

சுட. ஏ. து. கை.

மருதரும சாஸ்திரம்

M. S. S. S. S.
FALLATHUR
RAMNAD

மருதரும சாஸ்திரம் என்பது மருதரும சாஸ்திரம்
மருதரும சாஸ்திரம் என்பது மருதரும சாஸ்திரம்
மருதரும சாஸ்திரம் என்பது மருதரும சாஸ்திரம்

மருதரும சாஸ்திரம் என்பது மருதரும சாஸ்திரம்

மருதரும சாஸ்திரம் - கோமான்டர் - இளையன்

இராம நஜா சாரியை

புதிமை

நா - முத்திரங்க செட்டியார்

கேட்டுக்கொண்டது

மருதரும சாஸ்திரம் என்பது மருதரும சாஸ்திரம்

மருதரும சாஸ்திரம் என்பது மருதரும சாஸ்திரம்

மருதரும சாஸ்திரம் என்பது மருதரும சாஸ்திரம்

பு - க - சுப்பராயமுதலியாரால்

மருதரும சாஸ்திரம் என்பது மருதரும சாஸ்திரம்

செட்டியார்

மருதரும சாஸ்திரம் என்பது மருதரும சாஸ்திரம்

FALLATHUR,
RAMNAD PT.

2047

Registered Copy Right.

1907.

சுபயஸ்து.

சாற்றுக்கவி.


ஐயோ! யோவாசாசுர வாலதவ்யுல நாராமாநுசுப்யஸுநீ |
சீஸ்த்ரவாஸக ஶாபயுந்நவ்யுலி: ந்யுத்யாமுநோர்யாசவி |
யோவாசா ஶகிஸ்த்ரவஸாநக்யுத ஶிஸாமயுஜ்யஸ்யயோ |
நீதாஸ்த்யு நுநீரமும்யுநுமஸா ஶாஸ்த்ரஸந்தா ||

இதன்பொருள் இளையனில்லி கௌசிக இராமாநுஜாசாரியரென் னும் பண்டிதரால் தமிழில் வசநருபமாக மொழிபெயர்க்கப்பட்ட ம நுதருமநூலை வகடளாபரணம், ஸோமயாஜி வேதாந்தாசாரியரென் னும் பண்டிதரைய யான் பார்வைசிட்டதில் மிகவும் சிறந்ததாயும் மூல ஸ்மிருதிக்குச் சரியான பொருளுள்ளதாயும் இருக்கின்றது.

இப்படிக்கு புதுவை சமாதானத்தீதியில் தருமசாஸ்திராலோசனை வெப்பராகிய.

வே. வேதாந்தாசாரியர்.


கடவுள் வாழ்த்து.



ஆரணந்தொழிலுவாவா, தாடல்செய்தருள்வோன்றன்கோ
காபென்மலர்ந்தாளுள்ளங்கருதிரால்வருணத்தோர்க்கு
மகமுறுககம்பெற்றெழங்காண்னவர்கழ்ச்சிதூங்க
மதமிழ்த்வைவிந்தாவாபாச்செய்துகன்றே.

—o:~:~:~:—

சிறப்புப்பாயிரம்.



சொல்லுளருகருமநன்ருணரமநுதுவன்மிருதி
துரிநில்வடமொழிநிபுத்தலாற்
துன்லுபல்பொருளெவர்க்குர்புலப்படுதலிலை
துப்புகிரானிடமதினனத

கல்லவரைகடைபினுற்றருவென்றியாவர்க்கு
கன்பினன்பொய்மொழியிலான்
கனவசில்லைபநினுன்மிருகொடையினுன்புதுவை
ககர்வணிகருவிரேட்டன்

வல்லகாப்பவிதைவன்றவத்தினில்வந்த
வளர்முத்தரவகழ்பன்
வருத்திடப்பெருமைபெறுவடமொழிச்சலநிதி
மதித்தமுதருந்தித்தக்கும்

மல்லல்வயல்கொமாண்டுரிளையனிலீயிரா
மாதுசாசரியென்போன்
வண்டமிழின்மொழுபெயர்த்திடவதுதிருத்தினன்
வளர்கப்பராயகவியே.

சிரார்த்தபிராமணன் ஆன்றுபுணரக்கூடாதென்பது	௪௩௦	௨௩௦
மற்றும்சிலசிரார்த்தபிரகரணம்	௪௩௧	௨௩௧
சுர்த்தாசெய்யவேண்டியபிராமணபிரார்த்தனை	௪௩௨	௨௩௨
பிண்டங்களை உபயோகப்படுத்தவேண்டியவிதி	௪௩௩	௨௩௩
சிரார்த்தபிராமணனின் உச்சிஷ்டசுதைதர்சத்திரோம்	௪௩௪	௨௩௪
யவேண்டியகாலம்	௪௩௫	௨௩௫
சிரார்த்தத்தின் பகூதியாபகூதியங்கள்	௪௩௬	௨௩௬
மஹாளயம்	௪௩௭	௨௩௭
பிதூர்க்களின் சுவரூபம்	௪௩௮	௨௩௮
நான்காவது		
பிராமணன்முதலானோர் ஜீவகிருத்தியங்கள்	௪௩௯	(முதல்)
கிரகஸ்தர்களின் கிருத்தியாகிருத்தியங்கள்	௪௪௦	௨௩௯
ஆஹிதாக்கிரிஷ்டயம்	௪௪௧	௨௪௦
ஸநாதகதருமம்	௪௪௨	௨௪௧
வாஹநஷ்டயம்	௪௪௩	௨௪௨
கிரகஸ்தனுச்சூரிக்கத்தக்கவை	௪௪௪	௨௪௩
தாரம்வாங்கத்தகாதவர்	௪௪௫	௨௪௪
சிராவணவிதி	௪௪௬	௨௪௫
அரித்தியயநம்	௪௪௭	௨௪௬
பொதுவிதி	௪௪௮	௨௪௭
துன்பம்நேரிட்டாலும் தருமநீதையே செய்யவேண்		
டுமென்பது	௪௪௯	௨௪௮
தன்சுற்றத்தாருடன் சண்டை செய்யக்கூடாதென்		
பது	௪௫௦	௨௪௯
கல்வியில்லாதவன் தாரம்வாங்கக்கூடாதென்பது	௪௫௧	௨௫௦
தாரம்கொடுக்காதவர்கள்	௪௫௨	௨௫௧
ஒருவன் வெட்டினகுளமுதலியவற்றில் ஸநானம்செ	௪௫௩	௨௫௨
ய்யக்கூடாதென்பது	௪௫௪	௨௫௩
யமரியமங்கள்	௪௫௫	௨௫௪
சாப்பிடத்தகாதவந்நங்கள்	௪௫௬	௨௫௫
தாரப்பிரஸம்ஸை	௪௫௭	௨௫௬
கர்வம்முதலியவற்றால்வரும் தோஷங்கள்	௪௫௮	௨௫௭
பிராணிகளுக்கு தருமமேதுணையென்பது	௪௫௯	௨௫௮
உயர்ந்தவர்களோடு சம்பந்தஞ்செய்யவேண்டு		
மென்பது	௪௬௦	௨௫௯
வலுவில்வந்ததானத்தை நீக்கக்கூடாதென்பது	௪௬௧	௨௬௦
தகாதகாரியம்செய்தாவது தாய்தந்தைகுரு இவர்க		
ளைக்காப்பாற்றவேண்டுமென்பது	௪௬௨	௨௬௧

ஆந்தாவது.			
கிரகஸ்தம்பத்தி ஸ்வாமிநுந்து பிரமத்தியாதம்		ககசு	உரு
செய்யுங்காலம்		ககஅ	ரு
சாப்பிடத்தகாதவை			
மார்ஸத்தின் விதிவிவக்யகனும் அஹ்நூல்வரும்		கஉ௦	உள
பாபபுண்ணியமும்		கஉச	ருஅ
இறப்புப்பிறப்பு வின் தீட்டு		கஊ௦	கஊ௦
பஞ்சலோககத்தி			
மெய் எண்ணெய்முதலிய திரவியகத்தியும் ஆணையா		கஊக	ககரு
பாணகத்தியும்		கஊஉ	கஉச
வீடுமுதலியவற்றும் சிலகத்தியும்			
மாதர்முதல்முதலியவற்றிற்குச் சபாவத்திலேயே சுத்		கஊஊ	கஊ௦
தியுண்டென்பது		கஊஊ	கஊசு
சௌசமிதி			
ஸத்தித்திரையுந்து வைசியனைப்போல சௌசமிருக்க		கஊச	கச௦
வேண்டியதென்பது		”	கசச
வாந்திசெய்ததற்குத் தி		கஊரு	கசள
மாதபொழுக்கம்			
ஆராவது.			
வாகப்பிரஸ்தாசிரமதநாமம்		கஊஅ	க
ஸந்தியசநாமம்		கசஉ	ஊச
எழாவது.			
இராஜதநாமம்		கருக	க
அரசன்சிறப்பு		கருக	ஊ
தன்டப்பிரசப்வை		கருஉ	கச
அரசன்சொல்லை		கருரு	ஊள
அரண்முதலியவற்றின் விதி		கருசு	எ௦
யுத்ததநாமம்		கசுஉ	அசு
உபாயவிதி		கசுரு	க௦ள
உலகபரிபாலகதநாமம்		கசுரு	கஊ௦
உத்தியாகஸ்தர்களை ஏற்படுத்தவேண்டியவிதி		கசுசு	கசச
சம்பளவேற்பாடு		கசுசு	ககஅ
திர்வைவிதி		கசுஅ	கஉள
மந்திராலோசனை விதி		கஎ௦	கச
ஸந்திமுதலியவைகள்		கஎஉ	-
பொர்செய்யத்தக்ககாலமும் அதற்குப்போகவேண்			
டியவிதியும்			
அரசன்போஜவிதி		கஅ௦	உகசு

எட்டாவது.

வியபஹாரபரிபாஷை	2.22	
சிறுவன்முதலியவர்களின் பொருளை அரசன் காப்பாற்றவேண்டுமென்பது	2.23	
கைதப்பிபுகப்பட்டபொருள் விஷயம்	2.24	
புறதயல்விஷயம்	2.25	
கடன்கோடல்	2.26	
ஸாக்ஷிப்பிரகாரணம்	2.27	
வாதிபிரதிவாதிகள் பிராமணம் செய்யவேண்டியவராகிடுமறுவிசாரணை	2.28	4
பொய்சாக்ஷிசொல்லுதற்குண்டாகிய பாரணமும்		
அதற்குத்தண்டமும்	2.29	4
பொருளின் தொடை	2.30	4
வட்டி-வாங்குதல்	2.31	4
போக்கிய அடைமானவட்டி	2.32	4
ஈட்டையதுபவித்தல்	2.33	4
ஈட்டை அதுபவித்தால் சொந்தமாகப் பென்பது	2.34	4
அதுபவபாத்திடம்	2.35	4
வட்டியளவு	2.36	4
ஒப்பிப்பணிசெய்யாமை	2.37	4
பிணியிசுக்கணம்	2.38	4
குடியன்முதலானோர்க்குக்கடன்கொடுத்தால் வழங்கிடக்கூடாதென்பது	2.39	4
சீட்டில் எழுதியிருந்ததும் மாறுமென்பது	2.40	4
குடும்பத்தலைவன்பட்டகடனை மற்றவர்கள் நீர்க்கவேண்டுமென்பது	2.41	4
வேலையாளர் பட்டகடனை யஜுமான் ஒப்புக்கொள்ளவேண்டுமென்பது	2.42	4
வலிமையால்செய்யப்பட்டவெல்லாம் மாறிப்போடுமரசன் அதிகதீர்வைவாங்கவும் வாங்கவேண்டியதீர்வையை நீக்கவுங்கூடாதென்பது	2.43	4
அரசன்பக்ஷபாதமில்லாமல் உலகாள வேண்டுமென்பது	2.44	4
கடன்காரனைத் தரிகன் துன்பப்படுத்தினால் அதற்கு சிசைக்ஷ	2.45	4
கடன்காரன் தொழில்செய்தாவது கடனைத்தீர்க்கவேண்டுமென்பது	2.46	4
ரிசேஷ்பவிஷயம்	2.47	4
ரிசேஷ்பத்தைவைத்தவிடத்திலேயே கொடுக்கவேண்டும்	2.48	4

பொருள் விளக்கம்.

பக்கம். | சுலோகம்

உலடயான என் வன் விற்றல் செல்லாதென்பது	208	ககௌ
சாஸிமுன்பாசலிற்றி ருத்தால்	208	202
சலியானாசலத்தில் பெண்ணையாறுபாடுசெய்தால்	209	203
தோஷமுள்ளபெண்ணைக்கொடுத்தால்	209	204
கடிமேய்ப்படல்	209	205
தாழ்வேவாங்கினவின் ரித்துவிற்ற ரோயினுள்படுத் துத்தொண்டால்	209	206
தாழ்வேயிப்பிடு	209	207
கல்விக்கொணாம	209	208
கலிவொடாணாம	209	209
வேலையான எத்துகொண்டவேலையை முடிக்கா விடிவல்	210	210
கட்டுப்பாட்டைவிடாதல்	210	211
விற்றுக்கொண்டிள்ளபெர்ப்பாணம்	210	212
விபரிசாரிதொலத்ததைச் சொல்லாமல் பெண்ணைக் கொடுத்தால்	210	213
விபரிசாரிதொலத்ததைச்சொல்லி அதைநிஞ்சியா விடிவல்	210	214
கக்கியாப்பெண்ணை விவாஹத்துக்குத் தக்கவனென் பதும் விபரிசாரி பாணிக்ரஹணத்துக்குத் தகாத வனென்பதும்	210	215
பாணிக்ரஹணஞ்செய்தாற்றான் தருமபத்திபி யாவானென்பது	210	216
சாபிபாலவிவாதம்	210	217
மேய்ப்பவன் குற்றம்	210	218
பாற்கூலி	210	219
மக்கையில் பகக்கொத்துத்திக்கொய்த்தால்	210	220
அதுகாட்டில் வேரிட்டால்	210	221
மக்கைவேளி ஏற்படுத்தவேண்டியவிதி	210	222
மக்கைவேளிப்பரிசீலியம்	210	223
மற்றபரிசீலியம்	210	224
பரிரிட்டவனே பரிசார அழித்தல்	210	225
எல்லாவழக்கு	210	226
எல்ல அடையாளம்	210	227
எல்லவியல்பத்தில் சாகிசொல்லவேண்டியவிதி	210	228
அந்தச்சாகிசாரன்பொய்சொன்னால்	210	229
ஒருவனுடையவிசேஷனி முதலியவை யபகரித்தால்	210	230
சொற்கொணும்	210	231
	2	

ஒருவன் தோஷத்தைச் சொன்னால்	உ.ந. 10	உ.ந. 11
தண்டக்கொடுமை	உ.ந. 11	உ.ந. 12
வண்டிக்காரன் யசமானன் வண்டி லிவிருப்பவர் இவர்		
களின் குற்றங்களும் அதற்குத் தண்டமுடி	உ.ந. 12	உ.ந. 13
திருட்டு	உ.ந. 13	உ.ந. 14
அரசன் உலகத்தைக்காப்பாற்றாமல் தீர்வைவாங்கல்		
கூடா தென்பது	உ.ந. 14	உ.ந. 15
வழக்கில் தோற்றவன் திட்டை அரசன் பொறுக்கவே		
ண்டுமென்பது	உ.ந. 15	உ.ந. 16
பிராமணன் பொன்னைத் திருடினால்	உ.ந. 16	உ.ந. 17
தாம்புக்கயிறு முதலான திருட்டு	உ.ந. 17	உ.ந. 18
தாரியத்திருட்டு	உ.ந. 18	உ.ந. 19
பொன் வெள்ளித் திருட்டு	உ.ந. 19	உ.ந. 20
பசுக்களைத் திருடினதற்கும் அவைகளுக்கு மூக்குக்		
குத்தினதற்கும்	உ.ந. 20	உ.ந. 21
பட்டு முதலிய திருட்டுக்கு	உ.ந. 21	உ.ந. 22
வன் திருட்டு	உ.ந. 22	உ.ந. 23
அரசன் மைந்தன் முதலானோர் திருடினால்	உ.ந. 23	உ.ந. 24
அரசன் குற்றஞ்செய்தால்	உ.ந. 24	உ.ந. 25
தண்டிக்கக் கூடாத விஷயம்	உ.ந. 25	உ.ந. 26
வன் செய்கை	உ.ந. 26	உ.ந. 27
ஸ்திரீஸங்கிரஹணம்	உ.ந. 27	உ.ந. 28
முன்சந்தேகப்பட்டவன்	உ.ந. 28	உ.ந. 29
குளமுதலிய ஈடத்திற்பேசினால்	உ.ந. 29	உ.ந. 30
பிறன்மனை விக்குச் சந்தநமனுப்பினால்	உ.ந. 30	உ.ந. 31
கூட்டிக்கொடுக்கிறவன் விஷயம்	உ.ந. 31	உ.ந. 32
கந்ரிகாஸ்திரீ விஷயம்	உ.ந. 32	உ.ந. 33
கணவனை நீக்கி மற்றொருவனைச் சேர்ந்தால்	உ.ந. 33	உ.ந. 34
கற்புடையமாதர் விஷயம்	உ.ந. 34	உ.ந. 35
கற்பில்லாதமாதர் விஷயம்	உ.ந. 35	உ.ந. 36
வருணசிரமவழக்குவந்தால்	உ.ந. 36	உ.ந. 37
சுபகாரியத்தில் அண்டை வீட்டுக்காரனை அழைக்கா		
விடில்	உ.ந. 37	உ.ந. 38
குருடன் முதலானவர்களிடத்தில் தீர்வைவாங்கக்கூ	உ.ந. 38	உ.ந. 39
டா தென்பது		
வண்ணன் குற்றம்	உ.ந. 39	உ.ந. 40
சேடன் குற்றம்	உ.ந. 40	உ.ந. 41
ஆபத்தீர்வை ஏற்பாடு	உ.ந. 41	உ.ந. 42

பறி முதல்விஷயம்	உருஉ	நகுக
திருட்டுவழிபோனால்	உருஉ	சா
விடைந்பாடு	உருஉ	ச௦உ
தோணிச்சுவி	உருஉ	ச௦ச
தோணிக்காரனால் பிசகுக்கேரிட்டால்	உருஉ	ச௦அ
கூத்திரிபவைகியாளிடத்தில் வேலை வாங்கக்கூடாடு ன்பது	உருஉ	சகக
பிரமணன் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாமென் பது	உருச	சகந.
வேலைபாளர்பிரிவு	உருச	சகரு
மனையான் சீஷன் வேலைபாளன் இவர்களுக்கும் தன் பொருளிலு மதிகாரநிலையென்பது	உருச	சகச
ஒன்பகாலது.		
மாதரடவர்களுமம்	உருரு	க
மாதர்களுக்கும் கவாதீனம் கொடுக்கக்கூடாதென்ப தும் அவர்களின் பரிபாலனமும் அதனும்வருமராப கண்டமும்	உருரு	உ
மாதர்களின் தமாதசெய்வை	உருள	கரு.
மாசலையிப்பிரிவிஷயம்	உருள	சக
புத்திரவிஷயம்	உருஅ	உசு
மாதர்களின் ஆபத்தருமம்	உசரு.	ருள
நிச்சிதார்த்தபரணரின் வானிறந்தால்	உசரு	கக
கணவனுபனைபாளும் பிரிந்திருக்கும்போது	உசரு	எச
கணவனை மனைவிபடைத்தால்	உசக	எஎ
இரண்டாபது விவாஹவிஷயம்	உசசு	அ௦
தன்ஜாதிமனைவிபே சிகருகதை செய்வேண்டுமென் பது	உசஎ	அசு
பெண்ணுவன் தானேகணவனைத் தேடிக்கொள்ள லாமென்பது	உசஅ	க௦
கந்திகாகல்கங்கொடுத்ததின் அந்த வரணிறந்தால்	உசக	கௌ
கல்கம் வாங்கக்கூடாதென்பது	உசக	ள
தாயபாகம்	உருய	க௦ச
எகெறு	உருக	ககஉ
மூத்ததன்மை	உருந.	கஉந
புத்திரிகாபுத்திரனிதி	உருந	கஉ
புத்திரசந்ததியின்பெருமை	உருரு	கந.
புத்திரனுக்குத் தெளவித்திரனுக்குப் பேதமின்னை பென்பது	உருந	கந
தந்தன் ஐகாப்பிதாவுக்குசிரார்த்தஞ்செய்யவேண்டி	உருரு	கச

புத்திரபேதங்களும் அடிகளில் சிருத்தியங்களுமே	உ. 10
ஒளரஸனிநுந்தால்	உ. 11
ஒளரஸனில்லாதபோது	உ. 12
புத்திரசந்ததியில்லாதபோது	உ. 13
சீதநம்	உ. 14
பங்குக்குரியவரல்லாதவர்	உ. 15
பகுக்கத்தகாதபொருள்	உ. 16
பிதாவிருக்கையிற் பாகிக்குர்வகை	உ. 17
சூது	உ. 18
சூதுடுகிறவன் முதலியவர்களைப் பட்டணத்தையிட	
டுத்தூரத்தவேண்டுமென்பது	உ. 19
பொதுவான சிலதண்டங்கள்	உ. 20
தப்புப்பத்திரஞ் சிருஷ்டித்தால்	உ. 21
நீதிக்காரன் செய்த தீர்ப்பை அரசன் மாற்றக்கூடாதே	உ. 22
மஹாபாதகர் சிசைஷ	உ. 23
ஒழிபு	உ. 24
பரிதாநம்வாங்கினால்	உ. 25
வெளிப்பட்ட திருடர் தண்டம்	உ. 26
திருடர்வலிக்குமிடம்	உ. 27
திருடருக்கு ஒத்தாசைசெய்தால்	உ. 28
பொக்கிஷத்தைத்திருடினால்	உ. 29
இரவில் பூட்டையுடைத்தால்	உ. 30
முடிச்சவிழ்த்தால்	உ. 31
ஏரிகுளத்தை உடைத்தால்	உ. 32
கோவில்முதலானதையிடித்தால்	உ. 33
குளத்துநீரைக்கழனிக்குப்பாச்சினால்	உ. 34
தெருவில்மலபாதைசெய்தால்	உ. 35
பாலத்தையிடித்தால்	உ. 36
சரக்கைமாறுபாடாய்விற்றால்	உ. 37
சூரியம்வைத்தால்	உ. 38
விரையில் தாரியத்தைக்கலந்தால்	உ. 39
இராஜாங்கம்	உ. 40
அரசனாலேயே யுகதருமமுண்டாகுமென்பது	உ. 41
பிராமணன்பெருமை	உ. 42
வைசியதருமம்	உ. 43
சூத்திரதருமம்	உ. 44
பத்தாவது.	
சங்கராஜாதியினுற்பத்தி	உ. 45
அதலோமஜாதி	உ. 46

பிரதிவோமஜாதி	உஅரு	கக
அந்தராளஜாதி	உஅசு	கரு
விராத்தியஜாதி	உஅசு	உ0
பாக்யஜாதி	உஅஎ	உசு
சங்காஜாதித்தொழில்	உகூ0	சஎ
ஹீகஜாதியரைத்தொழிலாலறியவேண்டுமென்பது	உகூக	ருஎ
பிராமணனுக்குப்பிறந்த சூத்திரன் பிராமணனாவா		
னென்பதுஞ் சூத்திரனாவானென்பதும்	உகூஉ	சுசு
பிராமணன்தொழில்	உகூசு	எசு
எந்தத்திரியன்தொழில்	உகூசு	எஎ
வைசியன்தொழில்	உகூசு	எஅ
மூவருக்குஞ்சிறந்ததொழில்	உகூரு	அ0
அந்தணனுபத்தருமம்	உகூரு	அக
எந்தத்திரியனுபத்தருமம்	உகூசு	கூரு
வைசியனுபத்தருமம்	உகூஎ	சுஅ
சூத்திரனுபத்தருமம்	உகூஎ	கூகூ
பிராமணனுபத்தொழில்	உகூஎ	க0க
எந்தத்திரியன்முதலானவரினுபத்தொழில்	நூ	ககஅ
பதினொராவது.		
தாநாதிவாரிகள்	நூ0உ	முதல்
தாய்தந்தையைக்காப்பாற்றாமல்வேறுதருமஞ்செய்ய	நூ0கூ	கூ
யாதத்தாக்குக்குறைவுவந்தால்	நூ0கூ	கக
சந்தியுள்ளவாறுஆபத்தருமத்தை அறுவழிக்கக்கூ	நூ0சு	உஅ
பிராமணன் தனக்கப்பாரஞ்செய்கிறவனை சபிக்கலா		
மென்பது	நூ0கூ	நூக
அக்கிரியைவாத்திரிவிஷயம்	நூ0எ	நூகூ
சொற்ப்பொருளுள்ளவன்யாகஞ்செய்யக்கூடாதெ	நூ0எ	நூஅ
பாபச்சுவருமம்	நூ0கூ	சகூ
பஞ்சமஹாபாதகங்கள்	நூ0கூ	ருசு
உபபாதகம்	நூ00	ருகூ
ஜாதிப்பிரம்சகரம்	நூகக	சுஎ
ஸங்கீகரணம்	நூகக	-
அபாத்திரீகரணம்	நூகக	-
மலிகீகரணம்	நூகக	-
பிரமஹத்திப்பிராயச்சித்தம்	நூகஉ	-
ஸூராபாசப்பிராயச்சித்தம்	நூகசு	-
பொன்றிருட்டுக்குப்பிராயச்சித்தம்	நூககூ	-
குருமணியானிப்புணர்ந்ததற்கு	நூககூ	-
உபபாதகத்திற்கு	நூகஎ	-

அவகீரணிப்பிராயச்சித்தம்	ந. 5. 2	ந. 7. 4
ஜாதிப்பிரம்சகரமுதலியவற்றிற்கு	ந. 5. 3	ந. 2. 3
கூத்திரியன்முதலானோரைக்கொன்றால்	ந. 5. 4	ந. 2. 4
பூனைமுதலியஜந்துவைக்கொன்றால்	ந. 5. 5	ந. 5. 5
அபகூழ்பபகூணப்பிராயச்சித்தம்	ந. 5. 6	ந. 4. 6
புருபநயநவிதி	ந. 5. 7	ந. 6. 7
பலவிதத்திருட்டுக்கு	ந. 5. 8	ந. 6. 8
அகம்மியாகமநபிராயச்சித்தம்	ந. 5. 9	ந. 6. 9
ஸம்ஸற்கிப்பிராயச்சித்தம்	ந. 5. 10	ந. 6. 10
கடப்பிரஹாவிதி	ந. 5. 11	ந. 6. 11
தகாததாநம்வாங்கினால்	ந. 5. 12	ந. 6. 12
விராத்தியனுக்குப்புரோகிதஞ்செய்தால்	ந. 5. 13	ந. 6. 13
பந்திதூஷகனுக்கு	ந. 5. 14	ந. 6. 14
பிராமணனைமிரட்டுதல்முதலானதற்கு	ந. 5. 15	ந. 6. 15
கிருச்சிரசவருபங்கள்	ந. 5. 16	ந. 6. 16
பாபஞ்செய்தவன்கிருத்தியம்	ந. 5. 17	ந. 6. 17
தவத்தின் பெருமை	ந. 5. 18	ந. 6. 18
ரஹவியவிஷயபிராயச்சித்தம்	ந. 5. 19	ந. 6. 19

பன்னிரண்டாவது.


கருமலக்ஷணம்	ந. 5. 20	ந. 6. 20
கருமபலன்	ந. 5. 21	ந. 6. 21
பாபபுண்ணியபலன்	ந. 5. 22	ந. 6. 22
முக்குணலக்ஷணம்	ந. 5. 23	ந. 6. 23
முக்குணச்செய்கை	ந. 5. 24	ந. 6. 24
முக்குணப்பயன்	ந. 5. 25	ந. 6. 25
தமோகுணஜநம்	ந. 5. 26	ந. 6. 26
ரஜோகுணஜநம்	ந. 5. 27	ந. 6. 27
ஸத்துவகுணஜநம்	ந. 5. 28	ந. 6. 28
அகிர்த்தியகரணபலன்	ந. 5. 29	ந. 6. 29
கிர்த்தியாகரணபலன்	ந. 5. 30	ந. 6. 30
மோகோபாயம்	ந. 5. 31	ந. 6. 31
கருமவிபாகம்	ந. 5. 32	ந. 6. 32
வேதப்பிரசம்ஸை	ந. 5. 33	ந. 6. 33
சாஸ்திரரஹசியம்	ந. 5. 34	ந. 6. 34
பிருகுவாக்கியம் தத்தவம்		ந. 6. 35
அகதியாத்மதியாநயோகம்		ந. 6. 36

பி டி கை க.

இந்தக் கிரந்தமானது வேதங்களால் கொண்டாடப்பட்டிருப்பதமன்றி ஸ்மிருதி புராணங்களாலும், விக்ரீகாசனஸூத்ரவிக்ரீகாசனஸூத்ரம் என்றும் மஹாஸூத்ரவிக்ரீகாசனஸூத்ரம் என்றும்.

இதன்பொருள் பதினெட்டு ஸ்மிருதிகளுக்குள் மதுஸ்மிருதிக்கு விநோதமாய் மற்றபதினைமுஸ்மிருதிகளும் ஒரேவாக்காய்ச்சொல்லியிருந்தாலும் அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று. மதுஸ்மிருதிக்கு விநோதமான ஸ்மிருதி புகழைபடையாது. என்று இங்கிதமாகக்கொண்டாடப்பட்டு எல்லாப்பிரமாணத்துக்கும் சிரோஷ்டமா யிருப்பதால் இதை ஒதுகிறவர்களுக்கு அந்தந்தவிஷயத்தில் நேரிட்டசந்தேகம் தெளிவாகிறதமன்றி தருமார்த்தகாமமோக்ஷருபாயான நான்குவித புருஷார்த்தமும் உண்டாகிறதென்று அநேகம் மஹாருஷிகளால் இதன்பொருளை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு விபாக்நியாநயாகிய குல்லாகபட்டையம்-கோகிந்தராஜ்யம்மேதா திதியம் இவைகளை வைத்துக்கொண்டு அடிக்கடி நன்றாகயோசித்து அந்தவிபாக்நியாகங்களுக்குச் சரியாகவே மொழிபெயர்க்கப்பட்டது. இதைப்பொருளையாலேனும் விசுவாசத்தாலேனும், பரிசீலிக்காமமுள்ளவர்களுக்குச் சுலபமாய் அச்சந்தேகம் தெரியும்பொருட்டு அத்தியாயங்களுடையவும் சுலோகங்களுடையவும் இலக்கங்கள் போடப்பட்டிருக்கின்றன. ஆகையால் பெரும்பாலும் சுலோகந்தோறும் வினை முடிந்திராததலால் முன்னும்பின்னும் பார்த்தால் விளங்கும்.





ஸ்ரீராமஜயம்.

மநாதர்மமசாத்திரத்தில்

பிருகுசங்கிதைதயில்

முதலத்தியாயம்.

நாலாம்பம்.

பஞ்சவிடயங்களிற் செல்லாவின்ற மகதைப் பிரம்மநிஷ்டையிற் செல்லுமாபடி. செலுத்திய சுவாயம்பு மதுவை குஷிஸ்வர்கள் வந்தடைந்து விதிப்படிப்பூசித்து மேற்சொல்லப்பேசுகிற விஷயங்களைக் கேழ்க்கிறார்கள்.

உ.. பரிபூதமான ஞானம் பலம் ஜஸ்வரியம் வீரியம் சகத்தி தேஜச இவைகளை யிப்பாபாகவுடைய ஓய் சுவாய் பிராமண சகத்திரிய வைசிய குகத்தி;வென்றிற் காண்கு வருணத்தாருடையவும் அது லோமன் பிரதிலோமன் அந்தராளன் வீராத்திபன் முதலான சங்கரா சாதிகளுடையவும் சாதகர்மமுதலிய தருமங்களை கீரமமாகச் சரியாய் முழுமையும் எங்களுக்கும் சொல்லவேண்டும்.

ங.. அந்நினிஷ்டாம முதலிய யாகாதிகர்மங்களை விதிக்கிறதாயும் ஒருவராலே இருஷ்டிக்கப்படாததாயும் இவ்வளவென்று அளவிடக்கூடாததாயும் மீமாம்சா சாஸ்த்திரமறியதவர்களாலே அறியப்படாத பொருளையுடையதாயும் இருக்கிற இத்தச்சகலவேதத்தினுண்மையை அறிந்தமஹான் நீரொருவரே யல்லவா.

ச. மஹாநுபாவாளான மஹருஷிகளுக்கும் சந்தேகக் தெளிவிக்கத்தக்க ஞானதேஜசையுடைத்தான அந்த மதுப்பிரஜாபதி யானவர் இவ்வண்ணமாக அந்தருஷிகளாலே கேழ்க்கப்பட்டு அவர்களைப் பூசித்து கேழ்ப்பிராகவென்று சொல்லத்தொடங்கினார்.

ரு. வருணசிரமதருமத்தைக்கேட்ட ருஷிகளுக்கு பிமுதல் வருணசிரமமுண்டானதால் முதல்பிரளயகாலத்தை,

லத்தொடங்கினார். இக்கவலையானது பின்பாகவந்த சிவநம்பியாரியே தியில் ஐக்கியமாய் இருளில் மறைந்த பதார்த்தம் போல் சன்மனங்குத் தோற்றத்தாயும் அடையாளமில்லாததாயும் சரீரத்தக்கவையாய் பட்டாததாயும் தர்ச்சாஸ்திரயுத்தியைக்கொண்டு சிச்சாஸித்தகரத்தாயும் யாவும் உறங்கினது போலும் இருந்தது.

க. இவ்வாறு பிரமயகாலமுடிந்தபின்பு தீயாத்தமாக்கிப்பெயல்சார்மத்தினாலேதேகபெரிக்காமல்தன் சிச்சாஸித்தாலே தேகபெரித்ததக்க சுவம்புவானபகவானுவர் சன்முதலான புறசித்திரியங்களாலே கிரகிக்கப்பட்டாவாயும் ஒருவராயும் நடுக்கப்பட்டாத சிருஷ்டியுதலிய முத்தொழிலையுடையவாயும் அகாயமுதலிய பஞ்ச மஹாபூதங்களைப் பிரகாசப்படுத்துகிறவாயும் பிரகாசிப்பி பிரகாசாயும் பிரகாசித்தார்.

எ. சகலவேதபுராணங்கலிவிரித்ததாயும் மகதினாலேயுத்திரம் அறிபக்தகாவராயும் பிறசித்திரியங்களாலே அறிபக்தகாவராயும் உருவமில்லாதவராயும் சர்வாந்திரியாயியாயும் இவ்வளவென்ற சிந்திக்கத்தகாத மகிமையை யுடையவராயும் பிறப்பிறப்பில்லாதவராயும் இருக்கப்பட்ட யாதொரு சுவாயியுண்டோ அவரே இந்த ஆராயமுதலிய பூதங்களாகப் பிரகாசித்தார்.

அ. அந்தப்பரமாத்மாவானவர் சகலவுயிர்களுக்கும் இருப்பிடமானதன்சரீரத்தினின்றும் நானாவிதமான பிரகாசகளைச் சிருஷ்டிக்கினைத்து பிரம்மாண்ட சிருஷ்டிக்குமுன்னம் சலந்தையுண்டுபண்ண அதில் தன்சகத்திருபமான ஒருவிதையைவிதைத்தார்.

க. அந்தவித்தானது சர்வேஸ்வரருடைய இச்சாசரினாலேதககிறமான ஒரு அண்டமாயிற்று அவ்வண்டத்தில் முல்லைத்திப்பிரமப்பட்டத்துக்குத்தக்க தவசுபண்ணின ஒருநீவினை பிரம்மாவாக சிருஷ்டித்து அவருக்கு அந்தரீயாயியாய்ப்பிரவேசித்தார் அந்தப்பிரமனுக்கு சர்வலோகபிதாமகனென்றுபெயர்.

க(1) ஜலமானது *நரன்என்கிற பெயரையுடைய பரமாத்மாவானால் சிருஷ்டிக்கப்பட்டதால் நாரமென்கிற பெயரையடைந்தது அந்த நாரமென்கிற பெயரையுடைய ஜலத்தில் வசித்தலினால் அந்தப்பரமாத்மாவுக்கு நாராயணனென்றுபெயர்.

* நரன் என்பது கேடில்லாதவன்.

கக. பிரபஞ்சத்துக்குந் காரணமாயும் சரீர மில்லாதவராயும் அழிவில்லாதவராயும் வேதாந்தத்தினு ளறிபப்படுதலினுலே சத்தெ ன்றும் கன்முதலிய புறவித்திரயங்களினு ளறிபப்படாமையினுல் அச த்தென்றும் சொல்லப்பட்ட அபாவக்கையுடையவராயு மிருக்கிற அக்தப்பரமாத்நாமாவினுல் முன்னர் இருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனுக் குப் பிரம்மாவென்று பெயர்சொல்லப்படுகிறது.

கஉ. முன்சொன்ன அக்தவண்டத்தில் அக்தப்பிரம்மாவானவர் மேற்சொல்லும் கணக்கையுடைய ஒரு பிரம்மவருஷம் வசித்துத் தன் மகத்தினுலேயே இந்தவண்டம் இரண்டாகப்பிராகும்படி நினைத்து அ தை இரண்டுகண்டமாக்கினார்.

கங. அக்தவிரண்டுகண்டத்தினுள் மேற்கண்டத்தினுலே சுவர்க் கத்தையும் நீழ்க்கண்டத்தினுலே பூமியையும் நடுவில் ஆகாசத்தையும் எட்டுத்திக்குகளையும் சமுத்திரத்தையும் இருஷ்டித்தார்.

மகத்தத்துவமுதலியிருஷ்டி.

கச. அக்தப்பிரம்மாவானவர் பரமாத்ம சுவரூபரான தன்னி டத்தின்பின்றும் வேதத்திற்கொல்லியிருப்பதினாலும் ஞானத்தையுண்டு பண்ணுகிறத்தினாலும் சத்தென்றும் கண்ணுக்குத்தெரியாமையினுல் அசத்தென்றும் சொல்லப்பட்டமகத்தையுண்டுபண்ணினார். அதற்கு முன்னம் காணென்னும் அபிமானத்துக்கு இருப்பிடமாயும் தன்கா ரியஞ்செய்ய வல்லவையுடையதாயும் இருக்கிற அகங்காரத்தையுண்டு பண்ணினார்.

கரு. இந்த அகங்கார இருஷ்டிக்குமுன்னமே மேற்சொன்ன பர மாத்நாமாவிடத்தினின்றும் மகத்தத்துவத்தையும் சத்துவமுதலிய முக்குணங்களையும் சப்தத்தமுதலிய பஞ்சாநிடயங்களைக் கிரிக்கத்த க்க பஞ்ச ஞானிகத்திரியங்களையும் வேதத்திற்கொல்லியபடி கிரமமாக வுண்டுபண்ணினார்.

கக. முன்சொல்லிய ஆகாசாதி பஞ்சபூதங்களுடைய த்திகளையும் அகங்காரத்தையும் ஞட்சுமமாய் அதன் லடக்கி மாணுட விலங்கு பகிமுதலிய சாதிகளைச் சிர

கள. யாதொருகாரணத்தினாலே பிரம்பாவினாலே யுண்டிபண்ணப்பட்ட பஞ்சமஹாபூதமும் அகங்காபூதம் இந்தத்தேவர்கள் சூட்சுமரூபமாயடைகிறதோ அதனாலே இந்தத்தேவத்தார்தர் சரிபெற்று பெயராயிற்று.

கஅ. அந்தத்தேவத்தை ஆகாசநிலஹாபூதங்களும் சூட்சுமரூபமாகத்தன்கன் காரியத்தோடு அடைகிறது ஆகாசநிலங்களின் காரியம் மேலேசொல்லப்படுகின்றது மூலின் காரியமாகது கயாகபத்தைநினைப்பதினாலே சுகதுக்கங்களையுண்டிபண்ணி கண்ணூர்ந்தத்தோன்றாமல் அழிவற்றிருக்குகை.

கக. பஞ்சதன்மாத்தினாமகத்தந்தும் அகங்காரம் இவ்வழி னுடைய சிருஷ்டிக்கிற வல்லகையாகிற தேவையுடைய சூட்சுமரூபங்களினாலே பிறப்பிறப்பற்ற கவாயாகிற காரணத்தினின்றும் அழிவுள்ள இந்தலோகமாகிற காரியமுண்டாகின்றது.

உ.௦. இந்தப்பஞ்சமஹாபூதங்களில் முதலாவது ஆகாசத்திற்கு னுமானசப்த்தத்தை இரண்டாவதானவாயுவும் அதனது சப்த்தபரிசுத்தைமுன்னுரவதானதேயுவும் அதனதுசப்த்த பரிசு ரூபங்களை காண்காவதான அப்புவும் அதனது சப்த்த பரிசு ரூபங்களை ஐந்தாவதானபிரிதிகியும் அடைகின்றது.

உக. அந்தப்பிரம்மாவானவர் முன்சிருஷ்டிக்கப்பட்ட மாணுடர்முதலிய சகலசாதிகளுக்கும் வேதத்திலின்றும் இந்த அடையாளமுள்ளவன் மனிதவென்றும் இந்த அடையாளமுள்ளது பகவென்றும் இந்த அடையாளமுள்ளது அகவென்றும் இவ்விதமாகப்பெயர்களையும் அந்தந்தச்சாதிகளின் குழில்களையும் சிருஷ்டத்தார்.

உஉ. கர்மத்தைச்சபாவமாகவுடைய இத்திராதீதவர்களையும் சூட்சுமரூபமுள்ள சாத்தியதேவர்களையும் அழிவற்றகாண வாகங்களையும் சராசரங்களையும் அந்தப்பிரபுவானவர் சிருஷ்டத்தார்.

உங. யாகங்கள்நிறைவேறும்பொருட்டு இருக்குளஜஸ்சாமம் என்னும்பெயரையுடைய அகாதியானவேதத்தை அக்கினி வாயுசூரியன் இவர்கள்மூவரிடத்தினின்றும் வெளிப்படுத்தினார்.

உச. பின்பு காலத்தையும் காலத்திற்கு மாசாதிபிரிவையும்சிருத்திகையாதி நட்சத்திரங்களையும் சூரியாதி நவக்ரகங்களையும் நதிக

னையும் சமுத்திரங்களையும் பர்வதங்களையும் மேடு பள்ளவிடங்களை யும் உண்பெண்ணினார்.

உ.நி. பிரஜாபத்தியமுதலிய தாயரையும் வாக்கையும் கீரிடை யையும் சந்திரசூதனையும் காமக் குரோதத்தையும் மேற்சொல்லப் போகிற சிறுத்தையர்சொய்ய மகதுன்னவராய் இந்தப்பிரசைகளின் ளிருத்தியின்வொருட்டி உண்பெண்ணினார்.

உ.க. சூருமத்தையநீரதற்காக தர்மமா தர்மமங்களையும் அவற் றைச் சொற்றொடரொத்தும் பகனொரு ககதுக்கம் களையும் உண்பெ ண்ணினார்.

உ.எ. முன்சொன்ன பஞ்சமனொழுகங்களைய சூட்சுமரூப மான தன்மத்தினாகளாலே தூலமாயும் சூட்சுமமாயுமிருக்கிற இவ் வுலகம் கிராமமயிந்தியை உண்பெண்ணினார்.

உ.அ. அந்தப்பிரபுளானவர் எந்தப்பிராணியை எந்தச்செய்கை யில் முன்னம் பிராணியை மறுபடியும் உண்டாகிற அவ்விதப்பிரா ணிகள் அவ்விதச்செய்வையை அடைகிறது

உ.க. கொலையை சிம்மாதி மிருகங்களுக்கும் கொலையின்மை யையமான்முதலிய மிருகங்களுக்கும் தயையை பிராமனாளுக்கும் கொ ளையை சூத்திரியாளுக்கும் குருபணியிடமுதலிய தருமத்தை பிராமச்சாரியாளுக்கும் அவர்களுக்கே மதுமயம்ச பகஷணமாகிய அதர்ம த்தையும் சத்தியத்தைப் பெருப்பாணம் தேவர்களுக்கும் அசத்தியத் தை மனிதர்களுக்கும் உண்பெண்ணினார்.

உ.உ. வசந்தாதி நுதுக்கள் தன்றன் காலங்களில் தன்றன் அடை யாளங்களை வெப்படித்தானே மடைநின்றனவே அதுபோலபிராணி களும் தன்றன் கர்மத்துக்குத்தக்க செய்கைகளைத் தாமே யடைந் தார்கள்.

உ.உ. உலகளி ருத்தியின்வொருட்டி தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின்றும் பிராமணன் சூத்திரியன் வைசியன் குத்திரன் இவர்களைக் கிராமமாக வுண்பெண்ணினார்.

உ.உ. அந்தப்பிரம்மாவானவர்தன்னுடையதேகத்தை இரண்டு கண்டமாக்கி ஒன்று ஸத்திரியாகவும் ஒன்றுபுருஷனாகவும் ஆகிஅந்த

ஸத்திரியி னிடத்தில் அந்தப்புருஷனுடைய தானே புணர்ந்து விராட் புருஷனை யுண்டுபண்ணினார்.

௩௩. அந்தவிராட்புருஷனும் தவஞ்செய்து இத்தவுலகத்தை விசேஷமா சிருஷ்டிக்குள்வாறட்டு யாதொருவன் யுண்டுபண்ணினாரோ அவன் தானென்றறியுங்கள்.

௩௪. நானும் அநேகபிராணிகளைச் சிருஷ்டி செய்துள்ளவனாய் யாவருஞ்செய்தற்கரிய தவத்தைச் செய்து பிராணிகளைச் சிருஷ்டி செய்து வல்லமையுள்ள மேற்கொல்லப்போகிற பிராணிகளை உலகத்தாற் பரிஷிதனைச் சிருஷ்டித்தேன்.

௩௫. அவர்கள் மீது அத்தீர அம்பிக புலத்திமன் புலகன் பிராணபிரசேதக வசிஷ்டன் பிரகத காதன் ஆகப்புகின்றார்கள்.

௩௬. மிகுந்தகாந்தியுள்ள இந்தப்பிரஜாபதிகள் வேதன வாழாம னுக்களையும் தேவர்களையும் கலங்காதினோகங்களையும் காந்தருவர்களையும் தபசிகளான மஹாமுநிவர்களையும் உண்டுபண்ணினார்.

௩௭. இந்தப்பிரஜாபதிகள் யாநான் வாசமிமுதலிய நாகர்கள் அலகர்த்தன்முதலியசர்ப்பங்கள் கருடன் முதலிய இராக்ரதர் பைசாசர் அப்சுராள் அசுரர்கள் பகிகள் பிதுர்க்களின் பலவிதகூட்டங்கள்.

௩௮. மின்னல் இடி மேகம் இந்திரதனுட தானேது புகம்ப முதலிய உற்பாதங்கள்

௩௯. கின்னரர் வானரன் மீன்கள் பலபலசாடியான பகிகள் பசுக்கள் மிருகங்கள் மனிதர்கள் இரண்டுபக்கத்திலும் பற்களுள்ள புலிமுதலியவைகள்.

௪௦. புழு உலண்டுபூச்சி விளக்கணப்பூச்சி எட்டுகாற்பூச்சி க முகடு வால்கொசு நாணுபேத விருஷங்கள்.

௪௧. இந்தப்படி மேற்கொல்லிய பிரசாபதிகள் என்னுடைய ஆக்கினையால் தபஞ்செய்து பிராணிகளின் கருமத்துக்குத்தக்கபடி தாபரசங்கம ஜநநத்தைச் சிருஷ்டித்தார்கள்.

௪௨. இந்தப்பிராணிகளுடைய உற்பத்திக்ரமத்தையும் அவற்றின் செய்கையையும் உமக்குரான் சொல்லுகிறேன்.

உர்ப்பத்திக்ரமம்.

ச.க. பசுக்கள் மிருகங்கள் இருபுறம்பல்லுள்ள புலிமுதலியவைகள் இரக்கத் திபாசர் மனிதர் இவைகள் சராயுவென்னும் கருப்பப்பையில் ஜனித்து அதனோடுபிறக்கிறனாகள்.

ச.ச. பலவிதப்பட்டிகளும் தண்ணீரிலுண்டாகிற முதலைகள் ஆமைகள் மச்சங்கள் இவைமுதலான செந்துக்களும் கரையிலுண்டாகிற ஒணு முதுதலியவைகளும் முட்டையா லுண்டாகின்றன.

ச.நி. வால்வெள்ளை எட்டுக்காற்பூச்சு ஈ மோட்டுப்பூச்சி இவைகள் புழுக்கத்தாலுண்டாகின்றன இத்தற்காத்த புழு எறும்பு முதலியவைகள் உண்ணத்தாலுண்டாகின்றன.

ச.க. விருட்சங்கள் வித்தினாலும் சினைகளாலும் பூமியைப்பிளந்து உண்டாகும்படியானவையுண்டாகின்றன இந்தவிருட்சங்களின்பேதமான புடல முதலியவை கொடி அளும் பலவெல்லுமுதலிய பயிர்களும்பலன் கொடுத்தபின்பு அழிந்துவிடுகின்றன.

ச.எ. பூவாமந்தாய்க்கிற அத்திமுதலிய சிலவிருட்சங்களுக்கு வானஸ்பதியென்று பெயர் பூவையுடைத்தானதுகளாகவும் பூவும்பலத்தையுமுடைத்தானதுகளாகவும் விருட்சங்கள் இரண்டுவிதமாக விருக்கின்றன.

ச.அ. சிலசெடிகள் கொத்துக்கொத்தாயுண்டாகின்றன சிலசெடிகள் தூறுக வுண்டாகின்றன புற்கள் கோவைகள் கொடிகள் இவைகள் வித்தினாலும் கொடிகளாலு முண்டாகின்றன.

ச.க. பாபகம்மத்துக்குக் காரணமாகிய அநேகருபமுள்ள தமோருணத்தினாலே குழப்பட்ட இந்தத்தாவரசாதிகள் உள்ளறிவுள்ள தாய்க்குத்துக்கங்களுடன் கூடியிருக்கின்றன.

இ. பி. பிரமவுற்பத்திமுதல் விருகவுற்பத்திவரையில் கோரமான சம்சாரசக்கிரத்தின் உற்பத்திசொல்லப்பட்டன.

தினப்பிரளயகாலமுணர்த்தல்.

இ.க. அந்தப்பிரம்மாவானவர் இந்தப்பிரகாரம் இவ்வுலகமெல்லாவற்றையும் எண்ணியுஞ் சிருஷ்டித்து தனதுபகல் முடிந்தவுடன்

இந்தவுகத்தைப் பிரளயத்தோடு கட்டித் தானும் அந்தாத்தானத்
தையடைகிறார்.

௫௨. அந்தப்பிரம்மானவர் எப்போதாவதும் இவ்வகத்
தைச்சிருஷ்டிக்க மகமுன்னவராகிறபோது அப்போது இந்தவுகமுன்
டாகின்றது எப்போது அதனை யழிக்கும் மகமுன்னவராகி கண் ணுறங்கு
கிறாரோ அப்போது அழிகின்றது.

௫௩. அவர் கண்ணுறங்கும்போது அந்தத்தினுள் தேகப்பெய்த
திருக்கிற பிரானிகள் அந்தக்கர்மத்தினின்றும் விடுகி ஸ்தூலதேகமில்
லாதிருக்கிறார்கள். மகதும் காரியமில்லாமலிருக்கின்றது.

மகாப்பிரளயமுணர் த்தல்.

௫௪. இந்தப்படி பிரம்மாவின் வயதுமுடிந்தவுடன் சர்வாந்தி
ரியாமியான பரமாத்மாவின்விடத்தில் பிரம்மமுதலிய சகலபிராணி
களும் ஆகாசதிபூதங்களும் எப்போதுவயத்தை அடைகின்றனவோ
அப்போது அந்தப்பரமாத்மாவானவர் சகலபிராணிகளையும் மக
மாக உதரத்தில்வைத்துக்கொண்டு கண்ணுறங்குகிறவாப்போலகத்தைய
யடைந்திருக்கிறார்.

ஜீவோத்கிரமணம்.

௫௫. ஒருஜீவன் தமோகுணத்தினால் சூழப்பட்டவனாய் பஞ்
சேந்திரியத்தோடுகூடிய ஒருசரீரமெடுத்து வெடுக்காலரிந்து எப்
போது சுவாசப்பிரசுவாச முதலிய காரியங்களைச் செய்ய சக்தனாக
வில்லையோ அப்போது ஸ்தூலதேகத்தைவிட்டு சூட்சுமரூபத்தோடு
வெளிப்படுகிறான்.

தேகாந்தரப்பிராப்த்தி.

௫௬. எப்போது அந்தச்சிவன் *புரியஷ்டகத் தோடுகூடியவனா
ய் தாவரசங்கமபீஜத்தை அடைகிறானோ அப்போது அவனுக்குத்
தூலசரீரமுண்டாகின்றது.

* புரியஷ்டகமாவது பஞ்சமகாபூதம்-பஞ்சவிந்திரியம்-மனது
புத்தி-ஜந்மாந்தரவாசனை - சர்மம் - பிராணவாயு - அகித்தை-ஆ-அ.

௫௭. அந்தப்பிரம்மாவானவர் இந்தப்படி தன்விழித்தலினாலே இந்தத்தாவரசங்கமத்தை யுண்டுபண்ணியும் உறங்குதலினாலே அழித்தும் தானழிவில்லாமலேயிருக்கிறார்.

௫௮. அந்தப்பிரம்மாவானவர் இந்தசாஸ்திரத்தை உண்டுபண்ணி விதிப்படி. எனக்குமுன்னம் ஒதுவித்தார் யானும் மரிச்சிமுதலான ரிஷிகளுக்கு ஒதுவித்தேன்.

௫௯. இந்தசாஸ்திரத்தை என்னிடத்தினின்று நான் றுபோதியுணர்ந்த இந்தப்பிரமமூலரிஷியுங்களுக்குமுழு தஞ்சொல்லுவார்.

௬௦. அதன்பின்பு மறுப்பிரமபதியினால் அந்தப்படியியமிக்கப்பட்ட பிரமமூலரிஷியானவர் அந்தரிஷிகளைப்பார்த்து றேளங்களைன்று சந்தேகத்தாடல் சொல்லத்தொடங்கினார்.

௬௧. பிரம்மமாம்சத்திற்பிறந்த இத்தாமறுப்பிரமபதியின் வம்சத்திற்பிறந்த மேற்கொள்ளப்போகிற ஆறுமதுக்களும் தன் தன் அறிகாரகாலத்தில் மிகுந்த காந்தியுள்ளவர்களாய் பிரணிகளைச்செஞ்செடிக்கிறார்கள்.

௬௨. அந்தமதுக்களாவார் கவாபோசினன் உத்தமன் தாமசன் ரைவதன் சாக்ஷுஷன் மிகுந்தகாந்தியுள்ள வைவசுவதன் ஆரிய விவர்களாவார்.

௬௩. இந்த ஆறுமதும் கவாய்ப்புமதுவும் தன் தன் அறிகாரகாலத்தில் பிரணிகளை யுண்டுபண்ணிக் காத்தாவகுநிறுங்கள்.

காலத்தின்கணக்கையுணர் த்துதல்.

௬௪. இவை பதினைட்டுமண்டல சாக்கடை சாஷ்டை முப்பதுகொண்டது கலை சலைமுப்பதுகொண்டது முகபந்தம் முகபந்த முப்பதுகொண்டது ஓரிடப்பகல்.

௬௫. மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் ஓரியன் இரப்பகல் களை பகுக்கொன் அதில்இரவு உறங்குகிறதற்கும் பகல் தொழில்செய்கிறதற்கும் பகுத்திருக்கின்றது.

௬௬. இரப்பகல் முப்பதுகொண்டதுமனிதர்களுக்கொருமாதம் அதில் பதினைந்துகள் இருஷணபகலும் பதினைந்துகள் சக்கி

லபகஷம் இந்த இரண்டிபசைமுக்கடிய ஒருமாதம்
கு ஓரிராப்பகல் அதில் நெடுவனாசைமுக்கடிய கணினாசை

க௮. மனிதர்களின் பனிர்ண்டுமாதக்கடைய ஒருவா
ர்களுக்கு ஓரிராப்பகல் அதில் நெடுவனாசைமுக்கடிய ஆனினா
உத்தராயணமாகிய இவ்வாறுமாதக்கடைய கணினாசை
ர்கழிமாதவனாயில் தகையனாயணமாகிய இவ்வாறுமாதக்கடைய
இந்த இராப்பகல் முப்பதுகொண்டது ஒருமாதம் இதில்
கொண்டது ஒருவருஷம்.

க௯. பிரமனது இராப்பகலின் கணக்கை கணினாசை
யுகங்களின் கணக்கைக் கிரமமாகச் சொல்லுகின்ற இரண்டி

க௭௦. தேவவருஷம் காலவிரய்கொண்டது பிரதயு
ஷைவருஷம் காணாறுகொண்டது சந்தியென்று சொல்ல
யற்காலம் அப்படியே காணாறுகொண்டது சந்தியாகச் சொ
ல்லப்பட்ட அஸ்த்தமனகாலம் ஆக காலவிரய்க்கணக்கை
வருஷம்.

௭௧. மற்றமுன்றுயுகங்களில் விடியற்காலவருஷத்தி
றும் அஸ்த்தமனகாலவருஷத்தில் ஒருதூதும் அகவருஷம்
ராமும் குறைந்துவருகின்றன அவையாவன திரதாயுகம்
யிரத்தறுநூறு துவாபரயுகவருஷம் இரண்டாயிரத்து க
யுகவருஷம் ஆயிரத்திருநூறு.

௭௨. தேவவருஷத்தால் பன்னிராயிரவருஷகணக்கு
நாலாயுகமும் ஒருதாரத்திரும்பினால் தேவர்களுக்கு ஒருயுகம்

௭௩. தேவர்களியுகம் ஆயிரமானால் பிரமனது
இரவும் அவ்வளவினாயுகடையதான்.

௭௪. ஆயிரந்தேவயுகக்கணக்குள்ள அந்தப்பிரமனது
பகலை புண்ணிய ஹேதுவாகவும் அந்தத்தணக்குள்ள இரக
ப்பனகாலமாகவும் இராப்பகல் கணக்கறிந்தவர்கள் சொல்து

௭௫. அந்தப்பிரம்மாவானவர் அந்தஇரவிக் முடிவின்
க்கொண்டு சத்தாயும் அசத்தாயுமிருக்கிறமகதை பூவேக
சுவர்லோகமாகிய இந்தவுகத்தைச் சிருஷ்டிக்கவேண்டுமெ

சையுடன் கூட்டுகிறார். தினப்பிரளயத்தில் இந்தமூன்றுலகமாத் திரம் அழிகின்றதல்லவா.

எடு. அந்தமந்தானது பிரமன் இச்சையினாலே ஏவப்பட்டதா கங்கொண்டு தன்னிடத்திலின்றும் மஹா ஆகாசத்தையுண்டுபண்ணு கின்றது. அந்த ஆகாசத்துக்கு சப்தம் குணமென்று சொல்லுகிறார் கள்.

எஃ. அந்த ஆகாசத்தினின்றும் சகலவாசனையுமுள்ளதாயும் ப ரிகத்தமாயும் பலமுள்ளதாயும் இருக்கிற வாயுவுண்டாகின்றது. அத ன்குணம்பரிசுமென்று அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.

எஃ. அந்தவாயுவினின்றும் ஒளியுள்ளதாயும் இருளைப்போக்கு கின்றதாயும் இருக்கிற தேயுவுண்டாகின்றது. அதன்குணம் உருவம் என்று சொல்லப்படுகின்றது.

எஃ. அந்தத்தேயுவினின்றும் அப்பு உண்டாகின்றது. அதன் குணம் இரதம். அந்தச்சலத்தினின்றும் பிரிதினி யுண்டாகின்றது, அதன்குணம் சந்தம் இதுதான் தினப்பிரளயத்தில் ஆதிசிருஷ்டி.

எஃ. பன்னீராயிர தேவாவருஷக்கணக்குள்ள தேவயுகம் முன் சொல்லப்பட்டதல்லவா. அது எழுபத்தொருநூற் திரும்பினால் ஒரு மதுவுக்கு நிருஷ்டிக்கும் அதிகாரகால முடிக்கிறதான மன்வந்தரம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகின்றது.

அஃ. இந்தப்படி மதுக்களின் அதிகாரகாலங்களான மதுவந்த ரங்களையுந் திருஷ்டியையும் சம்ஹாரத்தையும் அளவற்றதாக பிரம னானவர் விளையாடுகிறவர்கீழால் அடிக்கடி செய்கிறார்.

அஃ. கிரதயுகத்தில் தருமமுள் சத்தியமும் நான்குபாதமாக விருந்தது அதில் மானுடர்களை அதர்மத்தினாலுண்டாகிற துன்பம் பிடிக்கிறதில்லை.

அஃ. மற்றயுகங்களில் களவு பொய் வஞ்சகம் இவைகளினால் அதர்மமாகச்சம்பாதித்த பொருள் கல்வி இவைமுதலானவையால் தருமமும் சத்தியமும் ஒவ்வொருபாதமாகக் குறைகின்றன.

அஃ. கிரதயுகத்தில் மனிதர்கள் அதர்மமில்லாமையால் யற்றவர்களையும் இட்டித்தி யடைகிறவர்களையும் சபாவம

றுவரணம் ஜீவிக்கிறவர்களாய் இருக்கின்றவர்கள் தமது தலானவையால்
இதற்கு மேற்பட்டவயதன் ளவர்களாய் இருப்பார்களாய் தயவுகளில்
அந்த சபாவான நானுதயத்தில் ஒவ்வொரு சபாவிலையாய்க்
குறைந்துபோகின்றது.

அச. மலிதர் அருக்கு வேதத்திற் கொல்லப்பட்ட ஆயுதம் இ
ஷ்டசித்தியும் பிராமணனுடைய சபாவிலையாகவரும் தருத்தக்
குத்தக்கபடி யுகந்தொறும் பலிக்கின்றன.

அரு. ரதயுத்தில் தருமம் வேறுபடும் திதயுத்திற் தரு
மம் வேறுபடும் துவாயயுத்திற் தருமம் வேறுபடும் சலியுத்தின்
தருமம் வேறுபடும் யுத்தின் குறைவுக்குத்தக்கபடி மலிதர் அருக்கு
ஏற்பட்டிருக்கின்றன.

அசு. அதாவது ரதயுத்தில் தருமம் திதயுத்தில் ஆத்து
மகியானமும் துவாயயுத்தில் எக்கியமும் சலியுத்தில் தானமும்
பெரும்பாலுமுகிய தருமமாகவிடுக்கப்பட்டிருக்கின்றன.

அஎ. அந்தப்பிரம்மாவானவர் இந்தவுலகத்தைக் காப்பாற்று
தற்காக தன்முகம் தோள் துடை யாதம் இவையளிலின்று முண்டா
ன பிராமண சஷத்திரிய வைசிய குத்திரயருணத்தருக்கு இம்மை
க்கு மறுமைக்கு முடியோகமான தருமங்களைத் தவித்தவியாகப் பகு
த்தார்.

அஅ. பிராமணனுக்கு ஒதுவித்தல் ஒதல் எக்கியஞ்செய்தல் எக்
கியஞ்செய்வித்தல் தானங்கொடுத்தல் தானம்வாங்குதல் ஆகிய இவ்
வாறுதொழிலையும் ஏற்படுத்தினார்.

அசு. சஷத்திரியனுக்கு பிரசைகளைத் தருமமாகக்காத்தல் தான
ங்கொடுத்தல் வேதமோதுதல் பாட்டு கூத்து ஸ்த்திரிமுதலியவிஷ
யங்களில் மருஞ்செல்லாமை இவைகாண்னையும் ஏற்படுத்தினார். எக்
கியஞ்செய்தல் முதலான தருமகாரியங்களும் அவனுக்குண்டு.

சூ0. வைசியனுக்கு பசுவைக்காப்பாற்றுதல் தானங்கொடுத்தல்
வேதமோதுதல் சலத்திலும்பூமியிலுமுண்டான இரத்தினம் செல்லு
முதலியவைகளின் வியாபாரஞ்செய்தல் வட்டிவாங்குதல் பசிரிடுதல்
இவ்வாறையும் ஏற்படுத்தினார்.

௧௧௧. சூத்திரனுக்கு இந்தமுன்றுவருணத்தாருக்கும் பொறுமையின்றி பணிசெய்வதை முக்கியமான தருமம் ஏற்படுத்தினார். இதனால் அவனுக்கு தானமுதலியவையு முண்டென்று தோன்றுகின்றது.

௧௧௨. பருடன் தீதகமே பரிசுத்தம் அதில் தொப்புளுக்கும்மேல் அதிகுபரிசுத்தம் ஆகையால் அந்தப்பிரம்மாவின் முகம் மிகவுற்பரிசுத்தமாயிருக்கின்றது.

௧௧௩. அந்தப்பிரம்மாவின் முகத்திற் பிறந்ததானும் சிவதந்தை தரிக்கிறதினாலும் சூத்திரிய திவருணத்தாருக்கு தருமத்தையபித்தரிக்கிறதினாலும் இந்தவுலகத்தில் பிராமணன் தருமம் உயர்க்கிருக்கிறான்.

௧௧௪. அந்தப்பிரமணனை உயர்ப்பான பிரம்மாவானவர் தேவபிதூர்க்களுக்கு எக்சியம் திரார்த்தமுதலியவைகளால் திருப்திசெய்யும்பொழுட்டும் மற்றவருணத்தான தர்மபிரமணனைவிட திரார்த்தபிதூர்க்கும்பொழுட்டும் தன்முகத்தில் சிவனும் தவமுய்யத்து முன்னர் உன்மியண்ணினரல்லவா.

௧௧௫. அந்தப்பிரமணன் வாலினுலேசொல்லப்பட்ட சூத்திரபலத்தினுலே தேவர்களுக்கும் பிதூர்க்களுக்கும் தன்றன் அன்பாகக்கொண்டிருக்கிறார் அந்தப்பிரமணனைவிட அந்தப்பிரமணி யுபர்க்கிருக்கிறது.

௧௧௬. சார்பங்களுக்கும் பிராமணனுள்ள புழுதூதலிய உயர்க்கதன அனவாகளைப்பார்க்கினும் அநிலைநிஜ்விக்கிற பாகமுதலியவைகையுயர்க்கதன அவற்றினும் பாவிதர்கள் உயர்க்கதவர் அவர்களுக்கும் வேதமோதும் அந்தணர்கள் உயர்க்கதவர்.

௧௧௭. அவரினும் வேதப்பொருளைபறித்த பண்டதானம் உயர்க்கதவர் அவரினும் விதிவிலக்குகளை சிச்சயமாபறித்தவர்கள் உயர்க்கதவர் அவரினும் விலக்கிவாதையொழித்து விதித்தனவற்றை செய்பவர்கள் உயர்க்கதவர் அவரினும் விருப்பு வெறுப்பின்றி பிரமணத்தை யறியும் ஞானிகள் உயர்க்கதவர்.

௧௧௮. பிராமணன் பிறப்பானது தருமத்தில் அழிவில்லாத உயர்வாகவிருக்கின்றது தருமம் விளக்கும்பொழுட் கெட்டுக்கொண்டிருக்கிற பிராமணன் ஞானத்தினுலே மோஷி

கூக. பூமியிற் பிறந்திருக்கிற பிராமணன் பெருமைப்பற்றவனாய் சகல வருணத்தா குடைய தருமமென் னும் பொக்கிஷத்தை ஆரன் போற் காப்பாற்றுகிறான்.

க00. பிராமணன் முதல்வருணத்தானானதால் பிரம்பானின் முகமாகிய உயர்ந்தவிடத்திற் பிறந்ததினாலும் இத்தகையத்தில் உண்டாயிருக்கிற சகலவருணத்தா குடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்.

க0க. ஆகலால் பிராமணன் ஒருவிடத்தில் தானம்வாங்கினாலும் தன்பொருளையே சாப்பிடுகிறான் தன் வஸ்துத்தையே உடுத்துகிறான் தன்சொத்தையே தானஞ்செய்கிறான் மற்றவர்கள் அவன்றயைவினாலேயே அவற்றையனுபவிக்கிறார்கள்.

க0உ. அந்தப்பிராமணனுடையவும் மற்றவர்களுடையவும் தருமநுஷ்டானங்களைப் பருத்தறிவதற்காக இந்தச் சாஸ்திரத்தையோ னியிற் பிறவாத புத்திசாலியான கவாயம்பு மதுவானவர் பிரதித்தப் படுத்தினார்.

க0ங. இந்தச்சாஸ்திரத்தின் பயனையறிந்த பிராமணனாலே முயற்சியுடன் இந்தச்சாஸ்திரம் ஒத்தக்கூறு சீவர்களுக்கும் சிவாயமாய் ஒதுவிக்கத்தக்கது. மற்றவருணத்தான் இதை ஒதுவிக்கக்கூடாது.

க0ச. விரதாநுஸ்டானத்துடன் இந்தச் சாஸ்திரத்தை ஒதுகின்றபிராமணன் மனோவாக்குக் காயங்களினுண்டாகும் பாவங்களோடு ஒருபோதும் சேருகிறானில்லை.

க0ரு. இந்தச்சாஸ்திரத்தையே துகின்ற பிராமணன் ஒருவனாயிருந்தபோதிலும் தன்பந்திரிலிருக்கும் யாவனாயும் பரிசுத்தப்படுத்துகிறான். தன்வம்சத்திலுள்ள முன்னேமுபின்னேமு வம்சத்தானாயும் நல்லகதியை யடைவிக்கிறான் அவன் இந்தப்பூமிமுழுதாந்தானம் வாங்க யோக்கியனாகிறான்.

க0சு. இந்தச்சாஸ்திரம் ஒதுகின்றவர்களுக்கு மங்களத்தையும் புத்தியையும் கீர்த்தியையும் ஆயுளையும் மேலான மோகத்தையும் உண்டெண்ணுகின்றது.

க0எ. இந்தச்சாஸ்திரத்தில் எல்லாதருமங்களும் கர்மங்களின் குணதோஷங்களும் நான்குவருணத்தாருக்கும் தொந்துதொட்டுவந்த ஒழுக்கங்களும் சொல்லியிருக்கின்றன.

க0௮. வேதத்திலும் ஸ்மிருதியிலும் சொல்லப்பட்ட ஆசாரமே எல்லோருக்கும் முக்கியதர்மமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகையால் தான்குடிபட இச்சையுள்ளவன் இந்தச்சாஸ்திரத்தில் முயற்சியுள்ளவனாயிருக்கவேண்டியது.

க0௯. ஒழுக்கத்தைவிட்ட பிராமணனுக்கு வேதத்திற்சொல்லியபலன் கிடைப்பதில்லை. ஒழுக்கமுடைய பிராமணனுக்கு சகலபலனும் குறைவின்றிக்கிடைக்கும்.

க10. முனிவர்கள் ஒழுக்கத்தினாலே தருமத்தின் பலனையறிந்து எல்லாதவத்திற்கும் ஒழுக்கத்தையே முதற்காரணமாகச் சொல்லுபவர்கள்.

பொருட்டொகை.

க11. இந்தச்சாஸ்திரத்தில் உலகத்தின் உற்பத்தியையும்-சாதகர்மமுதலிய சமஸ்காரங்களையும்-பிராமணிகளின் விரதாறுஷ்டானங்களையும்-குருபணியிடைவையும்-வேதமுற்றுமோதியின் செய்யவேண்டிய மங்களஸ்தாதத்தின் விதியையும்.

க12. விவாகத்தையும்-விவாகவேதங்களையும் - பஞ்சமஹிளாக்தியத்தின் விதியையும்-சிரார்த்தத்தின் பழனாமயான விதியையும்.

க13. எல்லாருடைய இவகோபாயத்தையும்-சிரகஸ்தன் தர்மமவிரதங்களையும்-சாப்பிடத்தக்கதையும்-சாப்பிடத்தகாததையும்-பிறப்பிறப்பினுண்டானும் தீட்டி வந்ததையும் - சுவர்ன்னமுதலிய பஞ்சலோகத்தின் விதியையும்.

க14. ஸ்திரிகளின் தருமத்தையும்-வானப் பிரஸ்தரின் தருமத்தையும்-மோகத்திற்குக்காரணமான சகலவிதத்தையும்-அரசர்களின் தருமத்தையும் - கடன்கொடன்முதலிய விவகாரத்தின் தீர்மானத்தையும்.

க15. சாட்ரிவிசாரணையின் பிரமத்தையும்-மாதாடவர் தையும்-விபாகத்தின் பிரமத்தையும்-குதாபிவத்தையும் - திலானவரின் தண்டனையையும்.

க16. வைசியருத்திரத்தருமத்தையும் - அதுலோமர் முதலிய சக்கரசாதியினுற்பத்திக்கிரமத்தையும்-சகலவருணத்தாருக்கும் ஆபத்துக்காலத்துக்குரிய தருமத்தையும்-பிராயச்சித்தத்தையும்.

ககௌ. வேறுதேகமெடுப்பதற்கு உவான தருமத்தை உயர்ந்ததய
மத்திம அதமருபமான சுயாகாயம் தந்திரியை யும் - தோஷபார்க்க
மான ஆத்மகியானத்தையும் - குணத்தையங்களை வகுத்தறிவதையும்.

ககஅ. பழமையான தேசவொழுங்கத்தையும் - சாதியொழுங்கத்
தையும் - குலவொழுங்கத்தையும் - தேசங்களை ஒழிப்பதென்றான பரவு
ண்டர்களின் ஒழுக்கத்தையும் - மகப்பொகையதியானவர் இந்தச்சா
ஸ்திரத்தில் வரிசையாகச் சொல்லியிருக்கிறார்.

கககூ. இந்தமநுப்பொசாயதியானவர் என்னுடைய இந்தச் சாப்பட்
டு இந்தச்சாஸ்திரத்தை என்னென்றவிதமாகச் சொன்னுடைய அறித
மாகவே உங்களுக்கு நாணசரியாகச் சொல்லுகிறேன் - உங்களை.

முதலத்தியாயம் முத்திரம்.

இரண்டாவது

அத்தியாயம்.

முதலாவது. மேலான பரமாத்மபொனமாதிர தருமத்தை ய
றியும்பொருட்டு சகத்துக்குக்காரணமாகிய பிரமசுவரூபத்தை முதல
த்தியாயத்தாற்சொல்லி அதற்கு உய்யாகிய சாதகம் முதலிய தருமத்
தை சொல்லத்தொடங்கினார். வேதமறிந்தவர்களையும் தர்மமாவன்க
ளையும் எப்போதுங்காமக்குரோத மில்லாதவர்களையும் இருக்கிறா
மணர்களாலே யாதொருதருமமானது மகமகிழ்ச்சியாகி அதன்மீக்
கப்பட்ட டிருக்கிறதோ அந்தத் தருமத்தைச் சொல்லுகிறேன் தே
ளுங்கள்.

உ. சுவர்க்கமுதலிய ஒருபலத்தைவிடும்பி தவமுதலிய அதற்
தைச்செய்கல்யாவருக்குநன்றன்று. ஆனால் அதவிருப்பமே இவ்
வுலகத்திலரிது வேதமோதுதலும் எக்யெஞ் செய்ததும் காயியமாக
வேயிருக்கின்றன.

ஈ. இந்தச்செய்கையினாலே இந்தப்பயன் அடையப்படுகிறது
என்றுசொல்வது சங்கற்பம் அதனாலே இச்சையுண்டாகிறது அதனாலே

வே எக்கியங்களையும் விரதங்களையும் நியமங்களையும் ஒழுக்கங்களையும் செய்கிறார்கள்.

௭. இச்சையைக்கொண்டவனுக்கு எந்தநூலிலும் உலகத்தில் எப்பொழுது எவ்விதசெய்கையும் காணப்படவில்லை. கொஞ்சமாவது எந்தச்செய்கையைச்செய்கிறானோ அதுமுழுதும் காமநினை செய்கைதான்.

௮. எக்கியாநிகரமங்களே பலத்தைநிறுப்பாமல் செய்பவன் மோகஷந்தையடைகிறான் இவ்வையிலும் தானினைந்தபடி சர்வாபிஷ்டங்களையும் அடைகிறான்.

௯. இருக்குமுதலிய நான்கு வேதங்களும் இந்த வேதமறிந்த இருபதாண்டுகளில் ஸ்மிருதியும் அவர்களின் அபிஷ்டானமும் சாதுக்களின் ஒழுக்கமும் தன்சன்மத்தின் சந்தேகமும் தருமத்துக்குக் காரணமாகநிற்கின்றன.

௧௦. மதாபிபாசாபதியினால் எந்தவரும்தான்ருக்கு எந்தத்தருமம்விதிக்கப்பட்டதோ அதுமுழுதும் வேதத்திற்கொல்லப்பட்டிருக்கின்றது அவர் எல்லா வேதத்தின் விபரங்களையும் சன்னாக வழிந்தவரல்லவா.

௧௧. தெரிந்தவன் இந்துச்சாஸ்திரத்தை ஞானக்கண்ணினாலறிந்து இதற்கொல்லியிருக்கிற தருமங்களை வேதத்தினால்சொல்லப்பட்டதாகவேயெண்ணி தன் தருமத்தை கடந்ததென்பான்.

௧௨. தருமத்திலும் ஸ்மிருதியிலும் சொல்லப்பட்ட தருமத்தை அபிஷ்டத்தினால் இவ்வலகத்தில் கீர்த்தியடைகிறான் - இறந்தபின் ஒப்பற்ற சுவர்க்ககதைதயுடையிருன்.

௧௩. வேதத்தை கருதியென்றும் தருமச்சாஸ்திரத்தை ஸ்மிருதியென்றும் அறியத்தக்கது - அவ்விரண்டையும் விரோதமான தர்க்கச்சாஸ்திரயுத்தியைக்கொண்டு ஆரோஷிக்கக்கூடாது அவற்றினாலே தருமர்விளங்குகிறதல்லவா.

௧௪. எவ்ந்தருமத்திற்குக்காரணமான அவ்விரண்டையும் தர்க்கச்சாஸ்திரயுத்தியினால் அவமானஞ்செய்கிறானோ அவன் பெரியோர்க

ளால் கர்மமாநுஷ்டானத்தினின்று நீங்காததற்காக - வேதந்தொகுத்தி
ப்பதால் தெய்வமில்லையென்று சொல்லுவதுபாவம்.

கஉ. வேதம் ஸ்மிருதி பெரியோர்க ளுடைய அன்புதின்
சந்தோஷம் இந்தநான்கையும் தர்மத்துக்கு அடையாளமாகச் சொல்
லுகிறார்கள்.

கங. பொருள் காமம் இவைகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு
தருமத்தினுபதேசம் விதிக்கப்படுகிறது. தருமத்தை அறியாமல் முன்
வர்களுக்கு வேதமே முக்கியப்பிரமானமாக விருக்கின்றது.

கச. எந்தவிஷயத்தில் வேதம் ஒன்றுக்கொன்று விவோதயமாக
விருக்குமோ அந்தவிரண்டும் - தருமமாகவே சொல்லப்படுகின்றன. அ
ந்தவிரண்டு தருமத்தையும் பெரியோர் தெளிவாகச் சொல்லிவிடுகிற
ார்கள்.

கரு. சூரியனுதயமானபின்பும் உதயமாதற்குமுன்பும் சூரிய
னும் நட்சத்திரமும் இல்லாதிருக்காவிடத்து எக்கியம் செய்ய
வேண்டுமென்று வேதத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆதலால் உத
யமானபின்பு எக்கியம் ஒமம் பண்ணவேண்டுமென்று விதிக்கிற வேத
துக்கும் உதயத்துக்குமுன்பு அவற்றைச் செய்யவேண்டுமென்று விதி
க்கிறவேதத்திற்கும் ஒன்றுக்கொன்று விவோதயமாகவே சொல்லிவிடு
விரண்டுந்தருமமாகவே சொல்லப்பட்டிருக்கின்றனவல்லவா.

கசு. எவனுக்கு கருப்பாதானமுதல் தேசமுஸ்காரம் வரை
யில்மந்திரங்களால் அநுஷ்டானம் விதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்
தத்துவிஜனுக்கிந்த சாஸ்திரத்தை ஒதுதற் கதிகாரமுண்டு மற்றவர்க
ளுக்கில்லை.

கஎ. சரஸ்வதியென்னும் திருஷத்துவதி என்னும் தேவகதிகளு
டைய மத்தியப்பிரதேசமானது தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட
பிரம்மாவர்த்ததேசமென்று சொல்லப்படும்.

கஅ. அந்தத்தேசத்தில் பெரியோர்கள் எப்போதும்வகிகளிக்
மையால் பிராமணைதிவருணத்தாருக்கும் சங்கராதிதிகளுக்கும் சிஷ்டா
சாரமானது அநாதியா யவ்விடத்தினின்று முண்டாடுகிறது.

கக. குருகேசத்திரம் மச்சதேசம் பாஞ்சாலதேசம் வடமது
ரை இதுகள் பிரமரிஷிகள்வசிக்கின்ற தேசங்கள் - இவைகள் பிரமாவ
ர்த்ததேசத்தின் சிறப்பிற்குக் கொஞ்சம் குறைந்திருக்கின்றன.

20 இந்தத்தேசங்களில் பிறந்த பிராமணனிடத்தினின்றும்சு கலரும் தந்தன் தருமங்களை யறிந்துகொள்ளக்கூடவர்கள்.

21. இமோர்ப்பய்வதத்திற்கும் விஞ்சையர்வதத்திற்கும்நவொ யும் சரஸ்வதிநதி மறைந்த விசனசதேசத்திற்குக் கிழக்காயும் பிரயா கைக்குமேற்காயும் இருக்கிற இடமானது மத்தியதேசமென்று சொல் லப்படுகின்றது.

22. கிழக்கு முத்திரத்தொடங்கி மேற்கு முத்திரம்வரையில் முன்சொன்ன மலைகளின் நடுப்பிரதேசமானது சாதுக்கள்வசிக்கிற ஆரியாவர்த்ததேசமென்று சொல்லப்படுகின்றது.

23. கிருஷ்ணசாரமென்னு மானது எந்தவிடத்தில் கபாவ மாய் சஞ்சரிக்கின்றதோ அந்தவிடத்தான் யாகஞ்செய்தற் குரியது. மத்தியிடம் அகத்தமான நிலைச்சதேசமென்று சொல்லப்படும்.

24. இப்படிப்பட்ட புண்ணியதேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்திற்கிறந்தவராயினும் வந்தடையவேண்டியது. அல்லது சூத் திரன் வலியத்தொழிலிட வேறுவிர்த்தியை எந்தவிடத்தி லடைய மாட்டானோ அந்தவிடத்தில் வசிக்கத்தக்கது.

25. இதுவரையில் ஜெகத்திற்பத்தியையும்-தருமத்திற்குக் காரணமான வேதசாஸ்திர புண்ணிய லோகத்திரங்களுக்கும்-உங்களுக் குச் சங்கிராமாகச்சொன்னேன் இனி வர்ணிராம தருமத்தைக் கே ளுங்கள்.

26. துவிஜாதிசுரு வேதத்திற்கொல்லப்பட்டிருக்கிறபரிசு த்தமான மந்திரகர்மங்களினுலை கர்ப்பாதானமுதலான இம்மையில் சரீரத்தைப் பரிசுத்தம்பண்ணவும், மறுமையில் புண்ணிய லோக த்தைக் கொடுக்கவும், உரியதான சரீரசுத்தி யானது செய்யத்த க்கது.

27. கர்ப்பாதான மந்திரத்தாலும், சீமந்த ஓமத்தாலும், சாத கர்மம்-நாமகரணம்-அன்னப்பிராசனம்-சௌளம் - உபநயனம் இது களினாலும், துவிஜர்களுக்கு சம்போகஞ்செய்யக்கூடாத தினத்தில் செய்ததொற் றுணற்பத்தியானதோஷமும், மாதாவின் கர்ப்பத்தில் வசித்த தோஷமும், நீக்கப்படுகின்றன.

உஅ. வேதவேதமாதாதுர் மதுவாய்சாமதணன்
 க்கிற விரத்திவாது புழுபாசன நகரானதுர், வே
 தர்ப்பணத்தினலார், பஞ்சாண வலிந்ததானார், அக்
 மாதிகளினாலார், சீராயனது மோடித்ததிற் குரியதா
 படுகின்றன.

பாதுகாய்ப்பாதிவல்காய்ப்பாதி

உக. தொழிற் கொடியதாய்ப்பாதி நுண்ணம்
 ன்னுஞ் சர்ஸ்காயம் புருஷனுக்குச் செய்யவேண்டியது
 அந்தக்குழந்தைக்கு வெற்றிதன் துணிதல் கவின்னது
 தோடிழைத்து நாளிற்றடவவேண்டியது.

கஉ. இந்தக்குழந்தைக்கு பிறந்தபத்தாவது அல்ல
 ரண்டாவதுதினத்தில் புண்ணியத்திசில் கன்ருகர்த்த
 நட்சத்திரத்தில் நாமகரணஞ் செய்யவேண்டியது.

கக. பிராமணனுக்கு மங்களத்தையும் சந்திரியனு
 தையும், வைசியனுக்கு பொருளையும் சூத்திரனுக்குத்
 காட்டுகிறதான பெயரை இடவேண்டியது.

கஉ. பிராமணனுக்குச் சர்மவென்பதையும், சந்த
 கு வர்ம்ம என்பதையும், வைசியனுக்கு புதியன்பதையு
 ரனுக்குத் தாசனென்பதையும், தொடர்ப்பிராகஜுடவேண்

கக. ஸ்த்திரிகளுக்கு ககமாகக் கப்பிடத்தக்கதாயு
 மையில்லாததாயும், பிரிவான அர்த்தமுள்ளதாயும், மகோக்ஷ
 மங்களமாயும், தீர்க்காராஃரத்தையுடையதாயும், ஆர்வா
 கொடுக்கிறதாயுமிருக்கிற பெயரையிடவேண்டும்.

கச. குழந்தைபிறந்த நான்காவதுமாதத்தில் அந்த
 பிறந்தவீட்டினின்றும் வெளியிற்கொணடுவந்து குரியனுக்கு
 வேண்டியது. ஆறாவதுமாதத்தில் அன்னப்பிராசனஞ் செய்
 ண்டியது. அல்லது தங்கள் குலவழக்கப்படி மூன்றாவதுமாத
 ங்கி எப்போதாவது இவ்விரண்டையுஞ் செய்யலாம்.

கரு. துவிஜாதிகளுக்கு பிறந்தவகுஷத்திலாவது, மு
 வருஷத்திலாவது, வேதத்திற்சொன்னபடி தர்ம்மமாக செ
 மஞ் செய்யவேண்டியது.

௩௬. பிராமணனுக்கு கருப்பமான துமுதல் எட்டாவதுவயதிலும், சூத்திரியனுக்கு கருப்பமான துமுதல் பதினேராவது வயதிலும், வைசியனுக்கு மேற்சொன்னபடி பன்னிரண்டாவதுவயதிலும் உபநயநஞ் செய்யவேண்டியது.

௩௭. பிரம்மதேஜசை விருப்புகிற பிராமணனுக்கு ஐந்தாவது வயதிலும், பஸந்தைகிரும்புகிற சூத்திரியனுக்கு ஆறாவதுவயதிலும், பொருளைவிருப்புகிற வைசியனுக்கு எட்டாவதுவயதிலும், உபநயநஞ் செய்யத்தக்கது.

௩௮. பிராமணனுக்குப் பதினாறுவயதுவாயிலும், சூத்திரியனுக்கு இருபத்திரண்டுவயதுவாயிலும், வைசியனுக்கு இருபத்தானாவது வயதுவாயிலும், உபநயநம் இரண்டாம்பகஷமாகச் செய்யலாம்.

௩௯. அதன்பின்பு இத்தமுன்றாவருணத்தாரும் மேற்சொல்லிய காலத்தில் உபநயநமுதலிய சமுஸ்காரஞ் செய்யப்படாதவர்களானால் சாயத்திரிமத்திரத்தினின்றும் நீங்கினவர்களாயும், விபாத்திரபானென்னும் பெயருள்ளவர்களாயும், பெரிதேயர்களாகிலை வைதிககாரியத்தினின்றும் நீக்கப்பட்டவர்களாயும், ஆகிறார்கள்.

௪௦. இப்படி அடிகத்தானான இவர்களுக்கு வேதஞ்சொல்லி னவர்க்குகடாது. கந்தட்டகாலத்திலும் அவர்க்கிடத்தில் பெண்வாங்குவங் கொடுக்கவழங்கடாது.

௪௧. பிராமண சூத்திரிய வைசிய பிரம்மச்சாரிகள்-சறுப்புமான்புள்ளியான வெள்ளாடி இவைகளின் தேச லுகளை உத்திரியமாகவும் சூணப்பனார் பட்டுதால் செப்புலியாட்டி மயிர் இவைகளால் வய்யப்பட்டதை அனாயுத்திரியமாகவும் வருணக் கிரமமா தரிக்கவேண்டியது.

௪௨. பிராமணனுக்கு மிஞ்சிப்புல்லினாலும் சூத்திரியனுக்கு வில்லினையொத்த முதுவற்புல்லினாலும் வைசியனுக்கு சூணப்பனாரினாலும் மேயென்னியில்லாமல் மேல்லிதாப்பின்னி முன்றுவடமா மேலனாளுகண்டவேண்டியது.

௪௩. இத்தமுன்றும் அகப்படாதகாலத்தில் மேற்சொல்லுந்ருண பிரம்மச்சாரிகளுக்கும் கிரமமாக தருப்பை.

ட்டைக்கோரை இனுகளினால் தூண்டியும் அல்லது தங்கம் தூவியு
ச்சப்படி ஐந்துவடமாவது ஒழுமுடி யுடன் சம்பந்திவண்டியது.

சச பிராமணனுக்குப் பஞ்சு தாலாதுள் சூத்திரியனுக்கு சூ
ணப்பநூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டி வாயிராதுள் தூண்ட
வடமாகத்தோளில் பூனா தூந்தரிக்கவேண்டியது.

சரு பிராமணனுக்கு விளவல்-பலாசம் இவ்விபன்னடையுள் சூ
த்திரியனுக்கு ஆல்-கருங்காலி - இவ்விபன்னடையுள் வைசியனுக்கு இ
ரளி - அத்தி - இவ்விபன்னடையுள் தண்டமாக விதிக்கப்பட்டிருக்கின
றன ஆனால் இவ்விபன்னடில் இந்தப்பான ஒழுமுடி தூண்டரிக்க வேண்
டியது.

சசு. பிராமணன் பூமிமுதல் தண்டலையளவாகவுள் சூத்திரியன்
நெற்றியளவாகவும் - வைசியன் முக்களவாகவுள்-தண்டத்தை தரிக்க
வேண்டியது

சஎ இந்தத்தண்டங்கள் கோணலில்லாமலும் சாபரில்லாமலு
ம் பார்வைக்கு அழகாயும் மனிதர்களுக்கும் பயத்தை ஏற்படக்கூடாது
ததாயும் அதன்தன் தோலாகவே இருக்கவேண்டியது

சஅ அவரவர்களுக்கு இயந்தமானவெருதண்டத்தை பெரித்
துக் கொண்டு சூரியனை நமஸ்காரஞ் செய்து அக்கினி வலஞ் செய்து
மேற்சொல்லப்புகிற விதிப்படி பிசைஷ்யெடுக்கவேண்டியது.

சக. பிரம்மச்சாரிகளானமுன்றுவருணத்தாரில் பிராமணன் ப
வதிபிஷ்ணாந்தேகியென்றும், சூத்திரியன் - பிஷ்ணாம்பவதிதேகியென்
றும்-வைசியன் - தேகிபிஷ்ணாம்பவதியென்றும், வசனத்தைச் சொல்லி
பிசைஷ்யேடுக்க வேண்டியது.

ரு. உபநயநமானவுடனே அதன் அங்கபூதமான பிசைஷ்யை
காயினிடத்திலாவது, அவளது-தங்கை-தமக்கை-இவர்களிடத்திலாவ
து-தந்தமக்கையிடத்திலாவது-அல்லது-இவளிடத்தில் அன்புடைய
வரிடத்திலாவது முன்னம்வாங்கவேண்டியது.

ருக. இந்தவிதிப்படி முன்றிடத்திற்குக் குறையாமல் தனக்கு
ப்போதுமானமட்டும் பிசைஷ்யாங்கிக்கொண்டு அதைத்தன் குருவுக்கு

நிலைதகஞ்செய்து கிழக்குமுதாமாயினுந்து ஆசமநஞ்செய்து புசிக்
கவேண்டியது,

ருஉ. ஆயுளை விரும்புகிறவன்-கிழக்குமுதாமாயும், கீர்த்தியைவிரு
ம்புகிறவன்-தெற்குமுதாமாயும், சம்பந்தைவிரும்புகிறவன்-மேற்குமுத
மாயும், சந்தியத்தை விரும்புகிறவன்-வடக்கு முதாமாயும், இருந்து
புசிக்கவேண்டியது.

ருங். துவிதன் தினத்தோறும் சாப்பிடும்போது கைகால்சத்தி
செய்துமொன்று ஆசமநஞ்செய்து அன்னத்தைப் பூசித்துப் பின்பு
பரிசேசனம் பண்ணி சிவசனம் பண்ண வேண்டியது-பின்பும்-கண்-கா
து-முக்கு இவைகளைத் தடைத்து ஆசமநஞ்செய்யவேண்டியது.

ருச. தினத்தோறுஞ்சாப்பிடுகிற அன்னம்விந்நுசொருபமா
கையால் அதைவித்தியாயம் பூசித்துச் சந்தேகநெந்துடன் அன்னத்
தைநன்றாகப் பார்த்துப்புகுந்து புசிக்கவேண்டியது.

ருரு. அன்னத்தைப்பூசித்துப்பூசித்தால் தயிரியம் பலன் இவை
களைக் கொடுக்கிறது சித்தித்தால் அங்கிரண்டையும் அழித்துப் போடு
கின்றது.

ருங். தான்பூசித்தாமிருந்த வச்சில் அன்னத்தை எவனுக்கும்
இடக்கடாது. இரவுப்பகது பிரண்டு விசையன்றி புசிக்கப்போகாது
அதிகமாகவுப்புசிக்கலாகாது புசிருக்கும்போது மத்தியிலெழுந்திருந்தா
ல் பின்னும் அந்த அன்னத்தைப்புசிக்கலாகாது கைகத்திபண்ணாமல்
அந்ததாலைப் பார்த்தலாகாது.

ருச. அதிகமாகப்புசித்தால் கோபையும், ஆயுட்குறையையும்ச
வர்க்காதி சீபாகக்குறையையும், புண்ணியக்குறையையும், உலகநிந்தை
யையும், உண்டிபண்ணும், ஆகையால் அதை நீக்கவேண்டியது.

ருசு. விப்பிரன் பிரம்மதீர்த்தத்தினாலவது, காயதீர்த்தத்தினு
லவது, தேவதீர்த்தத்தினாலவது, ஆசமநஞ் செய்யவேண்டியது, பி
துர்தீர்த்தத்தினாலெருபோதுஞ் செய்யலாகாது.

ருக. பெருவிரலி விப்பிரதேசத்தை பிரம்மதீர்த்தமென்றும்,
கண்டிவிரலின் அடிப்பிரதேசத்தை காயதீர்த்தமென்றும், விரல்களி
னுணியை தேவதீர்த்தமென்றும், பெருவிரலுக்கும் ஆட்காட்டிவிரலு
க்கும், மத்தியை பிதுர்தீர்த்தமென்றும் சொல்லுகிறார்கள்.

சூ0 முன்னம்ஜலத்தை மந்திரத்திற்சுந்தரால் நாயகிட்டுப் பின்ஜலத்தினால் வாயையிரண்டு வாய்க்குத்துவதற்கு மந்திரம் உது-மூக்கு-தோள்-மார்பு-நிலை-இடை-களை-பு-தவட-க-வேண்டியது-இதுதான் ஆசமநம்.

சூக. தருமந்தெரிந்தவனும் ஆசாநவதவிதும்புநிறையுமிருக்கிறவன்-சூடு-நுரை-இல்லாத நவத்தினும் இரண்டாம் இடக்கு அல்லது வடக்குமுகமாக இருந்து ஆசாநவதவிதும்புநிறையது.

சூஉ. பிராமணன் மார்புவரையிற் போகத்தக்கஜலத்தினாலும் கூத்திரியன்-கழுத்துவரையிற் போகத்தக்கஜலத்தினாலும், கையின் உண்ணைக்குவரையிற் போகத்தக்கஜலத்தினாலும், குத்தியன்-காலுமுதட்டினும் படத்தக்கஜலத்தினாலும் - ஆசமாஞ்செய்தால் பரிசுத்தாகிறது.

சூஊ துவிஜர்கள் உத்தரியத்தையாவது, பூணூறுவாயாவது, இடதுதோளிலும், வலதுகையின்கீழிலும், போட்டுக்கொண்டால் உபவீதமென்றும், வலது தோளிலும், இடதுகையின்கீழும் போட்டுக்கொண்டால் பிராசியினுவீதமென்றும், கண்டத்துமாயிலாகப் போட்டுக்கொண்டால் நிவீதமென்றும், சொல்லப்படுகின்றது.

சூச. இந்த மூன்று வருணப் பிரமற் சாரிகளும், அவர்கள் மிஞ்சி உத்தரீயம்-தண்டம்-பூணூறு-கமண்டலம்-இவைகள் அபரிசுத்தமானாலும்-பின்னமாகப்போனாலும் - தண்ணிவிட்புறத்தது விட்டுப் புதிதாய் அதனதன் மந்திரங்களால் நிரவித்துக்கொள்ள வேண்டியது.

சூஊ. பிராமணன்-கூத்திரியன்-கையியன்-இவர்களுக்கு பிரமமாய் பதினாறு இருபத்திரண்டு இருபத்தினாலும் இந்தவயதுகளில் தேசாந்தம் என்னும்விரதம் செய்யவேண்டியது.

சூசு. ஸ்திரிகளுக்கு இந்தசாத கர்மமுதலிய கர்மங்கள் அந்தந்தக்காலத்தில் சரீரசுத்தியின்பொருட்டுவே, தமந்திரமில்லாமல் உபகயநீங்கலாகத் * தந்திரத்தினாலே செய்யவேண்டியது.

* தந்திரமாவது-மந்திரமின்றிச் செய்யும் கிரியைகள்.

௭௭. ஸ்தத்திரிகளுக்கு விவாகத்தை உபநயநமாகவும், பர்த்நாவுக்கு பணினிடைசெய்வதைக் குருகுலத்தில் வேதமோதுவதாகவும் வீட்டைக்காப்பாற்றுவதை சமிதாதானாகவும், சொல்லப்படுகிறது.

௭௮. துவிஜர்களுக்கு உபநயநவிதிகொல்லிமுடிந்தது. இரண்டாவது ஜெகத்கை பிரகாசப் படுத்துவதாயும், புண்ணியமாயு மிருக்கிறசெய்கையை விவரமாகக்கேளுங்கள்.

௭௯. குரு-அல்லது தகப்பன்-சீடன்-அல்லது-புத்திரனுக்கு உபநயநஞ்செய்வித்து முதல் ஆசாரத்தையும், சௌசத்தையும், சமிதாதாகத்தையும் - சத்தியாவந்தகத்தையும்-சொல்லிவைக்கவேண்டியது.

௮௦. வேதமோதப்போகிற சீடன்-சாஸ்திரப்படி ஆரமநஞ்செய்து பரிசுத்தமானவஸ்திரமுள்ளவனும் இர்திரியக்கட்டுப்பாட்டுடன் வடக்கு-அல்லது - கிழக்குமுகமாக கைகளைக்கடடிக்கொண்டு ஓதவேண்டியது.

௮௧. வேதமோதத் துவக்கும்போதும், முடிக்கும்போதும், சீஷன் குருநின்பாதங்களைக்கொட்டு நமஸ்காரஞ் செய்யவேண்டியது. ஒதும்போது இரண்டுக்கையுங்கட்டிக்கொள்ள வேண்டியது. அதற்குப் பிரம்மாஞ்சலியென்றுபெயர்.

௮௨. குருவை நமஸ்காரஞ் செய்யும்போது இரண்டுக்கையையும் மாற்றிவைத்துக்கொண்டு தன்வலதுகையினால் குருநின்வலதுகாலையும், இடதுகையினால் குருநின் இடதுகாலையும், தொடவேண்டியது.

௮௩. குருவானவர் வேதமோதவந்த சீஷனை சோம்பலில்லாமல் நாடோறும் துவக்கும்போது துவக்கென்றும், முடிக்கும் போது நிறுத்தென்றும், சொல்லவேண்டியது.

௮௪. பிராமணன் வேதமோதத்துவக்கும்போதும், முடிக்கும் போதும், பிரணவத்தைச்சொல்லவேண்டியது. அப்படி முன்னர்சொல்லாததினால் ஒதினவேதம் கொஞ்சங்கொஞ்சமாய் மறந்துவிடும். பின்சொல்லாவிட்டால் நியாயத்தில் தரிக்கப்பட மாட்டாது.

௮௫. கிழக்குமுகமாகத் தருப்பைகளைப்பரப்பி அதன்மேலுட்கார்ந்து இரண்டுக்கைகளினும் பௌத்திரம் போட்டுக்கொண்டுமுன்று பிராணாமம்செய்து பின்பு பிரணவத்தைச் சொல்லவேண்டியது.

எ.க. பிரம்மாவானவர் பிரணவத்தின்காயவங்கலான அகார-உகார-மகாரத்தையும், மூன்று விபாகிநிதியையும், மூன்று வேதத்தினின்றும் பிரம்மாக உண்பெண்ணினர்.

எ.எ. மேலும் தது என்னும் துவக்கதையுடைய காயத்திரியின் மூன்றடியையும், மூன்று வேதத்தினின்றும் உண்பெண்ணினர்.

எ.அ. இந்த பிரணவத்தையும், மூன்று விபாகிநிதியை மூன்றடிருக்கிற இந்தக் காயத்திரியையும், சந்தியாகாலங்களில் செபிக்கிற பிராமணன் மூன்று வேதமோதிய புண்பிபத்தை யடைகிறான்.

எ.க. இந்தக் காயத்திரியை ஊருக்கு வெளியில் அதிதீரம்-காடு இவைகளில் ஒருமாதம்வரையில் தினந்தோறும் ஆயிரக்கரம் செபிக்கிற பிராமணன் மஹாபாதகத்திலுமின்று தோலில்மின்றும் யாம்பு நீங்குவதுபோல் நீங்குகிறான்.

அ.௦. இந்தச் செபம்-உபநயகமுதலிய கர்மம் - இவைகள் இல்லாத மூன்று வருணத்தாரும் பெரியோர்களினால் திக்கப்படுவார்கள்.

அ.க. பிரணவத்தையும், மஹா விபாகிநிதியையும், மூன்றடிருக்கொண்டிருக்கிற காயத்திரியை மோகந்தையடைகிற கற்று வழியாகச் சொல்லுகிறார்கள்.

அ.உ. எவன்-மூன்று வருஷவரையில் தினந்தோறும் சேர்ப்பல்லாமல் இந்த மந்திரங்களைச் செபஞ்செய்கிறானே அவன் வாயுவைப்போல் ஆகாயத்தில் * காமசாரியாய் பிரம சாயுச்சிபத்தை யடைகிறான்.

அ.ங. பிரணவம் பரப்பிரம்மமாகவும், பிரானுயாமம் சாந்திராயணமுதலியவற்றைக்காட்டினு மேலான தவமாகவும், சொல்லப்படுகின்றன. காயத்திரியைச் செபிக்கிறவனுக்குப் பாவமில்லை சத்தியமாய் வசனிக்கிறவனுக்கு மௌனவிரதம்வேண்டுவதில்லை.

* விபாகிநிதி என்பது காயத்திரிக்கு மூன் சொல்லப்படும் மந்திரவிசேஷம்.

* காமசாரி என்பது தன்னிஷ்டப்படி ரூப மெடுத்தல் சஞ்சரிப்பது.

அச. வேதத்திற் சொல்லப்பட்டிருக்கிற எக்கிய யாகாதிகாரியங்கள் அழிவுள்ள பலத்தைக்கொடுக்கின்றமையால் அழிவுள்ள தென்றும் பிரமமும் பரமாத்மம் சுவரூபத்தைத்தெரிவித்துமோஷத்தைக்கொடுக்கின்றமையால், அழிவுற்றதென்றும், பிரமனூல்சொல்லப்பட்டிருக்கின்றன.

அரு. அமாவாசி பெளர்ணமி இதில் செய்யவேண்டிய*ஸ்தாலீ பாகமுதலிய விதி யெக்கியத்தைக்காட்டினும் செய எக்கியமானது பத்துப்பங்குயாந்தது, அது இரகசியத்திற் செய்யப்பட்டால் நூறுபங்கதிகமாயும், மனதி லதன்பொருளையறிந்து உதடசையாமற்செபித்தால் ஆயிரப்பங்கதிகமாயும், சொல்லப்படுகின்றது.

அஈ. விதி யெக்கியத்தோடுகூடின நான்கு * பாக எக்கியங்களும், காயத்திரிசெபத்தின் பதினாறிலொருபங்கின் மகிமையை யடைகிறதற்குத் தகுதியற்றதாக விருக்கின்றன.

அஎ. பிராமணன் காயத்திரி செபத்தினாலேயே மோஷசித்தியை யடைகிறான், இதற் சந்தேகமில்லை வேறுனயாகாதிகளைச் செய்தாலுஞ் செய்யலாம், விட்டாலும் விடலாம், யாகத்தைச் செய்யவேண்டுமென்னுங் கடைமையிலலை, அதனாலே பிராமணன் எல்லாப் பிராணிகளுக்கும், மித்திரனென்று சொல்லப்படுகிறான்.

அஅ. மனதை யபகரிப்பதை சபாவமாகவுடைய சபத்தாதிவிஷயங்களிற் செல்லாநின்ற இந்திரியங்களை சுவாதீனப்படுத்துகிறவிஷயத்தில் தேர்ப்பாகன் குதிரைகளைச் சுவாதீனப்படுத்துகிற விஷயத்திற்போல அழிவுள்ளவன் முயற்சிசெய்யவேண்டியது.

அக. பெரியோர்களினால் பதினொன்றாகப்பகுக்கப்பட்ட இந்திரியங்களை பிரமமாகச் சொல்லுகிறேன்.

கூய. காது-தொக்கு-கண்-நா-முக்கு-ஆக - ஐந்து ஆசனம்-உபஸ்தம்-கை-கால்-சொல்-ஆக-ஐந்து.

* ஸ்தாலிபாகம் என்பது பஞ்சபாத்திரத்திற் பாகம்பண்ணிய அன்னத்தாற்செய்யும் ஓமம்.

* பாகளக்கியம் என்பது-பஞ்சமஹா எக்கியத்தில் பிரம எக்கிய நீங்கலாக அன்னத்தினாற்செய்யத்தக்க மற்றநான்கும்.

கூக. இவைகளில் காதுமேல் முகமேலும், வாய்க்கீழ் ஐந்து ஆசனமுதல் சொல்வதில் காதுமேல் ஐந்து.

கூஉ. தன்செய்வைக்குத் தக்கபடி இவ்விதமானகாரியம் இந்திரியங்களையும் எவற்றை மனதை மதிக்காமல் இந்திரியம் அறியத்தக்கது அதைச் செறித்தால் மனதின்வாய் இந்திரியம் செயிக்கப்பட்டவை யானால்.

கூங. இந்திரியங்கள் விஷயத்தில் சஞ்சரிப்பதால் தமையடைகிறான் அதுகளை மனதின் மோசனமுதலிய இந்திரியங்களால் இதிற்சந்தேகமில்லை.

கூச. ஆசையானது அதுபோலத்தினால் ஒருபோதும் அடக்கிறதில்லை நெய்யினால் அக்ரிபோல அதுபோலத்தினால் வித்தகையடையும்.

கூரு. ஒருவன் சகலபோலங்களையும் அதுபவிக்கிறான் ஒரு அப்போகங்களை அற்பமாகவேண்ணி விவர்த்திசெய்கிறான் இது அதுபவிக்கிறவனை விட நிவர்த்திசெய்கிறவன் உயர்ந்தவன்.

கூசு. விஷயசம்பந்தப்பட்டிருக்கிற இந்திரியங்கள் ஒரு மூலக்கப்படுவதுபோல விஷயசந்திதானத்தை நீக்குவதால் அவரிது.

கூஎ. வேதமோதுவது தானங்கொடுப்பது எக்யெய்களைச் செய்வது அதுஷ்டானங்களை நடத்துவது தவஞ்செய்வது இவைகளை மனம் விஷயசம்பந்தப்பட்ட மனதையுடையவனுக்கு பலிசெய்யப்படுகின்றன.

கூஅ. எவன் இஷ்டாநிஷ்டங்களை காதினாற்றேட்டுப் பெய்து நெய்யும் கண்ணாற்பார்த்தும், நானினாற்புசித்தும், முக்கினும், சுகத்தையுந் துக்கத்தையு மடையவில்லையோ அவனே ஐந்து இந்திரியன்.

கூக. இந்திரியங்களுக்குள் யாதாமொன்று சுவாநினைப்பதற்கு போலக் கியானமானது அதன்வழியாக இல்லிக்குடந்திற் போல சிறுகச்சிறுகப்போய்விடும்.

௪௦௩. ஆகையால் எல்லாவிந்திரியங்களுக்கும் வசப்படுத்தி மனதையும் கவாதீனப்படுத்தி தன்சீரத்தை வருத்தாமல் இம்மைக்கும் மறுமைக்கும் உதவியான கர்மங்களைச் சம்பாதிக்கவேண்டியது.

௪௦௪. காலை சந்தியில் சூரியோதய மாகுறவரையில் நின்றுகொண்டும் மாலைசந்தியில் நட்சத்திரக் தெரிநிறவரையில் உட்கார்ந்துகொண்டும் செரிக்கவேண்டியது.

௪௦௫. காலைநதியில் நின்றுகொண்டு செய்தால் இரவிற்செய்த பாவமும் மாலைசந்தியில் உட்கார்ந்துகொண்டு செய்வதால் பகலிற்செய்தபாவமும் நீங்குகின்றன.

௪௦௬. எவன் இவ்விருகாலத்திலும் மேற்சொன்னபடி செய்யவில்லையோ அவன்சகலமான பிராமண பூசாகாரியத்தினின்றும் பஹிஷ்காரஞ்செய்யத்தக்கவன்.

௪௦௭. ஜலத்தின்மீதுநிலாவது ஜனசங்கரமில்லாதவிடத்திலாவது உட்கார்ந்து ஒருவழிப்பட்ட மனதுள்ளவனாக தினந்தோறுஞ்செய்யத்தக்க பிரம்ம எக்கியத்தைச்செய்து காயத்திரி முதலியவையும் அதன்முடிவில் ஒதுவேண்டியது.

௪௦௮. வேதங்கம்-நித்தியம் செய்யவேண்டியதான காயத்திரி ஜெபம் பிரம்ம எக்கியம் ஓபாசனம் வைகவீதவம் இவைகளுக்கு அனத்தியயநராளில்லை.

௪௦௯. நித்தியஞ்செய்யத்தக்கதான காயத்திரிமுதலிய கர்மங்கள் பரப்பிரம்ம விஷயமானதாகமென்று சொல்லப்பட்டிருக்கின்றன ஆகையால் அவைகள் அநத்தியயநத்திற் செய்யப்பட்டாலும் புண்ணியத்தைமீய தரும்.

௪௧௦. எவன் ஒருவருஷவரையில் பரிசுத்தனாய் பிரம்ம எக்கியத்தைச்செய்கிறானோ அவனுக்கு அந்தப்பிரம்ம எக்கியமானது-பால் தயிர்-நெய்-இவைமுதலியவற்றையுண்டுபண்ணி அவற்றால் அவன்பிதுர்க்களைச் சந்தோஷப்படுத்துகின்றது.

௪௧௧. அக்கினியில் சமித்தினால் ஓமஞ்செய்வது அந்நபிட்சையெடுப்பது தரையிற்படுப்பது குருபணிவிடை செய்வது இவைகளை பிரமசாரியானவன் வேதமுமுதுமோதி திருப்பிவருகிறவரையில் செய்யவேண்டியது.

க௦௯ தன்குருவின்புத்தியன் பணிவிடைசொல்லவன் மற்ருந
கியாநத்தைத் தனக்குச் சொல்லத்தக்கவன் தருமத்தை யறித்தவன்
ஆசாரமுள்ளவன் - சொல்லிவைத்தவைக் கொடுக்கச் செய்தியுள்ளவன்
கேட்டபொருளைக் கொடுப்பவன் பந்து பங்காளி பெயர் சொல்லாத
வன் இப்பதின்மரும் வேதஞ்சொல்லிவைக்கத் தக்கவர்கள்.

க௧௦ தருமத்தைச் சொல்லவேண்டியென்று வேதாசாரமுக்குச்
சொல்லக்கூடாது அக்கிரமமா கேற்கிறவனுக்குச் சொல்லக்கூடாது
தான் எல்லாத்தருமத்தையு மறித்திருந்தாலும் மனனைப்போ லுலகில்
சஞ்சரிக்கவேண்டியது.

க௧௧ எவன் அதர்மமாகச் சொல்லிவைக்கிறானோ எவன் அத
ர்மமாகக் கேழ்க்கிறானோ அவ்விருவர்களில் ஒருவன் அற்பாயுடைய
டைகிறான் அல்லது இருவருக்கும் பகையாவ துண்டாகின்றது.

க௧௨ எந்தச்சீஷனிடத்தில்-தர்மம்-பொருள் பணிவிடை-இ
வைகளில்லையோ அவனுக்கு வித்தைசொல்லிவைத்தால் களர்வெத்தி
ல் நல்லவிதையை விதைக்கிறதுபோலாம்.

க௧௩. வேதாறிந்தவன் ஒருவனுக்குச் சொல்லிவைக்காமல் வி
த்தையோடிற்றந்தாலும் இறக்கலாமெயன்றி மிகுந்த ஆபத்தாலத்திது
ம் முன்சொன்ன குணமில்லாத சீஷனுக்குச் சொல்லிவைக்கக்கூடாது.

க௧௪. வித்தியாதேவதையானது ஒதுவிக்கிற பிராமணனிடத்தி
ல்வந்து ஒய்பிராமணு ளானுக்குப் புதைபலாக விருக்கிறான் என
னைக்காப்பாற்று பொருமையுள்ளவனுக்குச் சொல்லிவைப்பதை அப்ப
டியிருந்தாலுணக்கு மிகுந்தபலனைக்கொடுப்பீர்கள்.

க௧௫ எந்தச்சீஷனை யரிசுத்தனாகவும், அதுகூடானமுள்ளவன
கவும், வித்தியாபொருளைக் காப்பாற்றுகிறவனாகவும், சாக்கிரதையுள்
ளவனாகவும், அறிவாயோ அவனுக்கு என்னைச் சொல்லிவை யென்ற
சொல்லுகிறது.

க௧௬. யாதொருவன் குருவுக்குந்தெரியாமல் ஒதுகிறவ னிட
தின்றும் வித்தையையடைகிறானோ அவன் வேதத்திருட்டோடு
டினவனாய் நரகத்தை யடைகிறான்.

க௧௭. தர்க்கசாஸ்திரம்-வேதசாஸ்திரம் - வேதாந்தசாஸ்திர
இவைகளில் ஒன்றையாவது எவனிடத்து ஒதுவானோ அகளைமுன்
ர் நமஸ்காரஞ்செய்யவேண்டியது.

ககஅ. பிராமணன் அநுஷ்டானமுள்ளவனாய் காயத்திரியைமாத்திர மறிந்தவனாயிருந்தபோதிலும் உயர்ந்தவன் மூன்றுவேதம் ஒதினபோதிலும் அநுஷ்டான மில்லாமல் கண்டவிடத்தில் புசிக்கிறவனாய்க்கண்டவனுக்கு ஒதுவிக்கிறவனாயும் இருந்தால் உயர்ந்தவனல்லன்.

குருபணிவிடை.

ககஆ. குருவின் ஆரணத்திலும், படுக்கையிலும், உட்காரவும் படுக்கவும் கூடாது. தான்படுத்திருந்திருப்போதும், உட்கார்ந்திருக்கும்போதும் குருவந்தால் எழுந்திருந்து வந்தனஞ்செய்யவேண்டியது.

ககஇ. வயதினாலும், கல்வியினாலும், பெரியவர்கள் வரும்போது, சிறியவனுட்கார்ந்திருந்தால் அவன்பிரணவாயுமேலெழுந்தபோக எத்தனப்படுகின்றது. எழுந்திருந்து வந்தனஞ்செய்வதால் அதன் நிலையை யடைகிறது.

ககஈ. பெரியோர்களை காள் தோறும் வந்தனஞ்செய்கிறவனாயும், அநுசரிக்கிறவனாயும் இருப்பவனுக்கு ஆயுள் - கல்வி - கிர்த்தி பலம் இந்நான்கும் விர்த்தியடைகின்றன.

ககஊ. பெரியோர்களை வந்தனஞ்செய்யும்போது இன்னான் வந்தனஞ்செய்கிறவனென்று தன் குலமிகாத்திர நாமதேயத்தைச் சொல்லி * அபிவாதனஞ்செய்யவேண்டியது.

கக஋. எவர்கள் பிரக்தியபிவாதகம் என்னும் ஆசீர்வாதத்தை யறியமாட்டார்களோ அவர்களையும், மாதர்களையும், தன் பெயரைமாத்திரஞ்சொல்லி வந்தனஞ்செய்யவேண்டியது.

ககஎ. தான்வந்தனஞ்செய்து அபிவாதனஞ்செய்யும்போது தன் நாமதேயத்தின் அந்தத்தில் போவென்னுஞ் சப்தத்தைச் சொல்லவேண்டியது அந்தச் சப்தமானது பெயர்களின் சுவரூபமென்று ருஷிகளால் சொல்லப்படுகின்றது அதாவது “சுபசர்ம்மாநாமா அஹம்-அஸ்மி-போ” இவைமுதலானவை.

ககஐ. சிறியோர்கள் தன்னை வணங்கும்போது அவன்பெயரையும், அதன் கடைசியில் அகாரத்தை மூன்றுமாதிரையாகவும், சொ

* அபிவாதனர் - என்பது - தன் குலம் - மிகாத்திரம், குத்திரம், சாசை, இவற்றைச் சொல்வது.

ல்லி ஆயுஷ்மான் ஆகவிருக்கக் கடவாயென்று ஸந்தந்த வேண்டியது உதாஹரணம்-ஆயுஷ்மான்-பவ-தேவதந்தா-ஆனவமுதலியவை.

க௨௬. மேற்சொல்லியபடி எத்தம்பிராமணனுக்கு ஆர்வாதஞ் செய்யத் தெரியமாட்டாதோ அவனுக்கு அபிவாதனஞ் செய்யக்கூடாது. அவன்-சூத்திரனுக்குச் சமமானவன்.

க௨௭. வணங்கினபின்பு பிராமணனை குசலமாக விருக்கிறையாவென்றும், கஷத்திரியனை கோபத்திடுக்கிறையாவென்றும், ஸவரியனை சேஷமமாக விருக்கிறையாவென்றும், சூத்திரனை உகமாகவிருக்கிறையாவென்றும், கேழ்க்கவேண்டியது.

க௨௮. யாகஞ்செய்வதற்காக நீசஷ பொற்றிருப்பவன் சிறியவனாயிருந்தாலும், அவனைப் பெயரைச்சொல்லி தருமபதித்தவன் அழைக்கக்கூடாது. போ-என்றும், பவான் என்றும், அழைக்கவேண்டியது. இவ்விரண்டுசொல்லும் மரியாதையைக்காட்டுக.

க௨௯. அந்நியன்மனைவி தனக்குப் பத்துவல்லாத மாதர்கள் இவர்களை பவதி-சுபகே-பகிசி-என்று அழைக்கவேண்டியது. இந்தச் சொற்கள் அக்கா-அம்மா-அம்மணி என்னும் மரியாதையைக்காட்டுகின்றது.

க௩௦. அம்மான்-சிற்ப்பன்-பெரியப்பன்-மயானர்-யாகுரோகிதன் குரு இவர்கள் வந்தால் எழுந்திருந்து வந்தனம் அபிவாதனம் செய்யவேண்டியது.

க௩௧. சிறியதாய் அம்மான்பெண்சாதி மாரியா அததை சிவர்கள் குருபத்தினிக்குச் சமானமானவர்க ளாதலால் குருபத்தினியைப்போற் பூசிக்கவேண்டியது.

க௩௨. தன் வருணத்திலே கலியாணஞ் செய்யப்பட்டிருக்கிற அண்ணன்பெண்சாதியை நாஸ்தோறும் வணங்க வேண்டியது, சூதி சம்பந்தி இவர்களின் பத்தினிகளை ஊருக்குப்போய்வந்தபோது மாதிரம் வணங்கவேண்டியது.

க௩௩. பெரிய அததை, தாயுடன்பிறந்த பெரியதாய், சிறியதாய், இவர்களிடத்தில் தன் தாயைப்போல் மரியாதை யிருக்கவேண்டியது. ஆனால் தாய் அவர்களைவிட உயர்ந்தவள்.

க௩௪. ஒருபட்டணம் ஊர் இதில் வசிக்கிறவர்கள் பத்துவயது முத்தவனோடும், அதில் காணம்முதலிய வித்தை யறிந்திருந்தால் ஐந் துவயது முத்தவனோடும், வேதமறிந்தவனோடும் மூன்றுவயது முத்தவ னோடும், தன் ஞாதிகளானால் கொஞ்சகால முத்தவனோடும் சிநேகஞ் செய்வேண்டியது.

க௩௫. பத்துவயதுள்ள பிராமணனையும் நூறுவயதுள்ள கூத்திரியனையும் தகப்பன்பிள்ளையாக வறியவேண்டியது. அதில் பிராமண ன் தகப்பன்மரியாதையும், கூத்திரியன் புத்திரமரியாதையும் வகிக்க வேண்டியது.

க௩௬. நியாயமாதேடியபொருள் சிற்றப்பன்முதலிய பந்துக் கள் உயர்ந்தவயது நல்லொழுக்கம் கல்வி இவ்வைந்தும் ஒருவனைப் பூசிப்பதற்குக் காரணமாயிருக்கின்றன. ஆனால் இவைகள் கிரமமாக ஒன்றிலொன்றுயர்ந்தது.

க௩௭. மூன்றுவருணத்தாரில் எவனிடத்தில் மேற்சொன்ன ஐ ந்துகுணங்களில் எவன் இரண்டுமூன்றுகுணங்களை யுடைத்தானவனா யிருக்கிறானோ அவனை ஒரேகுணமுடைய பொருவன் பூசிக்கவேண்டி யது. தொண்ணூறுவயதுக்குமேற்பட்ட சூத்திரனை எல்லோரும் மரி யாதை செய்யவேண்டியது.

க௩௮. பண்டிமுதலியவாகநத்தில்வருகிறவன், தொண்ணூறு வயதுக்கு மேற்பட்டவன், நோயுள்ளவன், சமையாளி, மாதர்கள், அ நுஷ்டானமுள்ள பிராமணன், அரசன், கலியாணஞ் செய்யப்போகி றமாப்பிள்ளை, இவர்களுக்கு மற்றவர்கள் வழிவிடவேண்டியது.

க௩௯. மேற்சொன்னயாவரும் ஒன்றாகவந்தால் அரசன் அநு ஷ்டானமுள்ள பிராமணன் இவர்களுக்கு வழிவிடவேண்டியது. அவ் விருவரும், கூடிவந்தால் அரசனைக்காட்டிலும், அநுஷ்டானமுள்ள பிராமணனுக்கு வழிவிடவேண்டியது.

க௪௦. எவன் உபநயநஞ் செய்வித்து யாகமந்திரங்களையும் வே தவேதாந்தங்களையும் ஒதுவிக்கிறானோ அவனை ஆசாரியனென்றுசொ ல்லுகிறார்கள்.

கசக. எவன் வேதத்தினால் யாரிடமிருந்து மீட்பும் சம்பளம் வாங்கிக்கொண்டு சொல்லுகிறானோ அவனை யாயனென்று சொல்லுகிறார்.

கசஉ. எவன் சொற்பாகவாதலியை நிராகரித்து ஜீவநோபாயத்தைக் கற்பிக்கிறானோ அவனை மூத்திரவந்து றார்கள்.

கசங. எவன் அங்கிரிசந்தாகம் அங்கிரிசந்தாகம் மூகம் இவைகளைச் செய்கிறவன் என்று சொல்லுகிறவ டவனாய் செய்கிறானோ அவனை அந்தவன் என்று சொ ள்கள்.

கசச. எவன் சுரத்தீதாடுகைய வேதத்தின் உச்சரித்த னிரண்டு காதுகளையும், பரிபூரணம் செய்கிறானோ அவ தந்தைக்குச் சரியானவன் அவனுக்கெல்லாநூறு சூரியன் கூடாது.

கசரு. உபாத்தியாயனை விட ஆசாரியன் பரிபூரண ன் ஆசாரியனை விட உபாத்தியாயி சமஸ்காரம் செய்கிற னுறுபங் குயர்ந்தவன் அத்தகையனை விட தாயன்மன்மன் றம்பங் குயர்ந்திருக்கிறான்.

கசஎ. பெற்ற தகப்பனை விட இரண்டாவதான பிரம் ம் வரத்தக்க பிரம்மவுபதேசஞ்செய்த ஆசாரியனுயர்ந்தவன் விரண்டாவது பிறப்பானது இம்மையிலும் மாதபலி து யாதது.

கசஏ. மாதாவும் பிதாவும் காமத்தினாலே புணர்ந்து ழியாக எந்தப் பிறப்பை யுண்டிடுபென்னுகிறானோ அத்தப் னது மிருகசாதியைப்போல அவயவங்களை மாததீரம் கொ ள்மையுள்ளது.

கசஅ. ஆசாரியன் விதிப்படி எந்த விரண்டாவது தக பிரம்ம வுபதேசத்தினு ளுண்டிடுபென்னுகிறானோ அத்தப் பிறப் அழிவற்றதாயும் மூப்பற்ற தாயும் புண்ணிய லைகங்களைக் கிற தாயும் இருக்கின்றது.

௧௪௯. சாஸ்திர விஷயத்தில் கொஞ்சமாவது நிரம்பவாவது எவன் உபகாரஞ் செய்கிறானோ அவனையும் குருவென் றறியவேண்டியது.

௧௫௦. இரண்டாவது ஜநநத்தை யுண்டுபண்ணுகிறவனையும் தன் சாதி தருமத்தை வேதத்திற் சொல்லியபடி அறிவிக்கிறவனையும் மிருப்பவன் தன்னைவிட சிறியவனாயிருப்பினும் சாஸ்திரப்படி தகப்பனுக்குச் சரியாகிறான்.

௧௫௧. உதாசரணம் குழந்தையாயும், வித்துவானாயு மிருக்கிற அங்கீரசன் பிள்ளையானவன் தன் பிதூர்க்களுக்கு வேதமோதிவைத்தான். அப்போது அவர்களை ஞானத்தினால் சீஷர்களாகமதித்து அவர்களை பிள்ளைகளென்றழைத்தான்.

௧௫௨. அந்தப் பிதூர்க்கள் அதனாற் கோபங்கொண்டு அதை தேவர்களிடத்திற் சொல்லிக்கொண்டார்கள் தேவர்களும் சபைகூடி உங்கள் குழந்தை உங்களைப்படி கூப்பிட்டதுசரிதான் என்று நியாயஞ் சொல்லத்தொடங்கினார்கள்.

௧௫௩. தெரியாதவன் பிள்ளையாகவும் தெரிந்தவன் தகப்பனாகவுஞ் சொல்லப்படுகிறான் இப்படியே சாஸ்திரத்தாலும் பெரியோர்களாலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

௧௫௪. வயது-நரை-பொருள்-பாந்தவியம்-இவைகளினால் ஒருவன் பெரியவனாகமாட்டான் தெரிந்தவனே நமக்குப் பெரியவன் என்று நிஷிகள் தருமத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

௧௫௫. பிராமணர்களுக்கு ஞானத்தினாலும், ஸூத்திரியர்களுக்கு வீரியத்தினாலும், வைசியனுக்கு தானியம்-பொருள்-இவைகளினாலும், சூத்திரர்களுக்கு-வயதினாலும் மேன்மையுண்டாகிறது.

௧௫௬. நரையினால்மாத்திரம் விருத்தகைமாட்டான் சிறுவனாயிருந்தாலும் வேதப்பொருளறிந்தவனே விருத்தன் என்று தேவர்கள் தீர்மானஞ்சொன்னார்கள்.

௧௫௭. மரத்தினாற் செய்யப்பட்டயானை தோலினாற் செய்யப்பட்ட மிருகம் வேதம் ஓதாதபிராமணன் இம்மூவரும் உபயோகலாதது பெயரைமாத்திரம் பரிக்கிறது.

கருஅ. மாதர்கலிடத்தில் கொடுத்த பாவாதிடத்தில் மாடும் தெரியாதவனிடத்திற் கொடுத்த நானூர் வயலி தனோ அப்படியே வேதனோதாத பிராமணன் மடலில்காதவன்.

கருஆ. தருமாநீகத ஆராயன் வித்தவாதேசம் செய்யி ம்போது பிராயுரதலிய சநுவினாள் மீதனா அநிலாக அடியா தருமத்தை உபதேசிக்கவேண்டியது, வாயினாலும ஒருமயில்ல தாய்போல் பிரயாயி போகவேண்டியது.

கருஆ. எவனக்கு வாக்குமகதம் கொடுத்தவனானது கத்துவேஷத்தை உடையானது, பரிசுத்தமான உபதேசம் ஒரு தோ அவன் வேதந்த ராஸ்திரத்திற் சொல்லிய எல்லாவாறு மடைகொள்.

கருக. ஒருவன் தான்துன்பத்தை மனையிடுகின்றான் அ யனைப்பார்த்துத் துன்பம்வரும்படி வேசிக்காது இவ்வகையினது மநதினாலும் ஒருவனுக்குத் துயரஞ் செய்காது செய்த யாக அமங்கலமானவார்த்தைகளைச் சொன்னால் அவர்களை புண்ண லோகங்களை உடையமாட்டான்.

கருஉ. பிராமணன் தனக்கு அபவன்செய்திற் பரியாதவ னிஷத்தைப்போல நினைத்து அஞ்சினாலும் அவமானத்தை அப தத்தைப்போல விரும்பவேண்டும்.

கருங. அவமானத்தாற் துன்பத்தை உடையவன் காரா தான்குயெழுந்திருக்கொன் கருமா இயல்புகள்தினால் சஞ்சரிக்கொ டுவனை அவமானஞ்செய்தவன் தானே அழிந்துபோகொள்.

கருச. இப்போது நான்சொல்லியந்த சாதகர்முதல் உபந நவரையில் சொல்லிய சமஸ்காரத்தினால் பரிசுத்தமான தன் குரு னிடத்தில் வசித்து அவசரப்படாமல் வேதத்தைக் கிரமமாக வே ண்டியது.

கருட. வேதத்திற்சொல்லப்பட்ட பலபல நியமங்களும் அ நபிகைமுதலான விரதத்தினாலும் பரிசுத்தமானதனாலே வேதமு முதும் ஓதத்தக்கது பின்பு வேதாந்தமும் ஓதவேண்டியது

ககூக. தவஞ்செய்ய விருப்பமுள்ள துஜனானவன் வேதத்திய யநஞ் செய்யவேண்டியது அதுவே இவனுக்கு மேலான தவமாகச் சொல்லப்படுகின்றது.

ககூஎ. எவன் நாஸ்தோறுந் தன்சக்திக்குத்தக்கபடி வேதத்தில் நாலுவாக்கியமாவது ஒதுகிறானே அவன் பாதாதிக்கேசவரையில் தவஞ் செய்கிறவனாகச் சொல்லப்படுகிறான்.

ககூஅ. எந்தத்துஜனானவன் வேதத்தை யோதாமல் வேறான அர்த்தசாஸ்திரத்தில் முயற்சிசெய்கிறானே அவன் ஜீவித்திருக்கும் போதே தன்வம்சத்தாருடன் சூத்திரனாகிறான்.

ககூக. துஜனுக்கு முதற்பிறப்புத் தாயாலும் இரண்டாவது உபநயநத்தாலும், மூன்றாவது எக்கியதீக்ஷயாலும், உண்டாகிற தென்று வேதத்திற்சொல்லப்படுகின்றது.

ககூ௦. அதில் மிஞ்சி கட்டுவதை அடையாளமாக உடைத்தான இரண்டாவது பிறப்புக்கு காயத்திரியைத் தாயாகவும், ஆசாரியனைத் தகப்பனாகவுஞ் சொல்லுகிறார்கள்.

ககூக. வேதத்தை ஒதுவிக்கிறதினால் ஆசாரியனையும் ஒருதகப்பனாகவே சொல்லுகிறார்கள். உபநயநஞ் செய்துகொண்டு வேதமோ தாவிட்டால் இவன் ஒருவைதீககாரியத்துக்கும் உதவமாட்டான்.

ககூஉ. உபநயநஞ் செய்துகொள்ளுவதற்கு முன்பு இவன்சூத்திரனுக் கொப்பானவன் ஆனால் மாதா - பிதூர் கர்மத்தில்மாத்திரம் அதற்குவேண்டிய வேதமந்திரஞ் சொல்லலாம்.

ககூ௩. உபநயநமானபின்பு தான் இவனுக்கு*சமிதாதாந முதலிய விரதாநுஷ்டாநமும், வேதாத்தியயநமும், கிரமமாக விதிக்கப்பட்டிருக்கின்றன.

ககூச. எந்தவருணத்தானுக்கு எந்தமிருகத்தின் சர்மமும் எவ்விதபூணுநாலும், எவ்விதமிஞ்சியும், எவ்வித தண்டமும், எவ்விதவஸ்திரமும், விதிக்கப்பட்டிருக்கின்றவோ அவைகளை அவனவன் விரதாநுஷ்டாநகாலங்களிலுந் தரிக்கவேண்டியது.

* சமிதாதாநம்-என்பது-சமித்தினாலே-அக்கிரியிற்செய்யும்ஓம்

ளாயுமிருக்கிற கிரகஸ்தாள்வீட்டில் பிரமசாரி நாள்தோறும் அந்த பிசைஷ்யெடுக்கவேண்டியது.

கஅச. குருவின் குலத்திலும், அவர்பங்காளி பந்து இவர்கள் வீட்டிலும், பிசைஷ்ய வாங்கக்கூடாது. வேறேவீட்டில்லானிட்டால் குருவின் பந்துக்களின் வீட்டிலாவது, அதுவில்லானிட்டால் அவர்பங்காளிவீட்டிலாவது, அதுவுமில்லானிட்டால் குருகுலத்திலாவது வாங்கிக்கொள்ளலாம்.

கஅரு. முன்றொன்னபடிவே வேத எக்கியமுதலிய அநுஷ்டாநமுன்னவர்களில்லானியில் ஊருமுமுதும் மெளனத்துடன் சஞ்சரித்து மஹாபானிகள் விதிக்கலாக எங்கையாவது பிராமணர் வீட்டில் பிசைஷ்ய வாங்கிக்கொள்ள வேண்டியது.

கஅக. வசத்தில் பரிசுத்தமான விடத்திற்குப்போய் விதிப்படி பலாசமுதலிய சமித்துக்களைக் கொண்டுவந்து கையில்வைத்துக்கொண்டு வெய்யிலி லுவந்த வேண்டியது அதற்குச் சக்தியில்லானிட்டால் இறப்பிலாவது உலர்ந்த வேண்டியது. அந்தச்சமித்துக்களாலே காலையும், மாலைமும், அக்கிழிற் று சஞ்சரிப்பவேண்டியது. இதுதான் சமிதாதாமர்.

கஅச. பிரமசாரியானவன் தனக்கு கோயில்லாதிருக்கும்போது எழுநாள் பிசைஷ்யெடாமலும், சமிதாதாசஞ் செய்யாமலும் இருந்தால் பிரதப்பிரஷ்டனாரின் அகற்று அவசினி பிரதத்தைச் செய்யவேண்டியது (அவசினி பிரதம் பதினொரு மத்தியாயத்திற்கான்க.)

கஅச. பிரமசாரி எப்போதும் பிசைஷ்யெடுத்த புரிக்கவேண்டியதெதவிட ஒருவனக்கத்தைப் புரிக்கக்கூடாது. பிசைஷ்யெடுத்துப் புரிப்பதை அவனுக்கு உபவாசத்திற்கொப்பாகச் சொல்லுகிறார்கள்.

கஅக. யாகாதிகாரியத்திலும், பிரார்த்தகாரியத்திலும் தன்னை யொருவன் தன்வீட்டில் சாப்பிடவேண்டுமென்று மிகவும் பிரார்த்தனைசெய்தால் அப்போது தன்னியமப்படி குஷிகளைப்போல் மகாமாச்சாதிக்க ணீல்கலாக ஒருவனக்கத்தைச் சாப்பிடலாம். அத இவன் பிரதமழிகமரட்டாது.

கக0. இந்தப்படி யொரு வனக்கதைப் புரிப்பது பிரமண பிரமசாரிக்குமாத்ஓரமேதவிர மற்றவர்களுக்குக் கூடாவென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

கக1. குருவானவர் ஆக்கியபடித்தாலும், இல்லாளிட்டாலும் வேதாத்தியபகத்திலும், குருவியன்பணியிடையிலும், தான்புனைகாள் தோறும் முயற்சிசெய்யவேண்டியது.

கக2. சரீரம்-வாக்கு-புத்தி-பஞ்சேந்திரியம்-மகது - இவைகளை அடக்கிக்கொண்டு கைகளைக் கூப்பிக்கொண்டு குருவுக்கு எதிராக குருவின்முகத்தைப்பார்த்துக்கொண்டு நிற்கவேண்டியது.

கக3. எப்போதும் உத்தரீயத்துக்குவெளியில் தன்வலதுகையை வைத்துக்கொண்டிருக்கவேண்டியது. அதாவது போர்த்துப்பொள்ளாமலிருத்தல்-உட்கார்ந்துகொள்ளொன்று குருவுக்காவிரித்தால் அவருக்கெதிராக பரிசுத்தனாய் மறைக்கவேண்டிய அழகவங்களை வஸ்திரத்தினால் மறைத்துக்கொண்டு உட்காரவேண்டியது.

கக4. குருவினிடத்தில் வாசஞ்செய்யும்போது உயர்ந்த அந்நத்தைப்புசிக்கவும், உயர்ந்த வஸ்திரத்தைத் தரிக்கவும்கூடாது உயர்ந்தவேஷத்தோடு இருக்கவும்கூடாது, விடியற்காலத்திற் குருவெழுந்திருப்பதற்குமுன்னர் தானெழுந்திருக்கவேண்டியது. இவற்றிற் அவர்படுத்தி நித்திரைசெய்தபின் தான்படுக்கவேண்டியது.

கக5. குருவின் ஆக்கிணையை சீலன் படுத்துக்கொண்டும், உட்கார்ந்துகொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் நடந்து கொண்டும் பராமுகமாயிருந்துகொண்டும் கேழ்க்கக்கூடாது மறுமொழியுஞ்சொல்லக்கூடாது.

கக6. குரு உட்கார்ந்து சொல்லும்போது தானின்றிகொண்டும் அவர்நிற்கும்போது அவர்க்குச்சமீபத்தில் நின்றிகொண்டும் அவர் தனக்கெதிராகவந்து சொல்லும்போது தானெதிர்கொண்டிபோயும் அவர் நடக்கும்போது தான்பின்றொடர்ந்து ஓடிக்கொண்டும்.

கக7. அவர்பராமுகமாக விருக்கும்போது அவர்முகத்துக்கெதிராகவந்தும் அவர்தூரத்திலிருக்கும்போது கிட்டவந்தும்-படுத்திருக்கும்போதும்-சமீபத்தி லிருக்கும்போதும் தந்தேகத்தைவணங்கிக்

கொண்டும் - அவர் ஆக்கினை யைக்கேழ்க்கவும் மறுமொழி சொல்லவும் வேண்டியது

ககஅ. குருவினாசநத்திற்கும்-படுக்கைக்கும் -தன்னாசநமும்படுக்கையுந் தாழ்ந்திருக்கவேண்டியது குருபார்க்குமிடத்தில் தான் இஷ்டப்படி ஆசநத்திலுட்காரப் போகாது.

ககக. இந்தக்குருவின்பெயரை அவரில்லாதவிடத்திலும் குரு உபாத்தியாயர்-என்ற மரியாதைச்சொல்லன்றியும் சொல்லக்கூடாது அவருடைய நடத்தை-கடை-சொல்லு-இவைகளைத் தானா சரிக்கலாகாது.

உ00. எந்தவிடத்தில் குருவுக்கு அபவாதமும் நிகழையுஞ்சொல்லப்படுமோ அவ்விடத்தில் தன்காதுகளை முடிச்சொள்ள வேண்டியது அல்லது வேறிடத்துக்காவது போகவேண்டியது.

உ0க. சீஷன்குருவைப் * பழித்தால்கழுதையாகவும் ? நிந்தித்தால்-நாயாகவும்-குருவின் பொருளையதுபவித்தால் புழுவாகவும்- அவர் பெருமையைக்கண்டு பொருமைப்பட்டால் உலண்டுபூச்சி யாகவும் பிறக்கிறான்.

உ0உ. தான் லாத்தி விருந்துகொண்டு மற்றொருவனை யனுப்பி குருவுக்குப்பணியிட செய்யக்கூடாது தனக்கு கோபம் கேரிட்டிருக்கும்போதும்-குரு மனையானோடிருக்கும்போதும் தான் போய்ப்பூசிக்கலாகாது வாகத்திலும் ஆசநத்திலும் தானிருந்தால் அவைகளினின்றும் தானிறங்கிப் பூசிக்கவேண்டும்.

உ0ங. எதிர்க்காற்றடிக்கும்போதும்-பின் காற்றடிக்கும்போதும் குருவுக்கெதிரில் உட்காரக்கூடாது குருகளை நிரும்பும்போது ஒரு சங்கதியும் அவருக்குச் சொல்லக்கூடாது.

உ0ச. மாட்டுபண்டி-குதிரை-பண்டி-ஒட்டகம்-உப்பரிசைப்-படி-கள்-கற்பலகை-ஒட்டி-இவைகளில்-குருவோடு சீஷன் - சமமாகிருக்கலாம்.

* இருக்கின்றதே தாஷத்தைச் சொல்வது-பழித்தல்.

? இல்லாததே தாஷத்தைச் சொல்வது-நிந்தித்தல்.

௨௦௫. குருவுக்குக் குருவர்கிருந்தும்போது அவருக்குக் குருவைப்போல வந்ததைவழிபாடு செய்யவேண்டியது தான் குருவின் விட்டி விருக்கும்போது தந்தாயதகப்பன் முதலியவர்களுக்கும் அவர்களை குருவினுத்தரவு அன்றி வந்ததம் செய்யக்கூடாது.

௨௦௬ வித்தைசொல்லி வைத்தருக உபயத்தியாய் தன்விற்றப்பன் பெரியப்பன்முதலானவர்கள் அதற்கும் செய்யவேண்டா மென்றவர்கள் - தருமத்தையுபதேசித்தவர்கள் திவ்வாலிததினார் ஆராயனைப்போலவே மரியாதைசெய்ய வேண்டியது.

௨௦௭. கல்வி-தவம்-முதலியவற்றின் உபயத்தம் தன்வருணத்தில் விவாகஞ்செய்யப்பட்ட மாநிலிடத்திற்குமுள்ளும் இந்நூல்களும் திராளிடத்திலும் அவர்பங்காளிகளிடத்தினார் குருவைப்போலவே மரியாதை செய்யவேண்டியது.

௨௦௮. தனக்குச்சிறியவனுயி ருந்தாலுமரியானவரதுள்ளவனுயிருந்தாலும் முன்தனக்குச் சிறியவனுயிருந்தாலும் வேதவந்துபுத்திவனவனாவது குருபுத்திரனாவது இருந்து தான் எவ்வாறு செய்யுஞ்சமயத்தில்வந்தால் அவர்களுக்குக் குருவின் மரியாதைசெய்யவேண்டியது.

௨௦௯. குருவின்புத்திரனுக்கு குருவாள்போலவயதானதை செய்வதில் சரீரத்தைத்தேய்ப்பதையும் - எண்ணெய்தேய்ப்பதையும் - எச்சல்சாப்பிடுவதையும் - கால்க்கழுவுவதையும் - செய்யக்கூடாது.

௨௧௦. குருவுக்குத் தன்வருணத்தில் கலியாணஞ்செய்த மாதர்கள் நியமித்தல்முதலிய குருவுக்குச்செய்வதுபோலவே செய்யவேண்டியது வேறுசாதியாயிருந்தால் எழுந்துவந்தவாத்திரஞ் செய்யவேண்டியது.

௨௧௧ குருவின்பத்திரிக்கு - எண்ணெய்தேய்த்தல் - ஸ்ரீரத்தைச் செய்வதில்-உடம்பு தேய்த்தல் - தலையாற்று வித்தல் - இவைகளைச் செய்யக்கூடாது.

௨௧௨. குருபத்திரி யெளவநமாயிருந்தால் அவனை நமஸ்காரஞ்செய்யும்போது இருபதுவயதுள்ளவனாயும் குணதொடங்களைப்புகுததறியும் விவேகியுமாயிருக்கிறசீஷன் கால்களைத்தொடக்கூடாது.

உகா. மாதர்களின் சுபாவமே மனிதர்களுக்கு சிறிங்காரசேஷ்ட்டடைகளினால் தோஷத்தையுண்டிபண்ணும் ஆதலால். தெரிந்தவர்கள் ஆவர்களிடத்தில் அசாக்கிரதையாயிரார்கள்.

உகா. ஜிதேந்திரியனாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன்சம்பத்தினால் காமக் குரோத்துக்கு உட்பட்டவனாகச் செய்கிறார்கள்.

உகா. தாய்-தங்கை-பெண்-இவர்களுடனும் தனியாய் ஒன்றாகவுருக்காரக்கூடாது இந்திரியங்களின்கூட்டமானது மிகவும்பல முள்ளது அதுதெரிந்தவனையும் மயக்கிவிடும்.

உகா. குருளின் பத்திரிகள் யெளவனமாகவும் தானும் யெளவனனாயிருந்தால் காலுகளைத் தொடாமல் அபிவாதகஞ் செய்ய வேண்டியது.

உகா. சீஷன்-தானாருக்குப்போய்வந்தபோதும், ஊரிவிருக்கும்போதும், நித்தியமும் விருந்தானான குருபத்தினிகளின் காலித்தொட்டு வந்தகஞ்செய்யவேண்டியது. இதுபெரியோர்களின் தருமம்.

உகா. ஒருமனிதன் பூமியை மண்வெட்டியால் வெட்டுகிறத்தினால் ஜலத்தை யெப்படியடைகிறானோ அப்படியே சீஷன் பணிவிடைசெய்வதால் குருவினிடத்திலேயுள்ள விந்தையைபடைகிறான்.

உகா. பிராசாரி தலையை முழுதுமொட்டையடித்துக் கொண்டிருந்தாலுமிருக்கலாம், அல்லது தலைமுழுதுஞ் சடைதரித்துக் கொண்டாலும் கொள்ளலாம் அல்லது குடிமிட்டுஞ் சடைதரித்துக்கொண்டு மற்றதை எதுவாஞ்செய்துகொண்டாலும் கொள்ளலாம் இவ்வித பிரமாசாரிகள் ஒருபோதும் சூரிய னுதயாஸ்தமகாலங்களில் நித்திரைசெய்யக்கூடாது.

உகா. தூக்கத்தில் ஆசையினாலாவது, அறியாமையினாலாவது, அவர்கள் உதயத்திற்கு வந்தினால் அன்றாமத்தியாகமும், அஸ்தமகத்திற்கு வந்தினால் அன்றிரவுக் காயத்திரி செய்கு செய்துகொண்டு உபவாசமாமிருக்கவேண்டியது.

உகா. அப்படி தூங்கினதற்காசப்பிராயச்சித்தஞ்செய்கவொள்ளாவிட்டால் மஹாபாவத்தோடு

உஉஉ. ஆகையால் அள்ளிவந்துகொண்டு, தாக்கால்கால் ரதையாய் ஆசமநஞ்செய்து ஆராயத்தக்க சத்தியவந்தவர்களைப் பரிசுத்தமான விடத்திலிருந்து சொல்லிவந்து கரபஸ்காசுமர் சிதிப் படிசெய்ய வேண்டியது.

உஉஉ. மாதர்களை நும், நந்திரை நும், ஆதற்களையிததைச் செய்தால் அதையும், நன்மாதகளை மான காரியத்தையும் சாஸ்தீரத்துக்கு விரோதமின்றிச் செய்யலாம்.

உஉச. சிலபெரியோர்கள் தர்மமாதகர்களை மானத்திற்கு காரணமாயிருப்பதால் உயர்ந்ததென்று நினைத்து அந்தகாரியத்தை நகர்த்துக்குக்காரணமாயிருப்பதால் உயர்ந்ததென்று நினைத்து தர்மத்தை அர்த்தகாமங்களுக்குக் காரணமாயிருப்பதால் உயர்ந்ததென்று நினைத்து அர்த்தத்தை தர்மகாமங்களுக்குக் காரணமாயிருப்பதால் உயர்ந்ததென்றும் சொல்லுகிறார்கள். இந்தத் தர்மமாதகர்களை ஒன்றுக்கொன்று விரோதமின்றியிருந்தால் நன்மாதகர்களை உயர்ந்ததென்று நினைத்து அபிப்பிராயம்.

உஉரு. நானத்தைக் கற்பிக்கிறதனால் ஆசாரியன் பாயத்தவரின் உருவமாகவும், உண்டுபண்ணுவதால் தாயன் பிராமணமாகவும், தன்னை தரித்திருந்ததால் மாதா பூமிவினு நாயகனாகவும், சீலத்தரன் தன்னோடு கூடப்பிறந்தமையால் ஆதாரி னு நாயகனாகவும், எண்ணத்தக்கவர்கள்.

உஉசு. ஆசாரியன்-பிதா-மாதா-இஷ்டபிராதா-இவர்களை நனக்குக் கஷ்டம்வந்திருந்தபோதிலும், அவர்களுக்கு செய்யக்கூடாது அதிலும், பிராமணன் ஒருக்காலும் செய்யப்போகாது.

உஉஎ-மாதாபிதாக்கள் பிள்ளையைப் பெறுகிறபோது அதில் பிரசவவேதனை தொடங்கி, வித்தையைக் கற்பிக்கிறபோது எவ்வளவு கஷ்டப்படுகிறார்களோ அதற்குப்பிரத்தியுபகாரம் எத்தனை ஆகப்பெடுத்த போதிலும் செய்யவரிது.

உஉஅ தாய்-தந்தை-ஆசாரியன்-இவர்களின் இஷ்டத்தைத் திரந்தோறுஞ் செய்யவேண்டியது. அவர்கள் சந்தோஷப்பட்டிருந்தால் எல்லாதவப்பலன்களும் உண்டாகும்.

* உபஸ்தாநம்-என்பது-சூரியமஸ்காரம்.

உஉக. அம்முவர்களுக்கும் பணிவிடைசெய்வதையே உயர்ந்த தவமாகச் சொல்லுகிறார்கள். ஆகையால் அவர்களினுத்தரவன்றிச்சுய மா ஒரு வேறுதருமத்தைச்செய்யலாகாது.

உஉ௦. அந்தமுவுருமே முவுலகமாகவும் முன்னுசிரமங்களாகவும் முன்றுவேதங்களாகவும், முன்றக்கிரிகளாகவும் சொல்லப்படுகிறார்கள்.

உஉ௧. அதில் தகப்பன்-காருகபத்தியாக்கிரியாகவும், மாதா தக்ஷிணைக்கிரியாகவும் ஆசாரியன்-ஆகவாய் அக்கிரியாகவும், சொல்லப்படுகிறார்கள். இந்தமுன்றக்கிரிதான் திரேதாக்கிரியைவிடஉயர்ந்தன.

உஉ௨ இந்த முன்றிபர்களிடத்திலும், பத்தியுள்ளவன்முன்றிலோகங்களையுஞ் செயித்தவனாய் சூரியாதி தேவர்கள் போல் ஒளியுள்ளசரீரத்துடன் சுவர்க்காதி லோகங்களையடைவன்.

உஉ௩. மாதாருபத்தியால் இம்மையிற் சுகத்தையும், பிதாபத்தியால் சுவர்க்கசுகத்தையும் ஆசாரியபகத்தியால் பிரம்மலோகசுகத்தையும் அடைகிறான்.

உஉ௪ எவனாலேஇம்முவர்களும் ஆதரிக்கப்பட்ட டிருக்கிறார்களோ அவனுக்கு சகலதர்மங்களும் பலனைக்கொடுக்கும், எவனாலே ஆதரிக்கப்படவில்லையோ அவனுக்கு சகலதர்மங்களும் பலனற்றதாகிவிடும்.

உஉ௫. அம்முவர்களும் எதுவரையிலுஞ் சீவித் திருப்பார்களோ அதுவரையிலேயுதர்பத்திற் மகம்மையாமல் அவர்களின் பணியிடைபை அன்போடுசெய்யவேண்டியது.

உஉ௬. அவர்களின் பணியிடைக்கு விவோதத்தில்லாமல் அவர்களுத்தரவின் பேரில் மகிழ்வாங்கு காமங்களால் பாலைகத்துக் குகவியான மாதாவ கொருதருமத்தைச் செய்யவேண்டியது. செய்த பின்னும் அவர்களுக்கு அறிவிக்கவேண்டியது.

உஉ௭. இவர்களிடத்திற் பணியிடைசெய்வதுதான் மேலானதர்மம் மற்ற எக்யாதி தருமங்கள். இரண்டாம்பகஷமான தருமமாகச் சொல்லப்படுகின்றன.

உஉ௮. அன்புள்ளவன் மேலான வித்தைபை குத்தியனிடத்தி லிருந்தாலும், மேலான தருமத்தை சண்டாளனிடத்திலிருந்தாலும்

த்திரி ரத்திரத்தை தனக்குக் தாழ்த்துவதில் தந்தாலும் கிரகித்து
க்கொள்ளலாம்.

178. அமிர்தம் விஷத்திற் தந்தால் - கல்வாசம் திருவளி
டத்திலிருந்தாலும்-நல்லொழுக்கம் தந்திருவினிடத்தி லிருந்தால்
சுவர்ணம் அமேத்தியத்தி லிருந்தால் - இவைகளைக் கொள்ளலாம்.

179 மாதர்கள்-இரத் தீயவர்கள் - தம்முடைய - கல்வ
வசனம்-இன்னும்பலபல சிற்பசாஸ்திரம் இவைகளைக் கொண்டு
தாலும் கிரகித்துக்கொள்ளத் தக்கவர்கள்.

180. பிராமணன் அகப்பாடால் ஆத்தான் - இவ்வால்
க்ஷத்திரிய வைசியாளிடத்தி லிருந்தாலும் - இவ்வால்
யது வேதம்-ஒதிமுடிசிறவனாயில் அந்நூல்கள் - தம்மில்
வேண்டியது.

181. மோக்ஷத்தை விரும்புகிற பிராமசாரியானவன் க்ஷத்திரி
ய வைசியகுருவினிடத்திலும் அந்நூல்கள் - பிராமண குருவி
னிடத்திலும் வேதமோ தினபின்பு வாசஞ்செய்யக்கூடாது.

182. பிரமசாரிக்கு கலியாணத்தின் விருப்பமின்வாய் குரு
குலவாசத்திலேயே மரமிருந்தால் - தீக்ஷத்திரியவன் - பிரா
மணகுருவினிடத்தில் பிராணாந்த பரியந்தம் வாசஞ்செய்யக்கூடாது
வசிக்கலாம்.

183. எவன் இறக்கிறவனாயில் இந்தப்படி நூல்கள் - திராணிவி
டைசெய்கிறானே அவன் - சாஸ்வதமான மோக்ஷத்தைக்கொள்ள

184. சீடனானவன் வேதமோ துறந்துகொண்டு குருவக்கு
பசு-வஸ்த்திரமுதலிய தக்ஷணைகொடுக்கக்கூடாது வேதமோ திரா
ந்தபின்பு தான்விவாகஞ் செய்து கொள்ளக் குருவினிடத் தத்தால்
பெற்றுக்கொள்ளும்போது அவர்விருப்பியபெருளைக் குருதக்ஷண
யாகக்கொடுக்க வேண்டியது.

185. பூமிசுவர்ணம்-பசு-குதிரை - பாதாசை - குடை - துசா
ம்-தாபியம்-கறியமுது-வஸ்திரம்-இவைகளைக் கொடுத்தால் குருவுக்
குச் சந்தோஷத்தைபுண்பண்ணும்.

186. நைஷ்டிக பிரமசாரியானவன் தனக்கு இறந்துவிட
டால் அவருடைய குணமுள்ள புத்திரனிடத்தி லாயது, பத்தினிபி

னிடத்திலாவது, ஞாதியிடத்திலாவது, தன்றேகமுள்ளவரையில் ப
ணிவிடைசெய்துகொண்டு வசிக்கலாம்.

உசஅ அவர்களும்ல்லாவிடில் தன்னுசிரியன் ஓமஞ்செய்தவை
தீகாக்கிரிகுண்டத்தின் சமீபத்தில் ஆசநம்போட்டுக்கொண்டு திரந்
தோறும் அவ்வக்கிரியில் சமித்தினாலே ஓமஞ்செய்துகொண்டு தன்கா
லத்தைக் கழிக்கவேண்டியது.

உசக—இதுவரையிற்சொல்லிவந்த விதிப்படி எந்தப்பிரமசாரியா
னவன் விரதத்தை யநுஷ்டிக்கிறானோ அவன் மோக்ஷத்தையடை
கிறான். அவனுக்கு மறுபிறப்புக்கிடையாது.

இரண்டாவது அத்தியாயம்-முற்றிற்று.

மூன்றாவது

அ த் தி ய ர ய ம்.

கிரகஸ்த தருமம்.

முதலாவது மேற்சொன்னபடி மூன்றுவேதமும் ஒதுவதற்கா
கக் குருவினிடத்தில் முப்பத்தாறு-அல்லது பதினெட்டு - அல்லது
ஒன்பது-வருஷம்வரையிலாவது-அல்லது ஒதிமுடிகிற வரையிலாவது
பிரமசாரியவிரதத்தை அநுஷ்டிக்கவேண்டியது.

விவாகவிஷயம்.

ச. மேற்சொன்னபடி சம்பந்தமாகச் சொல்லப்பட்ட பிரமசாரியானவன்குரு அல்லது-தந்தையின் அல்லது தந்தையின் தன் வருணத்திற் பிறந்தவளாயும் வயதாவத்தேகதி அடிவணையு நிநுத்தி கந்நிகையை கலியாணஞ் செய்துகொள்ள வேண்டியது.

ரு. தந்தாயின் ஏழு கலை முடிந்தும் பட்டா தவணையும் தந்தைய பன்கோத்திரத்திற் பிறவாதவளாயும் இந்நுத்தி கந்நிகையாவன் று ன்று வருணத்தாருக்கும்-வைதிகசாரியாகத்தும் அக்கலை யுண்டிய ண்ணுகிறதற்குந்தக்க-ஸ்த்திரியாகச் சொல்லப்பட்டிருள்.

சு. பசு-வெள்ளாடு-செம்பழியாதி-தந்தையின்-இவைய முத லிய அதிகசம்பத்தையுடையவர் களா யி நுத்தினார் சொல்லப்போ கிற பத்துக்குலத்தையும் விவாகசம்பந்தத்தில் நீக்கிவிட வேண்டியது.

எ. சாதகர்மாதி சமஸ்காரத்தில் வாதவன் குலம் அநுஷ்டியிசை யில்லாமல் ஸ்த்திரி பிரசையாகவே பிறந்தும் குலம் வேதவிதாதகு லம்-தேகத்தில் நீளமானமயிருள்ளவன் குலம் - முலவியதியுள்ள குல ம்-க்ஷயரோகமுள்ள குலம் - அக்நியபுஷ்டி யிலாதவன் குலம்-பிரகு வியாதி யுள்ள குலம் - வெண்குட்டமுள்ள குலம் - குட்டவியாதி யுள் ளகுலம் ஆக பத்தையும் நீக்கவேண்டியது.

அ. செம்பட்டமயிருள்ளவள்-அதிகவுயரமுள்ளவள்-நீராப்பி ணியுள்ளவள்-மயிரில்லாதவள்-உடம்பெல்லாமயிருள்ளவள்-குநாமா கப்பேசுகிற-செங்கண்ணுள்ளவள்.

கூ நக்ஷத்திரம்-விருக்ஷம்-நதி-காசாதி - மகிபாஷி பாப்புவே லைக்காரன் இவற்றின்பேருள்ளவள் - பயங்கமான பேருள்ளவள்-இ வ்வகை கந்நியரை விவாகஞ் செய்யக்கூடாது.

கஃ அழகுள்ளவளாயும்-நல்லபேருள்ளவளாயும்-அண்ணம் பா னை-இவற்றைப்போல்நடையுள்ளவளாயும்-மெல்லிதான, சீரம்-மலிா பல் - இவைகளையுடைத்தானவளாயும், நிறுதாதுள்ளவளாயும் இரு க்கிறகந்நிகையைக் கலியாணஞ் செய்துகொள்ள வேண்டியது

கக. எந்தக்கந்நிகைக்கு பிராதாயில்லாமலும், தகப்பன் இன் னென்றறியக்கூடாமலும், போய்விடுமோ அவளை இத்தக்கோத்திர

த்தானென்றியக் கூடாயாலும், அயலிடத்திற்பிறக்கிற பிள்ளை புத்திரிகாபுத்திரனாவ வெண்கிறதினாலும் - விவாகஞ்செய்யக் கூடாது புத்திரிகாபுத்திரனென்பதை ஒன்பதாவதத்தியாயத்திற் காண்க.

கஉ. துவிஜர்களுக்கு முக்கியமாகிய விவாகஞ் செய்யும்போது தன்வருணத்திலேயே விவாகஞ் செய்வதுயர்ந்தது காமத்தினாலே இரண்டாவது விவாகஞ்செய்வதாயிருந்தால் மேற்சொல்லப் போகிறபடி செய்து கொள்ளவேண்டியது.

கங. சூத்திரனுக்குத் தன் சாதியிலும் வைசியனுக்கு தன்சாதி யிலும் சூத்திரசாதியிலும், சூத்திரியனுக்கு தன்சாதியிலும், வைசிய சூத்திரசாதியிலும், பிராமணனுக்கு தன்சாதியிலும், மற்றுமுன்று சா தியிலும் விவாகஞ்செய்து கொள்ளலாம்.

கச. பிராமணன் சூத்திரியன்-இவர்களுக்கு தன்வருணத்துக்கந் திகையகப்படாத ஆபத்துக் காலத்திலும் சூத்திரகந்தியை முதலில் விவாகஞ் செய்யக் கூடாது.

கரு. தன்சாதிக்குத்தாழ்ந்தசாதியில் விவாகஞ் செய்துகொள் ளுந்துவிஜர்கள் தன்ருலத்தையும், புத்திரானையும் சூத்திரத்தன்மை யையடைவிக்கிறார்கள்.

கஸ. சூத்திரசாதிக்கந்தியை கலியாணஞ் செய்கிறவன் பதிகனா கிருவென்று அத்திரியும் கௌதமரும்சொல்லுகிறார்கள் இது பிராம ணனிடையம்) சூத்திரகந்திகையினிடத்து புத்திரனையுண்டு பண்ணுகிற வன் பதிகனாகிருன் என்றுசொன்னகர்சொல்லுகிறார் இது (சூத்திரிய விஷயம்) சூத்திரகந்திகையினிடத்துப்பிறந்தவன் பதிகனாகிருவென் றுபிருகுசொல்லுகிறார் (இதுவைசியவிஷயம்.)

கள. படுக்கையிலே சூத்திரகந்திகையோடு சமமாய்ப்படுத்திரு க்கிற பிராமணன் நரகத்தையடைகிறான் பிள்ளையுண்டுபண்ணினால் பி ராமணத்தன்மையினின்று நீங்கியேவிடுகிறான்.

கஞ. எவனுக்குத் தன்சாதியிற் பிறந்த பிள்ளையில்லாமல் சூத் திரசாதியிற் பிறந்தவன் வைதிக கர்மங்களைச் செய்கிறானே அந்த அ விசை தேவர்களும் பிதூர்க்களும் புத்திரமாட்டார்கள் ஆகையால் அவ னுக்குச் சுவர்க்காதி புண்ணியலோகமில்லை

கக. சூத்திரத்திலேயும் அநாயாசம் செய்தவனுள் முச்சக்காறது மேற்பட்டவனுக்கும், அயலிடத்திற் பிராகும், பிராயச்சித்தங்கடையது.

உ0. நாலுசாதியானும் இரண்டிதும் மதுகர்யத்தினை மையயும் தீமையையும் உன்நிபன்னுயிற் றகட்டுவியாகத் துருக்கமாகச் சொல்லுகிறேன் தீரணமாக.

உக. பிராயம்-தெய்வம் - ஆகும் பிராயம்-பத்தியம்-காரந்தருவம்-இராசுசம் தாழ்த்தவாயைபாசம் ஆகும்.

உஉ. எந்தவருணத்தானும் எந்தவிவாகம் உயர்ந்ததே விவாகந்தாழ்த்தீதா எந்தவிவாகத்தினும் பிறந்தபிள்ளையுயர்ந்த எந்தவிவாகத்தினும் பிறந்தவன் தாழ்த்தவனே தீமையகளை மேலில்லப்போகிறேன் தீரணமாக.

உங. பிராமணனுக்கு பிராயம்முதல் காரந்தருவாயைமீ, மமாக ஆறும் சூத்திரியனுக்கு ஆகாயமுதல் பைசாசவனாயிற் றும் வைசியருத்திரானுக்கு மேற்கொன்னகானில் இராசுசம் லாக மூன்றும் தருமத்தைக் கொடுக்கத்தக்க விவாகம் என வேண்டியது.

உச. ஆனால் பிராமணனுக்கு பிராயம்முதல் காரந்தருவம் திரியனுக்கு இராசுசத்தையும் வைசியருத்திரானுக்கு ஆகாய யும் உத்தமவிவாகமென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

உரு. பிராயத்தியமுதல் பைசாசவனாயில் ஐந்துவிவாகத் து மூன்று உயர்ந்தது இரண்டு தாழ்த்தது ஆகையால் ஆகாயம்பைசா இவ்விரண்டையும் பிராமணசூத்திரியன் செய்யலாகாது.

உசு. காரந்தருவம் இராசுசம் இவ்விரண்டு சூத்திரியனு யர்ந்ததாக விருப்பதால் அவ்விரண்டையும் பண்ணிக்கொண்டா து அல்லது ஒன்றைப்பண்ணிக்கொண்டாலும் கொள்ளலாம்.

உஎ. வேதமோதினவனாயும், நல்லொழுக்கமுள்ளவனாயு மிந பிராமசாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை தாதவஸ்த ரத்தா லலங்கரித்து கர்நியை வஸ்திராபாணங்களால் லலங்கரித்து அ னுக் கக்கர்நிகையைத் தாருஞ்செய்வது பிராமணியாகம்.

உ. சோதித்தீட்டோமதி எக்கியத்தில் தனக்குப் புரோகி தனாகநிப்பவனுக்குத் தன்பெண்ணை அலங்கரித்துக் கொடுப்பதை செய்வாசுவாகமென்று சொல்லுகிறார்கள்.

உ. தான் செய்யவேண்டிய யாகாதிராமத்துக்காக வரவிடத் தில்லின்றும் ஒரு-ருஷபம்-ஒருபக-அல்லது இரண்டு ருஷபம்-இரண்டுபக-இவைகளை வாங்கிக்கொண்டு கலியாணஞ் செய்து கொடுப்பதை ஆருஷனி வாகமென்று சொல்லுகிறார்கள்.

க. ஒருபிராமசாரியை யடைந்ததும் பூசித்து தன்பெண்ணைத் தாமம்பண்ணும்போது நீங்கள் ஒருமாய் தருவங்களைச் செய்யுங்கோ என்று சொல்லிக்கொடுப்பதை பிராஜபத்தியமென்று சொல்லுகிறார்கள்.

க. பெண்ணின் தகப்பனுக்கு கெழ்க்கும்பணத்தைக்கொடுத்துபெண்ணுக்கும் பூஷணங்களைப் போட்டு பெண்ணைவாங்கி விவாகஞ்செய்து விடாள் ஒருவதை ஆகாசி வாகமென்று சொல்லுகிறார்கள்.

க. ஸ்த்திரியும் புருஷனும் ஒருவர்க்கொருவர் புணர்ச்சியின் ஆசையால் மகமொத்து தாங்களாகச் சேர்தலை காந்தருவமென்று சொல்லுகிறார்கள்.

க. ஒருவன் பலத்தினாலே ஒருகந்திரிகையை அழும்போது அவள் வீட்டிலின்றும், அவளது பத்துக்களையடித்தும், கொன்றும், பிளத்தும், வலியையாற்கொண்டுபோகிறாளை அதை இராசசசிவாகமென்று சொல்லுகிறார்கள்.

க. ஒருகந்திரிகை தூங்கும்போது குடியினால் மயங்கி விருக்கும் போதும், பித்துக்கொண்டவளாயிருக்கும்போதும் அவளுடனே புணர்ச்சிசெய்வது முன்சொன்ன ஏழுவிவாகங்களுக்கும் தாழ்த்ததான பைசாசசிவாகமென்று சொல்லுகிறார்கள்.

க. ஜலத்தைக் கையில்இட்டுக் கந்திகாதாநஞ்செய்வதே பிராமணனுக்குப் பரிந்தது மற்ற முன்றுவருணத்தாருக்கும் அப்படியே செய்துகொள்ளவேண்டுமென்னும் நியமமில்லை வாயினால் மந்திரஞ்சொல்லியுஞ் செய்துகொள்ளலாம்.

க. ஒருஷிசுரர்களே இதுவகையில் விவாகங்களின் கிரமங்களை யுங்களுக்குச்சொன்னேன் இனி அந்தந்த விவரங்களாற் பிறக்கு

ம் பிள்ளைகளுக்கு மதுவினம் கொள்ளப்பட்டு விடாது
சொல்லுகிறேன்.

148. பிராமவிவாகஞ்செய்து பிரத்திபிள்ளை சாதுவா
தன்முன் பத்துத்தலை முறைகளையிதுள்ள பிரதாபிளையுத்
நரகத்துக்குப்போகாமல் கள்ளினோகத்தவகவா ளிப்பினுன்
ப் பின்னும் பத்துத்தலைமுறைவரைவிட சாதுக்களாகவே பத்
து நல்லகதியையடைகிறார்கள்.

149. தெய்வவிவாகஞ்செய்து பிரத்திபிள்ளை தன் மு
பின்னே மு தலைமுறையிதுள்ளவர்களையும் சிந்தி விவாகஞ்
வனுக்குப்பிறந்தபிள்ளை முன்னுந்து பின்னுந்து தலைமுறை
ளவர்களையும், பிராஜாயத்தியவிவாகஞ்செய்தவனுக்குப்பிறந
ளை முன்னுறு பின்னுறு தலைமுறையிதுள்ளவர்களையும் தக
கடைத்தேறப் பண்ணுகிறார்கள்.

150. பிராமமுதலான எட்டுவிவாகங்களுக்கும் இப்போ
மமாகச்சொல்லிவந்த காலுவிவாகத்தாற்பிறந்த பிள்ளைகளை மா
பிரம்மதேய கள்ளவர்களாயும் பெரிபோர்களைப்புகழப்பட்ட
யுமிருக்கிறார்கள்.

151. மேலும் அழகு-பலம்-குணம்-பொருள்-யித்தி
மான அறுபேகம்-தர்மம்-இவைகளுள்ளவர்களாய் தூதராவ
த்திருக்கிறார்கள்.

152. மற்ற நான்குவிவாகத்தாற்பிறந்த பிள்ளைகளை கொடு
கிறவர்களாயும், பொய்சொல்லுகிறவர்களாயும், வேதத்தையும்,
திருமத்தையும், பகைக்கிறவர்களாயும், இருக்கிறார்கள்.

153. முக்கியமாய் உத்தமமான விவாகத்தாற்பிறந்தும் பி
கள் சாதுக்களாயிருப்பார்கள் நித்திக்கத்தக்க விவாகத்தாற்பிற
பிள்ளைகள் துஷ்டர்களாயிருப்பார்கள். ஆகையாகட்டென
கங்சளைச் செய்யக்கூடாது.

154. தன்சாதியிற் கலியாணம் பண்ணும் போது பாணிக்
ணத்தைமுன்னிட்டு விவாகஞ்செய்துகொள்ளவேண்டியது மற்ற
யிற்செய்துகொண்டால் மேற்சொல்லும் கிதிப்படி செய்துகொ
வேண்டியது.

சச. எஷத்தியஸ்திரி தனக்குமேலான வருணத்தானைக் கலியாணஞ் செய்துகொள்ளும்போது அவன் பிடித்துக்கொண்டிருக்கும் தண்டத்தையும் வைசியமானது அவ்விதமாகக்கலியாணஞ் செய்துகொள்ளும்போது அவன்பிடித்துக்கொண்டிருக்கும் சாட்டைக் கயிற்றினுணியையும் குத்திரஸ்திரி அவனுடைய வஸ்திரத்தினுணியையும் பிடித்துக்கொண்டு விவாகஞ் செய்து கொள்ள வேண்டியது.

சரு. மனிதனானவன் பரதாரத்தைவிடும்பாமல் தன் தாரத்தினிடத்திடையிடாத அன்புள்ளவனார் அவனுடைய மேற்சொல்லப்போகிற ரூதுகாலத்தில் சேரவேண்டியது. அல்லது மற்றகாலத்தில் அவளாலே விரும்பப்பட்டாவது, அல்லது தனக்கே புணர்ச்சி விருப்பத்தாலாவது, பருவகாலம் நீங்கவாக சேரவேண்டியது.

சகா. மாதர்களுக்கு ரூதுகாலம் வழங்கமா பதினாறுநாளென்று சொல்லப்படுகின்றது. அதில் மாதவிடாயானதுமுதல் நாலுநாள் பெரியோர்களாலே நித்திக்கப்பட்டிருக்கின்றது.

சகா. மேற்சொன்ன நாலுநாளுடன் ஏகாதசி திரயோதசி இவ்விரண்டையும் நீக்கி மற்றப்பத்து திரத்தில் சேர்வதே உயர்ந்ததாகச் சொல்லுகிறார்கள்.

சஅ. மாதவிடாயானது துவக்கி-ஆறு-எட்டு-பத்து-பன்னிரண்டு பதினாறு-பதினாறு-இந்த இரத்திரிசனில் சேர்க்தால் பின்னாளும் ஐந்துமுதல் ஒற்றைப்பட்டகால்களில் சேர்க்தால் பெண்களும் பிறக்கின்றன ஆகையால் புத்திரவிருப்புள்ளவன் இரட்டை திரத்திற் சேரவேண்டியது.

சகா. புருஷனுக்கு சுக்கிலம் அதிகமாகவெளிப்படுமானால் புத்திரனாகவும், மாதர்க்குச் சுரோணிதமதியாசனிருந்தால் வத்திரியாகவும், இருவருக்குச் சரியாயிருந்தால் பேடியாகவும். இருவருக்கும் இல்லாமலிருந்தால் அல்லது சொற்பமாயிருந்தால் கொப்ப வற்பத்தியில்லாமையும் உண்டாகிறது.

ரு. அவன் நீக்கவேண்டியதான நாலுநாளையும் ஏகாதசி திரியோதசி இத்தகானையும், அமாவாசி பெளர்ணமாவசியும் நீக்கி மற்ற திரத்தினிளில் தன்மனைவியுடனே சேருகிறானே அவன் கிரகஸ்த்தனாகவிருப்பினும் பிரமசாரி யாகவே சொல்லப் படுகிறான்.

௫௪

௫௧ பெண்ணைப் பெறுதல்களில் சிலர் தமது தம்பெண்ணுக்காகக் கொடுத்த அன்பை மறந்து கொடுக்கக்கூடாது. அப்படியானால் அவர்களைப் பற்றவனாகவே ஆகிவிடுகிறது.

௫௨. ஒரு பெண்ணின் கணவனின் துன்பங்களுக்கு விவாககாலத்தில் ஸ்திரீ தாயாக இருப்பதற்கு ஆணரணம்-வாகநம்-இதுகளை பின்னும் தக்கவாறு செய்யாததால் அவர்கள் அந்தப்பயிற்சியை அடையாமல் போகின்றனர்.

௫௩. ஆருட விவாகத்தில் ஒரு தீய நபர் அல்லது கெட்டுப்போன இடபம்-இரண்டுபுக வாங்கலாகக் கொடுக்கப்படுகிறது. பிராயத்தை முன் சொல்லியிருக்கின்ற அந்த நபர் அல்லது கெட்டுப்போன இடபம் தன்னுடைய இனாலே வாங்கிக்கொள்ளுகிறது. அப்படியானால் சமாவது, அதிகமாவது தன்னுடைய கணவனின் அந்தவழியைப் போலவே யாகும்.

௫௪. எந்தப்பெண்களின் பந்தங்கள் பணம் யாக்காமல் து செய்கிறார்களோ அதுவிக்கிரமமன்று அவர்கள் தமது அந்தவழியை நினைவில் தையும்-அன்பும் உடையவர்களாக இருக்கிறார்கள்.

௫௫. தந்தை-கணவன் உடன்பிறந்தாள்-பந்தவர்கள் இவர்களைக் க்ஷேமத்தை விரும்பினவர்களானால் அவர்களை சரியான காலமும் பின்னும் பூஷணமுதலானவற்றால் உபசரித்து சந்தேகம் படாதவையாகவேண்டியது.

௫௬. எந்தவீட்டில் மாதர்கள் பூஷணமுதலியவற்றால் சந்தேகத்தை யடைந்திருக்கிறார்களோ அந்தவீட்டில் எல்லா தெய்வங்களும் சந்தேகத்துடன் வகிக்கின்றார்கள். எந்தவீட்டில் அவ்வாறு பூஷணம் படவில்லையோ அந்தவீட்டில் செய்கிற காரியங்களை எல்லாம் பலவிடலாததாகப் போய்விடுகின்றன.

௫௭. எந்தவம்ஸத்தில் உடன்பிறந்தாள்-முதலியவர்கள் ஆகையான பாரணமில்லாததால் வியசுநப்படுகிறார்களோ அந்தக்குலத்திற்குப் போகின்றது. எந்தக்குலத்தில் அவர்கள் வியசுநப்படவில்லையோ அந்தக்குலம் எப்போதும் விருத்தியடைகின்றது.

௫௮. மேலும் மாநர்கள் தங்களை பிதாமுதலியவர்கள் உபசரிக்
காததால் இந்தக்குலம் அழிந்துபோகக்கொன்று எந்தக்குலத்தை
ச் சாபமிடுகிறார்களோ அந்தக்குலம் சூரியம் வைக்கப்பட்டதுபோல்
நசித்துப்போய் விடும்.

௫௯. ஆகையால் சேஷமத்தைக்கேரியமனிதர்கள் எப்போதும்
தன்வீட்டில் நடக்கும் விரதங்கள் கலியாணங்கள் இவைமுதலிய வி
சேஷகாலங்களில் உடன்பிறந்தாள் முதலானமாநர்களை பூஷணம் வ
ஸ்த்திரம் சாப்பாடு இவற்றினால் சந்தோஷப்படுத்த வேண்டியது.

௬௦. எந்தவீட்டில் மனைவியினுடைய பணிவிடை முதலியவற்
றால் கணவன் பரதாரத்தைநினையாமலும், கணவனுடைய அன்புமுத
லியவற்றால் மனைவி பாபுருஷனை நினையாமலும், ஒருவர்க் கொருவர்
சந்தோஷத்துடன் இருக்கிறார்களோ அந்தக்குலத்தில்கலியாணங்கள்
நிச்சயமாயுண்டாகின்றன.

௬௧. மனைவியானவன் ஆடையாபரணத்தில் விளங்காமற்போ
னால் கணவனை சந்தோஷமுள்ளவனாகச் செய்யமாட்டான் கணவனுக்
குச் சந்தோஷமில்லாமற்பே:னால் புணர்ச்சிசெய்யமாட்டான் அதனால்
புத்திரவிருத்தியில்லாமலை போய்விடும்.

௬௨. அந்தமனைவியானவன் ஆடைமுதலியவற்றால் விளங்கின
வளாயிருந்தால் கணவன் புணர்ச்சியால் அந்தக்குலம் விருத்தியடை
கின்றது. மனைவியைக் கணவன் விரும்பாமற்போனால் அவன் பரபுரு
ஷனோடு புணர்ச்சிசெய்யவரும், அதனால் குலமே தாழ்ந்துவிடும்.

௬௩. அந்தச்சாதியானுக்குத் தகாதவிவாகஞ் செய்வதாலும்,
சாதகர்மமாதிகளைச் செய்யாமையாலும், வேத மோதாமையாலும்,
பிராமணன்முதலிய பெரியோர்களைப் பூசியாமையாலும், உயர்ந்தகுல
மும் இழிந்தகுலமாகிவிடும்.

௬௪. சித்திரவேலைசெய்வதாலும். விவகாரஞ்செய்வதாலும். சூ
த்திரஸ்த்திரியைமாத்திரம் கலியாணஞ் செய்து பிள்ளை பெறுவதின
லும், பசு-குதிரை-பண்ணி-இவற்றை விற்பனைசெய்வதினாலும் பயிரிடு
வதாலும் இராஜசேவையாலும்.

௬௫. எக்கியம்பண்ணி வைக்கத்தகாதவிராத்தியன் முதலானவ
ர்களுக்கு அதைச்செய்வித்தவினாலும் தெய்வத்தை யொப்புக்கொள்

யோ அவன் முச்சுவிட்டுக் கொண்டிருந்தாலும் இறந்தவனுக்கொப்
பாவான்.

எந். சிலபெரியோர்கள் இவ்வளந்து மஹாவெக்கியங்களுக்கு
ஆருகம் என்றும், சூகம் என்றும், பிரசூதமென்றும், மிராமியசூத
மென்றும், பிரசூதமென்றும், வேளுவநாமதேயங்களைச் சொல்லுகி
றார்கள்.

எசு. அருதமாவது பிரம்மவெக்கியம் சூகமாவது தேவளக்கி
யம் பிரசூதமாவது பூதவெக்கியம் பிராமியசூதமாவது மாநாட வெக்
கியம் பிரசூதமாவது, பிதுரெக்கியம்.

எதி. சிலவேளை வறுமையால் மாநாடளக்கியம் பண்ணுதற்குச்
சுத்திரியில்லாவிடும் பிரம்மவெக்கியம் தேவளக்கியம் இவைகளை
யாவது இடைவிடாமற் செய்யவேண்டியது. தேவளக்கியத்தில் அன்புள்
ளவன் தப்பாசங்கமத்தை இரகசியமாகுள்.

எந். தேவர்களைக்குறித்து அக்கிரியில்செய்யப்படுகிற ஓமங்க
ள் சூரியனையடைகின்றன அக்கிரியில்செய்யப்படுகிற ஓமங்க
அதனுடைய தாரிபங்களுண்டாகின்றன அதனுடைய ஜீவகோடிகள் விரு
த்தியடைகின்றன என்று வேதத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது.

எசு. சர்வஜெந்துக்களும் பிரபாவாயுவை யடைந்து எவ்வித
மாய்த்திசிக்கின்றனவே அவ்விதமாய் பிரமசாரி-காணப்பிரஸ்தன் சந்
நியதி-இம்முறையுள் பிரசுத்தனை அதுசரித்து ஜீவிக்கிறார்கள்.

எதி. எந்தக்காரணத்தாலே பிரஸ்தன்னை விதம் ஒதி வைப்பி
னாலும் பிரசுத்தனைவிடவெதினாலும் மற்ற மூன்றுசுயத்தாரும் காப்பா
றப் படுகிறார்கள் என அந்தக்காரணத்தாலே அவைகியமமுமப்க்ததென்
சொல்லப்படுகின்றது.

எசு. இவ்வாயில் சுகத்தைதரும் மறுமையில் ச
லோகத்தைதரும் எனன் விருப்புகளுக்கே அந்தக்கிரிய
முயற்சியுடன் காப்பாற்றவேண்டியது அது-இந்திர்
லாதவர்களால் காப்பாற்றுவதரிது.

அஃ. ருஷிகள்-பிதுர்க்கள்-தேவர்கள்-பூதங்கா
ர்கள் கிரகஸ்தரிடத்தினின்றும் திருப்ததியை விடு
கையால் அதைமேற்சொல்லுகிறபடி செய்யவேண்டி

அக. வேதாத்தியாயம் திவ்யே ஸ்ரீமதேவாயுர் ஸுத்திஸ்திவ
வர்களையும், சிரார்த்தத்தினுள் சிவசுந்தரியை, சிரார்த்தினுள்
அதிதிகளையும், பலிபீபவேதினுள் பரிபீபகளை, திவ்யே ஸ்ரீமதே
விக்க வேண்டியது.

அஉ. திருந்தோறுஞ்சொப்பத்தாக்களான சிவசுந்தரியை, சிவசுந்த
ந்தத்தினுலாவது அல்லது - சந்ததிசுந்தரியை, சிவசுந்தரியை, சிவசுந்த
லாவது-பால்-கிழங்கு-பழம்-இவைகளின் சுவைகளை, திவ்யே ஸ்ரீமதே
யின்பொருட்டு செய்யவேண்டியது.

அங. பஞ்சமஹாஸ்திரியத்தில் சிவசுந்தரியை, சிவசுந்தரியை, சிவசுந்த
ஒருபிராமணையாவது புசிப்பிக்கவேண்டியது புத்தகத்தினை, சிவசுந்த
வளையும் புசிப்பிக்கவேண்டியதில்லை பலிபீபத்திரியை, சிவசுந்தரியை, சிவசுந்த

அச-வைசுவதேவத்திற்காக பால்செய்யப்படுகின்ற சிவசுந்தரியை, சிவசுந்த
த்தை லௌகீகாக்கிரியில் மேற்றொண்டியாக, சிவசுந்தரியை, சிவசுந்த
த்து மூன்றுவருணத்தாரும் நாடோடும் ஸ்வாஸ்தியை, சிவசுந்தரியை, சிவசுந்த

அடு. அக்கிரிக்கும், சந்திரனுக்கும், அக்கிரிக்கும், சிவசுந்தரியை, சிவசுந்த
ஒன்றாகவும், விஸ்வேதேவர்களுக்கும், சிவசுந்தரியை, சிவசுந்த

அஈ. குருவுக்கும், அதுமதிக்கும், பிரஜாபதிக்கும், சிவசுந்தரியை, சிவசுந்த
களுக்கு ஒன்றாகவும், இவைகளின் முடிவில் விஸ்வேதேவர்களுக்கும், சிவசுந்த
ம் அக்கிரிக்கும் ஒமம் செய்யவேண்டியது.

அஎ. இந்தப்படி அந்தந்ததேவர்களுக்கு ஒமம் செய்வாற்போது
அந்தந்ததேவர்களைத் தியானஞ்செய்ய வேண்டியது. பின்பு கிழக்கு
திக்கில் இந்திரனுக்கும், இந்திரபரிஜாகங்களுக்கும், தெற்கு திக்கு
யமனுக்கும், யமபரிசுநங்களுக்கும், மேற்கு திக்கு வரணனுக்கும்
வருணபரிசுநங்களுக்கும், வடக்குத்திக்குள் சோமனுக்கும், சோமப
சுநங்களுக்கும் வரிசையாய்ப் பூமியில் பரிவைக்க வேண்டியது.

அஅ. தேவர்களுக்கு வீட்டின்வாசற்படிபிதும் இலதேவதைக
ளுக்கு ஜலத்திலும் வந்தேவதைகட்டு உரதுலக்கை பிரண்டுவா
வது அல்லது-ஒன்றிலாவது பரிவைக்கவேண்டியது.

அஈ. தன்வீட்டின் வடகிழக்கில் அல்லது தன்சபத்திற்கு
பக்கத்திலாவது லட்சுமிக்கும் தன்வீட்டின் தென்மேற்கிலாவது அல்

லது தன்சயநத்தின் காற்பக்கத்திலாவது பந்திரகாஸிக்கும் வீட்டுன
டுவில்பிரமனுக்கும் வாஸ்த்துபுருஷனுக்கும் பலிவைக்கவேண்டியது.

கூ(1). விசுவேதேவர்களுக்கு, பகவீற்சஞ்சரிக்கும் பிராணிகளு
க்கும், இரவீற்சஞ்சரிக்கும் பிராணிகளுக்கும், முத்தத்தினுநாயத்தில்
பலிபோட வேண்டியது.

கூக. சர்வாந்திரியாமிக்கு மெத்தை மேலாவது அல்லது-தன்பி
ன்பக்கத்திலாவது-பலிவைக்கவேண்டியது. பிறர்களுக்கு மிகுந்த எ
ல்லாவந்தத்தையும் தென்முகமாகக் காலேடித்துக்கொண்டு பூமியில்
பலிவைக்க வேண்டியது.

கூஉ. பின்னும் வீட்டிற்சுப்பாகஞ் செய்திருக்கிற அந்தத்தில்
கொஞ்சமெடுத்துக் கொண்டுவந்து-நாய் - பதிதன்-சண்டாளன்-தீரா
ப்பிணியுள்ளவன்-காக்கை-கிருமி - இவைகளுக்கு சுத்தபூமியில் மெல்
லென்பலி வைக்கவேண்டியது. இதுபூதளக்கியம்.

கூங. இந்தப்பிரகாரம் எவன் திகந்தோறும் சசவிராணிகளை
யுந்திருப்பதி செய்விக்கிறானே அவன் தேசோருபனாய் அர்ச்சாதீமா
ர்க்கத்தினாலே மேலானமோஷத்தை யடைகிறான்.

கூட. இந்தப்படி பூதளக்கியத்தைச்செய்து பின்பு அதிதியை
முன்னம்புசிப்பிக்க வேண்டியது பிராசாரி - சந்திராதி இவர்களுக்கு
நல்வார்த்தைசொல்லுதல் கால்கழுவு முதலியவுபராதீதாதிபிவைஷ
யிட்டுப்பின்னவர்களையில் ஜலம்விடவேண்டியது.

கூரு. தன்னுசாரியனுக்கு ஒருபகவை சுவர்க்க பூஷணத்தாலல
ங்கரித்து தானஞ்செய்தால் எந்தப்புண்ணிய மடையப்படுகிறதோ அ
தை - பிரமசாரிமுதலானவர்களுக்குவிதிப்படி பிவைஷயிடுவதால் கிர
கஸ்தன் அடைகிறான்.

கூசு. அதிகமாக பிவைஷகொடுப்பதற்குச் சக்தியில்லாதவன் ஒரு
ருகவளத்துக்குக்குறையாத அந்தத்தையும் தாகத்துக்குத் தீர்த்தத்
தையும் தன்வீட்டிலுள்ள பதார்த்தங்களையும் வேதம்அதன்பொருள்
இவற்றையறிந்த பிராமணனுக்கு விதிப்படி பூசித்துக் கொடுக்க வே
ண்டியது.

கா. வேதம் இயற்றினவன் தன்னை விட சிறிய
னுக்கு தேவமனை உள் புகுந்துள்ளான். இவ்வாறு
கொடுக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. இவ்வாறு
போய் விடுகின்றான்.

கா.அ. தன்விதம் இவ்வாறு செய்து கொடுத்தான். அவன்
களுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. இவ்வாறு
பிரகாசினின் நண்பன் ஓர் இயல்பில் உள்ளவன். இவ்வாறு
இவற்றினுள் அண்டாவ பாதகம் இவ்வாறு செய்தான். இவ்வாறு
ம் காப்பாற்றுகின்றான்.

கா.க. தன்விட்டு நகுர் கவமகலாத அகிலிந்தன். தன்
ணீர் கொடுத்து ஆரத்தினுள் அகலாத தன்னை விட்டு விட்டு
ர்த்தங்களுடன் அங்குமிட்டுக் கொடுத்தான். இவ்வாறு
யது

கா. டி. தந்தையம் தன்விட்டு கொடுத்தான். இவ்வாறு
க்கிக்கொண்டுவந்து அதுவும் தன்னை விட்டு கொடுத்தான்.
ம்பண்ணினாலும் அதிதியாகலாத பிரகாசினின் நண்பன்
டால் மேற்சொன்ன புண்ணியத்தவர்களை அகலாத விட்டு
ண்டுபோய் விடுவான்.

கா.க. அதிதியனுக்கு அன்னைக்கு சத்திலிவ்வாறு விட்டு கொடுத்தான்.
க்கை இளைப்பாறுமிடம் தாக்கீதம் பிரகாசினின் நண்பன் தன்னை
றத்தான் தருமவானால் இவ்வாறு போய் விட்டான்.

கா.உ. ஓரிராத்திரியரையில் புதிதாய் வந்திருப்பவன் அதிதியா
ரினை க்கவேண்டியது நாடோறும் வராமல் ஒருகாலத்தில் வருகிறான்
க்கு அதிதியென்று பெயர்.

கா.ந. தன்னூரி விருப்பவனும் தன்பிகழ்ப்புக்காக விட்டதெ
ய்கிறவனும் பத்தினியோடு கூடிக்கொண்டிருப்பவனும் எவ்வாறு
காலத்தில் தன்விட்டுக்கு வந்தபோதிலும் அவர்களை அதிதியாகலி
க்கக்கூடாது.

கா.ச. எந்தக் கிரகஸ்தர்கள் தனக்கு மனைவி முதலானவர்கள்
இருப்பினும் போசனவிருப்பத்தால் அயலூரில் ஒருவகை விட்டு அந
ந்தை புசிக்கிறார்களோ அவர்கள் மறுபிறப்பில் மாடாய்ப் பிறந்து
அந்நம்போட்டவர்களுக்கு உழைக்கிறார்கள்.

௪௫. இரவில் போசனகாலத்தில் வந்தாலும் பின்பு வந்தாலும் சமயந்தப்பிப்போயிற்றென்று வந்த அந்நிலைய புளிப்புக்கொடாயல் அனுப்பக்கூடாது.

௪௬. தயிர் பால் கெய் முதலிய வந்தவுயர்ந்த பதார்த்தத்தை அதிதிக்குப் பரிமாறவில்லையே அதைத் தானும் புளிப்பக்கூடாது அதிதிக்குச் சாப்பாடுவேண்டால் கொழுநீர்த், சிந்திலையயும், ஆயுளையும், புண்ணியகாலத்தையுள் கொடுக்காது.

௪௭. ஆசனம்-இளைப்பாற்றுகின்ற சந்திக்குமுதலிய படுக்கையின் பின்னொடர் தல்-பணிகிலை இவ்வித கப்பாய்க்களை வயர்ந்தவர்களுக்கும் குயர்ந்ததாகவும், தாழ்ந்தவர்களுக்கும் தாழ்ந்ததாகவும், சரியானவர்களுக்குச் சரியானதாகவும், பிசயப்பிணைப்பின.

௪௮. வைகரணகாலத்தில் வந்த அதிதிக்குப் போசனபலித்த பின்பு மற்றும் அதிதிகள் வந்தால் அதற்குத் துடிக்கையில் வைத்திருக்கும் பூதபலியன்ன தனையி படைக்காமல் சிவனின் தனத்தன் சந்திக்குத்தக்கபடி படைக்கவேண்டியது.

௪௯. தன்னை யொருவன் போசனத்திற்கு அதைக்கு நிமித்தமாக தன்குலகோத்திரங்களே தானே வந்தால் கொள்ளும் கூடாது அதற்காக இவ்விதனை யொருவன் வந்தபின்னை அந்தத் தைத் தின்னவென்று சொல்லப்படுகிறது.

௫௦. பிராமணனுக்கு சந்திரியை வலியுதவார் சந்திரியனுக்கு வைசிய சூத்திரர்களும் வைசியனுக்கு சூத்திரனும் தாழ்ந்த ஜாதியான தாலும் தோழன் பவகாலி இவர்கள் தன் பந்தகங்களாதலாலும் ஆசாரியன் தனக்கு எசமானனாதலாலும் இவர்களுக்குப் பூசைசெய்வது அதிதிபூசையாகமாட்டாது.

௫௧. ஒருவேளை அந்நிலைத்தத்திக்குத் து ஒரு சந்திரியன் அதிதியாகவந்தால் பிராமண அதிதிபூசைதபன்பு அவனையும் புசிப்பிக்கவேண்டியது.

௫௨. வைசியன்-சூத்திரன்-இவர்கள் - பிராமணன் வீட்டிற்கு அதிதியாகவந்தாலும் தனபரிசாரகன் சாப்பிடும்போது அவர்களை யும் புசிப்பிக்கவேண்டியது.

ககந. மற்றதோழன்மாதவளவான் அன்புடன் தன்விட்டுச் சாப்பாட்டுவேளாயிடுவதால் அங்கு அந்தந்த நகரக்குத்தக்கபடி தன்விட்டுப் புகிந்துகொண்டது.

ககச. புதிதாகப் பதிவானவர்கள் மதுபர்க்கம்-என்புவர்கள் நோயாளிகளுக்காய்தான் திவ்யசிகிதம்-என்புமாதலால் அதிதிகளுக்கு முன்னம் பரிசாரகர்கள்-என்புவர்கள் திவ்யசிகிதம்-என்புவது.

ககரு. எனன் இப்போது கொல்லப்பட்டவர்கள் அதிதிகுபரிசாரகர்கள்வரையில் முன்னம் அங்கு-என்புவது தான் முன்புக்கிராணை அவன் தான் இராமன்-தன்-தந்தை-என்புவது திவ்யசிகிதம்-என்புவது திவ்யசிகிதம்-என்புவது.

ககசு. ஆகையால் அதிதிகளுக்கு-பரிசாரகர்கள்-என்புவது மிகந்த அந்நத்தைத் தானும் தன்வள-என்புவது-என்புவது.

ககஎ. தன்விட்டிற் சளபலான பரிசாரகர்களை-என்புவது வேதனஞ்செய்து தேவர்கள்-என்புவது-அதிதிகளுக்கு-என்புவது முன்னம் புகைசெய்து மிகுந்த அந்நத்தைத் தான்-என்புவது-என்புவது.

ககஅ. எனன் தனக்காகவே பாடுகொடுத்து-என்புவது அவன்பாபத்தையே சாப்பிடுகொடுக்கின்றான்-என்புவது தேவர்கள்-என்புவது-அதிதிகளுக்கு-என்புவது மிகுந்த அந்நத்தைப் புகிக்கொடுக்கின்றான்-என்புவது-என்புவது.

ககக. அரசன் ரித்துவிக்கு விரதாதுஷ்டானமுன்ன பிராமணன்-குரு-தோழன்-மாமனர்-அம்மான்-இவர்கள் ஒருவருவானபின்பு தன்விட்டுக்குவந்தால் * மதுபர்க்கத்துடன் புகிக்கத்தக்கவர்கள்.

க20 ஆனால் அரசனும், விரதாதுஷ்டானமுன்ன பிராமணனும், ஒருவருஷத்துக்குமேல் தான் பாடு செய்பவர்களில் வந்தால் மாத்திரம் மதுபர்க்கத்தால் புகிக்கத்தக்கவர்கள் மற்றவர்களை எக்கியமன்றியிலும் வருஷத்துக்குமேல் மதுபர்க்கத்தாலே புகிக்கவேண்டியது.

* மதுபர்க்கம்-என்பது-பஞ்சாயிதம்.

கஉக. இடில் பாயாண அன்னர் தினும் மனை விவயர்கொண் டெ மந்தி பநிர்வாய் பவிவய மாதிரம் ளவ்வார் சொல்லவேண்டி யது இதற்கு இரத்திரி ளவகவதே மென்றுகொயம். இந்த ளவகவதேதவம் பகலில் மந்திரத்தேநி தன்னுதம் இடில் மந்திரபிர்வாய் மனை வி யாலுஞ் செய்யப்படவேண்டியது.

கஉஉ. அமாவாசி தினத்தில் பிண்டபிதர் எய்கொடுசெய்து மு டுத்தபின்பு அன்னநாதினத்தி செய்யவேண்டிய சிரார்த்தத்தை விதிப் படி அந்தந்தினம் செய்யவேண்டியது இது இப்படியே மாதந்திரா றுவென் றறிபவேண்டியது.

கஉ௩. மாதந்திரமும் செய்யத்தக்க அமாவாசியா சிரார்த்தத் தை ௩ அதுவாஹாரியமென்று சொல்லுகிறார்கள் அது புதிதாயும் நாற்றநிர்வாயும் இரத்திரி மாய்சமுதவியவற்றினே செய்யத்தக்கது.

கஉ௪. அந்தந்திரார்த்தத்தில் எவர்கள் புதிக்கத்தக்கவர்களோ எவர்கள் தராதவர்களோ எத்தனைவர் வேண்டியதேதா எந்த அன்னம் உதவுவோ இவற்றை யெவ்வாசர் சொல்லுகிறேன்.

கஉ௫. விகலைவேயவர்களுக்காக இரத்திரிபேரையும் பிதர்களு க்காக முன்றுபேரையும் அல்லது இப்பிரதவநுக்கும் ஒவ்வொருவரை யாவது புதிப்பிக்கவேண்டியது நிதிந்த பெருஞானுள்ளவனு யிருப்பி னும் மேற்கொள்விய கணக்குக்குவாற் புதிப்பிக்கக்கூடாது.

கஉ௬. விரிவாகச்செய்தால் உபசாரம் தந்தநானதேசம் காலம் ஆசாரம் ஒழுக்கமுள்ள பிராமணன் இம்மைத்தும் கேரிடாமற்போ கும் ஆகையால் அனாதகீர்கவேண்டியது.

கஉ௭. இப்போது சொல்லிவந்த அமாவாசியா சிரார்த்தம் பிர சித்தமானது, இதைச்செய்வதால் தன் பிதர்களுக்கு பாலோகத்தி ல் திருப்பியும், தனக்கு வம்சவிருத்தியும், செல்வமும் உண்டாகிறது.

கஉ௮. வேதமோதினவானு அ பிராமணனை சிரார்த்தத்திலும் தே வகாரியத்திலும், புதிப்பிக்கவேண்டியது, ஆசாரம்-வேதம் இவற்றை வ யர்க்தவனுக்குக் கொடுத்தால் மேலானபலத்தைக் கொடுக்கிறது.

௩ அதுவாஹாரியம்-என்பது பிண்டப்பிரதா செய்யத்தக்கது.

௧௩௩. தர்ப்பான் யோகோதாதவன் சிவனை யோகோதினவன் மர்வீர நவனுக்குத் தர்ப்பான் யோகோதினவன் சிவனை யோகோதாதவன்.

௧௩௪. இவ்விவானகரிக் சிவனை யோகோதாதவன் சி நுப்பி னும் யோகோதினவன் சிவனை யோகோதாதவன் தர்ப்பான் யோகோதாமல சிவனை யோதினவன் சி நுப்பின அவன் நுதின யோகத்துக்காக யே அவனைப் பூசிக்க வேண்டியது.

௧௩௫. பிரார்த்தனையில் சிவனை வரிக்கக்கூடாது அவன் சிவேகத்தை யோகோதாதவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது எவனைத் தோழனுடைய சத்த நவாகவுட அநியமாட்டானே அவனை வரிக்கவேண்டியது.

௧௩௬. எவன் சிவர்களைப் பூசித்துக் குறித்துக் கொடுக்குந் பிரார்த்தனாத்தகத்தை தோழகையை முதலிடிக் கொடுக்கி குணே அதுபலிலாததில் அவர்களுக்கு யான் கொடுக்கிறேன்.

௧௩௭. எவன் சிவர்களைப் பூசித்துக் குறித்துக் கொடுக்கிறதெனின்தகத்தை சிவர்களைச் சம்பாதிக்கிறேன் அந்த அதமனவன் சிவர்களைக் கடைத்தாலும் அங்கிருந்து சிவமேயிழைக்கான்.

௧௩௮. எந்திரார்த்தத்தில் தோழன் முதலான வெகுபேர்களை வரித்து பூசிப்பதற்குத் தோஷனைக் கொடுக்கிறேன் அதை பைசாசத்தின்பூசிப்பென் ததியவேண்டியது அந்த பிரார்த்தனாது குருட்டுமாதானது விட்டில தமமாதவிறதுபோல் இம்மைமியேயே தமொழிக் கொண்டிருக்கும்.

௧௩௯. தன்கிலத்தில் சிவனைத் தத்தவன் எப்படி பலனடையானே அப்படியே ஞானமில்லாதவனுக்குச் சிவார்த்தங்கொடுத்தவன் பலனடையமாட்டான்

௧௪௦. ஞானமுள்ளவனுக்கு விதிப்படிபூசித்துத் தோஷனைக் கொடுத்தால் இம்மைமியும், மறுமைமியும் கொடுத்தவனுக்கும் வாங்கினவனுக்கும் பலனைக் கொடுக்கிறது.

கசச. ஞானமுள்ளியானும் அர்ப்பாடல்களத்தில் சொற்பகுணத்தையுள்ள தகவத்திரை புசிப்பிக்கலாம் சதததயி குகதஞானவானுதுங்கடாது அலலுக்குக் கொடுத்தது மதுரைக்குரியோர்ப்படாது.

கசரு. ஆவாயம் பிரார்த்தனையில் திருநீலத்த மோதினவன் நான்குவேதமு மோதினவன் தன்னைதயவது முத்துமோதினவன் எக்கியஞ்செய்வித்தவன் வேதமோதித் திருப்பி வந்தவன் திரைகளை முயற்சியுடன் வரிக்கவேண்டியது.

கசசு. இப்படிக்கொத்த தர்யோத்துமாவான பிராமணன் எந்தச்சிரார்த்தத்தில் பூசிக்கப்பட்டவனும்பு புசிப்பிடுவே அந்தச் சிரார்த்தஞ்செய்விரவன் பிதுர்க்கஞ்சுது ஏழுதகவழையவை சிலும் வேலான திருப்தியை இடைவிடாமலுண்டிபண் ணுந்தது.

கசஎ. இப்போது கொள்ளியந்த பிரார்த்தவிதியானது முகநிய பட்சனிஷயம் இரண்டாவது பட்சத்தை கொடுக்கலாம் வேதமோதின ஆதுவும் பெரியோர்களால் எப்போதும் அனுஷ்டிக்கப்பட்டிருக்கின்றது.

கசஅ. தாயைப்பெற்றவன் அம்மான் மருமான் மாமனார் ஆகாரியன்-பெண்வழிற்றுப்பிள்ளை மாப்பிள்ளை - நிறியதாய் - பெரியதாய்பிள்ளைகள் முதலிய பந்து ரித்துவிக்கு சிஷ்யன் இத்தர்ப்பததுபெயர்களையும் புசிப்பிக்கலாம்.

கசக. தேவகாரியத்தில் பிராமணர்களை தருமம் அறிந்தவன் பரீட்சை செய்யக்கூடாது பிதுர்காரியத்தில் மாத்திரம் அவன் குலகோத்திரத்தையும் ஞானத்தையும் முயற்சியுடன் பரீட்சிக்க வேண்டியது.

சிரார்த்தத்தில் நீக்கத்தக்க வந்தணர்கள்.

கரு. திருடர்-பஞ்சமஹாபாதஞ் செய்தவன்-பேடி-தெய்வ மில்லையென்று சொல்பவன் இவர்களை தேவகாரியத்திலும் பிதுர்காரியத்திலும் பூசைசெய்யக் கூடாது என்று மதுப்பிரஜாபதிசொல்லார்.

கருக. சடைதரித்தபிரமசாரி வேதமேதாதவன் - மேகரோகி-
ஞ்சுதாடுகெறவன் - பிரமபுரோகிதன் இவர்களைசிரார்த்தத்தில் புதிப்பிக்
கக்கூடாது.

கருஉ. வளத்திபன் - வேயில் குறுக்கன் - மாம்சம் விற்பவன் - வி
யாபாரத்தால் ஜீவிப்பவன் இவர்களும்.

கருங. மராமுக்கோலும், அராமுக்கோலும், எவற்றொழில் செ
ய்ப்பவன் - விசாணனாமுள்ளவன் சொற்றாய்ப்பவன் குறுவுக்குப்பிரதி
கூலஞ்செய்தன் ஓளபாசகத்தை விட்டவன் வட்டியினுலேயே பிழை
ப்பவன் இவர்களும்.

கருச. உதயமேகி தன்ஜீவந்ததாக்க ஆடுவரி காப்பாற்றுக
றவன் - பரிவேத்தா பஞ்சபஞ்சானகிஞ்சு சொப்பாதவன் - பிரமணத்து
வேஷி பரிவித்தி பிராமமுமுதன் விசாணனெடுத்தப் பிழைப்பவன்
இவர்களும்.

கருரு. கந்தாடுகெறவன் - மாதவாப்புணரும் பிரமசாரி - அல்
லது - சந்திரயாமி - தன் சாதிரி - லி குத்திபன் - திபை விவாசஞ்செய்த
வன் - விதனவையவிவாசஞ்சு செய்துபித்தவன் - ஒற்றைக்கண்ணன் - ஆர
ஸ்திரிபுருஷன் இவர்களும்.

கருக. சம்பளம் வாங்கிக்கொண்டு வேறஞ் சொல்லுவிப்பவன்
ஆவனிடத்தில் வேதமேதனைவன், சூத்திரமிடத்தில் விபாகரணமு
தலிய வித்தைபை அப்பிரயதித்தவன், சூத்திரமும் ஆய்வித்தளித்தை
பைச்சொல்லுவித்தவன், எப்போதும் கொடுமையாய்ப் பேசுகெறவன்,
குண்டன் - கோளகன் இவர்களும்.

கருஎ. தாய்-தகப்பன் - குறு இவர்களைக்காரணமின்றி நீக்கினவ
ன், பதிதர்களைமி - வேதமேதல் - விவாசஞ்செய்தல் - முதலிய சம்பந்
தமுள்ளவன், இவர்களும்.

கருஅ. வீட்டைக்கொஞ்சு தினவன் - லிகழிபிட்டவன் - குண் -
ந்நத்தைச் சாப்பிட்டவன் * ஆட்டாங்கொடிபைவிற்பனைசெய்ப
சமுத்திரத்திற் கப்பன்மீது சஞ்சரித்
மர்த்தகஞ் செய்பவன், பொய்சாக்ஷி
களும்.

* ஆட்டாங்கொடி-என்பது

கருகூ. தகப்பனேடு வறநிடுகிறவன், துருகளைக்கொண்டிருக்காடுகிறவன், மத்தியபாநம்பன் னுடுகிறவன், பாபவியாதியுள்ளவன், சம்சயப்பட்டவன், டம்பத்துக்காகத்தகராஞ்செய்யவன், விவல்லமுதலியஷ்டர்சங்களைவிற்பவன் இவர்களும்.

கருகூ. வில்லு-பாணமுதலியவற்றைச் செய்வவன் திடுக்கிட்டுமித்திரதுரோகி-ருகாடிப் பிணைப்பவன் பிணைபிட்டுக்கிட்டுவெதங்கற்றவன் இவர்களும்.

கருகூ. பெரு வியாதியன் - கண்ட பாலைவன் - வெண் குட்டன் கோளன்-பித்தன்-குருடன்-வேததுவகன் இவர்களும்.

கருகூ. குதிரை-இடபம்-ஓட்டை - இவைகளைப்பழக்கிறவன் சோதிஷசாஸ்திரத்தால் பிணைப்பவன் தந்த வேத வேதி விற்பவன் பகடிகடுவைத்து விளைபடுகிறவன் இவர்களும்.

கருகூ. ஓடுகிறதண்ணீரிலிணைகட்டுகிறவன் தண்ணீரின் வேகத்தைத் தடுப்பவன் மனைசாஸ்திரஞ் செய்விற்பிணைப்பவன் - சேவகவிருத்தியுள்ளவன் - கூலிக்கு மராவையத்தக கரப்பாத்திறவன் - இவர்களும்.

கருகூ. நாய்வளர்த்து விளைபடுவவன்-பறையவிறகிறவன்-கர்மியைப்புணர்ந்து கெடுப்பவன் லுரிச்சைசிலவிறுப்பமுள்ளவன் குதிரைன் றெழிலைச்செய்வவன் - உச்சிட்டகணபதியைப் பூசியவன் இவர்களும்.

கருகூ. குருபணிகிடை செய்தல் முதலிய ஆராத இல்லாதவன் - தருமம்பண்ணாதவன் திகர்தோறும் - பிணை செய்வவன் - தானேபயிர்செய்து ஜீவிக்கிறவன்-பாணக்காலன் - பெரியோர்களால் திக்கப்பட்டவன் - இவர்களும்.

கருகூ. எருமை-ஆடு-இவற்றைவிற்த்துவிடுகிறவன் - விதையைவிவாகஞ் செய்தவன் - கூலிக்குப் பிணைத்துக்குகிறவன் - இவர்களும் ஹவ்விய கௌவியங்களில் முயற்சியுடன் நிகர்த்தக்கவர்கள்.

கருகூ. திருடர்முதல்-பிணைத்துக்குகிறவன் வகையில் செய்கப்பட்டவர்களாயும், ஈநாசாரமுள்ளவர்களாயும், கல்லோர்பக்தியில்-உட்காந்து புசிக்கத்தகாதவர்களாயும், இருக்கிற இந்த -சுப்பிரமணிய

ந்தெரிந்தவன் தேவகாரியம் பிதாங்கரிய பிரண்டி லும், மரியாதை செ
ப்பாமல் நீக்கவேண்டியது.

க௯௮. வேதமோதாத பிரபாணன் வைக்கோலிர்ப்பட்ட நெருப்
புப்போல தேநீரானிர்ந்தி யில்லாதவனுதலால் அவன்பொருட்டு சிரா
ர்த்தங்கொடுக்கத் தமது (உ-ம்-ராம்பலில் ஓமஞ் செய்யக் கூடா
தல்லவா.)

க௯௯. மேற்கொன்ன பந்திதூஷாருக்கு சார்த்தங் கொடுத்
தவனுக்கு இதர்தரின் வருப்பயன் முழுமையுஞ் சொல்லுகிறேன்.

க௯௦. பிரதாதுவ்டாகரியில்லாத பரிவேத்தாமுதலிய பந்திதூ
ஷார்களால் எந்தச்சிரார்த்தத்தில் புசிக்கப்படுகிறதோ அதை - இரா
ஷத்தாள் புசிக்கிறார்கள்.

க௯௧. கூடப்பிறந்த தமான்-விவாகமில்லாமலிருக்க எனன் தா
ன்முன்னதாக விவாகஞ் செய்துகொள்ளுகிறானே அவனுக்குப் பரி
வேத்தாவென்றும் அவன் தமயனுக்கும் பரிவித்தயென்றும் பெயர்.

க௯௨. பரிவித்தி-பரிவேத்தா-அவன்பனைவி-அவள் தகப்பன்-அ
ந்தவிவாகஞ் செய்துவித்த புரோகிதன். இவ்வைந்துபேர்களும் நரகத்
தை யடைகிறார்கள்.

க௯௩. பிரதாபிற்றத்தரின் அவன்பனைவி புத்திரோற்பத்திக்கா
க தர்மமாகத்தன்னிடத்தில் வந்திருந்தபேதிதூள் எனன்-அவளிடத்
துக்காமத்தினாலே ஆலிவகமுதலிய சிசிக்கார சேஷடை செய்கிற
னே அவனுக்கு திதிவு உத்தியென்றும் பெயர்.

க௯௪. பரஸ்திரிவி னிடத்தில் அவளிட பத்தாஷத்திருக்கும்
போது பரிவித்திக்குப்பிறந்தவனுக்கு குண்டென்றும் பத்தாவிற்
தரின் பிறந்தவனுக்குக் கோளகென்றும் பெயர்

க௯௫. குண்டன்-கோளகனாகிய அவ்விருவருப்பிரார்த்தத்திலு
ம் யாகத்திலும் தனக்குத்தான்கொடுக்கிறவனுக்குப் பனை யழித்து
விடுகிறார்கள்.

க௯௬. பந்திதூஷகன் எவ்வளவுபிராமணன் புசிக்கிறதைப்பார்க்கிறானே அவ்வளவுபேர்களும் அந்நம்போட்ட மூடனுக்குப்பல

னில்லை ஆகையால் பந்திதூஷகன் பாரதவண்ணஞ்செய்விக்க வேண்டியது.

க௭௭. குருடன் - பிராமணர்புரிக்குடித்து வந்தால் தொண்ணூறுபேருக்கு அக்கம்போட்ட பலனையும், தந்தைக்கண்ணன்பார்த்தால் அறுபதுபேருக்கும், வெண் குட்டன்பார்த்தால் அறுபேருக்கும், கருமலியாதிபுள்ளவன் பார்த்தால் ஆயிரம்பேருக்கும் போட்ட அந்நத்தின் பலனை அழித்துவிடுகிறார்கள்.

க௭௮. சூத்திரனுக்கு யாகஞ்செய்விக்கிறான் எவ்வளவுபேர்களைத்தொடுக்கிறானோ அவ்வளவுபேர்களுக்கு செய்த அக்கதாத்துக்குப்பலனில்லை.

க௭௯. வேதமோதினவனு யிருந்தபோதிலும் வந்தபிராமணன் சூத்திரனுக்கு யாகஞ்செய்விக்கிறானிடத்தில் ஆகையால் தாகம் வாங்குகிறானோ அவன் -கடாத பண்பாத்திரந்தண்ணீரில் விழுந்தாற்போல அழித்துபோய்விடுகிறான்.

க௮0. ஆட்டாங்கொடி விற்பனை செய்வனுக்கு நிரார்த்தக்கொடுத்தவன் மறுபிறப்பிற் பன்றியாய்ப்பிறந்து மலத்தகத்தின் லுகிறான் வயித்தியனுக்குக் கொடுத்தவன் மறுபிறப்பிற் பிழ் திரத்தம் இவற்றைச்சாப்பிடுகிறான் கோயில் குருக்கள் வட்டிவின்றி பிழைப்பவன் இவர்களுக்குக்கொடுப்பவன் பிரயோசனத்தை யடைவா மாட்டான்.

க௮௧. விபாபாரிக்குக் கொடுக்கிறவனுக்கு விதவையை விவாகஞ்செய்துபிறந்தவனுக்குக் கொடுக்கிறவனுக்கும் சரப்பலில் ஓங்கு செய்பவனுக்குப் பயனில்லாததுபோல் இம்மைமரிலும் மறுமைமரிலும் பயனில்லை.

க௮௨. மற்ற திருடர்முதலானவர்களுக்குச் நிரார்த்தக்கொடுப்பவன் மறுபிறவியில் புழு-உணி-இராஷ்டான்-காய் - இவைமுதலிய அநேகம் பிறவிகளாய்ப்பிறக்கிறார்களென்று பெரிவேர்க்கஞ்சொல்லுகிறார்கள்.

க௮௩. பந்திதூஷகர்களாலே கெடுக்கப்பட்ட பந்தியை எவர்கள் பரிசுத்தம் பண்ணுகிறார்களோ அப்படிக்கொத்த பந்திபாவகளான பிராமணோத்தமர்களைச் சொல்லுகிறேன் கெளுக்கள்.

சிரார்த்தத்தில்வரிக்கத்தகவந்தணர்கள்.

கஅச. நன்னூல வேதமோதினவர்களாயும் ஷடங்க மறிந்தவர்களாயும் வேதமோதினவர்கள் வம்சத்திற் பிறந்தவர்களாயும், இருக்கிறவர்கள் பந்தியாவனாவர்.

கஅரு. திரணுகேதமென்னும் வேதமறிந்தவர் அக்கநிஹோத்திரஞ்செய்தவன் திரிபர்கம்ஓதினவன் சிங்கைமுதலிய வேதாங்கங்களறிந்தவன் பிராமணிகளஞ்செய்து பிறந்தவன் - ஆரணமறிந்தவன் இவர்களும்.

கஅந. குருநிடைத்தில் வேதப்பொருளையறிந்தவன், சீஷனுக்கு வேதப்பொருளைச் சொல்லிவைக்கும்படி பிராமசாரி ஆயிரம் பசுதாய்ப்பண்ணினவன் நூறுபசு சொந்தவன், இவர்களும் பந்தியைப்பரிசுத்தஞ் செய்பவர்.

கஅள. சிரார்த்தக் தகத்தக்கு இரண்டினள் அல்லது ஒருநாள் முன்னுதர இப்போது சொல்லிவந்த பிராமண கிரேஷ்டருக்குள்ளே முன்றுபெருக்குற்றையாதனைப் பூசித்து தான்செய்யுஞ் சிரார்த்தத்தை நிறைவேற்றிவைக்கும்படி வரிக்கவேண்டியது.

சிரார்த்தபிராமணவிரதம்.

கஅஅ. அப்படி வரிக்கப்பட்ட பிராமணனும் சிரார்த்தகர்த்தாவும், சிரார்த்தநிகரணையில் சம்போகாதனைக்கேப் பரிசுத்தனாய் நித்தியசெய்வதன் தவிர மற்ற வேதங்களை அத்தியயனஞ் செய்யக்கூடாது.

கஅக. ஒருபிராமணனை எப்போது ஒருவன் சிரார்த்தத்துக்காக வரிக்கிறானோ அதுமுதல் அந்தவரிக்கப்பட்ட பிராமணனிடத்திற் பிறந்தேவதைகள் வாய்க்காருபாளாய் பிரவேசித்து அவனுட்காரும் போதுட்கார்த்தம், நடக்கும்போது நடந்துகொண்டு மிருக்கிறார்கள் ஆகையால் அவன் பரிசுத்தனாயிருக்கவேண்டியது.

கஅஃ. தேவபிதூர்காரியத்தில் ஒருவனால் வரிக்கப்பட்ட பிராமணன் ஒப்புக்கொண்டு அன்றையதகம் வராவிட்டால் பாபியாய் மறுபிறப்பிற் பன்றியாய் பிறக்கினான்.

கக௭. சிராத்தத்தில் வரிக்கப்பட்டவன் சூத்திரஸ்திரியோடு புணர்ந்தால் அந்தமுடன் சாத்தாவின் பாலதலையுடைய சூன் இதனாலே கர்த்தாவுக்குப்பாவாகிலை.

கக௮. அநாதி தேவர்களான பிதர்க்கள் கோமையில்லாதவர்களாயும், உள்ளும் புறம்பும்பிரித்தவர்களாயும், எப்போது பிரிந்தவர்களாயும் செய்பவர்களாயும், சன்மட சிவனாதவர்களாயும், மதுரை மாவட்டங்களாயும் இருக்கிறார்கள் ஆகையால் கர்த்தாவும், சோத்தாவும், இப்படியே யிருக்கவேண்டியது.

பிதர்க்களிலுற்பத்தியுடையபெயர்.

கக௯. இந்தப் பிதர்க்களுக்கு மாரிடத்தினின்றும் உற்பத்தியோ எந்தப்பிதர்க்கள் எந்தவருணத்தாலே எந்தபொருத்தினிழுகத்தக்கவர்களோ அதுகளைக்கேளுங்கள்.

கக௯. இரண்ணிய சூர்ப்பராலே உண்டுபண்ணப்பட்ட மதுப் பிரஜாபதியினால் மரிசமுதலானவர்களாலே இந்தப்பிதர்க்கள் சிருஷ்டிக்கப்பட்டவர்களோ அந்த மரிசமுதலானவர்களாலே இந்தப்பிதர்க்கள் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்.

கக௯. விராட்புருஷனாலே சிருஷ்டிக்கப்பட்ட கோமசுதர்கள் சாத்தியதேவர்களுக்குப் பிதர்க்கள் உலகத்தில் பிரதித்தானவாய்ப்பரிமகருஷியினு லுண்டுபண்ணப்பட்டவர்களாயும், இருக்கிற அக்கிரிஷ்வாத்நர்கள் தேவர்களின் பிதர்க்கள்.

கக௯. அத்திரி மகருஷியின் பிள்ளைகளான பருஷிஷத்துக்கள் தயித்தியர்-தாநவர்-யசுநர்-கந்தருவர் உரகர் - இராக்நதர்-கயர்கர்-கிந்நரர்-இவர்களுக்குப் பிதர்க்கள்.

கக௯. பிராமணர் பிதர்க்களுக்கு கோமபான் என்றும் சூத்திரியர் பிதர்க்களுக்கு ஹமிர்புக்குக்கள் என்றும் வைசிய பிதர்க்களுக்கு ஆஜ்ஜியபர் என்றும் சூத்திரபிதர்க்களுக்கு ககாலிக னென்றும் பெயர்.

கக௯. அதில் கோமபான் பிருகுஷின் பிள்ளைகள் ஹமிர்புக்குக்கள் அக்கிரிஷின் புத்திரர்கள் ஆஜ்ஜியபர்கள் புலஸ்தியன் புத்திரர்கள் ககாலிகள் வசிஷ்டன் புத்திரர்கள்.

௧௧௧. அக்நிதத்தர்கள்-அநக்நிதத்தர்கள்-சோமபர்கள்பருஹிஷத்துக்கள் அக்நிஷ்வாதத்தர்கள்-சௌமியாள் இவர்களையும் பிராமணபிதார்க்களாகவே யறியவேண்டியது.

௨௦௦. இப்போது எந்தபிதார்க்கணங்கள் முக்கியமாகச் சொல்லப்பட்டார்களோ அந்தப் பிதார்க்கணங்களின் புத்திரபௌத்திராதிகள் தான் இவ்வலகத்தில் அளவற்றவர்களா யிருக்கிறவர்கள்.

௨௦௧. அதெப்படியென்னில் மரீசிமுதலான ருஷிகளினின்றும் பிதார்க்களும், அந்தப் பிதார்க்களினின்றும் தேவாசுரர்களும். அந்தத் தேவர்களினின்றும் இந்தச்சராசரங்களும்வரிசையாயுண்டாகிறதுகள்.

பார்வணசிரார்த்தநியமம்.

௨௦௨. இந்தப் பிதார்க்களுக்கு வெள்ளியாலாவது வெள்ளிசம்பந்தப்பட்ட தாம்பரத்தினாலாவது, சிரார்த்தத்தில் இலைபோடவேண்டியது. தீர்த்தத்தையாவது அன்புடன்கொடுத்தால் அசைஷ்யமான திருப்த்தியுண்டாகிறது.

௨௦௩. துவிஜாதிகளுக்கு தேவகாரியத்தைவிட பிதார்காரியம் முக்கியமானது. அந்தப் பிதார்காரியத்துக்கு அந்தத்தேவகாரியமானது முன்செய்யத்தக்கதாயும், திருப்தியைக்கொடுக்கிறதாயுமிருக்கிற ஓரங்கமாயிருக்கின்றது.

௨௦௪. அந்தப்பிதார்க்களைக் காப்பாற்றுகிறவர்களான விசுவே தேவர்களை முன்னம்ஒருபிராமணனிடத்தில் ஆவாகநஞ் செய்வேண்டியது இல்லாவிட்டால் இராக்கதர் அந்தப் பிதார்காரியத்தை யழித்துப் போடுகிறார்கள்.

௨௦௫. ஆகையால் முன்னம்விசுவேதேவர்களையும் பின்பு பிதார்க்களையும் முடிவில் விஷ்ணுவையும், கிரமமாகவரித்து சிரார்த்தஞ் செய்வேண்டியது. ஆதியிலு மந்தத்திலும், மேற்சொன்ன தேவர்களல்லாமல் பிதார்க்களைமாத்திரம் வரித்து சிரார்த்தஞ்செய்வன்வம் சத்துடன் அழுகிறான்.

௨௦௬. சிரார்த்தம்பண்ணுகிறவன் பரிசுத்தமாயும், ஏகாந்தமாயும், தென்புறந்தாழ்ந்ததாயுமிருக்கிற இடத்தை முயற்சியோடு சர்பாதித்து அதைப்பசுவின்சாணத்தால் மெழுகவேண்டியது.

உ௦௭. சுயமாகவே பரிசுத்தமான ஆரண்ணியங்களைத் துர்
ரங்களிலும், சகசங்கயில்லாதனிடங்களிலும் செய்யப்பட்ட
ங்களாலபிதுர்க்கள் எப்போதும் திருத்தியவை ஆயின.

உ௦௮. அந்தர்ப்பரிசுத்தமான சிவத்தினைப் பரிசுத்தமாக
கப்பட்ட பிராமணர்கள் ஸ்காந்தசெய்து அக்கிரிசுடி கையி
இழக்குமுமாயிற்று, சிவர்களுக்கும் அடங்குமாவுமா ஆகவர்க
அதில் தோசகத்தில் இரண்டிதருப்பதற்கு விதாசகத்தில்
தருப்பத்தாற் செய்யப்பட்ட புத்தகனாயுந் போய்தி அப
மணர்களை உட்காரச்சொல்ல வேண்டியது.

உ௦௯. பூசிக்கத்தக்கவர்களான அவர்களை ஆரகத்தி
வைத்தபின்பு வாசனை யுள்ள கந்தகம் புக்கப்பட்ட இவர்களை
தேவபிராமணனை முன்னிட்டி பூசிக்கவேண்டியது.

உ௧௦. அவர்களின் வலதுகையில் பனித்திரத்ததைவைத்து
டன்சேர்ந்த ஜலத்தை அர்க்கியாகக்கொடுத்தது அவர்களின்
க அக்கிரியைவளர்த்தி ஒமஞ்செய்கிறெனவது அவர்களிடத்தி
மதிபெற்றுக்கொண்டு சேர்ந்தொல்லப் போகிற சேவர்களைக் குறி
க்கிரியில் ஒமஞ்செய்யவேண்டியது.

உ௧௧. அக்கிரி-சோமன்-இயமன்-இவர்களுக்கு முன்ன
தனியாக அக்கத்தினால் விதிப்படி ஒமஞ்செய்து பின்பு சிவர்க
ஒமஞ்செய்ய வேண்டியது.

உ௧௨. பிரமசாரி மனை வியில்லாதகெஸ்ததன் இவர்கள்
த்தஞ்செய்தால் வரிக்கப்பட்ட பிராமணன்கையில் அகத்தை
மம்பண்ணவேண்டியது. பிராமணரை அக்கிரிகையருபென்று
றிந்தருஷிகளாற் சொல்லப்பட்டிருக்கின்றது.

உ௧௩. மேலும் சிரார்த்தத்தில் வரிக்கப்பட்ட தேவபி
கோபமில்லாதவர்களையும் மிகுந்த தபையுள்ளவர்களையும் பி
ளாயும், உலகத்தின் சேஷமத்தைக் கோருகிறவர்களையுமிருக்கி
ஆகையால் அவர்களை ஆவாகஞ் செய்யப்பட்ட பிராமண
கையில் ஒமஞ்செய்வது அக்கிரியிற்செய்ததுபோலவேயாம்.

* புக்கிரம்-என்பது-மடிக்கப்பட்ட முத்துதருப்பம்.

உகச. அக்கிரியில் தென்புறத்தில் பிதுர்க்களின் பொருட்டு அந் நலமஞ்செய்து பிண்டப்பிரதானஞ்செய்யும்பூமியில் தெற்கு துனியான தர்ப்பையில் மூன்றிடத்தில் எள்ளஞ் ஜலமும் கைமறித்துவிட வேண்டியது.

உகரு. பின்பு அந்தலமஞ்செய்து மிகுந்தவந்நத்தை மூன்று பிண்டமாக்கி கைமறித்து தான் தெற்குமுகமாகவிருந்து முன்னெள்ளஞ்ஜலமும் விட்டவிடத்தில் பிதுர்க்களைத் தியாநித்துக் கொண்டு பிண்டம் வைத்து அவைகளின்மேல் மறுபடியும் எள்ளந்தண்ணீரும் விடவேண்டியது.

உகசு. இந்தப்பிரகாரம் அவனவன் சூத்திரத்திற்கொன்னவிதிப்படி பிண்டம்வைத்தபின்பு அந்தப் பிண்டமிருந்த பாத்திரத்திலும் தன்கையிலும் ஒட்டியிருந்த அந்நங்களை பிதுர் பிதாமஹபிரபிதாமஹர்களைக்குறித்து வைக்கப்பட்டிருக்கிற அந்த மூன்று பிண்டங்களின்பக்கத்தில் *லேபபாகிகளான பிதுர்க்களுக்குப்போட வேண்டியது.

உக௭. அதன்பின்பு வடக்குமுகமாகத்திரும்பி ஆசமநஞ் செய்து மூன்றுதரம்பிராணாயாமஞ்செய்து பின்பு தெற்குமுகமாய் வசந்தருதுமுதலிய ஆறுருகங்களையும் பிதுர்க்களையும் மந்திரத்துடன் நமஸ்க்கரிக்கவேண்டியது.

உகஅ. மூன் எள்ளந்தண்ணீருமாகவிட்ட மீதிஜலத்தை தொன்னையுடன் கைமறித்தலாக பூமியில்ஜலம்விழும்படி மூன்றுபிண்டங்களையுந் தனித்தனி சுற்றவேண்டியது. அந்தமூன்றுபிண்டங்களிலும், கிரமமாக கொஞ்சங்கொஞ்சமெடுத்து தான் தனித்தனி மோந்துபோட்டு விடவேண்டியது.

உகக. அந்தப்பிண்டங்களினின்றும் மற்றுங் கொஞ்சங்கொஞ்சமெடுத்து அந்தப் பிதுர்பிராணாயாள் புசிக்குங்காலத்தில் அவர்களிலையில் கிரமமாக முன்னம் புசிக்கும்படி போட்டுவிடவேண்டியது.

உஉ௦. தகப்பனிருக்கும்போது தான் தாயாருக்குச் சிரார்த்தஞ்செய்தால் பாட்டன் இரண்டாம் பாட்டன் - மூன்றாம்பாட்டனை

* லேபபாகிகள்-என்பது - பிரபிதாமஹன் தகப்பன்முதலிய நூறுபிதுர்க்கள்.

ஆவாகமம்பண்ணவேண்டியது அல்லது பிதர் ஸ்தாநத்தில் தீனித்திருக்குந்தன் தகப்பனையும் பிதா-மஹாப்பிரதாமஹஸ்தாநத்திலிராமணரையும் வரித்து சிரார்த்தஞ்செய்யலாம். அப்போது பிதா மஹாபி: பிதா மஹாஞ்சுபாத்திரம் இரண்டினிடம் வைக்கவேண்டியது.

உஉக. எவனுக்குத் தகப்பனிந்து பாட்டன் தீனித்திருக்கிறானே அவன் தகப்பனுக்கும் இரண்டாம்பாட்டனுக்கும் ஒன்றாகப் பாட்டனுக்கும் சிரார்த்தஞ்செய்யவேண்டியது.

உஉஉ. அல்லது தன்மகதிற்படி தீனித்திருக்கும்பாட்டனை பிதாமஹஸ்தாநத்திலும் பிதர்பிரபிதாமஹஸ்தாநத்திலிராமணர்களையும் வரித்து சிரார்த்தஞ்செய்யலாம். மென்றுமதுப்பிரதாபதி சொல்லியிருக்கிறார்.

உஉ௩. மேற்சொன்னபடி பிதர் பிராமணாஞ்சுப பிண்டசேஷத்தைப்பரிமாறும்போது வரிக்கப்பட்ட பிராமணர்களின் கையில் எள்ளுந்தண்ணீரும் விட்டு அவர்களைப்பார்த்து பிதர்க்களின் பொருட்டுத் திருப்தியுண்டாகத்தக்கதென்று சொல்லியபரிமாறவேண்டியது.

உஉ௪. பின்பு கர்த்தாவானவன் அங்கம் கறிமுதலியவை வைத்திருக்கும் பாத்திரத்தை தன்னிரண்டுக்கைகளினாலும் எடுத்து பிதர்க்களை தியாபித்துக்கொண்டு அந்தப்பிராமணர் சம்பந்தில் வைக்கவேண்டியது.

உஉ௫. எந்த அங்கம் பதார்த்தமுதலியவற்றை ஒருகையில் வைத்துக்கொண்டு மற்றொருகையால் அதைமுடிக்கொண்டுவராமல் ஒருகையாலேயேகொணர்ந்து பரிமாறப்படுகின்றனவே அவற்றை துஷ்டமாக முள்ள இராக்கதர்கள் புசித்துவிடுகிறார்கள்.

உஉ௬. குணமுள்ளநான வடை-கறிபழுது-தலிர்-கெய்-தென் இவற்றையெல்லாம் உபபாத்திரத்தில் ஒன்றோடொன்று சேராமல் பரிசுத்தனாய் அங்கத்துக்கு முந்தி பரிமாறவேண்டியது.

உஉ௭. வடைமுதலிய பலகாரங்களையும் பாயசம் கிழக்குபழம் ருசியுள்ள மாம்சம் வாசனையுள்ள தீர்த்தம்.

உஉ௮. இவைகளை யெல்லாம் கொண்டுவந்து அந்த இடையில் பசுரப்படாமல் இது புளிப்புள்ளது இதுகாரமுள்ளது இது நித்

திப்புள்ளது என்று அதனதன் குணங்களைச்சொல்லி வேறிடத்தில் மநர்வையாமல் சாக்கிரதாய் பரிமாறவேண்டியது.

உஉ௬. அப்போது விபசநத்தாலே கண்ணீர்விடவும், கோபி த்துக்கொள்ளவும், பொய்சொல்லவும், சிந்தினை அந்நத்தைக் காலா லே மிதிக்கவும் இலையில் அந்நத்தை தூவிப் பரிமாறவுங்கூடாது.

உ௨௦. அவசரப்பட்டுக் கண்ணீருடனும் சிரார்த்தஞ் செய்தா ல் பிரேதங்களையும்கோபத்துடன்செய்தால் சத்துருக்களையும் பொய் சொல்லிக்கொண்டுசெய்தால் நாய்ளையும் அந்நத்தைக் காலான் மிதி த்துக்கொண்டுசெய்தால் இராக்கதர்களையும் அந்நத்தைத் தூவினால் பாபிகளையும் அந்தசிரார்த்தபல ணடைகின்றது.

உ௨௧. அந்தப்பிராமணர்களுக்கு எந்தெந்தப்பதார்த்தம் இஷ்ட ட்டமாயிருக்குமோ அதைப்பொருமையின்றிப் பரிமாறவேண்டியது. அவர்கள்புசிக்கும்போது பரமாத்மசுவரூபத்தைச் சொல்லும் படியா னவேதாந்தங்களைப் படிக்கவேண்டியது இது-பிதூர்க்களுக்கு இஷ்ட மானது.

உ௨௨. பின்னும்-வேதம்-மதுமுதலிய தர்மசாத்திரம்-சௌபர் ண்ணம்-மைத்திராவருணம்-முதலிய ஆக்கியாநங்கள் மஹாபாரதமு தலிய இதஹாசங்கள் - பிராமம்-முதலிய புராணங்கள் ஸ்ரீசூக்தமுத லிய சூக்தங்கள் இவற்றையும் படிப்பிக்க வேண்டியது.

உ௨௩. பிராமணர்கள் புசிக்கும்போதுதான்சந்தோஷத்துடன் அவர்களைச் சந்தோஷப்படுத்தி கொஞ்சங்கொஞ்சமா அந்நமுதலிய வற்றைப் பரிமாறி இந்தப்பாயசம் ருசியுள்ளது இதில்கொஞ்சம்புசி யுங்கள் இந்தமோதகம் இன்பமானது இதைமாத்நிரம் அங்கீகரியு ங்களென்று பிரார்த்தித்து புசிப்பிக்கவேண்டியது.

உ௨௪. பெண்வயிற்றுப் பிள்ளையானவன் பிரமசாரியாயினும் அவனை ஸ்ரார்த்தத்தில் முயற்சியுடனே புசிக்கவேண்டியதுநேபாள தேசத்துக் கம்பளத்தை ஆசரம்போடவேண்டியது-வீடுமுழுதும் எ ள்ளிறைக்கவேண்டியது.

உ௨௫. சிரார்த்தத்தில் பெண்வயிற்றுப்பேரன் நேபாளதேசத் துக்கம்பளம் எள்ளுஇந்தமூன்றும்மேலானதுகள் ஆசாரம்-கோபயில்

லாமை, அவசரப்படாமை, இம்முன்னாயும் பிதர்க்கள் துதி செய்கிறார்கள்.

உரு. பரிமாற்றத்தற்கு எல்லாப்பதார்த்தங்களும் உணங்குகளாயிருக்கவேண்டியது அந்தப்பிராமணர்கள் கொடுத்ததுடன் புதிதாகவேண்டியது எந்தப்பதார்த்தங்களையுள்ளதாக இத்தந்திரத்தினுட்குத்தாகேட்பினும் அதன் குணத்தொடங்கினர் சொல்லக்கூடாது.

உரு. எதுவனையில் அக்கமுதலிய பதார்த்தங்களும் உணங்குகளாயிருக்கின்றனவோ எதுவனையில் பிராமணர்கள் கொடுத்ததுடன் புதித்கிறார்களோ எதுவனையில் பதார்த்தங்களின் குணத்தொடங்கினர் சொல்லப்பட வில்லையோ அதுவனையிற்றான் பிதர்க்கள் புதித்கிறார்கள்.

உரு. தலையில்-துணிகட்டிக் கொண்டும் காலில் பாதக்குதிர்போட்டுக்கொண்டும் தென்முனையுள் வந்த அக்கம் புதித்குயங்கின்றதோ அதை இராக்கதர்கள் புதித்கிறார்கள் ஆகையால் விதமரசர் செய்யக்கூடாது.

உரு. சண்டாளன் - ஊர்ப்பன்றி கோழி-காய்ந்த விடாயானஸ்த்திரி, பேடி-இவர்கள் பிராமணர்கள் புதித்குய்யோது யாரமலிருக்கும்படி செய்யவேண்டியது

உரு. அக்கநிறைந்திர முதலிய வேளம், பசு கவர்கமுதலியதாகம், பிராமணசந்தர்ப்பனை தரிசுபெளர்வாகம் முதலியதெய்வகாரியம் ஸ்ரார்த்தம் இவைகளைமேற் சொல்லியசண்டாளர் முதலானவர்கள் பார்த்தால் பயனில்லாதனவாய்ப் போய்விடுகின்றன.

உரு. பன்றி மோத்தலினாலும், கோழி கிறகின் காதற்குதும், நாய்ப்பார்வையினாலும், சூத்திரன்-தொடுதலாலும் பதார்த்தம் அகத்தமாகின்றது.

உரு. நொண்டி-ஒற்றைக்கண்ணன் கர்த்தாவின் வேலைக்காரான சூத்திரன்-காஞ்சுவிரல் - ஆறுவிரலுள்ளவன்-இவர்களைசிரார்த்தநிகத்தில் அந் கவிட்டைவிட்டு வெளிப்படுத்தவேண்டியது.

உரு. பிரமசாரி - அதிபிராமணன் - இவர்கள் சிரார்த்தபிராமணன் புதித்குய்காலத்தில் வந்தால் அவர்சனமதிபெற்றுக் கொண்டு பிசுஷ்போடவும் சாப்பாடுபெண்ணு விக்ஷய்க்கும்

உசச. அந்தச்சிரார்த்தப்பிராமணர்களுக்குபரிமாறினபின்புளல்
லாப்பதார்த்தங்களையுங் கொஞ்சங்கொஞ்சமெடுத்து ஒருகவள அந்ந
த்திற்சேர்த்து அவர்கள்சாப்பிட்டபின்பு அவர்களுக் கெதிரில் மேற்
சொல்லும் மந்திரப்படி பூமியில் தருப்பையின்மீதுவைக்க வேண்டிய
து இதற்கு விகரமென்றுபெயர்.

உசரு. அந்தனிகரம் பூமியில் தர்ப்பையின்மேல் வைத்தால் த
ன்குலத்தில் சாதகர்மமுதலிய சமுஸ்காரம் இல்லாமலிறந்த ஸ்திரி
களுக்கும், பதிவிரதைகளுக்கும், குற்றமில்லாமல் தந்தை முதலிய
வரைவிட்டுத்தனித்திருக்கிறவர்களுக்கும், திருப்த்தி யுண்டாகின்றது

உசசு. பின்பு அந்த அந்நத்தை எடுத்து-ஆசை - பொருமை
சோம்பல் - இவைகளில்லாத தன்வேலைக்காரர்களுக்குப் பகுத்துக்
கொடுக்கவேண்டியது

உசஎ. துனிஜர்கள் இறந்துபோய் சபிண்டகரணத்துக்கு முந்
தி வகாசிரார்த்தத்தில் தேவப்பிராமண னில்லாமல் ஒருபிதூர்ப்பி
ராமணனைமாத்திரம் புசிப்பிவிக்கவேண்டியது. ஒருபிண்டம்போடவே
ண்டியது.

உசஅ. சபிண்டகரணம் ஆனபின்பு அமாவாசிமுதலான நித்தி
ய நைமித்திகசிரார்த்தங்களை மேற்சொன்னபடி தேவதையோடும் மூ
ன்றுபிண்டத்தோடும் புத்திரர்செய்யவேண்டியது.

உசஆ. எவன்சிரார்த்தஞ்செய்து மிகுந்த அந்நமுதலியவற்றை
சூத்திரனுக்கு போடுகிறானே அந்தமூடன் காலசூத்திரமென்னும் நர
கத்தில் தலைகீழாக விழுகிறான்.

உரு. அந்தச்சிரார்த்தத்தில் புசித்தபிராமணன் தன்மனைவி-பு
ணர்ச்சியிலாசையால் வந்தபோதிலும் அவளுடன் அன்று சம்போக
ஞ்செய்தால் அவளுடையமலத்தில் அந்தமாதம்முழுதும் அவனுடைய
பிதூர்க்கள் முழுகிறார்கள்.

உருக. இந்தமுன்சொன்னபடி பூமியில் விகரம் வைத்தபின்பு
அந்தப்பிராமணனைப்பார்த்து திருப்த்தி ஆயிற்றுவென்றுகேட்டு திரு
ப்த்தியானபின்பு அவர்களை கையைசுத்திசெய்து ஆசமநஞ் செய்யச்

சொல்லவேண்டியது. பின்பு இஷ்டமானவிடத்தில் சம்பந்தப்படி பிரார்த்திக்க வேண்டியது.

உரு௨. அந்தப்பிராமணிகள் அறிந்து சம்பந்தம் கொண்டு பிரார்த்தகர்த்தானவாய்ந்து அவர்களுக்கு பிரார்த்தனைக்குறித்து ஆர்வத்தைச் செய்யவேண்டியது.

உரு௩. அவர்கள் ஆர்வத்தின்பு பிரார்த்தகர்த்தானவன் மிகுந்த அக்கத்தை என்ன செய்யலாம் என்று அந்தப்பிராமணிகளிடம் அவர்கள் சொல்லுகிறபடி செய்யவேண்டியது.

உரு௪. எகாஹிபிரார்த்தகர்த்தனில் சுவரிதம் என்றும் கோஷ்ட டிரார்த்தத்தில் சகருதம் என்றும் காந்தீபிரார்த்தகர்த்தனில் சம்பந்தம் என்றும் தேவபிரார்த்தகர்த்தனில் சுகிதம் என்றும் பிரதிவசகத்தைச் சொல்லவேண்டியது. இவையெல்லாம் திருப்பதிபாகம் காட்டியதுதான்.

உரு௫ அமாயாபிபமுதலிய பிரார்த்தகர்களில் அபராக்காலந் தருப்பையினுலாசகம்போவெது பகவின்சாணத்தால் விட்டகைமெழு குவது என்னேபிறையது காப்பண்ணியபிசலாபல் அக்வரிசெவது ப தார்த்தங்களை நன்றாகப்பாசுப்பண்ணுயது பரிசுத்தபிராமணிகளையி ப்பது இவைகளெல்லாம் உயர்த்தசம்பந்தா சிநுகின்றன.

உரு௬. தருப்பை-மந்திரம் பூர்வாக்காலம் அகிச - விட்டின் பரிசுத்தம்-இவைகள்-தேவகாரியத்திலுயர்த்தது.

உரு௭ செக்கெலக்கம்-பகவின்பால்-சொல்லதலின்ரசம்-காற் றமில்லாதமாம்சம்-கல்லுப்பு-இவைகள்-சபாவத்திலிய அகிகளாக ச்சொல்லப் படுகின்றன.

உரு௮. கர்த்தாவானவன் தென்முதமாய் பரிசுத்தனை விந்து கொண்டு அந்தப்பிராமணிகளையாழைசெய்து மேற்சொல்லும் அபி ஷ்டங்களைக்கேட்டுக் கொள்ளவேண்டியது.

உரு௯. சுவாமிகளே என்றாலத்தில் கொடையுள்ளவர்கள் விர்த் தியடைய வேண்டியது. வேதமானது-ஓதுவதாலும் ஓதிகிப்பதாலும் எகியபாகஞ்செய்வதாலும் விர்த்தியடையக்கடவது புத்திரபெளந் திரர்முதலான சந்ததியும்வளரக்கடவது. வேதப்பொருளினும் பெரி யோர்களிடத்திலும் அன்பானது சிங்காமலிருக்கவேண்டியது. கொடு க்கத்தக்கபொருள்களும் அதிகமாகிருக்கவேண்டியது.

உசு⁽¹⁾. இந்தப்படி கேட்டபின்பு முன்வைத்திருக்கிற மூன்றுபிண்டத்திலும், பிராமணரிடத்திலும் ஆவாகநஞ் செய்ப்பட்டிருக்கிற பிதர்க்களை § விசர்ச்சகம் பண்ணிவிட்டு அந்தப் பிண்டங்களை பசு-பிராமணன்-அக்கிவி இவர்களுக்காவது புசிப்பிக்கலாம் ஜலத்திலாவது போட்டுவிடலாம்.

உசுக. இக்கப்பிண்டப்பிரதானத்தை சிலபெரியோர்கள் பிராமணர் புசித்தபின்பே செய்கிறார்கள். நெருப்பிலும் நீரிலும்போடுவது பசுநீர்களுக்குஞ்சிவர் போடுகிறார்கள்.

உசுஉ. பதிவிரதையாயும்-தன்சாதிபாயும்-மூத்தமனைவியாயும். பிதர்காரியத்திலன்புள்ளவளாயும்-விருப்பமுள்ளவளாயும் இருக்கிற ஸத்திரியானவள் அந்தமூன்றுபிண்டங்களில் பிதாமகனுதானநடுப்பிண்டத்தைப் புசிக்கவேண்டியது.

உசுக. அக்கநடுப்பிண்டத்தைச் சாப்பிட்டால் தீர்க்காயுளும் தீர்த்தியும்-பத்தியும்-பொருளும்-நற்குணமுடிக-சந்ததியும்-சாத்துவீகமும்-உள்ள புத்திரனைப்பெறுகிறார்.

உசுச. பின்புகர்த்தாவானவன் தன்கால்-கை-சுத்திசெய்துகொண்டு ஆசமநஞ்செய்து தன்பங்காளிகளைப்பூசித்து அந்நம்போடவேண்டியது பின்பு நாய்வழியுறவான பங்குகளுக்கும் அந்நம்போடவேண்டியது.

உசுரு. சிரார்த்தபிராமணர்கள்புசித்த உச்சிட்டத்தை அவர்களை யனுப்பியபின்பு சுத்திசெய்யவேண்டியது பின்புநித்தியகர்மமானவைசுவதேவம் அநிதிபோசகம் இவைகளைச்செய்யவேண்டியது, இது தருமவிதி.

உசுசு. பிதர்க்களுக்கு எவ்விதமாய் சிரார்த்தஞ்செய்தால் நெடுநாள்வரையிலும் எவ்விதமாகச்செய்தால் முடிவில்லாதகாலம்வரையிலும் திருப்த்தியுண்டாகுமோ அது முமுசாயுஞ் சொல்லுகிறேன்.

§ விசர்ச்சகம்-என்பது-எதாஸ்த்தானத்துக்குச் செல்லும்படி பிரார்த்தித்தல்.

உ௬௭. திலம்-செக்கெல்லிசி-உ-ஹந்த-ஜலம்-மீழம்-நு-பழம்-இ-
வைகளினால் சிரார்த்தஞ்செய்தால் மனிதர்களின் பிதர்கள் ஒரு மாத
ம்வரையில் திருப்தியடைகிறார்கள்.

உ௬௮. பாம்புசம் முதலிய மாம்சமாத் தால் செய்தால் இர
ண்டுமாதம்வரையிலும் அரிணமென்செய்யாமல்-மாம்சத்தால் செய்தால்
மூன்றுமாதம்வரையிலும் செய்தியாப்தி மாம்சத்தால் செய்தால் கா
ன்குமாதம்வரையிலும் பழிநின்பாம்சத்தால் ஐந்துமாதம் வரையி
லும் திருப்தியை யடைகிறார்கள்.

உ௬௯. வெள்ளாட்டின் மாம்சத்தால் செய்தால் ஆறுமாதம்வ
ரையிலும் புள்ளிமான்மாம்சத்தால் செய்தால் எழுமாதம்வரையிலும்
கறுப்புமான்மாம்சத்தால் செய்தால் எட்டுமாதம்வரையிலும் கிணர்
மாம்சத்தால் செய்தால் ஒன்பதுமாதம்வரையிலும் திருப்தியை
கிறார்கள்.

உ௭௦. முள்ளம் பன்றி காட்டுவருமைக்கடா இவைகளின் மாம்
சத்தால் செய்தால் பத்துமாதம்வரையிலும் முயல்-ஆமை-இவைகளின்
மாம்சத்தாற்செய்தால் பதினொரு மாதம் வரையிலும் திருப்தியை
கிறார்கள்.

உ௭௧. பசுவின் பால்-தயிர்-செய்-இவைகளால்-சிரார்த்தஞ்செய்
தால் ஒருவருடம்வரையிலும் தண்ணீர் குடிக்குறிப்பைது இரண்டுகாது
ந்தண்ணீரிற்படக்குடிக்கின்ற கண்ணிந்திரிபததை யுடையதாயிவா
ர்த்தீசநமென்னும் கிழவெள்ளாட்டுகிடாவின் மாம்சத்தாற் செய்தா
ல் பன்னிரண்டு வருஷவரையிலும் திருப்தியைகிறார்கள்.

உ௭௨. அந்தந்தக்காலத்தி லுண்டான கறிபழது முள்ளுள்ள
வானைமச்சமும் - கட்கமிருகம்-செய்தஆரி-இவைகளின் மாம்சங்களா
லும் காட்டில் பூளைந்திருக்கும் செக்கெலிச் அரிசிசினுலும்செய்தால்
அளவற்றநாள்வரையிலும் திருப்தியைகிறார்கள்.

மஹாளயசிரார்த்தவிதி.

உ௭௩. வருஷருதுவில் புரட்டாசி கிருஷ்ணபஷ திரிபேதசியி
ல் தேனிசினுலும் பாயசத்தினுலும் சிரார்த்தஞ்செய்தால் அஷ்டமாத
கிருப்தியுண்டாக்கும்.

உஎச. நம்முடைய வம்சத்தில் முன்சொன்னடி திரியோதசியில் அபராண காலத்தில் நமக்கு-தேன்-நெய்-பாயசம்-இவைகளுடன் சிரார்த்தஞ் செய்வன் ஜரிப்பானாவென்று பிதூர்க்கள் ஆசைப்படுகிறார்கள்.

உஎரு. எந்த எந்த பதார்த்தத்துடன் சிரார்த்தஞ்செய்தாலும் அதை அதை அன்புடனும் விதியுடனும் கொடுத்தால் மாத்திரம் பிதூர்க்களுக்கு மறுமையில் அளவற்றதிருப்த்தியையுண்பெண்ணுகின்றது.

உஎசு. கிருஷ்ணபக்ஷத்தில் தசமிமுதல் சதுர்த்தசி நீங்கலாக அமாவாசிவரையிலுள்ள திதிகள் எப்படி மாதசிரார்த்தஞ் செய்வதற்கு உயர்ந்தனவோ அப்படி மற்றதிதிகள் உயர்ந்தவைகளல்ல, கலியுகத்தில் மாம்சம் நீங்கலாகச் செய்யவேண்டிய வியாக்கியாதா நிருணயஞ்செய்திருக்கிறார்)

உஎஎ. துதியைமுதலான இரட்டைத்திதியிலும், பரணிமுதலான இரட்டை நக்ஷத்திரத்திலும், மஹாளயசிரார்த்தஞ்செய்வன் சர்வ அபிஷ்டங்களையும் பிரதமைமுதலிய ஒற்றைத்திதியிலும், அசுவரிமுதலிய ஒற்றைநக்ஷத்திரங்களிலும், சிரார்த்தஞ் செய்வன் புத்திரசந்ததியும் அளவற்ற கல்வி பொருள் இவைகளையும் அடைகிறான்.

உஎஅ. சிரார்த்தஞ் செய்வதற்கு சக்கிலபக்ஷத்தைவிட கிருஷ்ணபக்ஷமெப்படியுயர்ந்ததோ அப்படியே பகலில் முன்பாதிவைவிட பின்பாதி யுயர்ந்தது.

உஎக. பூணூலிடமிட்டுக்கொண்டு வலதுகை மறித்தும் கையில் பவித்திரத்துடனும் செய்யத்தக்கதான இந்தப் பிதூர்சிரார்த்தத்தைத் தான் சாமளவுஞ் செய்யவேண்டியது.

உஎஓ. இரவிலும் இரண்டிசந்தியிலும் சூரியவுதயமாய் யாமத்துக்குள்ளவும் நித்திய சிரார்த்தஞ் செய்யக்கூடாது. அப்படிசெய்தால் அது இராக்கதர்களையடையும்.

உஎக. இப்போதுசொல்லிவந்த விதிப்படி மாதந்தோறும் சிரார்த்தஞ்செய்வதற்குச் சகத்தியில்லாமற்போனால் ஒருவருஷத்தில் ஏமந்தருது, கிரீஷ்மருது வருஷருது இவைகளிலாவது பஞ்சமஹா எகர்கியத்துக்குப் பின்பு அதில் சேர்ந்த பிதூர் சிரார்த்தஞ் செய்ய வேண்டியது.

உஅஉ. பிதுர்சிரார்த்தத்தில் ஓமம் செய்வதை வீட்டக்கிரியில் செய்யக்கூடாது. ஆதலால் கர்த்தா பத்திரியுள்ள பிரசஸ்தனாயி நுத் தால் அவன் வைதீக அக்கிரியை இல்லாவிட்டால் பிராமணர்களின் கையிலும் செய்யவேண்டியது. ஆஸிதா அக்கிரியுள்ள கர்த்தாவான வன் மாதசிரார்த்தத்தை கிருஷ்ணபாத்திரம் அமாவாசைதவிர மற்ற திதியில் செய்யக்கூடாது. இறந்ததிதியில் செய்யவேண்டிய பிரார்த்தத் தைமாதிரம் இறந்ததிதியில் செய்யலாம்.

உஅங. பெரும்பாலும் கர்த்தியில்லாதவனாயி நுத்தால்ஸ்காநஞ் செய்து ஜலத்தினால் பிதுர்க்களை நூழித்து தர்யபாணஞ் செய்தானால் நித்தியசிரார்த்தஞ் செய்தபலனை பாடலெழுன்.

உஅச. பிதுர்க்களை வந்தேவதைகளாயும், பிதாமஹர்களை நுத் திரதேவதைகளாயும், பிரபிதாமஹர்களை அத்தேவதேவதைகளாயும் பழமையான வேதஞ்சொல்லி விநூகின்றது. ஆதலால் அவர்களை அத்தேவதைகளாகவே தியாகிக்கவேண்டியது.

உஅரு. எப்போதும் ஓநூனிதன் விரகத்தையும் அமிர்த்தத்தை யும் புசிக்கிறவனாக விருக்கவேண்டியது. விரகாவதா பிரார்த்தத்தி ன்சேஷம் அமிர்த்தமாவது எங்கியத்தின் சேஷம்.

உஅசு. இதுவரையில் பாருணாஸ்தவிர பிரார்த்தம் பஞ்சம ஹாளக்கியம் இவைகளின் விதி உங்களுக்கும் சொல்லியிருக்கிறேன் இனி பிராமணன் முதலான வருணத்தாரின் இவ்வாசாயி நுத்தியகளைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

முன்றூலது அத்தியாயம் முத்திர்த



ஆக-அத்தியாயம் ந-கருகவேகம் உதச

சித்தியாயம்.

பிராமணிகளின் ஜீவநகிருத்தியங்கள்.

க. துவிஜாதிகள் தன்வயதில் நாலிலொன்றான முதற்பாகத்தில் பிராமணசாரியாய் குருகுலத்தில் வாசஞ்செய்து இரண்டாவது பாகத்தில் கலியாணஞ் செய்து கொண்டு நிரகஸ்தா பிரமத்தில் வசிக்க வேண்டியது.

உ. பிராமணன் ஆபத்தில்லாதகாலத்தில் பிராணிகளுக்கும் துரோகமில்லாமலே எக்கியஞ்செய்தல் ஒதுனித்தல் நல்லபொருளைத் தாமவாங்குதல் இவையே நவநகிருத்திகளாலே ஜீவிக்கவேண்டியது. அப்படிக்குச் சரிப்படாதபோது சொற்பதுரோகமுள்ளதான கிருஷி வியாபார முதலியவற்றாலாவது குடும்பத்தை போஷிக்கவேண்டியது.

ங. போகவிருப்பமன்றி சாத்திரப்படி மாதாபிதாமுதலிய குடும்பசம்ரக்ஷணைக்கும் தன்பிராணசம்ரக்ஷணைக்கும் உபயோகமான தாரியங்களை யுலகத்தாரால் நிந்திக்கப் படாததாயும் சாஸ்திரத்திற் சொல்லியதாயுமிருக்கிற மேற்சொல்லப்போகிற காரியங்களாகவே சம்பாதிக்க வேண்டியது.

ச. ருதம்-ஆமிர்தம் - மிர்தம்-பிரமிர்தம்-சத்தியாமிர்தம்- இவை ஜத்தினாலும் பொருளைச்சம்பாதிக்கலாம், ஈககவிர்த்தியினால் ஆபத்தி ல்லாதபோது ஒருக்காலும் ஜீவிக்கக்கூடாது.

டு. கழனியிலும், மற்றவிடத்திலும், சிந்தினநெல்லை இரண்டு விரலால் பொறுக்குவதும், மேற்சொன்ன விடங்களில் கதிர்நெல்லைப் பொறுக்குவதும், ருதம்-என்பதாம்-தான் யாசிக்காமலேவருகின்றவை ஆமிர்தம்-என்பதாம்-தான் யாசித்துவருகின்றவை-மிர்தம்-என்பதாம்- பயிரிடுவது, பிரமிர்தம் என்பதாம்.

சு. யாபாரஞ்செய்வது சத்தியாமிர்தம் என்பதாம் பிராமணன் இதனாலும் ஜீவிக்கலாம் சேவகாவிருத்தியானது, தீமாய்ப்பார்ப்பதாலும், யஜமாநந் மிரட்டுக்குட்படுதலாலும், ஈகவேலை செய்வதாலும்,

நாயின்பிழைப்புக்குச் சரியானதால் சபாவித்திவென்று சொல்லப் படுகின்றது. ஆகையால் இச் சபாவித்தியை அந்நியர் நீக்கவே ண்டியது (இதுபிரமணவிக்ஷை)

எ. பிரமணசாதிரிவென்றன் மூன்றுவருஷ்காலமாகவது அ திகமாயாவது வேதமானதாய்க்கவது மானசியத்திற் போட்டுவை த்துக்கொள்ளலாம் அங்ஙனவுஞ்சுத்திரிவ்வதவன் ஒதுவருஷ்கத்துக் குக்குறையாம லிருக்கத்தக்க தாயித்தவ சால்வித்திவத்ததுக் கொ ள்ளலாம். அதற்குஞ்சுத்திரிவ்வதவன் மூன்றுவருஷ்காலமேயாகவா கிய தாரியத்தை வைத்துக்கொள்ளலாம். அங்ஙது காலைமும் சம்பா தித்துக் கொள்ளுகிறவனுசவாவது இயூக்கலாம்.

அ. இந்த நால்வரில் மூன் சொல்லப்பட்டவர்களைவிட பின் சொல்லப்பட்டவர்கள் மேலானவர்கள் எனின் மூன் பிரமண திரையாக இல்லாததால் யாகாதிகளால் சொர்க்காதி போகக்கூடா வனவர்களை வன் றெமென்னும் இச்சை லின்றிப் பிரமணத்தமாவதத் திரைக்கிரைகள் ல்லவா.

க. எவன் பெரியகுநிப்பிரை அவன் குத - அளித்தயித்த பிர மிர்த-சத்தியாமிர்த * குசீதம்-இவ்வாற்றினுதம் தீவிக்கலாம் அங்ஙதுக் குக்குறைந்தசமுசாரி-எக்கியகு சொவித்தவல் ஒதுவித்தல் தாகவாய் குதல இம்முன்றினுதம் தீவிக்கலாம். அதிலும் குறைந்தசமுசாரி வக் கியஞ்செய்வித்தல் ஒதுவித்தல் இவ்விரண்டினுதம் தீவிக்கலாம் அதி லுங்குறைந்தவன் ஒதுவித்தலினுதமாதிரும் தீவிக்கலாம்.

க0. ருதவிர்த்தியினால் தீவிக்கறவன் ஏழையாசிரியானதால் அவன் அக்கிரிஹோத்திரத்தில் விருப்ப முள்ளவனுய்ததுசுபெளர் நமாச-ஆக்கிரயண-இஷ்டிகளைமாதிரும் சக்ததிக்குத் தக்கபடி செய யவேண்டியது.

கிரகவீத்தர்கள் கிரத்தியாகிரத்தியங்கள்.

கக. பிழைப்புக்காக விகடஞ் செய்யவும் வண்டைவார்த்தை சொல்லவுங்கடாது - பொய்-டம்பம்-கோள் - இவைகளில்லாததான பிரமணவிர்த்தியைத் தேடிப்பிழைக்கவேண்டியது.

* குசீதம்-என்பது - வட்டிவாங்குதல்.

க௨. தனக்குக்கிடையத் திருக்கிற-தாரியம்-தநம்-பரிஜநம் புத்திர மித்திரர் இவைகளால் மேலானசந்தோஷத்தையடைந்து சுவர்க்கா திகதத்தைத் தேடவேண்டியது. ஏனென்றால் ஒருவன் சந்தோஷத்தை யடைந்தால் அவனுக்குச் சுகமுண்டாகிறது சீயசநப்பட்டால் அவ னுக்கு நரகதுக்க முண்டாகின்றது.

க௩. மேற்சொன்ன வீர்த்திகளுக்குள் எந்தவீர்த்தியினாலாவது ஜீவித்துக்கொண்டிருக்கிற வீரதாதுஷ்டாநமுள்ள பிராமணன் சுவர் க்கம் ஆயுள் கீர்த்தி இவைகளை யுண்டுபண்ணத்தக்க மேற்சொல்லப் போகிற வீரதங்களைச் செய்யவேண்டியது.

க௪. அவனவன் வருணாசிரமங்களுக்கு தக்கதாக வேதத்திலுந் தருமசாஸ்திரத்திலுஞ் சொல்லப்பட்டிருக்கிற நித்தியகருமங்களை நா டோறும் சோம்பலில்லாமல் செய்யவேண்டியது. அவைகளைச் செய் கிறவன் மேலானகதியையடைகிறான்.

க௫. பாட்டுப்பாடுவது-கூத்தாடுவது - யாகஞ்செய்யத்தகாதவ னுக்கு யாகஞ்செய்யப்பது இப்படிக்கொத்த சாஸ்திர விருத்தமான கர்மத்தினால் பொருளைத்தேடிக்கொள்ளக்கூடாது. பொருளிருந்தாலு ம் இல்லாமற்போனாலும் பதிதன்முதலானவரிடத்துத் தன்ஜீவநத்துக் காகத் தநம்வாங்கக்கூடாது.

க௬. சப்தத்தாதிவிஷயங்களில் அதிகவிருப்பம் வைக்கக்கூடாது தன்மனைவிபானாலும் சாஸ்திரவிரோதமாய் காமசேஷ்டைகளை நடத் தக்கூடாது. சிலவிசை விஷயவிசை யதிகமாக வந்திருந்தால் அதை அதிகினல்வரும் அற்பசகத்தையும் சுவர்க்காதி புண்ணியலோக நாசத் தையும் மந்தினால் நினைத்து அதையடக்கவேண்டியது.

க௭. வேதார்த்தசிந்தனைக்கு விரோதமான எல்லா வியாபாரங் களையும் நீக்கி எவ்விதமாயாவது ஜீவித்துக்கொண்டு வேதத்தையோ தவேண்டியது அதுதானியனுக்குப் பிரயோசனத்தையுண்டு பண்ணு கிறது.

க௮. வயது-யாகாதிகாரியம்,பொருள்-குலம் - இவைகளுக்குத் தகுதியான் - வேஷம் - வாக்கு-புத்தி-இவைகளைத் தரித்துக் கொண் டு உலகத்தில் சஞ்சரிக்கவேண்டியது.

கக. புத்தியைவிருத்திபண்ணத்தக்கதான விபாகமும் மீளா ம்சை ஸ்திரிநுதி புராணம்-தர்சனம் - இவையினையும், பொருள்சம்பாதி த்தற்குப் பியாகமான பாகஸ்பத்திரம் ஒன்றாகக் குத்தலிப அர்த்தசா ஸ்திரிங்களையும் இக்கைக்குப்பியாகமான விபாகமத்திர சாஸ்திர ரங்களையும் மறுமைக்குப்பியாகமான விபாகம் சாஸ்திரங்களையும் நாடோறும் அப்பிபசிக்கவேண்டியது.

உ௦. மனிதனானவன் எப்படிவெய்யடி சாஸ்திரத்தை யோது கிருவே அப்படி யப்படியே எல்லாவிபாகத்தையுமறிந்து பிரம் விசாரத்திற்கு அதிகாரியாயும் ஆவியும்.

உக. மூன்றாவத்திராயத்திற் சொல்லிய, தேவாத்திராயத்தைய பஞ்சமஹா பெக்கியத்தையும் தன்சாந்திக்குத்தக்கயடி நடத்தவேண் டியது.

உஉ. எக்கியசாஸ்திரமறித்த கிவபெரிமோர்கள் ஆனவ ளுறித்த வர்களாய் பஞ்சமஹா எக்கியங்களை விற்றசொன்னவடி சொய்யாமல்- பஞ்சகியா தேத்திரியங்களைக்கொண்டு சாப்பாதிக்கிறார்கள். (அதாவது ஞானத்தினாலே எக்கியதேவதைதயான பாகமத்திராயத்திராயத்தால் அதன்பயனையடைகிறார்களென்பதாம்.)

உங. இன்னுஞ் சில பெரிமோர்கள் எக்கியத்தின்பயன் வாக்கி னாலும்பிராணவாயுக்கினாலும் அழிவற்றதாக மண்டலத்திதன் தறிந்து அந்தப்பிராணனை வாக்கிலும் அந்தவாக்கை பிராணவியும் அடக்கி பெக்கியபலனை அடைகிறார்கள். (அதாவது மானக வித்தத்தினாலும் மந்திர உச்சாரணத்தினாலும் எக்கியபலனையடைகிறார்களென்பதாம்.)

உச. பிரம்ம கியாகமுள்ள மத்துஞ் சிலபெரிமோர்கள் எல்லா எக்கிய கர்மபலன்களும் பிரம்மகியாகத்தா ளுண்டாதித்தன்று கியா நக்கண்ணால் அறிந்து அந்தக் கியாகத்தினாலேயே பஞ்சாக்கியபலனை அடைகிறார்கள்.

உரு. காலையிலும் மாலையிலும் அக்கிரிதேவாத்திரம் பண்ணவே ண்டியது. அமாவாசியில் * தருசேஷ்டியும் பெளர்ணமியில் பெளர் நமாசேஷ்டியும் செய்யவேண்டியது.

* தருசேஷ்டி பெளர்ணமாசேஷ்டி அக்கிரி தேவாத்திரியினயாக விசேஷம்.

உக. கார்த்திகை மாதத்தில் ஆக்கிரயணேஷ்டியும் ருதுவின்முடிவில் சாதர்மாசேஷ்டியும் தசுஷணபந உத்தராயணாதிகளில் பசுவதேஷ்டியும் சாந்திரமாநிரகாரம் வருஷாந்தமும் வருஷாதியுமாகிய வசந்தகாலத்தில் ஆக்கிரிஷ்ட்டோமமும் செய்யவேண்டியது.

ஆகிதாக்கிரி விஷயம்.

உள. ஆகிதாக்கிரியான பிராமணன் தான் தீர்க்காயுளாயிருக்கவேண்டுமென்னும் விருப்பமிருந்தால் புதிதாக நெல்விளைந்து வந்தவுடனே ஆக்கிரயணேஷ்டி செய்யாமல் அதைத் தான்புசிக்கக்கூடாது மேற்சொன்ன காலத்தில் பசுவதேஷ்டி செய்யாமல் மாம்சபசுஷணமும் செய்யக்கூடாது.

உஅ. மேற்சொல்லியபடிக்கு ஆக்கிரயணேஷ்டி பசுவதேஷ்டி செய்யாமற் போனால் இந்த ஆகிதாக்கிரியி னுடைய திரேதாக்கிரிகள் புதிதான அந்நத்திலும் மாம்சத்திலும் விருப்பமுள்ள துகளாய் இவனுடைய பிராணையே புசிப்பதற்கு யத்தநப்படுகின்றன.

உக. இந்தக் கிரகஸ்தத்தனுடைய வீட்டில்வந்திருக்கிற ஆதிதியானவன் தன் சக்திக்குத் தக்கதான ஆசனம் போசனம் சயனம் தண்ணீர் கிழங்கு பழம் இவைகளால் பூசிக்கப்படாதவனாய் வாசஞ்செய்யக் கூடாது.

நய. வேதபாகியாளான சாக்கியர்கள் செய்யத்தகாத காரியஞ்செய்கிறவர்கள் பூணையப்போல் வேடங்கொண்டு பிறவர வஞ்சிப்பவர்கள் வேதத்தை நம்பாதவர்கள் வேதாந்தவிரோதமான தர்க்க யுத்திகளைச் சொல்லுகிறவர்கள் கொக்குப்போல் மோசக்கருத்துள்ளவர்கள் இவர்கள் ஆதிதிபூஜாகாலத்தில் வந்தாலும் வாயினாலும் பூசிக்கலாகாது.

நக. வேதமோதினவர்கள் விரத மதுஷ்டித்தவர்கள் வேதம், விரத பிரண்டுமுள்ளவர்கள் சுரோத்திரியர்கள் இப்படிக்கொத்த கிரகஸ்தர்களை தேவகாரியத்திலும் பிதூர்காரியத்திலும் பூசிக்கவேண்டியது இதற்கு வேறுபட்டவர்களை நீக்கவேண்டியது.

௩௨. பிரமசாரி சக்யபாகி முதலான பிரகாசங்காரகருத்தன்சுத்திக்குத் தங்கபடி சூரியத்திற்கு எப்போதில்லாமல் பிரகாசப்போட்டுத் தனக் குபமேயமாகிற விமுதமுதலானவற்றிற்கும் ஜலத்தினால் திருப்தி செய்கின்றவென்றியது.

௩௩. கர்மாறுக்டாணமுள்ள பிரகஸ்தனுக்கு அக்ரஸ்திரமில்லாமல் கஷ்டமேரிட்டால் அளவ் சுத்திபாகி திரவன அராளிடத்துநின்றவது தன்விடத்தி லெக்கியம் செய்துகொண்டவ னிடத்து நின்றவது. தன் விடத்தினில் நவது, பொருளைச் சம்பாதித்துக்கொள்ளவேண்டியது. அளவ்களி நிற்கும்போது மற்றவர்களிடத்தில் தானம்வாங்கக் கூடாது.

௩௪. பிரகஸ்தன் வேதவித்தைதரினாலும் தானம்வாங்குதாலும் பொருள்சம்பாதிக்காமல் பசியினால் துன்பப்படக்கூடாது ஆஸ்தியிருக்கும்போது கிழிக்கும் அழகுள்ளதாய்கிருக்கிற வஸ்தித்தை யுடுத்திக்கொள்ளக் கூடாது.

௩௫. மயிர் கவம்மினா தாடி இவைகளை விதிப்படி கஷ்வரனா செய்துகொண்டு விபதோபவாசமுள்ளவனாய் உள்ளும் புறமுதும் பரிசுத்தனாய் அழுக்கில்லாத வஸ்தித்தைக் கட்டிக்கொண்டு வேதாத்திய யநமுள்ளவனாய் சரீர போஷகமான ஒளகை செய்வதன் னுபேதவனுமாயிருக்கவேண்டியது.

௩௬. முங்கிறறண்டம் தீர்த்தகாமண்டலம் எக்கிபோயனிதம் தருப்பை பனித்திரம் சுவர்க்கருண்டலம் இவைகளை எப்போதும் தரிக்கவேண்டியது.

௩௭. சூரியனை உதிக்கும்போதும் அஸ்த்தமிக்கும்போதும் பிரஹணம் பிடித்திருக்கும்போதும் ஜலத்தில் பிரதிவிப்பித்திருக்கும் போதும் உச்சியிலிருக்கும்போதும் பார்க்கப்போகாது.

௩௮. கன்றுக்குட்டிக்கட்டுக்கிறறைத் தாண்டக்கூடாது. மேகம் மழையைப் பெய்யும்போது ஓடப்போகாது ஜலத்தில் தன்னுருவத்தைப் பார்க்கக்கூடாது. இதுசாஸ்திரத்தின் ஏற்பாடு.

௩௯ மாரக்கத்தில் போகும்போது மண்மேடு பசமாடு தெய்வம் பிராமணன் நெய்க்குடம் தேன்குடம் காற்சத்தி அரகமுதலிய

புண்ணியவிருகைம் நேரிட்டால் அவைகளைப் பிரதக்ஷிணமாகப் போகவேண்டியது.

ச௦. மிகவும் காமாதூரணியிருந்தாலும் மனைவி ருதுவாய் மூன்று நாளைக்குள்ளே புணரக்கூடாது புணராவிட்டாலும் அவளுடன் சரியானபடுக்கையில் படுக்கவேண்டாது.

ச௧. மனைவி மாதவிடாயாகி யிருக்கும்போது அவளுடன் புணர்ச்சிசெய்கிறவனுக்கு ஞானம் தேசை பலம் கண் ஆயுள் இவைகள் குறைந்துபோய்விடுகின்றன.

ச௨. அந்தமங்கையை ரஜோதரிசனகாலத்தில் நிஷேதிச்சவனுக்கு மேற்சொன்னவைகள் விருத்தியடைகின்றன.

ச௩. தன் மனைவியுடன் ஒருபாத்நிரத்திற் புசிக்கக்கூடாது. அவள் சரப்பிடும்போதும் இரும்பும்போதும் கோட்டுவாய்விடும்போதும் தன்னிஷ்டப்படி யுட்கார்ந்திருக்கும்போதும் கணவன் பார்க்கலாகாது.

ச௪. பின்னும் அவள்கண்ணுக்கு மையிட்டுக் கொள்ளும்போதும் எண்ணெய்தேய்த்துக் கொள்ளும்போதும் மேல்வஸ்த்திர மில்லாமலிருக்கும்போதும் பிரசவிக்கும்போதும் தேசை விரும்பினவன் பார்க்கப்படாது.

ச௫. கிரகஸ்தன் ஒருவஸ்திரத்துடன் அந்நத்தைப் புசிக்கப்படாது வஸ்திரமில்லாமல் ஸ்காநஞ்செய்யலாகாது மலமூத்திரங்களை மார்க்கத்திலும் சாம்பலிலும் மாட்டுத்தோழத்திலும் விடக்கூடாது.

ச௬. பின்னும் உழுதநிலம் ஜலம் யாகசாலை மலை பாழங்கோயில் புற்று இவைகளிலும் ஜலமலங்களை பொருபோதும் விடப்படாது.

ச௭. அப்படியே ஜெந்துக்கள் வாசம்பண்ணும்படியான நில வெடிப்புகளிலும் நடந்துகொண்டும் நின்றுகொண்டும் ஆற்றங்கரையிலும் மலையினுச்சியிலும் மலமூத்திரங்களை விடப்படாது.

ச௮. வாயு அக்கினி பிராமணுள் சூரியன் சலம் பசு இவைகளைப் பார்த்துக்கொண்டு ஒருபோதும் மலமூத்திரங்களை விடப்படாது.

ச௯. தான் மலமூத்திர நிவர்த்திசெய்யப்போகிறவிடத்தை கத்துக்குதவாததான கழி கல்லு இலை செத்தை இவைகளால்

த்தி ஒருவருடனுள் போதாமல் அங்கம் வந்திருந்ததை கவியிற்சட்டி
கொண்டு மலமுத்திரத்தை விடவில்லை.

ருய. மலமுத்திரத்தை மலமுத்திரத்தில் நின்று நின்று இவரும் வடக்கு
முநாமாயுள் இவளில் வெண்புறையாயுள் விடவில்லை.

ருக. இவளினிதும் மலமுத்திரத்தில் நின்று இவளினி இவளினி
ல் திக்ருக்கெரிபாதினத்தாலும் புதிதிலும் இவளினி மலமுத்திரம்
டாதிருத்தாலும் தன்னிச்சையப்படி மலமுத்திரம் விளாசல்
ஞ்செய்யலாம்.

ருஉ. அங்கினி முதியன் சந்திரன் தலை தலிதன் மலமுத்திரம்
வைகளுக்கெதிராக மலமுத்திரம் விளாசல் மலமுத்திரம்
மழிந்துபோய்விடுகின்றன.

ருங. நெருப்பை வாயினதுதான் மலமுத்திரம் சந்திரனாக மலமுத்திரம்
மாதர் இருவாண்பா மிதிப்பதைப் போலப்படிவது அகத்தான வ
ஸ்துவை நெருப்பிற் போடப்படிவது கலை அங்கினியின் காய்ச்ச
லாகாது.

ருச. உயரமாகத் தானினிதற்கொண்டு அங்கினியின் மீழ
வைக்கலாகாத. அதைத்தான் காலஞ்சுண்டவுங்கலாகாத காலமாட்டு
ப்புறமும் அதனை வைக்கவும் படாது. மலமுத்திரம் பிராணவாய்குள்
காரியத்தைச் செய்ப்படிவது.

ருரு. சந்திரனாகத்தில் சாப்பிடவும் வழிகடத்தவும் துங்கவு
ங்கடாது. பூமியை குச்சமுதலியவற்றால் காணாதின்றி நீதப்படிவது
தன்மையில் சூட்டினமகரை தானேயாகக்கி பெறியப்படிவது.

ருசு. ஜலத்தில் முத்திரம் மலம் கோழை எச்சல்லபட்ட வஸ்து
இரத்தம் விஷம் இவைகளைப் போடப்படிவது.

ருசு. குடியில்லாதவிட்டில் தானினியைத் துங்கலாகாத. வே
தம்பொருள் இவைகளால் உயர்க்தவன் துங்கும்போது அவனை எழு
ப்பலாகாது. மாதவிடாயானவளுடன் பேசப்படாது. தன்னை வரிக்கா
மலிருக்கும்பொழுது யாகாரியத்தில் பிரவேசிக்கலாகாத.

ருசு. பசுவானது தன்னிர்சூடிக்கும்போதும், கந்து பங்கு
டிக்கும்போதும் தடைசெய்யக்கூடாது. மற்றொருவருக்கும் காண்பி

க்கக்கூடாது ஆகாசத்தில் இந்திரதனுசைக்கண்டால் அதனைத் தெரிந்தவன் மற்றொருவருக்குங் காட்டப்படாது.

௩௯. யாகசாலே பசுமாட்டுத்தோழம் பிராமணசமீபம் வேதாத்தியயநசாலம் போசனகாலம் இவைகளில் வலதுகையை உத்தரீயத்துக்கு வெளியில் வைத்துக்கொண்டிருக்கவேண்டும்.

௪௦. தருமமறிந்தவர்க ளில்லாமலும் விசேஷமாய் வியாதிக்கிடமாயிருக்கிற ஊரில் வாசஞ்செய்யப்படாது. தான் தனியாய்வழிநடக்கப்படாது மலையில் அதிகநேரம் வாசஞ்செய்யப்படாது.

௪௧. சூத்திரன் ராசாவாயிருக்கும் இராச்சியத்திலும் தருமமறியாதவர்கள் பாஷண்டிகள் இவர்கள்வசிக்கும்படியான கிராமத்திலும் சமீபத்தில் சண்டாளர் வசிக்கின்ற கிராமத்திலும் வாசஞ்செய்யப்படாது.

௪௨. புண்ணுக்கு முதலான சாரமில்லாதபதார்த்தத்தைப்புசிக்கலாகாது. இரவிலும், பகலிலும், அந்நத்தை யதிகமாகப் புசிக்கப்பாது வயிற்றில் பாதிப்பங்கை அந்நத்தாலும் காற்பங்கை ஜலத்தினாலு நிரப்பி காற்பங்கை வாயுசஞ்சரிப்பதற்கு விடவேண்டியது. உதயாஸ்தமயகாலத்தில் புசிக்கலாகாது மத்தியாநம் புசிப்பு விசேஷமாயிருக்குமாகில் இரவிற்புசிக்கலாகாது.

௪௩. இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமில்லாத வீண்காரியத்தைச் செய்யப்படாது தண்ணீரை இரண்டுகையினாலு மெடுத்துச் சாப்பிடப்படாது பசுஷணங்களை மடியில்வைத்துக்கொண்டு புசிக்கலாகாது ஒருபோதும் பிரயோசன மில்லாமல் சந்தோஷப்படலாகாது.

௪௪. சாஸ்திரவிரோதமாய் கூத்தாடவும், பாடவும், மத்தளதாளமுதலிய வாத்தியங்களை வாசிக்கவுங்கூடாது கையினூற் புஜத்தைத் தட்டவும் பல்லைமுடிக்கொண்டு இரும்பவும் கொழுப்பினால் சுழுதை முதலியபோற் கூப்பிடவும்படாது.

௪௫. வெங்கலப்பாத்திரத்தா லொருபோதும் கால்சுத்திபண்ணலாகாது பின்னமாய்ப்போன மண்பாத்திரத்திலும் மனதுக்கு ருசிக்காத பாத்திரத்திலும் புசிக்கப்படாது.

௬௬. பாதுகை பாதரசைக்ஷ வஸ்திரம் எக்ஷியோபனிதம் அலக்ஷ காரம் புஷ்பம் மாலை கமண்டலம் இவைகள் அந்நிய வஸ்துபனித்திருந்தால் அதைத்தான் தரிக்கப்படாது.

௬௭. பழக்கப்படாதவைகளாயும் பசி பிணி இவைகளாம் பிடிக்கப்பட்டதாயும், பிந்நமான கொம்பு கண் குவர்பு வால் இவைகளை யுடைய வாயும் இருக்கிற எருதுகள் கட்டப்பட்டிருக்கிற பண்டங்களில் ஏறப்படாது.

௬௮. பழகினவாயும் வேகமாக கடந்தின்றனவாயும் கபாலன லட்சணமுள்ளன வாயும், அழகான வர்ணமுள்ளனவாயும் இருக்கிற இடபங்களை பண்டியிற்கட்டி சாட்டியா லதிகாரமடி யாமல் சஞ்சரிக்கவேண்டியது.

௬௯. சாமத்துக்குட்பட்ட இளவெய்யில் பிணத்தின்புறம் பிந்நமான ஆசனம் இவைகளை நீக்கவேண்டியது நகர் மயிர் இவைகளைத் தானைச் சேதிக்கக்கூடாது. நகத்தைப் பல்லிணைந்தடித் திரழர்சவுக் கூடாது. (இளவெய்யலென்பதை சிலர் கந்நியமாதத்து வெய்யிலென்று சொல்லுகிறார்கள்.)

௭௦. காரணமின்றி மண்கட்டியையுடைக்கவும் நகத்தாற்றியணத்தைக் கிள்ளவும் கூடாது. பயனில்லாதவேலையைச் செய்யப்படாது. பின்னாலே துக்கத்தை யுண்டாக்கும்படியான காரியத்தைச் செய்யப்படாது.

௭௧. காரணமின்றி மண்கட்டியையுடைக்கிறவன் திரணத்தைக் கிள்ளுகிறவன் நகத்தைப் பல்லாற்கடிக்கிறவன் போள்சொல்லவன் ஆசாரமில்லாதவன் இவர்கள் சீக்கிரத்தில் அழிந்துவிடுவார்கள்.

௭௨. லௌகிக விஷயத்திலேனும் வைதிகவிஷயத்திலேனும் பிடிவாதத்துடன் தான் கஷ்டிசொல்லப்படாது. குடிமிக்ருவெளியில் பூவைகத்திக்கொள்ளப்படாது. எருதின்மேலேறிக்கொண்டு போகக்கூடாது.

௭௩. வீடு ஊர் இவைகளின் வாசற்கதவு சார்த்தியிருக்கும் போது வேறுவழியால் அவைகளுக்குள் பிரவேசிக்கலாகாது இரவில் மரத்தடியைத் தூரமாய்நீக்கிவிடவேண்டியது.

௭௪. ஒருக்காலஞ் சொக்கட்டால் முதலானவை விளைபாடக் கூடாது. தன்பாதக்குறடு பாதரசைகையைத் தன்சையா லெடுத்திப்

போகலாகாது. படுக்கையில் உட்கார்ந்துகொண்டும் இடதுகையில் அந்நத்தைவைத்துக்கொண்டும் ஆசநத்தின்மீது இலைபோட்டுக் கொண்டும் சாப்பிடப்படாது.

எடு. எள்ளு சம்பந்தப்பட்ட எல்லாப்பதார்த்தத்தையும் இரவில் புசிக்கப்படாது. கௌபீநமில்லாமல் அம்மணமாகப் படுக்கப்படாது. சாப்பிட்டகையைக் கழுவாமல் வெளியிற்போகப்படாது.

எசு. தண்ணீரால் கால்கழுவி அந்த ஈரமிருக்கும்போதே புசிக்கவேண்டியது. காலீரம் உலர்ந்தபின் படுக்கவேண்டியது ஈரக்காலுடன் சாப்பிடுகிறவன் தீர்க்காயுளா யிருப்பன்.

எஎ. கண்ணுக்குத்தெரியாத புதரில் ஒருபோதும் பிரவேசிக்கப்படாது. மலமுத்திரங்களைப்பார்க்கப்படாது. ஆற்றைக் கையினால் நீந்தித் தாண்டலாகாது.

எஅ. தீர்க்காயுளாயிருக்க விரும்புகிறவன்-மயிர்-சாம்பல்-எலும்பு-ஒட்டாஞ்சல்வி-மண்டை யோடு-பஞ்சு-உமி-இவைகளில்-அறிந்து நிற்கவும் பாதத்தைவைக்கவுகூடாது.

எகூ. பதிதர்-சண்டாளர்-புழுக்கையர்-மூர்க்கர் - பொருள்முதலியவற்றால் கர்வமடைந்தவர்கள் வண்ணமுதலான தாழ்ந்த சாதியர் செம்படவர் இவர்களுடன் ஒருமரத்தினிழலிற்கூட ஒருமித்து வசிக்கக்கூடாது.

அய. சூத்திரனுக்கு இம்மைக் குபயோகமான அர்த்தசாஸ்த் திரத்தை சொல்லிவைக்க லாகாது. தனக்குச் சிஷியனாகாத சூத்திரனுக்கு உச்சிட்ட அந்நத்தைக் கொடுக்கக்கூடாது. ஓமம்பண்ணி மிகுதியை சூத்திரனுக்குக் கொடுக்கலாகாது. தருமம் விரதம் இவைகளை ஒருபிராமணனை முன்வைத்துக்கொள்ளாமல் நேராயவனுக்கு உபதேசிக்கப்படாது.

அக எந்தப்பிராமணன் சூத்திரனுக்கு நேராக தருமத்தையும் விரதத்தையும் உபதேசிக்கிறானே அவனந்தச் சூத்திரனோடுகூட அசம்விருதமென்னும் இருளில் மூழ்கிறான்.

அஉ. இரண்டு கைகளையுஞ் சேர்த்துக்கொண்டு தன்றலையைச் சொரியக் கூடாது. சாப்பிட்டுக் கைகால் சுத்திசெய்யாமல் தலையைப்

டதுகையாலுந் தொடக்கடாது. கோலிள்ளி திருத்தூர் போது தலை யன்றி ஸ்ரீராமஞ்செய்யக்கடாது.

அக. கோபத்தினால் ஓதுவான் கன்னியினாப்பிடித்திழைக்கவும் த லையி லடிக்கவுங்கடாது. இதனால் விடாபாசத்தில் பிலிளவ் கூர்க்கலை ப்பிடிக்க நினைந்தபின் ஓதுதினத்தின் ஸ்ரீராமஞ்செய்யக்கடாது பின்பு அப்பி ங்கரும் செய்யக்கடாது.

அச. சஷத்திரியவம்சத்தின் பிறவாத அரதன் கராய்க்காரன் தி லமர்த்தனஞ் செய்யவன் கன்ஞ்சுக்கனடக்கபவன் கோபத்தொழித்செ ய்பவன் இவர்களிடத்தில் தானம்வாங்குபடாது.

அரு. திலமர்த்தனஞ் செய்யவன் பத்துக்காரலிக்காரனுக்குச் சரியானவன் அவனிற் பத்துப்பங்கதிகம் கன்ஞ்சுவித்யவன் அவனிற் பத்துப்பங்கதிகம் வேரைத்தொழித்செய்யவன் அவனிற் பத்துப்பங் கதிகம் அரசன்

அசு. அரசன் பதினாயிரம் காரலிக்கடை விற்குந் கோலிள்ளி ர னுக்குச் சரியானவனுதலால் அவனிடத்தில் தானம்வாங்குபடாது மிக வுங் கொடுமையானது.

அச. பேராசையுள்ளவனுயர் கான்சு திரைக்கடைத்தவனாயும் சஷத்திரிய வம்சத்தில் பிறவாதவனாயும் திருத்தூர் அரனிடத்தில் ளவன் தானம்வாங்குகிறானே அவன் கொடுமையாலும் திருத்தூரு ரகங்களையும் முறையாக அடைவான்.

அஅ. தாமிரம் அந்ததாமிரம் மஹாகொளரகம் கொளரவம் ரகம் காலஞ்சுத்திரம் மஹாகரகம்.

அக. சஞ்சீவகம் மஹானிச்சி தபனம் சஞ்சிரதாபனம் சர்ஜா தம் காகோலம் குண்டலம் பூதிமிர்த்திகம்.

கூ. லோகசங்கு மிறஜீஷம் பந்தா சால்மீகதி அபிபத்திர வநம் லோகதாரகம் ஆக இருபத்தொன்று.

கூக. இவைகளை பறித்தவர்களையும் தருமசாஸ்திர வேதபுரா ணமுதலியவற்றை ஒதினவர்களையும் இருக்கிறபிராமணன் இம்மாத் திரத்திலும் மறுமையிலும் கடுகிடுப்பத்தினும் அந்தவாசனிடத்தில் த னம்வாங்குகிறதில்லை.

கூஉ. இரவில் நான்காவது யாமத்தில் விழித்துக்கொண்டு தருமம் பொருள் இவற்றைச் சம்பாதிக்கவேண்டிய மார்க்கத்தையும் அதனால் தனக்குவரும் சரீரப்பிரயாசையையும் நினைந்துப் பின்பு வேதாந்தத்தால் பரமாத்நுமாவைத் தியானிக்கவேண்டியது.

கூங. பின்பு எழுந்திருந்து மலமுத்திர விசர்ச்சனஞ் செய்து விதிப்படி சொசகத்தி செய்துகொண்டு மனதை வேறுவிடத்திற்கெழுத்தாமல் சாங்கிரதையுடன் காலசத்தியாவந்தனஞ்செய்து ஸாவகாசமாய் செபஞ்செய்யவேண்டியது.

கூச. ருஷிகள் சத்தியாவந்தனத்தை ஸாவகாசமாகச் செய்து அதனால் தீர்க்காயுளையும் ஞானத்தையும் இம்மையிலும் மறுமையிலும் புகழையும் பிரம்மத்தையும் அடைந்தார்கள்.

சிராவணவிதி.

கூரு. ஆவணி அல்லது புரட்டாசிமாதங்களில் தன்சூத்திரக்காரர் சொன்னவிதிப்படி பெளர்கமித்தியில், உபாகர்மஞ்செய்து சாங்கிரதையுடன் நாலரைமாதம்வரையில் வேதமோதக்கடவன்.

கூசு. தை அல்லது மாசிமாதத்தில் கிருஷ்ணப் பிரதமையில் பகற்பதினந்து நாழிகைக்குமுன்னர் ஊருக்குவளியில் வேதங்களுக்கு * உச்சர்ஜ்ஜகர்மம் செய்து ஒதுகிறத்தை நிறுத்தவேண்டியது.

கூஎ. இத்தப்படி உச்சர்ஜ்ஜகர்மஞ் செய்தபின்பு முன்றுநாள் அல்லது தொண்ணூறுநாழிகை அல்லது ஒருநாள்வரையில் ஒதாமலிருக்கவேண்டியது.

கூஅ. பின்பு சக்கிலபாஷத்தில் மந்திரபிராமணத்தையும் கிருஷ்ணபாஷத்தில் வேதத்தின் அங்கங்களையும் பரிசுத்தனாய் ஒதவேண்டியது.

அநத்தியயநம்.

கூக. வேதமோதும்போது எழுத்து சுரம் இவைகள்பிரிந்து தோற்றாமல் ஒதக்கடாது சூத்திரன் சம்பத்திவிருக்குப்போது ஒதக்

* உச்சர்ஜ்ஜகம் - என்பது வேதம் ஒதிநிறுத்துவதற்கு முன் செய்யத்தக்க ஓர்விரதம்.

கூடாது. விடியற்காலத்தில் வேதமோதி சூரியோசை மதுபடி நித்
ரைசெய்யப்போகாது.

க00. வேதமோதக்கடாக காலி குள் மிக் தியகம் திற்சேர்க்
காயத்திரியை காட்டாது. வேதமோதக்கடாக விவேதவேத மற்
ரத்தைந் கர்மாதிடன் வேதிட்டால் அடிக்கலாம்.

க01. வேதமோதக்கடாக காலி குள் மிக் தியகம் திற்சேர்க்
காயத்திரியை காட்டாது. வேதமோதக்கடாக விவேதவேத மற்
ரத்தைந் கர்மாதிடன் வேதிட்டால் அடிக்கலாம்.

க02. வருஷக்காலத்தில் இரவின் காலத்தில் கழிந்த படி க
தத்துடனே காற்றடிக்குவோது ம் காலில் அழகுடனே காற்றடி
கும்போதும் அகத்தியயகம்.

க03. மின்னல் இடி இயற்றாடல் மழைபொய்யும்போது
பெரிதாய் தூமகேது விழும்போதும் அகத்தக்காலத்துயக்கி மதுகாள்
தக்காலம்வரையில் அகத்தியயகமென் தூமதுவின் அறிவிராயம்.

க04. வேதமோதக்கடாக காலி குள் மிக் தியகம் திற்சேர்க்
காயத்திரியை காட்டாது. வேதமோதக்கடாக விவேதவேத மற்
ரத்தைந் கர்மாதிடன் வேதிட்டால் அடிக்கலாம்.

க05. எல்லாக்காலத்திலும் இடி விழா போதும் பூரிடுக்கு
போதும் நட்சத்திரம் விழும்போதும் மதுகாள் துவரையில் அகத்
யயகம்.

க06. காலசந்திவேளையில் மின்னலும் இடியும் திரியும் இரு
து மழைபெய்யாமற்போனால் அன்றாமத்தியானமாதிரியும் அகத்தி
யகம், அவைசாயுங்காலகேரிட்டால் ஒருகாள் அகத்தியயகம்.

க07. ஊரிசாவது பட்டணத்திலாவது தர்க்கத்தவாசனை யி
ந்தால் அது அடங்குறவனையில் புதிதாய் வேதமோதுறவர்களு
கும் ஒதினதைச் சொல்பவர்களுக்கும் அகத்தியயகம்.

க08. ஊரில் செத்தபிணமிருக்கும்போதும் பாரிசை குவிலி
கும்போதும் அழகைக்குரல் கேழ்க்கும்போதும் யாதோசிமித்தய
மஹாஜநங் கூடியிருக்கும்போதும் அகத்தியயகம்.

க09. தண்ணீரிருக்கும்போதும், அர்த்தாத்திரியிலும் ம
மல நிவர்த்தி செய்திருக்கும்போதும் எச்சதுட னிருக்கும்போது

சிரார்த்தத்திற்றன்னை வரித்திருக்கும்போதும் வேதத்தை மனதினாலும் நினைக்கலாகாது.

கக௦ நவசிரார்த்தம் வாங்கினபோதும் தந்தேசவரசனுக்குபிள்ளை பிறந்திருக்கிறபோதும் சந்திரசூரிய சிற ஹணம் பிடித்தபோதும் மூன்றுநாள் அநத்தியயனம்.

கக௧. ஏகாகஞ்சாப்பிட்ட பிராமணனுடைய தேசத்தில் அந்த எண்ணெய்வாசனை அக்னமுதலான பதார்த்தங்கள் ஜீரணமாதிறவரையில் அநத்தியயநம்.

கக௨. படுத் தக்கொண்டும் காலைநீட்டிக்கொண்டும் போகாசநமாயிருந்துகொண்டும் மாயிசம் சூகநாநம் இவைகளைப் புசித்தும் ஓதலாகாது.

கக௩. பனி மறைபெய்யும்போதும் பாணசப்தம் வீணாசப்தம் கேழ்க்கும்போதும் இரண்டினிசந்தி செம்மானகாலங்களிலும் அமாவாசை துர்த்தசி பெளர்நமி அஷ்டமிகளிலும் ஓதக்கூடாது.

கக௪. அமாவாசியிலே தினால் குருவையும் சதுர்த்தசி சீஷணையும் அஷ்டமி பெளர்நமி ஒதினவேதத்தையும் அழித்துப்போடும் ஆகையா லவைகளை நீக்கவேண்டியது.

கக௫ மண்மாரிபெய்யும்போதும் திக்குகளில் எறிகிறபோதும் குள்ளநரி நாய் கழுதை ஒண்டை இவைகளமும்போதும், வெகுயேப் பந்தியில் உட்கார்ந்திருக்கும்போதும், ஓதக்கூடாது.

கக௬ சுடுகாடு கிராமம் இவைகளின் சமீபத்திலும், தோழத்திலும், புணர்ச்சி காலத்தில்தரித்த வஸ்திரத்தைத் தரித்திருக்கும்போதும், பிராமணார்த்தம் சாப்பிட்டிருக்கும்போதும், ஓதக்கூடாது.

கக௭. பசு குதிரை வஸ்த்திரம் முதலியவற்றை பிராமணன்னை யினுற் றாகம்வாங்கினாலும் ஓதக்கூடாது, பிராமணனுக்குக் கையே வாயாகச் சொல்லப்படுகிறது.

கக௮. ஊரில் திருடன் அக்கிரமி இவைகளால் பயமுண்டாயிருக்கும்போதும், மற்ற எந்த ஆச்சரியங் காணப்பட்டிருந்தாலும், மரநாள் அதுவரையில் ஓதக்கூடாது.

கக௯. ஆவணி புரட்டாசிமாதத்தில் உபாகம்ம் ஆனபின்புதை மாசிமாதத்தில் உச்சர்ஜ்ஜநமானபின்பும் மூன்றுநாளும், மார்கழி

மாதமுதல் மூன்று விழைந்தனும் மிளிர்வும், நித்திரை ஆடி ஐய்ப்பு
தை இத்தமாதம் பிற்போதமும் ஓதலும் உடையதாயிற்று.

கஉ0. நித்திரை மாதம் வானம் மூன்று நித்திரை மூன்று மூன்று
மற்றும் பன்னிருநாடிகளும் வானம் இன்னவானை வந்திடுவானென்ற
நிலத்திற் பிள்ளைகொண்டிட்டு ஓதற்குடாது.

கஉ1. வாரிணுதி, ஆடிமாதம் நித்திரை, மாதம் மூன்று மூன்று
ம் சேனையின்புறத்திலும் மூன்று மாதம் மூன்று மூன்று மூன்று
த்தமை யுணர்வின் மூன்று மூன்று, மூன்று மூன்று மூன்று
வாந்திசெய்திடுவாய், மூன்று மூன்று மூன்று மூன்று, மூன்று மூன்று
ஓதக்கூடாது.

கஉ2. அந்நினை மூன்று மூன்று மூன்று மூன்று மூன்று
மலும், பெருங் பத்திரை மூன்று மூன்று, மூன்று மூன்று மூன்று
போதும், மூன்று மூன்று மூன்று மூன்று மூன்று, மூன்று மூன்று.

கஉ3. சாமவேதம் ஓதலுக்காக நித்திரை மூன்று மூன்று
ஐயுக்களை ஓதக்கூடாது மூன்று மூன்று மூன்று மூன்று மூன்று
ஆணவேதம் ஓதவியிடுவாய் அன்றி ஓதக்கூடாது.

கஉ4. இருக்குவேதம் தேவர்களை யுடைய மூன்று மூன்று
ரையும் சாமவேதம் மூன்று மூன்று மூன்று மூன்று மூன்று
அந்தச்சாமவேதமும் அபரிசுத்தமானது.

கஉ5. இத்தப்படி வேதத்தின் தேவதைகளை யறிந்த வித்திவ
ன்கள் நாடோறும் செய்யும் பிரம்மபெயர்தலை இருக்கு மூன்று
சாமம் இவற்றை கயிரமமாக ஓதுகிறார்கள். பின்னும் முன்னர் வேத
லட்சணங்களை யும் பின்னர் வேதத்தை யுடைய ஓதுகிறார்கள்.

கஉ6. பசுவனை பூனை நாய்ப்பாம்பு ஓனாக் களி இவைகளும்
ஓதுகிறவனுக்கும் உபாத்தியாயனுக்கும் மிகுந்தபொருள் ஒருநாள்
அநத்தியயநம்

கஉ7. அசுத்தமான இடம் தந்தேக அசுத்தி இவ்விரண்டை
யும் பெரிய அநத்தியயநமாக ஓதுகிறவன் எப்போதும் நிகர்க்கவேண்டியது.

பொதுவிதி.

கஉஅ. விரதாதுஷ்டாநமுக்ஷா பிரபாமணானவன் தன்மனை விருதுஸ்காநஞ் செய்திருந்தாலும் அநவாதி சதுர்த்தி அஷ்டமி பெளர்ணமி இத்தநாள்களில் புணரக்கூடாது.

கஉஆ. புதித்தரின் காரணமில்லி வேடிக்கையாய் ஸ்காநஞ்செய்யக்கூடாது வேறாவதி தலைமுழுமுடிக்கூடாது பிறப்பு பிறப்பு கிஹணம் இவையன்றிப் பாதிராத்திரியில் ஸ்காநஞ்செய்யக்கூடாது எப்போதும் கட்டி வஸ்திரத்தாடணம் ஜலத்தின் குணத்திரியாத குளமுதலியவற்றிலும் ஸ்காநஞ்செய்யக்கூடாது.

கஉB. தெய்வசிம்பர்கள் மாதாபிதா அநசன் விரதாதுஷ்டாநமுக்ஷாவன் ஆசாரியன் யாகத்தின் திவாஷிப்பற்றான் இவர்களுடைய உருவநிழலைதெரிந்து மிதிக்கவும் தாண்டவங்கூடாது.

கஉக. கடுமத்தியானத்திலும், அர்த்தநாத்திரியிலும், மாய்சத்தாடண் திரார்த்தத்தில் புதித்தரின்னும், இரண்டெத்திரியிலும், காற்சந்தியிலும் சாலயாகையம் பிற்சங்கூடாது.

கஉஉ. அலைப்பு ஸ்காநஞ்செய்கதலர், முத்திரமலம், உ. திரம் கோழை உமிழ்ந்ததாப்பூவர், வாத்தியெடுதாப்பட்டவை, இவையளவில் தெரிந்துபிற்சங்கூடாது.

கஉங. சத்துரு அவன்மத்திரிமுதலிய சிநேகிதாள் அகர்ம்மமுள்ளவன் திருடன் பிறன்மனைவி ஜுவர்களுடன் சிநேகஞ்செய்யக்கூடாது.

கஉஈ. இத்தவுலகத்தில் மனிதனுக்கு பிறன்மனைவியைப் புணர்தல்பால ஆயுளைக்குறைக்கும்படியான காரியங்கேழில்லை.

கஉஊ. சஷத்திரியன் சர்ப்பம் வெருசாஸ்த்திர மோதின பிராமணன் இவர்கள் தற்காலத்தில் இளைத்திருந்தாலும் சேஷமத்தைக்கோரினவன் அவர்களை யொருபோதும் அவமானஞ் செய்யக்கூடாது.

கஉஊ. மேற்சொன்னமூவரும் அவமானஞ்செய்யவனை சமயத்தில் நாசம்பண்ணிப் போடுவார்கள் ஆதலால் புத்தியுள்ளவன் அவர்களை யவமானஞ்செய்யக்கூடாது.

கூ௩. முன் தான்செய்த விபாயத்தலிபகரிவத்தால் தனக்கு நஷ்டப்படுகிட்டாலும் துதித்தீட்டாவிடவந்து தன்னைது மாவை நித்திர்க்கட்டாது. சாமளவும் விபாயத்தீட்டி உறுப்பிசெய்ய வேண்டும் இந்த சாய்ப்பு பற்றி அந்த விபாயம் வந்து வண்ணக் கூடாது.

கூ௪. தான் பார்த்ததையும், சிவப்பானதையும், சந்தியாய்ச்சொல்லவேண்டியதும் அறிதும் ஒரூவாய்தும் பிரியமாகவே சொல்லவேண்டியது சந்தியாய்க் கிந்தனையும் ஒரூவாய்தும் அறிந்தபானதையும், பிரியமாக கிந்தனையும் சந்தியாய்க்கையும், சொல்லவொண்ணாது இதுவேதத்திற் பவநகையான தாய்க்கிந்தனையும் சொல்லப்படுகின்றது.

கூ௫. அமங்கலம் விருந்தாலும் பார்த்தவென்றே முன்னஞ்சொல்லி பின்னர் அமங்கலத்தை வெளிவிக்க வேண்டியது. ஒரூவனேயும் வினாகச் சண்டைப்போடவும் வழக்காடவுக்கூடாது.

கூ௬. பொழுதுவிடியாம விருத்தியோடும், விபாழத்தால்பான பின்பும், உச்சியில் சூரியனிருக்குவோடும், தானொருவனாயும் இன்னொன்றை நறியப்படாதவ னுடனும், நுகரலுடனும், வழிகடக்கக்கூடாது.

கூ௭. கை, கால், கண், குறைத்தவர்கள் ஆதலித லுள்ளவர்கள் படியாதவர்கள், குழவர், குருபிகள், தரிசுதாரிகள், சகசாதிகள், இவர்களை அவர்களின் தோஷத்தைச் சொல்லிப் பரிசாகவே செய்யக்கூடாது.

கூ௮. புதித்தகை கத்திசெய்யாமல் பக பிராணன் அக்கிரி இவர்களை இடதுகையாலும் தொடப்பாது அகத்தனா விருக்கும் போது ஆகாயத்தில் சூரியசந்திர கஷத்திரங்களைப் பார்த்துக்கூடாது.

கூ௯. ஒருவேளை அகத்தனா விருக்கும்போது மேற்சொன்ன பசுமுதலியவற்றை தொட்டால் பரிசுத்தனாய் ஆசமனஞ்செய்து தன்கண், காது, தலை, முக்கு, காயி, இவ்வித்திரியங்களை தன்கையினால் ஜலத்தைத்தொட்டு துடைக்கவேண்டியது.

கூ௧௦. தனக்கு திரவுமுதலிய தொத்தரவில்லாதபோது தன்காதுமுதலான விந்திரியங்களையும், மயிர்களையும், இரகல்யஸ்தாசங்களையும், தொடக்கூடாது.

கசடு. இஷ்டசித்தியைக் கொடுக்கும்படியான கோரோசகமுதலியவற்றை எப்போதும் நினைவனாயும், சூருசேவை செய்கிறவனாயும் உள்ளும் புறமும் பரிசுத்தனாயும், திஷ்டத்திரியனாயும், ஜெபம் ஹோமம்முதலிய வைதீக காரியங்களில் சோம்பலில்லாதவனாயு மிருக்கவேண்டியது.

கச௯. மேற்கொள்ளப்படி யிருக்கிறவர்களுக்கு தெய்வத்தினாலும், மந்திரங்களினாலும், தீம் குகேரிடயாட்டயது.

கச௯. காலேயும் சந்தியாவந்தன காலப்போக மற்றகாலத்திலும் சோம்பலின்றி வேதத்தைவே ஒதவேண்டியது அதை யித்தப்பிராமணனுக்கு உயர்ந்த கருமமாகவும், மற்றவெல்லாம் இதற்குத் தாழ்ந்ததாகவும் சொல்லுகிறார்கள்.

கச௯. எப்போதும் வேதமோதுவதாலும், உள்ளும்புறமும் ஆசாரமா யிருப்பதினாலும், ஜெபம் தபஸ் செய்வதினாலும், பிராணிகளுக்கு ஹிம்சை செய்யாம லிருப்பதினாலும் முன்பிறப்பை நினைக்கும்படியான ஞானமுண்டாகின்றது.

கச௯. அப்படி முன்பிறப்பி னினைவுவந்ததானால் பின் னும்கருப்பவாச கேரிடாமலிருக்கும்பொருட்டு வேதத்தைவே ஒதுகிறான் அதனால் மோசனக்கருத்தையு மடைகிறான்.

கரு௦. பெளர்கமியிலும், அபாவாமியிலும், அநிஷ்ட நிவர்த்தியின்பொருட்டு சாஸித்திரி ஹோமத்தையும்கூட, சாந்தி ஹோமத்தையும்கூட, மார்கழி கிருஷ்ணாஷ்டமி கவடிகளில் மிதுர்க்களைக் குறித்து அஷ்டகா அர்வஷ்டகா பிரார்த்தனையும்கூட சோம்பலின்றிச் செய்யவேண்டியது.

கரு௧. தன்னுடைய ஆக்கிரகத்துக்கு தாரமாக மலமுத்திரம் பாதப்பிரசாஸகம் எச்சல்போதிதல் மனைவியுடன் புணர்தல் இவைகளைச் செய்யவேண்டியது.

கரு௨. மலநிவர்த்தி ஸ்காநஞ்செய்தல் பல்விளக்குதல் எண்ணெயிட்டிக் கொள்ளுதல் தேயபூசை இவைகளைப் பகல் பதினைந்து நாழிகைக்கு முன்னகம் செய்யவேண்டியது.

கருந. அபாயநிலைகளில் துன்பம் விளைந்தபொழுது தேவதாவின்கொண்டிருப்பவர்களுக்கு அபாயநிலைகளில் துன்பம் காரணமாக நிகழும் துன்பங்களை நிவர்த்தி செய்வது.

கருப. பெரியோர்கள், மூலம், சிவம், சூன், இவர்கள் தங்களிடமிருந்து தாங்கள் விதிவழிபாடுகளை மறந்து துன்பங்களை தவிர்த்துக் கொடுத்த அபாயநிலைகளில் துன்பங்களை நிவர்த்தி செய்வது. அபாயநிலைகளில் துன்பங்களை அபாயநிலைகளில் துன்பங்களை நிவர்த்தி செய்வது.

கருநி. சிவத்தினால், துன்பங்களை நிவர்த்தி செய்வது, பெரியோர்கள் எல்லாம் துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது, பெரியோர்களின் அபாயநிலைகளில் துன்பங்களை நிவர்த்தி செய்வது.

கருசு. கல்விமுறைகளில் துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது, அபாயநிலைகளில் துன்பங்களை நிவர்த்தி செய்வது, கல்விமுறைகளில் துன்பங்களை நிவர்த்தி செய்வது.

கருஎ. துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது.

கருஅ. எந்தெந்த நிலைகளில் துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது.

கருக. எந்த எந்த நிலைகளில் துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது.

கருஓ. ஒருவனுடைய துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது, துன்பங்களை நிவர்த்தி செய்வது.

க௬க. எந்தக்காரியத்தைச் செய்யும்போது தன்மநதுக்குக்களிப்புண்டாகுமோ அதைச் செய்யவேண்டியது. மற்றதை முயற்சியோடு விட்டுவிடவேண்டியது.

க௬உ. ஆசாரியன், வேதமோதுவித்த வுபாக்தியாயன்; தாய்தகப்பன், குரு பிராமணன், பசு, இருஷி, இவர்கள் தனக்கு விரோதஞ் செய்தாலும், தான் அவர்களுக்குவிரோதஞ்செய்யக்கூடாது.

க௬ஈ. தெய்வத்தை ஒப்புக்கொள்ளாமை வேதம், தெய்வம், இவைகளைத் தூஷித்தல், பகை, டம்பர், அகங்காரம், கோபம், கொடுமை இவைகளை நீக்கவேண்டியது.

க௬ச. ஒருவனையடிக்கிறேனென்று தடிமுதலிய ஆயுதங்களை உயரத்துக்கவும் அதன லடிக்கவுங்கூடாது. புத்திரன், சீஷன், மனைவி இவர்கள் அபராதஞ்செய்தால் அவர்களை கபிறு, பிரம்புமுதலிய கருவிகளாற் சிஹிக்கவேண்டியது.

க௬நி. துவிஜாதியானாலும், பிராமணனை அடிக்க வேண்டுமென்று ஆயுதத்தைக் கையினாற் றாக்கினால் நூறுவருஷம்வரையில் தாமிசிரமென்னு நரகத்தில் விழுகிறான்.

க௬ஊ. பிராமணனை செத்தைமுதலியவற்றால் தெரிந்து கோபங்கொண்டு அடித்தால் இருபத்தொரு ஜெநம் நாய்முதலிய பாபசாதியில் பிறக்கிறான்.

க௬எ. பிராமணன் தன்னோடு போர்க்களத்தில் சண்டைக்குவராமலிருக்கும்போது அவன்றேகத்தில் உதிரர்வரத்தக்க காயஞ்செய்தால் இறந்தபின் ஞானமில்லாதவனாய் பலபல துன்பங்களை யனுபவிக்கிறான்.

க௬அ. இவன் பிராமணன் தேகத்தில் உண்டுபண்ணின வுதிரம் பூமியில்விழுந்து எவ்வளவு புழுதியை கிரகிக்குமோ அவ்வளவுவருஷம்வரையில் இறந்தபின் அவனிரத்தத்தை நரகத்தில், நாய், நரிமுதலான ஜெந்துக்கள் சாப்பிடுகின்றன.

க௬க. ஆகையால் தெரிந்தவன் பிராமணனை ஒருபோதுமீ மானஞ் செய்யவும் செத்தை முதலானவற்று லடிக்கவும், இதை யுண்டுபண்ணவுங்கூடாது

கௌ௦. தருமநிலைமையுடைய, சிவந்தவர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும், சிவந்தவர்களை விடாமல் தருமநிலைமையுடைய, இவர்களைவிட மீளாமல் சிவந்தவர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும்.

கௌ௧. சிவந்தவர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும், சிவந்தவர்களை விடாமல் தருமநிலைமையுடைய, சிவந்தவர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும், சிவந்தவர்களை விடாமல் தருமநிலைமையுடைய, சிவந்தவர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும்.

கௌ௨. உலகத்தில் அந்நியர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும், சிவந்தவர்களை விடாமல் தருமநிலைமையுடைய, சிவந்தவர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும், சிவந்தவர்களை விடாமல் தருமநிலைமையுடைய, சிவந்தவர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும்.

கௌ௩. அந்நியர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும், சிவந்தவர்களை விடாமல் தருமநிலைமையுடைய, சிவந்தவர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும், சிவந்தவர்களை விடாமல் தருமநிலைமையுடைய, சிவந்தவர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும்.

கௌ௪. அந்நியர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும், சிவந்தவர்களை விடாமல் தருமநிலைமையுடைய, சிவந்தவர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும், சிவந்தவர்களை விடாமல் தருமநிலைமையுடைய, சிவந்தவர்களைப் பொருள்சம்பாதிக்கிறவரும்.

கௌ௫. சத்தியம், தருமம், கண்ணோட்டம், சென்னை, இவைகளில் பிரீதியை எப்போதும் தானும் வைக்கவேண்டியது. கண்ணோட்டம், மனைவி, வேலைக்காரர் இவர்களையும், அவைகளை உட்கொள்ளவேண்டியது. வாய், கை, வயறு, இவைகளை உட்கொள்ளவேண்டியது. அதாவது வாயடக்குதல் உண்ணாசொத்துதல், கையடக்கம் ஒருவரையும் பிடியாமலிருத்தல், வலிநடக்கல் கண்டதவை புரிக்க விரும்பாமை.

கௌ௬. எந்த அர்த்தமாயினும் தம்மவிரோதமாகவிரும்பாமல் அதுகளையும், சிவந்தவர்களை அசெனக்கியத்தைக் கொடுக்கும்படியான தருமத்தையும் உலகத்தாரால் சித்திக்கப்பட்டவைகளையும் சிவந்த

வேண்டியது அதாவது தீர்ப்பு செய்யாதிருந்துள்ளும் தீர்ப்புக்கான
 த்தில் செய்யும் புணர்ச்சியும் தீர்ப்புக்கான அல்லாதவர்களைத்
 பெரிய யிருக்கிறவன் அல்லாவிடாமலும் தான் உயிர் பிழைக்க
 லத்திற்கு அசொலாவிடாமல் தான் உயிர் பிழைக்கவேண்டியது தான்
 மார்த்தஞ் சொற்கள் உடையதாகும். சிந்திக்காமல் உடைய சிந்தனை
 வேண்டியது.

க.அ. மாயையாயினதொரு பொருளை மார்த்தஞ் சொற்கள் மார்த்த
 பல்லியத்தையும், பிரயோகமாயினதொரு பொருளை மார்த்தஞ் சொற்கள்
 யத்தையும், பிரதீகமாயினதொரு பொருளை மார்த்தஞ் சொற்கள்
 லியத்தையும், மொத்தமாயினதொரு பொருளை மார்த்தஞ் சொற்கள்
 குச்சாயினதொரு பொருளை மார்த்தஞ் சொற்கள் மார்த்தஞ் சொற்கள்
 த்தையும் அதிசயமாயினதொரு பொருளை மார்த்தஞ் சொற்கள் மார்த்தஞ் சொற்கள்

க.அ. ஒருசாதாரணமான விஷயத்தில் சாஸ்திரம் மலிந்தபா
 ய்ச் சொல்லியிருந்தால் அதில் தன் தகையான் மாட்டான் அல்லாத சம்ப
 தார்த்தமே அப்படியே தானும் உடைய வேண்டியது அல்லாத சம்ப
 பவனுக்குக் கெடுதலாயாட்டாது.

க.அ. தன்சொல்பாடுசொல்லுமாத்தரித்தவர்களுடைய தன்சொல்பாடு
 தன் ஆசாரியன் அப்பான் விருந்தாடி தன்னை மார்த்தஞ் சொற்கள்
 கிருவார் நோயாளி வயித்தியன் ஒருநி மார்த்தமே மார்த்தமே சாஸ்திரம்
 ருமகன்முதலிய பத்தக்கள் இவர்களுடைய.

க.அ. தாய் தகையான் உடறிந்தவன் மார்த்தமே சாஸ்திரம்
 பள்ளி மனை வி பெண் வேலைக்காரர் இவர்களுடைய சண்டைசெய்
 யக்கூடாது.

க.அ. மேற்சொன்ன ரித்தினிக்கு முதலானவர்களுடன் கிரி
 திக்காமலிருந்தால் தனக்கு அக்கியானகிர தமான பாயக்கன் பிரி
 து. இவர்கள்செய்த குற்றங்களை மன்னித்தால் மேற்சொல்லும் ம
 ணியலோசங்களைக் கிரகஸ்த்த னடைகருண்.

க.அ. ஆசாரியன் பிரயலோகத்திற்கும் தகையான் பிர
 லோகத்திற்கும், விருந்தாடி இந்நிரலோகத்திற்கும், ரித்தினிக்கு
 லோகத்துக்கும், யஜமான குருக்கள்.

கஅக. உடன்பிறந்தான் மறுபகன் இவர்கள் அப்சரலோகத்திற்கும், மருமகன்முதலிய பந்துக்கள் விஸ்வலோகத்திற்கும் மைத்துனன்முதலான சம்பந்திகள் மறுலோகத்திற்கும் தாயும் அம்மானும், பூலோகத்திற்கும், மறுபகனை விடுத்தார்கள்.

கஅச. குறியோர் சிறுவர் தன்னிதனாக இவர்கள் ஆகாமலோகத்திற்கு யஜமகனும்புள்ளன் சூரமகனான தன் சிந்தாயர் சூசாரியாயும் பின்னேயும் மனைவியும் தன்சீயாயும் சொல்லப்படுகிறார்கள்.

கஅரு. வேலோகம் தன்னிதனாகும், இவன் தன் தாயார் பாத்திரமாயும், இருக்கிறான் ஆகலாம், திரிசூலாற் பின்புசொல்பாட்டாலும் வருத்தமில்லிற் பொறுக்கவேண்டாமாம். இவர்களை வளக்களை யுபசரித்தால் சீர்திரிசூலன் லோகமகனோ மனைவியும்.

கஅஸ. வேதம் கல்வி தீவகம் தெரிந்திருந்தால் தானம்மாங்கு, தற்கு யோக்கியனாயித்தாலும் அடிக்கடி அதிலே மனம்வைக்கலாகாது அப்படி அதிலாகத் தானம்மாங்கினும் தீவகமீரம்மீதர சூக்கிரத்தில் அழிந்து போய்விடும்.

கஅள. அநியாயியினும் தன்மாமும்புருத்தபோதிலும் பொருள்களின் தருமாதருமங்களையும், இன்னபத்திரஞ்சொல்லி இன்னதேவதையின் பிரீதிக்காகக் கொடுக்கிறுமென்பதற்கு அநியாயம் தெரிந்தவன் தானம்மாங்கக்கடாது.

கஅழ. கவர்னம் பூமி நுழைபக அக்கம் வஸ்ததிரம் என னு ரெய் இவைகளை கல்வியில்லாதவன் தானம்மாங்கினும் மனங்கடட்டையில் தெருப்பு வீழ்த்தாத் போல் சாய்பனகிற் போய்விடுகினும் மறுபடி மாதுடஜகமே யவனுக்கிது

கஅஊ. அப்படி கல்வியில்லாதவன் தானம்மாங்கினும் கவர்ன தானம், ஆயுளையும், அக்கம் பூமி பக இவைகள் சீர்தகையும், குற்றை கண்ணையும், வஸ்ததிரம், கோலையும், ரெய், தேவகையும், என னு, சந்ததியையும், அழித்துவிடுகிறது.

80. கல்வியில்லாமனும், தவஞ்செய்யாமலும், இருக்கிறவன் கவதில் ஆசைவைத்தால் அவன் அந்தத் தானம்மாங்கின னீரில் கற்குணியாற் போக யதனித தவன் போ

ககக. ஆகையால் கல்வியில்லாதவன் அந்தத்தானம் வாங்குகிறத்திலும் பயப்படவேண்டியது. அங்கச்சொற்பதானம் வாங்கினாலும் சேற்றிலகப்பட்ட பகவைப்போலத் துன்பப்படுகின்.

ககக. தருமமறிந்தவன் பூனைப்போல் குழந்தையானுக்கும் கொக்குப்போல் ஹிம்சையொன்றையே விருப்பமுடையானுக்கும் தண்ணீரும் கொடுக்கலாகாது. வேதமோதாவதுக்குத் தானங்கொடுக்கவும் கூடாது.

ககக. இந்தமுன்றுபேர்களுக்கும் தானியாயமாய் சம்பாதித்தபொருளைக் கொடுத்தாலும் கொடுத்தவனுக்கு உடனே தீங்குண்டாடாது வாங்கினவர்களுக்கு இறந்தபின் தீங்குண்டாகும்.

ககக. கற்கீருணியால் ஆற்றற்கடக்க யத்தரித்தவன் எப்படியத்தோணியோடு அழிந்துபோவானினை அப்படியே முடனுக்குத்தானங்கொடுத்தவன் அம்முடனே அழிந்துபோவான்.

ககக. தருமஞ்செய்கிறதா யெங்குஞ் சொல்லிக்கொண்டிருந்து சம்பாதித்து குட்பலைக் கண்டபோது மாத்திரம் தருமஞ்செய்கிறப்போல் பாவினைசெய்கிறவன் பிறன்பொருளி லாசைகொண்டவன், சூதன், டம்பாசாரி, பூனைச்சூதன், காதுகன், பிறனதுநர்குணத்தைக்கேட்கச் செயாதவன்.

ககக. கீழ்ப்பார்வையுள்ளவன், கொடுமையுள்ளவன், பிறன்காரியத்தைக் கெடுத்துத் தன்காரியத்தைச் சாதிக்கிறவன், ஏமாற்றுகிறவன் மேலுக்குமாத்திரம் வணக்கமுள்ளவன் கொக்குச்சூதன் இவர்களுக்கும் தானங்கொடுக்கக்கூடாது.

ககக. கொக்குச்சூதன், பூனைச்சூதன், இவர்கள் அந்ததாமிசிரம் என்னுநரகத்தில் அந்தப்பாபகர்மத்தினால் மூழ்கிறார்கள்.

ககக. பாபஞ்செய்தவன் தர்மஞ்செய்கிறப்போல் பிராஜாபத்திய விரதமுதலான பிராயச்சித்தஞ்செய்து கொள்ளக்கூடாது. ஸ்திரி சூத்திரன் இவர்களிடத்தில் தருமத்துக்காக இதைச் செய்கிறேனென்று டம்பமாகச் சொல்லிக்கொள்ளக்கூடாது. இன்னபாபம்போகிறத்துக்காக இதைச் செய்கிறேனென்றே சொல்லவேண்டியது.

ககக. இன்னம் இவரையொத்த கபடாசாரமுள்ள அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் பெரியோர்களால் நிந்திக்கப்படுகிறார்

கள் கபடமாதச்செய்த பிராயச்சித்தமும் தூய்மைதான் சேர்த்து விடுகின்றது.

உா. கிரகஸ்தனா யி ந்யபவன் பிராயச்சித்தமாயினான் வேடம்பூண்டு பிஷாசுபிபித்தான் அனை அந்தம் பிராயச்சித்தமணவருக்கு நேரிடும் பயத்தவதபடைதேவன் இரத்தின் சேய்நீரகலான பணிசா தியிலும் பிரயச்சித்தன்.

உ௦க. ஒருவன் வெட்டின தூய்மையில் ஒரு சேய்நீர் ஸ்காந்திசெய்யக்கூடாது. செய்தால் இவன் ஸ்காந்திசெய்ய தூய்மைவெட்டினவனுக்கும், அவையையும் இவனுக்குச் செய்தால் ஆறு ஆறு தூய்மைவெட்டினவல்லாவிட்டால் அப்போது அந்தத் தூய்மையில் ஐந்தாவது வெட்டித் துவெளியிற் போட்டுவிட்டு ஸ்காந்திசெய்யவேண்டியது.

உ௦உ. வாகனம் பரிசுடை ஆசனம் கிணறு போட்டால் மீது இவைகளை, உடையவன் அனுபவிக்காது அதுபவிக்காது உடையவன்பாவத்தில் நாலிலொன்றை வாங்கிப் போட்டுக் கொடுக்க.

உ௦ங. ஆறு புண்ணியத்திற்கும் தடாகம் * கர்த்தம் ஒடைபடு இவைகளில் ஸ்காந்திசெய்யவேண்டியது.

உ௦ச. தெரிந்தவன் யமங்களை எப்பொழுதும் அடையவேண்டியது. நியமங்களை யெல்லாம் திகந்தோறும் அவயிமம் அடையவேண்டியதில்லை யமங்களைத் தினந்தோறு மடையாவிட்டாலும் தீயமங்களை முழுதும் விட்டுவிட்டாலும், அழிந்து போய்விடுவான், யமாவது பிரமசரியம் தயை பொறுமை தியானம் சத்தியம் சரியாசி நத்தல் ஹிம்சை செய்யாமை திருடாமை எல்லோருக்கும் பிரியஞ்சி நத்தலை இந்திரிய நிக்கிரகஞ் செய்கை ஆகாத்து நியமாவது, ஸ்காந்தம் மௌனம் உபவாசம் தேவபூசை வேதாத்தியாகம் புணராமை குரு சிசுருஷை பரிசுத்தம் கோபமில்லாமை ஜாக்விதை ஆக பத்து.

உ௦ரு. வேதமோதினவர் சேர்க்கிருக்காத எக்விபத்திலும், ஊர் புரோகிதன் ஸ்திரி பேடி இவர்கள் செய்யும் யாகத்திலும், பிராமணனொருபோதும் புசிக்கக்கூடாது.

* கர்த்தம் என்பது எண்ணூபிரம் விற்கடை சினத்தாக்குக் குறைந்தது.

உ௦௭. இவர்கள் யாஞ்செய்தால் பெரியோர்களுக்குத் துன்ப முர், தேவர்களுக்கு விபேதமும் கேரிகெரபடியால் அந்த எக்கியத்தில் புசித்தலை நீக்கவேண்டியது.

உ௦௮. மதுப்பிடித்தவன் கோபமுள்ளவன் கோயாளி இவர்களின் அந்நம் மயிர் புழு இவைகள் விழுந்த அந்நம் வேணுமென்று காலாள்மிதித்த அந்நம்.

உ௦௮. சிகஹத்தி செய்தவன் முதலான பாடிகள் பார்த்த அந்நம் மாதவிடா யானவருக்குப் போட்டு மிகுந்த அந்நம் காக்கை நாய் இவைகள் திண்டி வைக்கம்.

உ௦௯. பகவினால் மோரப்பட்டவந்நம் தர்மத்திற்காக நேர்ந்தவர்களுக்குச் சத்திரத்திற் போடப்பட்டவந்நம் வெகு சாமாநிய ஜநங்களைக் கூட்டிப் போடுந்நம் வேறியின் அந்நம் பெரியோர்களுக்கு இஷ்டமாகாத அந்நம்.

உ௧௦. திருடன் பாடகன் இவர்களினந்நம் தைச்சனந்நம் வட்டியினால் பிழைக்கிறவன் திசைதன் திருபணன் விலங்குக்காரன் அல்லது காவலில் வைக்கப்பட்டவன் இவர்களினந்நம்.

உ௧௧. பஞ்சாஹாபாதகன் பேடி குடிசைக்காரி டம்பாசாரி இவர்களினந்நம் முறிந்துபோன பால் தவிர முதலானவை பழையது குத்திரானுந்நட்டு மிகுந்தவந்நம்.

உ௧௨. மயித்தியான் மோட்டைக்காரன் கொடுமையுள்ளவன் எச்சற்பொறுக்கி அதுமீலாமசாதியன் அல்லது அரசன் இவர்களின் அந்நம் பிரசவித்தவன் சொளக்கியத்துக்காகச் செய்கிற அந்நம் சாப்பிடும்போது பந்துயில் ஒருவன் எழுந்திருந்தபின் போடப்படும். அந்நம் தீட்டுக்காரன் அந்நம்.

உ௧௩. மரியாதையின்றிப் போடப்படும் அந்நம் நைவேத்தியஞ்செய்யப்படாத அந்நம் காரணமின்றிச் சமையல் செய்யப்பட்ட மாம்சம், கணவன் பிள்ளை மிவர்களில்லாத ஸ்திரியினந்நம், சத்துருவினந்நம், பட்டணத்தில் சமைத்தவந்நம், பதிதன் அந்நம், தும்மின வெச்சற்பட்ட வந்நம்.

உ௧௪. கோளன், பொய்சாட்சிசொல்பவன். எக்கியபலன் முநிலான புண்ணியத்தை விற்பவன் நட்டுவன் தோணிக்காரன் செய்நன் றிமறந்தவன் இவர்களின் அந்நம்

உக௬. சருபான் சிவப்பாபன் அந்தரம் அப்பான் சிவப்புவ
லைசெய்ப்பான் சத்திரத்தலான ஆயுசுள்ளிப்பான் இவர்களின் அங்கம்

உக௭. வேட்டைப்பாத்திரத்தாரக கல்வாழ்ச்சியான் கன்விற்
பவன் வண்ணன் குணியூர் சாபாதிப்பான் சத்திரன் கள்ளபு
ருஷனை யுடைத்தான வானுயர் சதா இவர்களின் அங்கம்.

உக௮. அத்தம் கள்ளபுருஷனை சத்திரத்தாரக அகலிவ லிப்பினைவ
த்திருப்பவன் விரிப்பிடுப்பாப்பான் இவ்வத்திரிப்பினவான் இவர்களி
ன் அங்கம் தன்மன அக்குப் பகிவா தலான இவ்வாதிவாய்வாய் புசித்
தக்கடாது.

உக௯. அப்பாடி அத்தவககல்வாய் புத்திரன் அபரணக்கர்தே
ஜசையம், சூத்திரணக்கர் சிவமத்தேஜசையம், தம்பலான் அங்கம் ஆயு
னையும் சக்கிரியன் அங்கம் சித்திரையம்.

உக௧௦. சமைவால்செய்ப்பவன் அங்கம் பத்திரணையும் வண்ணன்
அங்கம் பலத்தையும் சாபாதிப்பாய் பலவீரணன் புசித்தும் அங்க
மும், வேதியின் அங்கமும் கல்விவாத்திரையும் அழித்தது.

உக௧௧. வயித்தியன் அங்கம் சவாதினார் சாப்பிட்ட தோஷத்த
யும், குடிசைக்காரியின் அங்கம் சீதனார் சாப்பிட்ட தோஷத்த
யும், வட்டியினூற்பிழைத்திரவன் அங்கம் விலக்கையாச் சாப்பிட்ட
தோஷத்தையும் ஆயுசும் விற்பவன் அங்கம் சீதனாழித்தலான மலத்
தைச்சாப்பிட்ட தோஷத்தையும் உண்டிப்பண்ணுத்தது.

உக௧௨. இவர்களைவிட முன்சீசரல்லப்பட்ட மத்தவர்களின் அந்
நத்தைச் சாப்பிட்டவர்களுக்கு தோல் சூழாயு மலிர் இவையகளைச்
சாப்பிட்டதோஷ முண்டாகிறித்தன்று பெரிபோர்கள் செல்லுவி
றர்கள்.

உக௧௩. ஆசையால் இவர்களில் ஒருவரக்கதை தெரியாமற்சா
ப்பிட்டாலும், முன்றா ரூபவாசமிருக்க வேண்டியது தெரிந்து
முன்சொன்ன அந்நத்தையும் ரேதக மலம் முத்திரம் இவையகையும்
சாப்பிட்டால் ஒரு சிருச்சிரவிரதத்தை யனுஷ்டிக்கவேண்டியது.

உக௧௪. சிரார்த்தம் பஞ்சமஹா எக்கியம் முதலியவிக்ஷைநூற்
திரன் அந்நத்தைப் புசிக்கக்கடாது. தனக்கு வேறுபிழைப்பில்லாவி

ட்டால் அவனித்தி லொருநாளேக்குப் போதுமான வரிசையை வாங்கிக்கொள்ளலாம்.

உஉச. வேதவேதனைவன் கிருபணனாயும் அதிகமாகத் தானங்கொடுப்பவன் வட்டியினைப் பிழைக்கிறவனாகியும் இருக்கிறவிஷயத்தில் தேவர்கள் விபரணை செய்து இருவாங்கமும சரியானதோஷமுள்ளதென்று ஏற்பாடுசெய்தார்கள்.

உஉரு. அப்போது பிரமன் தேவர்களின் சமீபத்தில்வந்து ஓர் தேவர்களை அங்கிரண்டற்கமும், பேதமுள்ளதேதவிர சரியானதன்று எனென்றால் அதிகமாக தானங்கொடுப்பவன் கிரத்தையோடு கொடுக்கிறான். மற்றொருவன் கிரத்தையில்லாமற் கொடுக்கிறான். ஆதலால் கிரத்தையோடு கொடுப்பதே யுயர்ந்தது என்றுசொன்னார்.

உஉ௩. தினந்தீதாறுய் யாகஞ்செய்தாலும், குளம்வெட்டுதல் முதலிய தர்மஞ்செய்தாலும், நியாயமாகச் சம்பாதித்த பொருளால் அன்புடன்செய்தால் அங்கிரண்டுஞ் செய்தவனுக்கு மறுமையில் அழிவற்ற செளக்கியத்தைக் கொடுக்கும்.

உஉ௪. தாநஞ்செய்தாலும், முன்சொன்ன விரண்டு தருமஞ் செய்தாலும் மகக்களிப்போடு நல்லவிடத்திலும் நல்லபாத்திரத்திலும் செய்யவேண்டியது.

உஉ௫. யாவாவதொருவன் அபாத்திரனா யிருந்தாலும் அவன் தன்னை யாகித்தால் பொருமையின்றி அவனுக்கும் அந்நங்கொடுக்க வேண்டியது. அதனாற் பாபநேரிட்டாலும் அதைச் சர்ப்பாத்திரத்தில் செய்கிற தாநர்க்கீக்கினிடும்.

தாநப்பிரசம்சை.

உஉ௬. தண்ணீர் கொடுத்தவன் இப்பசிதாகம் வருத்தாத சர்தோஷத்தையும் அந்நங்கொடுத்தவன் அழிவற்றசுகத்தையும் திலதாநஞ்செய்தவன் இஷட்டமான பிள்ளையையும் தீபதாநஞ் செய்தவன் உயர்ந்த ஞானக்கண்ணையும்.

உஉ௭. பூமிதானஞ்செய்தவன் இப்பூமியினரசாட்சியும் சுவர்ணதானஞ்செய்தவன் தீர்க்காயுளையும் கிரகதானஞ்செய்தவன் உயர்ந்த வீடுகளையும் வெள்ளிதானஞ்செய்தவன் உயர்ந்த அழகையும்.

உருக. வஸ்திரதானஞ் செய்வான் சந்திரவேதந்ததாய் அச
வதானஞ்செய்தவன் அநவநிதேவியைந்ததாய் விநாயகானஞ்
செய்தவன் குறைவற்றவையதாய் விநாயகஞ்செய்தவன் சூரிய
லோகத்தையும்.

உருஉ. வாகனம் பரிசீலக இவையனைந்திவந்தவன் குணமுள்
ளமனைவியையும், அபயந்தானம் செய்கிறவன் ஜகதிரகதையும்
தாரியங்கொடுத்தவன் அழிவற்ற செவகந்ததாய் விநாயகிவா
நத்தைக் கொடுத்தவன் பிரயாசாய்செய்ததாய் அனாதாவன்.

உருஉ. ஜலம்-அக்கம்-பகதாய் வஸ்திரம் எவ்வறு வகவர்கம்
செய்-இந்தத்தாகங்களைவிட-பிரயாசாய்செய்தவன் உவந்தது.

உருச. ஆனால் இவ்வாகநினைவு எவையெதைக்கதிக்கொண்
டு எந்த எந்தக் தாகம் கொடுக்கிறதோ அதையதைக் கொண்டாடப்
பட்டவனாய் அந்தஎண்ணத்தோடு அநவநிதேவன்.

உருரு. எவன் மரியாதையோடு தானஞ் செய்கிறதோ எவன் அ
தைவாங்குகிறதோ இவ்விருவரும் அவர்களுடையவாண்டிருவர்கள் பிரத
தையில்லாமல் கொடுக்கிறவனாய் அவைவாங்குகிறவனாய் உவந்ததை
யடைகிறார்கள்.

உருசு. கடிநமானதவஞ் செய்வோவென்று சொற்க்கடைபாக்க
டாது. யாகஞ்செய்தபின்பு பொய்சொல்லுகடாது பிராமணர்களை
ல் துன்பப்பட்டிருந்தபோதிலும் அவர்களையவாங்கஞ் செய்வக்கடா
து தான் தாகங்கொடுத்ததைப் பிறநக்குச் சொல்லக்கடாது.

உருஎ. யாகம் - பொய்சொல்லுதலினாலும், தவம்-சொந்தவினா
லும், ஆயுள்-பிராமண அவமாகத்தினாலும் தாகங்கொடுத்தது பிற
னோடு சொல்லுதலினாலும், அழிந்துபோய்விடுகிறது

உருஅ. பரலோக சாதகமானதருமத்தைக் கொஞ்சக்கொஞ்ச
மாக ஒருவரையும் பீடியாமல் செல்லுமுதலானவை புத்தையுண்டு
பண்ணுகிறதுபோலச் சம்பாதிக்கவேண்டியது.

உருகூ. தகப்பன்-தாய்-பிள்ளை-பெண்சாதி-பங்காளி-இவர்களை
ல்லாம் பரலோகத்துக்குச்சகாயமாக வரமாட்டார்கள் தருமமொன்
றே சகாயமாகவரும்.

உருஊ. ஜெந்து பிறக்கும்போது தான் ஒன்றுகவே பிறக்கிறது
இறக்கும் போதும் தான் ஒன்றுகவே பிறக்கிறது புண்ணிய பாவந்

தையும் தான் ஒன்றாகவேயதுபவிக்கிறது. தாய்முதலானவர்களுது சுக துக்கம் இவனுக்குவரமாட்டாது.

உசக. பூமியில் இவனிற்றந்தபின்பு விறகு-மண்கட்டி-இவைகள் போன்ற இவன்சரீரத்தை விட்டுவிட்டு இவன் பந்துக்க ளெல்லாம் போய்விடுகிறார்கள் தருமமாத்திரம் அவனையப்போதும் அதுசரிக்கிறது

உசஉ. ஆகையால் தருமத்தினாலேநரகாதி துக்கங்களைத்தாண்டு கிறபடியால் அந்தத்தருமத்தைத் தனக்குச் சகாயத்துக்காக நாடோ றுங் கொஞ்சகொஞ்சமாகச் செய்பவேண்டியது.

உசந. தருமத்தைவிடாமற் செய்கிறவனையும் ஒருவேளைப்பாப ம் நேரிட்டாலும் அதை பிராஜாபத்தியாதி விரதங்களாலே போக்கடி க்கிறவனையும் இருக்கிறபுருஷனை அந்தத்தருமானது ஒளியுள்ளதே கத்தோடு பரலோகத்தை யுடைவிக்கின்றது.

உசச. தன்குலத்திற்குப் புகழைத்தேடவேண்டுமானால்வேதம் தவம்-இவைகளினாலே உயர்ந்தவரோடு விவாகமுதலிய சம்பந்தஞ் செய்பவேண்டியது. தாழ்ந்தவர்களை நீக்கவேண்டியது.

உசரு. பிராமணன்வேதத்தினாலுயர்ந்தவர்களிடத்தில் சகவாச ம்பண்ணிக்கொண்டும் நநர்களுடன் சகவாசஞ்செய்யாமலு மிருந்தால் சிரோஷ்டத்தன்மையை யடைவான். இல்லாவிட்டால் சூத்திரனுக்குச் சரியாவான்.

உசசு. எத்தனித்த காரியத்தை முகிக்கிறவனையும் சாந்தனையும் சுகதுக்கத்தைப் பொறுக்கிறவனையும் துஷ்ட்டசகவாசம் ஹிம்சை இ வைகளைச் செய்யாதவனையும் இருந்தால் அவன் தவமில்லாமலே இந்திரியநிகரகத்தினாலும் கொடையினாலும் சவர்க்காதிலோகங்களை அடைவான்.

உசஎ. விறகு-ஜலம்-கிழங்கு-பழம் அந்நம்-தேன்-அபையஸ்த் தாநம் இவைமுதலானவை தான்யாசிக்காமல்வந்தால் பதிதர்கள்நீங்க லாக மற்றயா ரிடத்திலும் வாங்கிக்கொள்ளலாம்.

உசஅ. தான் நேராகவாவது. ஒருவரைக்கொண்டாவது, கேழ் க்காமலிருக்கும்போது தானிருக்குமிடத்திற்கு கொணர்ந்து ஸங்கல் பபூர்வகமாக கொடுக்கிறேனென்றுசொல்லாமல் கொடுக்கப்படுகிறசவ ர்நமுதலானவை பதிதர் நீங்கலாக மற்றபாபிகளிடத்திலும் வாங்கலா மென்று பிரமன் அபிப்பிராயப்படுகிறார்.

உரு. ஆகையால் எவன்படி வந்த தாழ்வாத வாக்களில்லை யோ அவன்செய்யுள் திராத்தத்தனதம் திதர்க்கள் பதினைந்துவரு டம்வரையில் புகிக்குறில்லை அவன்செய்யுள் விவாபங்களை அக்கிரி யும் வகிக்குறவில்லை.

உரு. கர்ப்பமுதலிய வாசகநிலைமையினைத்தருப் பை-ஜலம்-புஷ்பம்-அரதம்-தாரி-அவன்-அகி-பின்-பால்-மார்ஸ ம்-கறியமுது இவைகள் வகுவினைத்தம் திதர்க்களாகு.

உரு. பரிபிணம் துன்பப்படுதே தாய் தகப்பன் தரு வேலை க்காரர் இவர்களைக் காப்பாற்றுகிறவரையும், தைவ் அதிவி இவர்களை ப்பூசிக்கிறவனாயும் இருக்கிறவன் மாரிடத்திலும் தாகவாய்களாம் அவைகளால் தான் ஜீவிக்கக்கூடாது.

உரு. தாய் தகப்பன் இவர்கள்முதலானவர்கள் இரந்துபோ னாலும், அல்லது தான் வேறுவிருந்தாலும், கல்லவர்களிடத்துத்தா நம்வாங்குத் தான் ஜீவிக்கவேண்டியது.

உரு. தலைபிரிகிறவன் தன் குலத்தில் தான் துதிதாட்டி வள ழியஞ்செய்கிறவன் தன் இடையன், வேலைக்காரன், தன் அம்பட்டன் தன்னைக் காப்பாற்றவேண்டுமென்று அகித்தவன் இவர்களுக்கும் தன் லீட்டிலிருந்து, அக்கம்போடலாம்.

உரு. ஒருவனைப் பொருவன்வந்து அகிக்குறிப்போது தன்வரு பம் தான்செய்கிறவேலை, தன் கோரிக்கை இவைகளெல்லாம் மன்னம யாக அவனிடத்திற்சொல்லி தன்னாக்கமாவையும் அவனுக்கு ஒப்புவி க்கவேண்டியது.

உரு. தான் ஒருகுலமாலிருக்கும்போது எவன் தன்னைமறை த்து மற்றொருமாதிரியாக பெரிதோர்களிடத்துச் சொல்லுகிறானு அவன் ஆதமத்தரோகஞ்செய்தபடியால் திருடனைக்காட்டிலும் அதி கபாபியென்று உலகத்திற்சொல்லப்படுவான்.

உரு. சதலிச்சயமும் வாயினுலேபிறக்கிறது, மக்திரசப்த ந்களெல்லாம் வாயிலிருந்தேயுண்டாகிறது, ஆகையால் அந்தவாக்கை யெவன் திருடுகிறானு அவன் எல்லாவற்றையும் திருடினவனுக்குள்.

உரு. பின்பு வேதமோதல் பிள்ளையுன்பெண்ணுதல்சாக்யஞ் செய்தல் இவைகளால் மஹரிஷிகள் பிதூர்க்கள் தேவர்கள் இவர்களி

வகடனைத்திற்றுப் பிள்ளையினிடத்தில் சகல சூதிர்ப்பாரததையும் வைத்துவிட்டு தான் பொதுமாக சந்தியாகியபோல வென்றிலும் பற்றில்லாதவனாக இருக்கவேண்டியது.

உரு. இரண்டாவது விடத்தில் இருந்துபெயர்ந்து ஒருவனாக தன்னுத்தயா கடைத்தேரத்தக்கப்பரியத்தை நீனைக்கவேண்டியது. அப்படி யோரியாய்த்தியாகியிருப்பினால் வெளவாகத்ததை கடை யிருன்.

உரு. கிரகஸ்தாயிரத்திலிருந்து விப்பி லுடைப பழைய யான விருத்தியும் சந்தியாகிய விருத்தியான விந்தாநவ்டாகமுள் ளவனிட தருமமும் இதுவனாய்க்கொல்லப்பட்டது.

உரு. இப்போதுசொல்லியாக ஆசபத்தோடு தீனித்துக் கொ ண்டி வேதசாஸ்திரம் உதகிற விப்பின் நித்தியாகிய நவ்டாகத்தால் எப்போதும் பாயில்லாதவனும் பிம்பயிலாகத்தில் கொண்டாடப் படுகிறான்.

கான் காவது அத்தியாயம் முற்றிற்று.
ஆக-அத்தியாயம்-சந்தியாகியலாகம்-கூடா.

இந்தாலது

அத்தியாயம்.

மஹர்ஷிகளின்வினா.

1. இந்தப்படி சொல்லப்பட்ட கிரக நவ்டாகமுள்ள கிரக ஸ்த்ததருமத்தைக்கேட்டு அந்தருஷிகள் கற்பகந்தரத்தில் அக்கிரிபி ன்புத்திரான அந்தப் பிருகுமஹாமுரிவணப் பார்த்து ஒரு வசனஞ் சொல்லுகிறார்கள்.

2. எல்லாச் சந்தேகத்தையும் தெளிவிக்கத்தக்க ஞானமுள்ள ஓப்கவாய் தன்றன் தருமங்களை அதுஷ்டித்துக்கொண்டிருக்கிற விப் பிரர்களின் தருமமானது விதிப்படி சொல்லப்பட்டது. வேதசாஸ் திரமோதினவர்களுக்கு எப்படி தர்மரணமுண்டாகிறதையா.

வினாவிடை.

ங. இந்தப் பிரகாரம் கெழ்க்கப்பட்டும், தர்மபாத்தபாவாயும் இந்தக்கற்பத்தில் மயலின்புத்திரானாபிநுந்திர அந்தப் பிடு நூணாயு டியானவர் பிராமணாதிக்களை அபயமிர்த்தியு கொள்ளுகக் கொல்லுகிற தோ அதைச்சொல்லுகிறேன் கேளுங்கள்.

ச. வேதமோதாவையாலும், தன் ஆராமத்த விநியதினாலும் சக்தியிருக்கும்போது செய்யவேண்டிய புராணாதிக்கர்களை சோம்ப லினால்விடுவதினாலும், சாப்பிடத்தக்காததைச் சாப்பிடுவதினாலும் விப் பிராணை அபமிர்த்தியு கொல்லுகிறது.

சாப்பிடத்தக்காதவை.

ரு. முள்ளங்கி முருங்கை வெங்காயம் மரத்திலும், யூதிலும் உண்டான காளான் அகத்தமான விடக்கதி லுண்டான பதார்த்தங்கள் இவைகள் துவிஜர்களுக்குப் பரிசுத்தகாதவைகள்.

சு. மரத்தில் சாமாயும், வெட்டி விடுவது, உண்டானசெய்தப் புமெழுகு உள்ளிப்பூண்டு சீர்பால் அதவந்திரி இவைகளை முயற்சியுடன் விடவேண்டியது.

எ. தேவதைகளைக் குறிபாமல் தன்னிடத்திற்காகச் செய்த வ ள்ளந்நம், பாயசம், வடை, யாகமின்றி மந்திரமில்லாமற் சொல்லப்ப ட்டஜெந்துக்களின்மாம்ஸம் தேவதைக்கு வைவேத்தியைச் செய்யப் படாத அந்நம்? ஹவிசு.

அ. கன்றுபோட்டு பத்துநாளாகாத பசு, ஆடு, எருமை, இவைக ளுடையவும், ஒட்டகம், ஒற்றைக்குளம்புள்ள குதளை முதலானவை புணரும்பருவத்தையுடைய பசு இவைளுடையவும்.

கூ. செம்மறியாடு-சினப்பசு-கன்றுசெத்தபசு, ஸ்த்திரி, நாட் டெருமை, நீங்கலாக மற்றயிருகம், இவைகளின்பாலும் புனித்துப்போ னபால், இவைகளை துவிஜாதிகள் முயற்சியோடு நீக்கவேண்டியது.

க0. புளிச்சப்போன பதார்த்தங்களுக்குள் தயிரும் அதில்நி ன் றுண்டான வெண்ணெயும் ஜலசம்பந்தத்தால் புனித்தபழம், விழக்கு புஷ்பம். இவ்வித ஊறுகாய்களும் சாப்பிடத்தக்கது.

? ஹவிசு என்பது ஹோமத்திற்காகச்செய்த புரோடாசம் முதலிய.

கக. அரிசி, மாம்ஸம், இவைகளைச் சாப்பிடுகிறபக்தி ஊரில்வசிக்
கிற புருமுதலியபட்சி ஒற்றைக்குளம்புள்ள மிருகங்களில் சாப்பிடத்
தகாதென்று சொல்லப்பட்டவைகள் டிட்டிபம்.

கஉ. ஊர்க்குருவி, நீர்க்காக்காய், அன்னம், சக்கிரவாகம், ஊர்க்
கோழி, சாரசபக்தி, கயறுவாற்குருவி, நச்சுக்குருவி, கினி, சாரிகை.

கங. மரங்கொத்தி, சாரி, குருட்டுநாரை, காக்கை, விச்சளி, ரா
ஜாளி, வல்லூறு.

கச. கொக்கு, நாரை, அண்டங்காக்காய், வலியன், முதலை, ஊர்ப்
பன்றி சகலவிதமீன்கள் இவைகளை யெல்லாம் நீக்கவேண்டியது

கரு. எவன் எதன் மாம்ஸத்தைச் சாப்பிடுகிறானோ அவன் அத
ன் மாம்ஸத்தைச் சாப்பிட்டவனாகச் சொல்லப்படுவான் மச்சமாம்ஸ
த்தைச் சாப்பிடுகிறவன் மாத்திரம் எல்லாமாம்ஸத்தையும் சாப்பிட்ட
வனாகச் சொல்லப்படுவான் ஆதலாலதை நீக்கவேண்டியது.

ககா. ஆனால் ஆயிரம்பல்லுள்ள பாடநஸமென்னும் ச்சமும் சிக
ப்புமச்சமும், எக்கியத்திலும். சிரார்த்தத்திலும் விதிக்கப்பட்டிருக்கி
ன்றன. சும்பலோசெஞ்சரிக்கிறமீனும் சிங்கமுகமீனும் முள்ளும், ம
ற்ற காலங் களிலும், கூடுமென்று சொல்லப்பட்டிருக்கின்றன.
ஆதலால் ஆபத்துக்காலத்தில் இவைகள் கூடுமென்று தாற்பரியம்.

ககா. தனியாகச் சஞ்சரிக்கிற பாம்புமுதலானவை இந்தச்சாதி
யென்று தெரியாதிருக்கிற பட்சி மிருகங்கள் இவைகளைச் சாப்பிடக்
கூடாது. சாப்பிடலாமென்று சொல்லப்பட்ட பட்சி மிருகங்களினாலு
ம் ஐந்துநகமுள்ளதை நீக்கவேண்டியது.

ககா. முள்ளம்பன்றி, சல்லியமிருகம், உடும்பு, காண்டாமிருக
ம், ஆமை, முயல், இவைகள் ஐந்துநகங்களா யிருந்தபோதிலும் இ
வைகளையும், ஒருபக்கம் பல்லுள்ள மிருகங்ளில் ஒட்டகநீங்கலாக ம
ற்றவைகளையும் புசிக்கலாம்.

ககா. காளான், ஊர்ப்பன்றி, வெங்காயம், ஊர்க்கோழி, உள்ளி
ப்பூண்டு, இவைகளைத் துவிஜன் தெரிந்துபுசித்தால் உடனேபதிகை
கிவிடுகிறான்.

உ௦. இவ்வாறையும் துவிஜன் தெரியாமல் புசித்தால் சா
மென்னும் கிரிச்சிரத்தையாவது, சாந்திராயணத்தையாவது, -

டிக்கவேண்டியது. இவ்வாறும் நீக்கலாகிய நிகர்ப்பாட்டவஸ்துக்களை புசித்தால் ஒருநினைமுயலாக மிருக்கவேண்டியது. சாந்தபனம் சாந்திராயண மிவைகளை, கக-யதம், அகந்தியாயத்திற் கண்ட

உக. துவிஜர்கள் வருஷந்தோறும் புசித்த தகாதலத்த தெரியாமற் புசித்தபாயம், போகித்தாயம் ஒருநினைபுத்திய நிநுந்திர விரதத்தை யநுஷ்டிக்க வேண்டியது தெரிந்தபுத்தால் அதற்குச் சொல்லிய பிராயச்சித்தத்தை அப்போததக் கம்பிபாத செய்ய வேண்டியது.

உஉ. புசிக்கும்படி சொல்லியிருந்த மிருகம் பணி இவைகளை பிராமணர் எக்கியத்துக்காகவும், அல்லது தன்மாதாரிதா முதலிய போஷிக்கவேண்டியவர்களைக் காப்பற்றுவதற்காகவும், நீக்கல்லலாம், முற்காலத்தில் அகந்தியமகாமுனி தன்மாதாரிதா முதலிய போஷியவர்க ளுக்காக ஜெந்து ஹிம்சைசெய்யலாம்.

உங. இருடிகள் செய்த பாதலமையான எக்கியங்களில் பணி கத்தக்க மிருகம் பணி இவைகள் அவிசாயிய விருகதது. ஆவாயால் எக்கியத்தில் ஹிம்சைசெய்யலாம்.

உச. புசிக்கும்படி சொல்லப்பட்ட பதார்த்தங்கள் எண்ணிய சம்பந்தமுள்ளதாக விருந்தால் அதுவும் தோராஞ்செய்த மிருதியும் முதல்நாளாக விருந்தபோதிலும் புசிக்கலாம்.

உரு. அதிகநாட்டத்தாக விருந்தாலும் எண்ணிய சம்பந்தப்படாததாக விருந்தாலும் அரிமொஷிகாதம்வாயாவு இவைகளை துவிஜர்கள் கிரகித்துக்கொள்ளலாம்.

உஊ. துவிஜாதிகள் புசிக்கவேண்டியதும் நீக்கவேண்டியதும் இதுவரையில்சொல்லி முடிந்தது. மாம்ஸம் புசிக்கவேண்டியதையும் நீக்கவேண்டியதையும் முழுமையுஞ் சொல்லப்படுகிறேன்.

மாம்ஸத்தின் விதிமலக்குகள்.

உஎ. ஒருபிராமணன், தன்னைமாம்ஸம்புசிக்க வேணுமென்று கேட்டுக்கொள்ளும்போதும், விதிப்படிசிரார்த்தத்தில் வரிக்கப்பட்ட போதும் வேறே ஆகாரமில்லாமல் மாம்ஸம் புசிக்காவிட்டால் உயிர் போகும்படி நேரிட்டசமயத்திலும் மந்திரத்தினுற் சொல்லப்பட்ட மிருகாதிகளின் மாம்ஸத்தை புசிக்கலாம்.

உ.அ. என்னின்றும் பிரமன் இவ்வுலகமுழுதும் ஜீவனுக்காகாரமாகவுண்டு பண்ணினார் ஆகையால் கொல்லுமுதலாகை தாயரமும் மிருகமுதலான சம்பரமும் ஜீவனுக்காகாரமாகவே சிருக்கின்றன.

உ.க. அப்படிமென்றும் மான்முதலிய சரங்களுக்கு புல்லுமுதலிய ஆரங்களுக்கும் புவிமுதலிய வேகாரப்பல் லுள்ளவைகளுக்கு மான்முதலிய வேகாரப்பல் லிலாதவைகளும். மாதுடர்முதலிய கையுள்ளவர்களுக்கு மீன்முதலியனையில்லாதவைகளும். சிவ்முதலிய வீரியமுள்ளவைகளுக்கு யானைமுதலிய பயமுள்ளவைகளும் ஆகாரமாக விருக்கின்றன.

உ.ட. ஆதலால் பிரமன் வேகாரகாலத்தில் புதிக்கத்தகுந்தஜெந்துக்களை தினந்தோறும் புதித்தபோதிலும் தோஷத்தை யடையமாட்டான். பிரமனாலேயே புதிக்கத்தக்கவர்களும் கொல்லத்தக்கவைகளும் மிருஷ்டியுக்கப்பட்டிருக்கிறதல்லவா.

உ.உ. ஆனால் யாகஞ்செய்து அதின்பிசுந்த மாம்ஸத்தைப் புசித்தல் விதவகாரியமென்றும். மற்றவேளை யில் தனக்காகசெந்துக்களைக் கொன்றுபுசித்தல் சாத்வீகாரியமென்றுஞ் சொல்லப்படும்.

உ.உ. மாம்ஸங்கொய்திற்கு வாங்கினாலும் தானாகவே சம்பாதித்தாலும் ஒருவனிந்தடாகக்கொடுத்தாலும் அவைகளைத் தேவர்களுக்கும் பிதூர்க்களுக்கும் வைவேத்தியஞ்செய்து புசிக்கிறவன் தூஷிக்கப்படமாட்டான்.

உ.உ. மாம்ஸபசுணத்தினாலுண்டானதோஷத்தை யறிந்தது விஜானவன் ஆபத்தில்லாதபோது யாகாதிகாரியமன்றி மாம்ஸத்தைப் புதிக்கக்கூடாது புசித்தால் இறந்தபின் அந்தச் செந்துக்களினால் புதிக்கப்படுகிறவனாயும், அப்போது தன்னைக்காப்பாற்ற சக்தியில்லாதவனாயும் ஆகிவிடுகிறான்.

உ.ச. வினாக மாம்ஸத்தைப் புசிக்கிறவனுக்கு இறந்தபின்னெவ்வளவு தோஷமுண்டாகிறதோ அவ்வளவுதோஷம் பொருளாசையால் மிருகங்களைக்கொன்று விற்பவனுக்கும் உண்டாகமாட்டாது.

உ.ஊ. சிரார்த்தத்தில் விதிப்படி வரிக்கப்பட்ட துவிஜானவன் தோஷமென்று மாம்ஸத்தைப் புசியாவிட்டால் அவன் இருபத்ருஜகம் பசுவாய்ப்பிறப்பான்.

௩௬. மந்திரமில்லாமற் கொல்லப்பட்ட மந்திரனை விட்டான் ஒருபோதும் புதிதக்கூடாது. மலையாள சாஸ்திரவழிப்படி மந்திரஞ்சொல்லிக் கொல்லப்பட்டிருந்தால் அதைப்பற்றிக்கலாம்.

௩௭. மிருகங்களின் தேகங்களை புதிதாக்கித் தூத்தால் பெய்யினு லாவது, மாணினுலாவது, மிருகரூபமாகச் செய்து புதிதாக்கித் தவிர வீணாகப் பசுவைக் கொல்லவேண்டியன்றாது மருதினாலும் நினைக்கக் கூடாது.

௩௮. பசுவை வீணாகக் கொல்லாமல் அந்தப்பசுவிற்கு வந்தனை மயிரிருக்கின்றனவோ அத்தக்க இடம் பசுவைப் பிடித்து ஒருவால் கொல்லப்படுவான்.

௩௯. எக்கியத்திற்கு மலையாளர்கள் சீரானால் திருவந்துக்கப்பட்டிருக்கின்றன, அந்த எக்கியஞ்செய்தால் மலையாளர்கள் சீராத தையடைபின்றது. ஆகையால், எக்கியத்தில் செய்யும் பசுவிற்பசை ஹிம்சையல்ல.

௪௦. கொடிகள் மந்திரம் விநாசிக்காமல் மிருகங்கள் மயிர்கள் இவைகளை எக்கியத்திற்குப் புகையாக்கித்தீர்த்துப் பின்பு அதுமலையர்க் தகதியை யடைபின்றன.

௪௧. மதுபார்க்கும் எக்கியம் திரார்த்தம் இவைகளுக்கும் மதுபார்க்கும் ஜெந்துஹிம்சைசெய்யலாம் மந்திரவியத்திற்குக் கூடவேதன்று மது ப்பிரஜாபதி ஆஞ்சாபித்திருக்கிறார்.

௪௨. வேதத்தின் தத்துவார்த்தத்தையறிந்த துவிநுனவன் இந்த மதுபார்க்கமுதலியவியத்தின் ஜெந்துஹிம்சைசெய்தால் தன் னையும் அந்தஜெந்துவையும் நற்கதியை யடைவாரான்.

௪௩. ஆத்துமக் கியானமுள்ள துவிநுன் பிரகஸ்தனாரிருந்தாலும் பிரமசாரியாரிருந்தாலும் வாகப்பிரஸ்தனாரிருந்தாலும் ஆபத்திலும் வேதத்திற்குச் சொல்லப்படாத ஹிம்சையைச் செய்யக்கூடாது.

௪௪. சராசரவியத்தில் வேதத்திற்குச் சொல்லப்பட்ட ஹிம்சையை ஹிம்சையென்று நினைக்கக்கூடாது வேதத்தினிற் தேதர்மம் விளங்குகிறதல்லவா ஆதலால் அந்தவேதம் ஹிம்சையைச் சொன்னபோதிலும் புண்ணியமாகவேயிருக்கும்.

சுரு. தன்சுகத்துக்காக எவன் யாவருக்கும் உபத்திரவஞ்செய்யாத மான்முதலிய ஜெந்துக்களை ஹிம்ஸிக்கிறானே அவன் இம்மையிலும் மறுமையிலும் சுகமாவிர்த்தியடையமாட்டான்.

சுகு. எவன் ஜெந்துக்களைக்கட்டாமலும், கொல்லாமலும் வருத்தப்படுத்தாமலும் மிருக்கிறானே அவன் சுகலஜகமித்திரனாக சுகலசுகத்தையு மனுபவிக்கிறான்.

சுக. பின்னும் அவன் எதைநினைக்கிறானே எதைச் செய்கிறானே எதை ஆசைப்படுகிறானே அதனதன் பலன்களெல்லாம் அவனுக்குத்தானே யுண்டாகின்றன.

சுஅ. செந்துக்களை ஹிம்ஸைசெய்யாமல் ஒருபோதும் மாம்ஸமுண்டாகாது ஜெந்துக்களைக் கொன்றாலும் சுவர்க்கா திலோகங்கிடைக்கமாட்டாது. ஆகையால் மாம்ஸத்தை நீக்கவேண்டியது.

சுக. சுகநில சோணிதத்தினாலே ஜெந்துக்களுண்டாகிற விதத்தையும் கொடுமையாய் ஜெந்துக்களைக்கட்டவேண்டியதையும் கொல்லவேண்டியதையும் நன்றாகயோசித்தால் ஒருமாம்சமும் புசிக்கக்கூடாதென்று தோற்றப்படும்.

ரு௦. பிசாசும் பகலிப்பதுபோல் எவன் மாம்ஸத்தை விதியின்றி புசிக்காமல் இருக்கிறானே அவன் உலகத்தில் எல்லோருக்கும் பிரியனாயும் நோயற்றவனாயு மிருப்பான்.

ரு௧. ஜெந்துவைஹிம்ஸைசெய்ய உத்திரவுசெய்கிறவன் அதைச் செய்கிறவன், மாம்ஸத்தை யறுத்தெடுக்கிறவன், அதைநிற்கிறவன் அதைவாங்குகிறவன், அதைச்சமைக்கிறவன், பரிமாறுகிறவன், புசிக்கிறவன், இவர்களனைவரும் காதகர்களென்று சொல்லப்படுகிறார்கள்.

ரு௨. எவன் யாகம் சிரார்த்தமின்றி மற்றொருமாம்ஸத்தினாலே தன்மாம்ஸத்தை விர்த்திசெய்ய நினைக்கிறானே அவனைவிடபாபி இந்தவுலகத்திலொருவருங்கிடையாது.

ரு௩. எவன் நூறுவருஷம்வரையில் வருஷத்தோறும் அசுவமேதயாகஞ்செய்கிறானே, எவன் மாம்ஸத்தை சாமளவு நீக்குகிறானே இவரிருவருக்கும் புண்ணியபலன் சரிதான்.

ரு௪. மாம்ஸத்தை நீக்குகிறவன் எந்தப்பலனை யடைகிறானே அதை பழம் கிழங்கு சாலியந்நம் இவைகளால் ஜீவிக்கிற முடியும் அடையமாட்டான்.

௫௫. நான் எதன்மாய்ஸத்தை இம்மையில் சாப்பிடுகிறேனோ அது இறந்தபின் என்னைப்பளித்திடுது. என்று மாய்ஸத்திற்கு மாய்ஸ சப்தத்தைப் பெயராகச் சொல்லுகிறார்கள்

௫௬. விதிவிலக்கில்லாத மாய்ஸபாஷைத்திலும், மதக்தவையுண் பெண்ணுகிற தேன்முதலியவற்றைச் சாப்பிடுகிறத்திலும், ஸ்திரீ சம்போகத்திலும், பிராணிகளுக்குத் திணைபிடுகிறவான்று பிபார்த்தி சாஸ்திரஞ் சொல்லுகின்றது இம்மையிலே திணைபிடுகிறவான்று திணைத்திசாஸ்திரஞ் சொல்லுகின்றது. அதுவே மதரா பாவைக்கொடுக்கத்தக்கது.

௫௭. இதற்குமேல் நான் குவருணத்தாளுக்கும் நோயாக இறந்ததீட்டையும் பஞ்சலோகசத்திடையும் சொல்லப்போகிறேன்.

இறப்பு பிறப்புகளின் தீட்டு.

௫௮. பல்முனைக்கும்போதும், முனைத்தபின்பும், செவ்வளவற்றைய்தபின்பும், குழந்தையிறந்துபோன பங்காளிகளின்வருக்குத் தீட்டுண்டு.

௫௯. சபிண்டர்களுக்குப் பத்தநாள்வாயில் இறந்ததீட்டு ஆனால் வேதமுமுமையுமோதி அப்பிடுகிறபாத்திரஞ் செய்கிறவரை இருந்தால் அவனுக்கொருநாளுந் வேதமாத்திர வேததினவனுக்கு முன்றுநாளும் ஸ்மார்த்தசாரமுள்ளவனுக்கு நான் குவருணம். இந்தக்குணம் ஒன்றுமில்லாதவனுக்கு பத்தநாள் தீட்டுண்டென்று அறியவேண்டியது.

௬௦. சபிண்டாளாவது நான்முதல் ஐந்தாற்பாட்டன் வரைவிலுள்ள ஏழுதலைமுறைக்குட்பட்ட பங்காளிகள். சேதகாளாவது அந்த ஏழுதலைமுறைக்குமேல் குலகோத்திரக் தெரிந்தவரைவிலுள்ள பங்காளிகள்.

௬௧. இந்த இறந்ததீட்டு சபிண்டர்களுக்கு எப்படிச்சொல்லப்பட்டதோ அப்படியே பிறப்பிலும் தீட்டுண்டென்று கத்தியைவிடும்புகிறவன் அறியவேண்டியது.

௬௨. இறந்ததீட்டு பங்காளிகள் அனைவருக்குஞ்சரிதான்பிறப்பதாய்தந்தைகளுக்குமாத்திரம் தொடக்கடாததீட்டு அறியும்,

காயக்குமாத்திரம் அதிகம் தகப்பனுக்கு பதினொரான் ஸ்நாநத் தோடே நீங்கிவிடுகிறது.

௬௩. காமத்தினாலே வீசியத்தை விட்டால் ஸ்நாநஞ்செய்தால் ஈத்தனாவான். தனக்குப் பிறமனை வியிடத்தில் பிள்ளைபிறந்தால் மூன்றுநாள் தீட்டுண்டு.

௬௪. சரிண்டர்கள் பத்துத்திரத்தினாலும், சோதகர்கள் மூன்றுதினத்தினாலும், தீட்டைப்போக்கடித்துக் கொள்ளுகிறார்கள்.

௬௫. இறந்துபோன குருவுக்கு சீஷன் கருமஞ்செய்தால் அவர்பங்காளிகளைப்போல் தானும், பத்துநாள் தீட்டிருக்கவேண்டியது.

௬௬. கொப்பத்தில் மூன்றுமாதமுதல், எழுமாதத்துக்குள்ளாகச் சிக இறந்துபோனால் எத்தனைமாதத்தி லிறந்துபோகின்றதோ மாதத்துக் கொருநாளாக அத்தனைநாள் தீட்டிருக்கவேண்டியது. தூமையானவள் அதுநின்றவுடன் நாலாநாள் ஸ்நாநஞ்செய்தால் பரிசுத்தையாவாள்.

௬௭. மரிதர்களுக்கு சொள்ளஞ்செய்கிறதற்குமுன் குழந்தையிற்ந்தால் ஒருநாள் தீட்டும் அதற்குப்பின் உபநயநகாலத்துக்குள் லிறந்தால் மூன்றுநாள் தீட்டும் உண்டு.

௬௮. இரண்டுவயதுக்குமுன் குழந்தையிறந்தால் அதைபுஷ்ப்பம் மஞ்சள் முதலியவற்று லலங்கரித்து ஊருக்குவெளியில் பரிசுத்தமான பூமியில் புதைக்கவேண்டியது. இதற்கு சஞ்சயநங்கிடையாது.

௬௯. இத்தக்குழந்தையை தகநம்பண்ணக்கூடாது. இதற்குத் தர்ப்பணமுஞ் செய்யக்கூடாது. காட்டில் விறகைப்போடுவதுபோல் வியசநமின்றி புதைத்துவிட்டு பங்காளிகள் அனைவரும் மூன்றுநாள் தீட்டிருக்கவேண்டியது.

௭௦. மூன்றுவருடத்துக்குமுன் குழந்தையிறந்தால் அதற்காக தகப்பனும், ஞாதிகளும், தர்ப்பணஞ்செய்யவேண்டியதில்லை. நாமகரணஞ்செய்தபின்பாவது, பற்கள், முளைத்தபின்பாவது, இறந்தால் அக்குழந்தையினிடத்து அன்பினால் தர்ப்பணஞ்செய்தாலுஞ் செய்யலாம் விட்டாலும் விடலாம்.

எக. தன்மீனாகிய ஓதினான இறந்தால் ஓதுகாள் தீட்டி ருக் கவேண்டியது. சோதகாளை ரு இறப்பினால், இறப்பினால், முன்றுகா ள்வரையில் தீட்டுண்டு.

எஉ. ஓதுபெய்களை வந்தொத்தாதுவந்தான் விவாகஞ்செய கிறதற்குமுன் அந்தப்பெண்ணிற்சொல்லாது விவாகஞ்செய செய்தார்களோ அவனுக்கும், அவன் குடும்பினர் குடும்பினர் தீட்டுண்டு. அந்தப்பெண் தாய்ப்பால் ஓதுபெய்களை வந்தொத்தாது நான் தீட்டுண்டு.

எங. முன்றுகாள் தீட்டுண்டவர்கள் அந்தமுன்றுகாள் வரையி லும் மண்ணுப்பு மால்வம் புனர்த்தி இவையகளை தீட்டுவென்றது நதிகளில் ஸ்காகஞ்செய்யவேண்டியது.

எச. இதுவரையிற் சொல்லுகின்ற தீட்டுண்டவர்கள் சாதித்தலிற் கும்போது இருக்கவேண்டியது. தேசாதகத்தை விவாகஞ்செய்து ச பிண்டரும், சோதகரும், இருக்கவேண்டியதீட்டை யிளிப்பொல்லப் போகிறேன்.

எரு. தேசாந்தரத்தில் தன்பங்களினை இறப்பையும், பிரயப் பையும் பத்துகளைக்குள் கேட்டால் அந்தப்பத்துகளை கேட்டவரின் தீட்டுப்போய்விடுப.

எஊ. இறந்தசெய்தியை பத்துகளைக்கு மேற்பட்டிக் கேட்டால் சபிண்டருக்கு கேட்டநான்முதல் முன்றுகாள் தீட்டுண்டு, ஓதுகாளுட த்துக்குமேற்பட்டால் ஸ்காகத்தோடே தீட்டுப்போய்விடுப. இறந்த செய்தியைப் பத்துகளைக்குமேற் கேட்டால் தீட்டிவிடு.

எஎ. சபிண்டர்கள் பங்களிகள் இறப்பை பத்துகளைக்குமே ல் கேட்டாலும், அவர்களின் இறப்பைப் பத்துகளைக்குள் கேட்டா லும், கட்டினசோமனுடன் ஸ்காகஞ்செய்தால் தொடுகிறத்துக்குயா க்கியனாகிறேன்.

எஅ. சபிண்டரில் பல்முனையாத கிறுவனிற்சொல்லார் வேறுதே சத்திலிருக்கிற சோதகர்க ளிறந்ததை முன்றுகாளைக்குமேற் கேட் டாலும் கட்டினசோமனுடன் ஸ்காகஞ்செய்தால் தீட்டுப்போய்விடும.

எஊ. பத்துகாள் தீட்டுள்ள இறப்பிலாவது, இறப்பிலாவது, ம றுபடி யொருதீட்டு நேரிட்டால் முன்னிருந்ததீட்டோடே பின்வந்த

தீட்டு போய்விடும். ஆனால் பத்தாநாள் தீட்டுள்ள இறந்ததீட்டில் அந்தத் தீட்டும் பிறந்ததீட்டும்போய்விடும். பிறந்த தீட்டில் பிறந்ததீட்டு வந்தால் மாததிரம்போய்விடும்.

அ௦. ஆசாரியபிறந்தால் முன்றுநாளும் அவன்பெண்சாதி பிள்ளை பிறந்தால் ஒருநாளும் தீட்டுண்டு. இதுசாஸ்திரத்தின் மரியாதை.

அ௧. வேதவேதனைவனாயும், தற்குணமுள்ளவனாயுமிருக்கிற பிராமணன் தன்விட்டில் வந்திறந்துபோனாலும் அம்மபிறந்துபோனாலும், முன்றுநாள் தீட்டுண்டு. சீஷன் பித்துவிக்கு அம்மபிள்ளை முதலியபந்து இவர்கபிறந்துபோனால் தொண்ணூறுநாழிகை தீட்டுண்டு.

அ௨. ஈஷத்திரிய சாதியான தந்தேச அரசபிறந்துபோனால் பகலிலானால் பொழுதுபோகிறவையிலும் இரவிலானால் நஈஷத்திரமறையவையிலும், அந்தத்தேசத்துப் பிரசைகளுக்குத் தீட்டுண்டு வேதமோதாதவன் தன்விட்டிலிறந்தாலும் வேதமாதிரம் ஒதுவித்தகுருபிறந்தாலும், ஒருநாள் தீட்டுண்டு.

அ௩. இப்போதுசொல்லிவந்த பத்தாநாளையதீட்டு பிராமணர்களுக்கு, அப்படிக்கொத்த விஷயத்தில் ஈஷத்திரியனுக்குப் பன்னிரண்டுநாளும், வைசியனுக்குப் பதினைந்துநாளும், சூத்திரனுக்கு முப்பதுநாளும், ஐந்துக்கவேண்டியது.

அ௪. இந்தத் தீட்டுநாள் ஏனே இதற்குமேல் வளர்த்தக்கூடாது ஒளபாசநாதி வைதீககாரியத்தையும் இதற்குமேல் நிறுத்தக்கூடாது. அக்கமிஹோத்திரம் திருந்தோறுஞ் செய்கிறவனாக விருந்தால். தன்பங்காளியிறந்தபோதிலும், ஒருநாள் அல்லது முன்றுநாளேக்குமேல் தீட்டில்லை.

அ௫. பறையன் தூமையானவள் பதிதன் பிரசவித்தவள் பிணம் பிணத்தைத்தொட்டவன் இவர்களைத் தெரியாமல் தொட்டால் ஸ்நானஞ்செய்தால் பரிசுத்தனாகிறான்.

அ௬. ஸ்நானாதிகாலத்தில் பறையன்முதலிய அபரிசுத்தமுள்ளவர்களைப் பார்த்தால் ஆசமநஞ்செய்து காயத்திரி சூரியமந்திரம் பவமான, ருக்கு இவைகளைத் தன்சகத்திக்குத் தக்கதாகச் செபிக்க, வேண்டியது.

அஎ. மனிதனெ லாம்பை பிரமணன் வேண்டிவந்து தொட்
டால் ஸ்நாநஞ்செய்தால் பரிசுத்தனாவன் தேய்யமந் றெட்டால்
ஆசமநஞ்செய்து பசுவைத்தொட்டாலும், சூரியன் பார்த்தாலும்
பரிசுத்தனாவான்.

அஅ. எக்தியத்தில் திவாஜிவந்தி நுகழ்வான் அது முடிசிறவ
ரையில் மாதாபிதாதவிர ஞாதிவளிந்தால் ஸ்நாநம்மபாண முதலான
வைகள் செய்யவேண்டியதில்லை முடிந்தபின் மூன்றுதான் திட்டி-ருந்து
தர்ப்பணஞ்செய்தால் பரிசுத்தனாகுவான்.

அக. பெரும்பாலும் நித்தியபாநாங்களை விட்டவர்கள் சங்கர
ஜாதியரால் பிறந்தவர்கள் வேதத்தைத் தூவித்துக் கொண்டு சந்திரியாகி
வேடம்பூண்டவர்கள் விவாதத்தைச் சாப்பிட்டவரும், அழகுற்ற சுருக்
கிட்டுக்கொண்டாவது, இறந்தவர்கள் இவர்களுக்கும்.

க0. வேதத்திற்கு விவாதமாக சந்திரியாகத் தன்னாயையடை
ந்த ஸ்திரிகள் விபசாரிகள் தருப்பங்கையழிந்தவர்கள் கணவனுக்
குத் துரோகஞ்செய்தவர்கள் மந்தியபாநஞ்செய்தவர்கள் இவர்க
ளுக்கும் தருப்பணஞ்செய்யவேண்டியதில்லை.

கக. தன்னொசாரியன் தன் னாபத்திராயன் தன்னை தாய் வேத
மோதுவித்தகுரு இவர்க ளிறந்துபோனால் அந்தப்பிணத்தைத் தூக்
குசிற சீஷன் முதலானவன் பிரமசாரியாகவிருந்தாலும், அவன்விரத
மழியமாட்டாது.

கஉ. சூத்திரனிற்றதுபோனால் ஊருக்குத் தெற்றும்பக்கத்தா
லும், வைசியன் இறந்துபோனால் மேற்றும்பக்கத்தாலும், சூத்திரிய
னிற்றதுபோனால் வடக்குப்பக்கத்தாலும், பிரமண னிறந்துபோனால்
கிழக்குப்பக்கத்தாலும், எடுத்துக்கொண்டு போகவேண்டியது.

கஉ. அரசன் இந்திரன் தன்னை யடைந்திருப்பதினாலும்,
பிரமசாரி யாகஞ்செய்யவன் இவர்கள் பிரம்மகவருபத்தை யடைந்
திருப்பதினாலும், அவர்கள் ஞாதிகனிற்றதால் திட்டிருக்க வேண்டி
யதில்லை.

கச. அரசன் மேலானசிக்காசகத்தி விருந்தானும்போது எல்
லாத்தீட்டும் ஸ்நாநத்தினாலேயே போய்விடும் அந்த ஆசகம் சகலப்பிர
சைகளைக் காப்பாற்றவும் அந்நம்போடவும் ஏற்பட்டிருக்கிறதல்லவா.

கூடு. விளையாட்டுச்சண்டைபோட்டு இறந்தவர்கள் மிந்நலிடி முதலியவற்றால் இறந்தவர்கள் பசு பிராணன் இவர்களுக்காக இறந்தவர்கள் அரசனால் தீட்டிடுக்கவேண்டியதில்லையென்று சொல்லப்பட்டவன் இவர்களிறந்தால் ஸ்நாநத்தோடே தீட்டுப்போய்விடும்.

கூசு. சந்திரன்-அக்கிரி-சூரியன்-வாயு-இந்திரன்-குபேரன்-வருணன்-யமன்-இந்த எட்டுத்திக்குப்பாலகர்களின் ரூபத்தை அரசன் தரிக்கிறான்.

கூசு. திக்குப்பாலகர்களின் சுவரூபனையால் அரசனுக்குத்தீட்டு விதிக்கப்படவில்லை திக்குப்பாலகர்களாலேயே மனிதர்களுக்கு அசுத்தியும்சுத்தியுமுண்டாகின்றன.

கூஅ. கூத்திரியதருமப்படி யுத்தத்தில் கத்திமுதலிய ஆயுதத்தாலடிபட்டு இறந்தவனுக்கு யாகஞ்செய்தவனுக்குண்டாகும் புண்ணியலோகமுண்டாகின்றது. உடனே அவன் தீட்டும்போய்விடுகிறது என்றுசாஸ்திரத்திற் சொல்லியிருக்கின்றது.

கூகூ. தீட்டுப்போகும்நாளில் நாலுவருணத்தாருக்குள் பிராமணனுக்கு ஸ்நாநத்தாலும் கூத்திரியனுக்கு - வாகநம்-வில்லு-இவைகளைத் தொடுவதிலும்வைசியனுக்கு-உழக்கோல்-தராசு-கயிறு இவைகளைத் தொடுவதினாலும் சூத்திரனுக்கு முங்கிற்றடியைத் தொடுவதினாலும், சுத்தியுண்டாகிறது.

கூஊ. ஒய்நுஷிகளே-உங்களுக்கு இதுவரையில்சுபிண்டர் சோதகர்-இவர்களின் தீட்டைச்சொன்னேன் இனிமற்றவர்கள் தீட்டைச் சொல்லப்போகிறேன்.

கூக. ஞாதிகளல்லாத ஒருபிராமணபிணத்தையும் அம்மான்முதலான தாயின்பந்துக்களின் பிணத்தையும் சிநேகத்தினால் - தூக்கினால்-முன்றுநாள் தீட்டுண்டு

கூஉ. பிணந்தூக்கினவன் தீட்டுக்காரனநத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவன்பத்துநாள் தீட்டிருக்கவேண்டியது. அவனநத்தைச்சாப்பிடாமலும் அவன்வீட்டில்வாசஞ்செய்யாமலும் இருக்கிறபிணந்தூக்கினவனுக்கு ஒருநாள் தீட்டுண்டு.

க௦௩. பங்காளியாயிருந்தாலும், இவ்வளிட்டாலும், வேறு
மென்று இறந்தபிணத்தைப் பின்புறமிட்டுப் போனும் அப்படி வளஸ்திர
த்துடன் ஸ்காநஞ்செய்து வெறுப்பை உண்டாக்கி வெறுப்பைச் சாப்பிட
டால் சுத்தனாவான்.

க௦௪. பிராமணன் முதலானோர் இறந்தால் அந்தச் சாதியர் இரு
க்கும்போது சூத்திரனைக் கொண்டு அப்பிணத்தை எடுக்கக் கொல்லக்
கூடாது அப்படியெடுத்துக் கொண்டு சென்றால் இறந்தவனுக்கு புண்ணி
யலோகம் வரமாட்டாது.

க௦௫. ஞானம்-தவம்-அந்நிதி-அநிகழ்வியவ ஆயம்-மண் மத
து-தண்ணீர்-பெருக்குகல்-மெழுகுகல்-சாத்தா-பாசு-திரம்-சூரியன்
தீட்டிற்சூச்சொல்லியநாள்-இவையகனெல்லாம் மனிதர்களுக்கு உத்தி
யைக்கொடுப்பவைகள்.

க௦௬. இந்தச் சூத்திரகனெல்லாவற்றையுள்ளிட பொருள் கல்லதா
கவிருக்கிறது உயர்ந்தகத்தி. எவனுக்குப் பொருள் சிவாயாகச் சம்
பாதிக்கப்பட்டிருக்கிறதோ அவன் குணப்பரிசுத்தன் மண்ணுலுக்கு உத்த
தாலும் கழுவுகிறத்தினால் மாத்திரம் சுத்தனல்லன்.

க௦௭. வித்துவான்கள்-பொறுமையினாலும், அறிந்திடுஞ்செய்
தவர்கள் கொடையினாலும், இரகசியமாகப் பாபஞ்செய்தவர்கள் செ
பஞ்செய்வதினாலும், வேதமோகினவர்கள் தவத்தினாலும் பரிசுத்தா
ளாகிறார்கள்.

க௦௮. அசுத்தமான அங்கங்களெல்லாம்-மண்-நிலம்-முதலியவ
ற்றால்-கழுவுகிறத்தினாலும், நதி-ஓட்டத்தினாலும், மகாசுனியசாரமுள்
ள ஸ்திரி-தூமையினாலும், பிராமணர்கள் சூரியசுத்தினாலும் சுத்தா
ளாகிறார்கள்.

க௦௯. சரீரம்-ஜலத்தினாலும், மகம்-சுத்திபத்தினாலும், நிவாத
மா-பிரம்மவித்தைபை அப்பியசிக்கிறத்தினாலும், தவம்-செய்கிறத்தின
ாலும் புத்தியகார்த்தக்கியாநத்தினாலும், சுத்திபடைபெறது.

லோகசுத்தி.

க௧௦. இதுவரையில் உயர்களுக்குச் சரீரசம்பந்தமான தீட்டைச்
சொன்னேன் இனி-பலவிததிரவியசுத்தியைச் சொல்லுகிறேன் கே
ளுங்கள்.

ககக. காந்தியுள்ள தங்கப்பாத்திரம்-சகலரத்நம்-இவைகளுக்கு சாம்பல்-ஜலம்-மண்-இவைகளால் சுத்திசெய்யவேணுமென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

ககஉ. சித்திரவேலைசெய்யப்படாத தங்கப்பாத்திரம் வெள்ளிப்பாத்திரம் ஜலத்திலுண்டாகின்ற சங்கம், இரத்திரம். இவைகள் அழுக்கில்லாமலும், நெய்முதலியவழுவழுப்பில்லாமலும், இருந்தால் அவைகளுக்கு ஜலத்தினாலேயே சுத்தியுண்டாகின்றன.

ககங. தங்கம், வெள்ளி, இவைகள் அக்கிரிஜலம், இவைகள் சேர்ந்துண்டாகிறபடியால் அவைகளுக்கு ஜலத்தினற்கழுவி நெருப்பிற்காச்சினால் உயர்ந்தசுத்தியுண்டாகின்றன.

ககச. செம்பு, இரும்பு, வெங்கலம், பித்தளை, தூராய், ஈயம், இந்தப் பாத்திரங்களுக்கு உப்பு, புளித்தண்ணீர், சாம்பல், சாணி, சுத்தஜலம் இவைகளால் அதற்குத் தக்கபடி சுத்தி செய்யவேண்டியது.

ககரு. நெய், எண்ணெய், இவைகள், காக்கைமுதலானவைகளால் தொடப்பட்டால் இரண்டுதர்ப்பையினால் ஒருதுளி அப்பாலெடுத்துவிட்டால் சுத்தியாம்.

ககசு. படுக்கை அசுத்தப்பட்டால் ஜலப்புரோக்ஷணத்தினாலும் மரப்பாத்திரம் சீவுகிறத்தினாலும் எக்கியபாத்திரம், கையாற்றுடைத்து ஜலத்தினாலும் புகிறத்தினாலும், வீடுபெருக்கி மெழுகுகிறத்தினாலும் சுத்தியடைகிறது.

ககஎ. நெய்ஹோமஞ்செய்கிற சுருக்கு, சுருவம், இவைகளை வெந்நீராலும் யூபஸ்தம்பம், முறம், பண்டி, உலக்கை, உரல், இவைகளை தண்ணீரினாலும், சுத்திசெய்யவேண்டியது.

ககஅ. ஓராள்சமைக்கு மேற்பட்டநெல்லு சோமன்முட்டை இவைகள் அசுத்தப்பட்டால் ஜலப்புரோக்ஷணத்தினாலும், அதற்குக்குறைவான திரவியம், கழுவுதலினாலும், சுத்தியடைகின்றது.

ககஈ. மான்றோல், புலித்தோல், மரவரி, இவைகளை, வஸ்திரத்தைப்போலவும், காய், கிழங்கு, பழம், இவைகளை தாரியத்தைப்போலவும், சுத்திசெய்யவேண்டியது.

கூ.0. புழுவினான்காங்கப்பட்ட மட்டுக்கள் தூட்டுயிரில் உண்டாக்கப்பட்ட சம்பளம் இவைகளை உழவன்னைனாலும், தேபாளதேசகம்பளத்தை வேப்பங்கொட்டையினாலும், சாளுவகைய வில் வப்பழத்தினாலும், வெண்பட்டை வேண்டுகினாலும் சுத்திசெய்ய வேண்டியது.

கூ.1. சங்கம்-தந்தம்-மான்முதலியவற்றின் கொப்பு இவைகளை வெண்கடுகுப்பொடியினாலும், கொஞ்சத்திராமலும் - இவைகளாலும் சுத்திசெய்யவேண்டியது.

கூ.2. அகத்தப்பட்ட விற்றூயல்-வவர்கோல் இவைகளை ஜலப்புரோஷணத்தினாலும், வீட்டை-விளக்கி மெழுருவதினாலும், மண்பாத்திரங்களை மறுபடி சூளைபோடுவதினாலும், சுத்திசெய்யவேண்டியது.

கூ.3. கள்-முத்திரம்-மலம்-கோண்டி-தேக்கவாயிர் இரத்தம் இவைகளின் சம்பந்தத்தாலகத்தமான மண்பாத்திரங்கள் மறுபடி சூளைபோடும் பரிசுத்தமானாட்டாது.

கூ.4. வீடுமுதலானவற்றிற்கு சண்டாவாதிகளால் அகத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுருதல் கொஞ்சத்திராம கொஞ்சமேல்மண்பிண யெடுத்தகம்பாற் போடுதல் மகமாட்டையொரு நாள்வசிக்கும்படிசெய்தல் இவ்வகையினாலும் அகத்தம் தூயிபரிசுத்தப்படுகிறது.

கூ.5. பசுநீயினாலும் பசுநீனாலும், மோரப்பட்டும், காலினால் மிதிக்கப்பட்டும், தும்மிணசச்சல் மலிர் புழு இவைகளின் சம்பந்தப்பட்டும் இருக்கிற அந்நம் மண்ணைகவிள்ளி அதன் மேற்போடுவதினால் சுத்தியடைகின்றது.

கூ.6. அமேத்தியசம்பந்தப்பட்டவஸ்துக்களை அந்த அமேத்தியம் அதனாற்றம் இவைகள்போகிறவரையில் மண்போட்டு ஜலத்தினால் சுத்திசெய்யவேண்டியது. எந்தெந்தவிடத்தில் மண்ணினால் சுத்தி சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தவிடத்தில் ஜலமுங்கடத்தான்.

கூ.7. ஒருவிதத்தினாலும் கண்ணுக்குத்தெரியாதிருந்த பதார்த்தம் அலம்பப்பட்டபதார்த்தம் பிராமணனால் பரிசுத்தமானதென்று சொல்லப்பட்டபதார்த்தம் இந்தமூன்றும் பிராமணர்களுக்குப்பரிசுத்தமானவையென்று தேவர்கள்விதித்திருக்கிறார்கள்.

கஉஅ. மேகத்தினால் பூமியில் வருஷிக்கப்பட்டும் பசுமாடு குடிப்பதால் குறைவுபடாததாயுமிருக்கிற ஜலம் பரிசுத்தமானது. ஆதும் ஆமேத்தியசம்பந்தமிலாமலும், வாசனை-நிறம் - ருசி - இவைகளோடுகூடியிருக்கவேண்டியது.

கஉக. தேவர்களுக்கு பத்தியினால் புஷ்பங்கட்டுகிறவன், விற்பனைக்காகக் கடையில் பரப்பப்பட்டவஸ்துக்கள். பிரமசாரிவாங்கின பிசுநாந்நம் இவைகள் எப்போதுஞ் சுத்தமுள்ளனவென்று சாஸ்திரத்திற் சொல்லப்பட்டிருக்கின்றன.

கஉ௦. ஸ்திரீகளின் முகம் காக்கைகள் முதலான பகூகிகளால் தள்ளப்பட்டபழம் பால்சுரக்கச்செய்யுந் விஷயத்தில் ஊட்டுகிறகன்றின் வாய் வேட்டைபிடிக்கிறவிஷயத்தில் நாயின்வாய் இவைகள்சபாவத்திலேயே சுத்தியுள்ளன.

கஉ௧. வேட்டைநாய்-புலி-இராக்கதர்-சண்டாளர்-மாம்ஸநிற்பனை செய்கிறவேட்டைக்காரன் திருடன் இவர்களால்கொல்லப்பட்டமிருகத்தின் மாம்ஸத்தைப் பரிசுத்தமென்று மது சொல்லியிருக்கிறார்.

கஉ௨. தொப்புளுக்குமேற்பட்ட மனிதனித்திரியங்கள் பரிசுத்தமானது. அதற்குத்தாழ்ந்த வித்திரியங்களும் அதினின்றுமுண்டானமலங்களும் அசுத்தமானவைகள்.

கஉ௩. ஈ ஜலத்திலைநிழல் பக குதிரை சூரியகாந்தி தூளி பூமி காற்று நெருப்பு இவைகள்மேலேயிருக்கிறத்தினால் அசுத்தமுண்டாகமாட்டாது.

கஉ௪. தேகத்திலுண்டான மேற்சொல்லப்போகிற பன்னிரண்டுமலங்களையும் ஜலம் மண்ணும் இவைகளினால் விதிப்படி அந்தந்த நாற்றம்போகிறவரையில் சுத்திசெய்யவேண்டியது.

கஉ௫. சுவர்த்தண்ணீர்-நேரக இரத்தம், சுண்டு மூத்திரம் மலம் காதுகுருப்பி நகம் அழுக்கு சுண்ணீர் பூளை வியர்வு ஆகதேகமலங்கள் பன்னிரண்டு

கஉ௬. மலமூத்திரவிசர்ச்சகஞ்செய்தபின்பு சிசிரத்தில் நெல்லிக்காய்ப்பிரமாணமுள்ள ஒருமண்ணும் ஆசுநத்தில் மூன்றுமண்ணும், இடதுகைக்கு பத்தாமண்ணும் இரண்டுகைகளையுஞ்சேர்த்து ஏழுமண்ணும்போட்டு ஜலத்தினுற்சுத்திசெய்யவேண்டியது.

கந.௭. மேற்கொல்லிய கொள்கை பின்பாடுகளுக்கு பிராமரிக ளுக்கு இலையிடப்பட்டபாஷா, சாப்பிடாஸ்காளுக்கு மூன்றுபயா கவும், சர்ப்பியசினுக்கு மூன்றுபயாஷா, அதிமவேண்டியது.

கந.௮. இலயனை மலமலகந்தூர்வியம் கத்திபண்ணிக்கொ ண்டபின்பும் வேதகோதும்கொதுக் அந்தம் புரிந்துவியாதும் முன் றுதரம் ஆசாமநஞ்செய்து கனமுதலிய இத்தியம்பிவாத துடைக்க வேண்டியது.

கந.௯. தேகபரிசுத்தகதைத் தீவாநிதவன் இலத்தகை மூன்றுத ரம் ஆசாமந மந்திரத்துடன் சாப்பிட்டு இயந்திரம் வாயைத்துடை க்கவேண்டியது. ஸ்திரீ குத்திரை ஒருதரத்துடைக்க வேண்டியது.

௧௪௦. விதிப்படி பிராமண லுக்கும் பணியிடைசெய்து குத்தி ரன் மாதத்திலொருதரம் சூசாஞ்செய்துகொள்ள வேண்டியது. வை சியனுக்குச்சொல்லியபடி பிறப்பிப்புகுத்திப்பு குக்கவேண்டியது. துவி ஜாதிகளின் சேஷத்தைச் சாப்பிட வேண்டியது.

௧௪௧. வாலிவிருந்து தேசத்தின்விழந்த இலத்தகை வாலிப்பட் டமீசை இயந்திரபலவரிசைரி வெட்டப்பட்டவை. இவையானுக்கு எச்சலில்லைபென்று பெரிதாய்க்கா கொள்ளுகிருர்கள்.

௧௪௨. ஒருவன் ஆசாமநஞ்செய்த இலத்தகை மத்தொருவன்மு ழங்காலிற்குக் கீழ்ப்பட்டகாலில்பட்டால் அது பரிசுத்தபூநிகரிலிருக் குஞ் இலத்திற்குச்சரியாதையால் அதனால் அபரிசுத்தனாப்பட்டான்.

௧௪௩. ஒருபொருளைக் கையில்வைக்க திருக்கும்போது தன் தே கத்தில் எச்சல்சம்பந்தமுண்டானால் அதைக்கீழ்வையாமலை ஆசாம நஞ்செய்தால் அந்தப்பொருளுடன் பரிசுத்தனாகியான்.

௧௪௪. சாப்பிடுகிறத்துக்குமுன் வாக்திசெய்தால் ஸ்காநஞ்செய் து நெய்சாப்பிடவேண்டியது. சாப்பிட்டபின் வாக்திசெய்தால் ஆசாம நஞ்செய்யவேண்டியது. மைதுநஞ்செய்தவன் ஸ்காநஞ்செய்யவேண் டியது.

௧௪௫. தூக்கினபின்பும், இருமினபின்பும், சாப்பிட்டபின்பும் காறியுமிழ்ந்தபின்பும், ஒருகாரணத்தைப்பற்றிப் பொய்சொன்னபின்பும் தீர்த்தஞ் சாப்பிட்டபின்பும், வேதம் ஒதப்போகிறபோதும் தான்

பரிசுத்தனாகவிருந்தாலும் அந்தக்காலத்தில் ஆசமநஞ்செய்யவேண்டியது.

கசகா. இதுவரையில்சகலமான சவுசவிதியும் திரவியசுத்தியும் எல்லாவருணத்தாருக்குஞ் சொல்லப்பட்டன. இனி ஸ்திரீகள் தருமத்தைக்கேளுங்கள்.

மாதரொழுக்கம்.

கசஎ. பாலியமாகவிருந்தாலும், யௌவநமாக விருந்தாலும் வார்த்தியமாகவிருந்தாலும் ஸ்திரீகள் தன்றன்வீடுகளிலும் தன்மநம்போனபடி ஒருகாரியத்தையுஞ்செய்யக்கூடாது.

கசஅ. பாலியத்தில் தகப்பன் ஆஞ்செய்யிலும், யௌவநத்தில் கணவன் ஆஞ்செய்யிலும், கணவனிற்றந்தபின்பு பிள்ளைகள் ஆஞ்செய்யிலும் இருக்கவேண்டிய தேயல்லது ஸ்திரீகள் தன்சுவாதீநமாகவொருமோதாதுமிருக்கக்கூடாது.

கசகா. தகப்பன், கணவன், பிள்ளைகள், இவர்களில்லாமல்தான் மாத்திரம் தனியாயிருக்கவேண்டுமென்று ஒருபோது நினைக்கக்கூடாது. அவர்களில்லாமல் சுதந்தரியாயிருந்தால்பிறந்தகுலம் புகுந்தகுலம் இரண்டையும் நிந்திக்கும்படி செய்துவிடுவாள்.

கந௦. எப்போதும் தன்வீட்டுக்காரியத்தில் சமர்த்தையாயும், சந்தோஷமுள்ளவளாயும், வீட்டிலிருக்கிற வஸ்துக்களைப் பரிசுத்தப்படுத்துகிறவளாயும், அதிகச்செலவில் மரமில்லாதவளாயும், இருக்கவேண்டியது.

கந௧. தகப்பன் அல்லதுகூடப்பிறந்தவன் இவர்கள் இவளையாருக்கு விவாகஞ்செய்து கொடுக்கிறார்களோ அவன் ஜீவிக்கிறவரையில் அவனுக்குப் பணிவிடை செய்யவேண்டியது அவனிற்றந்தபின்னும் விபசாரஞ்செய்யாமல் அவனுக்கு சிரார்த்தமுதலியவற்றைச் செய்துகொண்டிருக்கவேண்டியது.

கந௨. ஸ்திரீகளுக்கு விவாககாலத்தில் சாந்திஹோமம் பிராஜாபத்தியஹோமம் இவைகளெல்லாம் இஷ்டசித்தியின் பொருட்டுச் செய்யப்படுகின்றன. நிச்சிதார்த்தத்தில் செய்யும் வாக்குத்தானமே கணவன் யஜமானனென்பதைக்காண்பிக்கின்றது.

கரு௩. நுனாகலத்திலும் மற்ருளத்திலும் விதிப்படி விரகஞ் செய்த பர்த்தாவானவள் மாதர்களுந் இவ்வாறிக் கதத்தைக்கொடுக்கிறாள். விதிப்படி அறியுபாசரித்தால் மறுமையிலுந் தாமுண்டாகிறது.

கரு௪. கணவன் வாயாபமுள்ளவனுடையிருந்தாலும் அந்நியஸ்திரீலோலனாரிருந்தாலும் கற்ருணாபிச்சைமலனாரிருந்தாலும் பதிவிரதைபான ஸ்திரீயானவள் அப்பினை தெய்வநீயைப் போற் துதிக்கவேண்டியது.

கரு௫ ஸ்திரீகளுந்ரு பஞ்சமும் வெங்கை, உபவாசம், விரதம், இவைமுதலான தருமங்கள் தனிபாகக்கிடையாது. கணவனுக்குச் சுகருஷைசெய்வதினாலேயே கவர்க்கத்திற் பெருமை பெறுகிறார்கள்.

கரு௬. யலோகத்திலிருந்துமுள்ள ஸ்திரீயானவள் தன் கணவனிருந்தாலும் இறந்தாலும் அகலுந்து விடாதுபானகாரியத்தைச் செய்யக்கூடாது.

கரு௭. கணவனிறந்தபின்பு பரிசுத்தமானபெருமழை புத்தபம் இப்பேர்க்கொத்த சொற்ப ஆகாத்தினால் காலத்தைப்போக்கவேண்டியது காமனிச்சையால் மற்ருறநு புருஷன்போயுஞ் சொல்லக்கூடாது.

கரு௮. கணவனிறந்தபின்பு கணவனிருக்கிறவையில் பொறுமையுள்ளவளாயும் பரிசுத்தையாயும் பிரம்மத்தியாக முள்ளவளாயும் மதுமாம்ஸபசுணஞ் செய்யாதவளாயும் மேலானபதிவிரதைபின் தருமத்தைவிரும்புகிறவளாயும் இருக்கவேண்டியது.

கரு௯. அநேகங்கோடி மாதர்கள் பாலியத்திலும் பிரமசரியத்திலும் இறந்து புத்திரசந்ததியில்லாமலே கவர்க்கமடைந் திருக்கிறார்கள். ஆதலாலிவனுக்குப் பிள்ளையிலையென்று வருத்தம்வேண்டியதில்லை.

கரு௧௦. கணவனிறந்தபின் பிரமசரியவிரதமுள்ள பதிவிரதாஸ் திரீயானவள் பிள்ளையில்லாமலிருந்தபோதிலும் வாலகில்லியர் ஸககாதிபிரமசாரிகளைப்போல மோசுமடைவாள்.

கரு௧௧. எந்தஸ்திரியானவள் சொற்கலோதமடைகிறதற்காகபிள்ளைவேண்டுமென்று கணவனிறந்தபின் மற்ருருவனோடு புணர்ச்சி

செய்கிறாளோ அவள் இவ்வுலகத்தில் நிந்திக்கப்படுவாள். அப்படிபிறந்த பிள்ளையால் புண்ணியலோகத்தையுஞ் சேரமாட்டாள்.

க௩௨. ஸ்திரீக்கு தன்கணவனைவிட மற்றொருவனா லுண்டாக் கப்பட்ட பிள்ளையும் சாஸ்திரத்தி லொப்புக்கொள்ளப்பட்ட பிள்ளை யன்று. உண்டுபண்ணுகிறவனுக்கும் உபயோகமில்லை. பதிவிரதா ஸ்திரீகளுக்கு இரண்டாவதுவிவாகமும் ஒருசாஸ்திரத்திலுஞ் சொல்லப் படவில்லை.

க௩௩. தாழ்ந்தவனான தன்புருஷனைநீக்கி உயர்ந்தவனான மற்றொருவனை எந்தஸ்திரீயடைகிறாளோ அவள் நிந்திக்கப்படுவாள். மற்றொருவனோடு சேர்ந்தவளென்றுஞ் சொல்லப்படுகிறாள் ஒருவராலுங் கொண்டாடப்படமாட்டாள்.

க௩௪. ஸ்திரீவிபசாரஞ் செய்கிறதினால் உலகத்தில் நிந்திக்கப் படுகிறது மல்லாமல் இறந்தபின் குள்ளநரியாகவும்பிறந்து வெண்குட்டமுதலிய கர்மவியாதியையும் அநுபவிக்கிறாள்.

க௩௫. எந்தஸ்திரீ, மநம், வாக்கு, தேகம், இவைகளையடக்கிக் கொண்டு விபசாரஞ்செய்யாம லிருக்கிறாளோ அவள் பதிலோகத்தையுமடைவாள். பெரிபேர்களால் பதிவிரதையென்றுஞ் சொல்லப் படுவாள்.

க௩௬. இப்போது சொல்லிவந்தவிதிப்படி மநம், வாக்கு, காயம் இவைகளால் பரிசுத்தையான ஸ்திரீயானவள் இம்மையிற் புகழையும் மறுமையிற் பதிலோகத்தையும் அடைகிறாள்.

க௩௭. இவ்வித நடையுள்ளவளாயும் தன்ஜாதியாயுமிருக்கிறபத்திரிகள் முன்னமிறந்துவிட்டால் அவர்களை துவிஜாதிகள் விதிப்படிவைதீகாக்கினியினாலே தகநஞ்செய்து மற்றகருமங்களையுஞ் செய்ய வேண்டியது.

க௩௮. இந்தப்படி தனக்குமுன்னிறந்த ஸ்திரீக்கு வைதீகாக்கி நியால் தகநஞ்செய்தால் மறுபடி மற்றொருபெண்ணைக் கலியாணஞ் செய்துகொண்டு அக்கிரிஹோத்திராதி காரியங்களை நடத்தவேண்டியது.

ககக. மனைவி யிறந்துபோனால் விதிப்பது இரண்டா யாணஞ் செய்துகொண்டு தீதந்தேறும் பஞ்சமஹா எப் பிறுத்தாமல் தன்வயதின் இரண்டாய்ப்பாகத்தைக் பிரஸ்தா ல் இருந்து போச்சடிக்க வேண்டியது.

இந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

ஆக அத்தியாயம் இருந்து கலைகம்-மஹா.

ஆ கு வ து

அ த் தீ ய ய ய ய்.

வா ந ப் பி ர ஸ் தா சிர ம த் த ய ய்.

க. விரதாநுஷ்டாமமுள்ள துவிதவ் இத்தப்படி கொடு மத்திலிருந்து பரிசுத்தனாய் இத்திரியங்களை யடைகிக்கொண்டு பிரஸ்தாசிரமத்தை அடைந்து தரீயாவதத்தின் விதிக்கவேண்டி யது.

உ. கிரகஸ்தன் தன் தீதந்தின் கவரையுந் தன் பிள்ளி பிள்ளையையும் எப்போது பார்ப்பானோ அப்படிக்கொத்த வ தபின்பு வாநப்பிரஸ்தாசிரமத்தை யடைக்கவேண்டியது.

ங. ஊரிவாண்டான சகல ஆசாரங்கள் போகங்கள் வேக் ற்கள் இவர்களை நீக்கிவிட்டு மனைவியை பிள்ளையினிடத் தொ தாவது அல்லது அவளுக்கு கூடவா இத்தபிறந்தா விட்டிக் டாவது வநத்திற்குப்போகவேண்டியது.

ச. அக்கிவிஹோத்திரத்தையும் கருக்கு கருவமுதலிய பி பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு ஊரிவிருந்து வநத்திற் றி த்து ஜிதேந்திரியனா யிருக்கவேண்டியது.

ரு. சாலியந்நம் பலபல காய் கிழங்கு பழம் இவைகளா கஸ்தாசிரமத்திற் சொல்லிய பஞ்சமஹா வெக்கியங்களை விதி செய்வேண்டியது.

சு. மான்றோல் முதலியவற்றை யாவது மரவுரியை ய தரிக்கவேண்டியது. காலையிலும் மாலையிலும் ஸ்காஸஞ்செய்ய

ண்டியது. சடை மீசை தாடி நகம் இவைகளை வளர்க்கவேண்டியது.

எ. இவன் எதைச்சாப்பிடுகிறானோ அதனாலேயே பஸி பிசைஷ இவைகளைத் தன் சக்திக்குத்தக்கபடி கொடுக்க வேண்டியது. ஜலம் கிழங்கு பழம் இவைகளால் தன்னொசிரமத்துக்கு வந்தவர்களைப் பூசிக்கவேண்டியது.

அ. எப்போதும் வேதமோதுவதில் சாக்கிரதை யுள்ளவனாயும் குளிர் காணல் இப்படிக்கொத்த சுகதுக்கங்களைப் பொறுக்கிறவனாயும் சகலபிராணிகளுக்கும் இஷ்டனாயும் எப்போதுங் கொடுப்பவனாயுந் தான்வாங்காதவனாயும் இருக்கவேண்டியது.

க. அக்கிஷிஹோத்திரம், தரிசம், பெளர்நமாசம், இவைகளை மனைவியின்றி வந்திருந்தபோதிலும் விடாமற் றன் சக்திக்குத் தக்கபடி செய்யவேண்டியது.

க௦. நக்ஷத்திரயாகம் ஆக்கிரயணம் சாதூர்மாசியம் உத்தராயணம் தக்ஷணாபநம் இவைகளை உதிர்நெல்லு பொறுக்கி சம்பாதித்து அதனாற் செய்யவேண்டியது.

கக. வசந்தருது சரத்ருது இந்தக்காலங்களில் காட்டிலுண்டானதாயும் பரிசுத்தமாயும் இருக்கிறசம்பாநெல்லு கார்நெல்லு இவைகளை தானாகவே பொறுக்கிவந்து அதன் அரிசியினால் * புரோடாசம் () சரு இவைகளைச் செய்யவேண்டியது.

கஉ. காட்டிலுண்டான பரிசுத்தமான அரிசியினாற் செய்யப்பட்ட புரோடாசம் சரு இவைகளைத் தேவர்களுக்கு ஹோமஞ்செய்து மிகுதியைத்தான் புசிக்கவேண்டியது தனக்கு உப்பு தானாகவே உவர் மண்ணாலே காச்சிக்கொள்ளவேண்டியது.

கங. பூமி ஜலம் இவைகளிலுண்டான புஷ்பம் கிழங்கு காய்பழம் மணிப்புங்குமுதலான நல்லவிருக்ஷத்தின் பழத்தினாலுண்டான தேன் இவைமுதலியவற்றைப் புசிக்கலாம்.

* புரோடாசம் - என்பது ஹோமத்திற்காக மாவினால் உப்பில் லாமல் தட்டிசுடப்பட்ட அடை.

() சரு-என்பது வறுத்த அரிசியினால் உப்பின்றிசமைத்தவந்கம்.

கச. ஈயிணற்கட்டப்பட்ட தேன் மார்ஸம் பூமியிலும் மரத்
லுமுண்டான காளான் * பூஸ்திரணம் () குருகம் ஆழிஞ்சிற்பழ
இவைகளை நீக்கவேண்டியது.

கநி. வருஷந்தோறும் ஐப்பசிமாதத்தில் முன் சம்பாதிக்கப்
பட்ட உதிர்நெல்லு கிழிந்ததுணி முதல்கான் சம்பாதித்த காய்கிழங்
பழம் இவைகளை முழுமையும் தள்ளிப்போடவேண்டியது.

கநி. காட்டில் உழுதபூமியில் விளைந்தநெல்லானது பயிரிட்ட
வனால் பிராகரிக்கப்பட்டிருந்தாலும் அதைத்தான் கொடுக்கக்கூடாது
ஊரில் உழுதபூமியிற் பயிரானாலும் காய்கிழங்கு பழம் இவைகளை
தனக்குத் துன்பம் நேரிட்டிருந்தபோதிலும் புதிக்கக்கூடாது.

கநி. காய்கிழங்கு முதலானவைகளை நெருப்பிற் பாஞ்செய்
தாவது தானேபழுத்த பின்பாவது கல்லினால் நெருக்கியாவது பற்
ளாற் கடித்தாவது புதிக்கலாம்.

கஅ. தணக் குபயோகமான ஆகாரத்தை திரந்தோறுமாவது ஒரு
ருமாதத்திற்காவது ஆறுமாதத்திற்காவது ஒருவருஷத்திற்காவது சம்
பாதித்துக் கொள்ளலாம்.

கக. மேற்சொன்ன ஆகாரங்களைத் தன் சக்திக்குத்தக்கபடி
சம்பாதித்து இரவிலாவது பகலில் நாலாவது பாகத்திலாவது ஒருநா
ளுபவாசமிருந்து மறுநாள் சாயங்காலமாவது முன்றுநாள் உபவா
சமிருந்து நாலாநாள் சாயங்காலமாவது தன் சக்திக்குத் தக்கபடி
புதிக்கலாம்.

உயி. இல்லாவிட்டால் கிருஷ்ணபாஷத்திலுஞ் சுந்திலபாஷத்
திலும் சாந்தராயணவிரதத்தினாலாவது காலத்தைப் போக்கவேண்டி
யது அல்லது. பதினைந்துநாளுக் கொருநிலை கடுகையான சஞ்சியை
ஒருவேளையாயினும் இரண்டு வேளை யாகினும் புதிக்கலாம். எப்படியா
வது விஷயவிச்சையை யடக்கவேண்டியது. சாந்திராயண விரதத்
தைப் பதினேராவது அத்தியாயத்திற்காண்க.

உக. அல்லது வாகப்பிரஸ்த்தாசிரம நியமப்படி மரத்திற் ருண
கப்பழுத்த பழங்களினாலும் தானாகவுதிர்ந்த புஷ்பங்களினாலும் தானாக

* பூஸ்திரணமென்பது மாளவதேசத்திலும் () குருகம் என்ப
து பாஸ்ஹீகதேசத்திலுமுண்டாகிற ஓர் பதார்த்தவிசேஷம்.

கவுலர்ந்த கொடியுள்ளகிழங்குகளிஞாலும் விரதத்தைக் கெடுக்காமல் திருந்தோறும் ஜீவிக்கலாம்.

உஉ. இளைப்பாக இருந்தால் பரிசுத்தமானபூமியில் படுத்துக் கொண்டு புளலாம் ஆசனத்தி லுட்கார்ந்துகொண்டானாலும் இருக்கலாம் அல்லது உலாத்தினாலு முலாத்தலாம் நாடோறும் திரிகாலத்தினும் ஸ்நானஞ்செய்யவேண்டியது.

உங. தன்தபசு கிரமமாக விருத்தியாகும்பொருட்டு கிரீஷ்மகாலத்தில் பஞ்சாக்கநிமத்தியி விருந்துகொண்டும் மழைகாலத்தில் மழையிலிருந்து கொண்டும் பனிக்காலத்தில் ஈரத்துணியைப்போர்த்துக்கொண்டும் தவஞ்செய்யவேண்டியது.

உச. திருந்தோறும் திரிகாலத்திலும் ஸ்நானஞ்செய்து தேவருஷி பிதூர்க்கஞ்சு தர்ப்பணஞ் செய்யவேண்டியது பசேஷாபவாசம் மதோபவாசம் இவைகளால் தன்றேகத்தை யொடுக்கவேண்டியது.

உரு. இந்தப்படி ஆறுமாதமானபின்பு வேதத்திற் சொல்லிய மூன்றக்கிடுகளையும் ஆகம் சமாரோபணஞ் செய்து வீடில்லாதவனாயும் அக்கிடுஹோத்திர மில்லாதவனாயும் பழமுதலானவற்றைப்புசித்துக்கொண்டு மரத்தின்கீழே மௌநமாய் வசித்தாலும் வசிக்கலாம்.

உசு. நல்லபழஞ்சாப்பிடவேண்டுமென்றும் குளிர் வெய்யலில்லாம விருக்கவேண்டு மென்றும் தோற்றுகிற சுகப்பிரயோசனத்தில் விருப்பமில்லாதவனாயும், புணர்ச்சியில்லாதவனாயும், தரையிற் படுக்கிறவனாயும், நேரிடுகிற மரத்தடியில் மமதையின்றி வாசஞ்செய்யவேண்டியது.

உஎ. காய்கிழங்குமுதலியவை அகப்படா விட்டால் வாகப்பிரஸ்த பிராமணரிடத்திலும் அவர்க ளில்லாவிட்டால் வனவாசஞ்செய்கிற கிரகஸ்த்தா ளிடத்திலும் தன்பிரானாகாரத்துக்கு உபயோகமானமட்டில் பிசைஞ்செய்துக் கொள்ளவேண்டியது.

உஅ. அவர்களு மில்லாதபோது ஊரிற் போய் இரண்டு கையிலாவது மரப்பாத்திரம் தொன்னைபிலாவது எட்டுக்கவள வந்நம்வாங்கிப் புசிக்கவேண்டியது.

உக. இப்போது சொல்லிவந்தவிரதங்களையும் இன்னம் அகவிரதங்களையும் அநுஷ்டித்துக்கொண்டு தான் நற்கதியை ய

ம்பொருட்டு உபநிஷத்து வேதாந்தம் இவையளால் பிரம்மத்தைத் தயாநித்துக்கொண்டிருக்கவேண்டியது.

௩௦. ருஷி சந்நியாசி பிரதஸ்தன் பிரமச்சரி இவர்களால் தன் னத்தியாதயோனித்திக்காவும், சரீரகத்திக்காவும், மேற்றொன்ன உபநிஷத்துமுதலிய வேதாந்தங்கள் ஓரம்படுகின்றன.

௩௧. அதிகவயதானபின்பு சாரிபதிகில் பரிசுத்தனும் தன் தேகம் அழிகிறவரையில் ஜனத்தையும் காந்தையும் புதித்துக் கொண்டு மஹாப்பிரஸ்தானமாயும் போகலாம்.

௩௨. இந்தப்படி சொல்லியவந்த மஹாபுரிவிதத்தில் எவையாவதொன்றை அதுஷ்டித்து தன்சரீரத்தைவிடுகிறான். பயம் துக்கம் இவைகளில்லாதவனும் பிரம்மலோகத்தில் மேலானகருத்தை யடைவான்.

௩௩. அல்லது இந்தப்படி நாட்டில் தன்னுயுளின் குன்றும் பாகத்தைப் போக்கடித்துவிட்டு காலாவதுபாகத்தில் ஆசையொழிந்தபின் சம்சாரபந்தங்களை முழுதும் துறந்துவிட்டுச் சந்நியாசி ஆகிரமத்தை அடையவேண்டியது.

ஸந்நியாசகுமம்.

௩௪. பிரமசரிய ஆசிரமத்திலிருந்து காஸ் தாசிரமத்தையும் அதிலிருந்து வானப்பிரஸ் தாசிரமத்தையும்; அடைந்து அந்தந்த ஆசிரமத்திற் செய்யவேண்டிய ஹோமம் பவி பிரசாதபோடுவது இவைகளைச் செய்து செய்து அதனால் இளைப்படைந்தவனும் அவைகளைநீக்கிச் சந்நியாசஞ் செய்துகொண்டால் மேலானகருத்தை யடைவான்.

௩௫. ருஷிகள் பிதுர்க்கள் தேவர்கள் இவர்களுக்குக் கடன்காராகாமல் சந்நியாசத்தில் மறப்பவைக்கவேண்டியது. இல்லாவிட்டால் நரகத்தை யடைவான்.

௩௬. தேவர் ருஷி பிதுர்க்களிடத்தில் முன்றுகடனுடன் மனிதன் பிறக்கிறான். அவைகளில் எக்கியத்தால் தேவர்களுக்கும் பிள்ளை பெறுவதால் பிதுர்க்களுக்கும், வேதமோதுவதால் ருஷிகளுக்கும் கடைத்தீர்த்து ஜோதிஷ்டோமமுதலிய யாகாதிகளையும் சக்ததிக்குத்

தக்கபடிசெய்து பின்பு மோக்ஷத்திற் குபயோகமான சந்நியாசத்தில் மநம்வைக்கவேண்டியது.

௩௭. வேதமோதாமலும் பிள்ளைபெறாமலும் யாகஞ்செய்யாமலும் மோக்ஷத்திற்கு முயற்சிசெய்கிறவன் நரகத்தை யடைவான்.

௩௮. எஜார்வேதத்தில் சொல்லிய எல்லாப் பொருள்களையும் தக்ஷிணையாகவுடைய பிராஜாபத்திய இஷ்டியைச்செய்து அக்கிரியை ஆத்ம சமாரோபணஞ் செய்துகொண்டு கிரகஸ்தாசிரமத்தி லிருந்தே சந்நியாசஞ் செய்துகொள்ளலாம்.

௩௯. எவன் சகலபிராணிகளையும் பயப்படுத்தாமல் கிரகஸ்தா சிரமத்தில்நின்றும் ஸந்நியாசஞ் செய்துகொள்ளுகிறானே அவன்தே ஜோருபமான லோகங்களை யடைகிறுனென்று தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

௪௦. எந்த துவிஜனிடத்திலிருந்து ஒரு பிராணிகளுக்கும் சிறிதும் பயமுண்டாகவில்லையோ அவனுக்கு இறந்தபின் ஒருவரிடத்திலிருந்தும் பயமில்லை.

௪௧. ஸந்நியாச ஆசிரமஞ் செய்துகொண்டவன் பரிசுத்தமான கமண்டலம் தண்டம் பனித்திரம் இவை முதலானவற்றைக் கிரகித்துக்கொண்டு ஒருவரால் கொடுக்கப்பட்டாலும், விஷயபோகங்களில் விருப்பமில்லாதவனாய் மௌந்விரதத்தோ டிருக்கவேண்டியது.

௪௨. ஒருவர் சகாயமின்றி யேகாகியாய் பரமாத்நுமாவைச் சிந்திக்கிறவனுக்கு மோக்ஷத்தி யுண்டாகிறத்தை நன்றாக அறிந்து தானுமப்படியே தனியாய்ச் சஞ்சரிக்கவேண்டியது. அப்படியிருந்தால் ஒருவருடைய சேர்க்கை பிரிவு இவைகளால் இவனுக்கு சுகதுக்க நேரிடாது.

௪௩. அக்கிரியில் பாகஞ்செய்யாதவனாயும், வீடில்லாதவனாயும் இருந்துகொண்டு நாடோறும் பிசைக்காகக் கிராமத்திற் பிரவேசிக்கவேண்டியது, ஒருபொருளிலும் விருப்பமில்லாதவனாயும், ரோகநிவர்த்திக்காக அவிஷதஞ் சாப்பிடாதவனாயும், ஸ்திரபுத்தியாயும், பிரம்மசிந்தனை யுடையவனாயும் இரவும்பகலும் காட்டில் வசிக்கவேண்டியது.

௪௪. மண்பாத்திரம் வைத்துக்கொள்ளுதல், மரத்தினடியில் வசித்தல் கந்தைத்துணியைக் கட்டிக்கொள்ளுதல், ஏகாகியாயிருத்தல்

சத்துரு மித்திராளின்றி யெல்லோபையுள் சம்பாயம் பார்த்தல்
யெல்லாம் மோக்ஷத்தைவிருப்பினவனுக்கு உடையாம்.

சரு தான் தீவித்திருப்பாலையும், இறப்பாலையும் சந்தோ
கக்கூடாது வேலைக் காரணவான் தனக்கு மனமாயன் சம்பளங்கி
கிறநாளே எதிர்பார்த்திருக்கிறுப்போல தன் சித்தகாரணத்தை
பாத்திருக்கவேண்டியது.

சசு. நடக்கும்போது பூரிசையத் தன் தன்வினாற்பார்த்து
லெடுத்து வைக்கவேண்டியது. தன்வினாத் தன்வினாவை வடிவம்
சாப்பிடவேண்டியது. உன்வாயாகப் போவேண்டியது. அந்த
மாவுக்குச் சந்தோஷமான காரியத்தைச் செய்யவேண்டியது.

சஎ. ஒருவன் அக்கிரமமாகத் தன்னை திட்டினாலும், அது
பொறுக்கவேண்டியது ஒருவனையும் தான் அவமாகச் செய்ய
டாது அரித்தியமாயும் மோகத்துக் கிருப்பிடமாயு மிதக்கிற இக்
தேகத்தைக்குறித்து ஒருவருடனும் விவோதிக்கக்கூடாது.

சஅ. தன்னையொருவன் கோரித்தாலும், தான் கோரிக்க
காது ஒருவன் திட்டினாலும் தான் வளவார்த்தையாகப் போவேண்
யது பஞ்சேந்திரியம் மகது புத்தி இத்த வேதினாலும் அறிவாய்
உலகவிவகாரத்தையும், அழிவுள்ளதான தர்மார்த்த காமவிஷய
வார்த்தையையும் பேசக்கூடாது.

சக பிரமக்கியாபியாயும் தண்டகாலயத்தினும் அதிகவிரு
பமில்லாதவனாயும், யோகாசநமுள்ளவனாயும், விஷயசம்பந்த மில்ல
தவனாயும், தன்றேகத்தைமாத்திரம் சகாயமாக விந்துக்கொண்டு மோ
க்ஷத்தை விரும்புகிறவனாயும், உலகத்திற் சஞ்சரிக்கவேண்டியது.

ரும. புகம்பத்தைச்சொல்லுகிற சாஸ்திரம் தன் துடித்தல் கு
தலானவற்றைச்சொல்லும் நிமித்தசாஸ்திரம் வசித்தியம் சோதிட
தர்க்கம் இவைகளைச்சொல்லி பிரைஷசம்பாதிக்கக் கூடாது.

ருக. ஒருவீட்டில் பிரமசாரி வாகப்பிரஸ்தன் இவர்கள் பிணை
க்கு வந்திருக்கும்போதும், பகலி நாய் இவைகள் சோறுதின்று கொ
ண்டிருக்கும்போதும், அந்த வீட்டில் தான் பிரைஷக்குப் போக
கூடாது.

௫௨. தலைமயிர் நகம் மீசை இவைகளை கூவரஞ்செய்துகொண்டு கமண்டலம், திரிதண்டம், தருப்பை, காஷாயம், இவைகளைத் தரித்துக்கொண்டு யாரையுந் துன்பப்படுத்தாமல் ஜிதேந்திரியனாய் ஓரிடத்திலும் நிலைபெற்றிராமல் தேசசஞ்சாரஞ் செய்யவேண்டியது.

௫௩. சுவர்நம் வெள்ளி தாம்பரம் இவைமுதலான லோகபாத்திரங்களை நீக்கி மண் மரம் இந்தப்பாத்திரங்களை ஒட்டையில்லாத தாய் எடுத்துக்கொள்ள வேண்டியது. அந்தப்பாத்திரங்களை யாகபாத்திரங்களைப்போல மண்ணாலுந் தண்ணீராலுஞ் சுத்திசெய்ய வேண்டியது.

௫௪. தேங்காய்ப்பாத்திரம் சுரைக்காய் மரப்பாத்திரம் தொன்னை மண்பாத்திரம் மூங்கற்படி இவைகளை சந்நியாசியின் பாத்திரமென்று சுவாயம்புவ மதுசொல்லியிருக்கிறார்.

௫௫. ஒருவேளை பிசுஷ்யெடுக்கவேண்டியது. அதையும் அதிகமாக வெடுக்கக்கூடாது. சந்நியாசி அதிகபிசுஷ்யெடுத்துப் புசித்தால் ஸ்திரீமுதலிய விஷயத்திலுஞ் சம்பந்தப்படுவான்.

௫௬. புகையில்லாமலும், உலக்கைச்சத்தமில்லாமலும், அடுப்பெரியாமலும், அதிதிகள் சாப்பிடப்பட்டுமிருக்கிற கிரகஸ்தன் வீட்டில் ஸந்நியாசி பிசுஷ்யக்குப்போகவேண்டியது.

௫௭. பிசுஷ்யகப்படாவிட்டால் வியசநமுள்ளவனாயும், அகப்பட்டால் சந்தோஷமுள்ளவனாயு மிராமல் பிராணனைமாத்திரங் காப்பாற்றுகிறவனாய் பரமாணுவளவிலும், ஆசையில்லாதவனாய் இருக்கவேண்டியது.

௫௮. தன்னையொருவன் பூசித்துப்பிசுஷ்யகொடுத்தால் அதைத்தான் தடுக்கவேண்டியது. அந்தப்பூசையில் ஸந்நியாசி விருப்பங்கொண்டால் மோட்சமடையுஞ் சமயமாயிருந்தாலும் ஜந்மாந்தரத்தையடைவான்.

௫௯. கொஞ்சமாகப் புசிப்பதிலும், ஏகாந்தத்தில் வசித்தலாலும், விஷயங்களா லிழுக்கப்படுகிற இந்திரியங்களை நல்லவழியிற் றி ருப்பவேண்டியது.

௬௦. இந்திரிய சிவ்வொத்தாடும் இயக்கத்திலேயில்ல
லும் ஜெந்து நயிர்வாச செவ்வாயாதுர் மோதலாடை
யோக்கியவான்.

௬௧. இந்திரிய சிவ்வொத்தாடும் இயக்கத்திலேயில்ல
லும் பசுமுதலிய பிரயோகம் உயர்ந்தின் விழுமவதய
லோகத்தி லுண்டான சாதனையும் செவ்வாயாதுர் சாஸ்த்தி
ப்பார்க்கவேண்டியது.

௬௨. பின்னும் இவ்வொத்தாடும் இயக்கத்திலேயில்ல
லும் பசுமுதலியும் சிவ்வொத்தாடும் இயக்கத்திலேயில்ல
லும் விவாதியினதும் வந்த
தையும்.

௬௩. இந்தத் தேவத்தைவிடும்போதுண்டான சாய் மு
மறனாவஸ்தையையும் மறுபடி சாய்வாசத்தையும் இவனும்
முதலிய அநேகம் பாய்வாசின் சிவ்வொத்தாடும் யோக்கி
டியது.

௬௪. பின்னும் அந்மத்தொத்தினும் பிரயோகத்தி
துன்பத்தையும் பிரயோகத்தினும் அண்டான அழிவற்ற மே
கத்தையும்.

௬௫. பரமரக்மா சர்வாத்திரியாயும் உயர்ந்தவர்களிட
ம் தாழ்ந்தவர்களிடத்திலும் ஒருவரும் ஒருவராகப் பிரவேசித்த
ரவர்களுக்குச் சுகதுக்கங்களைச் செய்துக்கொண்டிருந்த
னாநதிருஷ்டியினால் யோக்கியவேண்டியது.

௬௬. ஒருவன் ஒரு ஆசிரமத்திலிருந்து அந்த ஆசிரமத்த
த்தக்க தண்டகாமண்டலமுதலிய அடையாளங்க ளில்லாம விரு
லும் எல்லாப் பிராணிகளிடத்திலும் சமயத்தியுடையவனாய் தரு
செய்யவேண்டியதேயன்றி, காஷாயத்திரித்தல்முதலிய வேடமா
ந்தருமத்துக்குக் காரணமாக மாட்டாது.

௬௭. அதெப்படியென்றால் தேத்தால்கொட்டை எப்படி
தண்ணீரைத் தெளிவிக்கிறதான ஆனாலும் அதைத்தண்ணீரி
ய்க்காமல் பெபரைச் சொன்னத்தினால் தண்ணீர்த்தெளியுமா.

௬௮. இரவிலேனும் பகலிலேனும் மத்திலேனும் யிலேனும்
பிராணன்போகிற சமயமா யிருந்தாலும் பூமியை நன்றாகப்

த்து ஒரு ஜெந்துவுந் துன்பப்படாம லிருக்கும்படி நடக்கவேண்டியது.

கூ. இரவிலும் பகலிலும் தனக்குத் தெரியாமையால் யாதாவது ஒருஜெந்து இறந்துபோகிறத்தினு லுண்டான பாவம் போகிற தற்காக ஸ்நானஞ்செய்த வுடனே ஸந்ரியாசி ஆறுபிராணபாமஞ் செய்யவேண்டியது.

எ௦. பிராமணன், வியாக்கிருதி காயத்திரி, பிரணவம், இவைகளோடுகூடிய பிராணபாமத்தை மூன்றுதரம் செய்தாலும் அதுவே அவனுக்கு உயர்ந்த தபசுக்குச் சரியென் றறியவேண்டியது.

எ௧. சுவர்ணம் முதலானவையின் அழுக்கு நெருப்பிற் காச்சினு வெப்படிபோய்விடுமோ அப்படியே தேகத்தைச் சார்ந்த இந்திரிய தோஷங்களெல்லாம் பிராணபாமத்தால் போய்விடும்.

எ௨. பிராணபாமத்தினால் இந்திரியதோஷங்களையும், பரமாத் துமாவிடத்தில் மனம்வைப்பதினால் பிரார்த்த கர்மத்தையும், இந்திரிய நிக்கிரகத்தால் விஷயசம்பந்தங்களையும், பிரமந்தியானத்தினால் காமக் குரோதங்களையும், போக்கடிக்கவேண்டியது.

எ௩. சாஸ்திரம் படியாதவர்களால் காணக்கூடாததான ஜ்வா த்மாவினுடைய தேவமநுஷிய பசுவாதி யோரிப்பிரவேசத்தைத் தா ன் தியானத்தினுலறிந்து பிரம்மநிஷ்டனா யிருக்கவேண்டியது.

எ௪. பிரம்ம சாஷ்நாத்காரஞ் செய்தவனுக்கு கர்மபந்தம் வர மாட்டாது. அதாவது ஜநந மரணரூபமான ஸம்ஸார சக்கரத்தில் து ன்பப்பட மாட்டானென்று கருத்து. பிரம்மந்தியானமில்லாவிட்டால் மறுபடி ஜநநமரணத்தை யடைகிறான்.

எ௫. ஹிம்ஸை செய்யாமையாலும், இந்திரியங்களுக்கு விஷ யப்பற் றில்லாமையாலும், நித்திய கர்மாநுஷ்டானஞ் செய்வதாலும் சாந்திராயணாதி தவஞ்செய்வதினாலும், பெரியோர்க ளிவ்வுலகத்தில் மோஷத்தைச் சாதிக்கிறார்கள்.

எ௬. தூண்போன்ற எ லும்பையுடைத்தாயும், கயறுபோன்ற நரம்பை யுடைத்தாயும், மாம்ஸம் இரத்தம் இவைகளாகிற பூச்சையு டைத்தாயும், தோலாகிற போர்வையை யுடைத்தாயும், மலமுத்திரங் களினால் பூரணமாயும், தூர்க்கந்த முள்ளதாயும்.

எள. கிழத்தனர் ன்கர் கோய் இவ்வாறால் வாசந்
பட்டும், பசி தாகம் குளிர் கானல் இவ்வாறால் பயத்தை யு
ணுகிறதாயும், பெருப்பலும் இரகசியமும் மூன்றாயும்,
தங்களுக் கிருப்பிடமாயும், ஸ்திரிபில்லாததாயுநின்ற இத்த
மாகிறவிட்டை இவனொன்ற மறுபடி யவ்வாற விருக்குப்படி
வேண்டியது.

எஅ. ஆற்றங்கனாசீலிநுகிற விருத்திக்கு ஆற்றி
நாசம்வருவதுபோல் சம்மயோகஞ்செய்தலுந் தியார்த்த
ம் ஒழிந்தவுடனே மோதமுண்டாகிறது. இவ்வாறால் கொ
னுக்கு பகலியானது தான் வாசந்செய்தியபத்ததை தானை
போல் தனக் கிண்டமானபோது பின்பாதிக்கின்றபோல் திக
கமுண்டாகிறது. இவருக்கும் சம்மயாபித முதலியனும் பய
கிறதில்லை. அதாவது மறுபிறப்பில்லையென்று சொல்கிறது.

எக. பிரமங்கியாபிபாணவன் தன்னில்தடர்சலிடத்தில் தன்
ணியத்தையும் தன் துவேஷிகளிடத்தில் தன்பாபத்தையும் வி
ட்டு அழிவற்ற பிரம்மாதத்ததை யடைகிறான்.

எஃ. எப்போது பிரம்மத்தியாகத்தால் தோஷத்தை ய
பண்ணுகிறதான சகலவிஷயங்களிலும் ஆசையை நீக்குகிற
போது இம்மையிலும் மறுமையிலும் அழிவற்றகாதத்தையடை
கிறது.

எக. சகலமாக புத்திராதித்திராதி சமுதாயசம்பந்தங்களில்
ல்லமெல்ல மமதையை நீக்கி மாகாவான முதலிய தொத்தலியா
னின்றும் நீந்தியிருக்கிறவன் ஞானியாகும் அல்லது சம்பிரமாம்
வைகளால் பிரம்ம சாயுச்சியத்தை யடைகிறான்.

எஉ. மேற்சொன்ன மமதையை விடுகிறது முதலானவை
லாம் பிரம்மத்தியாகஞ் செய்வானுக்கு மாத்திரம் பலனைக் கொ
குமேதவிர ஆத்மத்தியாக மில்லாதவனுக்கு ஒருகர்மமும் பல
கொடுக்காது.

எக. இந்தச் சக்ரியாசி வேதாந்தவாக்கியத்தால் அதியெக்
ம் அதிதெய்வம் அத்தியாத்மம் என்றசொல்லப்பட்ட பிரமகரு
தை எப்போதும் தியாதிக்கவேண்டியது.

அச. இந்த வேதாந்தமானது அதன்பொருள் தெரியாம லோ
றவனையும் காப்பாற்றுகிறது அதன்பொருள் எறிந்தவர்களை விசே
ராய் காப்பாற்றுகிறது. கைவல்லியத்தை விரும்பினவர் களுக்கும்
ரக்ஷத்தை விரும்புகிறவர்களுக்கும் இதுதான் கதியாகவிருக்கிறது.

அரு. இந்தவிதிப்படி எந்தத்துவிஜன் ஸந்ரியாசஞ் செய்து
ள்ளானுகூறே அவன் சகலபாபங்களையும் இம்மையிலேயே நீக்கி
டுமேலான பிரம சுவரூபத்தை யடைகிறான்.

அசு. இதுவரையில் மஹாத்மாக்களான சந்ரியாசிகளின் பொ
வான தர்மங்களைச் சொல்லிவந்தான் இனிவேதத்திற் சொல்லிய
மங்களைச் செய்துகொண்டு சம்சார சம்பந்தமில்லாமல் வீட்டி
யே வசிக்கிற சந்ரியாசி பேதத்தின் தர்மத்தைச் சொல்லப் போ
றன்.

அஎ. தனித்தனியாய்ச் சொல்லப்பட்டிருக்கிற பிரமசாரி கிரக
தன் வரம்பிரஸ்தன் சந்ரியாசி இந்த நாலாச்சிரமமும் கிரகஸ்த்
சிரமத்தினாலேயே வுண்டாகிறது.

அஅ. சாஸ்திரப்படி அதனதன் கர்மங்களை நடத்திவந்தால்
இந்த நான்காவிரமங்களும் தனித்தனியாகவே மோக்ஷத்தைக்கொடு
க்கிறதுகள்.

அக. நான்காச்சிரமிகளுக்குள்ளே வேதம் தர்மசாஸ்திரம் இ
வகளிற் சொல்லுகிற கர்மாநுஷ்டாநஞ் செய்கிற கிரகஸ்தன் மற்ற
ழவரையும் பிசைக்கொடுத்தாக் காப்பாற்றுகிறபடியால் அவன் உயர்
ந்தவனென்று சொல்லப்படுகிறான்.

கூய. * நதி () நதம் இவைகள் சமுத்திரத்தைச் சேருகிறுப்
பால பிரமசாரி வரம்பிரஸ்தன் ஸந்ரியாசி இவர்கள் கிரகஸ்தனை
யே பிசைக்காகச் சேருகிறார்கள்.

கூக. இந்த நால்வராலும் பத்துவிதமாக மேற்சொல்லப்போகி
ற தருமமானது முயற்சியினை லடையத்தக்கது.

* கிழக்குமுசமாய் ஒடுகிற ஆற்றுக்கு நதியென்றும்.

() மேற்குமுசமாய் ஒடுகிற ஆற்றுக்கு நதம் என்றும்பெயர்.

கூக. அனாவரணவல சந்திரமயி தவங்கி
செய்தாதுப் பிரதிசெய்யாமை மனங்கொள் அந்
ருள் தேடாமை மன்கொள்கைத் துதிசெய்யுதற்கு
நம் பிரமங்கொள் உண்மை வேண்டினாமை ஆதல்

கூக. இத்தப் பத்துவித தர்மங்களை ஸ்வயம்
டி நடத்துகிறோர் அயர்வின் திரைவிரைந்து
றார்கள்.

கூக. பத்துவித தர்மங்களை அந்நடத்து
முள்ளவனாகிறுக்கிற பிரமந்தன் துதிசெய்யுதற்கு
ந்தார்த்தங்களைக் குறுவிடிக் கிறிசெய்யுதல்
ள்ளவேண்டியது.


கூக. பிரமந்திரமத்தேதிரெய்யத்தக்காகை
கிவிட்டுப், பிரமணுபாம முதலானவற்றின் தனக்கு
மான பாவங்களையும் போக்கடித்து, பரிசுதனம்
யோதிக்கொண்டு, புக்திராணித்தேசியை யோதிக்கொண்டு
வாங்கிக்கொண்டு, கடியாக வாழ்க்கையினால் தீது
னென்னும் சந்திரமயிபதத்திசெய்யுதல்.

கூக. இத்தப்பிரகாரம் ஸ்வயம் தர்மங்களையும்
னற்கதியை யடையுப்பொருட்டு முயற்சியுள்ளவரும்
நில்லாதவனும் ஸந்திரமயிபதத்திசெய்யுதல்
போக்கடித்து மேலான கதியை யடைகிறார்.

கூக. இதுவழியில் பிரமண முதலானவர்களுடைய
ன் தருமங்களை யுங்களாக்குச் சொல்லியதைத் துணி
சுவர்க்கத்தைக் கொடுக்கிறதாயும் இருக்கிற பட்டாபி
ப்பட்ட அரசர்களின் தருமங்களைக் கீதருவர்கள்.

ஆருவது அத்தியாயம் - முத்திர்து

ஆக அத்தியாயம் கக்கு கலோகம்-கக அ



அத்தியாயம்.

இராஜதர்மம்.

முதலாவது அரசர்கள் இம்மைக்கும், மறுமைக்கும், உபயோக
க நடத்தவேண்டிய தர்மங்களையும், அவர்களுடைய திறமையும், அ
களுக்கென்றான பலனையும், விதிப்படி கேளுங்கள்.

உ. வேதத்திற்சொல்லிய உபநயநமுதலான சமுஸ்காரங்கள்
சப்துகொண்டவனான யிருக்கிற சூத்திரியனாலே இவ்வுலகம் விதிப்ப
காப்பாற்றத்தக்கது.

அரசன்சிறப்பு.

உலகத்தில் அரசனில்லாமற்போனால் பலமுள்ளவனிடத்தி
பலமில்லாதவர்கள் பயத்தினால் லழிந்துபோவார்கள். ஆகையினால்
இவ்வுலகமெல்லாம் அழியாமலிருக்கும் பொருட்டுச் சுவாமியானவர்
அரசனை யுண்பெண்ணினார்.

இந்திரன், வாயு, எமன், சூரியன், அக்கிரி, வருணன், சந்
திரன், குபேரன், இவர்கள் அம்ஸங்களினாலேயே அரசனுண்டாக்க
ப்பட்டான்.

இப்படிக்கொத்த தேவர்களின் அம்ஸமாகையால் அரசன்
சகல மனிதர்களைவிட அதிக காந்தியுள்ளவனாயும் அனைவரையும் ஆ
ளத்தக்க வீரியமுள்ளவனாயும் மிருக்கிறான்.

இந்தவரசன் சூரியன்போல் தன்னைப் பார்க்கிறவர்களின்
கண்களையும் மனதையும் தகிக்கிறபடியால் பூமியில் ஒருவரும் அவனுக்
கெதிராகின்று பார்க்கக்கூடாதவராயிருக்கிறார்கள்.

அவ்வரசன் தன்மகிமையினால் சமயத்துக்குத் தக்கபடி அ
க்கிரியாகவும், வாயுவாகவும், சூரியனாகவும், சந்திரனாகவும், எமனாக
வும், குபேரனாகவும், வருணனாகவும், தேவேந்திரனாகவும், இருப்பான்.

குற்றஞ்செய்குற மனிதர்களுக்குத் தண்டனைசெய்யும் சம் காலம் சாமர்த்தியம் வித்தை இவைகளை யெல்லாம்யோ த்து அரசன் தக்கபடி சினைசெய்யவேண்டியது.

அந்தத் தண்டனையானது அரசனுக்குப் பெருமையை யுடையதால் அரசனாகவும் சமஸ்தப் பிராணிகளையுந் தண்டித் தந்தன்மை யுள்ளதாயும், சமஸ்த காரியங்களை வெளிப்ப யுடக்கவும் சாமர்த்தியமுள்ளதா யிருப்பதால் பிரமசரிய ான்கு ஆசிரமங்களின் தரும நடப்பதற்குப் பிணையாகவும் ற.

தண்டமானது எல்லாப்பிரசைகளையும் ஆஞ்சை செய்கி ரையுங் காப்பாற்றுகிறது தூங்குகிறவா ளிடத்தில் வீழித் டிருக்கிறது ஆகையால் தருமத்தையே தண்டஸ்வருபமா யார்கள் சொல்லுகிறார்கள்.

அந்தத் தண்டமானது நன்றாக ஆளப்பட்டால் சகலப்பி ழும் சுகப்படுத்தும் இல்லாவிட்டால் எல்லாவற்றையும் அழி

அரசன் சோம்பலில்லாமல் தண்டிக்கத்தக்கவர்களைத் த ட்போனால் பெரியமச்சங்கள் சின்னமச்சங்களைப்போல பல கள் பலமில்லாதவர்களை பொருள் பசு தாரியம் இவைகளை அபகரித்துக்கொண்டு கொன்றுவிடுவார்கள்.

அரசன் தக்கபடி தண்டனைசெய்யாதபோது அந்தத் தே ட்கிய யாகங்களில் புரோடாசத்தை காக்கை முதலானவை யளிதும் அவிசை நாய்முதலியவை நக்கும் அவனவன்பொ னவனுக்கு சொந்தமாகமாட்டாது தாழ்ந்தசாதியனும் உய றானவரும் னாவான்.

தண்டனைசெய்தால் மாத்திரம் உலகத்தார் சரியாக நடப் றன்றி சுபாவத்திலேயே சரியாக நடக்கமாட்டார்கள் தண் டையந்தே உலகமுழுதும் சுகத்தை யறுபவிக்கிறது.

இந்திராதீதவர்கள் அசுரர் கந்தருவர் இராக்கதர் பகநி டுகள் இவர்களெல்லாம் ஜெகதீசனிடத்தில் தண்டனைக்குப் பிரபஞ்சத்துக்கு சுகத்தைச் செய்கின்றனர்.

34 தி. ௩௧. பொருண்முதலியவற்றில் பரிசுத்தம் சத்தியம் சாஸ்திரக்
கள் கள் குணமுள்ள மந்திரிமுதலியவருவி தத்துவக்கியாநம் இவைக
செ. ள்ள அரசனா லாள்படுவான்.

௩௨. அரசன் தந்தேசப்பிரசைகளை நியாயப்படி யானுகிறவ
௩௩. சத்துருக்களை யதிகமாகத் தண்டிக்கிறவனாயும் குணமுள்ள
டெ. ழரிடத்தில் கபடமில்லாதவனாயும் பிராமணர் சொற்ப குற்றஞ்
சூ. தா லதைப் பொறுக்கிறவனாயும் இருக்கவேண்டியது.

௩௩. இவ்விதமான அரசன் பொருளில்லாதவனாய் உதிர்ந்த
ல்லைப்பொறுக்கி ஜீவித்தாலும், அவன்கீர்த்தி தண்ணீரில் விழுந்த
ன்னைப்போல் எங்கும்பரவும்.

௩௪. இவ்விதகுணமும் இந்திரியக்கட்டுப்பாடும் இல்லாதவரச
த்தி தண்ணீரில்விழுந்த நெய்யைப்போல அழுந்திவிடும்.

௩௫. தன்றன் தருமத்தை நடத்துகிற நாண்கு வருணத்தாரை
த்தான்கு ஆசிரமத்தாரையும் காப்பாற்றுவதற்காக அரசன்பிரமனா
ருஷ்டிக்கப்பட்டான்.

௩௬. அவ்வரசன் அநேகம் பரிசுநங்களை வைத்துக் கொண்டு
வ்விதமாகப் பிரசைகளைக் காப்பாற்றவேண்டுமோ எது எது செய்ய
வண்டியதோ அதைமுழுதும் உங்களுக்கு கிரமமாகச் சொல்லப்
பாடுறேன்.

அரசன் செய்கை.

௩௭. அரசன் திருந்தோறுங் காலையிலெழுந்து மூன்று வேத
மோதினவர்களாயும் நீதிசாஸ்த்திர வித்வான்களாயும் இருக்கிற பிரா
மணளை யுபசரித்து அவர்கள் சொல்லுகிறபடி நீதிசெலுத்த வேண்
டியது.

௩௮. அதிலும் கல்வியாலும், வயதாலும், பெரியவர்களாயும்
உள்ளும்புறமும் பரிசுத்தாளாயும், இருக்கிறபிராமணளை எப்போது
ம் உபசரிக்க வேண்டியது. பெரியோர்களை உபசரிக்கிறவனுக்கு இரா
க்கதராலும் பயநேரிடாது.

குடித்தல் பாட்டு கூத்து வாத்தியம் இவைகளில் விருப்பமு
பாடியிருந்தல் வீணைதிரிச்சல் ஆகப்பத்து.

சஅ. கோபத்தினுண்டான எட்டுத் துக்கங்களாவன கோள்
துரோகம் பொருமை பிறன்குணத்தைச் சகியாமை ஒருவ
ருளையபகரித்தல் காரணமின்றி அடித்தல் திட்டுதல் ஆகஎட்டு.

சக. இருவகையாகச் சொல்லப்பட்ட இந்தப் பதினெட்டு
துக்கங்களுக்கும் எதைக் காரணமென்று பெரியோர்கள் சொல்லுகி
றோ அந்த லோபகுணத்தை முயற்சியோடு அரசன் நீக்கவே
டியது.

ரு0. காமத்தினு லுண்டான பத்துத் துக்கங்களுக்குள் குடித்
தல் ஸ்திரீலோலனாயிருத்தல் வேட்டையாடுதல் இவைநா
டு அதிக துன்பத்தைக் கொடுக்கின்றனவென்று அறியவேண்
டியது.

ரு1. கோபத்தினு லுண்டான துக்கங்களுக்குள் காரணமின்றி
அடித்தல் திட்டுதல் பொருளை யபகரித்தல் இம்மூன்றும் கஷ்டத்
தக்கொடுக்கின்றனவென்று அறியவேண்டியது

ரு2. காமத்தினு லுங் கோபத்தினு லுமுண்டான இந்த ஏழுக்
துகள் கடையிலிருந்து ஒன்றுக்கொன்று அதிக கஷ்டத்தைக் கொடுக்
கிறது என்றறியவேண்டியது

ரு3. வியசநம் மரணம் இவ்விரண்டில் வியசநம் கஷ்டமான
து. ஏனென்றால் வியசநப்படுகிறவன் இறந்தபின் நரகத்தையும் விய
சநமின்றி பிறந்தவன் சுவர்க்கத்தையு மடைகொள்.

ரு4. பாட்டன் நாள்முதல் மந்திரித்தனஞ்செய்த வம்சஸ்த்
தாளாயும் நீதிசாஸ்திரம் வேதாந்தம் தநூர்வேதம் இவைக ளறிந்தவ
ர்களாயும், பலமுள்ளவர்களாயும், நற்குலத்திற் பிறந்தவர்களாயும்,
இருக்கிற மந்திரிகளை ஏழு அல்லது எட்டுப்பேரை யாகிலும் பரீ
சைசெய்து யோசனை சொல்வதற்காகவைத்துக்கொள்ளவேண்டியது.

ரு5. சுலபமான சமுசார காரியத்தையும் ஒருவனாகச்செய்யக்
கூடாதவனாயிருக்கிறான். அப்படியிருக்க அதிகவருத்துள்ள இராச்
சியத்தை சகாயமின்றி ஆளக்கூடமா.

கந அ

மநுதர்ம்மசாத்திரம்.

கச. அந்தமந்திரிகளோடு அனைவருமறியக்கூடுமான சமாதானம் இரதகஜதரகபதாதி பொக்கிஷம் பட்டணம் தேவகளைக் குறித்தும், பசு தாரியம் இவைகளைக் காப்பாற்றுவ பாதித்தபொருளை நல்லவர்களுக்குக் கொடுப்பது. இவைகளைப் பத்தம் யோசிக்கவேண்டியது.

கௌ. அந்தமந்திரிகளின் அபிப்பிராயத்தைத் தனித்த இரதகபத்தி லறிந்து சகலரும் செய்யத்தக்கதாகச் சொன்னவை தனக்கு மறமிருந்தால் செய்யலாம்.

கசு. அவர்களுக்குள்ளே உயர்ந்தவனாயும், பண்டிதனாகிய பிராமணமந்திரியோடு சத்துருவைச் சமாதானப்படுத்துதல் தீர்ப்பது, சண்டைக்குப்போவது, சமயம்பார்ப்பது, எதிரியின் மையக் கலைப்பது, ஒருவனைத்தான் சரணமாகவடைவது இவ்வாறும் யோசிக்கவேண்டியது.

கக. அந்தப் பிராமணமந்திரியினிடத்தில் திருந்தோறும் கையுள்ளவனாய் சகலத்தையுஞ்சொல்லி அவருடன்போசித்து காரியத்தை ஆரம்பிக்கவேண்டியது.

கஊ. பரிசுத்தமுள்ளவர்களாயும், ஞானமுள்ளவர்களாயும் ஞான விருத்திசெய்கிறவர்களாயுமிருக்கிற மற்றும்ஞ்சிலபேர்களைக் கிஷமுதலான விடங்களில் நியமிக்கவேண்டியது.

கக. தனக்கு எவ்வளவு சிப்பந்திகளிருந்தால் காரிய நிறைவேறியோ அவ்வளவுபேர்களைச் சோம்பலில்லாதவர்களாயும், சமர்த்தர்களாயும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது.

கக. அந்தச் சிப்பந்திகளுக்குள் பலம் சாமர்த்தியம் நல்ல குணப்பிறப்பு இவைகளுள்ளவர்களை பொக்கிஷம் தங்கசாலை நெற்களம் இவை முதலானவைகளில் நியமிக்கவேண்டியது. பயசாலிகளை அந்தப்புரத்திலும், மடைப்பள்ளியிலும், நியமிக்கவேண்டியது.

கக. சகலசாஸ்திரமறிந்தவனாயும், சொற்குறி கண்ணிட்டுதல் முதலியசாடை சிட்டிகைப்போடுதல் முதலியசெய்கை இவைகளைக் கண்டுபிடிக்கிறவனாயும், பொருளாசையில்லாதவர்களை...

ற்ற பூமிக்கோட்டையையாவது ஏற்படுத்திக்கொண்டு அதற்குப் பட்ட பட்டணத்தில் அரசன் வாசஞ்செய்யவேண்டியது.

எக. எல்லாக் கோட்டைகளையும்விட மலைக்கோட்டையுயர்ந்த தாகையால் அதனையுடைய பட்டணத்தில் அரசன் முயற்சியோடுவா சஞ்செய்ய வேண்டியது.

எஉ. இந்தக் கோட்டைகளுக்குள் ஐந்துயோசனை தூரந் தண்ணியில்லாத பூமிக்கோட்டை மிருகங்களினாலும், கற்கோட்டை பெருச்சாளி முதலானவைகளினாலும், நீர்க்கோட்டை முதலைமுதலானவைகளாலும், வறக்கோட்டை குரங்குமுதலானவைகளாலும், சேனைக்கோட்டை வீரர்களினாலும், மலைக்கோட்டை தேவர்களினாலும், சூழப்பட்டிருக்க வேண்டியது.

எங. இந்தக் கோட்டைகளில்வசிக்கின்ற ஜெந்துக்கள் வேடந் முதலானவர்களால் துன்பப்படாமலிருந்தால் அந்தவரசனுக்கு துருவினின்றும் பயநேரிடாது.

எச. இந்தக் கோட்டைமேல்நிற்கிற வொருவில்லாளி ரன்னை யெதிர்க்கவந்த நூறுசத்துருக்களோடும், நூறுவில்லாளி பதினாயிரம் சத்துருக்களோடும், சண்டைசெய்வார்கள் ஆகையால் கோட்டை உண்டுபண்ணிக்கொள்ள வேண்டுமென்று விதிக்கப்படுகின்றது.

எரு. அந்தக்கோட்டைக்குள் கத்திமுதலான ஆயுதங்கள் மிகுந்தபொருள் தாபியம் குதிரை சூயாணை பிராமணன் யந்திரமறிந்தவன் சித்திரவேலைக்காரன் புல்வைக்கோல் தண்ணீர் இவைகள் பூரணமாயிருக்கும்படி செய்யவேண்டியது.

எசு. அந்தப் பட்டணத்தினடுகில் அந்தப்புரம் அக்கிரிசாலை ஆயுதச்சாலை இவைகளுள்ளதாயும் உழலைத்தடி வெளிச்சவர் இவைகளால் காக்கப்பட்டதாயும் எக்காலத்திலும் மலரவும் பழுக்கவுந்தகுதியான விருகங்களை யுடைத்தானதாயும், நடைவாவி யுள்ளதாயும், இருக்கிற ஒருவீட்டை அரசன் தனக்காக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது.

எஎ. அந்தவீட்டிற்போனபின்பு தன்ஜாதியாயும், அதிக அழகுள்ளவளாயும், நற்குலத்தில் பிறந்தவளாயும், மந்தைக் கிரகிக்கிறவளாயும், மெல்லிதான சரீரமுள்ளவளாயும், குணசாலியாயும் இருக்கிற ஸ்திரீயை விவாசஞ்செய்துகொள்ள வேண்டியது.

எஅ. புரோகிதனையும், ரித்துவிக்கையும், தனக்கு ஏற்பாடுசெய்துகொள்ளவேண்டியது அவ்விருவரும் முறையே இவ்வரசனுக்கு வேதத்திற்சொல்லியபடி யுத்தசாஸ்திரத்தையும், அக்கிரிஹோத்திர முதலிய வைதீக காரியங்களை சாக்கிரதையாக உபதேசஞ் செய்க்கவும், நடத்திவைக்கவும் வேண்டியது.

எகூ. பின்பு அதிகதக்ஷணையுள்ள அசுவமேதமுதலான யாகத்தை அரசன் செய்யவேண்டியது. தருமத்திற்காக பிராமணர்களுக்கு வீடுமுதலான போகங்களையும் தானங்களையுங் கொடுக்கவேண்டியது.

அய. தான் வாங்கிக்கொள்ளவேண்டிய மாசத்தீர்வை வருஷத்தீர்வை இவைகளை நம்பிக்கையுள்ள மந்திரிமுதலானவர்களால் சாஸ்திரப்படி பிரஜைகளிடத்தில் வாங்கிக்கொண்டு தன் தேச வாசிகள் டத்தில் பிள்ளையிடத்தில் தகப்பண்போல், அன்புள்ளவனாக விருக்கவேண்டியது.

அக. யானை குதிரை காலாள் இவைகளின் குணதோஷம் வைத்தியம் இவைகளை நன்றாக அறிந்து இருப்பவர்களை அதற்குமேல்விசாரணைக்காரர்களாக ஏற்படுத்தவேண்டியது. அவர்களும் தத்தங்காரியங்களில் சாக்கிரதையாக வேலைக்காரர்களை விசாரணைசெய்யவேண்டியது.

அஉ. குருகுலவாசஞ்செய்து வேதமோதித் திரும்பிவந்த பிரமசாரிகளுக்கு குருதக்ஷணையும் விவாகத்துக் குபயோகமான பொருளையுங் கொடுத்து பூசிக்கவேண்டியது. பிராமணர்களுக்கு கொடுத்த பொருள் நற்கதியைக் கொடுப்பதால் அரசர்களுக்கு அப்பொருள் அழிவற்ற நீதியாயிருக்கிறது.

அங. ஏனென்றால் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டபொருளைத் திருடன் சத்துரு இவர்கள் அரசனிட பொருளைப்போல அபகரிக்க மாட்டார்கள். அழிவற்றபலனையுங் கொடுக்கிறது. ஆகையால் அழிவில்லாத புதையல்போன்ற பிராமணதானத்தைச் செய்யவேண்டியது.

அச அக்கிரியி லோமஞ்செய்யப்பட்டது ஒருகால் உருகியும் உலர்ந்தும் கண்ணுக்குத் தெரியாமலும் போய்விடும். பிராமணமு

கமாகிற அக்கிரியில் ஹோமஞ்செய்தது அழிவற்றதாகவே பலனைக் கொடுக்கும்.

அரு. க்ஷத்திரியன் முதலானோர்க்கு கொடுக்கிறதாநத்துக்குசாஸ்திரத்தில்தொல்லிய பலன்முன்வரும், அநுஷ்டானமில்லாமல் பிராமணனென்று தன்னைச் சொல்லுகிற பிராமணனுக்குக் கொடுத்த தாநம் அதற்கிரட்டிப்பாகும், வேதமோதுகிற பிராமணனுக்குக் கொடுத்த தாநம் இலக்ஷம்பங்காகும், வேதமுமுமையும் ஒதின பிராமணனுக்குக் கொடுக்குந் தாநத்தின்பலனுக்குக் கணக்கேயில்லை.

அசு சற்பாத்திரமாக விருப்பதினாலும், சிரத்தையோடு கொடுப்பதினாலும் கொடுக்குமபொருள் சொற்பமானாலும் அதிகமாகுதலும் இறந்தபின் அதிகபலனைக் கொடுக்கிறது.

அள. தன்னை தனக்குச் சரியானவனெனலும் உயர்ந்தவனெனலும் தாழ்ந்தவனெனலும் சண்டைக்கழைத்தால் க்ஷத்திரிய தர்மத்தைநினைத்து பயப்படாமல் அரசன் சண்டைக்குப்போகவேண்டியது.

அஅ. ஏனென்றால் சண்டையில் புறங்கொடாமலிருத்தல் பிரசைகளை நியாயமாகக் காப்பாற்றல் பிராமணர்களைப்பூசித்தல் இம்முன்றும் அரசனுக்கு மேலானக்ஷேமத்தை யுண்டிபண்ணுகிறது.

யு த் த ரு ம ம்.

அகூ. யுத்தத்தில் ஒருவரையொருவர் கொல்லவேண்டுமென்று நினைத்துப் போர்செய்யும்போது புறங்கொடுக்காமல் சண்டைசெய்து இறக்கிற வரசர்கள் சுவர்க்கத்தை யடைகிறார்கள்.

கூ0 ஓராயுதத்தை மற்றோராயுதமாகக்காட்டியும், * கர்ணிக்காரபாணங்கள், நுனியில் விடந்தடவின பாணங்கள், நெருப்பிற்காச்சினபாணங்கள், இவைகளினாலும் சத்துருக்களைச் சண்டையிற் கொல்லக்கூடாது.

கூக இரதத்தைவிட்டுப் பூமியிலிறங்கினவன் பேடி அஞ்சலி செய்தவன் தலையிரை யவிழ்த்துக்கொண்டிருப்பவன் குந்திக்கொ

* கர்ணிக்காரபாணம்-என்பது சல்லடைபோன்ற உருவமுள்ள தாய் மேற்புறத்தில் நெருங்கியமுள்ளையுடையதாக இருப்பது.

ண்டிருப்பவன் அபயமென்று சொன்னவன் இவர்களைக் கொல்லக் கூடாது.

கஉ. தூங்குகிறவன் சந்தோஷமில்லாதவன் வஸ்திரமில்லாதவன் ஆயுதமில்லாதவன் போரிலெதிர்க்காதவன் சண்டையைப் பார்ப்பவன் மற்றொருவனோடு சண்டைபோடுகிறவன் இவர்களுயும் கொல்லக்கூடாது.

கங. ஆயுதமொடிந்தவன் பிள்ளைமுதலானவர்களிறந்து வியசநப்படுகிறவன் நன்றாக அடிபட்டவன் பயந்தவன் புறங்கொடுத்தோடுகிறவன் இவர்களைப் பெரியோர்களின் தருமத்தை நினைத்து அடியாம லிருக்கவேண்டியது.

கச. எந்தவீரன் யுத்தத்தில் முதுகுகொடுத்தோடி சத்துருவாற் கொல்லப்படுகிறானோ அவன் தனக்குச் சம்பளங்கொடுக்கிற யசமாநன்பாவத்தையும் வாங்கிக்கொள்ளுகிறான்.

கரு. அப்படி முதுகுகொடுத்தோடுகிற வீரன் பரலோகத்துக்காகச் சம்பாதித்திருக்கிறபுண்ணியத்தை யசமாநனடைகிறான்.

கக. இரதம் குதிரை யானை குடை வஸ்திரம் தாபியம் பசுஸ்திரி ஆயுதமுதலியவைகளையும் வெள்ளி சுவர்ணம் நீங்கலாக மற்ற பாத்திரங்களையும் எந்தவீரன் சண்டையில் ஜயிக்கிறானோ அவனுக்கு அவை சொந்தமாகின்றன.

கஎ. போரில் வீரர்களினால் ஜயிக்கப்பட்ட சொத்துக்களில் பூமி சுவர்ணம் வெள்ளி ரத்நம் முதலிய உயர்ந்த வஸ்துக்களை அரசனுக்குக் கொடுக்க வேண்டுமென்று வேதத்திற் சொல்லி யிருக்கின்றன. அரசன் தானுங்கூடச் சண்டைசெய்து ஜயித்த சொத்துக்களிலும் வீரர்கள் குணத்திற்குத் தகுதியாகப் பகுத்துக் கொடுக்க வேண்டியது.

கஅ. நிந்திக்கப்படாமலும் அநாதியாயுமிருக்கிறயுத்ததருமமானது இதுவரையில் சொல்லப்பட்டது. இவ்விதமாக சத்துருவதை செய்கின்ற அரசனுக்குப் பாபம்நேரிடாது.

கக. அரசன் அடையப்படாத பொருளை சம்பாதிக்கவிரும்ப வேண்டியது, சம்பாதித்தபொருளை முயற்சியோடு காப்பாற்ற வேண்

டியது. காப்பாற்றினபொருளை விருத்திசெய்யவேண்டியது. விருத்தி செய்தபொருளை சற்பாத்திரத்திற் செலவுசெய்யவேண்டியது.

க01. இங்ஙனஞ் காரியங்களையும் புருஷார்த்த பிரயோசனமென்றறிந்து திகத்தோறும் அவைகளைச் சோம்பலின்றி அநுசரிக்கவேண்டியது.

க02. தானடைய வேண்டியபொருளை சண்டைசெய்தேயடையவேண்டியது. அதை தன்சுவாதிநத்தில் காக்கவேண்டியது. அதையும் வியாபாரத்தினாலே விற்கிசெய்யவேண்டியது. அதையும் தானத்தினாலேயே செலவுசெய்யவேண்டியது.

க03. அசனுகூச் சதுரங்கபலம் எப்போதுஞ் சாக்கிரதையாகவே விருக்கவேண்டியது. தநர்வித்தையால் தன் சபவர்த்தியத்தை எப்போதும் பிரகாசப்படுத்தவேண்டியது. தன்னை லோசனையை யெப்போதும் வெளிப்படுத்தாமலும், காடோறுஞ் சத்துருவை ஜயிக்க சமயந்தடுகிறவனாயும் இருக்கவேண்டியது.

க04. சதுரங்கசேனை சாக்கிரதையாக விருக்கிறவரசனுகூகே சகலஜனங்களும் பயப்படுகிறபடியினாலே அதைக்கொண்டே யனைவரையும் சுவாதிநப்படுத்தவேண்டியது.

க05. தன்மந்திரிகளிடத்தில் கஞ்சித்துஞ் சூதுசெய்யக்கூடாது. தன்வேவுகாரரால் சத்துரு சூதுமார்க்கங்களை யறியவேண்டியது.

க06. சத்துரு தன்சூதையறியக்கூடாது. அவன் சூதைத் தானறியவேண்டியது. ஆமையானது சமயத்துக்குத் தக்கபடி தன்மேகங்களையடக்கிக்கொள்ளுகிறாப்போல் அரசன் சதுரங்கசேனைகளையும் தனக்குள் அடக்கிக்கொண்டு தன் னபிப்பிராயத்தை வெளியிடாமலிருக்கவேண்டியது.

க07. ஓட்டத்தைச் சபாவமாகவுடைய தண்ணீரி விருக்கிற மீன்களை கொக்குகளானவை அதுவே வியாபகமாக விருந்து பிடிக்கின்றனபோல் சத்துருஜய முதலானகாரியங்களை யோசிக்கவேண்டும் சிங்கமானது தன்வீரியத்தினால் பெரிதானதேகமுள்ள யானைகளைக்கொல்லுகிறாப்போல் பலமுள்ள சத்துருக்களையுஞ் ஜயிக்கவேண்டும் இடையர்களால் காக்கப்பட்ட பசுக்களை செந்நாய் சமயம்பார்த்து

ப்பிடிக்கிறதுபோல் கோட்டைக்குள் ளிருக்கிற சத்துருக்களையும் கொல்லவேண்டும் காட்டில் வேடர்களினுற்சூழப்பட்ட முயலானது ஏழும்பியோடுகொடுப்போல் சத்துருக்களால் சூழப்பட்ட தேசத்தினின்றும் அவர்களுக்குத்தெரியாமல் நான் வேறிடத்திற்குப் போய்விடவேண்டியது.

உபாயவிதி.

க௦௭. இந்தப்படியாக சத்துருஜயஞ் செய்கிறவனுக்கு யார்வி ரோதஞ் செய்வார்களோ அவர்களை சாமநாந பேத தண்ட உபாயங் களினால் தனக்குச் சுவாதிநப்படுத்தவேண்டியது

க௦௮. விரோதிகள் சாமநாந பேதங்களினால் சுவாதிநப்படாவி ட்டால்மாதிரும் தண்டோபாயத்தினால் மெழுவாகச் சுவாதிநப்படுத் தவேண்டியது.

க௦௯. இந்த நான்குபாயங்களுக்குள் சாமோபாயத்தில் பிரயா சை செலவு இல்லாததாலும் தண்டோபாயத்தில் காரியசாதகம் ஆகி றதினாலும் அவ்விரண்டையும் அரசர்களுக்கு இராச்சியமுதலிய சுக த்தைத் தருவதாக பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

உலகபரிபாலநதருமம்.

கக(1). பயிரிடுகிறவன் பயிருடனுண்டான புல்லுமுதலானவை களை பிடுங்கிவிட்டு பயிர்களைக் காப்பாற்றுகொடுப்போல் அரசன் தன் தேசத்தினுண்டான துஷ்டர்களைத் துரத்திவிட்டு நல்லோர்களைக் கா ப்பாற்றவேண்டியது.

கக௧. எந்தவரசன் மூடத்தனத்தினாலே நல்லவர் பொல்லாதவ ரென்று பகுத்தறியாமல் எல்லோரையும் தன்பப்படுத்தினானோ அவ ன் இராச்சியத்தையுமிழந்து தானும் புத்திரமித்திர களத்திராதிகளு டனே யிறந்துபோவான்.

கக௨. பிராணிகளின் சரீரத்தைத் தன்பப்படுத்தினால் பிராண னெப்படி போய்விடுமோ அப்படியே அரசன் தேசத்தாரைத் தன்ப ப்படுத்தினால் அவன்பிராணன் போய்விடும்.

ககந. தேசத்தைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளும் உபாயத்தை அரசன் அநுசரிக்கவேண்டியது. அதனா லதிகப் பிரயாசையில்லாமல் விருத்தியடைகிறது.

உத்தியோகஸ்தர்களை

ஏற்படுத்தவேண்டியவிதி.

ககச. இரண்டு அல்லதுமூன்று அல்லது ஐந்து அல்லது நூறு கிராமங்களுக்கு ஒரு விசாரணைக்காரனைத் தக்கபடி ஏற்படுத்த வேண்டியது. அதுகளை தான் மேல்விசாரணைசெய்யவேண்டியது.

ககநி. அந்தந்தக் கிராமத்துக்கு ஒரு யஜமானையும் அதற்கு மேல் அந்தப் பத்துக் கிராமாதிபதிகளுக்கு மற்றொரு யஜமானையும் அப்படியே அவர்கள் இருபது இருபது பேருக்கு மற்றோர் யஜமானையும், அதற்குமேல் அவர்கள் நூறு நூறுபேருக்கு மற்றோர் யஜமானையும், அதற்குமேல் அவர்கள் ஆயிரம்பேருக்கு மற்றோர் யஜமானையும், விசாரணைக்காரனை ஏற்படுத்த வேண்டியது.

ககக. அந்தந்தக் கிராமாதிபதிகள் அந்தந்த ஊரிலுண்டான சொற்பமான திருட்டுமுதலான வியவகாரங்களை தாமே முடிவுசெய்யலாம். அதற்குமேற்பட்ட குற்றங்களை தன்யஜமானான பத்துக்கிராமாதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டியது. அவனும் தன்னால் முடிவுசெய்யக்கூடாதவைகளை தன்யசமானான இருபது கிராமாதிபதிக்குத் தெரிவிக்கவேண்டியது.

ககௌ. அவனும் தன்னால் முடிவுசெய்யப்படாதவைகளை தன்யஜமானான நூறு கிராமாதிபதிக்கும் அவனும் இவ்விதமாகவே ஆயிரங் கிராமாதிபதிக்கும் அறிவிக்கவேண்டியது.

சம்பள வேற்பாடு.

ககஅ. கிராமாதிபதி தன்கிராமத்துப் பிரஜைகளால் நாடோறும் அரசனுக்கு கொடுக்கவேண்டியவைகளான சோறுதண்ணீர் விறகு இவைகளைத் தன்ஜீவநத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.

ககக. பத்துக் கிராமாதிபதி ஏரொன்றுக்கு ஆறுமாடு கிடிகோலுள்ள இரண்டேரால் உழப்புகிற பூமியில்விளைந்த தாரியததையும்

இருபது கிராமாதிபதி அதற்கு ஐந்துபங்கு தாநியத்தையும், நூறு கிராமாதிபதி நடுத்திறமான ஒருகிராமத்தையும், ஆயிரங்கிராமாதிபதி நடுத்திறமான ஒருபட்டணத்தையும் தன்ஜீவநத்திற்காக அநுபவித்துக் கொள்ளவேண்டியது.

கஉய. கிராமாதிபதிமுதல் ஆயிரங்கிராமாதிபதிவரையில் செய்தீர்மானங்கள் கிராமத்தாருக்கு விரோதமாகவிருந்து அரசனிடத்தில் பிரயாதுவந்தால் சகல ஜநங்களிடத்தும் அன்புள்ள ஒருமந்திரி சோம்பலில்லாமல் அதைவிசாரிக்கவேண்டியது.

கஉக பட்டணங்கள் தோறும் இவ்வரசன் எல்லாக்காரியங்களையும் விசாரிக்கிற ஒரு நியாயாதிபதியை ஏற்படுத்தி அவனுக்கு உயர்ந்ததாயும் ஆகாசத்தில் நகஷத்திரங்களி னடுவில் சுக்கிரன் போல் அதிக ஒளியுள்ளதாயும் கோட்டையுள்ளதாயும் இருக்கிற ஒருவீட்டையுங் கொடுக்கவேண்டியது.

கஉஉ. அந்த நியாயாதிபதியும் அந்தக்கிராமாதிபதி முதலான தனக்குக் கீழ்ப்பட்டவர்களை தானாகவே அந்த அந்தவிடத்திற் போய் விசாரிக்கவேண்டியது. தன் வேவுகாரர்களினால் கிராமத்தார்களின் கருத்தையுமறிந்து கிரமப்படி தீர்மானிக்கவேண்டியது.

கஉந. உலகத்தில் அரசன் நியமித்த உத்தியோகஸ்தர் அனைவரும் வழக்காளியிடத்திற் பொருளைவாங்கிக்கொண்டு மூடத்தனத்தினால் பிரசைகளைப் பெரும்பாலும் துன்பப்படுத்துகிறார்கள். ஆதலால் அவர்களிடத்தி னின்றும் குடிகளை அரசன்தான் காப்பாற்ற வேண்டியது.

கஉச. எந்த வுத்தியோகஸ்தர்கள் வழக்காளியிடத்தில் பொருளைவாங்குவார்களோ அவர்களின் பொருண்முழுமையும் அரசனபகரித்துக்கொண்டு அந்தப்பாபிகளையுந் தேசத்தைவிட்டுத் தூரத்தவேண்டியது.

கஉரு. அரசன் ஏவற்றொழில்செய்கிற வெள்ளாட்டி வேலைக்காரன் இவர்களுக்கு அவரவர்களையோக்கியதைக்குத்தக்கபடி நாடோறுஞ் சம்பளங் கொடுக்கவேண்டியது.

கஉசு. சாமொலி தண்ணீரெடுக்கிறவன் இப்படிக்கொத்த வேலைக்காரர்களுக்கு திறந்தோறும் அந்தந்த தேசத்தில் வழங்கிவரும்

ஒருபணஞ் சம்பளமும், ஆறுமாதத்திற்கொண்டு துணியும், மாதத்திற்கு ஒருதுரோணநெல்லும், அதற்குமேலான மடைப்பள்ளி வேலை செய்கிறவர்களுக்கு நாடோறும் ஆறுபணஞ் சம்பளமும், மாதத்திற்கு இரண்டுதுணியும் ஆறு * துரோணநெல்லும் கொடுக்கவேண்டியது.

தீர்வை விதி.

கஉஅ. விபாபாரிகளிடத்தில் அவர்கள் வாங்கினபொருளின் கிரயத்தையும், விற்பனைசெய்யுங் கிரயத்தையும், அந்தச் சரக்குவந்த மார்க்கத்தையும், அவர்களின் பிரயாசத்தையும், அதனு லுண்டான செலவையும், அவர்களுக்கு வரப்பட்ட மொத்தலாபத்தையும், யோசித்துப்பார்த்து தக்கபடி தீர்வைவாங்கவேண்டியது.

கஉஅ. தானும் குடிகளும் எப்படி சுகமாகப் பயன்படையலாமோ அந்தப்படி யோசித்து அரசன் தீர்வை வாங்கவேண்டியது.

கஉக. இரத்தம் பால் தேன் இவைகளை அட்டைகளால் வண்டு இவைகள் எப்படி சிறுகசிறுக கிரிக்கின்றனவோ அப்படியே அரசனும் குடிகள் தனக்குக் கொடுக்கவேண்டிய வருஷத் தீர்வையை சிறுகசிறுக வாங்கிக்கொள்ளவேண்டியது.

கஉய. அதாவன பொருள் பசு இவைகளால் வரப்பட்ட லாபத்தில் ஐம்பதிலொன்றும், தாபியத்தில் அத்தந்தரிலத்தின் சாராசாரத்துக்குத் தக்கபடி எட்டில் அல்லது ஆறில் அல்லது பன்னிரண்டில் ஒருபங்கும் தீர்வை வாங்கிக்கொள்ளவேண்டியது.

கஉக. மரம் கொடி மாம்ஸம் தேன் நெய் வாசநாதிரவியம் இரசம் புஷ்பம் கிழங்கு பழம் இவைகளிலும்.

கஉஉ. இலை கறிபழுது விறகு தோல் மரவுரி மண்பாண்டம் இரத்திகமுதலியவைகள் இவைகளிலும் இலாபத்தில் ஆறிலொருபங்கை அரசன் தீர்வையாக வாங்கிக்கொள்ளவேண்டியது.

* எட்டு முஷ்டி கொண்ட தாபியத்திற்கு நஞ்சித் தென்றும் அது எட்டுகொண்டதற்கு புஷ்கலமென்றும் அது நாலுகொண்டதற்கு ஆடகமென்றும் அது நாலுகொண்டதற்கு துரோணமென்றும் பெயர்.

கநந. அரசனெளியவனாகவிருந்தாலும் வேதமோதின பிராமணசிரேஷ்டனிடத்தில் ஒருபோதுந் தீர்வைவாங்கக்கூடாது. அந்தப் பிராமணனும் தன்றேசத்தில் பசியினுற்றுண்பப்படக்கூடாது.

கநச. எந்த அரசன் இராச்சியத்தில் வேதமோதினவன் சாப்பாட்டுக்கில்லாமல் பசியினால் துண்பப்படுகிறானோ அந்தவரசன் தேசமெல்லாந் சீக்கிரத்திலேயே சுஷாமத்தினுற்றுண்பப்பட்டு அழிந்துவிடும்.

கநநி. அந்தப்பிராமணர் படித்திருக்கிற வேதசாஸ்திரத்தையும் அவனுடைய ஞானத்துஷ்டானத்தையும் அறிந்து அதற்குத் தக்கபடி அவனுக்குத் தருமமான ஜீவனோபாயத்தை யேற்படுத்தி தகப்பன் றுண்பெற்ற பிள்ளையைப்போல் அவர்களை திருடர் முதலானவர்களிடத்தினின்றும் பயப்படாமல் இருக்கும்படி காப்பாற்றவேண்டியது.

கநக. அரசர்களால் காக்கப்பட்ட அந்தப்பிராமணர்கள் திருந்தோறும் இவந்தேசத்தில் யாதொருதருமத்தைச் செய்கிறார்களோ அதனாலரசனுக்கு ஆயுள் பொருள் தேசம் இவைகள் விருத்தியடைகின்றன.

கநஎ. காய் கறிமுதலானவைகளைத் தன்றேசத்தில் கொண்டு வந்து விற்றுப் பிழைக்கிற ஏழைகளிடத்தில் வருஷத்திற் கொருதரம் சொற்ப பொருளைத் தீர்வையாக அரசன் வாங்கிக்கொள்ள வேண்டியது.

கநஅ. மிட்டாயிக்காரர் சிற்பவேலைக்காரர் கொல்லத்துக்காரர் மூட்டைக்காரர் இவர்களிடத்தில் மாதத்திலொருநாள் அரசன்வேலை வாங்கிக்கொள்ளவேண்டியது.

கநக. குடிகளிடத்தில் தயையினால் இவ்விதமான தீர்வையும் வாங்காவிடில் தான் துண்பப்படுவான். அதிகமாகவாங்கினால் குடிகள் துண்பப்படுகிறார்கள். ஆதலா லிருவருக்குங் கெடுதிநேரிடாதவண்ணஞ் செய்யவேண்டியது.

கசய. அந்தந்தக் காரியத்திற்குத்தக்கபடி சிலகாரியத்தில் கோபமுள்ளவனாயும், சிலகாரியத்திற் பொறுமையுள்ளவனாயும் இருக்கவே

ண்டியது. அப்படியிருந்தால் குடிகளுக்கு இஷ்டமுள்ளவனாய்
ருப்பான்.

கசக. அரசன்தானே காரியவிசாரணைசெய்ய வருத்தமான
மயத்தில் தருமமறிந்தவனாயும், ஜீதந்திரியனாயும், பொறுமையுள்
வனாயும், நற்குலத்தானாயுமிருக்கிற மந்திரியை அந்த ஆசநத்திலி
து வியவகாரங்களை விசாரிக்கும்படி நியமிக்கவேண்டியது.

கசஉ. இதுவரையில் செல்லிய ஏற்பாடுகளை ஏற்படுத்தி
சன் அஜாக்கிரதையில்லாமல் தன்பிரஜைகளைக் காப்பாற்ற வே
டியது.

கசங. ஏனென்றால் எந்தவரசன் மந்திரிமுதலானவர்களு
களை உலகத்தை ஆளும்போது திருடர் முதலானவர்களால் குடி
துன்பப்படுகிறார்களோ அந்தவரசன் ஜீவித்திருந்தபோதும் இற
வனுக்குச் சரியானவன்தான்.

கசச. கூத்திரியனுக்கு எல்லாத்தருமங்களைவிட தருமப்
பிரசைகளைக் காப்பாற்றுகிறது உயர்ந்ததருமம். அவன்விதிப்படி
வைவாங்கிவிப்பதும் தருமத்தையே கொடுக்கிறது.

கசரு. அரசன் இரவில் நான்காவதுயாமத்தில் எழுந்து ய
லபாதைகளைத் தீர்த்துக்கொண்டு ஜெபம் ஹோமம் பிராமணபூ
இவைகளைச்செய்து பின்பு லக்ஷணமுள்ளதான சபைக்குப்போக
ண்டியது.

கசசு. அவடத்தில் இருந்துகொண்டு தன்னைப்பார்க்கவந்
கலப்பிரஜைகளை தன்றிசநம் பேச்சு இவைகளாற் சந்தோஷப்பட
தி யனுப்பிவிட்டு பின்பு தன்மந்திரிகளோடு தந்தேசசங்கதிகளை
றித்து யோசிக்கவேண்டியது.

ஆலோசனைவிதி.

கசஎ. மலையினுச்சி அல்லது மேல்மெத்தை காடு இவைக
ருந்து ஒருவர்கண்ணுக்கும் தாங்கள்யோசிக்கிறது தெரியாம விரு
ம்படி யோசிக்கவேண்டியது.

கசஅ. எந்த அரசன் மந்திராலோசனை செய்யும்போதுமற்றொரு ஜநங்கள் அதை அறியவில்லையோ அவ்வரசன் கொஞ்சபொக்கிஷமுள்ளவனாயிருந்தாலும் பூமிமுழுதும் ஆளுவான்.

கசக. மூடன் ஊமைமயன் குருடன் செவிடன் கிளி கீழவன் ஸ்திரீ நோயாளிகள் மிலேச்சன் அங்கஹீனன் இவர்கள் தாங்கள் யோசிக்கிறவிடத்திலிருந்தால் தூரத்திவிட வேண்டியது.

கரு0. ஏனெனில் முன்சொன்னவர்கள் ஒருகால்பரியாசஞ்செய்யப்பட்டார்களாகில் மந்திராலோசனையை மற்றொருவருக்குச் சொல்லுவார்கள். ஸ்திரீகள் மிகுதியுஞ் சொல்வார்கள் ஆகையால் இவர்களை நீக்கவேண்டியது.

கருக. பகலிலாவது இரவிலாவது பதினைந்துநாழிகை வேளையில் தன்சிரமத்தைப் போக்கடித்துக் கொண்டு இளைப்பில்லாதவனாய் தருமம் அர்த்தம் காமம் இவைகளைக்குறித்து அந்தமந்திரிகளோடாவது தான் தனியாகவாவது யோசிக்கவேண்டியது.

கருஉ. ஒன்றுக்கொன்று விருத்தமாயிருக்கிற தருமார்த்தகாமங்களை விரோதமின்றி நடத்தலைக்குறித்தும், தன்பெண்ணைத் தகுந்த விடத்திற் கொடுப்பதைக்குறித்தும், தன்பிள்ளைக்கு வித்தை கற்பிப்பதைக்குறித்தும்.

கருங. பத்திரிகை கொண்டுபோகிற தூதனை யோரிடத்திற்கு அனுப்புவிப்பதைக் குறித்தும், ஆரம்பித்தகாரியத்தை முடிப்பதைக் குறித்தும், அந்தப்புரச்சங்கதியைக்குறித்தும், வேவுகாரர்களின் செய்கையைக் குறித்தும்.

கருச. மற்ற கப்பம்வாங்குவது, சம்பளங்கொடுப்பது, குற்றமுள்ள வுத்தியோகஸ்த்தர்களை நீக்குவது வழக்காளிகளைவிசாரிப்பது அபராதம்போடுவது, பிராயச்சித்தஞ்செய்துவைப்பது, தீர்வைவாங்குவது சதுரங்கபலம் சாரபுருஷன் சேவகர்கள் தனக்காகப் பயிர் பார்க்கிறவன் யாபாரஞ்செய்கிறவன் தன் னந்தப்புரக்காவற்காரன் சந்நியாசிவேடம்பூண்டவன் தேசசமாச்சாரம் இவனோடெதிர்க்கத்தகுந்த காடுதன்பது இவைகளையும்.

கருரு. மத்தியஸ்தன்கருத்து தன்னை ஜயிக்க நினைத்தவன்செய்கை தன்றேசத்திற் கிரண்டுதேசம் விட்டிருக்கிறவ னபிப்பிராயம் தன்

பக்கத்துத் தேசத்தா னபிப்பிராயம் தனக்கனாதியான சத்துருக் களி னபிப்பிராயம் இவைகளையும் சாக்கிரதையாக ஆலோசிக்கவே ண்டியது.

கருக. தன் தேசத்திற்கு இரண்டு தேசம் விட்டிருக்கிறவன் மத் தியஸ்தன் தன்னை ஜயிக்க நினைத்தவன் தன்பக்கத்துத் தேசத்தான் இந்தநால்வரும் மேற்சொன்ன எட்டும் தேசத்திற்கு மூலப்பிரகிர திகள்.

கருஎ. மந்திரி தேசம் கோட்டை பொக்கிஷம் சதுரங்கபலம் இவ்வைந்தும் முன்சொன்ன பன்னிரண்டு மூலப்பிரகிரதிகளுக்கும் தனித்தனிபாகவுண்டு. ஆகையால் தேசத்திற்கு பிரகிரதி எழுபத்திர ண்டென்றுஞ் சொல்லுகிறார்கள்.

கருஅ. தன் தேசத்திற்கு பக்கத்திலிருக்கிறவனையும் அவனைய னுசரித்தவனையும் சத்துருவாயும், அதற் கயல் தேசத்தானை தனக்கு மித்திரனாயும், அதற் கயல் தேசத்தானை மத்தியஸ்தனாயும், அறியவே ண்டியது.

கருக. இவர்களை யெல்லாம் சதுர்விதவுபாயத்தினாலாவது அல் லது தண்டத்தினாலே மாத்திரமாவது தனக்குச் சுவாதீரப் படுத்திக் கொள்ள வேண்டியது.

சந்திமுதலியவைகள்.

கரு(). சத்துருவுடன் சமாதானமாகுதல் சண்டைசெய்தல் யு த்தத்திற்குப் போகுதல் போகாம லிருத்தல் தன்சேனையை யிரண்டா கப்பிரித்தல் பலமுள்ள மற்றொருவனைத்தா னடைதல் இவ்வாறினையு ம் ஆலோசிக்க வேண்டியது.

கருக இந்தப்படி யோசித்துப்பார்த்து எந்தெந்தக் காரியங்க ளுக்கு எதையெதைச் செய்யவேண்டுமோ அதையதைச் செய்யவே ண்டியது.

கருஉ. இவ்வாறு குணங்களும் ஒவ்வொன்று இவ்விரண்டுவித மாகுமென்று சொல்லுகிறார்கள்.

கருஊ. சத்துருக்களோடு சமாதானஞ்செய்வது தற்காலபலனுக் கும் பின்னுண்டாகப்போகிற பலனுக்குமென்று இரண்டுவிதமாக லிருக்கின்றது.

ககச. சண்டைசெய்வது அகாலத்திலேனுங் காலத்திலேனும் தன் பிரபோசனத்துக்காக சத்துருவுடன் எதிர்ப்பதென்றும் தன் றேழனைக் காப்பாற்றுவதற்காக அவன்சத்துருவுடன் எதிர்ப்பதென் றும் இரண்டுவிதமாகிறது.

ககரு. சண்டைக்குப்போகிறது சத்துருவின் வியசநகாலத்தில் தான் தனியாகச்சென்று எதிர்ப்பதென்றும், அவனுக்குப் பலமுள்ள போது தன்றேழனோடு சேர்ந்தெதிர்ப்ப தென்றும் இரண்டுவித மாகிறது.

ககசு. யுத்தத்திற்குப் போகாமலிருத்தல், தனக்கு ஜந்மாந்தி ரகர்மத்தினாலாவது சுபாவத்தினாலாவது; சேனை பொக்கிஷம் இவை களுக்கு குறைவுவந்திருக்கும்போ தென்றும் தன்றேழனுக்கு தா னுபகாரஞ்செய்யவேண்டி யிருக்கும்போ தென்றும் இரண்டுவித மாகிறது.

ககசு. தன்சேனையை இரண்டாகப்பிரித்தல் தன் சத்துருவுட ன் சண்டைக்குப் போகிறதற்கென்றும் அந்தச்சமயத்தில் தன்பட்ட ணத்தைக் காப்பாற்றவேண்டியதற்கென்றும் இரண்டு விதமாகிறது.

ககசு. பலவந்தனையடைதல் சத்துருவினால்போது நேரிட்ட துன்பத்தைப் போக்குகிறதற்கென்றும் பின்பு சத்துருவால் பயம்வா ராமைக்கென்றும் இரண்டுவிதமாகிறது.

ககசு. எப்போது ஒருவனோடு சமாதானஞ்செய்வதால் பின்பு அதிகலாப முறுதியாகக்கிடைக்குமோ அவனுக்குக்கொஞ்சம்பொரு ள்கொடுத்தாலும் அவனிடத்தில் கொஞ்சம் வாங்கிக்கொண்டாகிலும் சமாதானமாகவேண்டியது.

களய. எப்போது தன்மந்திரிமுதலான பரிசநங்கள் சண்டை யில் மறக்களிப்புள்ளவர்களாக விருப்பரோ அப்போது தனக்குஞ் ச துரங்கபலமிருந்தால் சண்டைக்குத் துவக்கலாம்.

களக. எப்போது தன்னுடையமந்திரி சேனை இவர்கள் சந் தோஷம் பலம் உள்ளவர்களாயும், சத்துருவின்சேனை துன்பப்படுகி றதாயும், தன்புத்திக்கு நன்றாகத்தோற்றுமோ அப்போது சண்டை க்காகச் சத்துருவுடன் எதிர்க்கவேண்டியது.

கௌஉ. எப்போது தனக்குச் சதுரங்கபலம் வாகநம் இவைக ளாற் குறைவுண்டாகுமோ அப்போது சத்துருக்களை சுப்பங்கொடுத் து நல்லவார்த்தை சொல்லிச் சண்டைக்குப்போகாம லிருக்கவேண் டியது.

கௌங. எப்போது சகலவிதத்தாலும் சத்துரு ஜயிக்கக்கூடாத வகைக் காணப்படுவானோ அப்போது தன்சேனையை யிரண்டாகப்ப குத்து ஒன்றைச் சண்டையிலும் மற்றொன்றைத் தன்கோட்டையிலு நிறுத்தி தானும் அக்கோட்டையை அடையவேண்டும்.

கௌச. எப்போதுதான் சத்துருசேனைக்கு உட்பட்டவகைப் போய்விடுவன்போல் தோற்றப்படுமோ அப்போது தர்மம் பலம் இ வைகளையுடைய மற்றொரு அரசனைச் சரணமாக அடைய வேண் டியது.

கௌரு. தனக்கு விரோதமான தன்னுடைய பிரகிரதிபலம் சத் துருபலம் இவைகளா லுண்டான துன்பத்தை எவன் நீக்குவானோ அவனைநாடோறும் குருவைப்போல் உபசரிக்கவேண்டியது.

கௌசு. ஒருனையடுத்தும் தனக்குவிரோதம் நீங்காமல் தோஷ மேநேரிட்டால் நிபாயப்பிரகாரம் பயமின்றி இராச்சியத்தையாவ து சுவர்க்கத்தையாவது கொடுக்கிறதான சண்டையைச் செய்யவே ண்டியது.

கௌஎ. நீதிசாஸ்திர மறிந்தவன் தன் சத்துருமித்திரன் மத்தி யஸ்தன் இவர்கள் தனக்கு மேற்பட்டவர்களாக எப்படியிருக்கமாட் டார்களோ அப்படிக்கொத்த முயற்சியைச் சதுர்வித லுபாயத்தின லும் செய்வேண்டியது. பொருளாசையினால் மித்திரனும் துரோகம் செய்வானென்று இங்கு அவனையும் எண்ணப்படுகிறது.

கௌஅ. முன்செய்த காரியத்தினால் வந்தலாபம் அப்பொழுது செய்வேண்டியகாரியம் தான்செய்யுங் காரியத்தா லுண்டானகுண தோஷம் வரவு செலவு இருப்பு இவைகளையும் நன்றாக யோசிக்க வேண்டியது.

கௌக. எவன் குணதோஷங்களையறிந்து குணமுள்ளதைச் செய் ய்து தோஷமுள்ளவைகளைநீக்கி அப்போது செய்வேண்டியதைய ம் உடனே செய்து முன்செய்த காரியத்தைப் பூர்த்திசெய்ய நினை

கிறவனாகிய மிருக்கிறானே அவனுக்கு எப்போதுஞ் சத்துருபய முண்டாகாது.

கஅய. வெருவாகச் சொல்லுகிறத்தினாலென்ன சத்துருமித்திரன் மத்தியஸ்தன் இவர்கள் இவனையெப்படி துன்பப்படுத்த மாட்டார்களோ அப்படிக்கொத்த உபாயந்தேடவேண்டியது.

கஅக. அரசன் எப்போது சத்துருவுடன் சண்டைக்குப்போக நினைக்கிறானே அப்போது மேற்சொல்லும் விதிப்படி அவசரப்படாமல் போகவேண்டியது.

கஅஉ. சுபமான மார்கழிமாதத்தில் அரசன் சண்டைக்குப்போகவேண்டியது. தனக்குப்பலக்குறைவில்லாதிருந்து பலகாலத்திலேயே சத்துருவின்தேசத்தை யெதிர்க்கவேணுமென்று மருமிருந்தால் பங்குனி சித்திரைமாதங்களிலும் போகலாம்.

கஅங. மற்ற மாதங்களிலும் தனக்கு அகத்தியம் ஜயமுண்டாகுமென்றும் தன் சத்துருசதுரங்க பலமில்லாமல் துன்பப்படுகிறனென்றும் தோன்றினாற் போகலாம்.

கஅச. தன்பட்டணத்தில் தகுந்த உத்தியோகஸ்தனை அநேகஞ்சேனைகளுடன் வைத்துவிட்டுப் பிரயாணத்துக்குத்தக்க வாகுமூதலானவைகளையும் சத்துருதேசத்தி லிருப்பதற்கு தகுந்த அரிசிமுதலிய சாமான்களையும் சாக்கிரதைசெய்துகொண்டு தன்சேனையும்கொண்டுவந்து சுவாதி ரப்படுத்திக் கொண்டு சாராளையும் ஏற்படுத்தி பின்பு யுத்தத்திற்குப்போகவேண்டியது.

கஅரு. வழியிலுண்டான மரங்களைக்கழித்து புதருகளைவெட்டி மேடுபள்ளங்களைநிரவி வேவுகாரரால் எதிரியி னபிப்பிராயத்தையறிந்துகொண்டும் இரதம் கஜம் துரகம் பநாதி சேநாதிபதி தொழிலாளி இவ்வாறு விதமானபலத்தையுங் கூட்டிக்கொண்டு யுத்தசாஸ்திரப்படி சத்துருவின் பட்டணத்திற்கு மெதுவாகப் போகவேண்டியது.

கஅசு. தனக்குத்தெரியாமல் தன் சத்துருவினிடத்திற் பேசுகிறமித்திரன் முன் தன்னிடத்திலிருந்து பின் சத்துருவிடத்திற்குப்போய் மறுபடியும் தன்னிடத்திற்கு வந்திருக்கிறவீரன் இவ்விருவரிடத்திலும் மிகுந்த சாக்கிரதையாக இருக்கவேண்டியது. இவர்களை ஜயிப்பது மிகவுங்கஷ்டமானது.

கௌ. அந்தச் சத்துருவின் பட்டணத்தின் வழியை தெண்ட வியூகத்தினாலாவது சகடவியூகத்தினாலாவது வராகவியூகத்தினாலாவது மச்சவியூகத்தினாலாவது சூசிகவியூகத்தினாலாவது காருடவியூகத்தினாலாவது மறைக்கவேண்டியது. தெண்டவியூகமாவது முன்சேனைத்தலைவனும் நடுவிலரசனும் பின்னர் சேனாதிபதியும் இருபுறமும் யானை குதிரைகளும் இதற்கப்புறம் காலாளுகளுமா யிருப்பது சகடவியூகமாவது முன்சேனை கொஞ்சஞ்சேனையும் பின்னால் நடுசேனையுமாயிருப்பது. வராகவியூகமாவது முன்னுள்ளினுஞ் சொற்பசேனைகளும். இடையில் அதிகசேனைகளைகொண்டுள்ளது. இதற்குவேறான மச்சவியூகமும் காருடவியூகமும் சிற்பிறையுடையவை போல் ஒரேவரிசையாய் நிற்பது. சூசிகவியூகம் தெண்டவியூகத்தால் காலுபக்கத்திலும் பயமுண்டாகும்போதும் சகடவியூகத்தால் பின்னால் பயமுண்டாகும்போதும் வராகவியூகம் காருடவியூகம் இவைகளால் இருபக்கத்திலும் பயமுண்டாகும்போதும் மச்சவியூகத்தால் முன்னுள்ளினும் பயமுண்டாகும்போதுஞ் சூசிகவியூகத்தால் முன்சேனை பயமுண்டாகும்போதும் எதிர்க்கவேண்டியது.

கௌ. அந்தச் சத்துருவின் பட்டணத்துக்குள் எந்தத்திக்கு வழியாய் தனக்கு அதிகபயமுண்டாகுமோ அந்தத்திக்குள் அதிகசேனையை வைக்கவேண்டியது. பத்மவியூகத்தால் எப்போது மெதிர்க்கலாம்.

கௌ. ஆயிரந்தேர் ஆயிரம் யானை ஆயிரம் குதிரை ஆயிரம் காலாள் இதற்கு ஒரு சதுரங்கமென்று பெயர். இப்படி பத்துகொண்டதற்கு யசமானன் பத்தியென்று பெயருடையான். பத்துபத்திக்கு யஜமானன் சேனாதிபதி இப்படி பத்துச் சேனாதிபதிக்கு யஜமானன் சேனைத்தலைவன். இப்படிக்கொத்த சேனைத்தலைவனையும், சேனாதிபதியையும், அவரவர் சேனைகளுடன் சத்துருவின் பட்டணத்தின் நான்குபுறத்திலும் நிறுத்தி எந்தப்பக்கத்தில் தனக்குப் பயமுண்டாகுமோ அதை முன்னர் எதிர்க்கவேண்டியது.

கௌ. சிலசேனைகளை போர்க்களத்திற்கு நெடுந்தூரத்தில் நிறுத்தி அவைகளுக்குப் பயமில்லாதவர்களாயும், சமர்த்தாளராயும், தனக்கிஷ்டர்களாயு மிருக்கிற சேனாதிபதிகளை யேற்பாடுசெய்து பேரின்களைகதப்பட்டைமுதலிய வாத்தியமடிக்கும்போது சண்டைக்குவரு

றதென்றும், மற்றொருவாத்திய மடிக்கும்போது ஒடிப்போகிற தென் றுஞ் சங்கேதஞ் சொல்லிவைக்கவேண்டியது.

ககக. பலமில்லாதவர்களை கும்பலாகவாவது சூசிகாவியூகம் வ ச்சிரயூகமாயாவது நின்றுகொண்டும் பலமுள்ளவர்களைத் தனித்தனி யாக நின்றுகொண்டுஞ் சண்டைசெய்யச் சொல்லவேண்டியது.

ககஉ. ஸமபூமியில் தேர் குதிரைகளிருந்துகொண்டும் கொஞ் ச ஜலமுள்ளவிடத்தில் ஓடும் யானை இவைகளிருந்துகொண்டும் செடி புதர் உள்ளவிடத்தில் பாணங்களாலும், அவையில்லாத விடத் தில் உலக்கை கத்திமுதலிய ஆபுதங்களாலுஞ் சண்டைசெய்ய வே ண்டியது.

ககங் குருசேஷத்திரம் மச்சதேசம் பாஞ்சாலம் சூரசேநம் இ ந்தத் தேசத்திலுண்டானவர்களையும், மற்றும் பலமுள்ளவர்களாயும் உருவில் உயர்ந்தவர்களாயும் பருமனில்லாதவர்களாயும் இருக்கிறவர் களைச் சேனைக்குமுன்வைத்துக்கொண்டு சண்டைசெய்யவேண்டியது.

ககச. சேனைகளைக்கூட்டி நீங்கள்ஜயித்தால் மரியாதை செய் வேன் தோற்றோடினால் நரகத்தையடைவீர்கள் என்று பிரியவசனஞ் சொல்லி அவர்களின் கருத்தைபறிந்து அவர்க ளாதற்காகத் துன்ப ப்படுகிறதற்கும், சந்தோஷப்படுகிறதற்கும் உண்டான காரணத்தை யும் சத்துரு விஷயத்தில் அவர்களுக் கிருக்கிற கருத்தையும் அறிய வேண்டியது.

ககரு. சண்டைக்குவந்த சத்துருவை மறுபடி யோடவொட் டாமல் தகையவேண்டியது. அவன்தேசத்து ஜநங்களைப் பீடிக்கவே ண்டியது. புல்லு நெல்லு விறகு தண்ணீர் சோறு முதலியவற்றையும் அவர்களுக் குதவாமற் கெடுக்கவேண்டியது.

ககசு. அவனுக் குதவியான தடாகம் ஏரி இவைகளையும் உ டைக்கவேண்டியது. கோட்டை உழலைமரம் முதலியவற்றையும் நாச ஞ்செய்யவேண்டியது. சதுரங்கசேனைகளையும், அபகரித்துக்கொண்டு இரவில் அவனைமிரட்டி அவமானஞ்செய்யவேண்டியது.

ககஈ. தன்னை யவமானஞ்செய்த அரசன்வம்சத்திற் பிறந்தவ னை அவன் மந்திரிகளோடு ஜயிக்கவேண்டியது. அவனால்தன்சேனைக் குண்டான துன்பங்களையும் யோசிக்கவேண்டியது. தனக்குத் தசாரா தன் நல்லவனாயிருந்தால் பயமின்றி சண்டைசெய்யவேண்டியது.

௧௯௮. சாஸ்திரப்படியாக நல்வாந்நதைசொல்வது பொருளைக் கொடுப்பது கலைப்பது இம்முன் றினாலாவது. அல்லது ஒன்றென் றினாலாவது சந்தாநுவை ஜயிக்கவேண்டியதே யல்லது ஒருநாளுஞ் ச ண்டைடையே முக்கியமாகச் செய்யக்கூடாது.

௧௯௯. ஜயமும் தோற்பும் இருவருக்கும் பொதுவாகையால் வேறுபாபத்தினால் காரியம் சாதகமாகிறபாஷத்தில் சண்டைடைய நீக்க வேண்டியது.

௨௦௦. இம்முன் றுபாபத்தினால் சந்தாநுவை ஜயிக்கக்கூடாத ச மயத்தில் சந்தாநுவை ஜயிக்கத்தக்க சேனைகளைக் கூட்டிக்கொண்டி யுத்தஞ்செய்யவேண்டியது.

௨௦௧. இத்தப் பிரகாரஞ் சந்தாநுவை ஜயித்து தேவர்களையும் தர்மிக்டாளான பிராமணர்களையும் பூசித்து தன் சேனைகளுக்கும் சம் மானஞ்செய்து இனியெல்லோரும் பயமின்றி யிருக்கலாமென்று பிர சித்தப் படுத்தவேண்டியது.

௨௦௨. பின்பு அத்தேயத்துந்குடிகள் மந்திரிகள் இவர்களின் உட்கருந்தை யறிந்து அந்தவரசன் வம்சத்திற் பிறந்தவனை அத்தே யத்திற்கு முடி சூட்டி அவனிடத்திலொரு ஏற்பாடுசெய்துகொள்ள வேண்டியது.

௨௦௩. அவன் தனக்கு அடங்கியிருப்பதற்காக பிரமாணம்வா ங்கிக்கொண்டு, மந்திரி வேலைக்காரன் இவர்களை அவனுக்கு ஏற்படுத் தி இரத்தினம் வஸ்திரமுதலிய வெகுமானங்களைக்கொடுத்து சந்தோ ஷப்படுத்தவேண்டியது.

௨௦௪. ஒருவனுக்குப் பிரியமானபொருளை தான்வாங்கிக்கொள் ளுவது வருத்தமாயும், அதைக்கொடுப்பது இஷ்டமாயும் இருக்கின் றது. ஆதலால் ஒருவிசேஷகாலத்தில் ஒரு வெகுமதிசெய்தால் சந் தோஷத்தை யுண்டிபண்ணுகிறது.

௨௦௫. முன்பிறப்பிற்செய்த புண்ணியபாபத்தின்பயன் தேவர் மூலமாயும் மானுடர்மூலமாயும் உண்டாகிறது. அவற்றில் தேவர்மூல த்துக்கு யோசனையிலலை. மானுடர்மூலத்துக்குத்தான் இவ்விதமான யோசனை முதலியவை யுண்டு

௨௦௬. இவ்விதமாகச் சண்டையாவது போடவேண்டியது. அ ல்லது அவனுடன் சமாதானஞ்செய்து அவனைத்தோழனுக்கிக்கொண் டு அவன்கொடுத்த பொருளையும், தேசத்தையும், வாங்கிக்கொண்டு

ஸ்நேகலாபம் இரத்தினலாபம் பூமிலாபம் இம்முன்றுவிதமான பலன் வந்ததைப்பார்த்து திரும்பவேண்டியது.

உ௦௭. தானெதிர்க்கப்போன தேசத்திற்கு பின்னேசத்தான் பக்கத்துத் தேசத்தான் அவர்களுக் கொத்தாசைசெய்பவன் இவர்கள் கருத்தறிந்து அந்தச்சத்துரு தனக்குத் தோழனாலும் ஆகாவிட்டாலும் அவன்கொடுக்கிற பூமியையும் பொருளையுமாவது வழிச்செலவுக்காக வாங்கிக்கொள்ள வேண்டியது.

உ௦௮. தக்கால மிளைத்திருந்தாலும் பின்னாற் செளக்கியப்படத்தக்கவனாயும், ஸ்திரபுத்தியுள்ளவனாயுமிருக்கிற மித்திரனையடைகிறத்தினாலே அரசன் விர்த்தியடைகிறப்போல் சுவர்நம் பூமி இவைகளால் விர்த்தியடையமாட்டான்.

உ௦௯. தருமம் செய்ந்நன்றி உள்ளவனாயும் ஜநங்களைச்சந்தோஷப்படுத்துகிறவனாயும் தன்னிடத்தில் விசுவாசமுள்ளவனாயும், துவக்கின காரியத்தை முடிக்கிறவனாயும், சுவாநீரனாயுமிருக்கிற தோழனானவன் கொண்டாடத்தக்கவன்.

உ௧௦. சாஸ்திரமறிந்தவனாயும் நற்குலத்தானாயும் பலவானாயும் சமர்த்தனாயும் தாதாவாயும் செய்ந்நன்றி யறிந்தவனாயும் தயிரியமுள்ளவனாயும் இருக்கிற சத்துருவை ஜயிப்பது அரிதென்று சொல்லுகிறார்கள்.

உ௧௧. சாதுத்தன்மை உயர்ந்தவன் தாழ்ந்தவனென் றறிதல் வலிமை தயை அதிககொடை இவைகள் மத்தியஸ்தனுக்குக் குறிகளாக விருக்கின்றன.

உ௧௨. துன்பம் நேரிட்டபோது ஆரோக்கியமுதலான சேஷமத்தைக் கொடுக்கிறதாயும் ஆற்றுவாய்க்காற் பாச்சலுள்ளதாயும் அதிகபுற்களினால் பசுக்களை விர்த்திசெய்கிறதாயுமிருக்கிற பூமியையாவது ஒருவனுக்குக் கொடுத்துத் தன்னைக்காப்பாற்றிக்கொள்ள வேண்டியது.

உ௧௩. ஆபத்தைப்போக்குவதற்காக பொருளைக் காப்பாற்ற வேண்டியது. அந்தப்பொருளைச் செலவழித்தாவது மனையானைக் காப்பாற்றவேண்டியது. இவ்விரண்டினாலும் எப்போதுந் தன்னைக் காப்பாற்றவேண்டியது.

உக௪. தனக்குப் பொக்கிஷநாசம் மித்திரநாசம் சேநாநாசம் இவைகள் எககாலத்தில் நேரிட்டாலும் மநங்கலங்காமல் நன்றாகயே சித்தா சதுர்விதவுபாயத்தினாலும் தான்குப்படுகிறதை நினைக்கவேண்டியது.

உக௫. தன்னையும் தானடையவேண்டியதையும் சதுர்விதவுபாயங்களையும் நன்றாயறிந்து பொருள்கிடைக்கும்பொருட்டு கஷத்திரிய தன்மைப்படியத்தநஞ் செய்யவேண்டியது.

அரசன் போஜனவிதி.

உக௬. இந்தப்பிரகாரம் நடத்தவேண்டியதான இராஜஜியகாரியங்களை மந்திரிகளுடன் யோசித்து ஆயுதத்தினுற் கொஞ்சம் விளையாடி நடுமத்தியநத்தில் போசுத்திற்காக தன்னரண்மனைக்கு வரவேண்டியது.

உக௭. அந்தவரண்மனையில் தனக்குவந்த ஸுக துக்கவிஷயத்தில் தன்னைப்போன்றவர்களையும் சமயமறிந்தவர்களையும் யாராலும் கலைக்கக்கூடாதவர்களையும் விஷமுதலியவைகளைக் கலக்காதவராயுட இருக்கிற பரிச்சாரகாளால் பாகஞ்செய்யப்பட்டிருக்கிற அந்நமுதலியவற்றை விஷத்தைப்போக்கும்படியான மந்திரத்தைச் சொல்லிப்புக்கவேண்டியது.

உக௮. தான் புசிக்கும் பதார்த்தங்களில் விஷத்தைப்போக்கும்படியான மூலிகைகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டியது அப்படிப்பட்ட ஜீவரத்தினங்களை எப்போதும் அரசன் கையில் மறவாமற் றரிக்கவேண்டியது.

உக௯. அரசன் புசிக்கும்போது பரிஷிக்கப்பட்டவர்களாயுட பரிசுத்தமான வேஷம் ஆபரணமுள்ளவர்களாயும் வேறிடத்தில் மநம் வையாதவர்களாயுமிருக்கிற ஸ்திரிகள் தூபம் விசிறி சாமரம் ஸ்நானபாநங்களுக்கு உபயோகமான தண்ணீர் இவைகளா லுபசரிக்கவேண்டியது.

உ௨௦. இந்தப்பிரகாரம் வாகநம் படுக்கை ஆசநம் அசநம் ஸ்நானம் பூச்சு மற்றும் அலங்காரங்கள் இவைகளிலும் அரசன் சாக்கிரதையாயிருக்கவேண்டியது.

உஉக. புசித்தபின்பு அந்தப்புரத்தில் தன் ஸ்திரீகளுடன் ஒரு முகூர்த்தகாலம் விளையாடிப் பின்பு பகலின் எட்டாவது பாகத்தில் அலங்காரமுள்ளவனாய் சபைக்குப்போய் இராஜகாரியத்தைப்பார்க்க வேண்டியது

உஉஉ. பின்பு அந்த அலங்காரத்துடனே வில்வித்தை முதலிய கற்றுக்கொள்ளுகிறவர்கள் வாகநம் ஆபரணம் ஆயுதம் இவைகளி றுக்கிறவிடத்திற்குப்போய் பார்க்கவேண்டியது.

உஉஊ. மறுபடிமாலையில் சந்திசெய்துவிட்டு வீட்டுக்குள் கத் தியைக் கையில்வைத்துக்கொண்டு இரகசியத்தைச்சொல்லுகிற வேவு காரர்களின் சமாச்சாரங்களை விசாரிக்கவேண்டியது.

உஉச. பின்பு அவர்களோடு மற்றொருவிடுதிக்குப்போய் அவர் களை யொவ்வொருவராக அதுப்பிவிட்டு தன்பரிசாரக ஸ்திரீகளுடன் போஜநத்திற்காக அந்தப்புரம் செல்லவேண்டியது.

உஉரு. அவடத்திற் புசித்தபின்பு கூத்து பாட்டு வாத்தியம் இவைகளால் கொஞ்சஞ் சந்தோஷமடைந்து பின்பு அந்தப்புரத்தி ற்படுத்து விடியற்காலம் வருத்தமின்றி எழுந்திருக்கவேண்டியது.

உஉசூ. இப்போது சொல்லிவந்தவிதிப்படி இராஜஜியகாரியங் களையெல்லாம் அரசன் தனக்குநோயில்லாத காலத்தில் தானே விசா ரிக்க வேண்டியது. நோயிருந்தால் தக்கமந்திரி முதலானவர்களால் விசாரிக்கச் செய்யவேண்டியது.

ஏழாவதத்தியாயம்-முற்றிற்று.

ஆக-அத்தியாயம் எ-க்கு சுலோகம்-கச0சூ.

எட்டாவது

அத்துயாயம்.

வியவஹாரபரிபாஷை.

க. வியவஹாரங்களை தீர்மானிக்க மனமுள்ளவரசன் மந்திராலோசனையறிந்த மந்திரிகளோடும் பிராமணர்களோடும் வணக்கமுள்ளவனாய் நீதிசபைக்குப் போகவேண்டியது.

உ. அந்தச்சபையில் வணக்கமுள்ள வேஷத்தையே ஆபரணமாக வுள்ளவனாய் உட்கார்ந்தாவது அல்லது சொற்பகாரியமாயிருந்தால் நின்றுகொண்டாவது வலதுகையைத் தூக்கிக்கொண்டு வழக்காளியின் வழக்கை விசாரிக்கவேண்டியது.

ங. பதினெட்டுவழியாலும் வந்திருக்கிற வழக்காளிகளின் வழக்கை சாஸ்திரத்தில் பார்க்கப்பட்டும் உலகத்திற்காணப்பட்டும் இருக்கிற சான்றினர்முதலான காரணங்களால் திகந்தோறுந் தனித்தனியாக விசாரிக்கவேண்டியது.

ச. அந்தப் பதினெட்டுவழிகளாவன. முதலாவது கடன்கோடல் இரண்டாவது ஒருவரிடத்துக் காக்கும்படி வைத்தபொருள் மூன்றாவது உடையவனல்லான் விற்றல் நான்காவதுகூடி லாபஞ்சம்பாதித்தல் ஐந்தாவது தாநஞ்செய்தபொருளைக் கொடாமை.

ரு. ஆறாவது சம்பளங்கொடாமை ஏழாவது கட்டுப்பாட்டை மீறிநடத்தல் எட்டாவது ஒருபொருளை விற்றாவது வாங்கியாவது பின்பு சந்தேகித்தல் ஒன்பதாவது மாட்டையுடையவனுக்கும் மேய்ப்பவனுக்கும் வரும்வழக்கு.

சு. பத்தாவது எல்லைவழக்கு பதினொன்றாவது அடித்தல் பன்னிரண்டாவது திட்டல் பதின்மூன்றாவது திருட்டு பதினான்காவது வன்செய்கை பதினைந்தாவது ஒருவன் ஸ்திரீயை அபகரித்தல்.

எ. பதினொன்றாவது மாதராடவர்தருமம் பதினேழாவது விபாகம் பதினெட்டாவது சூதாடல் இப்பதினெட்டும் வழக்குக்கு இருப்பிடமாயிருக்கின்றன.

அ. இந்தவிஷயங்களில் அதிகமாகவழக்கிடுகின்ற மனிதர்கள்
ன்வழக்கை பழைமையானதருமப்படி தீர்மானிக்கவேண்டியது.

க. அரசன் காரியாந்திரத்தினாலாவது பிணியினாலாவது தானா
கவே எப்போது விசாரணைசெய்யக்கூடாதோ அப்போது வழக்கை
க்கண்டு பிடிக்கிறவிஷயத்தில் பண்டிதனை பிராமணனை விசாரிக்கும்
படி நியமிக்கவேண்டியது.

ஐ. அந்த பண்டிதப் பிராமணனும் மூன்று * சபிகர்களோடு
மேலான அந்தச்சபையிற் பிரவேசித்து உட்கார்ந்தாவது நின்றுகொ
ண்டாவது அரசன் விசாரிக்கவேண்டிய காரியங்களைத்தான் விசாரிக்
கவேண்டியது. உலாவிக்கொண்டு விசாரிக்கக்கூடாது.

கக. சபையாவது எவ்விடத்தில் வேதமறிந்த மூன்று சபிகபி
ராமணனும் அரசனோலேற்படுத்தப்பட்ட பண்டிதபிராமணனும் இ
ருக்கிறார்களோ அந்தவிடத்தையே சபையென்று சொல்லுகிறார்கள்.

கஉ. அதர்மத்தினால் கெடுக்கப்பட்டு நீதிசபைக்குவந்த தரும
த்திற்கு விரோதமான அதர்மத்தை சபிகர்கள் நீக்காமற்போனால் அ
ந்தவிஷயத்தில் அவர்கள் பாபியாகிறார்கள்

கங. மனிதன் வழக்கைக்குறித்து நீதிசபைக்குப்போகாமலே
இருக்கவேண்டியது அல்லது போனால் உண்மையையாவது சொல்ல
வேண்டியது. அறிந்ததை சொல்லாமற்போனாலும், அறியாததை வி
ரோதமாகச்சொன்னாலும் பாபியாகிறான்.

கச. எந்தவழக்கில் தருமமானதுவா தீபிரதிவாதாளின் அதர்ம
த்தாலும் சத்தியமானது சாஸ்திகளின் அசத்தியத்தாலும் விசாரணை
காலத்தில் கெடுப்படுகிறதோ அந்தவழக்கில் சபிகர் குற்றவாளிகள்.

கரு. தருமம் அழிக்கப்பட்டால் அது நம்மையழிக்கும், அது
காப்பாற்றப்பட்டால் நம்மைக்காப்பாற்றும், அழிக்கப்படாத தருமம்
நம்மையழிக்காது ஆகையால் தருமத்தையழிக்கக்கூடாது. என்று நீ
திக்காரன் சபிகர்களைநோக்கிச் சொல்லவேண்டியது.

* சபிகர்-என்பது நீதிக்காரனுடனிருந்து வழக்காளிகளின் நியாயா
நியாயத்தை அறிகிறதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்.

கக. தெய்வத்தன்மையுள்ள தருமமானது அபீஷ்டங்களையெல்லாம் வருஷிக்கிறபடியினால் அதைவிருஷமென்று சொல்லுகிறார்கள் அதை யழிக்கிறவனை விருஷலென்று தேவர்கள் சொல்லுகிறார்கள் ஆகையால் தருமத்தை யழிக்கக் கூடாது. விருஷலாவது தருமகாதகன்.

கஎ. தேகத்தோடு மற்றவைகளெல்லாம் அழிந்துபோகிறது தருமமொன்றே இறந்தபின்னும் அநுசரிக்கிறது. ஆதலால் அதுவே மேலானசினேகிதன்.

கஅ. அக்கிரமமாகச்செய்த தீர்ப்பினால்வரும் அதர்மத்தில் நாலிலொருபங்கு செய்தவனையும் மற்றொருபங்கு சான்றினரையும் மற்றொருபங்கு சபிகர்களையும் மற்றொருபங்கு அரசனையும் அடைகின்றது.

கக. எந்தவழக்கில் தண்டிக்கத்தக்கவன் தண்டிக்கப்படுகிறானோ அந்தவழக்கில் அரசனுக்குப் பாவமில்லை சபிகர்களுக்குக் குற்றமில்லை பாவமானது செய்தவனைச் சாரும்.

உ0. பிராமணகுலத்திற்குறிந்து கர்மாநுஷ்டான மில்லாத பிராமணனானும் அரசன்செய்யவேண்டிய தீர்மானங்களைச் செய்யலாம். சூத்திரனொருபோதுத் தீர்மானஞ்செய்யக்கூடாது.

உக. எந்தத்தேசத்தில் அரசன்செய்யவேண்டிய தருமவிசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசமுமுதும் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே சேற்றிலகப்பட்டபசுவைப்போலே துன்பப்படுகின்றது.

உஉ. எந்தத்தேசத்தில் சூத்திரர். தெய்வத்தை நிந்திக்கிறவர்கள் இவர்கள் அதிகமாயும் துஜாதிகளில்லாமலும் இருக்கிறார்களோ அத்தேசமுமுதும் வறுமை நோய் இவைகளால் துன்பப்பட்டுச் சீக்கிரத்தில் அழிந்துபோய்விடும்.

உஊ. நீதிக்காரன் தருமாசநத்தி லுட்கார்ந்துகொண்டு சரீரங்களைப் போர்த்துக்கொண்டு திக்குப்பாலகர்களுக்கு வந்தனஞ்செய்து பின்பு வழக்குகளை விசாரிக்கத் துவக்கவேண்டியது.

உச. வழக்கின் உயர்வு தாழ்வு லாபம் நஷ்டம் தருமம் அதர்மம் இவைகளை நன்றாயறிந்து வருணக்கிரமமாக விதிப்படி வழக்கை விசாரிக்கவேண்டியது.

உரு. வெளியில் காணத்தக்கதான தொழி முகவருணம் கீழ்ப்பார்வை முதலிய அபிப்பிராயக்குறி வியர்வை மயிர்க்கூச்சு கைதட்டல் முதலியசேஷ்டை கண் செய்கை இவைகளால் வழக்காளியினுட்கருத்தை யறியவேண்டியது.

உசு. ஏனென்றால் மேற்சொன்ன உருவம் அபிப்பிராயக்குறி நடை செய்கை சொல் கண் வாய் இவைகளின்குறி இவைகளாலேயே மனிதர்களின் உட்கருத்து அறியப்படுகிறது.

உஎ. தன்பொருளைக் காப்பாற்றத் திறமில்லாதசிறுவன்பொருளை அவன் வேதமோதிவருகிற வரையிலாவது அவனுக்குப் பாலியம்போகிறவரையிலாவது அரசன் காப்பாற்ற வேண்டியது. (பதினாறுவயதுவரையில் பாலியம்.)

உஅ. மலடி இறந்துபோன பிள்ளையையுடையவள் தேசாந்தரம்போன பதியையுடைய பதிவிரதாஸ்திரி பந்துவில்லாதவள் விதவைகள் இவர்களின் பொருளையும் அரசனே காப்பாற்றவேண்டியது.

உக. இந்தஸ்திரீகள் ஜீவித்திருக்கும்போது அவர்களின் பந்துக்களாராவது அவர்களின் பொருளை யபகரித்துக்கொண்டு அவர்களைக்காப்பாற்றாவிட்டால் அவர்களை தர்மிஷ்டனானவரசன் திருடனைப்போல்தண்டித்து பொருளையும் வாங்கிக்கொடுக்கவேண்டியது.

உஊ. ஒருவன் கைதப்பி அரசனிடத்து அகப்பட்டபொருளை அரசன் மூன்றுவருஷம் வரையில் வைத்துக் காப்பாற்ற வேண்டியது. அதற்குள்ளாகவுடையவன் வந்துபெற்றுக் கொள்ளாவிடில் அரசன் அதையெடுத்துக்கொள்ள வேண்டியது.

உக. எவன் இந்தப்பொருளைனதென்று சொல்லுவானே அவனை அந்தப்பொருளின்ரூபம் தொகை அது கெட்டுப்போனவிடம் இவைமுதலானவைகளைத் தர்க்கித்துக் கேள்விகேட்க வேண்டியது. உடையவனாகவிருந்தால் அப்பொருளைக் கொடுத்துவிடலாம்.

௩௨. பொருள் கைவிட்டுப்போன விடத்தையும் காலத்தையும் நிறத்தையும், உருவத்தையும், இடைமுதலானகணக்கையும், சரியாகச் சொல்லாவிடில் அவனுக்கு அந்தப்பொருளின் தொகைக்குச் சரியான தண்டம்விதிக்க.

௩௩. தப்பிப்போ யகப்பட்டபொருளை காப்பாற்றினதற்காக அரசன் ஆறில் அல்லது பத்தில் அல்லது பன்னிரண்டில் ஒருபங்கை அப்பொருளுடையவன் குணகுணத்துக்குத்தக்கபடி பெரியோர்களின் தருமத்தை நினைத்து எடுத்துக்கொண்டு மற்றதை உடையவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்.

௩௪. ஒருவன் கைதப்பிப்போனபொருளை அரசன்மனிதர்கள் கண்டெடுத்தால் அதை அரசன் தன்காவலில்வைத்துக் காப்பாற்றவேண்டியது. அதைத் தன் காவற்காரர்களில் யாராவது திருடினால் அவர்களை யானையின்காலா விடறச்செய்யவேண்டியது.

௩௫. எவன் ஒருபுறையலைக் கண்டெடுத்து அந்தப்பொருளை த்தனதென்று ருசுப்படுத்துவானோ அதிலும் ஆறிலாவது பன்னிரண்டிலாவது ஒன்றினை யெடுத்துக்கொண்டு மற்றதை யவனுக்குக் கொடுக்கவேண்டியது.

௩௬. ஒருவன் அந்தப்புறையலைத் தனதென்று பொய்யாகச் சாதித்ததாகத் தெரிந்தால் அவனுக்கு அந்தப்பொருளின் தொகையில் பதினாறி லொருபங்கு அல்லது அவனாஸ்தியி லெட்டிலொருபங்காவது தண்டம் விதிக்கவேண்டியது.

௩௭. வித்துவானான பிராமணனுக்கு அவனால் வைக்கப்பட்ட புறைய லகப்பட்டால் முற்றுமவனே யெடுத்துக்கொள்ளலாம் அதே னெனில் அவனெல்லாருக்கும் மேலானவனல்லவா.

௩௮. அரசன் பூமியிலிருந்து புறையல்கண்டெடுத்தால் அதி ல்பாதிபை பிராமணர்களுக்கு தானஞ்செய்து மற்றதைத் தன்பொக்கி ஷத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டியது.

௩௯. கல்வியுள்ள பிராமணன்தவிர மற்றவர்களுக்கு பூமியிலிருந்து அகப்பட்ட இரத்தினமுதலிய புறையல்களில் அரசனுக்குப் பாதிக்கொடுக்க வேண்டியது. ஏனெனில் அவன் பூமிக்கு யஜமான னல்லவா.

ச௦. திருடன் கொண்டுவரப்பட்ட பொருளை அரசன்கண்
பிடித்தால் அதற்குடையவனாகப்படாதபோது அதைச் சகலவரு
ணத்தாருக்கும் கொடுக்கவேண்டியது அரசன் றனக்கு உபயோகப்ப
டுத்திக்கொண்டால் திருடன்பாவம் அரசனைச்சாரும்.

ச௧. அரசன் ஜாதிதருமம் தேசதருமம் யாபாரிகளின் தருமம்
குலதருமம் இவைகளை நன்றாக விசாரித்து அதற்கு விரோதமின்றி
தான் தீர்மானிக்கவேண்டியது.

ச௨. ஏனென்றால் தன்றன் காரியங்களைச் செய்துகொண்டும்
தன்றன் அநுஷ்டாபத்தில் சாக்கிரதை யுள்ளவர்களாயு மிருக்கிறமனி
தர்கள் தூரதேசத்திலிருந்தாலும், அனைவருக்கும் இஷ்டராகினார்கள்.

ச௩. அரசனேனும் அல்லது அவனால் நியமிக்கப்பட்ட நீதிக்
காரனேனும் தானாக ஒருவழக்கைக் கற்பிக்கவும் ஒருவர்கொண்டுவரு
கிற வழக்கை விசாரிக்காம லிருக்கவுங்கூடாது.

ச௪. கத்தியினால் வெட்டப்பட்டிருகம் ஒடிப்போன விடத்
தை வேடன் இரத்தபிந்துக்களால் அறிகிறுப்போல் அரசன் பிர
மாணமுதலிய காரணங்களால் தருமத்தி னுண்மையைக் கண்டறிய
வேண்டியது.

ச௫. நீதிக்காரன் சத்தியத்தையும், பொருட்டொகையையும்,
சான்றினரின் உண்மையையும், தேசத்தையும், அபராதத்தின் சலபா
திக்கியத்தையும், காலத்தையும், யோசித்துப்பார்த்து தன்னுத்துமா
நரகத்தை யடையாதிருக்கும்படி தீர்மானிக்கவேண்டியது.

ச௬. அந்தத் தேசத்திலிருக்கிற பெரியோர்கள் தருமமறிந்த
பிராமணர்கள் இவர்களினு லெந்த தேசாசார குலாசாரங்கள் யேற்ப
டுத்தப்பட்டிருக்கின்றனவோ அதற்கு விரோதமில்லாமல் தான் தீர்
மானிக்கவேண்டியது.

க ட ன் க ோ ட ல்.

ச௭. கொடுத்தபொருள் தனக்குக்கிடைக்கும்பொருட்டு * உ
த்தமர்ணனால் கேட்டுக்கொள்ளப்பட்ட நீதிக்காரன் () அதமர்ணனை

* உத்தமர்ணன்-என்பது கடன்கொடுத்தவன்.

() அதமர்ணன்-என்பது கடன்வாங்கினவன்.

விசாரித்து அவனிடத்தினின்றும் பொருளை வாங்கி உத்தமர்ணனுக்குக் கொடுக்கவேண்டியது.

சஅ. மேல் சொல்லப்போகிற உபாயங்களுக்குள் எந்தெந்த தத்தினு லுத்தமர்ணன் அதமர்ணனிடத்தில் பொருளை வாங்கிக் கொள்ளலாமோ அந்தந்தவுபாயத்தினால் வாங்கிக்கொள்ளலாம்.

சக. உபாயமாவது அதமர்ணன் பந்துக்களைக்கொண்டு அநுக்கு நல்வார்த்தை சொல்லியாவது அவனைத்தானே யநுசரித்தாவது சீட்டுமுதலிய ஆதரவைக்கொண்டு வழக்கிட்டாவது பூஷண முதலியவற்றை யவனிடத்திரவலாக வாங்கிக்கொண்டு கடனை யொழுங்குபடுத்தென்று சொல்லியாவது அவன் பகமுதலானவற்றை மறித்து அவன் வீட்டுவாசற்படியில் படுத்துக்கொண்டாவது அவனைத்தன் வீட்டில் அழைத்து அடித்தாவது உத்தமர்ணன் பொருளை வாங்கிக்கொள்ளலாம்.

ரு1. எந்த உத்தமர்ணன் தாங்கொடுத்தபொருளை எவ்விதமாயாவது தானே வாங்கிக்கொள்வானோ அவனை அரசன் விசாரிக்கக் கூடாது.

ரு2. நீதிக்குவந்தபின்னும் அதமர்ணன் கடன்கொடுக்கவேண்டியதில்லை யென்று மாறுபாடுசெய்தால் பத்திரஞ் சான்றினர் முதலானவர்களால் கொடுக்கவேண்டியதாக ஏற்பட்டால் உத்தமர்ணனுக்குப் பொருளையும் வாங்கிக்கொடுத்தது அதமர்ணன் சத்திக்குத் தக்கபடி தண்டத்தையும் விதிக்கவேண்டியது.

ரு3. நீதிக்காரன் கடனைக் கொடுத்துவிடென்று நீதிசபையில் சொல்லும்போது அதமர்ணன் நான் கொடுக்கவேண்டியதில்லை யென்றால் பணங்கொடுத்தபோது இருந்த சான்றினர் அப்போது ஏற்பட்டபத்திரம் இவைகளைக்கொண்டு உத்தமர்ணன் ரூசப்படுத்த வேண்டியது.

ரு4. எவன்தான் பணங்கொடுக்கும்போது இல்லாத சான்றினரைக் காட்டுகிறானோ எவன் சான்றினரைக் காட்டி மறைக்கிறானோ எவன் முன்னுக்குப் பின்னிரோதமாகக் காரியங்களை யறியாமற் பேசுகிறானோ இவர்களையும்.

ரு5. எவன் முன் தான்பணங் கொடுத்ததாகவும் பின்புதன்பிள்ளை முதலானவர்கள் கொடுத்ததாகவும் வியாஜத்தைச் சொல்லிவிட்ட

டு ஓடிப்போகிறானே எனன் நீதிக்காரன் கேட்கும் கேள்விக்கு உத்தரவு சொல்லவில்லையோ இவர்களையும்.

டுரு. எனன் சான்றினரோடு பேசக்கூடாதவிடத்தில் இரகசியமாகப் பேசுகிறானே எனன் ஆசேஷித்துக் கேட்பதற்குச் சரியாகச் சமாதானம் சொல்லவில்லையோ எனன் வழக்கிட்டு விசாரணைகாலத்தில் தேசாந்திரத்துக்குப் போகிறானே இவர்களையும்.

டுசு. எனன் நீதிக்காரன்வழக்கை தர்க்கித்துக் கேட்கும்போது சரியாகச் சொல்லவில்லையோ எனன் தனக்கு விரோதமானவைகளைச் சாதகமாகச் சொல்லுகிறானே இவர்களையும்.

டுஎ. எனன் தனக்குச் சான்றின ரிருக்கிறார்களென்று சொல்லி காண்பிக்கச் சொல்லும்போது காண்பிக்கவில்லையோ இவனையும் இவ்விதகாரணங்களால் தோற்றவர்களாகத் தீர்மானிக்க வேண்டியது.

டுஅ. உத்தமர்ணன் விசாரணைகாலத்தில் தன்வழக்குக்குச் சரியான உத்தரவு சொல்லாவிடில் அவனைக் காவலிலாவது வைக்கவேண்டியது. தண்டமாவது விதிக்கவேண்டியது. அதமர்ணன் நாற்பத்தைந்து நாளைக்குள்ளாவது நீதிக்குவந்து தன் னிபாயத்தைச் சொல்லிக்கொள்ளாவிடில் வழக்கில் தோற்றுப்போவான்.

டுக. எந்த அதமர்ணன் எவ்வளவுபொருளைக் கொடுக்கவேண்டியதில்லையென்று மறைக்கிறானே எந்த வுத்தமர்ணன் எவ்வளவுபொருள் வரவேண்டுமென்று பொய்சொல்லுகிறானே தருமமறியாத இவ்விருவர்களுக்கும் அந்தப்பொருளுக் கிரட்டிப்பான தண்டம்விதிக்க

சுய. உத்தமர்ணனால் நீதிக்கழைக்கப்பட்ட அதமர்ணன் வாங்கினதே யில்லையென்று பொய்சொன்னால் மூன்றுக்குக்குறையாத சான்றினரால் நீதிக்காரன்முன்பாக உத்தமர்ணன் ருசுப்பிக்க வேண்டியது.

சுக. உத்தமர்ணன் எப்படிக்கொத்த சான்றினரை விவஹாரத்தில் வைத்துக்கொள்ளலாமோ அவர்களையும் அவர்க ளுண்மையாகச் சொல்லவேண்டிய விதத்தையும் சொல்லப்போகிறேன்.

சான்றினர் பிரகரணம்.

சுஉ. கிரகஸ்தர்களாயும், புத்திரவான்களாயும், அந்தத்தேசத்திற் பிறந்தவர்களாயும், நான்குவருணத்தி லொருவர்களாயும்

பவர்கள் உத்தமர்ணனால் சொல்லப்பட்டவர்களால் சான்றினர் தன்மைக்கு உரியவர்களாகிறார்கள். ஆபத்தில்லாதபோது இவர்களைவிட யாருங்கூடாது.

கூந. சகலவருணங்களிலும் உண்மையைப் பேசுகிறவர்களாயும் சகலதருமத்தை யறிந்தவர்களாயும், ஆசையில்லாதவர்களாயும் மிடுப்பவர்களைச் சான்றினராகக் கோரவேண்டியது. மற்றவர்களை நீக்வேண்டியது.

கூச. பொருளில் சம்பந்தப்பட்டவர்கள் சிநேகிதர்கள் வேலைகாரர்கள் சத்துருக்கள் பிரசித்தமான தோஷமுள்ளவர்கள் நோயாளிகள் பஞ்சமஹாபாவிகள் இவர்களைச் சான்றினராகக் கோரக்கூடாது.

கூரு. அரசன் மிட்டாயிக்காரன் நட்புவன் வேதமோதினவன் மாணாக்கன் சந்ரியாசி இவர்களையும்.

கூசு. ஒருவனுக்குட்பட்டவன் அபவாதமுள்ளவன் சமுசயப்பட்டவன் ஈநத்தொழில்செய்பவன் பாலன் கிழவன் ஒருவன் பறையன் இந்திரியமில்லாதவன் இவர்களையும்

கூஎ. வியசநமுள்ளவன் குடியன் பித்தன் பசிதாகமுள்ளவன் இளைப்படைந்தவன் காமவிகாரமுள்ளவன் அதிக கோபமுள்ளவன் திருடன் இவர்களையுஞ் சான்றினராகக் கோரக்கூடாது.

கூஅ. ஸ்திரிகளுக்கு ஸ்திரிகளும் தூஜர்களுக்குத் தூஜர்களும் சூத்திரர்களுக்குச் சற்சூத்திரர்களும், பறையன் முதலானவர்களுக்குப் பறையன் முதலானவர்களும், சான்றினராக இருக்கவேண்டியது

கூக. ஆனால் வீட்டுக்குள்ளாவது காட்டிலாவது இறந்துபோகும்படியான ஆபத்திலாவது எவன் தக்காலத்தில் அநுபோகசாலியாய் சமீபத்திலிருக்கிறானோ அவனைச் சான்றினனாகச் சொல்லலாம்.

எ0. இப்படிக்கொத்த ஆபத்துநேரிட்டபோது முன்சொன்ன குணமுடையவர் அகப்படாவிடில் ஸ்திரி பாலன் கிழவன் சீஷன் பந்து அடிமை வேலைக்காரன் இவர்களையும் சான்றினராகச் சொல்லலாம்

எக. சான்றுரைக்கும்போது சித்தசுவாதீரமில்லாத பாலன் கிழவன் நோயாளி பித்தன் இவர்களின் வசநங்கள் நிலையில்லாததால் அவர்களைக் குறிகளா லறியவேண்டியது.

எஉ. சகலமான துணிவுகாரியங்களிலும், திருட்டுச்சங்கதிகளிலும், பிறன்மனைவியை அபகரித்த விஷயங்களிலும், அடித்தல் திட்டல் இவைகளிலும் சான்றினரை தக்கவரென்றுத் தகாதவரென்றும் பரிசோதிக்கவேண்டியதில்லை.

எங. ஒருவிஷயத்தில் சான்றினர்களுடையமொழிக ளிருவிதப்படில் அரசன் அதிக சான்றினரை ஏந்துகொள்ளவேண்டியது. இரண்டுபக்கமுஞ் சரியாகவிருந்தால் அதிக குணமுள்ளவர்களையும் அவர்களும் இரண்டுவிதமாகவிருந்தால் பிராமணனையும் ஏந்துகொள்ளவேண்டியது.

எச. சான்றினர் தன்கண்ணினால் பார்க்கப்பட்டாவது கேட்கப்பட்டாவதிருக்கிற காரியத்தை யுண்மையாகச் சொன்னால் தருமம் அர்த்தம் இவைகளால் குறைவுபடார்கள்.

எடு. கண்ணாற்பார்க்கப்பட்டும் காதால் கேட்கப்பட்டும் இராததை நீதிசபையில் பிதற்றுகிற சான்றினன் இறந்தபின் சுவர்க்கத்தைவிட்டு நரகத்தை யடைகிறான்.

எசு. ஒருவிஷயத்தில் தான் சான்றினனாகக் கோரப்படாதவனாக விருந்தாலும் அதுகாரியத்தைத் தான்பார்த்தாயினும் கேட்டாயினும் இருப்பானாகில் அந்தவிஷயத்தில் நீதிக்காரன் கேட்பானாகில் தான் பார்த்ததையுங் கேட்டதையும் உண்மையாகச் சொல்லவேண்டியது.

எஃ. ஆசையில்லாத வொருவனையேனும் சான்றினனாகக் கோரலாம் மாதர்கள் பலரேனும் அவர்கள்புத்தியில் நிலையில்லாமையால் அவர்களையும் முன்சொன்ன தோஷமுள்ளவர்களையும் கடன்முதலிய விஷயத்தில் சான்றினராக ஏற்படுத்தக்கூடாது.

எஅ. சான்றினரால் சுபாவத்திற் சொல்லப்பட்டவார்த்தையை உண்மையாக அறியவேண்டியது. பயப்படுத்துவதினால் முன் சொன்னதற்குப் பின் விரோதமாகவிருந்தால் அதைத் தருமமா ஏந்துகொள்ளக்கூடாது.

எகூ. நீதிக்காரன் சபையி னடுவில்வந்த சான்றினரை வாதிரி திவாதிகளுக் கெதிரில் நிறுத்தி மேற்சொல்லப்போகிற விதிப்படி நல்வார்த்தையாக வினவவேண்டியது.

அய. ஒய் சான்றினரே இவ்விஷயத்தில் உங்களைச் சான்றின ராகக் கோரியிருப்பதினால் இவர்க ளிருவருக்கும் நடந்தகாரியத்தில் நீங்களறிந்ததை உண்மையாகச் சொல்லுங்கள்.

அக. உண்மையைச் சொல்பவன் மேலான வுலகத்தையும் இப் மையில் மேலானகீர்த்தியையு மடைகிறான். இந்தச் சொல்லானது பிர மனால் கொண்டாடப்பட்டிருக்கிறது.

அஉ. பொய்சான் றுரைப்பவன் நூறு ஜநம்வரையில் வருண னுடைய சர்ப்பபாசத்தாலே கட்டப்படுகிறான் ஆகையால். உண்மை யாகச் சொல்லவேண்டியது.

அங. உண்மையைச் சொன்னால் சான்றினன் பரிசுத்த னாகிற ன் தருமம்வளருகிறது ஆகையால். சகலவருணத்தார் விஷயத்திலும் சான்றினர் உண்மையே சொல்லவேண்டியது.

அச. மனிதருக்கெல்லாம் தன் தன் அந்தராத்மாவே சான்றாக வும் கதியாயுமிருக்கிறது ஆதலால் மேலான சான்றாகியவன் அந்தரா த்மாவை நீயவமானஞ் செய்யாதே.

அரு. பாபிகள் தாங்கள் பாபஞ்செய்யும்போது தங்களை யொ ருவரும் பார்க்கவில்லையென்று நினைக்கிறார்கள் அவர்களை மேற்சொல் லும் தேவர்களும் அவர்களைந்தரா த்மாவும் பார்க்கிறார்கள்.

அசு. ஆகாயம் பூமி வாயு ஜலம் மணம் சந்திரன் சூரியன் அக் கினியமன் இரவு இரண்டுசந்தி தருமம் இவைகள் மனிதர்களின் ச கல நடையையும் அறிகிறார்கள்.

அஎ. பகலில் பதினைந்துநாழிகைக்குள்ளாக நீதிசபையில் தே வதாவிக்கிரகம் பிராமணர்கள் இவர்கள் சமீபத்தில் பிராமணர்முதலா னசான்றினரை பரிசுத்தாளாக கிழக்குமுகம் அல்லதுவடக்குமுகமாக நிறுத்தி தானும்பரிசுத்தனாய் சத்தியஞ் செய்வித்து சான்றினரை வி சாரணசெய்யவேண்டியது.

அஅ. பிராமணனை சொல்லென்றும், சஷத்திரியனை உண்வம யைச்சொல்லென்றும், வைசியனை நீபொய்சொன்னால் உன்னுடைய பசுவும் விதையும், பொன்னும், பஸ்பாதழியுமென்றும், சூத்திரனை நீபொய்சொன்னால் மறையோனைக் கொன்றது முதலியபாபங்களை ய டைவாயென்றும், சத்தியங்கேட்கவேண்டியது.

அக. மித்திரத்துரோகி மறையோனைக்கொன்றவன் ஸ்திரீயை
க்கொன்றவன் மகவைக்கொன்றவன் செய்ந்நன்றியை மறந்தவன் இ
வர்க ளடையு முலகத்தை பொய்சான்றுரைத்தவனடைவான்.

கூ0. ஒய்குணமுள்ள சான்றினர்களே நீங்கள் பொய்சொன்னா
ல் நீபிறந்தநாண்முதல் இதுவரையிற்செய்த புண்ணியமெல்லாம் நீவ
ளர்க்கு நாய்க்குப்போய்ச்சேரும்.

கூக. ஒய் கல்யாணகுணமுள்ள சான்றினனே நீயொருவனாகவி
ருக்கிறேனென்று நினைக்கிறாய் அதுசரியன்று ஏனென்றால் உன்னு
டையமனதில் நீசெய்யும் புண்ணியபாவங்களைப் பார்த்துக்கொண்டு ப
ரமாத்மா வாசஞ்செய்கிறார்.

கூஉ. சூரியன் பிள்ளையாகிய யமனே உன்மனதில் வாசஞ்செய்
கிறார். பொய்சொல்லுதல் முதலியவற்றால் உனக் கவனித்தில் வி
ரோதயில்லாம லிருந்தால் கங்கை குருசேஷத்திர முதலியவற்றைக்கு
றித்து நீபுண்ணியயாத்திரை போகவேண்டியதில்லை.

கூங. பொய்சான்றுரைத்தவன் வஸ்திரமில்லாதவனாய் மொட்
டைத்தலையனாய் குருடனாய் பசிதாகங்கொண்டு தன் சத்துருவின் வீ
ட்டில் பிசுஷயெடுப்பான்.

கூச. பின்னும் தருமநிச்சயத்திற்காக கேட்கப்பட்ட எந்தசா
ன்றினன் பொய்யைச் சொல்வானே அவன்பாபியாய் தலைகீழாகக்
காடாந்தகார நரகத்தில்வீழ்வான்.

கூரு. எவன் காணுகாரியத்தை சொற்ப பிரயோசனத்துக்காக
நீதிசபையில் பொய்யாகச் சொல்வானே அவன் ஆசையினால் மீன்க
ளே முள்ளுடன்சாப்பிடுகிற குருடன்போல் துன்பப்படுவான்.

கூசு. எவன் சான்றுரைக்கும்போது 'அனைத்துமறிந்த அவன்
அந்தராத்மா நடுங்கவில்லையோ இவ்வுலகத்தில் அவனைவிட யாயு
முயர்ந்தவனாக தேவர்கள் சொல்லவில்லை.

கூஎ. ஒய் நற்குணமுள்ள சான்றினரே எந்தெந்தக்காரியத்தில்
பொய்ச்சான்றுரைப்பவன் எவ்வளவுபந்துக்களை கொன்றபாபத்தை
யடைகிறானே அதைக் கணக்குடன் சொல்லுகிறேன்கேளுங்கள்.

க௮. ஓராட்டைக்குறித்துச் சொன்னபொய் சுற்றத்தாரில் ஐவரையும், ஒரு பகவைக்குறித்துச் சொன்னபொய் பதினமரையும், ஒரு குதிரையைக் குறித்துச் சொன்னபொய் ஈசாரம்பதினமரையும், ஒரு மாநாடனைக் குறித்துச் சொன்னபொய் ஓராபிரவரையும் கொல்லும்.

க௯. பொன்னிஷயத்திற் சொன்னபொய் பிறந்தும் பிறவாமலுமிருக்கிற தன்புத்திரர்களையும், பூமினிஷயத்திற் சொன்னபொய் சகவிராணிகளையும் கொன்றுவிடும். ஆதலால் பூமினிஷயத்திற் பொய் சொல்லற்க.

௧௦. பின்னுந் தடாகமுதலிய நீர் நிலைகள் பெண் போகம் புணர்ச்சி முத்துமுதலிய மணியவைகள் கல்லின் பேதங்கள் இந்தவிஷயத்திற் சொன்னபொய் பூமினிஷயம்போல் உன் சுற்றத்தா ரெல்லோரையும் கொன்றதோஷத்தை உண்டுபண்ணும்.

௧௦௧. இப்போதுசொல்லிய தோஷங்களையெல்லாம் நீயறிந்து நீகேட்டதையும் பார்த்ததையும் சீரகிரத்தில் சரியாகச் சொல்லென்றுகேட்கவேண்டியது.

௧௦௨. மாட்டுமூலமா ஜீனிக்கிறவர்களையும், வர்த்தகஞ்செய்கிறவர்களையும், மிட்டாய் விற்கிறவர்களையும், சிற்பிவேலை செய்கிறவர்களையும், பாடகர்களையும், எவற்றொழில் செய்கிறவர்களையும், வட்டி வாங்கிப் பிழைக்கிறவர்களையும் இருக்கிறபிராமணர்களை சூத்திரரைப்போல எண்ணவேண்டியது. ஆதலால் அவர்களை சூத்திரரைப்போல் பிரமாணம் கேட்கவேண்டியது.

௧௦௩. எவன் காரியத்தினுண்மை யறிந்திருந்தாலும், ஒருவனுக்குத் திங்குவராமையின்பொருட்டு வேறுவிதமாகச் சொல்லுகிறானே அவன் சுவர்க்கலோகத்தினின்றும் நமுவமாட்டானென்று தேவர்கள் சொன்னதாகச் சொல்லுகிறார்கள்.

௧௦௪. சூத்திரன் வைசியன் க்ஷத்திரியன் பிராமணன் இவர்களுக்கு எந்தவிஷயத்தி லுண்மைசொன்னால் வதம் நேரிடுமோ அப்போது பொய்சொல்லலாம், அந்தப் பொய்யானது உண்மையைவிட மேலானது.

௧௦௫. ஆனால் தப் பொய்யினாலுண்டான பாபத்திற்கு பிராயச்சித்தமாக வாக்கை தேவதையாகவுடைய அவிசுக்களால் சரஸ்வதியைக் குறித்து ஹோமஞ்செய்யவேண்டியது.

க0௬. அல்லது கூச்மாண்டங்களினாலே வருணனை தேவதையாகவுடைய இருக்கினாலாவது ஜலத்தை தேவதையாகவுடைய மூன்றிருக்கினாலாவது அக்கிரியில் ஹோமஞ்செய்யவேண்டியது.

க0௭. கடன்முதலிய விஷயங்களில் நீதிக்காரனால் அழைக்கப்பட்ட சான்றினன் பிணிமுதலிய பீடையில்லாதபோது நாற்பத்தைந்து நாளைக்குள்ளாக அதன் சங்கதியைவந்து சொல்லாவிடில் கடன் பொருளை உடையவனுக்கும் கடனில் பத்திலொருபங்கை அரசனுக்கும் தண்டமாகவுங் கொடுக்கத்தக்கவனாவான்.

க0௮. நீதியிற் சான்றுரைத்த எவனுக்கு ஏழுநாளைக்குள் நோய அக்கிரியம் சுற்றத்தார்நாசம் இவைக ளுண்டாகிறதோ அவனை அந்தக்கடனையுங் கொடுக்கச்செய்து அவனுக்கு அபராதமும் விதிக்கவேண்டியது.

க0௯. சான்றினரில்லாத விஷயத்தில் வாதி பிரதிவாதிகளினுண்மையை அறியாத நீதிக்காரன் மேற்சொல்லுகிறபடி சத்தியத்தினாலாவது அறியவேண்டியது.

கக0. சத்தவிருஷிகளாலும், தேவர்களிலும் வழக்கிற்சத்தியஞ்செய்யப்பட்டிருக்கிறது. வசிஷ்டரும் பியவனன் பிள்ளையான சுதாமாவென்னும் அரசனிடத்துத் தன்னை விசுவாமித்திரன் தன்னிடநூறுபிள்ளையையும் பகழித்ததாகச் சொல்லும்பொழுது இல்லையென்று சத்தியஞ்செய்தார்.

கக௧. தெரிந்தவன் வீண்காரியத்திலும் சொற்பகாரியத்திலுஞ்சத்தியஞ்செய்யக்கூடாது. அப்படிசெய்கிறவன் இம்மையிலும் மறுமையிலும் அழிகிறான்.

கக௨. அநேகம் ஸ்திரீயுள்ளவன் அந்தஸ்திரீகளின் புணர்ச்சி விஷயத்திலும், விவாகவிஷயத்திலும், பசுமாடுகளின் புல்லுவிஷயத்திலும், ஹோமசமித்துக்கள் விஷயத்திலும், பிராமணனைக் காப்பாற்றும் விஷயத்திலும், பொய்சத்தியம்பண்ணினாலும் குற்றமில்லை.

கக௩. வாதி பிரதிவாதிகளை பிரமாணங் கேட்கும்போதும், பிராமணனைச் சத்தியமாகச்சொல்லென்றும் கூதத்திரியனை உன்வாகநம் ஆயுதம் இவைகளின்மேல் ஆணையிட்டுச் சொல்லென்றும், வைசியனை உன்பசு தாரியம் தநம் இவைகளின்மே லாணையிட்டுச் சொல்லென்

றும் சூத்திரனை நான் பொய்சொன்னால் பஞ்சமஹா பாதகங்களை
டையக் கடவேனென்றும் சொல்லச் சொல்லி பிரமாணங் கேட்க
ண்டியது.

ககச. பிரமாணஞ் செய்பவனை மழுவாகிலும் எடுக்கச்சொல்
வேண்டியது. ஜலத்திலாவது அமிழ்த்தவேண்டியது. அல்லதுபிள்
மனையாள் இவர்களின் தலையிலாவது அடிக்கச்செய்யவேண்டியது.

ககரு. மழுவுகெட்டுநிறவனுக்கு கைவேகாமலும், ஜலத்திலழுத்
னவன் மிதவராலும், பிள்ளை மனையாள் தலையி லடித்தவனுக்கு உட
னே துன்பம் நேரிடாமலுமிருந்தால் பிரமாணத்திற் பரிசுத்தர்களா
அறியவேண்டியது.

ககசு. முற்காலத்தில் பின்னேதரான கரிஷ்டபிராதானிலே
நீ பிராமணனன்று சூத்திரஸ்தீர்க்குப் பிறந்தவனென்று தூஷிக்கப்
பட்டவதஸமஹாமுநி அக்கினியிற பிரவேசிக்கும்போது அக்கினி
யானவன் அவருடைய ஒருமயிரையும் கொளுத்தவில்லை.

ககஎ. எந்தவழக்கிற் பொய்சான்று கூறப்பட்டதென்று தெரி
யப்படுமோ அந்தவழக்கு தீர்மானஞ்செய்யப்பட்டிருந்தாலும் உடை
க்கப்படும் அதிற்செய்க தண்டனையும், மாறிப்போம் விசாரணைமுடி
ந்து தீர்ப்புசொல்லுகிற சமயமா யிருந்தாலும் மறுபடியும் விசாரிக்க
வேண்டியது.

ககஅ. பொருளாசை குடிமயக்கம் அச்சம் கட்டு காமம் கோ
பம் அறிபாமை பாஸியம் இவைகளால் பொய் சான்றுரைக்கப் படு
கின்றன.

ககக. இவைகளுக்கும் எவ்விதத்தால் பொய்சான்றுரைக்
கிறவனுக்கு எவ்விததண்டனையோ அதைக் கிரமமாகச் சொல்லப்போ
கின்றன்.

கஉ0. அந்தணன்முதலிய நான்கு வருணத்தச் சான்றினன்
பொருளாசையால் பொய்ச்சான்றுரைப்பின் ஆயிரம்பணமும் மயக்
கத்தா லுரைப்பின் பூர்வசாகசதண்டமுய், அசாதா லுரைப்பின்
இரண்டு மததிமசாக தண்டமுய், நட்பா லுரைப்பின் நான்கு பூர்வசா
கசதண்டமுய்.

கஉக. காமத்தா லுரைப்பில் பதின்மடங்கு பூர்வசாக தண்டமு
ம், கோபத்தா லுரைப்பின் மும்மடங்கு பூர்வசாகசதண்டமும், அறி
யாமையா லுரைப்பின் இருநூறுபணமும், பாலியத்தா லுரைப்பின்
நூறுபண தண்டமும் அவனுக்கு விதிக்கப்படும், இந்த யிரண்டு ச
லோகத்திலும் சொல்லப்பட்ட பூர்வசாகச முதலியவற்றின் கணக்
கை பின்னாற்காண்க.

கஉஉ. உண்மையாகிற தருமமழியாமைக்கும், பொய்யாகிய அ
தரும முண்டாகாமைக்கும் பொய்ச்சான் றுரைப்பவர்க்கு இந்தத்த
ண்டனைகளை பெரியோர்களால் விதிக்கப்பட்டதாக மதுவா திகள் சொ
ல்லுகிறார்கள்.

கஉங. பொய்ச்சான் றுரைக்கின்ற கூத்திரியன்முதல் மூன்று
வருணத்தாரையும், தருமிஷ்டனானவரசன் தன் தேசத்தைவிட்டுத் தூர
த்தவேண்டியது. அல்லது சிசைகூயாவது செய்யவேண்டியது, பிராம
ணனை மாத்திரம் தேசத்தைவிட்டே தூரத்தவேண்டியது.

கஉச. பிராமணனொழிய மூன்றுவருணத்தாருக்கும், சிகுதிக்க
த்தக்கவிடம் பத்தென்றும் பிராமணனைக் காயப்படுத்தாமல் தூரத்தி
விட வேண்டியதென்று சுவாயம்புவ மதுசொல்லியிருக்கிறார். சிலர்
இந்தலோகத்துக்கு வஸ்திரத்தை யுரிந்துகொண்டும் அவன் வீட்டை
யிடித்தும் ஊரைவிட்டுத் தூரத்தவேண்டியதென்றும் அபிப்பிராயப்
படுகிறார்கள்.

கஉரு. அந்தப் பத்திடங்களாவன உபஸ்தம் உதரம் நா கை
கால் கண் மூக்கு காது பொருள் தேகம் ஆகப்பத்து இவைகளில்யெ
ந்த அங்கத்தால் குற்றம்செய்யப்படுகிறதோ அந்த அவயவத்தில் அ
டித்தல்முதலிய சிகுதிக்கவேண்டியதென்ற கருத்து.

கஉசு. சான்றினரைக்குறித்த தண்டங்களை அவர்களின்முதற்
றடவை இரண்டாந்தடவை யென்பதையும் குற்றங் குணங்களையும்
சாமர்த்தியத்தையும், குற்றஞ்செய்த தேகத்தையும், காலத்தையும்,
தண்டத்தை விதிக்கின்ற வசநங்களையும் நன்றாக ஆராய்ந்து தக்கப
டி தண்டம் விதிக்க.

கஉஎ. அதர்மமாகத் தண்டித்தால் இம்மையில் யசஸையும்,
மறுமையில் கீர்த்தியையும் சுவர்க்கத்தையும், அழிக்கும் ஆதலால்
அதைநீக்கவேண்டியது.

கஉஅ தண்டிக்கத்தகாதவர்களை பொருளாசையால்தண்டிற்
றவனாயும், தண்டிக்கத்தகாதவர்களை தாசுணியத்தால் தண்டியா
லும் இருக்கிறவரசன் இம்மையில் அபயசஸையும்மறுமையில் ந
த்தையும் அடைகிறான்.

கஉக. பொய்சொல்பவனை முதல்கிசை தப்புக்காரியம்மெ
தாய் இனி செய்யாதே யென்றுசொல்லி வாயால் மிரட்ட வேண்
யது மறுபடிசெய்தால் சீ துவட்டா உன்னைச்சுடவேண்டுமென்று இ
முதலானதிட்டைத் திட்டவேண்டியது. மூன்றாம்கிசைசெய்தால்
ண்டம்விதிக்கவேண்டியது. நான்காவதுகிசை அடித்தல் காயப்ப
தல் முதலான கிசைஷ விதிக்கவேண்டியது.

கஉட. இவர்கள் அடியாலும் அடங்காவிடில் அப்போதுபு
சொன்ன நாலுதண்டனையுஞ் செய்யவேண்டியது.

பொருளின் தொகை.

கஉக. உலகத்தில் விவஹாரத்திற்காக செம்பு பொன் வெள்
இவைகளுக்கு யாதொருகணக் கேற்பட்டிருக்கிறதோ அதை முழுது
ஞ்சொல்லப்போகிறேன்.

கஉஉ. சிறுபுழையின் வழிவருஞ் சூரியகிரணத்திலே நுண்ணி
தாகக்காணப்படுகின்றவைகளுக்கு திரிசரேணு என்றுபெயர்.

கஉங. திரிசரேணு எட்டுகொண்டது ஈர் ஈர் மூன்றுகொண்ட
து மன்கடுகு மன்கடுகு மூன்றுகொண்டது வெண்கடுகு.

கஉச. வெண்கடுகு ஆறுகொண்டது நடுத்தரயவம் நடுத்தரய
வம் மூன்றுகொண்டது குன்றி குன்றி ஐந்துகொண்டது மாடம்
மாடம் பதினாறுகொண்டது பொன் இந்தப்பொன் - இரண்டரை வி
ராகனிடையாகும்.

கஉரு. பொன் நாலுகொண்டது பலம் பலம் பத்துக்கொண்ட
து தரணம் இதற்குமேல் வெள்ளிக்கணக்கு மேற்சொன்ன குன்றி
பிரண்டுகொண்டது வெள்ளிமாடம்.

கஉசு. வெள்ளிமாடம் பதினாறுகொண்டதுவெள்ளித்தரணம்
அதற்குப் புராணமென்றும்பெயர் தாம்பரக்கணக்கு பொன்கணக்

கிற்காட்டிய பலத்தில் நாலிலொருபங்கான தாம்பரத்துக்கு காரு
டிகமென்றும் காருடாபணமென்றும் பணமென்றும் பெயராம்.

ககூ௭. வெள்ளித்தரணம் பத்துக்கொண்டது பலம் அதற்குச்
சதமாநமென்றுபெயர் பொன்னின்பலத்தை நிஷ்கமென்று மறியவே
ண்டியது.

ககூ௮. பிரதமசாகசத்திற்கு இருநூற்றைம்பது பணமும்மத்தி
மசாகசத்திற்கு ஐந்நூறுபணமும் உத்தமசாகசத்திற்கு ஆயிரம்பண
மும் கணக்கென்றறியவேண்டியது பிரதமசாகசத்துக்கு பூர்வசாகச
மென்று நாமாந்தரமுண்டு.

ககூ௯. பிரதிவாதி தரிகன் கேழ்க்கும்போது கொடாமல் நீதிக்
குவந்தபின் தான் கடன்கொடுக்கவேண்டியதாக ஏந்துகொண்டால்
நூற்றுக்கைந்துபணமும் நீதிக்குவந்தபின்னும் தான்கொடுக்கவேண்
டியகட்டளை யேந்துகொள்ளாவிடில் நூற்றுக்குப் பத்துப்பணமும்
தண்டம்விதிக்கவேண்டியது இது மதுவின்கட்டளை.

வ ட் டி வ ா ங் கு த ல்.

கச௮. வட்டியினாற்பிழைக்கிறவன் பொருள்வளர்வதற்காக வசி
ட்டமுநிவனா லேற்படுத்தப்பட்ட நூற்றுக் கொன்றே கால்வட்டியை
மாதந்தோறும் வாங்க வேண்டியது.

கச௯. பெரியோர்களினால் வழங்கியதருமத்தை நினைத்துக்கொ
ண்டு ஈடில்லாத்தொகைக்குநூற்றுக்கு இரண்டுவட்டியும், மாதந்தோ
றும்வாங்கலாம் இதனாற் பாபியாகமாட்டான்.

கச௯. மாதந்தோறும் ஈடில்லாக்கடனுக்கு நூற்றுக்கு இரண்
டு மூன்று நான்கு ஐந்து வட்டியை வருணக்கிரமமாக வாங்கிக்கொள்
ளவேண்டியது.

கச௯. வினோநிலத்தை அனுபவிக்கும்படி யீடாகவைத்துகடன்
வாங்கினவிஷயத்தில் நூற்றுக்கு ஒன்றேகால் வட்டிவாங்கக்கூடாது.
கெடுவு தப்பிப்போனாலும் அந்தநிலத்தை தான் ஒருவனுக்கு தாநமு
ம் விக்கிரயமுஞ் செய்யக்கூடாது.

கச௯. ஈடுவைக்கப்பட்ட வஸ்திராபரண முதலானவற்றை உ
டையவ னுத்திரவின்றி அனுபவிக்கக்கூடாது. அனுபவித்தால் வட்டி

யையுந்தள்ளி அநுபோகத்தினால் ஈட்டுக்கு அழிவுநீரிட்டால் உயவனுக்கு முகலைக்கொடுத்து சந்தோஷப்படுத்தவேண்டியது.

கசநு ஈடுவைத்தபொருள் இஷ்டத்தினால் அநுபவிக்கும் கொடுத்தபொருள் இவ்விரண்டு எவ்வளவுநாலானாலும் அநுபவித்தால் அழியமாட்டாது. நெடுங்காலமான சீபாதினும் அதையுடையவன் இஷ்டமானபோது பெற்றுக்கொள்ளலாம்.

கசநா. உடையவனின் இஷ்டத்தினால் அநுபவிக்கும்படியாகக் கொடுத்த பசு ஒட்டகம் பழக்கிறகுதிரை என்னு முதலியவைகள் அநுபவிக்கிறவனுக்குச் சொந்தமாகாது.

கசநா. இஷ்டமின்றி யாதாவது ஒருபொருளை மற்றொருவருக்கு அநுபவிக்கும்போது உடையவன் அவ்வூரி விருந்துகொண்டு பத்தவருஷம்வரையில் தடைசெய்யாவிட்டால் அந்தப்பொருள் அதற்கு மேல் அவனுக்குச் சொந்தமாகாது. அநுபவிக்கிறவனுக்குச் சொந்தமாகும்.

கசநா. ஆனால் பொருளுடையவன் புத்தியறிந்தவனாயும், பத்தவருஷம்வரையில் தடைசெய்யாவிட்டால் அநுபவிக்கும்படியாகக் கொடுத்தபொருள் அநுபவித்தால் அநுபோகக் காரனுக்குச் சொந்தமாகும் பின்பு உடையவன் வழக்கிடக்கூடாது.

கசநா. ஈடுவைத்தபொருள் எல்லை சிறியவன்பொருள் இஷ்டத்தினால் அநுபவிக்கும்படி கொடுத்தபொருள் * நிகேஷபம் () உபநிதிஸ்திரீகள் அரசன்பொருள் அந்தணன்பொருள் இவைகள் பத்தவருஷத்திய அநுபோகத்தினாலும் அழியமாட்டாது.

கநுய. உடையவனுத்தரவின்றி அவனுக்குத்தெரியாம லீட்டையநுபவிக்கிற முடன் தானநுபவித்ததால் வந்ததோஷம் போகிறதற்காக அவைவட்டி தள்ளவேண்டியது. வலுவசெய்து அநுபவித்தால் முழுவட்டியும் தள்ளவேண்டியது.

* நிகேஷபம்-என்பது தொகையைச்சொல்லி முத்திரை வில்லாமல் ஒருவனிடத்தில் காக்கும்படி வைக்கும்பொருள்.

() உபநிதி-என்பது. தொகையைச் சொல்லாமல் முத்திரையுடையவன் வைக்கும்பொருள்.

கருக. பொரு ளிரட்டிப்பாகுமளவும், வட்டிவிதிக்கப்பட்டது, காரிபம் பழம் முதலானவை ஆட்டுமயிர் வாகநம் வைகளைக் கிரையங்கட்டிக் கொடுத்தால் முதலுக்கு ஐந்துபங்கைவிடவட்டியுயராதது.

கருஉ. ஏற்பாடுசெய்துகொடுத்த வட்டியைவிட அதிகவட்டிகுடைக்கமாட்டாது. வட்டி யேற்பாடுசெய்யாமல் கொடுத்தால் உடையவன் கேட்சிறவரையில் வட்டியில்லை கேட்டுக் கொடாவிடில் அதுமுதல் நூற்றுக்கு ஐந்துவட்டிவரையில் வருணக்கிரமமாகச் கொடுக்கத்தக்கது. இந்த முறைப்படி வாங்காமல் பிராமணனிடத்திலும் இரண்டுக்கு மேற்பட்ட வட்டிவாங்குவதை நிந்திக்கிறார்கள்.

கருங. உத்தமர்ணன் மாசந்தேநாறுமாவது மூன்றுமாசத்துக் கொருவிசையாவது வருஷத்துக் கொருவிசையாவது வட்டியைக் கொடுக்கும்படி யேற்பாடு செய்துகொள்ளவேண்டியது. அதற்குமேற்கூடாது இப்படி ஒத்துக்கொண்டபடி வட்டி கொடாவிட்டாலும் அந்தவட்டிக்கு வட்டிவாங்கக்கூடாது சாஸ்திரத்திற் சொல்லியதைவிட அதிகவட்டியும் தராட்டிப்புக்குமேற்பட்ட வட்டியையும், வினாவில் அதிகலாபத்தை யுண்டாக்குகிற காலிகவிர்த்தியையும், ஏவல் செய்யத்தக்க காயிகவிர்த்தியையும் கடன்காரன் அவசரத்தினால் ஏற்றுக்கொண்ட காரிகவிர்த்தியையும் வாங்கக்கூடாது.

கருச. முதற்பொருளும் வட்டியுஞ் சேர்த்துக் கொடுக்கச்சக்த்தியில்லாதவன் தரிகனுடைய சம்மதியினாலே அதுவரைக்குங் கூடிய வட்டியைக்கொடுத்து முதற்பொருளுக்கு அந்தவருடமுதலியவை கண்டெழுதிய புதுப்பத்திரத்தைப் பிறப்பிக்க.

கருரு. அப்படி வட்டியுங்கொடுக்கச் சக்தியில்லாதவன் வட்டியுமுதலோடுகூட்டி கூடியதொகைக்கு வட்டியோடு புதுப்பத்திரம் பிறப்பிக்க.

ஒப்பிப் பணிசெய்யாமை.

கருசு. இந்தத்தேசத்திற்கு இவ்வளவுதிரத்தில் கொண்டுபோய் விடுகிறேனென்று சத்தம் ஏற்பாடுசெய்துகொண்ட வண்டிக்காரன் முதலானவர் அந்தக்கெடுப்படி கொண்டுபோய்விடாவிடில் பேசிக் சத்தத்தொகை முழுமையும் அடையமாட்டார்.

கருச. தண்ணீர் தூய், பூநீயிலும், நடைபயிந்த வியாபாரி
லானவர்கள் வந்தத் தீநாத்தீர்து வக்கச்சலமக்கு எந்தக்காலத்தி
எவ்வளவுசத்தம் கொடுக்கவமென்று சொல்லுகிறார்களோ அ
அனைவரு மேந்துகொள்ளவேண்டியது.

பிணையினிலக்கணம்.

கருஅ. காண்பிக்கும் பிணையினன் கடலுடையவனைத் தரிசு
காண்பிக்கச் சொன்னபோது காண்பியாவிடில் அந்தக்கடனைத்தா
கொடுக்கவேண்டியது.

கருக. தகப்பன் காண்பிக்கும் பிணையினன் கொடுக்கவேண்டி
பெருந் பரிசாசனாய் வந்தபின்னாக் பெருந் குகாடிக் கொடுக்
வேண்டியபோதுக் குகத்தந்தக் கொடுக்கவேண்டிய பொருள்
ண்டப்பெருந் ஆபத்தினை இவையனை. பிணை கொடுக்க வேண்டி
தில்லை.

கருD. காண்பிக்கும் பிணையினனடிபத்தில் மாத்திரம் தந்தைக்கா
மைந்தன் கொடுக்கவேண்டியதில்லை கொடுக்கும் பிணையினனடிபத்தில்
ந்தர்களுள் கொடுக்கவேண்டியது.

கருக. தனக்குக் கொடுக்கவேண்டிய தொகையைபயிந்த காண்
பிக்கும் பிணையின னிறந்துபோனால் தரிசன் எவ்விதமாகக் கடனைப்
பெற்றுக்கொள்ளலா மென்றால்

கருஉ. காண்பிக்கும் பிணையினன் அந்தக்கால அளவுக்குள்
ளே கடலுடையவனைக்கொண்டு அக்கடனை திராசிட்டாலும் அல்ல
து அவனை அழைத்துவந்து காண்பியாசிட்டாலும் அந்தவாதிக்குச்
சேரவேண்டிய கடன்தொகையை பிணையினனேனும், அவன் மைந்த
னேனும் கொடுக்கவேண்டியது.

கருந. குடி வெறி நோய் கனா தீகமில்லாம பாஸியம் கிழத்த
னம் இவ்வித குணமுள்ளவர்களுக்கு அவர்களின் பிதா பிராதா இவ
ர்களளநாமதியினை கொடுத்தகடன் முதலானவைகளைக் குறித்து பிரி
யாதுவந்தால் அது நீக்கவிடத் தக்கது.

கருச. ஒருவிஷயம் சீட்டில் காணப்பட்டிருந்தாலும் அதுதரு
மத்திற்கும், உலகவழக்கத்திற்கும், விரோதமாகவிருந்தால் அது உண்
மையாகா தாகையால் நிறைவேற்றக்கூடாது.

கசுரு. ஒருவரை மோசஞ்செய்வதற்காக சூதாசுவைக்கப்பட்ட ஈடும், விக்கிரயமும், கொடுத்தலும், வாங்குதலும், மற்றுமுள்ள சூதானகாரியங்களும் உண்மையல்லாததால் அவைகளையும் தள்ளிப் போட வேண்டியது.

கசுசு. விபாகத்துக்குமுன் குடும்பத்துக்காகக் கடன்வாங்கிச் செலவழித்தவன் அந்தக்கடனைக்கொடாம லிறந்துபோனால் பிராதாக்கள் பிரித்துக்கொண்டிருந்தாலும் வீதப்படிபொதுவில் அந்தக்கடனைக் கொடுக்கவேண்டியது.

கசுசு. ஒருவனுடைய வேலைக்காரர்கள் தன்யஜமானன் குடும்ப விஷயத்திற்காக யஜமானன் ஊரிலிருக்கும்போதாவது அல்லது அந்நியதேசத்திலிருக்கும்போதாவது எந்தக்கடனை வாங்குகிறார்களோ அதை யசமானன் செய்துகொள்ளவேண்டியது.

கசுஅ. வலிமையால் கொடுக்கப்பட்டதும், அநுபவிக்கப்பட்டதும், எழுதிக்கொள்ளப்பட்டதும், மற்றக்காரியங்களும் நீக்கத்தக்கவைகளென்று மறுசொல்லியிருக்கிறார்.

கசுசு. சான்றினர் பிணையினர் நீதிக்காரன் இம்மூவரும்பிறனுக்காகப் பிரயாசைப்படுகிறார்கள் அந்தணன் தனிகன் யாபாரி அரசன் இந்நால்வரும் பிறரால் விருந்தியடைகிறார்கள்.

கசுய. அரசன் எளியவனாக விருந்தபோதிலும் அதிகதீர்வையை வாங்கக்கூடாது. தனிகனாகவிருந்தாலும் வாங்கத்தக்கதை சிறிதுந் தள்ளக்கூடாது.

கசுக. அரசன் வாங்கத்தகாத தீர்வையை வாங்குவதினாலும், வாங்கத்தக்கதை விடுவதினாலும் அசமர்த்தனென்று சொல்லப்படுவான் பின்னும் இம்மைமறுமைப்பயனின்றி யழிந்தபோகிறான்.

கசுஉ. நியாயமாய்த் தீர்வைவாங்குவதாலும், வருணாசிரமத்தருந் தப்பாமல் காப்பாற்றுவதாலும், அரசன் சமர்த்தனென்று சொல்லப்படுவான். அன்றியும் இம்மை மறுமைப்பயனையும் அடைகிறான்.

கசுஊ. ஆதலால் அரசன் கோபம் இந்திரியம் இவைகளை அடக்கிக்கொண்டு யமதருமராஜாவைப்போல் தானும் ஒருவனிடத்திலிடத்தையும், ஒருவனிடத்திற் கோபத்தையும், வையாமல் தருமப்படியாவரையுஞ் சரியாகப் பார்க்கவேண்டியது.

கஎச. எந்தவரசன் பொருளாசையால் வழக்குகளை மாகத் தீர்மானிக்கிறானே அந்தத் துராத்மாவை சததுருக்கள் வில் கைவசப்படுத்துகிறார்கள்.

கஎடு. எந்த நீதிக்காரன் இராகத்துவிஷங்களை யடக்கி விவகாரங்களை தருமப்படி விசாரிக்கிறானே அவனை பிரநதிகள் சமுத்திரத்தைப்போல அடைந்து வேறுபடாமல் இடறனர்.

கஎசு. எந்தத் தரிகன் நானரசனுக்குச் சினேகிதனென்றவத்தினால் ஸ்மிருதிக்கும் ஆசாரத்துக்கும் விரோதமாய் தன்மக்கு ஏற்றபடி கடன் வாரிசை துன்பப்படுத்துகிறானே அதைக்காரன் நீதிக்காரனுக்கு கறிவித்தால் அவன் தரிகனுக்குக் கடனைக் கொடுத்து தரிகன்செய்த குற்றத்திற்காக அவனுக்கு அந்தக்க தொகையில் நாலிலொன்று தண்டம்விதிக்க.

கஎள. தரிகனுக்கு சரிபான ஜாதியாகவாவது அல்லதுதாது ஜாதியாகவாவதிருக்கிற கடன்காரன் தான்வாங்கின கடனைக்கொகச் சக்தியில்லாமற்போனால் தன்ஜாதிக்குத்தக்க வேலையினாலாகடனைத்தீர்க்கவேண்டியது உயர்ந்த சாதியாகவிருந்தால் அந்தக்னைக் கிடைத்தபோது கொஞ்சங்கொஞ்சமாகத் தீர்க்கவேண்டியது.

கஎஅ. கடன்விஷயத்தில் ஒருவருக்கொருவர் வழக்காடுகின்மனிதர்களின் காரியங்களை இப்போது சொன்னவிதிப்படி சான்றிமுதலிய நம்பிக்கையினால் உறுதிப்பட்டபடி அரசன் தீர்மானிவேண்டியது.

நிஷேபம்.

கஎக. நற்குலத்திற்பிறந்தும் நல்லொழுக்கமுள்ளவனாயும் தருமமறிந்தவனாயும் சததியகாதியாயும் பெருங்குடையியாயும் தரிகனாயும் பூசிக்கத்தக்கவனாயும் இருக்கிறவனிடத்தில் தெரிந்தவன் நிஷேபத்தை வைக்கவேண்டியது.

கஎஊ. எவன் எவன் கையில் எந்தப்பொருளை எந்தவடையாளத்தோடு நிஷேபமாகக் கொடுக்கிறானே அவன் அந்தப்பொருளை அந்தவடையாளத்துடன் வாங்கிக்கொள்ளவேண்டியது.

கஅக. நிசேஷபம்வைத்தவன் கேட்கும்போது அதைவாங்கினவன் கொடாவிட்டால் அவன் நீதிக்கறினாக வேண்டியது. நீதிக்காரனும் அவனைத்தனியாக விசாரிக்கவேண்டியது.

கஅஉ. நிசேஷபம்வைக்கும்போது சாக்ஷியில்லாவிடில் வயது உருவம் உள்ளவர்களான தன்னிட வேவுகாரரைக்கொண்டு மற்றொரு நிசேஷபத்தை அவனிடத்தில்வைக்கச்சொல்லி பின்பு அவனை அந்த நிசேஷபத்தை அவர்களைக்கொண்டே கேட்கச்சொல்ல வேண்டியது.

கஅங. அந்தப்பொருளை வைத்தபடி முத்தியைபோடு கொடுத்துவிட்டாகையில் முன்வைத்ததாகச் சொல்லிக்கொண்ட விஷயத்தில் இவன் சிறிதும் மோசஞ்செய்ய வில்லையென்று நீதிக்கார னறிபவேண்டியது.

கஅச. பின்புவைத்த நிசேஷபத்தையும்கொடாவிடில் முன்வைத்தவனுக்கும் பின்வைத்தவனுக்கும் அவனிடத்தில் நிசேஷபத் தொகையை வாங்கிக்கொடுத்து அவனையும் தண்டிக்கவேண்டியது. இது தான் தருமநிச்சயம்.

கஅரு. ஒருவனால் வைக்கப்பட்ட நிசேஷபம் உபநிதி இவைகளை வைத்தவ னிருக்குமபோது அவன் பிள்ளையிடத்தில் கொடுக்கக்கூடாது. வைத்தவனிறந்துபோனால் அவன் புத்திரனிடத்தில் வாங்கினவன் தானாகவே கொடுக்கவேண்டியது.

கஅசு. அந்த நிசேஷபம் உபநிதி இவைகளை வாங்கினவன்வைத்தவனிறந்தபின்பு அவன் பிள்ளைக்குக் கொடுத்தால் பிள்ளையேனும் அரசனேனும் மற்றுமுன்னிடத்தில் வைத்திருப்பதைக் கொண்டுவரவென்று ஆசேஷிக்கக்கூடாது.

கஅஎ. சிலவிசை அவனிடத்தில் இன்னும்வைத்திருப்பதுபோல் அவன்பேச்சுமுதலிய குறிகளாற்றெரிந்தால் அவனடையை விசாரித்துப் பிரமாணமுதலானவற்றைக் கேளாமல் நல்வார்த்தையால் பெற்றுக்கொள்ளவேண்டியது.

கஅஅ. இந்த விதிப்படியாக யெல்லாநிசேஷப விஷயத்திலும் தீர்மானிக்கவேண்டியது முததிரையிட்டுவைத்த நிசேஷபத்தை அந்தமுத்திரையுடன் வாங்கினவன் கொடுத்துவிட்டால் மறுபடி அவனி



ககக. இந்தப்படி விசுவாசத்தோடு கொடுக்கப்பட்டபொருள் நிகேஷமும் உபநிதி இவைகளை அரசன் வாங்கினவர்களைத் துன்பப்படுத்தாமல் கொடுக்கும்படி தீர்மானிக்கவேண்டியது.

உடையவனல்லான் விற்றல்.

கக௭. உடையவனல்லான் உடையவனுக்கிரகின்று அவன் பொருளை விற்கிறவனாயும் அதனைத் திருடனென்று நினைபவனாயும் தவறியிருக்கிற அந்தத்திருடனை சான்றினானாகக் கோரக்கூடாது.

கக௮. ஒருவன் பொருளைப்பகரித்த உடையவனல்லால் உடையவனுக்குப் பந்துவாகவிருந்தால் அவனுக்கு அறுநூறுபணம் தண்டம்விதிக்கவேண்டியது. அவன் பந்துவல்லாமலிருந்து விற்றபொருளையும் அவன் புத்திராதிசனிடத்துக் கொடாபலிருந்தால் அவனைத்திருடனைப்போல் தண்டிக்கவேண்டியது.

கக௯. உடையவனல்லான் செய்த தாகம் விக்கிரயம் ஒரு ஏற்பாடு இவைகளைக்குறித்து வழக்குவந்தால் அவைகளை மாற்றவேண்டியது என்று சாஸ்திரமரியாதை.

உ௦. எந்தப்பொருள் விஷயத்தில் வந்தவழித்தரியாமல் அது போகமாத்திர மிருக்கிறதோ அந்தவிஷயத்தில் அதுபோகம் பெரிதல்ல வந்தவழியேகாரணம்.

உ௦௧. சான்றினன் முன்பாக உடையவனல்லானிடத்தில் ஒரு பொருளை பொருவன் கிரயத்துக்கு வாங்கியிருந்தால், அந்தப் பொருளை பின்பு உடையவன் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அவன்நியாயமாக கிரயம்வாங்கியிருப்பதால் தான்கொடுத்தபொருளை தனக்கு விற்ற வுடையவனல்லானிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டியது.

உ௦௨. உடையவனல்லான் ஒருபொருளை யாவருமறிபவற்று தேசாந்தரம் அல்லது இறந்தாகிலும்போய்விட்டால் அவனிடத்து கிரயத்துக்குவாங்கினவனை அரசன் தண்டிக்கக்கூடாது. பொருளுக்கு உடையவன் அவன்கொடுத்த கிரயத்தொகையைக் கொடுத்துத் தன் பொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டியது.

உ௦௩. குங்கும முதலியவற்றோடு செங்கற்பொடி முதலியவற்றைக்கலந்தும், தாழ்ந்தபொருளை உயர்ந்ததென்று சொல்லியும் இடை

குறைவாயும், பொருளைக் தூரத்தில்வைத்துக் கொண்டும், மறைவைத்துக்கொண்டும் விற்பனை செய்யக்கூடாது செய்தால் உடைனல்லாணைப்போல் தண்டிக்க.

உ௦ச. ஒருபெண்ணைக் கலியாணஞ்செய்து கொடுக்கிறதாக நியா * சுல்க்கமவாய்க்கொண்டவன் விவாககாலத்தில் மற்றொருண்ணைக் கொடுக்கவந்தால் முன்கொடுத்த சுல்க்கத்துக்கே அவ்விடுபெண்ணையும் கலியாணஞ்செய்து கொடுக்கத் தக்கதென்று சொல்லியிருக்கிறார்.

உ௦ரு. பயித்தியக்காரி குஷ்டரோகி மற்றொருவனைப் புணர்வள் இவர்களின் இவ்வித தோஷத்தை விவாகத்துக்குமுன் சொல்லாமல் கொடுத்தால் கொடுத்தவனைத் தண்டிக்கவேண்டியது.

சுடடிமேம்படல்.

உ௦சு. வேள்வியில் வரிக்கப்பட்டரித்துவிக்கு ஆணவன் அந்நீக்காரியத்தை, கொஞ்சம்செய்து, முடிக்காமல் நோயிறைப் படுத்தக்கொள்ளுவானாகில் அவன்செய்தகாரியத்துக்குத் தகுதியாக மற்றத்துவிக்குள்ளுடன் யோசித்து அவனுக்கு தகழிணையை பேற்படுத்தவேண்டியது.

உ௦எ சில்லரை தகழிணைவாங்கிக்கொண்டபின் அந்தரித்துவிக்கு தனதுகாரியத்தைவிட்டு நீங்கவிருப்பினால் அவன் தன்னுடையகாரியத்தை அந்நியனாலேனுய் தானிருந்த கணத்தாரு ளொருவனாலேனுய் முடிப்பித்து தனக்குச் சேரவேண்டிய மொத்ததகழிணையையடைக்கவேண்டியது.

உ௦அ. எந்தவேள்வியில் எவ்வளவு சமுதாய தகழிணைகள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவைகளை அந்த வேள்வியிலிருக்கிறரித்துவிக்குகள் தனித்தனிபாகவே வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஒன்றாகச் சேர்த்தாவது பிரித்துக்கொள்ளலாம்.

உ௦க. அந்த அத்வரியமுதலிய நால்வகைக் கணத்தாருக்கும் யஜமானனால் சமுதாயதகழிணையன்றி விசேஷதகழிணையாகக் கொடுக்கப்பட்டதேரினை அத்துவரியவும் வெள்ளைப்பரியினை பிரமாவும், வெள்ளைவாற்பரியினை ஓதாவும் பண்டியை உற்காதாவும் முறையே கொள்க.

* சுல்க்கம்-என்பது பரியம்.

உக0. சமுதாய தகழிணையை நூறுபங்காக்கி அவற்றுள் காற்பு
த்தெட்பெங்கை ஒதாமுதலிய முதற்கணத்தினர் நால்வரும், சமமாக
க்கொள்க. மிகுந்த ஐம்பத்திரண்டுபங்கினுள் இருபத்துநூறுபங்கை
பிரதி பிரஸ்தாதாமுதலிய இரண்டாங்கணத்தினர் நால்வரும் சமமா
கக்கொள்க. மிகுந்த இருபத்தெட்டுப் பங்கினுள் பதினாறு பங்கை
அச்சாவாக்கு முதலிய மூன்றுங்கணத்தினர் நால்வருள் சமமாகக்
கொள்க. மிகுந்த பன்னிரண்டு பங்கை பிராவாமுதலிய நான்காங்க
ணத்தினர் நால்வரும் சமமாகக்கொள்க. இப் பதினாறுபங்கு நித்த
விக்குகளாவர்.

உகக. கூடிலாபஞ் சம்பாதிக்கிற மனிதர்களான ரித்துவிந்துக
ள் இப்போது சொல்லிவந்தவிதிப்படி பருத்துக்கொள்க. மற்றும்
கொல்லத்துவேலைமுதலிய தொழில்கடிச் செய்கிறவர்களும் இப்படி
யே வேலைக்குத்தக்கபடி சமமாகப் பிரித்துக்கொள்க.

ந ல் கி ந ல் க ா ம.

உகஉ. தருமஞ்செய்யப் போகிறேனென்று சொல்பவனுக்கு
ஒருதொகையை ஒருவன்கொடுத்தால் அந்தத்தருமத்தை அவன்செ
ய்யாவிட்டால் கொடுத்தவன் அந்தக் தொகையை வாங்கிக் கொள்ள
லாம், கொடுக்கிறதாக வாக்குத்தத்தஞ் செய்திருந்தாலும் கொடுக்க
வேண்டியதில்லை.

உகங. வேள்விமுதலான தருமகாரியத்தைச் செய்வதற்காக
பொருளையாசித்து வாங்கினவன் அந்தக்காரியத்தைச் செய்பவன் முத
த்தாலேனும், பொருளாசையா லேனும், காரியஞ்செய்தே னென்று
பொய்சொன்னால் அரசன் அவன்யாசித்துவாங்கினபொருளையும், அ
ந்தக்குற்றத்துக்குத் தண்டமாக ஒரு பொன்னையும் அவனிடத்தில்
வாங்குக.

உகச. நல்கி நல்காமையின்தருமம் இப்போது சொல்லியாபிற்
று. இனிக் கூலிகொடாமையின்தருமம் சொல்லப்போகிறேன்.

கூ லி க ா ட ா ம.

உகடு ஒருவன் ஒருவேலையைச் செய்கிறதாக ஒப்புக்கொண்டு
தனக்கு நோயில்லாம விருக்கும்போது அந்தவேலையைக் காலத்தா

உஉ௪. ஒருவன் குற்றமுள்ளபெண்ணை குற்றத்தைச்சொல்லாமல் விவாகஞ்செய்துகொடுத்தால் அவனுக்கு அரசன் தொண்ணூற்றறுபணம் தண்டம்விதிக்க.

உஉ௫. ஒருவன் ஒருகந்நிகையை விபசாரதோஷ முள்ளவளென்றுசொல்லி அந்தத்தோஷத்தை நிரூபிக்காவிடில் அவனுக்கு நூறுபணம் தண்டம்விதிக்க.

உஉ௬. விவாகத்தில் பாணிக்கிரகணமுதலிய மந்திரங்கள் கந்நியாப்பெண் விவாகத்திற்குமாதிரமேயன்றி முன்னொருவனோடுபுணர்ந்தவர்களுக்குக் கிடையாது. அப்படிச் செய்துகொண்ட விவாகம் தருமகாரியத்துக்கு உபயோகமாகாது.

உஉ௭. பாணிக்கிரகண மந்திரஞ்சொல்லி விவாகஞ்செய்துகொண்டாற்றான் தருமபத்திரியாவள் அதிலும் தீவலஞ்செய்யும்போது மனைவியை ஏழடிவைக்கச்செய்து அம்மிதிக்கிற மந்திரத்தை கணவன் சொல்லுகிறத்தால் அந்தத் தருமபத்திரியின் பெருமை அறியத்தக்கதாக விருக்கிறது.

உஉ௮. மற்ற எந்தக்காரியஞ் செய்தபின்பும் ஒருவர்க்கொருவர் பச்சாத்தாப முண்டாகிறதோ அந்தக் காரியத்தையெல்லாம் இப்போது சொல்லிவந்தவிதிப்படி பத்துநானேக்குள் மாற்றிக்கொள்ளும்படி அரசன் தருமமாததீர்மானிக்க.

சாமிபாலவிவாதம்.

உஉ௯. மாட்டுக்குடையவனுக்கும் மேய்ப்பவனுக்கும் மாட்டுகளுக்குந் தப்பிதநேரிடுமுகில் அந்தவிஷயத்தில் தீர்மானிக்கவேண்டியதை தருமமாகச் சொல்லப்போகிறேன்.

உஉ௦. பசுக்களை பகலில்மேய்ப்பவன் ஒட்டிக்கொண்டு போனதுமுதல் இரவில் உடையவனிடத்தில் ஒப்புவிக்கிற வரையில் அந்தப் பசுக்களுக்கேனும் பசுக்களால் பயிர்களுக்கேனும் தீங்குநேரிட்டால் மேய்ப்பவனைக் குற்றஞ்சாரும் பின்பு நேரிட்டால் உடையவனைச் சாரும்.

உஉ௧. பாற்கூலிக்காக மாடுமேய்ப்பவன் உடையவனுத்தரவின் பேரில் பத்துமாட்டுக்கு ஒரு கறவலுள்ளமாட்டைக் கறந்துகொள்ளலாம் அதுதான் அவனுக்குக்கூலி.

௨௩௨. மந்தையில் செந்நாய்ப்போசப்பட்டும் புழு முதலினால் கொல்லப்பட்டும் செந்நாய்ப்போசப்பட்டும் அறையப்பட்டுப் பள்ளத்தில் விழப்பட்டும் மனுவாழியற்குறையினால் சேதமாயுமிருபசுவின் நஷ்டத்தை மேய்ப்பவன் உடையவனுக்குக்கொடுக்க.

௨௩௩. திருடர் கூட்டங்கடி இனாந்துகொண்டு பசுக்களை நடினால் அந்தநஷ்டத்தை மேய்ப்பவன் கொடுக்கவேண்டியதில்லை. அதுகடந்த இடத்தையும் காலத்தையும் உடையவனுக்கு அறிவிக்கவேண்டியது.

௨௩௪. காடுமுதலிய விடங்களில் பசுக்கள் தானாகவிறந்துகொண்டு அந்தப்பசுக்களில் காது கொல்லால் மயிர் கோரோசனம் துங் கொம்புமுதலியவைகள் இவைகளை உடையவனுக்குக்காட்டவேண்டியது.

௨௩௫. வெள்ளாடு செம்மறிபாடு முதலியவற்றை மந்தையேட்டிருக்குப்போது மேய்ப்பவன் சான்றிதைக் குறையினால் செந்நாய்ப்போசப்பட்டும் அந்தக்குற்றம் மேய்ப்பவனைச் சாரும்.

௨௩௬. அவைகள் மந்தையைவிட்டு காட்டில் மேயும்போது செந்நாய்ப்போசப்பட்டும் பாய்ந்துகொண்டு அந்தக்குற்றம் மேய்ப்பவனைச் சாராது.

௨௩௭. ஒருநிராமத்திற்கு நான்குபுறத்திலும் நானூறுமுழதுரம் மந்தையெளி யேற்படுத்தவேண்டியது. அல்லது பலமுள்ளவரைசுழற்றிவிடப்பட்ட முன்றுகோல்முறை வரையிலாவது ஏற்படுத்தவேண்டியது பட்டணத்திற்கு இதற்குநான்குபுறங்கு அதிகமாக ஏற்படுத்தவேண்டியது.

௨௩௮. அந்த மந்தையெளிக்குள் வேலிகட்டாமலிருக்கிற பயிர்களை மாடுமேய்ந்தால் அரசன் மேய்ப்பவனுக்கு தண்டம்விதிக்கக்கூடாது.

௨௩௯. அவ்விடத்தில் இடப்பட்ட பயிர்களுக்கு ஒட்டகத்தின்கண்ணுக்குப் பயிர்தெரியாமலிருக்கும்படி வேலிகட்டி அதில்நாய்பன்றிமுதலிய துழையும்படியான சந்துகளையும் அடைக்கவேண்டியது.

உசய. வழிக்கும் ஊருக்கும் சமீபத்திலிருக்கிறபயிர் வேலிக ட்டியிருக்கிறபயிர் இவைகளில் மேய்ப்பவனுள்ளமாடு மேய்ந்தால் மேய்ப்பவனுக்கு நூறுபணந் தண்டம்விதிக்க மேய்ப்பவ னில்லாவிடி ல் அவைகளைப் பயிர்க்காரன் பிடித்துக் கட்டவேண்டியது.

உசக. மற்றவிடங்களின் மாடுமேய்ந்தால் மேய்ப்பவனுக்கு அ ந்தத்தேசத்தில் வழங்குகிற ஒன்றேகாற்பணம் தண்டம்விதிக்க எல் லாவிஷயத்திலும் பயிர்க்காரனஷ்டத்தைக் குற்றத்துக்குத் தக்கபடி உடையவனேனும் மேய்ப்பவனேனும் கொடுக்கவேண்டியது.

உசஉ. கன்றுபோட்டுப் பத்துநானாகாதபசு கோயில்மாடு சக் கரம் போட்டபசு ருஷபம் பொலியெருதுகள் இவைகள் பயிரைமே ய்ந்தால் மேய்ப்பவனிருப்பினு மில்லாவிடினும் தண்டம் விதிக்கக்கூ டாடுதென்று மறுசொன்னார்.

உசங. பயிரிட்டவனே மாட்டைவிட்டுப்பயிரையழித்தாலும் தக்ககாலத்தில் விதைக்காவிடினும் அவனிடத்தில் அந்நிலத்தின் தீர் வையைப் பத்துப்பங்கதிகமாக வாங்கவேண்டியது மேற்சொன்ன கு ற்றம் அவனுக்குத்தெரியாமல் அவன் வேலைக்காரனால் நேரிட்டால் ஐந் துபங்கதிகமாக வாங்கவேண்டியது.

உசச. தர்மிஷ்டனான வரசன் உடையவன் மேய்ப்பவன் மாடு இவர்களின் குற்றவிஷயத்தில் இப்படி சொல்லிவந்தபடி தண்டிக்க.

எ ல் லை வ ழு க் கு.

உசந. இரண்டுகிராமத்தார் எல்லையைக்குறித்துவழக்கிட்டால் சேறுதண்ணீரில்லாத ஆநிமாதத்தில் பிரகாசமாத் தெரிகிற வரப்புமு தலிய வடையாளங்களைக்கொண்டு அரசன் அந்த இரண்டு கிராமத் தாருக்கும் நஷ்டம்வராதபடி எல்லையை ஏற்படுத்தவேண்டியது.

உசக. எல்லைமுகுகிறவிடத்தில் ஆல் அரசு முருக்கு அத்தி இ லவு அசோகு ஆச்சா பனை பாலை இம்மரங்களை அடையாளமாக ஏற்படுத்தவேண்டியது.

உசஎ. மூங்கிற் புதற் வன்னிக்கொடி மேடைகள் கொறுக்கை நாணல் முள்ளுப்புதர் இவைகளை எல்லைமுடிவில் ஏற்படுத்தியிருந் தால் அவ்வெல்லை அழியமாட்டாது.

உசஅ. இரண்டெல்லைக்குடுவில் குளம் கணறு தூவு வாழ்
கால் கோயில் இவைகளை ஏற்பாடுசெய்யவேண்டியது.

உசக. உலகத்தில் மனிதர்களுக்கு எப்போதும் எல்லைவிஷய
தில் அடிக்கடி உண்டாகிற சந்தேகத்தை அரசனாலேசெடுத்து மற்று
மறைவான சிலவடையாளங்களை யேற்படுத்தவேண்டியது.

உரு. கல் எலும்பு பகவின்வாஸ்யிர் உயி சாம்பல் மண்டை
யோடு காட்டெருமுட்டை வெந்தசெங்கல் கரி பருக்காங்கல்மணல்.

உருக. தெடுங்காலமகிஷாம் பூமியிலழிபாததான மற்றும் இவ
விதமான பஞ்சமுதலியவைகளை அடையாளங்களாக இரண்டெல்லை
க்குடுவில் குடத்திற்போட்டுப் புதைத்துவைக்கவேண்டியது.

உருஉ. எல்லைவழங்குப் போடும்போது மேற்சொன்ன அடை
யாளங்களாலும், முன்னனுபோகத்தாலும், தண்ணீர்ப்பாச்சலாலும்,
அரசன் எல்லையை ஏற்படுத்தவேண்டியது.

உருக. எல்லைவிஷயத்தில் மேற்சொன்ன வெளியடையாளம்
உள்ளடையாளம் இவைகளாலும், சந்தேககத்திராவிடில் சாஷிகளின்
பிரமாணத்தைக்கொண்டு தீர்மானிக்கவேண்டியது.

உருஎ. உபயஸாதிகள் ஊரார் பிராமாதாரி இவர்களின் முன்
பாக சான்றினரை எல்லையைக்குறித்து அடையாளங் கேட்கவேண்
டியது.

உருரு. அந்த சாஷிகளனைவரும் எவ்விதமாகச் சொல்லுகிறார்
களோ அவ்விதமாக எல்லையை ஏற்படுத்தி அந்த ஏற்பாட்டையும் அ
ந்தச் சான்றினர்பேர்களையும் பத்திரத்தி லெழுதிவைக்கவேண்டியது.

உருசு. அந்தச் சான்றினர் சிவந்தபூமலை சிவந்த வஸ்திரம் இ
வைகளைத் தரித்து தலையில் மண்கட்டியை வைத்துக்கொண்டு நாங்க
ள் பொய்சொன்னால் எங்கள்புண்ணியம் எங்களுக் குதவாமற்போகட்
டும் என்று பிரமாணஞ்செய்து உண்மையைச்சொல்லவேண்டியது.

உருள. அந்தச் சான்றினர்கள் உண்மையைச் சொன்னால் பரி
சுத்தா ளாகுகிறார்கள். பொய்சொன்னால் அவர்களுக்குத் தனித்தனி
யா இருநூறுபணம் தண்டம்விதிக்க.

உடுஅ. சான்றின ரில்லாவிடில் பக்கத்திலிருக்கிற நாலுகிராமத்தார் அரசன் முன்பாக பிரமாணஞ்செய்து எல்லையேற்படுத்துக.

உடுக. மேற்சொன்ன சான்றினர் பக்கத்துக் கிராமவாசிகள் இவர்களாலும், நிச்சயம் ஏற்படாவிடில் பரம்பரையா யவ்வருக்குச் சமீபத்தில் குடியிருக்கிற மேற்சொல்லும் வநவாசிகளையும் கேட்க வேண்டியது.

உடுய. அவர்களாவார் வேடன் வலைக்காரன் இடையன்செம்படவன் வேர்வகைவிற்கிற வில்லி பாம்பாட்டி சிந்தினநெல்லைச் சாரிப் பிழைக்கிற பிசைக்காரன் மற்றும் இவர்போன்றவர்களையும் கேட்க வேண்டியது. அவர்கள் அடிக்கடி அந்தக் கிராமத்தின் வழியாய்ப் போகுப்போது வரும்போதும் எல்லை அடையாளத்தை அறிந்திருப்பார்கள்.

உடுக. மேற்சொன்னவநவாசிகள் சொல்லும் அடையாளத்தைக்கொண்டு இரண்டுகிராமத்தினடுவில் எல்லையி னடையாளத்தை தருமமாய் ஏற்படுத்தவேண்டியது.

உடுஉ. ஒருருக்குள் கழனி-கிணறு-குளம்-பூந்தோட்டம் வீடு இவைகளுக்கு-எல்லைத்தகராறுண்டானால் அதற்குப் பக்கத்திலிருக்கின்ற சான்றினர் பிரமாணங்களைக்கொண்டு நிச்சயிக்கவேண்டியது. அவ்விஷயத்தில் வநவாசிக ளுதவமாட்டார்கள்.

உடுங். எல்லைவிஷயத்தில் பக்கத்துக் கிராமவாசிகள் பொய்சொன்னால் அவர்களுக்கு தனித்தனி அரசன் ஐந்நூறுபணம் தண்டம்விதிக்க.

உடுச. எவன் ஒருவனிடகழனிதோட்டம் வீடு குளம் இவைகளிலொன்றை உடையவனை அடித்து மிரட்டி அபகரித்துக் கொள்ளுவானோ அவனுக்கு அரசன் ஐந்நூறுபணமும் உடையவனுக்குத் தெரியாமல் அதை அபகரித்தவனுக்கு இருநூறுபணமும் தண்டம் விதிக்க.

உடுடு. சான்றின ரில்லாமல் எல்லைத்தகராறுநேரிட்ட பூமியை அரசன் மிகவு முதனியாகத்தக்க கிராமத்திற்சேர்க்க. இதுசாஸ்திரத்தின் ஏற்பாடு.

உககூ. எல்லைத்தகராறு தீர்க்கிறனிஷயத்தில் நடக்கவேண்டி தருமம் சொல்லப்பட்டது. இனி சொற்கொடுமைக்கு சிசைசொலப்போகிறேன்.

சொற்கொடுமை.

உககூ. பிராமணன் அந்நியாயமாய்த் திட்டுகிற சூத்திரியனுக்கு நூறுபணத்தையும், அவ்வித வைசியனுக்கு நூற்றைம்பது அல்லது இருநூறுபணத்தையும் அவ்வொந்த சூத்திரனுக்கு அடித்தலையும், அரசன் தண்டமாக விதிக்க.

உககூ. பிராமணன் சூத்திரியனை அந்நியாயமாகத் திட்டினால் ஐம்பதுபணத்தையும், அவ்விதமாக வைசியனைத் திட்டினால் இருபத்தைந்து பணத்தையும், சூத்திரனைத் திட்டினால் பன்னிரண்டு பணத்தையும், அரசன் தண்டம்விதிக்க.

உககூ. துவிஜாதிகள் தன்றன்சாதிகளுக்குத் திட்டிக் கொண்டால் பன்னிரண்டு பணத்தையும், வாயினாற் சொல்லக்கூடாதான திட்டை திட்டிக்கொண்டால் இருபத்தினூறுபணத்தையும் தண்டம்விதிக்க.

உககூ. சூத்திரன் துவிஜர்களை கொடுமையாகத் திட்டினால் அவன் தாழ்ந்தவிடமானகாலிற்பிறந்தவனாகையால் அவனாகையறுக்க.

உககூ. துவிஜர்களை பெயர் ஜாதி இவைகளைச் சொல்லி இகழ்ச்சியாகத்திட்டுகிற சூத்திரன்வாயில் பத்தங்குலமுள்ள எஃகுமப்பியை காச்சி எரிய எரியவைக்க.

உககூ. அகங்காரத்தால் நீயிதைச் செய்யவேண்டு மென்று பிராமணனுக்குத் தருமத்தையுபதேசிக்கிற சூத்திரனுடைய வாயிலுங்காதிலும் எண்ணையைக்காச்சி யூற்றவேண்டியது.

உககூ. ஒருவனைப்பார்த்து நீசாஸ்திரம் ஒதவில்லை நல்லதேயத்திலும் பிறந்தவனல்ல நல்லகுலத்தானுமன்று. சாதகர்ம்முதலிய சரீரசமுஸ்காரமும் உனக்காகவில்லை என்று இவ்விதமாக அக்கிரமமாகத்திட்டுகிற துவிஜர்களுக்கு இருநூறுபணம் தண்டம்விதிக்க.

உககூ. ஒற்றைக் கண்ணன் காணொண்டி கைநொண்டி இவர்களை அக்குறைவைச்சொல்லி யழைத்தவர்களுக்கு சொற்ப சிசையான காருடாபண தண்டத்தைவிதிக்க.

உஎடு. தாய் தகப்பன் மனையாள் உடன்பிறந்தான் பிள்ளை குரு இவர்களை ஒருதேவததைச்சொல்லித் திட்டுகிறவனுக்கும் அல்லது இவர்களை ஒருவர்க்கொருவர் ஆகாமல் கலைக்கிறவனுக்கும், குருவுக்கு வழிவிடாதவனுக்கும் நூறுபணம் தண்டம்விதிக்க.

உஎசு. பிராமணனும், சூத்திரியனும் ஒருவர்க்கொருவர் கண்டபடி திட்டிக்கொண்டால் தருமமறிந்த அரசன் அந்தப் பிராமணனுக்கு இருநூற்றைம்பதுபணமும் சூத்திரியனுக்கு ஐந்நூறுபணமும்தண்டம்விதிக்க.

உஎௌ. வைசியனுக்கு சூத்திரனும் கண்டபடி திட்டிக் கொண்டால் வைசியனுக்கு இருநூற்றைம்பதுபணமும் சூத்திரனுக்கு காயமில்லாமல் ஐந்நூறுபணமும் தண்டம்விதிக்க இதனால் மேற்சொன்ன நாவறுத்தல் பிராமணசூத்திரிய விஷயமென்று அறியவேண்டியது.

உஎஅ. இதுவரையில் சொற்கொடுமைக்குச் சினைசூசொல்லப்பட்டது இனித் தண்டக்கொடுமையைக் குறித்துச் சினைசூசொல்லப்போகிறேன்.

தண்டக்கொடுமை.

உஎக. சூத்திரன் துவிஜாதிகளினது எந்தெந்த அவயவங்களைக்கையினாலாவது ஆயுதத்தினாலாவது அடிக்கிறானே அவனுடைய அந்தந்த அவயவங்களை குறைக்கவேண்டியதென்று மதுப் பிரஜாபதி சொல்லியிருக்கிறார்.

உஎயு. கோபத்தினால் கையையாவது தடியையாவது தூக்கியடித்தால் அவன் கையையும், உதைத்தால் அவன்காலையும், சேதிக்கவேண்டியது.

உஎக. பிராமணனுடன் அவசரத்திலுட்கார்ந்த சூத்திரனை அவனுக்கு பிராணஹாநிவராமலிருக்கும்படி இடுப்பிற் சூடுபோட்டாவது ஆசரத்தில் சிறிதறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்தவேண்டியது.

உஎஉ. பிராமணனைப்பார்த்து சூத்திரன் அகங்காரத்தினால்காறி உமிழ்ந்தால் இரண்டு உதடுகளையும் முத்திரத்தை மேலேவிட்டு

அவமானஞ்செய்தால் சிசுநத்தையும் மலத்தை மேலேயெறிந்து அவமானஞ்செய்தால் ஆசனத்தையும் சேதிக்கவேண்டியது.

உஅந. அகங்காரத்தால் தலைமயிர் கால் தாடி மீசை கழுத்து சிசுநம் இவைகளைப்பிடிக்கிற சூத்திரன்கைகளை யோசிக்காமல் வெட்டவேண்டியது.

உஅச. எல்லாவருணத்தாரிலும் சதைபுரள அடித்தவனுக்கு இரத்தங்காண அடித்தவனுக்கும் நூறுபணத்தையும், தசைதெறிக் அடித்தவனுக்கு ஆறுநிஷ்கத்தையும், தண்டமாகளிதிக்க. எலும்புருறிய அடித்தவனை தேசத்தினின்றும் ஒட்டு.

உஅரு. மரம் கொடி முதலியவற்றை யழித்தால் அதனா லுண்டாகும் பலனுக்குத்தக்கதாக ஆயிரம்பணம்வரையில் தண்டம்ளிதிக்க.

உஅசு. மானுடர் பசு இவர்களை துன்பப்படுத்தி யடித்தால் அத்துன்பத்திற்குக் தகுதியாக முன்முன்றாவது சலோகத்தில் சொன்னபடி குறைவாயேனும் அதிகமாயேனும் தண்டம்ளிதிக்க.

உஅஎ. சரீரங்களில் சுரயம்படவாயினும், இரத்தமுண்டாகவாயினும், அடித்து உபத்திரவப்படுத்தினவ னிடத்தில், அடிபட்டவனுக்குச் சொஸ்தமாகிற வரையில், உண்டான வயித்தியச்செலவு சாப்பாட்டுச்செலவு இவைகளை வாங்கிக்கொடுத்து ளிதிப்படி தண்டமும் வாங்குக.

உஅஅ. எவன் ஒருவனுடைய சுவர்ன ஆபரணம் தாம்பரபாத்திரமுதலிய சொத்துக்களை இன்னானுதென்று தெரிந்தாவது தெரியாமலாவது போக்கடிப்பானே அவன் சொத்துக்காரனுக்கு பொருளையும் அரசனுக்கு அதற்குச்சரியான தண்டத்தையுங்கொடுக்க.

உஅக. ஒருவனுடையதோல் அதனாற் செய்யப்பட்ட கவசமுதலியவை மரப்பாத்திரம் மண்பாத்திரம் புஷ்பம் கிழங்கு பழம் இவைகளைப் போக்கடித்தால் பொருட் காரனுக்குப் பொருளின் கிரயத்தையும் அரசனுக்கு அதற்கைந்துபங்கு தண்டத்தையும் கொடுக்க.

உகஓ. தேர்முதலிய வாகனம் சாரதி வாகனத்திற் குடையவன் இவர்களால் உயிருக்கும் பொருளுக்கும் சேதநேரிட்டால் பத்துவிஷயம் நீங்கலாக மற்றவிஷயத்திற் றண்டிக்க.

உகக. பத்துவிஷயமாவன முக்கணங்கயறு அறுந்தேனும் நுகத்தடி யொடிந்தேனும் தரையின் மேடுபள்ளத்தினால் குடைகவிழ்ந்தேனும் எதிரிட்டு பண்டிவருமேனும் சக்கிரப்பழுவொடிந்தேனும் அச்சமுறிந்தேனும்.

உகஉ. ஜீவி சேணம் வார் அறுந்தேனும், கடிவாளம் பூட்டாங்கயறு கழன்றேனும், சாட்டிக்கோ லொடிந்தேனும், சாரதிவிலகு விவகென்றுரைக்கும்போதேனும், மனிதர்களுக்கேனும் பொருளுக்கேனும் துன்பம் நேரிட்டால், தண்டிக்கக்கூடாதென்று மதுசொல்லியிருக்கிறார்.

உகங. பொருளுக்காவது உயிருக்காவது சாரதிமுட்டாள்தன்மையால் பண்டிதிரும்பி துன்பமுண்டானால் அவ்வித சாரதியை வைத்துக்கொண்டதற்காக அந்த யசமானனுக்கு இருநூறுபணந்தண்டம்விதிக்க.

உகச. அந்தச்சாரதி தெரிந்தவனாக விருந்தால் யஜமானனுக்கு விதித்த இருநூறுபணந்தண்டத்தை அவனேகொடுக்க முடனாகவிருந்தால் யஜமானன் கொடுக்க. பின்னும் யஜமானன் தண்டம் கொடுத்தாலும் அந்தமுடச்சாரதியும் அவ்வாகநத்திலேறி யிருக்கிற மற்றவர்களும் தனித்தனி நூறுபணம் தண்டங்கொடுக்க.

உகரு. சாரதியானவன் எதிரில் பண்டியாவது மாடுகளாவது வரும்போது தன்பண்டியை நிறுத்தாமல் ஒட்டி ஜெந்துக்களை ஹிம்ஸைசெய்தால் அவனுக்கு யோசனையின்றித் தண்டம்விதிக்க.

உகசு. அந்தச்சாரதியால் மனிதருக்கு ஹிம்ஸைநேரிட்டால் ஆயிரம்பணமும் பசு ஒட்டகம் யானை குதிரை இவைமுதலிய வுயர்ந்தஜெந்துக்களுக்கு ஹிம்ஸை நேரிட்டால் ஐநூறுபணமும் தண்டம்விதிக்க.

உகஎ. ஜெந்துக்களைமுட்டி ஹிம்ஸிக்கிற பசுஜாதிகளை ஹிம்ஸித்தால் இருநூறுபணமும், மான்முதலியவற்றையும் கிளி ஹம்ஸம் ஸாரஸம் முதலியவற்றையும் ஹிம்ஸித்தால், ஐம்பதுபணமும் தண்டம்விதிக்க.

உகஅ. கழுதை வெள்ளாடு செம்மறியாடு இவற்றிற்கு ஹிம்ஸைநேரிட்டால் ஐந்து வெள்ளிமாடத்தையும் நாய் பன்றி யிவற்றிற்

குத் துன்பம்நேரிட்டால் ஒரு வெள்ளிமாடத்தையுந் தண்டமாச விதிக்க.

உகக. மனையாள் பிள்ளை வேலைக்காரன் சீஷன் உடன்பிறந்த தம்பி இவர்கள் குற்றஞ்செய்தால் கயறு பிரம்பு இவைகளா லடிக்க வேண்டியது.

நா அதுவும் சரீரத்தின் பின்புறத்தில் தண்டிக்க. தலையிலொ ருபோதுந் தண்டிக்கக்கூடாது. இதற்கு விரோதமாகச் செய்கிறவன் திருடன் குற்றத்தை யடைவான்.

ந0க. தண்டக்கொடுமைக்கு முழுதுஞ் சிவைய்சொல்லப்பட்ட து. இனி திருடனுக்குத் தண்டவிதியைச் சொல்லப்போகிறேன்.

திருட்டு.

ந0உ. அரசன் திருடர்களை அடக்குவதில் அதிகமுயற்சியோ டிருக்கவேண்டியது. அதனால் அவனுக்குப் புகழும் தேசமும் வளரு கிறது.

ந0ஊ பயத்தைப்போக்கடிக்கிற அரசன் எப்போதும் பூசிக்க த்தக்கவன். ஏனெனில் அபயத்தையே தகழிணையாகவுடைய பிரஜா ஸ்ணமாகிற யாகமானது அந்த அரசனிடத்தில் எப்போதும் விர்த் தியடைகிறதல்லவா.

ந0ச. அரசன் யாவரையும் நன்றாகக்காப்பதினால் அவன் தேச த்துப்பிரசைகளால் செய்யப்பட்டதருமத்தில் ஆறிலொன்றையும் இ ல்லாவிடில் அதர்மத்தில் ஆறிலொன்றையும் அடைகிறான்.

ந0ஊ. அரசன் நன்றாகக்காப்பாற்றினால் வேதமோதல் எக்கிய ஞ்செய்தல் தாநம்கொடுத்தல் தெய்வத்தைப்பூசித்தல் இவைகளாலு ண்டானபுண்ணியத்திலும் ஆறிலொன்றை யடைகிறான்.

ந0சு. எல்லோரையுந் தருமப்படி காப்பாற்றிக்கொண்டும் து துஷ்டர்களைத் தண்டித்துக்கொண்டும் இருக்கிறவரசன் நாடோறும் இலக்ஷம்வராகளை தகழிணையாகவுடைய யாகஞ்செய்த புண்ணியத்தை யடைகிறான்.

௩௦௭. எந்தவரசன் உலகத்தைக் காப்பாற்றும்ல் தாநியத் தீர்வையையும், ரெக்கத்தீர்வையையும், ஆபத்தீர்வையையும், நாடோறும் வாங்கத்தக்க கடைத்தீர்வையையும், தண்டப்பொருளையும், வாங்குகிறானே அவனுடனேயிறந்து நரகத்தையுமடைகிறான்.

௩௦௮. உலகத்தைக் காப்பாற்றும்ல் தீர்வைமுதலியவற்றை வாங்குகிறவரசன் தன்றேசத்திலுள்ள ஜநங்கள்செய்கின்ற எல்லாப்பாபங்களையும் தானேயடைகிறானென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

௩௦௯. நீதிசாஸ்திர மரியாதைகைக் கடந்தவனாயும், தெய்வத்தை யொப்புக்கொள்ளாதவனாயும், வஞ்சகனாயும், உலகத்தைக் காப்பாற்றும்ல் தீர்வைவாங்கிப் புசிக்கிறவனாயும், இருக்கிறவரசன் அதோகதியை யடைகிறவனென்று அறிக.

உ௧௦. அரசன் திருடர்முதலான அதர்மிஷ்டர்களை சாவடியில் வைப்பது விலங்கிடுவது கைகால்குறைப்பது இம்முன்றினாலும் குற்றத்துக்குத்தக்கபடி சிசைசெய்து அடக்கவேண்டியது.

௩௧௧. அரசர்கள் துஷ்டநிக்கிரகத்தாலும் சிஷ்டபரிபாலந்தாலும் துவிஜர்கள் எக்கியங்கள்செய்கிறதால் பரிசுத்தாளாகிறது போல் பரிசுத்தாளாகிறார்கள்.

௩௧௨. தனக்கு நன்மையைக் கோருகிறவரசன் வழக்கில் தோற்றவரேனும் சிறியவரேனும் கிழவரேனும் நோயாளியேனும் தன்னைத் திட்டினால் அதைப்பொறுக்கவேண்டியது.

௩௧௩. அரசன் தன்பப்பட்டவர்களின் திட்டைப்பொறுத்தால் சுவர்க்கத்தில் பெருமைபெறுவான். தன்னுடைய ஐசுவரிய மதத்தினால் பொறுக்காவிடில் நரகத்தையடைவான்.

௩௧௪. பிராமணனுடைய சுவர்நத்தை திருடினவனுக்குப் பின்பு அறிவுவந்தால் தலைமயிரை யவிழ்த்துக்கொண்டு தான்செய்த குற்றத்தைச்சொல்லி என்னைத் தண்டிக்கவேண்டுமென்று சொல்லிக்கொண்டு அரசனிடத்திற்கு ஓடவேண்டியது.

௩௧௫. அப்போது தன்றோளில் உலக்கை அல்லது கருங்காவித்தடி அல்லது இரண்டுமுனையிலுங் கூருள்ள சத்தி இரும்புத்தடி இவைகளில்யாதாவது ஒன்றைவைத்துக்கொண்டு போகவேண்டியது

நகசு. அரசனவனை மரிக்கும்படி தண்டித்தாலும் உயிருடன் விட்டுவிட்டாலுந் திருடன்பாபம்போய்விடும் தண்டியாமலே விட்டு விட்டால் திருடன்பாவம் அரசனைச் சாரும்.

நகள. சிசுஹத்தி செய்தவன்பாவம் அவன்சோற்றைத் தின்னு கிறவனையும் விபசாரியின்பாவம் அதைப்பொறுக்குங் கணவனையும் சீஷன்பாவம் குருவையும் யாஃஞ்செய்கிறவன்பாபம் அதைச் செய்து விக்கிறபுரே;கிதனையும் திருடன்பாவம் அத்தேச அரசனையுஞ்சாரும்.

நகஅ. பாஃஞ்செய்த மனிதர்கள் அரசனால் தண்டிக்கப்பட்டால் தன்பாபங்களை நீக்கிப் பெரியோர்கள் போல் சவர்க்கத்தையடை கிறார்கள்.

நகக. கிணற்றங்கரையில் தாம்புக்கயறு குடம் இவைகளைத் திருடுகிறவனுக்கும் தண்ணீர்ப்பந்த வழிப்பவனுக்கும் அந்தந்தப்பொ ருளினஷ்டத்தை வாங்குகிறத்துடன் தனித்தனி ஒருபொன்மாடம் தண்டமும்விதிக்கா.

நகஉ. பத்துக் * கும்பத்துக்கு அதிகமாகத் தாபியந்திருடின வனுக்கு மரணதண்டனையும் கைகால்முதலிய அங்கச் சேதங்களையுந் தக்கபடிவிதிக்க ஒருதுரோணமுதல் பத்துக்கும்பம்வரையில் திருடினவனுக்கு அப்பொருளுக்குப் பதினொருபங்கதிகமான தண்டத்தையும்தித்து உடையவனுக்குப் பொருளையும் வாங்கிக்கொடுக்க.

நகச. தராசினால் நிறுக்கத்தக்கதான சவரநம் வெள்ளிபட்டா டைகள் இவைகளை நூறுபலத்துக்கு மேற்றிருடினவனுக்கு மரணம் வரையில் தக்கபடி தண்டம்விதிக்க.

நகஉ. மேற்சொன்ன சவரநமுதலியவற்றை ஐம்பதுபலத்துக் குமேல் நூறுபலம்வரையில் திருடினவனுக்கு கைகளைக்குறைத்தலைத் தண்டமாகவிதிக்கவேண்டியது. அதற்குக்குறைந்து திருடினவனுக்கு முதலைவிட பதினொருபங்கு அதிகதண்டம்விதிக்க.

நகஐ. நற்குலத்திற்பிறந்தபுருஷர் பதிவிருதாஸ்திரீகள் மேலா ன இரத்திரங்கள் இவைகளை யபகரித்தவனுக்கு மரணதண்டம்விதிக்க.

* கும்பமாவது - இருபது துரோணம் கொண்டது துரோண க்கணக்கை ஏழாவது அத்தியாயத்தில் கஉரு - வது சுலோகத்தில் காண்க.

௩௨௪. யானை எருமை முதலிய பெரிய பசுக்கள் கத்தி ஆயுதம் மருந்து இவைகளை யபகரித்தவனுக்கு அவனுடைய வறுமை ஆதையுபயோகித்தவிஷயம் இவைகளையறிந்து தக்கபடி தண்டம்விதிக்க.

௩௨௫. பிராமணன் பசுக்களை யபகரித்தவனுக்கும் மலட்டுப்பசுக்களுக்கு சமையெடுப்பதற்காக முக்குக்குற்றினவனுக்கும் யாகபசுவை யபகரித்தவனுக்கும் பாதிக்கால் வெட்டுவதை உடனே தண்டமாகவிதிக்க.

௩௨௬. பட்டுநூல் பஞ்சு கஞ்சா சாணி வெல்லம் தயிர் பால் மோர் தண்ணீர் புல்லு இவைகளை அபகரித்தவனுக்கும்.

௩௨௭. மூங்கில் தோல் இவைகளாற் செய்யப்பட்ட படிமுதலிய பாத்திரம் உப்பு மண்பாத்திரம் மண் சாம்பல் இவைகளை யபகரித்தவனுக்கும்.

௩௨௮ மச்சங்கள் பசுநீர் நல்லெண்ணெய் நெய் மாம்ஸம் தேன் வெண்ணெய் மான்கொம்பு தோல் இவைகளை யபகரித்தவனுக்கும்.

௩௨௯. இன்னும் இவைபோன்ற வஸ்துக்கள் மது சோறுநீங்கலாக மற்ற சமைத்தபசுநீயம் வடை இவைமுதலானவைகளை யபகரித்தவனுக்கும் முதலுக் கிரட்டிப்பு தண்டம்விதிக்க.

௩௩௦. புஷ்பம் கழனியில் விளைந்திருக்கிறதாரியம் புதர் மரம் வேலிகட்டப்படாதவிருசூழ் இவைகளின் பழத்தையும் அபகரித்தவனுக்கு ஐந்து பொன் குன்றியையேனும் ஐந்து வெள்ளிக்குன்றியையேனும் தக்கபடி தண்டம்விதிக்க.

௩௩௧. உடையவனுக்குச் சம்பந்தமில்லாதவன் வேலிகட்டப்பட்ட தாரியம் கறி கிழங்கு பழம் நளத்துநெல்லு இவைகளைத் திருடினால் நூறுபணமும், உடையவனுக்குச் சம்பந்தப்பட்டவன் திருடினால் ஐம்பதுபணமும் தண்டம்விதிக்க

௩௩௨. உடையவனுக் கெதிரில் வலியை செய்து ஒருபொருளை யபகரித்தால் ஆதைவன்றிருட்டென்றும், உடையவனில்லாத சமயத்தி லபகரித்ததையும், அபகரித்த தில்லையென்று சொல்லுவதையும், திருட்டென்று சொல்லுகிறார்கள். வன்றிருட்டுக்கு வன்செய்கைக்கு விதித்த தண்டம்விதிக்க.

௩௩௩. அநுபோகத்திற்கு வைத்திருக்கிற மேற்சொன்ன இந் தப் பட்டுநால்முதலிய திரவியங்களை திருடினவனுக்கும், வைதீகாக் கிரியைத் திருடினவனுக்கும், இருநூற் றைம்பதுபணந் தண்டம்விதி க்க வைதீகாக் கிரியை திருடினவன் உடையவனுக்கு செல்லும் நஷ்ட த்தை கொடுக்கவேண்டியது.

௩௩௪. திருடன் எந்தெந்த அங்கங்களால் மனிதர்களை எவ்வி தமாக வடிக்கிறானோ மறுபடியப்படி செய்யாமலிருக்கிறதற்காக அவ னுடைய அந்தந்த வங்கங்களை வெட்டித் தண்டிக்கவேண்டியது.

௩௩௫. தன்னுடைய தந்தை ஆசிரியன் இஷ்டன் தாய் மனை யாள் பிள்ளை புரோகிதன் இவர்களேனும் தன்றன் தருமங்களை யது ஷ்டியாவிடில் அரசன் தண்டிக்காமல் விடக்கூடாது.

௩௩௬. எந்தக் குற்றஞ்செய்தால் மற்றஜநங்களுக்கு ஒருகாரு டாபணம் தண்டமாக விதிக்கவேண்டுமோ அவ்விதகுற்றம் அரசனே செய்துவிட்டால் அவனுக்கு ஆயிரம்பணந் தண்டம்விதிக்க வேண்டி யது. இது சாஸ்திரத்தின் ஏற்பாடு.

௩௩௭. எந்தத்திருட்டுக்கு எவ்வளவுதண்டம் விதித்திருக்கின் றதோ அதை திருட்டின் குணதோஷங்களையறிந்து திருடின சூத்திர னுக்கு எட்டுப்பங்குவரையிலும் அவ்வித வைசியனுக்கு பதினாறுபங் குவரையிலும் அவ்வித க்ஷத்திரியனுக்கு முப்பத்திரண்டு பங்குவரை யிலும்.

௩௩௮. அவ்வித பிராமணனுக்கு அறுபத்துநாலு அல்லது நூறு அல்லது நூற்றிருபத்தெட்டுபங்குவரையிலும் தண்டம்விதிக்க ஏனென்றால் அந்தப்பிராமணன் அந்தத்திருட்டினால்வருந் தோஷத் தை யறிந்தவனல்லவா.

௩௩௯. வேலியில்லாத அத்தி ஆல் முதலியவற்றின்பழம் கிழ ங்கு ஹோமத்திற்காகச் சமித்து பசுக்களுக்காகப் புல்லு இவைகளை அயலான்பூமியிலிருந்து கேளாம லெடுத்துக் கொண்டாலும் அதுதி ருட்டல்லவென்று மதுசொல்லியிருப்பதால் அவ்விஷயத்தில் தண்டி க்கக்கூடாது.

௩௪௦. உடையவன்கொடாமல் தானையெடுத்துக் கொள்ளுகிற வனு திருடனுக்கு எக்கியயாகாதிகளை செய்துவைத்தாவது அந்தத்

திருட்டுப் பொருளைத் தக்ஷிணைவாங்குகிற பிராமணனும் அந்தத்திரு
டனுக்குச் சரியானவன்.

௩௪௧. துவிஜனாயும், ஜீவந விருத்தியில்லாதவனாயும், வழிநடக்
கிறவனாயும், இருந்து இரண்டுகருப்பங்கழியையும், இரண்டுகழங்கை
யும், அயலானிலத்திலிருந்து கேளாடலெடுத்துக்கொண்டால் அவனை
த்தண்டிக்கக்கூடாது.

௩௪௨. கட்டியிருக்கின்ற மாடு குதிரை முதலியவற்றை யவிழ்
த்து விடுகிறவனுக்கும், விட்டிருக்கிற மாடுமுதலியவற்றைக் கட்டுகிற
வனுக்கும், வேலைக்காரன் குதிரை இரதம் இவற்றை யபகரிக்கிறவனு
க்கும் அவயவங்களைக் குறைப்பதையும், பொருளைக் கவருதலையும் த
ண்டமாகவிதிக்க.

௩௪௩. இவ்விதமாக திருடர்களைத் தண்டிக்கிறவரசன் இவ்வு
லகத்திற் புகழையும், இறந்தபின் ஒப்பற்றசுகத்தையும் அடைகிறான்.

வ ன் னெ ச ய் கை க.

௩௪௪. அழிவற்ற பிரபுத்தன்மையையும், அளவற்றபுகழையும்
விரும்பினவரசன் சற்றுநேரமும், வன்செய்கை செய்பவனை தண்டிக்
காமல் உபேகைப்பா யிருக்கக்கூடாது.

௩௪௫. திட்டிகிறவன் திருடுகிறவன் அடிக்கிறவன் இவர்களை
விட வன்செய்கைக்காரனை அதிகபாயியென்றறிக.

௩௪௬. வன்செய்கை செய்பவனை எந்தவரசன் பொறுக்கிறானே
அவ னழிந்துபோய்விடுவதுமன்றி உலகத்தாரின் பகையையும் அ
டைவான்.

௩௪௭. அரசன் தன்னிஷ்டர்களின் பேச்சை கேட்டாவது, அ
திகபொருளி லாபத்தை யிச்சித்தாவது, அனைவருக்கும் பயத்தை யு
ண்டாக்குகின்ற வன்செய்கையனை தண்டியாமல்விடக்கூடாது.

௩௪௮. வன்செய்கைக்காரரால் தருமமழியும்போதும் அரசனி
ல்லாமையால் வருணசிரமதருமம் அழியும்போதும், பிரம்ம கூத்திரி
யவைசியாள் மூவரும் ஆயுதமெடுத்துக்கொண்டு காப்பாற்றலாம்.

௩௪௯. தன்னுத்தமாவைக் காப்பாற்றுவதற்காகவும், எக்சியத்தி
ல் தீசைஷ்பெற்றவனைக் காப்பாற்றவும், தன்பொருளை யபகரித்துக்
கொண்டுபோகிற சமயத்திலும், ஸ்திரீ பிராமணன் இவர்களைக் காப்
பாற்றுவதற்காகவும், நியாயமாய்த் தருமயுத்தஞ் செய்து ஒருவனைக்
கொன்றவனுக்கு அதர்மநேரிடாது.

௩௫௦. குரு சிறியவன் கிழவன் வேதமோதின வந்தணன் இவ
ர்களுக்குள் யாவரேனும் கத்திமுதலிய ஆயுதபெடுத்துத் தன்னைக்
கொல்லவந்தால் தானேடித் தப்பித்துக் கொள்ளக்கூடாதபோதுயோ
சியாம எவனைக்கொல்லவேண்டியது.

௩௫௧. கொல்லவருகிறவனிடகோபம் அவனை திராளிக்கு இவ
னையேகொன்று விடும்படியான கோபத்தை யுண்டாக்குகிறபடியால்
அவனைப் பத்துப்பேருக்குத் தெரிந்தாவது இரகசியமாயாவது கொ
ல்லுகிறவனுக்கு ஒருதோஷமுக்கிடையாது அவனை அரசனும் தண்டி
க்கக்கூடாது.

ஸ்திரீ சங்கிரகணம்.

௩௫௨. பிறன்மனைவியின் போகத்தில் விருப்பமுள்ளவர்களை
பயத்தையுண்டிபண்ணுகின்ற உதட்டை அறுத்தல் மூக்கையறுத்தல்
முதலிய வடையாளங்களைச்செய்து அரசனாரவிட்டோட்டுக.

௩௫௩. பிறன்மனைவி போகத்தினால் உலகத்தில் வருணசங்கிர
மமுண்டாகின்றது. அதனால் தருமகாரியம் நடக்காமல் உலகமெல்லா
ம் மழையில்லாமல் அழிந்துபோய்விடுகிறது.

௩௫௪. முன்பு ஒருஸ்திரீவிஷயத்தில் சந்தேகிக்கப் பட்டவன்
இரகசியத்தில் காரணமின்றி அந்தஸ்திரீயோடு பேசினால் அவனுக்கு
இருநூற் றைம்பதுபணந் தண்டம்விதிக்க.

௩௫௫. முன்பு சந்தேகமில்லாதவன் ஒரு காரியத்தைப்பற்றி
ஒருவன் மனையாளோடு பஹிரங்கமாய்ப்பேசினால் அவனுக்குத் தண்
டமும் தோஷமுமில்லை.

௩௫௬. ஒருவன் முன்பு சந்தேகிக்கப்படாதவனாயிருந்தாலும்
பிறன்மனையாளோடு குளத்தங்கரை ஜநமில்லாதகாடு தோப்பு ஆற்ற

ங்கரை இவ்விடங்களிற் பேசினால் அவனுக்கு ஆயிரம்பணம் தண்டம் விதிக்க.

௩௩௭. பிறன்மனைவிக்கு சந்தநமுதலியவற்றை யனுப்புதல் ஆலிங்கநமுதலிய வினையாட்டைச் செய்தல், அவள் பூஷணம் வஸ்திரமுதலியவற்றைத் தொடுதல் ஒருபடுக்கையில் உட்காருதல் இவைகளும்.

௩௩௮. தொடப்படாத ஸ்தநமுதலியவற்றைத் தொடுதல் அவள் இவன் சிசுநமுதலியவற்றைத் தொடா லதைப்பொறுத்திருத்தல். இருவருஞ் சங்கேதஞ்செய்துகொள்ளுதல் இவைகளும், புணர்ச்சியுண்டென்பதைக் காட்டுதலால் இவ்விதகுற்றத்திற்கும் ஆயிரம்பணம் தண்டம் விதிக்க.

௩௩௯ சூத்திரன் வலிமையால் மற்ற மூன்றுவருணத்தார் மனைவியைப் புணர்ந்தால் அவனை உயிர்போகிறவரையில் தண்டிக்க ஆனால் நான்குவருணத்தாருக்கும் பொருள் புத்திரன் இவர்களைவிட மனைவியை விபசாரதோஷமின்றி காப்பாற்றுவதே மேலானதருமம்.

௩௪௦. பிசைக்காரன் கட்டியங்கூறுகிறவன் யாகதீசுதன் பாசகன் இவர்கள் தன்றன் காரியத்திற்காக பிறன் மனையாளோடு தடையின்றிப் பேசலாம்.

௩௪௧. நீ யென்மனையாளுடன் பேசவேண்டிய தில்லையென்று ஒருவனாற் றகையப்பட்டவன் மறுபடியும் அவன் மனையாளோடு பேசினால் ஒருபொன் தண்டம் விதிக்க.

௩௪௨. இதுவரையிற் சொல்லிவந்த சிசைக்காரனது மனைவிவழியாய்ப் பிழைக்கிறவனாயும், பிறன் தன் மனையாளோடு புணருவதைப் பொறுக்கிறவனாயும், பிறனைத் தன் மனையாளிடத் தழைத்துவந்து விடுகிறவனாயும், இருக்கிற வேவுகாரன் கூத்தாடி பாடகன் இவர்களின் மனைவியைச் சேருகிறவனுக்கு விதிக்கத்தக்கதன்று.

௩௪௩. ஆனால் அவர்களுடன் தகாதவிடத்தில் பேசுகிறவனுக்கும் வெள்ளாட்டி வேலைக்காரி ஒருவன் வைத்திருக்குந் தேவடியாள் சந்நியாசம் அடைந்தவள் இவர்களோடு இரகசியத்திற் பேசுகிறவனுக்கும் யாதேனுங்கொஞ்சந் தண்டம் விதிக்க

௩௪௪. போகவிருப்பமில்லாத தன்சாதி கந்நிகையை வலிமை செய்துபுணர்ந்தவனை உடனே சிசுநமுதலியவற்றை அறுத்துக்கொல்

லவேண்டியது போகவிருப்பமிருக்கும் கந்நிகையை புணர்ந்தவனுக்கு மரணதண்டம் விதிக்கக்கூடாது.

௩௬௫. ஒரு கந்நியாஸ்திரீ போகவிருப்பத்தினால் தன்னை விட வயர்ந்த சாதியானை தானாகவடைந்தால் அவளை தண்டிக்கக்கூடாது. தாழ்ந்தசாதியானை யடைந்தால் வீட்டிலேயே தண்டித்து அடக்கவேண்டியது.

௩௬௬. உயர்ந்தசாதி கந்நிகையைப் புணர்ந்த தாழ்ந்தசாதியானுக்கும், மரணவரையில் திணைவிதிக்க வேண்டியது தன்சாதிக்கந்நிகையைப் புணர்ந்தவன் அவள் தந்தைக்குச் சம்மதியிருந்தால் தந்தைகேட்கும் கந்நியாசல்க்கப் பொருளைக்கொடுத்து அக்கந்நிகையைக் கலியாணஞ்செய்துகொள்க.

௩௬௭. தன்சாதிக்கந்நிகையை வலிமையால் இரகசியஸ்தானத்தில் விரலினால் துன்பப்படுத்துகிறவனுக்கு இரண்டு விரலையறுத்து அறுநூறுபணம் தண்டம்விதிக்க.

௩௬௮. தன்னிடத்தில் விருப்பமுள்ள தன்ஜாதி கந்நிகையை இரகசியஸ்தானத்தில் விரலினால் பிடிப்பவனுக்கு விரலை யறுக்காமல் இனி யவ்விதகுற்றஞ் செய்யாமெக்காக இரநூறுபணம் தண்டம் விதிக்க.

௩௬௯. ஒரு கந்நிகையை மற்றொரு கந்நிகை முன்போல அபாயஸ்தானத்தில் விரலினால் பிடித்தால் அவளுக்கு இருநூறுபணம் தண்டம்விதித்து அந்தக் கந்நிகைக்குள்ள சல்க்சப்பொருளை இரட்டிப்பாக அவள் தந்தைக்குக் கொடுக்கச் செய்து ஜாட்டியால் பத்தடியும் டிக்க.

௩௭௦. இவ்விதமாக வொருஸ்திரீ செய்தால் அவள் தலையை முண்டமாகச்சிரைத்து விரலிரண்டையுமறுத்து கழுதைமேலேற்றி இராஜமார்ந்தத்திற் றுரத்துக.

௩௭௧. ஒருஸ்திரீ தான் ஜாதியினாலும், குணத்தினாலும், உயர்ந்திருப்பதாகக் கொள்வங்கொண்டு தன்புருஷனை விட்டு மற்றொருவனைச் சேர்ந்தால் அவளை அரசன் வெகுசநங்களுக்கெதிரில் நாயைவிட்டுக் கடிக்கச்செய்க.

௩௭௨. ஒருவன் மனையானைப் புணருகிறபாயை அரசன் எரி
கிற இருப்புப்பலகையில் படுக்கச்செய்து அவன்சீரம் வேகுமளவும்
காஷ்டங்களைப் போடச்செய்யவேண்டியது.

௩௭௩. ஒருஸ்திரீயைப் புணர்ந்ததற்காக ஒருதரந்தண்டிக்கப்
பட்டவன் ஒருவருஷத்துக்குமேல் மறுபடி அந்தஸ்திரீயைப் புணர்ந்
தால் அவனுக்கு முதல்தடவை சிசைக்கு இரட்டிப்பாகவிதிக்க. வி
ரத்தியஸ்திரீ சண்டாளஸ்திரீ இவர்களைப் புணர்ந்தவனுக்கும் ஆயி
ரம்பணந் தண்டம்விதிக்க.

௩௭௪. சூத்திரன் காக்கப்படாத துவிஜாதிகளின் மனைவியை
ப்புணர்ந்தால் பீஜம் சிசிரம் இவைகளை அடியோடறுக்கவேண்டியது
காக்கப்பட்ட ஸ்திரீயைப்புணர்ந்தால் தேகமுழுதும் வெட்டி அவனு
டைய எல்லாப்பொருளையுங் கவருக.

௩௭௫. கற்புடைய பிராமணஜாதி ஸ்திரீயைப்புணர்ந்த வைசி
யனை ஒருவருஷம்வரையில் காவலில்வைத்து அவன் பொருண்முழு
மையும் அரசன்கவருக. அவ்வித சூத்திரியனுக்கு ஆயிரம்பணந் த
ண்டம்விதித்து கழுதைமுத்திரத்தைவிட்டு அவன்றலையை முண்டந
ஞ்செய்க.

௩௭௬. கணவன் முதலியவர்களால் காக்கப்படாத பிராமணஸ்
திரீயை வைசிபன்புணர்ந்தால் ஐந்நூறுபணமும், அவ்விதசூத்திரிய
னுக்கு ஆயிரம்பணமுந் தண்டம்விதிக்க

௩௭௭. கற்புடைய பிராமணஸ்திரீயைப் புணர்ந்தவைசியசூத்
திரியர்களுடைய பொருண் முழுமையும்பிடுங்கிக் கொண்டு ஊரைவி
ட்டோட்டுக, அல்லது இரும்புப் பலகையிலாவது வைத்துக் கொளு
த்துக.

௩௭௮. பிராமணன் தன்ஜாதி கற்புடையஸ்திரீயை ஒருக்கால்
வலிமையாற் புணர்ந்தால் ஆயிரம்பணமும், அவளுக்குத் தன்னிட
த்து விருப்பமிருந்து புணர்ந்தால் ஐந்நூறு பணமும் தண்டமாக
விதிக்க.

௩௭௯. பிராமணனுக்குத் தலையை முண்டநஞ்செய்வது கொலை
த்தண்டமாகும் மற்றவருணத்தாருக்கு கொலைத்தண்டமுண்டு.

ந.அ.10 பிராமணன் எல்லாப்பலவஞ்செய்தாலும் அவனைக்கொல்லாமல் காயமின்றி அவன்பொருளுடன் ஊரைவிட்டுத் தூரத்தவேண்டியது.

ந.அ.11. பிரமஹத்தியைவிட அதிகமானபலமுடையதற்கிடையாது ஆதலால். பிராமணனைக் கொல்லவேண்டுமென்று அரசன் மனதினாலும் நினைக்கக்கூடாது.

ந.அ.12. கற்புடைய சஷத்திரியஸ்திரீயை குணமுள்ள வைசியனடைந்தால் ஐந்நூறுபணமும், அவ்விதவைசியஸ்திரீயை பஹிரங்கமாகப்புணர்ந்த சஷத்திரியனுக்கு ஆயிரம்பணம் தண்டம் விதிக்க.

ந.அ.13. கற்புடைய சஷத்திரியவைசியஸ்திரீயைப் புணர்ந்த பிராமணனுக்கும் அவ்விதஞ்சுத்திரஸ்திரீயைப் புணர்ந்த சஷத்திரியவைசியர்களுக்கும், ஆயிரம்பணம் தண்டம் விதிக்க.

ந.அ.14. கற்பில்லாத சஷத்திரியஸ்திரீயைப் புணர்ந்த வைசியனுக்கு ஐந்நூறுபணத்தையும், அவ்விதசஷத்திரியனுக்கு கழுதைமுத்திரத்தினால் தலையை முண்டநஞ் செய்வதையாவது ஐந்நூறுபணத்தையாவது தண்டமாகவிதிக்க.

ந.அ.15. கற்பில்லாத சஷத்திரியவைசியஞ்சுத்திரஸ்திரீகளைப்புணர்ந்த பிராமணனுக்கு ஐந்நூறுபணமும், சண்டாளஸ்திரீயைப்புணர்ந்த பிராமணனுக்கு ஆயிரம்பணம் தண்டம் விதிக்க.

2.அ.16. திருடன் பிறன்மனையானைப் புணருநிறவன் திட்டுகிறவன் வன்செய்கைக்காரன் அடிக்கிறவன் இவ்வைகையேரும் எந்தவரசன் பட்டணத்தி லிருக்கவில்லையோ அவ்வரசன் இந்திரனுடையதையடைகிறான்.

ந.அ.17. முன்சொன்ன ஐந்துபேரையும் தன்பட்டணத்திலிராமற்செய்கிறவரசன் தன்ஜாதியிற சிறந்தவனாய் இராஜஜிய சுகத்தையும் உலகத்தில் புகழையுமடைகிறான்.

ந.அ.18. யாககாரியஞ்செய்துவிக்க சமர்த்தனான ரித்துவிக்கை நீக்குகிறவனுக்கும், தோஷமில்லாத எக்கியஞ்செய்கிறவனை நீக்கின ரித்துவிக்குக்கும் தனித்தனியே ஆயிரம்பணம் தண்டம் விதிக்க.

நகுக. தாய் தந்தை மனையாள் பிள்ளை இவர்களை மஹாபா தகமுதலிய குற்றமின்றி நீக்கக்கூடாது. அப்படி நீக்குகிறவனுக்கு அறுநூறுபணம் தண்டம்விதிக்க.

நகுக0 துவிஜாதிகள் தன்றன்வருணாசிரம தருமங்களைக் குறித் து விவாதப்பட்டால் நன்மையைக்கோறினவரசன் இதுசரி இதுசரி யன்றென்று தானாகத் தீர்மானிக்கக்கூடாது.

நகுக1. அப்படி வழக்கடுகிற துவிஜாதிகளைத் தக்கபடிபூஜித்து நல்லவார்த்தையால் அவர்களின்கோபத்தைத் தணித்து பின்பு பிராம ணர்களை வைத்துக்கொண்டு தீர்மானிக்கவேண்டியது.

நகுக2. இருபதுபேர் புசிக்கத்தக்க கலியாணமுதலிய காரியத் தில் அந்தப்பந்தியிலிருந்து சாப்பிடத்தக்க தன்பக்கத்து வீட்டுக்கா ரணையும், அதற் கயல்வீட்டுக்காரணையும், புசிப்பியாதவனுக்கு, ஒரு பொன்மாடம் தண்டம்விதிக்க.

நகுக3. தன்வீட்டில்நடக்கிற சுபகாரியங்களில் சாதுவான *ச ரோத்திரியனைப் புசிப்பிக்காத சுரோத்திரியனுக்கு ஒரு பொன்மாடம் தண்டம்விதித்து அந்தச் சாப்பாட்டையும் இரட்டிப்பாகக் கொடுக் கச்செய்க.

நகுக4. குருடன் மூடன் நொண்டி எழுபதுவயதான கிழவன் சுரோத்திரியனுக்கு வுபகாரஞ்செய்கிறவன் இவர்களிடத்தில் கொஞ் சமேனும் தீர்வைவாங்கக்கூடாது.

நகுக5. சுரோத்திரியன் நோயாளி துன்பப்பட்டவன் சிறியவ ன் கிழவன் ஏழை உயர்ந்தகுலத்தான் கொடையுள்ளவன் இவர்களை எப்போதும் அரசன் பூசிக்கவேண்டியது.

நகுக6. வண்ணன்-மேடுபள்ளமில்லாமல் சமமாயிருக்கிற இல வம்பலகையில் துணிகளைத்துவைத்து வேறொருவருக்கு இரவற்கொ டாமலும் ஒருவர்துணிகளால் மற்றொருவர்துணிகளை மூட்டைகட் டாமலும் உடையவனிடத்துக் கெடுப்படிக்கொடுக்க இப்படிநடத்தா விடில் அவனைத்தண்டிக்க.

* ச ரோத்திரியன்-என்பது வேதமுற்று மோதினவன்.

௩௯௭. சேடன்-பத்தப்பலநூலுக்கு ஒருபலமதிகமாக ரெய்துசெய்திக்கவேண்டியது கொடாவிடில் பன்னிரண்டுபணந் தண்டம் விதித்து பொருட்காரனுக்குப் பொருளைக் கொடுப்பிக்க.

௩௯௮. நீரிலும் பூயிலும் உண்டாகிற சகலசரக்குகளின் ஸாராவரங்களையும், விலைகளையும், அறிந்தவர்களுடைய வர்த்தகர்களை ஆய்ச்சாவடிபிழைப்பிட்டு அடிகள் எற்படுத்தின அந்தந்தச் சரக்குகளைப் பொத்தலாபத்தில் இருப்பதென நூபங்கு அரசன் தீர்வைவாங்கிக் கொள்க.

௩௯௯. அரசனுக்குத் தக்கதான அந்தத் தேசத்திலுண்டான யானை குதிரை முதலியவைகளையும் அரசனால் இதை வெளியில்கொண்டுபோய் விற்கக்கூடாதென்று தடுக்கப்பட்டசரக்குகளையும் வேறுதேசத்துக்கு ஒருவன்கொண்டு போனால் அப்பொருண் முழுமையும் அசன்பரிமுதலாக அபகரித்துக் கொள்ளவேண்டியது.

௪௦௦. ஆய்ச்சாவடிவழியைவிட்டு திருட்டுவழி போகிறவன் காலத்தில் விற்பவன் வாங்குபவன் ஆபத்தீர்வைக்காகச் சரக்குகளை விபக குறையாகச் சொல்பவன் ஆய்களிடத்தில் அரசன் எட்டுப்பொரு அநிசமாய்த் தீர்வைவாங்குக.

௪௦௧. சகல சரக்குவிஷயத்திலும் அதுவது வந்தவழியையு போகும்வழியையும், வாங்கினகானையும், வாங்கின விலையையும், அது குக்கடிய வட்டியையும், சத்தச்செலவையும், நன்றாகவறிந்து தகவடிவிலையேற்படுத்திவிறவும் வாங்கவும் அரசன் கட்டளையிடுக.

௪௦௨. அரசன் நிலையில்லாத விலையையுடைய சரக்குகளு ஐந்தைந்து நாளுப கொஞ்சம்நிலையான விலையையுடைய சரக்குகளுக்குப் பதினைந்துநாளுங் கழிந்தபின்பு யாபாரிகளின்முன்பாக விலை ர்படுத்தவேண்டியது.

௪௦௩. அரசன் தன்னுத்தியோகஸ்தர்களைக்கொண்டு படிக்கொடு தராச மரக்கால் இவைகளுக்கு முத்திரைபோடுவித்து ஆறுமாதிற்கு ஒருவிசை அதுசரியாயிருக்கிறதாவென்று பரிசைச்செய்ய வேண்டியது. சரியாகவில்லாவிடில் தண்டிக்க.

௪௦௪. வெற்றற்பண்டிக்கு ஒருபணமும், மூட்டைதூக்கு ஆள்களுக்கு அரைப்பணமும், சமையெடுக்கிற இடபமுதலிய பக

களுக்கும், ஸ்திரீகளுக்கும், காற்பணமும், மூட்டையில்லாதவர்களுக்கு அரைக்காற்பணமும், தோணிக்காரன் கூலிவாங்குக.

ச௦௩. சரக்குபண்டிகளுக்கு அந்தச்சரக்கின் உயர்வு தாழ்வுக்குத் தக்கதாகவும், சரக்கில்லாமல் கோணிமுதலியவை யேற்றிப்பண்டிக்கு அந்தச் சமைக்குத்தக்கதாயும், ஏழைகளுக்கு யாதாவதுகொஞ்சமும் ஓடக்காரன் கூலிவாங்கிக்கொள்ளவேண்டியது.

ச௦௪. ஆற்றில்போகவேண்டிய வழித்துலைவு மேடுபள்ளமான தேசம் வருஷாதிகாலம் இவைகளை யோசித்து தோணிக்காரன் தக்கபடி கூலிவாங்குக இந்தக்கூலி யேற்பாடு நதிவிஷயத்தில் மாத்திரமே தவிர காற்றினால் சஞ்சரிக்கவேண்டியதான சமுத்திரத்துக்குக் கிடையாது அந்தவிஷயத்தில் பிரயாசைக்குத்தக்கபடி ஏற்பாடுசெய்துகொள்ளவேண்டியது.

ச௦௫. இரண்டுமாதத்திற்குமேற்பட்ட கர்ப்பிணி சந்தியாசிவா நப்பிரஸ்தன் பிரமசாரி பிராமணன் இவர்களிடத்தில் தோணிக்காரன் சத்தம்வாங்கக்கூடாது.

ச௦௬. தோணியிலேற்றின சாமான்கள் தோணிக்காரன் அஜாக்கிரதையினால் நஷ்டப்பட்டால் அந்தநஷ்டத்தை அந்தத் தோணியைநடத்தின தோணிக்காரர்களைவரும் பாகப்படிக்கொடுக்க.

ச௦௭. இப்போது சொல்லப்பட்ட நஷ்டவிஷயமானது மனுஷியக் குறைவினால் வந்தவிஷயத்தில்மாத்திரமேதவிர தெய்வகசியாகத்தோணியிற் சேதம்வந்தால் தோணிக்காரனைத் தண்டிக்கக் கூடாது.

ச௦௮. அரசன் வைசியனை வர்த்தகம் வட்டிவாங்குதல் பயிரிடுதல் பசுவைக்காப்பாற்றல் இவைகளையும். சூத்திரனை துவிஜாதிகளுக்குப் பணிவிடையுஞ் செய்யச்சொல்லவேண்டியது. அப்படிச்செய்யாவிடில் அவர்களைத் தண்டிக்க.

ச௦௯. விநத்தியில்லாமல் வருத்தப்படுகிற கூத்திரிய வைசியாள் தநிசனான பிராமணனை அடுத்தால் அவர்களை அவன் தனக்கூழியஞ்செய்யச் சொல்லாமல் தயையால் வியாபாரமுதலிய தொழிலைச் செய்யும்படி நியமித்துக் காப்பாற்றுக.

சகஉ. உபநயநமுதலிய சமுஸ்காரமுள்ளவர்களாயும், தொழிற்செய்வதில் மநமில்லாதவர்களாயுமிருக்கிற துவிஜர்களை பிரபுத்தன்மையாலும், லோபகுணத்தினாலும், வேலைகொள்ளுகிற பிராமணனுக்கு அரசன் அறுநூறுபணந் தண்டம்விதிக்க.

சகஉ. பிராமணன் சம்பளங்கொடுத்தேனுங் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலைவாங்கலாம். ஏனெனில் அவன் பிராமணன் வேலைக்காகவே பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறானல்லவா.

சகச. சூத்திரன் யஜமானனால் வேலையினின்று நீங்கப்பட்டிருந்தாலும் அந்தவேலைபானது அவனைவிட்டுநீங்காது. இம்மைக்கும் பிறுமைக்கும் உபயோகமாக அவனுடன்பிறந்த அந்தவேலையை எவன் தான் நீக்குவன் ஆதலால் அவன் மறுமைக்காகவும் பிராமண சிருஷ்டிசெய்யவேண்டியது.

சகரு. யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவன், பத்தியினால் வேலைசெய்கிறவன், தன்னுடைய தேவடியாள்மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன் குலவழியாக தொன்றுதொட்டு வேலைசெய்கிறவன், குற்றத்திற்காக வேலைசெய்கிறவன் என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.

சகசு. மனையாள் பிள்ளை வேலைக்காரன் இவர்களுக்கு பொருளில் சவாதீநமில்லை இவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும் அவைகள் அவர்களின் எஜமானனையேசாரும். அதாவது யஜமான னுத்தியின்றி தருமவிஷயத்திற்கும் தங்கள்பொருளை செலவழிக்கக் கூடாது. தென்ற கருத்து.

சகஎ. பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவிததொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக்கொள்ளலாம் யஜமானனெடுத்துக்கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச்சூத்திரர்தன்பொருளுக்குக் கொஞ்சமுஞ்சொந்தக்காரரல்லவா.

சகஅ. வைசியனையுஞ் சூத்திரனையும் தன்றன்றொழிலைச் செய்யும்படியாக முயற்சியோடு அரசன்கட்டளையிடுக. இல்லாவிடில் அவர்களுக்கமுமுமையும் அழித்துப்போடுவார்கள்.

சகக. தன்மந்திரி புரோகிதன் முதலிய மனிதர்களைக்கொண்டு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமாகத் தான்செய்விக்கிற லௌகீக வைதீககாரியங்களையும், குதிரைமுதலிய வாகனம் வரவு செலவு இருப்பு இரத்தினசாலை தங்கசாலை பொக்கிஷம் இவைகளையும் தினந்தோறும் அரசன் பார்க்கவேண்டியது.

ச௨௦. இவ்விதமாக இதுவரையில் சகல வியவஹாரங்களையும் தீர்மானிக்கிற அரசன் பாபத்தினின்றும் நீங்கி சுவர்க்கமுதலிய மேலானகதியடைகிறான்.

எட்டாவதத்தியாயம்-முற்றிற்று.

ஆக-அத்தியாயம் ௮-க்கு சுலோகம்-௧௮௨௬.

ஒன்பதாவது

அத்தியாயம்.

மாதராடவர் தருமம்.

௧. விபசாரதோஷ மில்லாமல் தருமமாக ஒருவருக் கொருவர் வழிபட்டிருக்கிற ஸ்திரீ புருஷர்கள் சேர்ந்திருக்கும்போதும், பிரிந்திருக்கும்போதும் அவர்கள் நடத்தவேண்டிய பழமையான தருமங்களைச் சொல்லப்போகிறேன்.

௨. கணவன்முதலிய பந்துக்கள் இரவிலும் பகலிலும், ஒருகாரியத்திலும் மாதரைச் சுவாதீநமில்லாதவர்களாகச் செய்யவேண்டியது. அவர்கள் கெட்டதான விஷயப்பற்றுள்ளவர்களாக விருந்தாலும் தங்கள்வசத்தி லிருக்கச்செய்யவேண்டியது.

௩. மாதர் இளைமைப்பருவத்தில் பிதாவினாலும் யௌவனத்திற் கணவனாலும், மூப்பில் மைந்தனாலும், காக்கத்தக்கவ ராகையால் எக்காலமும் மாதர் சுவாதீநமுடையவரல்லர்.

௪. பெண்ணை ருதுகாலத்திற்குமுன் தக்கவரசனுக்குக் கலியாணஞ்செய்துகொடாத தகப்பனும் மனைவியை ருதுகாலத்திற் புணரா

தகணவனும், சணவனிற்ந்தபின் தாயைக்காப்பாற்றாத பிள்ளையும் நிந்திக்கப் படுவார்கள்.

௫. சிறிதேனும் கெட்டசகவாசத்தினின்று மாதரைக்காப்பாற்றவேண்டியது. இல்லாவிடில் பிறந்தகுலம் புகுந்தகுலம் இரண்டையும் அழித்துப்போடுவார்கள்.

சு. எல்லாவருணத்தாருக்கும், மனைவியைக் காப்பாற்றுவதை மேலான தருமமென்று அறிந்துகொண்டு மனையாளே கணவர்கள் சக்தி யில்லாதவர்களா யிருப்பினும் காப்பாற்றுவதில் முயற்சிசெய்ய வேண்டியது.

எ. மனையாளேக்காக்கிறவன் தன்சந்ததி நல்லொழுக்கம் தன் குலம் தனதாத்மா தன்னிட வைதீகதருமம் இவைகளையும் முயற்சி போடு காப்பாற்றுகிறவ னாகிறான்.

அ. கணவன் இந்திரியரூபமாகத் தன்மனையாளையடைந்து கருப்பமாக ஜநித்து பின்பு அவளிடத்தினின்று பிள்ளையாகப் பிறக்கிறபடியால் அந்தமனையாளுக்கு ஜாயையென்றும் பெயருண்டாயிற்று.

க. மாதர் எவ்விதபுருஷகைப் புணருகிறார்களோ அவனையொத்தபிள்ளையைப் பெறுகிறார்கள். ஆகையால் பரிசுத்தமான பிள்ளை பிறப்பதற்காக முயற்சியோடு மனைவியை விபசாரதோஷத்தினின்றுக் காப்பாற்றுக.

க0 ஒருவனும் மாதர்களைப் பலாத்காரத்தினால் விபசாரத்தினின்றும் காப்பாற்ற வல்லனல்லன். ஆதலால் மேற்சொல்லுமுபாயங்களைக்கொண்டு காப்பாற்றுக.

கக. வீட்டுக்குவேண்டிய பாத்திரமுதலியவற்றை கொள்ளுதற்காகக் கொடுத்தபொருளைக் காப்பாற்றுவது செலவிடுவது பாத்திரமுதலியபொருளைச் சக்திசெய்வது வீடுவிளக்குவது தேவபூசை முதலியவற்றிற் குதவிபான காரியஞ்செய்வது அடுக்களைக்காரியப் வீட்டுப்பாத்திரம் படுக்கை முதலானவைகளைப் பார்ப்பது இவை முதலிய அவசியமானகாரியங்களை மனைவிக்குக்கற்பித்து அவளுடையமனம் வேரிடத்திற் செல்லாதபடிசெய்க.

கஉ. மாதர்கள் தங்களைத்தாமேகாக்கவேண்டும் அதுவே அவர்களுக்கு நல்லகாப்பாகும் நல்ல காவலரைவைத்து வெளியில் போகவொட்டாமல் வீட்டிலேயே நன்றாகக் காப்பாற்றினாலும் காக்கப்படமாட்டார்கள்.

கங. கள்ளுகுடித்தல் துட்டர்கூட்டுறவு கணவனைவிட்டபயலூருக்குப்போகுதல் காரணமின்றி இங்குமங்கும்போகுதல் தான்விரும்பிய விடத்திற்குதல் அயலகத்தமர்தல் இவ்வாறும் மாதர்களுக்கு நிகையானசெய்கையாம்.

கச. மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும்விரும்பாமலே ஆண் தன்மையைமாதிரம் முக்கியமாகவெண்ணி அவர்களைப்புணருகிறார்கள்.

கரு. மாதர்கள் கற்புநிலையின்மையும், நிலையாமமும், நண்பின்மையும், இயற்கையாகவுடையவராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.

கசு. மாதர்களுக்கு இந்தசபாவம் பிரமன் சிருட்டித்தபோதே யுண்டானதென்றறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலானமுயற்சி செய்யவேண்டியது.

கஎ. படுக்கை ஆசனம் அலங்காரம் காமம் கோபம் பொய்து ரோகசினதை இவற்றினை மாதர்பொருட்டே மதுவானவர் கற்பித்தார்.

கஅ. மாதர்களுக்கு ஜாதகம் முதலியவை மந்திரத்தோடுகிடையாது. இவர்களுக்கு மனச்சுத்தியுங்கிடையாது பாவத்தைப்போக்கிற மந்திரோபதேசமுமில்லை ஆகையால் பொய்யைப்போல் அபரிசுத்தாளாயிருக்கிறார்கள்.

கக. மாதர்கள் பெரும்பாலும் விபசாரதோஷமுள்ளவர்களென்று அநேகசுருதிகளிலுஞ் சாஸ்த்திரங்களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்குதிருஷ்டாந்திரமாக அந்தவிபசாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிராயச்சித்தத்தைக் கேளுங்கள்.

உ0. ஒருவன் தன்னிடதாய்க்கு மாநசவிபசாரம் நேரிட்டதாகவறிந்து அதற்குப் பிராயச்சித்தஞ் செய்கிறான் என்றயானவள் கற்

பின்றி அயலான்வீட்டிற்சூப்போய் அந்தப் பரபுருஷனைப்பார்த்துயா
தாவது மந்தினு லாசையட்டி ருந்தால் அந்த ஆவாயினு லுண்டான
ரேதஸ்ஸை என்பிதா தனது ரேதஸ்ஸை நுள்பரிசுத்தஞ் செய்யக்கடவ
ன் இதுவேமாதர்கள் நிலையில்லா மருமுடையவர் என்கிறதற்கு திரு
ஷ்டாந்திரம்.

உக மேற்கொல்லிய பிராயசித்தம் கணவனுக்கு விரோதமா
கப் பரபுருஷனை மந்தினுல் நினைப்பாற்ற மாநஸ வியாபிசாரத்துக்கு
விதிக்கப்பட்டது. இந்தப் பிராயசித்தமும் அந்தத் தாய்வயிற்றில்
தான்பிறந்ததற்காக புத்திரன் செய்து கொள்ள வேண்டியதே அல்ல
து அவளுக்கன்று.

உஉ. நதி சுபாவத்தில் எந்த நதியுள்ளதாக விருந்தாலும் சமு
த்திரத்திற் சேர்ந்தால் அதுபோல நிறையால் மாதர்களும் தன்னை
விவாகஞ்செய்து கொண்டவன் குணத்தையே யடைகிறார்கள்.

உங. அது எப்படி யென்னில் வந்தடமுநியினுல் விவாகஞ்செ
ய்யப்பட்ட அக்ஷமாலையும் மந்தபால முநியினுல் விவாகஞ் செய்
ப்பட்ட சாரங்கியும் அதமசாதியாகவிருந்தபோதிலும் அந்தமுநிவர்
ன்குணத்தையே அடைந்து பூசிக்கத்தக்கவர்க ளானார்கள்.

உச. மற்றஞ்சில சத்தியவதிமுதலிய தாழ்த்த ஜாதீஸ்திரீகளு
ம் உயர்ந்த ஜாதீபுருஷணையடைந்து தன்னுடைய பதிவிரதா தரும
களினாலும் தன்றன் கணவன் மலரிமையினாலும் இவ்வுலகத்தில்மேல்
மையடைந்தார்கள்.

உரு. இதுவரையில் லோகாசாரமான மாதராடவர் தரும
சொல்லப்பட்டது. இனி இம்மையிலு மறுமையிலுஞ் சுகத்தைக்கொ
டுக்கிற புத்திரதருமங்களைக்கேளுங்கள்.

புத்திரவிஷயம்.

உசு. மாதர்களைக் காப்பாற்றுவதில் இவ்விதப்பிரயாச மிருப்
பும் நல்லபிள்ளையைப்பெற்று அதிகசுகத்தை யுண்டுபண்ணுகிறப
யால் அவர்களை ஆடையாபரணத்தா லலங்கரிக்க வேண்டியது. வீ
டிற்கு அழகை வருவிக்கிறவர்களான மாதர்களுக்கும் மஹாலக்ஷி

கும், யாதேனும் பேதமில்லை. (செல்வமில்லாதவீ டெப்படிவிளங்கா தோ அப்படியே மாதரில்லாதவீடுமென்று கருத்து)

உஎ. பிள்ளைபெறுவது பெற்றபிள்ளையைக் காப்பாற்றுவது நா டோறும்வந்த விருந்தினர் முதலானவரை யுபசரிப்பது இவைமுதலி யவைகளுக்கெல்லா மாதர்களே காரணமாக விருக்கிறார்கள் என்பது பிரத்தியக்ஷமாகவே யிருக்கிறது.

உஅ. பரிசுத்தமான பிள்ளைபெறுவது அக்கிரஹோத்திர முத லிய தருமகாரியஞ்செய்வது மேலானபணிவிடை புணர்ச்சி தனக்கும் தன்பிதுர்க்களுக்கும், சொர்க்கலோகப்பிராப்த்தி இவைக ளெல்லாம் மனைவி ஆதிநமாகவே யிருக்கின்றன.

உகூ. எந்தஸ்திரீ திரிகரணசுத்தியுடையவளாகி கணவன்சொற் கடவாமல் நடக்கிறாளோ அவள் இகத்தில் பெரியோர்களாலே நல்ல வளென்று கொண்டாடப்பட்டவளாகி பரத்தில் பதியடையும் உலக த்தை யடைவாள்.

உஊ. கணவன்சொற்படி நடவாதவள் உலகத்தாரால் நிந்திக்கப் பட்டு நரியாப்பிறந்து பாவப்பிணியால் வருந்துவாள்.

உக. புத்திரவிஷயத்தைக் குறித்து மதுமுதலிய பெரியோர்க ளாலும், மற்றுமநேக மஹாமுனிவர்களாலும், சொல்லப்பட்டும் ஆனை வருக்கும் இஷ்டமாயும் புண்ணியமாயுமிருக்கிற மேற்சொல்லப்போகி ற * உபந்நியாசத்தைக் கேளுங்கள்.

உஉ. புத்திரன் கணவனைச்சாருவனென்று பெரியோர்கள் சொ ல்லுகிறார்கள். அந்தக்கணவன் இரண்டுவிதமென்று கேட்டிருக்கிறோ ம் அதாவது. சிலர்பிள்ளையை யுண்டுபண்ணினவனைக் கணவனென்று ம் சிலர்கலியாணஞ்செய்தவனைக் கணவனென்றுஞ் சொல்லுகிறார்கள்.

உஊ. மாதரைக்ஷேத்திரத்திற்குச் சரியாகவும், புருஷனை வித் துக்குச் சரியாகவும், சொல்லுகிறார்கள். இந்தக்ஷேத்திரமும் இந்த

* உபந்நியாசமென்பது - ஒருசங்கதியைக் குறித்து ஏற்பட்ட நிச்சயம்.

வினையுள், சேர்துதான் சகலகொத்துக்களு முண்டாவி
ளால் இருவருக்கடிப் பிறக்கிற அந்தப்பிள்ளை யாருக்கு
மென்றால்

௩௪. விளவிடத்தில் விளவிடமுயர்ந்திருக்கின்றது. அ
னையினின் குணத்தை யெய்யடைந்திருக்கின்றது. இவற்று
ந்திரம் விபாசன முறியிருக்கின்ற முயலானவர்கள். விளவி
ந்திர முயர்ந்திருக்கின்றது அதுவது. அந்தப்பிள்ளை
ன் குணத்தை யடைந்திருக்கின்றது. இவற்றுக்கு திருஷ்டார்
ராட்டிபால் முயலானவர்கள். ஆனால் இவற்றின் எந்த
யானது யிருக்கின்றனவே அந்தப்பிள்ளை தான் கொள்
றான (அதுவது. கணவனுக்கு தன்னை மனைபாவிடத்தி
னே உயர்ந்தவென்று கருத்து.)

௩௫. பிஜம் யோசி இவ்விரண்டையும் யோசிக்க
ஜமுயர்ந்திருக்கின்றது அதேவினையில். எல்லா ஜெந்துக்
தினடையாளத்துடன் பிறக்கின்றன வல்லவா.

௩௬. பிஜம் உயர்ந்ததென்பதற்குத் திருஷ்டார்
யானகாலத்தில் கெல்லுமுதலிய வினையை வினையத்தால்
னாலுண்டாகிற தாரியங்கள் அந்தவித்தி னுருவத்துடனே
த்திரத்தி லுண்டாகின்றன

௩௭. சேஷத்திரம் உயர்ந்ததல்லவென்றதற்குக்
ரம். சகல தாபரங்களுக்கும் பூமியையே யோசிபாகச்
கள் ஆகிலும் அதிலுண்டான விருஷமுதலானவைகளு
னடையாளக் கொஞ்சமுங் காணப்படவில்லை.

௩௮. ஒருசேஷத்திரத்தில் அநேகவித்துகளை வி
அதது தன்றன் வித்தினடையாளங்களைக் காட்டுகிறதே
த்திரத்தி னடையாளங்களைக் காட்டுகிறதில்லை.

௩௯. சம்பாமுதலிய கெல்லுநன் மற்றும் தாரிய
எள்ளு உழுந்து வெங்காயம் கரும்பு இவைகளைல்லாப்
துப்போலவே விளைகின்றன.

ச0. ஒரு தாபிபத்தை விரைத்தால் மற்றொரு தாபியமாகவிளைகிறதென்பது கிடையாது. எந்தவித்து விதைக்கிறமோ அந்தப்பயிர் தான் முளையும்.

சக. ஆகையால் சுபாவத்திற் றெரிந்தவனையும், பெரியோர்களாற் சிஷிக்கப்பட்டவனையும், வேத வேதாங்கங்களை யறிந்தவனையும், ஆயுளை கீரும்பினவனாயுமிருக்கிற மனிதன் ஒருபோதும் பிறன்மனையாளிடத்தில் வித்தை விதைக்கக்கூடாது.

சஉ. ஒருவன் பிறன்மனையாளிடத்தில் வித்தைவிதைக்கக்கூடாதென்னும்விஷயத்தில் வாயுதேவன் அநேகம்பாட்டுக்களைச் சொல்லியிருப்பதாகப் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சங. ஒருவேடனடித்த மிருகத்தின்பேரில் மற்றொருவன்மெய்தால் அந்த அப்பு வீணாகிறதுபோல் ஒருவன்மனையாளிடத்தில் மற்றொருவன் விதைத்தவித்தும் வீணாகும்.

சச. இந்தப் பிரதிவிறை அநேகமரசர்க ளாண்டபோதிலும் முன்னம் பிருதுசக்கிரவர்த்தியாண்டபடியால் அவனுடைய பத்தினியென்றே சொல்லுகிறார்கள். அதுபோலவே முன்னம் ஒருபூமியை காடுவெட்டி திருத்தினவனுக்கு அந்தப்பூமி சொந்தமென்றும், முன்னம் மிருகத்தின்மீது அம்பெய்தவனுக்கு அந்தமிருகஞ் சொந்தமென்றும் சொல்லுகிறார்கள்.

சரு. மனையாள் பிள்ளை கணவன் இம்மூவருஞ் சேர்ந்துதான் புருஷனாகிறுமென்று வேதத்திற் சொல்லியிருக்கிறது. (அதாவது மனையாள் பாதிசரீரமென்றும், புத்திரன் ஆத்ம சுவரூபமென்றும் கருத்து.) பின்னும் வேதமறிந்தவர்களும், கணவனுக்கும் மனையாளுக்கும் பேதமில்லையென்று இருவருக்கும் ஐக்கியஞ்சொல்லுகிறார்கள்.

சசு. கணவன் மனையானைத் தள்ளிவிட்டாலும், விற்குலும் அந்தமனையாள் தன்மை அவளைவிட்டு நீங்காது இப்படி இவர்களுக்கு பிரமன் சிருஷ்டிகாலத்திலேயே ஏற்படுத்தியிருக்கிற சாசுவதமான தருமத்தை நாமறிந்திருக்கிறோம். (ஆகலா விவ்விதமான பிறன்மனையாளிடத்தில் பிறந்தபிள்ளையும் உபயோகமாக மாட்டான்.)

சா. தன்னைவொருளை வாய்தற்கள் பிரிந்துவொள்வதும் பெண்ணைத் தாநஞ்சொள்ளும், ஒரு மருமகலியவொருளை தாந செய்வதும், ஒரு தரமே செய்யத்தக்கது. இத்தன்மையினுள் ஒரு தரமே செய்யப்படுகும்.

சஆ. வாய்ப்புமாயுள் ஒருவனுடைய மருமகலியை ஒட்டகம் சி எருமை ஆடுமுதலியவைகளில் மருமகலியை வொலியொருது லியவற்றைக் கொண்டு மருமகலியை மருமகலியை யுன்பண்ணினவரு ஆவைகள் சொந்தமாகவே அப்படியே மருமகலியை விடத்தி ங்கண்டுவொள்வது.

சக. நிலமில்லாத வொருவன் வித்தள்ளவதை யிருக்கிறே ன்று மற்றொருவனிலத்தில் வித்தையினைத்தான் அந்தநிலத்தில் னைந்த தாநியத்தை வித்தத்தவன் உடையிரு வென்பது எங்கு டையாது.

ந௦ ஒருவன் பகலிவிடத்து மற்றொருவன் ஒரு மானது றுகண்டுனை யுன்பண்ணினது, பகலிக்கு உடையவையே சாரு ருஷபம் உடையவனுக்கு வினா விசியர்வொருவத்திபந்தான்.

ந௧. அப்படியே ஒருவன் மனைவாவிடத்தில் மற்றொருவனு டுபண்ணினபிள்ளை உடையவனைச் சாருமென்பது உண்டுபண்ணினைச் சாராது.

ந௨. ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனை யிருத்த மற்று மொருவனை யடைந்து உடையனிலத்தில் நான் பயிரிடுகிறேன் பயிர் நம்மிருவருக்கும் பொதுவாயிருக்கட்டுமென்று ஏற்பாடுசெய் கொண்டு பயிரிடுகிறாப்போல் ஒருவன் மனைவாவிடத்தில் மனைவா லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டுபண்ணலாம், அந்தவேற் டு இல்லாவிட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத்தியக்ஷப வே யிருக்கிறது. ஏனெனில் பிரித்தனைவிட நிலமுயர்க்கதல்லவா.

ந௩. நிலவிஷயத்தைப்போல் மாதர் விஷயத்திலும், கணவனு மற்றொருவனும், பயிரைக்குறித்தாப்போல் புத்திரவுற்பத்தியைப் றித்தும் ஏற்பாடுசெய்து கொண்டால் அதிலினைகற தாநியம்பே பிறந்தபிள்ளையும். இருவருக்கும் சொந்தமாக விருப்பதை உலகத் துண்டிருக்கிறோம்.

௩௪. வெள்ளத்திலும், காற்றினாலும், ஒருவனிலத்தினின்று மற் றொருவனிலத்தில் ஒதுக்கப்பட்ட வித்தானது பலித்தால். அதுநி லத்திற் குடையவனுக்குச் சொந்தமாகுமேயன்றி வித்துக் குடையவ னுக்குச் சொந்தமாகாது.

௩௫. பின்னும் ஒருவன் பசு குதிரை தாசி ஒட்டகம் ஆடுபகி ளருமை இவைகளின் கன்றுமுதலிய விஷயத்திலும், கழனி விஷயத் தில் முன்சொன்ன திட்டாந்தரப்படி யறிக.

௩௬. இதுவரையி லுங்களுக்கு யோசி பீஜம் இவைகளின் ஏ ற்றக் குறைவுகளைச் சொன்னேன் இனி மாதர்களுக்குப் பிள்ளையில் லாமல் ஸந்ததியே நசுக்கும்படியான ஆபத்தில் நடக்கவேண்டிய தரு மத்தைச் சொல்லப்போகிறேன்.

மாதர்களின் ஆபத்தருமம்.

௩௭. அண்ணன்மனையாள் தம்பிக்குக் குருவின் மனையாளுக்கு ச்சரியானவளென்றும், தம்பிமனையாள் அண்ணனுக்கு மருமகளுக் குச் சரியானவளென்றும் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது.

௩௮. அண்ணன் தம்பி இருவரும் சந்ததி நசுக்கும்படியான ஆபத்துக்காலமன்றி பெரியோர்களின் அநுமதிபெற்றுக் கொண்டு ஒ ருவன்மனையானே மற்றொருவன் புணர்ந்தாலும், பதிதாளாகிறார்கள்.

௩௯. பிள்ளையில்லாமல் அந்தக்குல நசுக்கிறதாக விருந்தால் ஆப்போ தந்தஸ்திரீ தன்கணவன் மாமலார் முதலானவர்களின் உத்த ரவு பெற்றுக்கொண்டு தன்மைத்துணன் அல்லது தன்கணவனுக்கு ஏ முதலைமுறைக் குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறப டி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒருபிள்ளையை பெற்றுக்கொ ள்ளலாம்.

௪௦. விதவையிடத்தில் பெரியோர்களி னநுமதி பெற்றுக்கொ ண்டு புணரப்போகிறவன் தந்தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண் டு இரவில் இருட்டானவிடத்தில் அவனைப்புணர்ந்து ஒரேபிள்ளை யை யுண்டுபண்ணவேண்டியது. இரண்டாம்பிள்ளையை ஒருபோதும் உண்டுபண்ணக்கூடாது.

சூக ஒருபிள்ளையிழைப்பவனாக பிள்ளையிராததற்குச் சரியென் னாஸ்திரம் சொல்லுகின்றது. இவ்வாறாக பிள்ளையுள் உண்டுபண் ணாமென்று புத்திரோத்தரத்திசாஸ்திரத்தினை வெபரியோர்க்கு சொல்லுகின்றான். திவ்ய ஒவியிழைத்தது அவன் அக்குலத்திற்கு தகாதவனாக விருந்தால் அப்போது இவ்வாறாக பிள்ளையை யுண் டண்ணாமென்று தாழ்வியோர்க்குகூறும்.

சூக. அந்த விதம் விடத்தின் விதிப்படியுணர்ந்து கருப்படு ண்டானால் பின்பு சாஸ்திரப்படி ஒதுவர்க்கெவ்வாறு குருவைப்போ வும் மருமகளைப்போல விமணனிபரியாசையாக விருக்கவேண்டியது

சூக வெரியோர்களால் விதிக்கப்பட்டிருந்தே ஜியேஷ்ட கரிஷ்ட்டர்கள் போற்றொல்லிய விதிப்படி உடவால் காமத்கால் மடி படியுஞ் சேர்ந்தால் மருமகளுடனும் குருவத்திரியுடனும் புணருகி வரைப்போலே பதிதாளாகுகூறும்.

சூச பிள்ளையில்லாபற்றியானாலும் விதவையைக் கணவனன் மற்றொருவனிடத்தும் பிள்ளையாய் பெற்றுக்கொள்ளும்படியாக விஜர்கள் அநாமதிசெய்யக்கூடாது சேர்தால் பழமையான பதிவி தாதர்மத்தை யழிக் துவிடுவார்கள். இது துணையாக கலியுகவிஷயம்

சூரு. எந்தவேதத்தாருக்குப் புத்திரனில்லாமற் போனால் ம ரொருவனுடன்கூடி பிள்ளையாய் பெற்றுக்கொள்ளும்படி. விவாகம திரத்தில் சொல்லவில்லை விவாக விதாயக குத்திரத்திலும் விதவா வாகஞ்செய்யும்படி விதிக்கிடையாது.

சூச. ஒருவன்மனையாள் மற்றொரு பின்பு புணர்வது சாஸ்தி த்திற் சொல்லியிருக்காலும் அதுபகராதியின் தருமமேயல்லது மன தர்களுக்கும் கூடாதென்று வெரியோர்களால் நித்திக்கப்பட்டிருந்த வேணென்னும் அதர்மிகளை அரசு னுலகாளுப்போது அந்தப் பசாதிநர்மத்தை மனிதர்களுக்கும் ஏற்படுத்தினான் அதுமுதல்தான் இந்த அதர்மமுண்டாயிற்று.

சூஎ. அந்தவேணானவன் இத்தப்பூமிமுமுதம் ஓர்குடையி னீழாண்டபடியால் அரசர்களுக்கெல்லாம் மேலானவனென்று சொ லப்படுகிறானே யல்லது தார்மிகளை விருத்ததாலன்று அவன்காமத் தற்குச் சுவாதீனப்பட்டு வர்ணசங்கரத்தை யுண்டுபண்ணினான்.

சுஅ. அதுமுதலாக மாதர்களை கணவனிறந்தபின்பு எவனாவது தெரியாமல் சாஸ்திர மிருக்கிறதென்று மற்றொருவன் னிடத்திற் புத்திர வுற்பத்திக்காக புணரவுத்திரவுகொடுத்தால் அவனைப்பெரியோர்கள் நிந்திக்கிறார்கள். (இந்த விஷயத்தில் மது முன்னம் தானே யதுமதி செய்து பின்னதை நிந்திப்பது துவாபரயுக கலியுகதர்பமென்று பிர கற்பதி வியாக்கியானம் செய்திருக்கிறார்.)

சுக. ஒருபெண்ணை ஒருவனுக்குக் கொடுக்கிறதா உண்மையா க வாக்குத்தானம்செய்தபின்பு அந்தவர நிறந்துபோனால் அவன்தம்பி அல்லது அவண்ணன் விவாகஞ்செய்து மேற்சொல்லும் விதிப்படி யா இருக்கவேண்டியது.

எ0. அவனந்தப்பெண்ணை விதிப்படி விவாகஞ்செய்து வெள் ளைவஸ்திர முடையவளாயும் திரிகரணசுத்தி யுடையவளாயு மிருக்கச் செய்து ருதுஸ்நாந மானவுடன் ஒருநாள்புணர்ந்து மறுபடி ருதுகா லம்வரையிற் பார்த்து கருப்ப முண்டாகாவிடில் கருப்பமுண்டாகிற வரையில் அந்தந்த ருதுஸ்நாந மானவுடன் ஒவ்வொருநாள் புணர வேண்டியது.

எக. கந்நியாதானத்தின் குணதோஷத்தை யறிந்தவன் ஒருபெ ண்ணை யொருவனுக்குக் கொடுக்கிறதாக வாயினால் நிச்சயஞ்செய்தபி ண் அவனிறந்தாலும் மேற்சொன்ன விதியைவிட்டு மற்றொருவனுக்கு க் கொடுக்கக்கூடாது கொடுத்தால் ஆயிரம்பேர் சுற்றத்தாரைக் கொ ண்ற தோஷத்தை யடைகிறான்.

எஉ. வைதவ்ணியம் தீராப்பிணி விபசாரதோஷம் இவைகளுள் ளபெண்களை மாறுபாடாகக்கொடுத்தால் விதிப்படி பாணிக்கிரஹண ன்செய்துகொண்டாலும் அம்மி யிதிக்கிறதற்குமுன் அந்தக்குற்றங் க்தெரிந்தால் உடனே நீக்கிவிட்டால் தோஷமில்லை.

எஃ. மேற்சொல்லிய குற்றமுள்ள பெண்களை அக்குற்றத்தை ச்சொல்லாமல் கொடுக்கிற துராத்மாவுக்கு ஏதேனும் சுல்க்கம் கொடு க்கவேண்டியதில்லை கொடுத்திருந்தாலும் வாங்கிக்கொள்ளலாம்.

கணவனும்மனையாளும் பிரிந்திருக்குங்காலத்து நடக்கவேண்டிய தருமம்.

எச. கணவனானவன் காரியத்தைக் குறித்து தேசாந்தரம்போ கும்பொழுது தான்போய்வருமளவும் மனைவியி னுடைய ஜிவநத்துக்

குமாரன்டி யவொருளைக் கொடுத்தும் போருக அப்படிச் செ
ல் அயன் மீனவையுடைய வாயிலும் தீயந்தின் பொரு
வானகாரியஞ் செய்வான்.

எதி. கணவன் சீதலத்தாய் போயி நுந்தபோது அ
த்தவொருளை வளத்துக்கொண்டு அவன்வாயுமளவுங் உயர்
வஸ்தியம் மீள்கிறீர் அயனத்திற் றும் சீவனம விருக்கவே
ஜீவனத்திறைக கொழுக்கொடுக்காமல் போய்விட்டால் இ
கோவம் பதல் ஆயட்டன நுத்தமந்தலிய தக்கசெய்வைகா
நிலைக்கடையல் தீயந்தொய்துகொண்டிருக்க.

எக. குருவாம்பிய பாய்வழைதலிய தருமகாரியத்த
சாந்தாய் போன கணவனை எட்டுவாருவாய் வாயிலும், ஒரு
ச் சம்பாதிக்கவும், அதனற் புனைத்சம்பாதிக்கவும், போவ
ஆறுவருவதவ்வாயிலும், மந்திரநுள் தீயைச் சம்பாதி
கணவனை மூன்றுவருவதவ்வாயிலும், பார்த்துயாவிடில்
குமிடஞ் செல்லவேண்டியது.

எஎ. கணவனை மீள விடவந்ததால் அவனொரு வருக
லும்பார்த்து அவன்வணம் காவிடில் அவனொரு தானொ
டையாபரண முதலியவற்றை வாங்கிக்கொண்டு அவனோடு
ம்புணர்தலும் ஒழிக்கவேண்டியதுக்காகக்கொடுத்ததுகவர்த்த

எஅ. கணவன் குகாடுகிறவனொருநுந்தாலும், குடிய
தாலும், கோயாளியாக விருந்தாலும், அவனுக்கு மீள வி
பணியிடை செய்யாவிட்டால் அவனொரு அலங்காரம் வள்
டுக்கை இவைகளைக்கொடாமல்மூன்றுமாதம் நீக்கவைக்கவே

எக. உன்மத்தன் பதிதன் பேடி போகத்தில் மகிழ்
தவன் பாவப்பிணியினன் இப்படிப்பட்ட கணவரை பகை
வியருக்கு விலக்குதலும் ஆடையாபரண முதலியவற்றை
ம் இல்லை.

அ௦. மதுபாகஞ்செய்பவன் தீயகடையுள்ளவன் கா
மாறுபாடுசெய்பவன் தீராப்பிணியினன் மிகுந்த கொடுமை
ள் பொருளையழிப்பவன் இவ்வகை மணவியரை ஜீவனத்தி
டுத்து நீக்கிவிட்டு இரண்டாவது விவாகஞ்செய்க.

அக. மலடியான மனைவியை எட்டுவருஷத்திற்குமேலும், சாப் பிள்ளைபெறுபவளை பத்துவருஷத்திற்குமேலும், பெண்ணையே பெறு பவளை பதினொருவருஷத்திற்குமேலும், தீங்குசொல்பவளை அப்பொ முதேயும் நீக்கி வேறுவிவாகஞ்செய்துகொள்க. இந்த மனைவியர்களு க்கு மநமகிழ்ச்சிப்பொருள் கொடுக்கவேண்டியதில்லை.

அஉ. கணவனுடைய நன்மையை விரும்பினவளாயும், நல்லொ முக்கமுடையவளாயும் இருந்தமனைவி பிணியினளா யிருப்பினும் வேறு விவாகஞ்செய்க விரும்பினவன் அந்தமனைவியின் அநுமதி பெற்றுக்கொண்டு செய்க. அவளை யொருபோதும் அவமதிக்கக் கூடாது.

அங. மூத்தமனைவியானவள் கோபத்தினாலே வீட்டினின்றும் வெளிப்பட்டால் அவளைக் கணவன்தடுத்துக்காக்க அல்லது அவளு டைய தந்தைமுதலானவரிடத் தொப்புவிக்க.

அச. கணவன் முதலானவர்கள் குடிக்கவேண்டாமென்றுசொ ல்லியிருந்தும் கலியாணமுதலிய காரியங்களில் குடிக்கிற கூத்திரிய ஜாதிமுதலிய மாதர்களுக்கும் அப்படியே சபையில் சுவதந்திரமாய் பாட்டு கூத்து முதலியவற்றைப் பார்க்கிற மாதர்களுக்கும், அந்தக்கு ற்றத்திற்காக தன்னிடத்தில் பிரியா துவந்தால் அரசன் ஆறு தங்கக் குன்றி தண்டமாகவிதிக்க.

அரு. துவிஜாதிகள் தன்றன் சாதிகளிலும், மற்றஜாதிகளிலும் கலியாணஞ்செய்துகொண்டால் அந்தந்த ஸ்திரீகளுக்கு வருணக்கிர மமாக மூத்ததன்மையையும் வீடு ஆடையாபரண முதலியவற்றையும் மரியாதையையும், ஏற்படுத்தவேண்டியது.

அசு. துவிஜாதிகளுக்கு தன்ஜாதிமனைவியே கணவனுக்கு சரீ ரப்பணிவிடை அந்நமிடல் ஹோமகாரியஞ்செய்தல் அதிதிபூசை பி கைசூயிடல் இவைகளை நாடோறும் செய்யவேண்டியது. மற்றஜாதிம னைவியர் ஒருபோதுஞ் செய்யக்கூடாது.

அஎ. எவன் மூடத்தனத்தால் தன்ஜாதிமனைவி கிட்டவிருக் கையில் வேறுஜாதி மனைவியைக்கொண்டு மேற்சொன்ன தன்னுடைய சரீரப்பணிவிடை முதலியவற்றை செய்வித்துக் கொள்ளுமோ

அவன் * பிரம்மசண்டாளன்-என்பது சிவானவனைன்று பெரியே
கள் சொல்லுகிறார்.

௮௭. குறும்புக்கொழுந்தார் இவ்வாறு அயர்ந்தவனாயும்,
பெண்ணுக்குத்தக்க குறும்புள்ளவனாயும், தன்னைத் திருத்தக்க ஜாதியுள்
வனாயிருந்தவனாயும் தனது தாயின் எட்டிவயதில் குட்பட்டி
தானும், விடுவாடி விவாகஞ்செய்துகொடுத்தது விடலாம்.

௮௮. பெண்ணுக்குத்தக்கவன் வந்தவிடலாம் சரமளவ
கவிபானமில்லாமல் சந்திரமயமலை தனது விட்டி விருந்தாலும் இரு
கக்கடிக். குறும்பில்லாதவன் தனது தாயின் ஒருபோது மிவளைகொ
க்கக்கடாது

௮9. பெண்ணுதவன் தான் குறும்பானது துவக்கி முன்றுவ
உதவ்வாயில் தகப்பன் தக்கவாதுகொடுக்க பெடுப்பெனவந்திறதை
திர்ப்பார்த்த திருக்கவேண்டியது. அதற்குள் தருந்தவரதுக்குக் கொட
விடில் தானாகவே தருந்தவர்களை வரித்துக்கொள்ளக்கூடவள்.

௯0. மேற்கொள்ளப்படி சனவனைத் தானாகவே வரித்துக்கொ
ளுகிற பெண்ணுக்குத், அவளைக் கவிபானஞ்செய்துகொள்ளுகிற
னுக்குத், யாதொரு பாபமும்கேரிடாது.

௯1. தானக்புறநகரனை வரித்துக்கொள்ளுகிறவன் தந்தை
ய் உடன்பிறந்தவர் இவர்கள் தனக்கு முன்பெடுத்த பூஷணங்களை
எடுத்துக்கொள்ளக் கூடாது எடுத்துக்கொண்டால் திருடியாவாள்

௯2. குறுவானபெண்ணை விவாகஞ்செய்யவன் அவள் தகப்
னுக்குச் சலக்கங்கொடுக்கவேண்டியதில்லை. ஏனெனில் அந்தப்பெண்
னை குறுகாலத்தில் புருஷனுடன் சேருப்படி செய்யாததால் அவ
சுவாதீக பெடுபட்டுப் போய்விட்டதல்லவா.

௯3. முப்பதுவயதுள்ளவரக் அழகான பன்னிரண்டு வயது
ளபெண்ணையும், திருபத்தினு வயதுள்ளவரக் எட்டுவயதுள்ளபெ
ண்ணையும் விவாகஞ்செய்துகொள்ளலாம் இதற்குமுன் விவாகஞ்செ

* பிரம்மசண்டாளன்-என்பது. பிராமணஸ்திரீயி விடத்தில்
த்திரனுக்குப் பிறந்தவன்.

ய்துகொள்ள அவசரப்பட்டால் வேதமோதல்முதலிய தர்மமகாரியம் கெடும் அதனால் பின்பு துக்கப்படுவான்.

கூடு. மனிதர்கள் தெய்வத்தினால் கொடுக்கப்பட்ட மனைவிய ரை யடைகிறார்களே யன்றித் தன்மகதின்படி யடையவில்லை. ஆகையால் கற்புடைய அந்தமனைவியைக் காப்பாற்றிக்கொண்டு தேவர்களு க்குப் பிரியமான எக்கியங்களைச் செய்பவேண்டியது. (தேவதைகளா ல் கொடுக்கப்பட்டார்கள். என்கிறவிஷயம் ஸுருதியில் பிரசித்தமா யிருக்கிறது.)

கூசு. மாதர்கள் கருப்பந்தரிப்பதற்கும், ஆடவர்கள் கருப்பமு ண்டி பண்ணுகிறதற்கும், பிரமனால் சிருஷ்டிக்கப் பட்டார்கள். ஆத லால் மாதராதவர்களுக்கு கலியாணஞ்செய்த நாண்முதல் யாகாதித ர்மமகாரியங்களில் அதிகாரமிருவருக்கும் பொதுவானதென்றும் க ணவன்செய்யுந் தருமத்தில் மனைவிக்குப் பங்குண்டென்றும் வேதத் திற் சொல்லப்பட்டிருக்கின்றன.

கூஎ. ஒருபெண்ணுக்குச் சலக்கங் கொடுத்தபின் அந்தவரந் திறந்துபோனால் அந்தப்பெண்ணுக்கு மகமிருந்தால் அந்தவரந் தம் பிக்குக் கொடுத்துவிடலாம்.

கூஅ. வேதமோதாதவனான சூத்திரனும் பெண்ணுக்குச் சலக் கம்வாங்கக்கூடாது. வேதமோதின துவிஜர்கள் வாங்கக்கூடாதென்ப தை சொல்லவேண்டியதில்லை அப்படி வாங்குகிறது அந்தப்பெண் ணு க்கு மறைவிடமான கிரயமேயாகும்.

கூக. முன்ன மொருவனுக்குப் பெண்ணைக் கொடுக்கிறதாகச் சொல்லி பின் வேறொருவனுக்குக் கொடுப்பதென்பது முற்காலத்தி லும் இக்காலத்திலும் பெரியோர்களால் செய்யப்படவில்லை எதிர்கா லத்திலும் செய்யமாட்டார்கள்.

கூ. முன் கல்ப்பங்களிலும் சலக்கமென்று பெயருள்ள கிரைய ப்பொருளை வாங்கிக்கொண்டு பெண்ணை மாறுபாடாய் விற்கிறதென் பதை நாம் கேட்டதில்லை.

கூக. கணவனும் மனைவியும் சாமளவும் விபசாரதோஷம் இல் லாமலிருக்கவேண்டியது. இதுதான் மாதராதவர்களுக்கு சுருக்கமா ன தருமமென்றறிக.

க0௨. விவாஞ் செய்துவெண்டபின் கணவனுக்கும் மனைவி
 கும் விபராதேவதன் வாய்விட்டுத்தொன்டி இருவரும் பிரியாமல்
 தரும அர்த்த காம விஷயமான காரியத்தை காடோறுஞ் செய்யவே
 ண்டியது.

க0௩. இது மலையில் கணவனுக்கும், மனைவானுக்கும், ஒரு
 ருத்தொழுகி இத்தொடரான தருமத்தையும், சுகநிக்கும்படியான
 யத்தில் நடக்கவேண்டிய தருமத்தையும் சொன்னான் இனி தாயப
 கத்தைக் கொள்ளார்.

தாயபாகம்.

க0௪. தாய்தந்தை யிருவரு மிறந்தபின் மைந்தர்க ளனைவரு
 மொன்றாகக் கடி அவர்கள் சம்பாதித்தவைவத்த ஆஸ்தியை பிரித்து
 கொள்க. ஏனெனில் தாய்தந்தை யிருந்தகரில் அவர்கள் பொருள்
 மைந்தருக்கு கவா தீனமில்லை யல்லவா.

க0௫. அல்லது பிரித்துக்கொள்ளாத பட்சத்தில் ஜியைஷ்ட்ட
 புத்திரனை பிதாவின்பொருளை முழுமையும் தன் கவா தீரத்தில் வை
 த்துக்கொண்டு தன் சகோதரர்களை தகப்பன்போல் காப்பாற்றவேண்
 டியது. தம்பிகளும் அந்தமுத்தவனை தகப்பனைப்போ லதுசரித்துப்
 பிழைக்கவேண்டியது.

க0௬. ஏனென்றால் மூத்தபிள்ளை பிறந்ததினாலேயே தகப்பன்
 புத்திரவானாயும், பிதார்க்களின் கடனைத் தீர்த்தவனாயும், ஆகிறபடிய
 ல் அவன்வசத்தில் பிதார்க்கு மிருக்கலாமென்று சொல்லப்பட்டது.

க0௭. பின்னும் மூத்தபுத்திரன் பிறந்ததனால் பிதார்க்கள்கடனை
 தீர்க்கிறதமன்றி மோசனத்தையு மடைநிறுவினென்று கருதியில்செ
 ல்லியிருப்பதால் அவன்றான் தருமத்தினுற் பிறந்தபுத்திரன். மற்றவ
 கள் காமத்தினு லுண்டானவர்களென்று சொல்லப்படுகிறார்கள்.

க0௮. ஆதலால் தந்தையானவன் மைந்தர்களைப்போல் மூத்த
 வன் இளையவர்களை ஒன்றாகவிருக்கிறவரையில் அந்தவஸ்திர முதல
 யவைகளாற் காப்பாற்றவேண்டியது. இளையவர்களும் மூத்தவனிட
 தில் தகப்பன்மரியாதையாக இருக்கவேண்டியது.

க0க. மூத்தவன் யோக்கியனாகவிருந்தால் குலத்தைவிளங்கச் செய்வான். இல்லாவிடில் குலத்தையழிப்பான். ஆதலால் நல்லொழுக்கமுள்ள மூத்தவன் மிகவும் பூஜிக்கத்தக்கவன். அவன் பெரியோர்களால் நிந்திக்கப்படாதவனாய் மிருக்கிறான்.

கக0. தங்களிடத்தில் அன்புள்ள மூத்தவனை தாய்தகப்பனைப் போலவும், அன்பில்லாவிடில் அம்மாண்முதலிய பந்துக்களைப்போலவும் உபசரிக்கவேண்டியது.

ககக. இவ்விதமாகக் கூடியிருந்தாலும் இருக்கலாம் அல்லது தருமவிருப்பத்தினால் பகுத்தாவதுகொள்ளலாம், பகுத்துக் கொண்டால் தருமகாரியம் விருத்தியடையும். (அதாவது ஒன்றாகவிருக்கும்போது தேவபூசை பிதார்பூசை அதிதிபூசை இவைகள் ஒன்றாகவிருக்கும் பிரித்துக்கொண்டால் அவைகள் தனித்தனியே வீடுகள்தோறு நடக்கும். ஆதலால் விபாகம்செய்துகொள்வது தருமமென்று கூறுகிறது.)

எ டி கூ று.

ககஉ. எல்லாப் பொருளிலும் மூத்தவன் இருபதிலொருபங்கும் இரண்டாவதுபுத்திரன் நாற்பதிலொருபங்கும் மூன்றாவது புத்திரன் எண்பதிலொருபங்கும் எடுகூறாகவெடுத்துக்கொண்டு மற்றவற்றை சரியாக மூன்றுபேரும் பகுத்துக்கொள்க.

ககங. சிலவிசை மூன்றுக்கு அதிகபிள்ளைகளிருந்தால் மூத்தவனும், கடையவனும், முன்சொன்னபடி இருபதி லொன்றும், எண்பதிலொன்றும், எடுகூறை முறையேகொள்க. மத்தியமர்கள் அனைவரும் நாற்பதிலொருபங்கையே தனித்தனி எடுத்துக்கொள்க.

ககச. எல்லாப்பொருளிலும் பங்குவராத உயர்ந்த பொருளையும்கூட, பத்துப்பசுக்களுக்கு ஒருபசுவையும், மூத்தவன் குணசாலியாயிருந்தால் எடுத்துக்கொள்ளவேண்டியது.

ககரு. எல்லாரும் வேதமுதலானவையோதி வேள்விமுதலியகிரியைகளைச் செய்யத்தக்கவர்களாகவிருந்தால் மேற்சொன்ன பத்துப்பசுவுக்கு ஒருபசு பங்குவராததை யெடுத்துக்கொள்ளுதல் இவ்வித எடுகூறில்லை ஆனால் மூத்தவனுக்கு கேதேனும் உத்தமமான வொருபொருள் மேன்மையின்பொருட்டுக் கொடுக்க.

கக௭. மேற்கொண்டபடி இறுதிவென்றுமுதலிய எடுகூறு
எடுத்துக்கொண்டால் பிறகுதான் அனைவரும் சரியாகப்பகுத்துக் கொ
ள்க. இல்லாவிடில் மேற்கொண்டபடி பகுத்துக்கொள்க.

கக௮. முதல்தவன் இனையோகமும், அனனுக்கு கேரினையவன்
ஒன்றையாகமும், மற்றையவன்வரும் ஒவ்வொருபாகமாகப் பிரித்
துக்கொள்க. இதுதருமான பிரிவினையான் அனல் இது அந்தமூத்
தவனும் இனையவனும் மற்றவர்களைவிட கல்விமனையுந்நிறைவிடயம்.

கக௯. இவ்விதமாக பிரித்துக்கொண்டபின் அவர்களினுடன்
பிறந்தாள கல்யாணஞ்செய்யப்படாதவளா யிருந்தால் பகுத்துக்கொ
ண்ட பிராதாக்கள் அவள் கல்யாணத்திற்காக தன்றன்பங்கில் நாலி
வெருபங்கு கொடுக்கவேண்டியது. கொடாவிடில் பதிதர்க ளாகிரூர்
கள். (அதாவது ஒருவனுக்கு இரண்டுமுன்று தாராயிருந்தால் அந்தந்
தத் தாரத்திற்குப்பிறந்த பிள்ளைகள் அந்தந்த தாரத்திற்குப் பிறந்
தபெண்களுக்குத் தனித்தனிபாகத்தில் காலிவொருபங்கு கல்யாணத்
துக்காகக் கொடுக்கவேண்டியபகுத்து.

கக௯. ஆதிமாரி குதிரை இவ்வகன் பம்முறாமலிருந்தால் மூ
த்தவனைபெடுத்ததுக் கொள்ளவேண்டியது அல்லது. அதை கிரையங்
கட்டி அந்தந்தத்தொகையை அனைவரும் பகுத்துக்கொள்ளத்தக்கது.

க௨௦. முதல்தவனுக்குப் பிள்ளையிலல்லாமலிருந்து அவன்மனையா
ளிடத்து இனையவன்பிள்ளை யுண்டுபண்ணி யிருந்தால் அந்தப்பிள்
ளைக்கு முதல்தவனுக்குக் கொடுக்கவேண்டிய எடுகூறு கொடுக்காமலே
அனைவரும் சரியாகப் பகுத்துக்கொள்க. இதுதருமத்தின் ஏற்பாடு.

க௨௧. முதல்தவன் மனையாளிடத்தில் இனையவனாற் பிறந்தவன்
முத்தவனைப்போல் எடுகூறுக்கு அதிகாரியல்லன் உலகத்தில் பிதாவ
யிற்றிற் பிறப்பதேயுயர்ந்தது அபலானுக்குப் பிறந்தவன் பிதாவுக்கு
ப்பிறந்தவனைப்போலாகமாட்டான். ஆதலால் முன்சொன்னபடி சரி
யாகப் பகுத்துக் கொள்க.

க௨௨. ஒருவனுக்கு இரண்டுமுன்று வருணத்தில் விவாகமாயி
ருந்து அதில் முதல்தாரத்துமைந்தன் சிறுவனாயும், இரண்டாந் தார
த்துமைந்தன் முதல்தவனுயிருந்தால் யாருக்கு எடுகூறு கொடுக்கவே
ண்டியதென்று சந்தேகநேரிட்டால்.

கஉங். மூத்தமனைவிக்குப் பிறந்தவன் சிறுவனாக விருந்தாலும் முதற்றரமான ஒருருஷபத்தை எடுக்கறாக எடுத்துக்கொள்க. இவ்விதமாகவே மற்றமனைவியர் மைந்தர்களும் தாயின்கிரமப்படி ஏற்படுகிற மூத்ததன்மைக்குத் தக்கபடி அதற்கு . இரண்டாந்தரமான ருஷபத்தை தனித்தனி எடுக்க ரெடுத்துக்கொள்க. இந்தத் தன்ஜாதிமனைவியை முதறறாமென்றும், மற்றஜாதிமனைவியை இரண்டாவது மூன்றாவதென்றும் முறையேகொள்க. வேறுஜாதி மனைவிக்குப் பிறந்தபிள்ளைகளின் விபாகம் மேற்சொல்லப்படும்.

கஉச. மூத்தமனைவிமைந்தன் வயதினால் மூத்தவனாயிருந்தால் பதினைந்து பசுவையும், ஒரு இடபத்தையும் எடுக்க ரெடுத்துக்கொள்க. மற்றவர்கள் தாயின்வரிசைப்படி ஆடுமுதலியவற்றில் எடுக்கரெடுத்துக்கொண்டு கிரமப்படி பகுத்துக்கொள்க.

கஉரு. ஒருவனுக்குத் தன்ஜாதிமனைவிகளே இரண்டுமூன்று பேரிருந்தால் அவர்கள் மைந்தர்களுக்கு மனைவிவரிசையில்லாமலே வயதின்கிரமப்படி மூத்ததன்மை ஏற்படும்.

கஉசு. ஏனென்றால் ஜோதிஷ்டோம யாகத்தில் சௌபிரமணிய மந்திரத்தைச்சொல்லும்போது வயதினால் மூத்தவனையேகுறிப்பாகச் சொல்லவேண்டுமென்று இருடிகளா லேற்படுத்தப்பட்டிருக்கின்றன. (அதாவது இன்னொருடையபிதா எக்கியம்செய்கிறா னென்று சொல்லுகிறது அந்த எக்கியத்துக்கு சடங்கு ஒருபுத்திர னில்லாதவன் அந்த எக்கியம் செய்யக்கூடாது. பின்னும் ஒருகருப்பத்தில் இரட்டைப்பிள்ளை பிறந்தால் முன்னம் பிறந்தவனுக்கே மூத்ததன்மை சொல்லப்படுகின்றது. (இந்த எடுக்கறு கலியுகத்திற்குக் கூடாது.)

கஉஎ. ஒருவனுக்குப் பிள்ளையில்லாமல் பெண்மாத்திர மிருந்தால் அந்தப்பெண்ணை விவாகஞ்செய்து கொடுக்கும்போது வரனிடத்தில் இந்தப் பெண்ணுக்கு பிராதா வில்லாததால் இவளுக்குப் பிறக்கிறபிள்ளை என்வம்சத்திற்கு சிரார்த்தஞ்செய்கிறவனாக விருக்கவேண்டுமென்று ஏற்பாடுசெய்துகொள்ள வேண்டியது. இவளுக்குப் புத்திரிகை யென்றுபெயர்.

கஉஅ இவ்விதமாகவே தன் வம்சம் விர்த்தியடைவதற்காக ஸாக்ஷாது தக்ஷப்பிரஜாபதியானவர் தன்னுடைய எல்லாப் பெண்களையும் புத்திரிகளாகவே தாநஞ்செய்தார்.

கருக. தான் பெற்ற எல்லாப் பெண்களையும் அலங்கரி
மகிழ்ச்சியுடன் வர்ப்பினையும் பூசித்து யமத நாமாசாவுக்கு ப
ண்களையும், கலியாபருந்தப் பதினான்று பெண்களையும், ச
கு இருபத்தேழு பெண்களையும் புத்திரிகளாக தாகஞ்செய்து

கருடி. தன்னுடைய அருள், பிள்ளைக்கும் பேதமில்லை,
பிள்ளையைப் போல தான் பெண்ணும். அகையால் தன்னுட
பெண்ணிருந்தும் போது தன்பொருளை எப்படி அயலா வெ
கொள்வான்.

கருக. தாய்க்கு விவாசமுதலியாகரியத்தில் தந்தையு
ர்கள் கொடுத்த புகழ் முதலிய சீதகம்பொருளை அவளிற்
வருடைய கலியாணமாகாத பெண்களை எடுத்துக் கொள்க
னில்லாத மாதா மகன்பொருளை முழுதும் புத்திரிகையாகத்
த பெண்ணின் வயிற்றிற் பிறந்த தெள ஹித்திரன் எடுத்துக் கொ

கருஉ. புத்திரியாகக் கொடுத்த பெண்ணின் வயிற்றிற் பி
ளையானவன் தன்னைப் பெற்ற தகப்பனுக்கு தன்னை விட
ளையிலாத போது அவனுடைய ஆஸ்தியையு கொடுத்துக்
அவனுக்கும் மாதாமகனுக்கும் பிண்டம்போட்டு சிரார்த
யவேண்டியது.

கருக. பெளத்திரனுக்கும் தெள ஹித்திரனுக்கும்; உ
யாதேனும் பேதங்கிடையாத எனென்றால் அவ்விருவரும்
பாட்டன் வயற்றிற் பிறந்த பிள்ளையையும், பெண்ணையும், தா
ம் தாயாகவும் உடையவர்களல்லவா.

கருச. ஒருவன் தன்னிடப்பெண்ணை புத்திரிகையாக
செய்துகொடுத்தபின் பு தனக்குப் புத்திரன்பிறந்தால் அந்த
னுக்கும் பிள்ளைக்கும் சரியாகப்பகுக்க அப்பெண் முத்தவ
பினும் ஸ்திரீ ஜாதியாகையால் ... கொறு கொடுக்கத்தக்கதன்

கருரு. புத்திரிகையாகக் கொடுத்த பெண்ணுக்குப் பி
லாம லிறந்துபோனால் அப்பெண்ணினதாயும் தகப்பனு ம்
அவள் பொருளை அவள் கணவன் சந்தேகமின்றி முழுமையும்
கொள்க.

கநசு. பெண்ணைப் புத்திரிகையென்று சொல்லிக்கொடுத்தாலும் சொல்லாமற் கொடுத்தாலும், அவளுடைய மைந்தன் பிள்ளையில்லாத மாதா மகனுக்குக் கர்மமுதலானவை செய்து அவன்பொருளையுமெடுத்துக் கொள்க.

கநஎ. மனிதர்களுக்குப் பிள்ளைபிறந்தால் சுவர்க்கமுதலிய புண்ணியலோகத்தை யடைகிறார்கள். பிள்ளைக்குப் பிள்ளைபிறந்தால் மேற்சொன்ன புண்ணியலோகத்தில் நெடுங்காலம் வாசத்தையும் பிள்ளைக்குப் பேரன்பிறந்தால் சூரியலோகத்தையும், அடைகிறார்கள். (ஆதலால் புத்திரசந்ததியிருக்கையில் பெண்சந்ததிக்கு அதிகாரமில்லையென்று கருத்து.)

கநஅ. மைந்தன் தந்தையை பும்-என்னும் நரகத்தினின்றும் காப்பாற்றுகிறபடியால் புத்திரனென்று ஸாக்ஷாது பிரமனாலேயே சொல்லப்படுகிறான்.

கநக. பௌத்திரனுக்கும், புத்திரிகையாகக் கொடுத்த பெண்வயிற்றிற்பிறந்த தெள ஹித்திரனுக்கும், பேதமில்லையென்பதில் மற்றுமொரு திருஷ்டாந்திரம். அதாவது தெள ஹித்திரனும் மாதாமகனைப் பரலோகத்தில் பௌத்திரன்போலேயே நரகத்தினின்றும் காப்பாற்றுகிறான். இம்மையிலும் ரக்ஷிக்கிறான்.

கச௦. புத்திரிகா புத்திரனாவன் சிரார்த்தம் செய்யும்போது முன்னம் தன்றாய்க்கும், இரண்டாவது தாயின்றந்தைக்கும், முன்றாவது தாயின்பாட்டனுக்கும் பிண்டம்வைக்கவேண்டியது.

கச௧. தத்தபுத்திரன் எல்லாகுணங்களுமுள்ளவனாக விருந்தால் வேறு கோத்திரத்தி விருந்து வந்திருந்தாலுந் தகப்பன் பொருளை ஓளறஸபுத்திரனுடன் பிரித்துக்கொள்க.

கச௨. தத்தன் ஜநகபிதாவினுடைய பொருளையும் கோத்திரத்தையு மடையக்கூடாது. அவ்விரண்டையும் அடைகிறவன்றான் பிண்டம்போடுவதுமுதலிய சிரார்த்தஞ் செய்யவேண்டியது. அந்தப் பிள்ளையை விவிகாரங் கொடுத்தவுடனே பெற்றவனுக்கு செய்யவேண்டிய சிரார்த்தமுதலியவை நீங்கிவிடுகின்றன.

கச௩. பெரியோர்க ளுத்திரவின்றி மைத்துனன்முதலிய மற்றொருவனைப் புணர்ந்தவளுக்குப் பிறந்தவனும், பிள்ளை யிருக்கும்போ

து பெரியோர்களின் உத்திரவுபெற்றுக்கொண்டு காமத்தினால் மை
துனன் முதலானோரைப் புணர்ந்தபிறந்தவனும், இரத்தினத்தாலும்
காமத்தினாலும் பிறந்தவர்க ளாயினால் பங்குக்குரியவர்க ளன்று.

கசச. பெரியோர்க ளுத்திரவுபெற்றிருக்கிற மாதரிடத்திலும்
இந்த அத்தியாயம் கவிவாது கலையத்தில் சொல்லிய விதிப்படி பு
ராத மைத்துனன் முதலானவர்கள் உத்திரவுபெறாமல் அந்த
திதர்சனர்குப்பிறந்த காமத்தினால் பங்குக்குரியவ னல்லன்.

கசரு. அந்த ஸ்திரீயிடத்தில் விதிப்படி பிறந்த கேஷத்தி
னும் ஒளரசனைப்போலே பங்குக்குரியவன் பின்னும் தன் தாயை க
யாணம்பண்ணினவனான தன் தாய்ப்புக்கு தருமான புத்திரனாக
ஞ் சொல்லப்படுகிறான்.

கசசு. விபாகத்துக்குப்பின் பிரதாபிந்தையேய் அவனு
ய தாபரசங்கமப்பெருளை வைத்திருக்கிற சகோதரன் அவன்மனை
யைக் காப்பாற்றி அவளிடத்தில் விதிப்படி தானொருபிள்ளையை யு
பெண்ணி அவனுக்கே தான்வைத்திருக்கிற பெருளைக் கொடு
வேண்டியது.

கசஎ. ஒரு ஸ்திரீயானவள் பெரியோர்களி ளுத்திரவுபெற்ற
ந்தாலும் மைத்துன னிடத்திலேனும் சரிண்டரிடத்திலேனும் விதி
ன்றி காமத்தினால் பெற்றுக்கொண்டபிள்ளையை பங்குக்குரியவன
வென்றும், விருதாவாய் பிறந்தவனென்றும், பெரியோர்கள் சொ
கிறார்கள்.

கசஅ. இவ்வரையிற் சொல்லியவந்த விபாகத்தருமானது
வனுக்கு தன்ஜாதி மனையாளிடத்து பிறந்தமைந்தர்களின் விஷயம்
னிநானொரு மனையாளுக்குப் பிறந்த மைந்தர்களின் விபாகத்
கேளுங்கள்.

கசக. பிராமணன் நாலுஜாதிமாதரை விவாகஞ்செய்திரு
ல் அவர்களின் மைந்தர்கள் விபாகஞ்செய்துகொள்ளும்போது
சொல்லியபடி பகுக்க.

கரு. பிராமணஜாதி மனைவியுடைய மைந்தனுக்கு ஒரு
வேலைக்காரனையும், ஒருவிடபத்தையும், குதிரைமுதலிய ஒருவா

தையும், மோதிரமுதலிய ஒரு பூஷணத்தையும், ஒருவீட்டையும்மற்றும் எல்லாப்பொருளிலும் ஒவ்வொருபங்குகளையும் எடுக்கூகக் கொடுக்கவேண்டியது.

கருக. மற்ற வெல்லாப்பொருளையும் பிராமண மனைவியுடைய மைந்தன் மூன்றுபங்கும் சூத்திரியமனைவியுடைய மைந்தன் இரண்டுபங்கும் வைசியமனைவியுடைய மைந்தன் ஒன்றரைப்பங்கும் சூத்திரமனைவியுடைய மைந்தன் ஒருபங்குமாகப் பிரித்துக்கொள்க. இப்படி நாலுஜாதிமைந்த ரில்லாவிட்டாலும் இருப்பவர் இந்தக்கணக்குப்படியே பகுத்துக்கொள்க.

கருஉ. இல்லாவிடில் விபாகதருமந் தெரிந்தவனான பிராமண மனைவியின் மைந்தன்தா என்கூறெடுத்துக் கொள்ளாமலே எல்லாப்பொருளையும் பத்துப்பங்காகப்பகுத்து மேற்சொல்லுகிறபடி தருமமாகப் பகுத்துக்கொள்க.

கருங. அப்பத்துப்பங்கில் நாலு மூன்று இரண்டு ஒன்று ஆகியபங்குகளை மைந்தர்கள் வருணக்கிரமமாக முறையே எடுத்துக்கொள்க.

கருச. பிராமணனுக்கு மூன்றுவருணமனையானுக்கு மைந்தர்களிருந்தாலும் இல்லாவிட்டாலும் சூத்திரமனைவி மைந்தனுக்கு பத்திலொருபங்கைவிட அதிகபாகங்கொடுப்பது தருமமன்று.

கருரு. பிராமணன் சூத்திரியன் வைசியன் இந்தமூன்று வருணத்தாருக்கும் சூத்திரமனையாளிடத்திற் பிறந்தமைந்தனுக்கு இந்தப்பத்திலொருபங்குங் கிடையாதென்றுசொல்வது சிலர்பகூம். அதற்கு விவாகஞ்செய்யப்படாத சூத்திரஸ்திரீயைச்சேர்ந்து பிறந்தமைந்தன் விஷயமென்று சிலர் தாத்பரியஞ்சொல்லுகிறார்கள். ஆனால் அவன்தகப்பன் எவ்வளவுபொருளை இஷ்டத்தினுற் கொடுப்பானோ அதைவாங்கிக்கொள்க.

கருசு. துவிஜர்களுக்குத் தன்றன் ஜாதிமனைவிகளிடத்தில் பிறந்தோர்க ளனைவரும் மூத்தவனுக்கு எடுகூறுகொடுத்தது மற்றவைகளை அவனுடன்சரியாகப் பகுத்துக்கொள்க.

கருஎ. சூத்திரனுக்கு தன்ஜாதி ஸ்திரீமாத் திரம் மனைவியாகலாமேயன்றி உயர்ந்தஜாதி தாழ்ந்தஜாதி ஸ்திரீகள்கூடாது. தன்ஜாதி ம

ணைவிடத்தில் நூறுபின்னேபிறந்தாலும் அனைவரும் சரியாகவே பசுத்துக்கொள்க. அவர்கள் எடுகூறுகொடுக்கவேண்டியதில்லை.

௧௫௮. கவாயம்புல மதுவானவர் மனிதர்களுக்குமேற்சொல்லப்போகிற பன்னிரண்டுவிதமான வாக்தர்களுக்குள் முன்னுறு மைதர்கள் பின்னேயில்லாத சபிண்டர் முதலானவர்களின் பொருளை யெடுத்துக்கொள்ளத் தக்கவாயும் தந்தையின் கோத்திரத்தையும் பெருளையும் அடைகிறவர்களாயும் நூற்றிரர்கள் பின்னாறுபீர்கள் தந்தையின் கோத்திரத்தையும் பொருளையுமாத்திர மடைகிறார்கள். சிற்பின்னாறுபீர்கள் தந்தையின் கோத்திரத்தை யடையமாட்டார்கள் கேவலம் பந்துக்களைப்போல தருப்பணமாத்திரம் செய்யவேண்டிவர்களென்றும் மேற்சொல்லுநிற்படி பொருளையு மடைவார்க ளென்றும் சொல்லுகிறார்கள்.

௧௫௯. ஒளரசன் சேஷத்திரஜன் தத்தன் கிருத்திரிமன் கூடே த்பந்நன் அபவித்தன் இவ்வாறுபுத்திரானும், பிதுராஸ்த்திக்கும், ள்ளையில்லாத ஞாதிகளாஸ்த்திக்கும், உரியவர்கள்.

௧௬௦. காரீநன் - சகோடன் - கிரீதன் - பெளநற்பவன் - சுயன் ததன் - செளத்திரன், இவ்வாறுபுத்திரானும் தந்தையின் பொருளுக் மாத்திரமுரியவர்கள்.

௧௬௧. சம்புமுதலியவற்றால் ஆற்றைத்தாண்டுகிறவன் எந்த பயனையடைவானோ அவ்விதப்பயனைத்தான் சேஷத்திரஜன்முதல் பதினாறுபிள்ளைகளைப் பாலோகசாதகமாக வைத்துக்கொண்டிருறவன் அடைகிறான்.

௧௬௨. சேஷத்திரஜன் பிறந்தபின் ஒளரசன்பிறந்து அந்தேத்திரஜனைப் பெற்றவனுக்கு தந்தாரத்தில் பின்னேபிறக்கா விட்ட அப்போது இவ்விருவரும் அவனவன்பெத்த தகப்பனுடைய ஆவையை அவனவ வெடுத்துக்கொள்ளவேண்டியது.

௧௬௩. ஒளரசன்பின்னாற்பிறந்தாலும் அவனே தகப்பன்பெருக்குப் பிரபுவாகிறான் சேஷத்திரஜன் தவிர மற்றவர்களுக் கெல்ல அந்த ஒளரசன் தனக்குப்பாபம் நேரிடாமெக்காக மேற்சொல்லிதிப்படி அந்நவஸ்திரத்துக்குக் கொடுக்கவேண்டியது.

ககச. ஒளரசன் தான்பகுத்துக்கொள்ளும்போது தன்றந்தை முதலானவர்களின் ஆஸ்த்தியில் சேஷத்திரஜன் குணத்துக்குத் தக்க படி ஆறிலொருபங்காவது ஐந்திலொருபங்காவது கொடுக்கவேண்டியது.

ககரு. ஒளரசனும் சேஷத்திரஜனும் மேற்சொன்ன விதிப்படி தந்தையின் பொருளுக்கு உரியவர்கள். மற்ற தத்தன்முதலியபத்து புத்திரர்களும் முன்பிள்ளைகளில்லாவிடில் பின்பிள்ளைகள் முறையாக தந்தையின் கோத்திரத்திற்கும் கருமத்திற்கும் பொருளுக்கு முரியவர்கள்.

ககசு. தன்ஜாதி ஸ்திரீயை கந்ரிகையாக விருக்கும்போது விவாகஞ்செய்து அவளிடத்தில் எந்தப் பிள்ளையைத்தானே பெறுகிறானோ அவனை முக்கியமான ஒளரசுபுத்திரனென்று அறியவேண்டியது.

ககஎ. பிள்ளைபிறக்கிறதற்குமுன் இறந்துபோனவன் பேடி பிள்ளைபிறக்க விரோதமான பிணியுள்ளவன் இவர்களின் மனைவிகளிடத்தில் மைத்துனன் முதலானவர்களால் மேற்சொன்ன விதிப்படியுண்டுபண்ணப்பட்ட பிள்ளையை சேஷத்திரஜனென்று சொல்லுகிறார்கள்.

ககஅ. தந்தையுந்தாயும் சம்மதித்து இருவரும் கூடியேனும் ஒருவராயேனும், தங்கள்வயிற்றிற்பிறந்தபிள்ளையை தன்ஜாதியாயும், பிள்ளையில்லாமல் துன்பப்படுகிறவனாயும் இருக்கிற ஒருவனுக்கு பிரீதியுடன் இந்தப்பிள்ளை யுனக்கே சொந்தமென்று சொல்லி ஜலத்தை விட்டு தாநஞ்செய்யப்பட்டவனை தத்தனென்று சொல்லுகிறார்கள்.

ககக. தன்ஜாதியாயும் பிதுர்க்களுக்குச் சிரார்த்தஞ்செய்வதாலும், விடுவதாலும்வரும் குணகுணங்களை யறிந்தவனாயும், தாய்தந்தைகளைப் பூசிக்கிறவனாயுமிருக்கிற எந்தப்பிள்ளையை தானே பிள்ளையாக வைத்துக்கொள்ளுகிறானோ அவனைக் கிரத்திரம புத்திரனாகச் சொல்லுகிறார்கள்.

ககஓ. ஒருவன் மனையாள்கணவன் வீட்டிலிருக்கும்போது அவனுக்குத்தெரியாமல் எந்தஜாதிபுருஷனெனும்! அவளிடத்தில் ஒருபிள்ளையை யுண்டுபண்ணினால் அப்பிள்ளையை அந்தக் கணவனுக்கு கூடோத்பந் புத்திரனென்று சொல்லுகிறார்கள்.

கள௩. தாய் தந்தையிற் பாலாவது அல்லது ஒருவராலாவது
எறிந்துவிடப்பட்ட பிள்ளையை கைத்துக்கொள்ளுதலானுக்கு அப
வித்த புத்திரனைன்று சொல்லுகிறார்கள்.

கள௪. எந்தவிடையிற் பிள்ளைக்குமுன் தாய்ப்பள்ளிட்பிலிரு
க்குப்போது மாறுகின்றபிள்ளை யாகியபொது ஒருவனைப் புணர்ந்
து ஒருபிள்ளையைப் பெற்றுக்கொள்ளுதலானுக்கு அந்தப் பிள்ளையை
பின்பு அவனைக் கலியாணஞ் செய்துக்கொள்ளுதலானுக்கு காரீபுத்த
ரனைன்று சொல்லுகிறார்கள்.

கள௫. எவன் ஒருபிள்ளையை தாய்ப்பாலாபிற் பிள்ளை என்று அ
றிந்தாவது அறிப்பாலாவது விவாகஞ்செய்து கொள்ளுகிறானு அ
னுக்கு அந்தக் கருப்பத்தினுள் பிறந்தபிள்ளையை ஸகீகாபுத்திரனெ
ன்று சொல்லுகிறார்கள்.

கள௬. எவன் தனக்குப் பிள்ளையிடில்லாமையால் ஒருபிள்ளையை
அவன் தாய்தாய்ப்பாவிடத்தல் விடக்குயங்கிற் கொள்ளுகிறானு அ
ன்குணத்தினால் தனக்குத் தக்கவாறாயினும், தாய்தவனாயினும் வாங்
னவனுக்கு காரீபுத்திரனைன்று சொல்லப்படுகிறான்.

கள௭. எந்தஸ்திரியானவன் கணவனுல் நீக்கப்பட்டாவது. க
வனிதந்தபின்பாவது, மற்றொருவனைக் கணவன்செய்யாகவே புணர்ந்
தபிள்ளையைப் பெறுகிறானு அந்தப்பிள்ளையை புண்பிணை
னவனுக்குப் பெளகற்பவ புத்திரனைன்று சொல்லுகிறார்கள்.

கள௮. ஆனால் அந்தஸ்திரியானவன் கணவனுல் தொடர்படா
யோரியை யுடையவளாகவே மற்றொருவனை யடைந்தால் அந்தஸ்தி
யை புணரப்போகிறவன் புரர்விவாக விதிப்படி கலியாணஞ்செய்து
கொள்ளவேண்டியது. சிலர் இத்தக்கவேகத்துக்கு ஒருஸ்திரீ தன்னை
க்கலியாணஞ்செய்த புருஷனுக்கு தன்னைப்புணர திரமில்லாமலிரு
து அவ்நீக்கி கொஞ்சகன் வேறுபுருஷனிடத்திலிருந்து மறுப
யும் முன் விவாகஞ்செய்தவனை யே யடைந்தால் அவனை புரர்விவா
மந்திரத்தால் கலியாணஞ் செய்துகொள்ளலாமென்று தாற்பரிய
சொல்லுகிறார்கள்.

கள௯. ஒரு சிறுவன் தாய்தந்தையிற் பிள்ளையாவது, அல்ல
அவர்களால் காரணமின்றி நீக்கப்பட்டவனாவது, தானாகவே

ருவனை புத்திரனாகவந்தடைந்தால் அவனைச் சயந்தத்தென்று சொல்லுகிறார்கள்.

கஎஅ. பிராமணன் தன்னால்விவாகஞ்செய்யப்பட்ட சூத்திரமணையாளிடத்தில் காமத்தினால் உண்டுபண்ணின பிள்ளையானவன் செய்கிற சிரார்த்தகாரியங்கள் பரலோகத்துக்கு உபயோகமாகாததால் உயிரோடிருந்தாலும் பிணத்தோடு சரியாகச் சொல்லப்படுகிறான். ஆதலால் அவனை பாசவபுத்திரனென்று சொல்லுகிறார்கள் இவன்தன் முன்பு செளத்திரனென்று சொல்லப்பட்டவன்.

கஎக. சூத்திரனுக்கு-தந்தாசி-அல்லது வேலைக்காரன்மனைவி இவர்களிடத்திலபிறந்தபுத்திரர்கள் தந்தையி னனுமதி பெற்றிருந்தால் அவன் சொந்தமனையானுக்குப்பிறந்த புத்திரர்களோடு பாகத்தைபடையலாம். இது தருமமனையேற்பாடு நடந்தும்வருகிறது.

கஎஊ. ஒளரசனில்லாதகாலத்தில் அவன்செய்யவேண்டிய சிரார்த்தமுதலியவும் குலமு மழிந்துபோகிறபடியால் மற்ற பதினொரு புத்திரர்களையும் புத்திரனென்றே பெரியோர்களான ருஷிகள் சொல்லுகிறார்கள்.

கஎஃ. கேசுத்திரஜன்முதலிய பதினொருபிள்ளைகளும் ஒளரசனிருக்கையில் சிரார்த்தமுதலிய காரியத்தைச் செய்வதற்கு யோக்கியாளாகமாட்டார்கள். தங்கனையுண்டுபண்ணினவனையே யடையவேண்டியவர்கள் பெளநர்ப்பவன் - செளத்திரன் - இவ்விருவரும்-அந்ரியராலுண்டுபண்ணப் படாம லிருந்தாலும் வைதீககாரியத்துக்கு உதவமாட்டார்கள் என்று இங்கு மொத்தமாய் பதினொரு புத்திராளென்று சொல்லப்பட்டது.

கஎஃ. ஒருதாய் தந்தைகளிடத்தில் பிறந்த அநேகஞ் சகோதரர்களுக்குள் ஒருவனுக்குப் புத்திரனிருந்தாலும் அப்புத்திரனாலே அனைவரும் புத்திரனுடையவர்களென்று மறு சொல்லியிருக்கிறார் ஆனால் ஒருவனுக்கு புத்திரன்-மனையாள்-பெண் - தந்தை - தாய்-உடன்பிறந்த பிராதா-இவர்களில்லாதபோது தான் அந்த பிராதாவின் புத்திரனுக்கு கர்மத்திற்கும், பொருளுக்கும், அதிகாரமுண்டென்று சாஸ்திரத்தில் சொல்லியிருந்தாலும் சந்ததிக்கு அழிவுவராததால் அவனிருக்கையில் கேசுத்திரஜன்முதலிய மைந்தரை விரும்ப

ப்படாதென்னும் கருத்தைப் பற்றி அந்தச் சுவைகம் விதிக்கப்பட்டது.

கஅ௩. பின்னும் ஒழுங்கான விவாதம் செய்யப்பட்ட அநேகமனை விதங்களுக்கும் ஒழுங்கையொத்தும் புத்திரவிருந்தாலும் அந்தப் புத்திரனால் அனைவரும் புத்திரை மனையவர் மனைன்று மதுசொல்லியிருக்கிறார். இவ்வுயிர்த்தொடர் முறையேயாக.

கஅ௪. ஓளரணன் முதலிய மவர்க்க புத்திரில்லாவிடில் பின் சொன்ன புத்திரர்கள் தந்தையின் மனை நனை கதித்துக்கொள்ளலாம். பெளகற்பவன் முதலியவர்கள் வெறுத்திவிருந்தால் அனைவரும் சரியாகப்பகுத்துக்கொள்க.

கஅ௫. தகப்பனுக்கு ஓளரணிகளாகக் கேஷத்திரஜன் முதலிய புத்திரர்களிருக்கும்போது அவனுடையபொருளை அவன் தகப்பனுடைய உடன்பிறந்தவனும் எடுத்துக்கொள்ளக்கூடாது. கேஷத்திரஜன் முதலியபுத்திரர்களும் மனை வி-பெண்-ஆள்-குறியில்லாவிடில் அந்தப்பொருளை தந்தையும், அவனில்லாவிடில் சகோதரரும் எடுத்துக்கொள்க.

கஅ௬. புத்திரர்கள் முன்றுபெயரான தன்னுடைய தந்தை-பட்டன்-இரண்டாய்பட்டன் - ஆவர்களுக்கு தகப்பனாம பிண்டதநமுதலியவை செய்யவேண்டியவர்களாகையால் அந்த முவருடைபொருளுக்கும் கேஷத்திரஜன் முதலிய புத்திரர்களும் சரியவர்களாரார்கள். அவர்களிருக்க மறவர்களுரியவல்லவர்.

கஅ௭. புத்திரசந்ததியில்லாதவன் ஆஸ்தியை தெளவித்தினும்-அவனில்லாவிடில்-மனை யானும் - அவனில்லாவிடில் - புத்திரிய அவளில்லாவிடில் தந்தையும்-அவனில்லாவிடில் - தாயும் - அவளில்லாவிடில்-சகோதரர்களும்-அவர்களில்லாவிடில்-சகோதரர் புத்திரர்களும் அவர்களில்லாவிடில் தந்தையின் தாயாகிய பாட்டியும் அவளில்லாவிடில் பிள்ளைதர பிராதுருசந்ததியும் - அது இல்லாவிடில் சபிண்டங்களும் அவர்களில்லாவிடில் வேராதகர்களும் அவர்களில்லாவிடில் அமான்முதலிய பாதுக்களும் அவர்களில்லாவிடில் ஆசாரியனும் அவளில்லாவிடில் சீஷனும் அவனில்லாவிடில் கூட ஒதினவனும் அவனில்லாவிடில் அரசனும் முறையேயெகாள் க.

கஅ௮. ஆனால் பிராமணனுக்கு கூட ஒதினவரையில் சொல்லப்பட்டவர்களை வரும் இல்லாவிடில் அவன்பொருளை முன்றுவேதே

தினவர்களாயும், உள்ளும்புறமும்பரிசுத்தர்களாயும் பொறுமையுள்ள வர்களாயு மிருக்கிற பிராமணர்கள் எடுத்துக்கொள்க. அதனால் இறந்துபோனவனுக்கு சிரார்த்தமுதலிய அறங்குறையாகு.

கஅக. ஏனென்றால் பொருளுக்குரியவர்களான மேற்சொன்ன யாவருமில்லாவிடில் பிராமணன் பொருளைமாத்திரம் அரசன்தானெடுத்துக்கொள்ளாமல் பிராமணர்களுக்குத் தானஞ்செய்ய வேண்டுமென்று சாஸ்திரமிருப்பதால் மேற்சொல்லியபடி குணமுள்ள பிராமணனில்லாவிட்டாலும் எந்தபிராமணனுக்காவது கொடுத்துவிடுக மற்றவருணத்தார்பொருளை அரசனெடுத்துக்கொள்க.

கக(1). கணவன் புத்திர னில்லாமலிறந்துபோனால் மனையாள் கணவன் தோத்திரமுள்ள ஒருபுருஷனிடத்தில் விதிப்படி புத்திரனைப் பெற்றுக்கொண்டு அப்புத்திரனுக்கு கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்துவிடவேண்டியது.

ககந. புத்திரன் பிறந்தபின் கணவனிறந்து பின்பு அந்தமனை யாள் மற்றொருவனிடத்தி லொருபிள்ளையைப் பெற்றுக்கொண்டால் அவ்விரண்டு புத்திரர்களும் தன்றன்பிதாவின் ஆஸ்தியை எடுத்துக்கொள்ளவேண்டியதே யல்லது இரண்டாஸ்தியையுஞ் சேர்த்து பிரித்துக்கொள்ளக்கூடாது.

சீ த ந ம்.

ககஉ. தாயிறந்தபின் அவள்பொருளை அவள் வயிற்றிற்பிறந்த புத்திரர்களும் கலியாணஞ் செய்யப்படாத பெண்களும் சரியாகப்பகுத்துக்கொள்ள வேண்டியது. கலியாணஞ்செய்த பெண்களுக்கு கொஞ்சம் பொருள் மரியாதையாகக் கொடுக்கவேண்டியது.

ககங. அவள் பெண்களுக்குப்பிறந்த கலியாணஞ் செய்யப்படாத தெள ஹித்திரிகளுக்கும் அன்பைமுன்னிட்டு பாட்டியின் பொருளில் கொஞ்சங்கொடுக்க வேண்டியது.

ககச. பெண்ணைக் கலியாணஞ்செய்து கொடுக்கும்போது தந்தைமுதலானவரால் அக்கிரிமுன்பாகக் கொடுக்கப்பட்ட பொருளென்றும் அவள் கணவன்விட்டுக்குப்போகும்போது தந்தைகொடுத்த பொருளென்றும் கணவன் அன்பினால் கொடுத்தபொருளென்றும் பி

பாதாளில் ஒருவாரியத்தில் கொடுக்கப்பட்ட பொருளென்றும் தாய்மொகிதக பொருளென்றும் மந்திரிபொருளாயத்தில் சந்தேகவுத்தால் தந்தையுடைய சந்தேகதால் கொடுத்த பொருளென்றும் சிதகம் அறுவணகரீகிம்.

ககடு. கொடுத்தால் அறுவணகரீதகப்பொருளையும் கலியணபாணரின்பு அறுவணகரீதகப்பொருளும் தந்தைசுற்றத்தாலும் கொடுத்தபொருளையும் கணவன் அன்றினால் கொடுத்த பொருளையும் தாயிற் தந்தை தந்தையிற் கொடுத்தும் அவன்மைந்ரும் கலியாணபாணக பொன்சுருள் எடுத்ததுக்கொள்ள வேண்டியது.

ககக பிராணம் தெய்வம் அறுவணகரீதகப்பொருளும் பிராசாயதியம் இவ்வாறு விவாகத்தினாலும் கலியாணஞ் செய்துகொண்ட மனைவியின் அறுவணகரீதகப்பொருளை அவளிற் தரிசு அவளருப்பிள்ளை பெண்ணிலவாவிடல் கணவனை கொடுத்துக்கொள்க.

ககக ஆகாம் இரக்கதம் பைசாயம் இரமுன்றுவிவாகத்திலும் கலியாணஞ் செய்யப்பட்ட ஸ்திரீகணவந்த அறுவணகரீதகப்பொருளை அளஞ்சுப்பிள்ளை பெண்ணிலவாவிடல் அவளிற் தரிசு அவள் தாய்தந்தை எடுத்ததுக்கொள்க.

ககஅ. பிராமணன் இரண்டுமுன்று ஜாதிரில்விவாகஞ் செய்துருந்தால் அவர்களுக்கும் பெண் பிள்ளை கணவன் இல்லாதமனைவியின் சிதகப்பொருளை பிராமண ஜாதியான சக்களத்தியின் கணவன் எடுத்துக்கொள்க அவர் மனிலவா விட்டால் அவன் புத்திரனெடுத்துக்கொள்க.

ககக. அநேகம் பிராதரக்களுக்கு பொதுவாகிய குடும்பத்தை எடுத்து மாதர்கள் தங்களுக்கு ஓராபரணமுதலியவற்றை வாக்கொள்ளக்கூடாது கணவனுத்தரலின்றி அவன் பொருளையும் ந்களுபயோகப் படுத்திக்கொள்ளக்கூடாது அப்படி எடுத்திருந்தது சிதகமாகாது.

உ.00. கணவனிருக்கும்போது மனைவிகளணிகதிருந்த பூகங்களை அவளிற் தரிசின் அவன்சகோதரர்கள் பிரித்துக் கொள்ளடாது பிரித்துக்கொண்டால் பதிதாளாகுர்கள்.

உ0க. பேடி பதிதன் பிறவிக்குருடன் பிறவிக்கெவிடன் பித்தன் மூடன் ஊமையன் நொண்டி முதலியமற்றவர்களும் பங்குக்குரியரல்லர்.

உ0உ. ஆனால்மேற் சொல்லப்பட்ட யாவருக்கும் அவர்களிறக்குமளவும் அந்நவஸ்திரத்துக்குக்கொடுக்க இல்லாவிடில் பாபிகளாகிறார்கள்.

உ0ங. ஒருக்கால் அவர்கள் விவாகத்தில் விருப்பங்கொண்டுவிவாகஞ்செய்துகொண்டால் அந்தஸ்தீர்களிடத்தில் மற்றொருவன் விதிப்படி பிள்ளையுண்டுபண்ணினாலும் தானாக உண்டுபண்ணினாலும் அல்லது தத்தன்முதலிய பிள்ளையை வைத்துக்கொண்டாலும் சரியாகப்பாகங்கொடுக்க.

உ0ச. தகப்பனிறந்தபின் மூத்தவன் தன்சாமர்த்தியத்தால்யாதாவதொருபொருள் சம்பாதித்தால் அதை அப்போது கல்வியை அப்பியாசித்துக் கொண்டிருந்ததம்பிகளுக்கு பகுத்துக்கொடுக்க மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டியதில்லை.

உ0ரு. பகுத்துக்கொள்ளுகிறதற்கு முன்னாவது பின்னாவது பிரதாக்களனைவரும் சேர்ந்து பயிர் வியாபாரம் இவைகளால் சம்பாதித்த ஸுவார்ச்சிதப்பொருளை எடுகூறில்லாமற் பகுத்துக்கொள்க இதில் சந்தேகப்படவேண்டாம்.

உ0சு. கல்வியினால் பிரஸங்கஞ்செய்து சம்பாதித்தபொருளையும், தோழமையினால் சம்பாதித்தபொருளையும், கலியாணத்தில் மாமனார் முதலியவர்களால் கொடுக்கப்பட்ட பொருளையும், மற்றும் யாவராலேனும் மரியாதையாகக் கொடுத்த பொருளையும், அவரவர்களே யெடுத்துக் கொள்வதேயன்றிப் பகுத்துக்கொள்ளக்கூடாது.

உ0எ. அநேகம்பிராதாக்களுக்குள் ஒருவன் உத்தியோகமுதலியவற்றால் சம்பாதிக்கத்திறமுள்ளவனாய் பிதாவின்பொருள் வேண்டியதில்லையென்றால் அவனுக்கேதேனுள் சிறிதுகொடுத்து அவனை வேறாகவைக்கவேண்டியது. இல்லாவிடில் அவன் மைந்தன் முதலியவர்காலந்தரத்தில் வழக்குக்குவருவார்கள்.

௨௦௮. தகப்பன்பொருளுக்கு விரோதமின்றி தான் பிரயாச
ப்பட்டு ஒருபொருளை சம்பாதித்திருந்தால் அதைத்தன்பிராதாக்க
ளுக்கு இஷ்டமிருந்தாற் கொடுக்கலாம் இல்லாவிடில் வேண்டிய
தில்லை.

௨௦௯. தந்தைக்குச் சாமர்த்தியமில்லாமையால் ஒருவனாலபக
ரிக்கப்பட்டதந்தையின்பொருளை புத்திரர்களில் ஒருவன் தன்சாமர்த்
தியத்தாலடைந்தால் அது சுவார்ச்சிதமாகையால் அவனுக்கு மநமில்
லாவிடில் அனைவரும்பகுத்துக்கொள்ளக்கூடாது.

௨௧௦. பிராதாக்கள் பாகஞ்செய்துகொண்டபின் மறுபடியுங்
கூடியிருந்து சிலகாலங்கழித்தபின் பிரித்துக்கொண்டால் அனைவ
ரும் எகுகூறில்லாமலே பகுத்துக்கொள்க.

௨௧௧. பிராதாக்க ளிவ்விதமாகப் பகுத்துக்கொள்ளும்போது
அவர்களில் மூத்தவனேனும் இளையவனேனும் - இறந்துபோனாலும்,
தேசாந்தரம்போனாலும், சந்நியாசம்புகுந்தாலும் அவன்பங்கு அழி
யமாட்டாது பின்னென்னவெனில்

௨௧௨. அவனுக்கு-புத்திரன்-மனையாள்-தந்தை-தாய்-இவர்கள்
முறையாகவில்லாவிடில் கூடியிருந்த சோதரப்பிராதாக்களும், அவர்
களில்லாவிடில் சகோதரிகளும், அவர்களில்லாவிடில் பின்னோதரப்
பிராதாக்களும் முறையாகப் பகுத்துக்கொள்க.

௨௧௩. பொருளாசையால் இளையவர்களை வஞ்சனைசெய்கிற
மூத்தவனுக்கு மூத்தவனென்னு மரியாதையும்-எகுகூறும் கிடைக்க
மாட்டாது அரசனும் அவனைத்தண்டிக்க.

௨௧௪. சூதாகிறவர் வேசிவீட்டுக்குப்போகிறவர் இவ்விதது
ஷ்டநடைகளையுடைய பிராதாக்களும் பங்குக்குரியவரல்லர். மூத்த
வன் தன்வசமாய் தந்தையின்பொருளிநுக்கும்போது அதனால்தனக்
கோராஸ்தியைச் சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

பிதாவிருக்கையிற் பங்கிடும்வகை.

௨௧௫. விபாகத்திற்குமுன்பிராதாக்களைவரும் வெளியில்சஞ்
சரித்துப் பொருள் சம்பாதித்தால் அனைவரும் எகுகூறின்றி சரியாக
ப்பகுத்துக்கொள்ளும்படி தந்தையானவன் ஏற்படுத்தவேண்டியது

உகக. பிதா. மைந்தருடன் பகுத்துக்கொண்டபின் மறுபடி அவனுக்கொரு பிள்ளைபிறந்தால் அந்தப்பிள்ளை அந்தப்பிதா தனக்காக வைத்துக்கொண்டிருந்த பொருளை எடுத்துக்கொள்க. அல்லது பிரித்துக்கொண்டவர்கள். தகப்பனிடத்தில் கூடியிருந்தால் அவர்களோடு இவனுஞ் சரியாகப்பகுத்துக்கொள்க.

உகஎ. விபாகத்திற்குப்பின் பிறந்தபிள்ளையானவன் பிள்ளையிலாமலிறந்துபோனால் அவன்பொருளை அவன்தந்தையும், அவனில்லாவிடில் தாயும், அவனில்லாவிடில் தகப்பனைப்பெற்றபாட்டியும் எடுத்துக்கொள்ளவேண்டியது.

உகஅ. கடனையும், பொருளையும், முறைப்படி பகுத்துக்கொண்டபின் மறுபடிகடவைது, பொருளாவது இருக்கிறதாகக்காலாந்திரத்தில்தெரிந்தால் அதையுஞ் சரியாகப்பகுத்துக்கொள்க அதற்கு எடுகூறில்லை.

உகக. சொற்பவிலையுள்ள வஸ்திரம்-வாகநம்-சமைத்த அந்நம் முதலியவை-கிணறு-வேலைக்காறி-மந்திரி - புரோகிதன் - தெருக்குறடு வழிநடை இவைகளை பகுத்துக்கொள்ளக்கூடாதென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள் அது அது யாராருடைய அநுபவத்தில் இருக்கிறதோ அவனவனே அதையதை யநுபவிக்கவேண்டியது.

உஉ0. இதுவரையில் மைந்தர்கள் செய்துகொள்ளவேண்டிய தாயபாகத்தையும் க்ஷேத்திரஜன் முதலிய புத்திரர்கள் செய்யவேண்டிய சிரார்த்தவிதியையுஞ் சொன்னேன் இனி சூதாடுகிற விதியைக்கேளுங்கள்.

சூ து.

உஉக. மேற்சொல்லும் லக்ஷணமுள்ள தியூதம் சமாகுவயம் இவ்விரண்டையும் அரசன் தன்றேயத்திராம னீக்கவேண்டியது இவ்விரண்டு தோஷங்களும் அரசனுக்கு அழிவையுண்டுபண்ணும்.

உஉஉ மேற்சொல்லிய விரண்டும் வெளிப்பட்ட திருட்டாகையால் அதையடக்குவதில் அரசன் மிகுந்த முயற்சி செய்யவேண்டியது.

௨௨௩. கவறு சதுரங்க முதலியவற்று லாடுதல் தியுதமெ
ன்றும் ஆடு கோழி கடா மல்லன் முதலியவற்றால் பந்தயம் வைத்
துப் போர்பொருந்துவித்தல் சமாகுவயமென்றுஞ் சொல்லப்படுகி
ன்றன.

௨௨௪. இவ்விரண்டையும் செய்கிறவனையும் செய்விப்பவனை
யும் எக்கியோபவீதமுதலிய பிராமணர்களின் அடையாளத்தைத்
தரிக்கிற சூத்திரனையும், அரசன் அங்கச்சேதமுதலிய சிசைசெய்ய
வேண்டியது.

௨௨௫. சூதாடுகிறவன் கூத்தாடி பாடகன் கொடியநடையுள்ள
வன் வேதஸ்மிருதிகளை நிந்திப்பவன் விரதாநுஷ்டான மில்லாதவன்
ஆபத்தில்லாதபோது தன்ஜாதித் தொழிலைவிட்டும் மற்றொருஜாதித்
தொழிலைச் செய்பவன் குடியன் இவர்களை அரசன் பட்டணத்தை
விட்டோட்டவேண்டியது.

௨௨௬. திருடரான மேற்சொல்லிய சூதர்முதலியவர்கள் பட்
டணத்திலிருந்தால் வஞ்சனை முதலிய காரியத்தினால் நல்லொழுக்கமு
ள்ளவர்களை பீடிப்பார்கள்.

௨௨௭. இந்தச்சூதானது முண்காலங்களிலும் ஒருவர்க்கொரு
வர் அதிகவிரோதத்தையுண்டுபண்ணிற்று ஆகையால் தெரிந்தவன்
வினையாட்டுக்கும் அதை யாடக்கூடாது

௨௨௮. இரகசியமாகவாவது, வெளிப்பட்டாவது, எவனிந்தச்
சூதாடுகிறானோ அவனுக்கு அரசன் தன்னிஷ்டப்படி தண்டம்விதிக்க
லாம்.

௨௨௯. அரசனால் விதிக்கப்பட்ட தண்டப்பொருளைக்கொடுக்க
வகையில்லாத க்ஷத்திரிய வைசிய சூத்திரர்கள் அதற்குத்தக்கவே
லைசெய்தாவது கழிக்க பிராமணன்மாத்திரம் மெல்லமெல்ல சம்பாதி
த்துக்கொடுக்க.

௨௩௦. மாதர் சிறியவன் கிழவன் பித்தன் வறுமைப்படுகிறவன்
பாபப்பிணியினன் இவர்கள் சூதாடினால் சாட்டி மரப்பட்டை கய
று பிரம்பு இவைகளால் அடித்தலையுங் கட்டுதலையும் தண்டமாக
விதிக்க.

பொதுவான சிலதண்டங்கள்.

உருக. அரசனால் நியமிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் கக்ஷி க்காரர்களிடத்தில் பொருளைவாங்கிக்கொண்டு வழக்கைக்கெடுத்தால் அவர்களுடைய சகலபொருள்களையும் அரசன் கவர்க.

உருஉ. பொய்சாஸநத்தை உண்டாக்குதல் அரசன் மந்திரி நண்பினன் இவரையும் அரண் கோசம் தண்டம் இராச்சியம் இவற்றையும் இகழ்தல், மாதர் சிறிபவன் பிராமணன் இவர்களைக்கொல்லுதல், தன்பகைவரிடத்திற்சேர்த்தல், இவற்றைச்செய்பவர்களை அரசன் கொல்லவேண்டியது.

உருங. கடன்கோடன் முதலிய விவகாரத்தில் நீதிக்காரனால் தருமப்படி தீர்க்கப்பட்டதையும். குற்றவிஷயத்தில் விதிக்கப்பட்ட தண்டத்தையும், காரணமின்றி அரசன்மாற்றக்கூடாது.

உருச. மந்திரிகளேனும் நீதிக்காரனேனும் ஒருவழக்கை பொருவன் தாஷ்ணணியத்துக்காக அக்கிரமமாகத் தீர்ப்புச்செய்தால் அந்தத்தீர்ப்பை அரசனுடைத்து சரியானதீர்ப்புச்செய்து அவர்களுக்காயிரம்பணந் தண்டம்விதிக்க.

உருரு. பிரமஹத்திசெய்தவன் சுராபாநஞ்செய்த பிராமணன் பிராமணன் பொன்னைத்திருடினவன் குருபத்திரியைப் புணர்ந்தவன் இந்தநான்குபேரையும் தனித்தனியே மஹா பாபிகளென் றறியவேண்டியது.

உருசு. இந்தநாலுபேர்களும் பிராயச்சித்தஞ் செய்துகொள்ளாவிடில் மேற்சொல்லுகிறபடி சரீரதண்டத்தையும், பொருள் தண்டத்தையும், குற்றத்துக்குத் தக்கதாக அரசன் தருமமாக விதிக்கவேண்டியது.

உருஎ. காச்சிய இருப்புச்சலாகையால் குருபத்திரியைப் புணர்ந்தவனெற்றியில் யோரியைப்போலவும், ஸுராபாநஞ்செய்த துவிஜனெற்றியில் ஸுராத்துவஜத்தைப் போலவும், பிராமணன் பொன்னைத் திருடினவனெற்றியில் நாயின்கலைப்போலவும், பிரம்மஹத்திசெய்தவனெற்றியில் கவந்தபுருஷனைப் போலவும், ஒவ்வொரு முத்திரையை சாமளவு மிருக்கத்தக்கதாகப் போடவேண்டியது.

2௩௮. அந்தமஹா பாபிகளுக்கு யாரும்பந்தியில் அந்நம்போடக்கூடாது. எக்கிய யாகாதிசெய்விக்கவும், வேதமோ துவிக்கவும் கலியாணமுதலிய சம்பந்தஞ்செய்யவும் கூடாது. அவர்க ளொருகருமத்திற்குந் தகாதவர்க ளாகையால் தீநாளாய் பூமிபெங்குஞ் சஞ்சரிக்கக் கடவர்கள்.

2௩௯. மேற்சொன்னபடி அரசனால் அடையாளம் போடப்பட்ட மஹாபாபிகளை அவர்களின் பங்காளிகளும் அம்மான்முதலிய பந்துக்களும் தாஷ்ணணியமின்றி நீக்கவேண்டியது. அவர்களிடத்தில்தயவுசெய்யவும் அவர்களை வந்தநஞ்செய்யவும் கூடாது இதுமறுவின் கட்டளை.

2௪0. இந்த மஹாபாவஞ்செய்த துவிஜர்கள் சாஸ்திரப்படி அந்தந்தப் பாவத்திற்குப் பிராயச்சித்தஞ்செய்துகொண்டாராகில் அவர்களி னெற்றியி லரசன் முத்திரைபோடக்கூடாது. ஆயிரம்பணமாத்திரம் தண்டம்விதிக்க

2௪௧. இந்த மஹாபாதகங்களை குணமுள்ள பிராமணன் தெரியாமற்செய்தால் அவன்பிராயச்சித்தஞ் செய்துகொண்டபிறகு அவனுக்கரசன் ஐந்நூறுபணந் தண்டம்விதிக்க. அறிந்துசெய்தால் தேசத்தினின்றும் அவன்பொருளோடு துரத்துக.

2௪2. பிராமணன்நீங்கலாக குணமுள்ள மற்ற மூன்றுவருணத்தாரும் மஹாபாதகங்களை அறியாமற்செய்தால் அவர்களது எல்லாப் பொருளின் கவர்ச்சியை தண்டமாகவிதிக்க. அறிந்துசெய்தால் எல்லாப்பொருளையும் கவர்ந்து ஊரைவிட்டுந் துரத்துக சிலர் அறிந்து செய்ததற்கு கொலைத்தண்டமென்று சொல்லுகிறார்கள்.

2௪3. தருமமறிந்த வரசன் மஹாபாபிகளுக்கு விதித்த தண்டப்பொருளையும் அவர்களிடத்தில் தானாகக் கவர்ந்தபொருளையும் தானெடுத்துக்கொள்ளக்கூடாது. பொருளாசையால் எடுத்துக் கொண்டால் அவர்களின் பாபத்தைத் தானடைவான்.

2௪4. அந்தப்பொருளை வருணதேவனுக்குத் திருப்தியாக தண்ணீரிலாவது போடவேண்டியது. அல்லது வேதவேதாந்தங்களை யோதிய நல்லொழுக்கமுள்ள பிராமணனுக்கேனுங் கொடுக்கவேண்டியது.

உசடு. வருணன் குற்றஞ்செய்த அரசனுக்குத் தண்டம்விதிக் கிறவனாகையாலும் வேதமோதின பிராமணன் சகலலோகத்திற்கும் பிராயச்சித்த முதலானவற்றை விதித்தலினால் பிரபுவாகையாலும் அவ் விருவரும் மஹாபாபிகளின் தண்டப்பொருளுக்குயஜமானாகிறார்கள்.

உசகூ. எந்தத்தேசத்தில் அரசன் மேற்சொன்ன மஹாபாபிக ளின்பொருளை தான் எடுத்துக்கொள்ளவில்லையோ அந்தத்தேசத்தில் பிரஜைகள் பிறக்கத்தக்ககாலம்வந்தபின் பிறக்கிறார்கள் நெடுங்காலமு ம் ஜீவிக்கிறார்கள் அற்பாயுள் நேரிடுகிறதில்லை.

உசஎ. பின்னும்பயிர்களும் வைசியருக்கு நல்லபலனைத் தரும் சிசுக்களுமிறக்காது அங்கஹீநமாயொரு ஜெந்துவும்பிறக்காது.

உசஅ. மதத்தினால் பிராமணன்பொருளைப் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்துத் துன்பப்படுத்துகிற சூத்திரனை பயங்கரமான சித் திரவதைசெய்து கொல்லவேண்டியது.

உசக. அரசன் கொல்லத்தகாதவனைக் கொன்றால் எவ்வளவு தோஷமுண்டாகுமோ அவ்வளவுதோஷம் கொல்லவேண்டியவனை வி ட்டாலும் உண்டாகும். சாஸ்திரப்படி தண்டித்தால் தருமமேயுண் டாகும்.

உடு0. இதுவரையில் கடன்கோடன் முதலிய பதினெட்டுவ ழிகளாலும் ஒருவருக்கொருவர் வழக்காடுகிற வாதி பிரதிவாதிகளுக் குசெய்யவேண்டிய தீர்மானம் விரிவாச்சொல்லி முடிந்தது.

ஒழி 4.

உடுக. இவ்விதமாத் தருமமாகச் செங்கோல்செலுத்துகிற அ ரசன் தானடையாத இராச்சியத்தையடைய முயற்சிசெய்யவேண்டி யது. அடைந்தவிராச்சியத்தை பரிபாலனஞ்செய்யவேண்டியது.

உடுஉ. அரசன் காக்கப்பட்ட இராச்சியத்தில் ஏழாவதத்தியா யத்தில் சொல்லியபடி கோட்டைமுதலியவற்றை யேற்படுத்திக் கொ ண்டு துஷ்டர்களையடக்குவதில் முயற்சியுள்ளவனாக விருக்கவேண்டி யது.

௨௫௩. துஷ்டரிக்கிரகம் சிஷ்டபரிபாலநம் இவைகளைச் செய் துகொண்டு பிரஜைகளைக் காப்பாற்றுகிற அரசர்கள் சுவர்க்கத்தைய டைகிறார்கள்.

௨௫௪. திருடன்முதலிய துஷ்டர்களை ரிக்கிரகஞ் செய்யாமல் தீர்வையமாத்திரம் வாங்கிக்கொள்ளுகிற அரசனை உலகத்தார்பகை ப்பார்கள். அவன் வேறொருருமத்தினால் சுவர்க்கத்திற்கு உபயோக மாகச் செய்திருக்கிற புண்ணியமும் அழியும்.

௨௫௫. எந்தவரசன் புஜபலாக்கிரமத்தினால் ஆளப்பட்ட தேச மானது பயமற்றிருக்கிறதோ அந்தத்தேசம் தண்ணீர்வார்த்து வளர் த்தமரம்போல் செழிக்கும்.

௨௫௬ தெரிந்துந் தெரியாமலும் அயலான்பொருளை அபகரிக்கிற இரண்டுவகைப்பட்ட திருடர்களை அரசன் வேவுகாரராகிற கண்ணினுற் பார்த்தறிய வேண்டியது.

௨௫௭. அவர்களுக்குள் தப்புத்தராசவைத்துக்கொண்டு பலப ல வியாபாரஞ் செய்கிறவர்கள் வெளிப்பட்ட திருடர்கள் காட்டில் மறைந்துவாசஞ்செய்துகொண்டு திருடுகிறவேடர் முதலியவர்கள் வெ ளிப்படாததிருடர்கள்.

௨௫௮. பரிதாநம்வாங்குகிறவர்கள் உனக்கு ஒருகிரஹம் போ ராதிருக்கிறது அதற்கு இந்தத்தாநம்செய்யவேண்டுமென்று இதுமு தலிய ஒருமுகாந்திரத்தினால் ஒருவனைப்பயப்படுத்தி பொருளைவாங் குகிறவர்கள் பொன் ஆபரணம் முதலானவைகளை இரவலாகவாங்கிக் கொண்டுபோய் அதில் தாம்பரமுதலியவை கலக்கிறவர்கள் பொருள் பிள்ளை நமக்கு இருக்கிறதென்றுமமதையடைகிறவர்கள் பாபத்தைச் செய்துவிட்டுமேலுக்குநல்லவேஷம்தரித்திருப்பவர்கள் கையில்ரேகை யைப்பார்த்து நன்மைதீமையைச்சொல்லி பொருள்வாங்குகிறவர்கள்.

௨௫௯. யானையைப்பழக்கிப் பிழைக்கிறவர்கள் தக்கபடிமருந் துகொடுத்து சிகிச்சைசெய்யாத வயித்தியர்கள் சித்திரவேலைசெய்து பிழைக்கிறவர்கள் ஒருவனை மயக்கடிக்கிறவேசிகள்.

௨௬௦. இவர்முதலானவர்களை வெளிப்பட்ட திருடரென்றும் நல்லோர்வேடங்கொண்டிருக்கிற நநஜாதிகளை வெளிப்படாத திருடர் களென்றும் நன்றாகவறிக.

உசுசு. மாறுவேடம்பூண்டு அந்தயாபாரி முதலானவர்களின் தொழிலைச்செய்கிறவர்போல் அவர்களின் திருட்டையறியத்தக்கவர்களான நல்லநடத்தை யுள்ள வேவுகாரரால் வெளிப்பட்டதிருடர்களின் குற்றங்களையறிந்து அவர்களை அரசன் அடக்கவேண்டியது.

உசுஉ. இருவகைப்பட்ட அந்தத்திருடர்களின் குற்றத்திற்கு தான்செய்யுந் தண்டனையை பட்டணமெங்கும் பிரசித்தஞ்செய்து வைத்து குற்றத்திற்குத்தகுதியான தண்டனையை சரியாக விதிக்க வேண்டும்.

உசுந. பயமில்லாமல் நல்லவரைப்போல் பூமியில் சஞ்சரிக்கிற பாபிகளான திருடர்களை தண்டோபாயமின்றி அடக்கிறது பிரயாசம் ஆதலால் தக்கபடி தண்டிக்க.

உசுசு. * சபை தண்ணீர்ப்பந்தல் பண்ணியாக்கடை வேசி வீடு கள்ளுக்கடை அந்நசத்திரம் நாற்சந்திவீதி ஆல்முதலிய பெரிய மரத்தினடி வெகுஜநநடக்குமிடம்.

உசுரு. அழிந்ததோட்டம் காடு தொழிலாளிகள் வேலைசெய்யுமிடம் யாருமில்லாதவீடு தோப்பு நந்தவநம்.

உசுசு. இந்தவிடங்களில் அரசன் திருடரைத் தகைந்துபிடிக்கிறநிமித்தம் சிலசைந்நியங்களை நிலையாகவேற்படுத்தி சிலசைந்நியங்களை யிங்குமங்குஞ் சஞ்சரித்து மேற்பார்வைபார்க்கும்படி செய்வித்து வேவுகாரர்களைக்கொண்டும் பரிசோதிக்கவேண்டியது.

உசுஎ. ஏனென்றால் இவ்விடங்களில் பெரும்பாலும் திருடர்கள்குடிக்கவும் அந்நம் பலகாரம் வாங்கிச் சாப்பிடவும் புணரவும் திருடியசொத்தை மாற்றவும் சஞ்சரிப்பார்கள் தனக்குச்சுவாதீநாளாயும் திருடரைவஞ்சிப்பதில் சாமர்த்தியமுள்ளவாளாயும் தந்திரவாதிகளாயும் இருக்கிற முன்திருடர்களைக்கொண்டு திருடர்களைக்கண்டுபிடித்து சிஶிக்கவேண்டியது.

உசுஅ. அந்தமுன்திருடர்களும் மாறுவேடம் பூண்டுகொண்டு திருடர்களைக்கண்டுபிடித்து நீங்கள் எங்கள்வீட்டுக்கு வாருங்கள்

* சபையென்பது ஊரிலும் பட்டணத்திலேனும் வழக்கமாய் வெகுஜநம் கூட்டங்குமிடம்.

பலகாரஞ்சாப்பிடலாமென்றும் அவுடத்தில் எல்லாவிஷயத்திலும் சரியாகச் சோதிடஞ் சொல்லுகிற பிராணனைக்காட்டுகிறமென்றும் அநேகம்பேருடன் சண்டைசெய்யத்தக்க ஒருமல்லீசைப்பார்க்கலாமென்றும் சூதுசொல்லியழைத்துவந்து காவற்காரரிடத்தி லொப்புவிக்கவேண்டியது.

உ.எக. சிலதிருடர்கள் முன் திருடர்களிடத்தின்பிடித்துக்கொடுத்துவிடுவென்னுஞ் சந்தேகத்தினால் அவர்களுக்குச் சுவாதிதப்படாமலிருந்தால் அவர்கள் திருடர்களானவென்று அரசன் அறிந்து திருடராகவிருந்தால் அவர்களைவழியைசெய்து அவர்களைவிடிகூடியிருக்கும் சற்றத்தாரோடு கொள்ளவேண்டியது.

உ.எஃ. ஆனால் தருமவானை அரசன் பொருளைப்பறிப்பது உயிராவதைப்பது இதுமுதலிய தடையமின்றி திருடனைக்கொல்லக்கூடாது தடையமுண்டேல் அத்திருடனை யோசியாமற்கொல்லலாம்.

உ.எக. கிராமத்தார்முதலியவர்கள் திருடரென்றும் தெரிந்தும் அவர்களுக்குச் சோழிட்டாலும் வீட்டிலிடற்கொடுத்தாலும் சட்டிப்பானை முதலியபாத்திரங்களைக் கொடுத்தாலும் அவர்களையுத்திருடனைப்போல் தண்டிக்கவேண்டும்.

உ.எஉ. பட்டணத்தில் நியமிக்கப்பட்ட காவற்காரர்களும் எல்லைமுகுவில் நியமிக்கப்பட்ட சேனார்களும் திருடர்களுக்கொத்தாசை செய்தால் அவர்களையும் திருடனைப்போல் தண்டிக்க.

உ.எங. ஒருவருக்கு யாகுகி தருமகாரியத்தைச் செய்துவைத்து அதனால்ஜீவிக்கிற அந்தணன் அதைச்செய்விரகாவிட்டால் அவனை அரசன் தண்டிக்கவேண்டியது.

உ.எச. கிராமத்திலும் மார்க்கத்திலும் திருடரால் துன்பநேரிடும்போதும் கழனியில் விளைந்ததாரியத்தை திருடர் அபகரிக்கும்போதும், வெள்ளத்தால் ஏரிமுதலியவற்றில் அணையடைந்தபோதும், பக்கத்திலிருப்பவர்கள் கூடுபானவரையில் சகாயஞ்செய்யாவிடில் அவர்களைப்பரிவாரத்தோடு ஊரைவிட்டுத் துரத்தவேண்டியது.

உ.எடு. அரசன் பெரக்கடித்திலிருந்து பொருளைத்திருடுகிறவரையும் அரசனுத்திரவிற்குப் பிரதிகுலமாக நடப்பவரையும், அரசன்

னுக்கும் அவன் எதிரிகளுக்கும் விரோதத்தையுண்டாக்கிறவர்களை யும், குற்றத்துக்குத்தக்கபடி நானாவிதமான கால் கையறுத்தல் நாவறுத்தல் முதலிய தண்டனை செய்யவாவது கொல்லவாவதுவேண்டியது.

உஎசு. இரவில் பூட்டையுடைத்துத்திருடுகிறவரை கையிரண்டையும்வெட்டி கூரானகழுமரத்திலேற்றவேண்டியது.

உஎஎ. முடிச்சவிழ்ப்பவனுக்கு முதற்றடவையில் தர்ச்சநியம் அங்குட்டமென்னும் விரல்களை அறுத்தலும். இரண்டாவது செய்கையில் கைகாலிரண்டையுஞ்சேதித்தலும். மூன்றாவது செய்கையில் வதைத்தலுந்தண்டமாம்.

உஎஅ. முடிச்சவிழ்க்குந் திருடனுடைய நடத்தையையறிந்தவர்கள் அவனுக்கு நெருப்பு சோறு ஆயுதம் இடம் இவைகளைக்கொடுத்து அவனோடு உறவாடிக்கொண்டிருந்தால் அவர்களைத்திருடனைப்போல் அரசுந்தண்டிக்க.

உஎக. வெகுஜனங்களுடைய ஸ்நாநபாநங்களுக்கு உபயோகமாகவிருக்கிற ஏரி குளம் இவைகளையுடைத்தவனை ஜலத்திற்கட்டிப்போட்டாவது வேறுவிதமாயாவது கொல்லவேண்டியது. அல்லது அதை முன்போல செவ்வையாகக் கட்டிவிடுவானாகில் அவனுக்கு ஆயிரம்பணம் தண்டம்விதிக்க.

உஎஓ. அரசனுடைய பொக்கிஷசாலை ஆயுதசாலை பெரிதான கோயில் இவைகளை யிடித்தவனுக்கு, இரத கஜதூரகங்களைத் திருடினவனுக்கும். அரசன் யோசியாமல் கொலைத்தண்டம்விதிக்க.

உஎக. ஜநங்களுக்குபயோகமாக வைத்திருக்கிற குளத்துநீரை கழனிக்குப் பாய்ச்சினவனுக்கும் அக்குளத்துக்கு தண்ணீர்வரும் வழியைத் துத்தவனுக்கும் இருநூற்றைம்பதுபணம் தண்டம்விதிக்க.

உஎஉ. பிணிமுதலியஆபத்தில்லாதசமயத்தில் இராஜவீதியில் அல்லது வெகுஜநநடக்குந்தெருவில் மலோபாதையெய்தவனுக்கு இரண்டு காளுடாபணந்தண்டம்விதித்து அவனை அந்தமலத்தைச் சீக்கிரத்திலெடுக்கும்படிவிதிக்க.

உஎங. பிணியினன் கிழவன் கர்ப்பிணி சிறுவன் இவர்கள்மேற்சொன்னவிடங்களில் மேற்சொன்ன குற்றங்களைச்செய்தால் ஏனி

ப்படிசெய்தீர்களென்று அவர்களை நன்றி செய்து அவர்களை அந்தமாதைபெடுத்து சந்திசெய்யுர்ப்படி விதிக்க. இ அரசாஸ்திரமரியாலை

உஅச. வயித்தியர்கள் மாதிரிதலியபகங்கள் விஷயத்தில் தமருந்துகொடுத்து பிணியை விநதிசெய்யவித்தால் அவர்களுக்கும் இருநூற்றைம்பது பணமும், அவ்விதமாகமனிதர் விஷயத்திற்கு தால் ஐந்நூறுபணமும் தண்டம்விதிக்க.

உஅரு. மரப்பாலம் சற்பாலம் கொடிமாம் துவஜஸ்தம்பம் பூஸ்தம்பம் தேவதாவிக்கிரகம் இவைகளை பின்னஞ்செய்தவனுக்கு ஐந்நூறுபணம் தண்டம்விதித்து பின்னஞ்செய்ததை முன்போசெவ்வைப்படுத்தும்படி விதிக்க.

உஅசு. ஒருவனுக்கு நல்லபொருளைக் கெட்டபொருளாகொடுத்து கொடுத்தவனுக்கும், ஒருவன் மாணிக்கம் முதலியவற்றை உடைத்தவனுக்கும், ஒருவன் முத்துமுதலியவற்றிற்கு தகாதவிடத்திதுவாரமிட்டவனுக்கும், இருநூற்றைம்பதுபணம் தண்டம்விதித்து பொருட்காரனுக்குப் பொருளையுங்கொடுப்பிக்க.

உஅ௪. உயர்ந்தசரக்கின் விலை வாங்கிக்கொண்டு தாழ்ந்தசரகைக்கொடுத்தவனுக்கும், ஒருசரத்தை ஒருவனுக்குயர்ந்தவிலையாயும், ஒருவனுக்குத் தாழ்ந்தவிலையாயும் கொடுத்தவனுக்கும் அப்பொருட்டொகைக்குத்தக்கப்படி இருநூற்றைம்பது அல்லது ஐந்நூறுபணம் தண்டம்விதிக்க.

உஅ௫. குற்றவாளிகள் அனைவரையும்பார்த்து துக்கப்படும்படியாக இராஜமார்க்கத்தில் அடிக்கிற இடங்களையும், சாவடிதளையு ஏற்படுத்திவைக்கவேண்டியது.

உஅ௬. மதிலை இடிப்பவன் அகழைத்துத்தவன்கோட்டைசற்படியையிடித்தவன் இவர்களை அரசன் உடனே தன்னிராச்சியதைவிட்டுத்தூரத்தவேண்டியது.

உ௬௦. ஒருவனைக்குறித்து மரணஹோமஞ்செய்யத்தொடங்கினவனுக்கும், பலபல பைசாசங்களையேவி குடும்பத்தைக்கலைக்க யதரித்தவனுக்கும் தாய் தந்தை கணவன் இவர்களைக்கைவசப்படுத்தவதற்காக மருந்துகொடுப்பவருக்கும் அவர்களின் அச்செய்கையா

கெடுதிவராமலிருந்தால் இருநூறுபணந் தண்டம்விதிக்க கெடுதிநேரி ட்டால் மரணபரியந்தமானதண்டமுண்டு.

உகக. முனைக்கிறதற்கு உபயோகமாகாத நெல்லுமுதலியதாநி யத்தை விரையென்றுசொல்லி விற்பவனுக்கும், நல்லவிரையில் தாநி யத்தைக்கலந்து விற்கிறவனுக்கும், எல்லை அடையாளத்தைக் கெடுத் தவனுக்கும் விகாரமாக காதுமுதலியவறுப்புக்களைச் சேதித்து கொலை செய்வதையேதண்டமாகவிதிக்க.

உகஉ. இடைக்குறைவாயும், உரைக்குறைவாயும் மட்டப்பொ ன்னைக்கலந்தும், மாறுபாடாய்விற்கிற தட்டான் எல்லாத்திருடரை யும்விட அதிகபாபியாகையால் குற்றத்துக்குத்தக்கபடி கொஞ்சமா வது முழுமைக்குமாவது அவனைக் கண்டங்கண்டமாக அரசன்வெட் டவேண்டியது.

உகங. கலப்பை கோடாலி மண்வெட்டி மருந்து கத்திமுதலி ய ஆயுதம் இவைகளைத் திருடினவனுக்கு அவைக ளுபயோகமாகுங் காலத்தையும் காரியத்தையும் யோசித்துப்பார்த்து அரசன் தண்டம் விதிக்க.

உகச. அரசன் மந்திரி பட்டணம் இராச்சியம் பொக்கிஷம் சேனை மித்திரன் இவ்வேழுப் பிரகிரதிகளும் இராச்சியத்திற்கு அங் கமாகும்.

உகரு. இவ்வே ழங்கங்களுக்குள் பின்னங்கங்களைக் காட்டிலு ம், முன்னங்கங்களுக்குக் குறைவுவந்தால் அதிக வியசநமுண்டாகும் அதாவது மித்திரவியசநத்தைக்காட்டிலும் சேனையின்நாசம் கஷ்டம் அதைக்காட்டிலும் பொக்கிஷநாசம் கஷ்டம் இப்படியே மற்றவற்றை யுங் காண்க.

உகசு. கோவாலத்தால் கட்டப்பட்டிருக்கிற சந்நியாசியின் தி ரிதண்டத்தில் எப்படி ஒருதண்டத்தைவிட ஒருதண்டம் மேன்மை யை யடையவில்லையோ அப்படிபோல் ஏழங்கங்களாற் காக்கப்பட்டி ருக்கிற இராச்சியத்திற்கும் ஓரங்கமுயர்ந்தும் ஓரங்கந் தாழ்ந்தும் இ ருக்கிறதில்லை. அதாவது ஒன்றாலாகிற காரியம் மற்றொன்று லாகாதெ ன்றுகருத்து.

உ௭௭. அதனதன் காரியத்தில் அந்தந்த அங்கம் மேலாகவிருக்கிறது. அதாவது எந்த அங்கத்தினால் எந்தக்காரியஞ் சந்திக்கப்படுமோ அந்தக்காரியத்தில் அந்தவங்கம் மேலானது.

உ௭௮. அரசன் வேலுகாரர்களால் சேனைகளின் சந்தோஷநிறையம் எண்ணம் இவைகளையும் வேலுகந்தார் சொல்லிக் கொள்ளுகிறதன் சந்ததியையும் எதிரியின் சந்ததியையும் நாடோறும் அறியவேண்டும்.

உ௭௯. சத்துருவுடன் போர்செய்வதினுண்டான சகலவுபத்திரவங்களையும் வியசங்களையும் எதிரிக்கும் தனக்கும் மேலிகுறலாபலோபந்தையும் யோசித்து சந்திமுதலிய காரியங்களைத் துவக்கவேண்டியது.

௭௮. அரசன் யுத்தமுதலிய ஒருகாரியஞ்செய்து இளைப்பாறியாறி மறுபடியும் அந்தக் காரியங்களைத் துவக்கவேண்டியது. என்னன்றால் உலகத்தில் ஒருகாரியஞ் செய்துகொண்டிருக்கிற புருஷனுக்குச் செல்வத்தானே வருகிறதல்லவா.

௭௯. கிரதயுகம் திரேதாயுகம் துவாபரியுகம் கலியுகம் இந்தநாலும் அரசன் கடையினாலேயே உண்டாகின்றன. ஆகையால் அரசனே யுடமென்று சொல்லப்படுகிறான்.

௭௯. அதாவது அரசன் அக்கியானத்தாலும் சோம்பலினாலும் உலகத்தாரிடமிடைய அக்கியாயத்தைக் கண்டுபிடிக்காமலிருந்தால் கலியுகதருமம் மிபாய அக்கியாயங்கள் தெரிந்தும் சரியாய் அதிகாரஞ்செய்யாவிடில் துவாபரியுக தருமமும் மிபாயவிசாரணையில் முயற்சியுள்ளவனாக இருந்தால் திரேதாயுக தருமமும் சாஸ்திரப்படி காரியங்களை நானுமதுஷ்டத்துப் பிரசைகளையும் அதுஷ்டிக்கச் செய்தால் கிரதயுகதருமமும் நடக்கிறது.

௭௯. இந்திரன் சூரியன் வாயு யமன் வருணன் சந்திரன் அக்கிரி பிரிதிவி இவர்களின் கடையை அதுசரித்து அரசன் நடக்கவேண்டும்.

௭௯. ஆவணிமுதல் நாலுமாதம்வரைவில் இந்திரன் மகழையை யுண்டுபண்ணி ஜகங்களைச் சந்தோஷப்படுத்துகிறப்போல் அம

தன்னிராச்சியத்திலிருக்கிற பிரஜைகளுக்கு அபீஷ்டத்தையுண்
ரணுகிறது இந்திரன்விரதம்.

௩௦௩. சூரியன் மார்தழிமுதல் எட்டுமாதம்வரையில் தன்னு
பிரணங்களாலே அதிகமாகத்தபியாமல் பூமியிலிருக்கிற ஜலத்
கொஞ்சங்கொஞ்சமாக இழுக்கிறப்போல் அரசன் ஜநங்களை
திரவப்படுத்தாமல் மாதந்தோறும் சிறிதுசிறிதாகத் தீர்வைவா
து சூரியன்விரதம்.

௩௦௪. வாயு சகலஜெந்துக்களிடத்திலும் பிராணரூபமாய்உள்
பழந்து சஞ்சரிக்கிறப்போல் அரசன் வேவுகாரர்களால் எதி
பட்டணத்திற்பிரவேசித்திருப்பது வாயுவின்விரதம்.

௩௦௫. யமன் தண்டனைகாலத்தில் மித்திரனென்றும் சத்துரு
றும் பேதமின்றியாவரையுஞ் சரியாக சிஷிக்கிறப்போல் அரச
ற்றஞ்செய்தபிரசைகளை பக்தபாதமில்லாமல் சரியாகத்தண்டி
யமன்விரதம்.

௩௦௬. வருணன் தன்னால் தண்டிக்கத்தக்கவர்களான பாபஞ்
தபிரசைகளை பாசங்களால் யோசனையின்றிக் கட்டுகிறப்போ
ரசன் பாபிகளை தயையில்லாமல் தண்டிப்பது வருணன்விரதம்.

௩௦௭. பூரணசந்திரனைப்பார்த்து மனிதர்கள் சந்தோஷப்படு
போல் அரசன் தன்னைப்பார்த்து மந்திரிமுதலிய பரிஜநங்கள்
ாஷிக்கும்படி செய்வது சந்திரன்விரதம்.

௩௦௮. அரசன் அக்கிரிபோல் சோம்பலில்லாமல் பிரதாபமுள்
ய் துஷ்டர்களையும், தனக்கபகாரஞ்செய்கிற மந்திரிகளையும்,
துக்கொண்டிருப்பது அக்கிரிவிரதம்.

௩௦௯. பூமியானதுஜங்கமஸ்தாவரரூபமான சகலபிராணிகளை
யர்வுகாழ்வில்லாமல் சரியாகத்தரிக்கிறப்போல் அரசன்பண்டித
சாதாரணமாய் பேதமின்றி அனைவரையுங் காப்பாற்றுவது
விரதம்.

௩௧௦. இந்தவுபாயங்களாலும் அந்தந்தக்காலத்திற்குத் தக்க
னக்குத் தோற்றுகிறமற்றுமுள்ள வுபாயங்களாலும் அரசன்
யத்தில் வாசஞ்செய்துகொண்டிருக்கிற திருடர்களையும், அய

லாந்தேசத்தில் வாசஞ்செய்துகொண்டு தந்தேசத்தில் திருக்கிறதிரு
டர்களையும் தண்டித்தடக்குக.

௩௧௩. தனக்குபொக்கிஷநாசமுதலியமேலான ஆபத்துவந்தா
லும் அரசன் அதிகதீர்வையேற்படுத்தி பிராமணர்களுக்குக் கோ
பம்வரச்செய்யக்கூடாது. அவர்கள் கோபித்தால் இவன் சேனையோ
டும் வாகநத்தோடும் அழிந்துபோகும்படி சபிப்பார்கள்.

௩௧௪. எந்தப்பிராமணாளுடையசாபத்தினாலே அக்கிரி எல்லா
வற்றையுஞ் சாப்பிக்கிறவனையும், சமுத்திரம் உப்புத்தண்ணீரையும்,
சந்திரன் விருத்தி கூடியம் இவ்விரண்டையுமடைகிறவனையும் இருக்
கிறார்களே அவர்களை கோபிக்கச்செய்த எவன்றான் அழியாமலிரு
ப்பன்.

௩௧௫. பின்னும் எவர்கள் கோபித்தால் வேறானசுவர்க்கமுதலி
யலோகங்களையும் திக்குப்பாலர்களையும் தேவர்களை மநுஷிபாளாக
வும், சிருஷ்டிப்பார்களோ அவர்களைப்பிடிக்கிற எவன் சேஷமத்தை
யடைவான்.

௩௧௬. யஜநயாஜநம் செய்துகொண்டிருக்கிற யாதொருபிரா
மணாலேயே உலகங்களும் தேவர்களும் இருப்பையடைகிறார்க
ளோ பின்னும் யாதொரு பிராமணாளுக்கு வேதமே பொருளாக
இருக்கிறதோ அப்படிப்பட்ட வித்துவானான பிராமணர்களை ஜீவித்
திருப்பதில் விருப்பமுள்ள எவன் ஹிம்சைசெய்வான்.

௩௧௭. வைதீகமா யிருந்தாலும் லௌகீகமா யிருந்தாலும் அ
க்கிரியானது எப்படிமேலான தெய்வமாகவே யிருக்கிறதோ அப்படி
யே பிராமணன் ஞானியாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனே
மேலானதெய்வம்.

௩௧௮. ஒளியுள்ள அக்கிரியானது மயானத்தில் பிணத்தைத்த
கித்தாலும் நிந்தனையில்லாமல் யாகத்தில் எப்படி ஹோமத்தினால் விர
த்திசெய்யப்படுகிறதோ.

௩௧௯. அப்படியே பிராமணர்கள் கெட்டகாரியங்களில் பிர
வேசித்திருந்தாலும் சகலமான சபாசபங்களிலும் பூசிக்கத் தக்கவர்க
ள் ஏனெனில், அவர்கள் மேலானதெய்வமல்லவா (இதில் பிராமண

ன் பெருமையைச் சொன்னதாகையால் முன்சொன்னதற்கு விரோத மில்லை.)

௩௨௦. பிராமணர்களுக்கு எப்போதும் அக்கிரமஞ் செய்து துன்பப்படுத்துகிற சூத்திரியனை பிராமணனை சாபத்தினாலாவது மரணஹோமத்தினாலாவது அடக்கிறவனா யிருக்கவேண்டியது. ஏனென்றால். சூத்திரியன் பிராமணனிடத்தி லுண்டானவனல்லவா.

௩௨௧. ஜலத்தினின்றும் அக்கிரியும் பிராமணனிடத்தி னின்றும் சூத்திரியனும் கல்வினின்றும் லோஹமும் உண்டாயிற்று அவைகளின் சகத்திகள் எங்கும் வியாபிக்கிறதா யிருந்தாலும் தன்றன்னுற்பத்தி ஸ்தானங்களில் அடங்கிப்போகிறதுகள் (அதாவது. முன் ஒரு காலத்தில் சூத்திரியஜாதிக்கு நாசம்வந்து அப்போது அந்த சூத்திரியஜாதி ஸ்கிரியிடத்தில் பிராமணன் புணர்ந்து அந்தஜாதி மறுபடி விருத்தியடையும்படி செய்தானாதலால் பிராமணனால் சூத்திரியனுண்டானானென்று சொல்லப்படுகிறது.)

௩௨௨. பிராமணனில்லாதசூத்திரியன் ஹோமாதிகாரியமில்லாததினாலும் சூத்திரியனில்லாதபிராமணன் காப்பாற்றுவாரில்லாததினாலும் விர்த்தியடையமாட்டார்கள் இருவருங் கூடியிருந்தால் இம்மையிலும் மறுமையிலுஞ் சுகப்படுகிறார்கள்.

௩௨௩. அரசன்தனக்குமுப்புவந்தபின்பு செலவழிந்ததுபோக மீதியிருக்கிற தண்டப்பொருளை பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டு புத்திரனிடத்தில் ராச்சியத்தையும், ஒப்புவித்துவிட்டு வீரசொர்க்கத்தில் விருப்பமிருந்தால் போர்க்களத்திற் சண்டைசெய்து பிராமணனை விடவேண்டியது.

௩௨௪. தருமப்படி முயற்சியுள்ளவனாய் நீதிசெலுத்துகிற அரசன் உலகத்தாருக்குப் பிரியமானகாரியத்தைச் செய்யும்படி எல்லா வேலைக்காரரையும் நியமிக்கவேண்டியது.

௩௨௫. ஏழாவதத்தியாயமுதல் இதுவரையில் பழையமையான இராஜதருமஞ்சொல்லிமுடிந்தது இனி வைசிய சூத்திராளுடைய கர்மவிதியை சொல்லப்போகிறேன்.

வைசியதருமம்.

௩௨௬. வைசியன் உபநயமுதலிய சம்ஸகாரஞ் செய்துகொண்டு வேதமோதினபின் விவாகஞ்செய்துகொண்டு பசுவைக்காப்பாற்றுவதிலும் பயிர்முதலிய ஜீவநவிர்த்தியிலும்முயற்சியுள்ளவனாக இருக்கவேண்டியது.

௩௨௭. பிரமன் பசுக்களையுண்புண்ணி அதைக்காப்பாற்றும் பொருட்டு வைசியனிடத்திலும் பிரசைகளைச்சிருட்டித்து அவர்களை மறுமையிலும் இம்மையிலும் காப்பாற்றும்பொருட்டு பிராமணசஷத்திரியானிடத்திலும் ஒப்புவித்தார்.

௩௨௮. பசுக்களை நாம் காப்பாற்ற வேண்டாமென்று வைசியன் எண்ணக்கூடாது அவன் காப்பாற்றும்போது மற்றொருஜாதியானும் பசுக்களைக் காப்பாற்றக்கூடாது.

௩௨௯. முத்து இரத்திகம் பவளம் லோகம் வஸ்திரம் கர்ப்பூரமுதலிய வாசநாதிரனியம் உப்புமுதலிய இரசம் இவைகளுக்கு அந்தந்தத் தேசத்திலிருக்கிறவிலையினைற்றக்குறையையும் சரக்கின் சாரங்களுக்கும் வைசியனறியவேண்டும்.

௩௩௦. எல்லாவிதையையும் விதைக்கிற முறைமையையும், அதுவது விதைக்கவேண்டிய நாலத்தையும், நிலத்தின் குணத்தோஷத்தையும், படி தராசு இவைகளிலிருக்கிற தந்திரவுபாயத்தையும் அறியவேண்டும்.

௩௩௧. ஒருமாதிரியான சரக்குகளில் நலமிளப்பத்தையும் சரக்குகளுக்கு அந்தந்தத் தேசத்திலிருக்கிற விலையையும் இந்தச்சரக்கை இவ்வளவுகாலம் வைத்திருந்தால் இவ்வளவுலாபம் அல்லது இவ்வளவுநஷ்டம் வருமென்பதையும், இந்தத்தேசத்தில் புல் தண்ணீரிருப்பதால் பசுக்கள் விர்த்தியடையுமென்பதையும் அறியவேண்டும்.

௩௩௨. பயிர்வேலை செய்பவர்களுக்கும் மாடுமேய்ப்பவர்களுக்கும் தேசம்,காலம் இவைகளுக்குத் தக்கபடி சம்பளங் கொடுப்பதையோசிக்கவேண்டியது. பின்னும் கௌடதேசமுதலிய நானூதேசத்தில் வழங்குகிற பாஷையை அறியவேண்டியது. சரக்குகளை சமையம்பார்த்துவிடுவதும் வாங்கவும்வேண்டியது.

நநந. தருமமாக வியாபாரஞ்செய்து பொருளை விர்த்திசெய்ய முயற்சிவேண்டியது. மற்ற தாநங்களைவிட சகலபிராணிகளுக்கும் அகத்தியம் அந்நதாநஞ் செய்யவேண்டியது.

சூ த் தி ர தரு ம ம்.

நநச. வேதசாஸ்திரமறிந்த கீர்த்திபெற்ற கிரகஸ்த பிராமணனுக்கு சிசுருஷை செய்வதே சூத்திரனுக்கு மோக்ஷத்தைத் தருவிக் கிற மேலானதருமமாகும்.

நநந. உள்ளும் புறம்பும் பரிசுத்தரூப உயர்ந்த சாதியானை கொடுமையாகப் பேசாமல் பிராமணனுக்கும் அவனில்லாவிடில் கூஷத் திரியனுக்கும், அவனில்லாவிடில் வைசியனுக்கும் மேலான பணிவிடைசெய்துகொண்டு அகங்கார மில்லாமல் நாடோறு மடுத்திருக்கிற சூத்திரன் மேலானசாதியாவான். (அதாவது பிராமணனைப்போல உபசரிக்கப் படுவான்.)

நநசு. இதுவரையில் ஆபத்தில்லாத காலத்தில் நான்குவருணத்தாருக்கும் கர்மவிதிசொல்லி முற்றிற்று. ஆபத்துக்காலத்தில் அந்த வருணத்தார்களால் நடத்தவேண்டிய தருமத்தையும் சங்கராஜாதி யுண்டாகிறதையும் கிரமமாகக் கேளுங்கள்.

ஒன்பதாவதத்தியாயம்-முற்றிற்று.

ஆக அத்தியாயம் கூ-க்கு சுலோகம்-உகசுஉ.



ப த் த ர வ து.

அ த் தி ய ர ய ம்.



சங்கராஜாதியி னுற்பத்தி.

க. தன்றன் கருமத்தில் நிலைபெற்ற பிரம்ம கூஷத்திரிய வைசியர் மூவரும் வேதமோதவேண்டும். அதில் கூஷத்திரிய வைசியர்களுக்கு பிராமண னேதிவைக்கவேண்டும் அவ்விருவரும் ஒதிவைக்கக்கூடாது. இது சாஸ்திரரிச்சயம்.

உ. பிராமணன் எல்லாவருணத்தாருக்கும் ஜீவகோபாயறிந்துசொல்லித் தானும் தன் ஜீவகோபாயத்தை யறிந்து ஆசையெய்வேண்டும்

ங. உயர்ந்தஜாதியாகையாலும் கபாவத்தில் உயர்ந்தவன் பிறந்ததனாலும் அநுஷ்டானத்தை முற்கியமாகக்கொண்டிருப்பதாலும் அதிகசமஸ்காரங்களைத் தரிப்பதனாலும் பிராமணன் தாருக்கெல்லாம் ஒதுவிக்கவும் ஜீவகளிநுத்தியை யறிந்துசொல்லிப் பிரபுவாகுகான்.

ச. நானுவருணத்தாருக்குள் பிராமணன் எழுத்திரியன் இம்முடிவரும் இரண்டுவிதமாகப் பிறப்பதனால் துவிஜாதி யு சொல்லப்படுகிறார்கள் ஆகத்திரனுக்கு உபநயநமுதலிய உதால் ஒருஜாதியாகவேயிருக்கிறான். இந்த நான்குவருணத்தா ளுந்தாவதுவருணத்தான்கிடையாது.

ரு. நான்குவருணங்களிலும் தன்ஜாதியர்களாயும் விபல ஷமில்லாதவர்களாயும் இருக்கிற தருமபத்திரிகளிடத்தில் உ செய்த கணவனால் உண்டுபண்ணப்பட்ட மைந்தர்களை அந்த ஜாதியர்களாக அறியவேண்டும்.

அநுலோமஜாதி.

சு. துவிஜாதிகளினால் தங்கள் தங்கள் வருணத்துக்கு இரண்டாவதுவருண ஸ்திரீகளில் உண்டுபண்ணப்பட்ட பிள்ளை யின்ஜாதிக்கு உயர்ந்தவர்களாயும் தகப்பன்ஜாதியை யவர்களாயும் தகப்பனுக்குச்சரியானவர்களென்று சொல்லத்த ளாயும் இருக்கிறார்கள்.

எ. இப்போதுசொன்னது அடுத்த தாழ்ந்தஜாதி ஸ்திரீ யுடத்துப்பிறந்த அநுலோமஜாதிகளின் விஷயம். இனி ஒன்று இரண்டுவிட்டும் தாழ்ந்தசாதி ஸ்திரீயினிடத்துப் பிறந்தவன் யை தருமமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

அ. பிராமணனுக்கு விவாகஞ்செய்துகொண்ட மைந்த ளினிடத்துப்பிறந்தவன் அம்பஷ்டன் என்றும் அவ்வித குத்

வியிடத்துப் பிறந்தவன் நிஷாதனென்றும் சொல்லப்படுகிறான் இவனுக்குப் பாரசவனென்றும் பெயருண்டு.

கூ. கூத்திரியனுக்கு அவனால் விவாகஞ்செய்யப்பட்ட சூத்திரமனைவியிடத்துப்பிறந்தவன் கொடுமையான செய்கையுள்ளவனாயும் கூத்திரிய சூத்திரர்கள்நடையுள்ளவனாயும் இருக்கிறான். அவனுக்கு உக்கிரனென்றுபெயர்.

க௦. பிராமணனுக்கு தனக்குத்தாழ்ந்த மூன்றுஜாதியிலும் கூத்திரியனுக்கு தனக்குத்தாழ்ந்த யிரண்டுஜாதியிலும் வைசியனுக்கு தனக்குத்தாழ்ந்த ஒருஜாதியிலும், பிறக்கிறவர்களான இந்த ஆறு பேர்களும் தன்ஜாதிமனையாளிடத்தில் பிறந்தவர்களைப் பார்க்கிலும் நிகிருஷ்டாளாகையால் * அபசதாளென்றுசொல்லப்படுவார்.

பிரதிலோமஜாதி.

கக. கூத்திரியனுக்கு பிராமண ஸ்திரீயிடத்தில் பிறந்தவன் சூதனென்றும் வைசியனுக்கு கூத்திரியஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் மாகதனென்றும், அவனுக்குப் பிராமணஸ்திரீயினிடத்தில்பிறந்தவன் வைதேகனென்றும் சொல்லப்படுகிறான்.

கஉ. சூத்திரனுக்கு வைசியஸ்திரீ கூத்திரியஸ்திரீ பிராமணஸ்திரீ இவர்களிடத்திற் பிறந்தவர்கள் அயோகவனென்றும் கூத்தா வென்றும் மனிதருக்குள் தாழ்ந்த சண்டாளனென்றும் முறையேசொல்லப்படுவார்.

கங. அநுலோமஜாதியில் பிராமணனுக்கு வைசிய மனையாளிடத்திற்பிறந்த அம்பஷ்டன் கூத்திரியனுக்குச் சூத்திர மனைவியிடத்துப்பிறந்த உக்கிரன் இவர்களைப்போல பிரதிலோமஜாதியில் கூத்தாவும் வைதேகனும் தொடுகிறத்துக்கு யோக்கியாளென்று சொல்லப்படுகிறார்கள்.

கச. துவிஜாதிகளுக்குத் தாழ்ந்தஜாதியில் அநுலோமமாகப்பிறந்தபிள்ளைகள் தாயின்ஜாதியை யடைகிறபடியால் தாயின்ஜாதிக்கு விதித்த சம்ஸ்காரம் செய்யத்தக்கவர்களென்று சொல்லுகிறார்கள்.

* அபசதாள்-என்பது-ஸாரயில்லாதவர்கள்.

அந்தராளஜாதி.

கடு. பிராமணனுக்கு உக்நிரகந்நிகையினிடத்துப் பிறந்தவன் ஆவிரதன் என்றும் அம்பவந்த கந்நிகையினிடத்திற் பிறந்தவன் அபிரனென்றும் அயோகவகந்நியிடத்துப்பிறந்தவன் திக்ருவணனென்றுஞ் சொல்லப்படுவார்கள்.

கசு. சூத்திரனுக்கு பிரதிலைமமாக வைசிய ஈஷத்திரிய பிராமணஸ்திரீகளிடத்தில் பிரதிலைமமாகப்பிறந்த அயோகவன் ஈஷத்தாசண்டாளன் இந்தமுதலும் ஒரு தருமகாரியத்திற்குத் தகாதவர்கள்.

கசு. வைசியனுக்கு பிரதிலைமமாக ஈஷத்திரிய பிராமணஸ்திரீகளிடத்தில் பிறந்த மாதகன் வைதேகன் இவர்களும் ஈஷத்திரியனுக்கு பிராமணஸ்திரீயிடத்திற் பிறந்த ஸூதனும் பிதூர்க்கள் காரியஞ் செய்யத்தகாதவர்களாகையால் இந்தமுதலும் அபசதாளாகவேசொல்லப்படுகிறார்கள்.

கஅ. நிஷாதனுக்கு சூத்திரஸ்திரீயிடத்தில் புல்க்கசனும் சூத்திரனுக்கு நிஷாதஸ்திரீயிடத்தில் குக்குடகனும் பிறக்கிறார்கள்.

கக. ஈஷத்தாவுக்கு உக்நிரகந்நிகையிடத்தில் சவபாகனும் வைதேகனுக்கு அம்பவந்த கந்நிகையிடத்தில் வேணனும் பிறக்கிறான்.

விராத்தியஜாதி.

உ௦. துவிஜாதிகளுக்கு தன்ஜாதி ஸ்திரீகளிடத்தில் பிறந்தபுத்திராளுக்கு விதிப்படி காலத்தில் உபகயநமுதலிய சம்ஸ்காரம் இல்லாமற்போனால் காயத்திரியில்லாதவரான விராத்திய ஜாதிகளாகச்சொல்லப்படுகிறார்கள்.

உ௧. விராத்திய பிராமணனுக்கு அவ்விதபிராமணஸ்திரீயிடத்தில் பாபியான பூர்ஜகண்டகன் பிறக்கிறான். அவனுக்கு ஆவந்தியன் வாடதான் புஷ்பதன் சைகன் என அந்தந்தத் தேசங்களில் வெவ்வேறு பெயருண்டு.

உ௨. விராத்தியஈஷத்திரியனுக்கு அவ்வித ஈஷத்திரிய ஸ்திரீயினிடத்தில் சல்லன்பிறக்கிறான் அவனுக்கு மல்லன் நிச்சனி நடன் கரன் திரவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெய

உ௩. விராத்திய வைசியனுக்கு அவ்விதவைசிய ஸ்திரீயிடத்தி
ல் சதன்வா பிறக்கிறான். அவனுக்கு ஆசாரி காருசன் விஜன்மாமைத்
திரன் சாத்துவதன் என அந்தந்தத் தேசத்தில் வெவ்வேறு பெய
ருண்டு.

உ௪. நான்கு வருணங்களுக்கும் வியபசார தோஷத்தினாலும்
தன் கோத்திரத்தில் விவாகஞ்செய்துகொள்ளுகிறத்தினாலும் சாதகரு
மமுதலிய கருமத்தைச்செய்து கொள்ளாததினாலும் சங்கராதிசுரு
ண்டாகிறது என்கிறதற்கு இந்த விராத்தியாளே திருஷ்டாந்தரமாக
விருக்கிறார்கள்.

உ௫. பிரதிலோமஜாதியானும் அநுலோம ஜாதியானும் சம்பந்
தஞ் செய்துகொண்டு பிறந்தவர்களான பாகியஜாதியை முழுதும்
விரிவாகச்சொல்லுகிறேன்.

பாகியஜாதி.

உ௬. சூதன் வைதேகன் மனிதர்சளுக்குள் தாழ்ந்தசண்டாள
ன் மாகதன் கூத்தா அயோகவன்.

உ௭. இவ்வாறுபேரும் தன்ஜாதிஸ்திரீகளிலும்நான்குவருணத்
தார்ஸ்திரீகளிலும் தங்களுக்குச்சரியானஜாதியானபிள்ளைகளையுண்டு
பண்ணுகிறார்கள்.

உ௮. பிராமணனுக்கு கூத்திரியவைசியஸ்திரீகளிடத்திற் பிற
ந்தவர்கள் எப்படி உபநயநமுதலியவற்றிற்குரியவர்களா யிருப்பதால்
உயர்ந்திருக்கிறார்களோ அப்படியே வைசியனுக்கு கூத்திரியஸ்திரீ
யிடத்திலும் கூத்திரியனுக்குப் பிராமணஸ்திரீயிடத்திலும் பிறந்த
புத்திரர்கள் சூத்திரனுக்கு வைசியகூத்திரியபிராமணஜாதிஸ்திரீயிட
த்திற் பிறந்தவர்களைக்காட்டிலும் உயர்ந்தவர்கள்.

உ௯. மேற்சொன்னசூதன்முதலிய ஆறுபேர்களும் ஒருவர்க்
கு ஒருவருடைய மனைபாளிடத்தில் தங்களைவிட நிந்திக்கப்பட்டவர்
களாயும் மரியாதை செய்யத்தகாதவர்களாயும் இருக்கிற வெகுபாகிய
ஜாதிகளை உண்டுபண்ணுகிறார்கள்.

௩௦. சூத்திரன் பிராமணஸ்திரீயிடத்தில் எப்படி பாகியஜாதி
யான சண்டாளனை உண்டுபண்ணுகிறானோ அப்படியே அந்தச்சண்

டாளன்முதலிய பாகியஜாதிகளும் காங்குவருண ஸ்திரீகளிடத்திலும் தணக்குந்தாழ்ந்த * பாகியஜாதியரை உண்டுபண்ணுகிறார்கள்.

௩௧. சூத்திரனுக்கு மேலானமூன் றுவருண த்ருபண விகளிடத்தில்பிறந்த அயோகவன் ஶ்ஷத்தா சண்டாளன் இம்மூவரும் தன்றன் ஜாதிஸ்திரீகளிடத்திலும் காங்குவருணத்தார் பண விகளிடத்திலும் ஒவ்வொருத்தர் ஐவைந்துபின்னேகள் விழக்காடுமிகவும் பாகியஜாதிகளான பதினைந்துபின்னேகளை யுண்டுபண்ணுகிறார்கள்.

௩௨. மேற்சொல்லும் அடையாளமுள்ள தவிரியு, வானவன் அயோகவஜாதிஸ்திரீயிடத்தில் எண்ணெயிடுதல் கைகால்பிடித்தல் வலைத்தொழில் இவைகளை ஜீவநவிர்த்தியாகவுடைய சைரந்திரியனை யுண்டுபண்ணுகிறான்.

௩௩. வைசியனுக்கு பிராமணமனை வியிடத்தும் பிறந்தவனை வைதேகன் சூத்திரவைசியமனை வியிடத்திற் பிறந்தவனை அயோகவஸ்திரீயிடத்தில் இன்சொற்சொல்லுகிற மைத்திரேயனை யுண்டுபண்ணுகிறான் அவனுக்கு விடியற்காலம் மணியடித்துக்கொண்டு அனைவரையும் துதிசெய்து பிசாஷ்யெடுப்பது ஜீவநம் இவனைத்தான் சூடும் பாண்டியென்கிறார்கள்.

௩௪. பிராமணனுக்கு சூத்திர மனை வியிடத்தும் பிறந்தவனை நிஷாதன் அயோகவஸ்திரீயிடத்தில் ஓடும்விடுகிறதொழிலையுடைய மார்க்கவனை உண்டுபண்ணுகிறான். அவனை ஆரியாவர்த்ததேசவாசிகள் செம்படவெனன்று சொல்லுகிறார்கள்.

௩௫ ஈகஜாதிகளும் மேற்சொன்ன சைரந்திரன் மைத்திரேயன் மார்க்கவன் இம்மூவர்களும் அயோகவஸ்திரீயிடத்தில் பிறந்தவர்களாயிருந்தாலும் தகப்பன்பேதத்தால் வேறுவேறுதொழில் உள்ளவர்களாயும் பிணத்தின் துணியையுடுத்திக்கொள் குகிறவராயும் நிந்திக்கத்தக்கதான எச்சிலந்நத்தைச் சாப்பிடுகிறவராயு மிருக்கிறார்கள்.

௩௬. நிஷாதனுக்கு விதேகஜாதி ஸ்திரீயிடத்தில் தோல்வேலைசெய்கிற காருவாரன் உண்டாகிறான் வைதேகன் சைரந்திரன் முதலிய வகுப்பினர் ஊருக்குவெளியில் குடியிருக்க வேண்டியவர்கள்.

* பாகியஜாதியாவது-கிட்டவரத்தகாதஜாதி.

௩௪. சண்டாளனுக்கு வைதேகஸ்திரீயிடத்தில் பாண்டுசோபா கன் பிறக்கிறான் அவனுக்கு மூங்கில்வேலை செய்வதுதொழில். நிஷா தனுக்கு அந்தஸ்திரீயிடத்தில் ஆகிண்டிகன் பிறக்கிறான் இவனுக்கு குற்றவாளிகளை அடித்தல் கட்டுதல் கொலைசெய்தல் இவைகளைச்செ ய்யுமிடத்தில் காவலிருப்பது தொழில்.

௩௫. சண்டாளனுக்கு புல்க்கசஜாதிஸ்திரீயிடத்தில் சோபாக ன்பிறக்கினான் அவனுக்கு அரசனுத்தரவுபீடி கொலைசெய்யத்தக்கவ ர்களை கொலைசெய்வது தொழில். ஆதலால் அப்போதும் அவன் பெ ரியோர்களினுடைய நிந்திக்கப்பட்டவனாயும் மிகுபாபியாயு மிருக்கிறான்.

௩௬. சண்டாளனுக்கு நிஷாதஜாதிஸ்திரீயிடத்தில் அந்தியாவ சாயிபிறக்கிறான். அவனுக்கு சண்டாளன் றொழிலைவிடக் கெட்டகா ன சடுகாட்டைக் காப்பதுதொழில்.

௪௦. தாய்தந்தைகளின் கெட்டசேர்க்கையினாலே பிறந்தவர்க ளான சங்கராஜாதிகள் னுற்பத்தியை விசிதமாச்சொன்னேன் இவர்க ள் இரகசியமாய் விபசரித்துப் பிறந்தாலும் பிரகாசமா விபசரித்துப் பிறந்தாலும் தன்றன் றொழிலா லறியப்படுவார்கள்.

௪௧. துவிஜாதிகளுக்கு அநுலோமமாகப்பிறந்த ஆறுபேர்களு ம் ஸுவஜாதியில் பிறந்தவர்கள்போல் உபநயநமுதலியவை செய்யத் தக்கவர்கள் பிரதிலோமமாகப் பிறந்தவர்க ளனைவரும் உபநயநம் மு தலியவற்றிற் குதவாதவர்கள்.

௪௨. தன்ஜாதியில் பிறந்தவர்களும் அநுலோம ஜாதியர்களும் தவம் பீஜம் இவைகளின் பிரபாவத்தினால் கிரதயுக திரேதாயுகங்களி ல் உயர்வையும் பின்பு அந்தப் பிரபாவ மில்லாததால் தாழ்வையும் அடைகிறார்கள்.

௪௩. பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலி ய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் கூத்திரியஜாதிகள் இவ்வுல கத்தில் வரவா சூத்திரத்தன்மையை யடைந்தார்கள்.

௪௪. பெளண்டரம் ஒளண்டரம் திரவிடம் காம்போசம் யவ நம் சகம் பாரதம் பால்ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம் இந்தத்தே

சங்களை யாண்டவர்க ளனை வரும் போற்சொ ள்ளபடி ருத்திராளாய்வி ட்டார்கள்.

சரு. உலகத்தில் தான்முன்முன் தாருக்கும் சங்கராசாதியிற் பி றந்தவர்களில் சிலர் மிலைச்சபாசை யுள்ளவர்களாயும் சிலர் ஸமஸ்கி ருதம்முதலிய உயர்ந்தபாசையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள். ஆகி லும் அனைவரும் * தஸ்யுக்களென்று சொல்லப்படுவார்கள்.

சரு. அதுபோல பிரதிலாமசாதியாளானவரும் துவிசாதிகளுக்கு உபகாரமானமேற்சொல்லுந்தாழிலைச்செய்து தீவிக்கவேண்டியது

சங்கராஜாதிகளின் குழில்.

சரு. ருதசாதியருக்கு தேவோட்டுவதும் அம்பலத்தசாதியருக் கு இரணவழித்தியஞ் செய்வதும் வைத்தசாதியருக்கு அந்தம்புரத் தில் காவலிருப்பதும் மாகதசாதியருக்கு முதலாததினும் கரையிலு ம் வர்த்தகஞ்செய்வதும் தொழில்.

சரு. நிஷாதனுக்கு மீன்பிடிப்பதும், அபோகவனுக்கு தச்ச வேலையுள், மேதன் ஆந்திரன் கஞ்ச இவர்களுக்கு விற்பனைக்காக கா ட்டில் மிருகங்களைக்கொள்வதும் தொழில்.

சரு. சூத்தா உக்கிரன் புல்க்கான் இவர்களுக்கு வளையிலிருக் கிற எலி உடுப்பு முதலியஜெந்துக்களைப்பிடிப்பதும் திருவணனுக் கு தோல்வர்த்தகஞ்செய்வதும் வேணனுக்கு தாளம்முதலிய வாத்தி யம்வாசிப்பதும் தொழில்.

ரு. இவர்களனைவரும் பட்டணத்துக்கும் ஊருக்கும் வெளி யில் மரத்தடி தோப்பு மயானத்திற்குச் சமீபமானவிடம் மலைபூத்தோ ட்டம் இயைகளில் அனைவருக்கும் இவர்கள் இன்னதொழிலாளிக ளென்று தெரியும்படி தன்றன்றொழிலைச்செய்துகொண்டு வாசஞ்செ ய்யவேண்டியது.

ரு. சண்டாளனுக்கும் சுவபாகனுக்கும் ஊருக்கு வெளியில் வீடிருக்கவேண்டியது. அவர்களுக்கு லோகபாத்திரங்கூடாது. அவர் கள் தீண்டினபாத்திரங்களைக ததிசெய்தாலும்பரிசுத்தமாறாது. அவர்

* தஸ்யுக்களென்பது-திருடர்கள்.

களுக்கு நாயுங்கமுதையும் வளர்க்கத்தக்கது. மாடுமுதலியவைத்துக் கொண்டு ஜீவிக்கக்கூடாது.

௫௨. அவர்கள் பிணத்தின் துணியையுடுக்கவேண்டும். உடைந்த சட்டியில் அந்நம் புசிக்கவேண்டும். இருப்பு பித்தளை யிவைகளாற் செய்யப்பட்ட பூஷணங்களையணியவேண்டும். அவர்கள் எப்போதும் தொழிலுக்காக திரிந்துகொண்டிருக்கவேண்டும்.

௫௩. தருமகாரியஞ்செய்கறசமயத்தில் அவர்களைப்பார்க்கவும் அவர்களோடுபேசவும்கூடாது. அவர்கள் தங்கள்ஜாதியிலேயே சம்பந்தஞ் செய்துகொள்ளவும் கடன்முதலிய வாங்கிக்கொள்ளவும் வேண்டியது.

௫௪. இவர்களுக்கு நேரே அந்நம் போடக்கூடாது வேலையாளரைவிட்டு உடைந்த பாத்திரங்களால் அந்நம்போட்டு வைக்கவேண்டும். அவர்கள் ஊரிலும் பட்டணங்களிலும் இரவில் சஞ்சரிக்கக்கூடாது.

௫௫. அவர்கள்பகலில் கிராமத்திலும் ஊரிலும் ஒருபொருளை விற்கவும் வாங்கவும் அரசன்கொடுத்த அடையாளத்தோடு சஞ்சரிக்கவேண்டும். பந்துவில்லாம விற்றதுபோன அநாதப்பிரேதத்தை எடுக்கவேண்டும். இது அவர்களுக்குத்தருமமுறை.

௫௬. பின்னும் அரசனுத்திரவின்படி கொலைசெய்யத்தக்ககுற்றவாளிகளை விதிப்படி கொல்லவேண்டும். கொல்லப்பட்டவர்களின் வஸ்திரம் பூஷணம் படுக்கை இவைகளை யெடுத்துக்கொள்ளக்கடவர்கள்.

௫௭. சங்கராஜாதியிற்பிறந்தவன் வருணத்தாரைப்போல நல்ல வேடத்தைத் தரித்திருந்தபோதிலும் மேற்சொல்லுங் கெட்டதொழிலினால் அவனை ஈநனென்று அறியவேண்டும்.

௫௮. துஷ்டத்தனம் துச்சவாக்கு கொடுமை ஹிம்சைசெய்வது ஈநத்தொழில் நல்லொழுக்கமில்லாமை இவைகள் ஈநராஜாதியிற்பிறந்தவனென்பதைக்காட்டுகின்றன.

௫௯. ஈநராஜாதியிற்பிறந்தவன் தகப்பன் செய்கையையாவது தாயின்செய்கையையாவது அல்லது இருவரின்செய்கையையுமா

து செய்வானெய்வல்லது மக்துய்யத்தியை மாறாங்க சமய
மட்டான்.

கூ0. உயர்ந்தகுடி தீவ் மாறான விபாபத்தினால்
னும் தந்தையின் கொணாயை கொஞ்சமெனு மதிமேணு
ய்வான்.

கூ1. வந்தராச்சியத்தின் இவ்விதமாக சங்கராதிபாச் ச
கிரூர்களை அந்தராச்சியம் பிரவாகளைக் கீர்த்தித் தில்
போகும்.

கூ2. பிராமணன் பக ஸ்திரீ பாலக் இவர்களைக் கச உப
தற்காக பாயசாதிபர்கள் பெருகோவாங்காமலை உரிமை வ
அவர்களுக்கும் கவர்க்கத் திற்துக் காரணமாகும்.

கூ3. ஹிரிசை செய்யாமைய ததியம் தீவினயற் கொ
ம்பாதியாமை ஒழுங்கம் இத்திரிம தீரகம் ஐந்தான்வையர்.
ருணத்தாகுக்கும் முநியாவன தநுமென்று கருங்கமாய் மது
லியிருக்கிறார். அவைகள் சங்கராதிபர்களுக்கும் இருக்களை
வைகள்.

கூ4. பிராமணன் விவாகஞ்செய்துகொண்ட சூத்திரஸ்தி
த்தில் பிறந்தபெண் பிராமணனைப் விவாகஞ் செய்துகொண்
ளும் பெண்ணைவிவாகஞ் செய்து அவளுக்கும் பெண்கள் பிறந்து
களும் இவ்விதமாகவே எழு தலைமுறைகளையில் பிராமணனை
வாகஞ்செய்து கொண்டு வந்தால் எழுவது தலைமுறையில் பிறந்
ள் பிராமணசாதியர்க ளாகிறார்கள்.

கூ5. மேற்சொன்னபடி பெண்சந்ததியழியினால் சூத்தி
த்தில் எழாந்தலைமுறையில் பிராமணனுக்குப் பிறந்தவன் பிராம
கிரூன் அந்த சூத்திரஸ்திரீயிடத்திலேயே பிராமணனுக்குப் பி
புருஷசந்ததி சூத்திரத் தன்மையை யடையும் சூத்திரியனுக்கு
திரஸ்திரீயிடத்தில் பிறந்த பெண்சந்ததி சூத்திரியனையே விவ
செய்துகொண்டு வந்தால் ஐந்தாவது தலைமுறையில் சூத்திரியத்
மையையும் வைசியனுக்கு சூத்திரஸ்திரீயிடத்தில் பிறந்த பெண்
தி மூன்றுதலைமுறை வரையில் வைசியனை விவாகஞ் செய்துகொ
வந்தால் வைசியத் தன்மையையும் அடையும்.

கூசு. விவாகஞ்செய்யப்படாத சூத்திரஸ்திரீயிடத்தில் பிராமணனுக்கு ஒருவன்பிறந்தான். பிராமண ஸ்திரீயிடத்தில் சூத்திரனுக்கு ஒருவன்பிறந்தான். இவர்களில் பிராமணபிந்துக்குப் பிறந்தவன் உயர்ந்தவனா பிராமணக்ஷேத்திரத்துக்குப் பிறந்தவன் உயர்ந்தவனா வென்று சந்தேகமுண்டானால் சொல்லுகிறோம்.

கூஎ. பிராமணபிந்துக்கு சூத்திரஸ்திரீயிடத்திற் பிறந்தவன் அநுலோமசாதிய னாதலால் அவன் பாகயக்கியம்முதலிய நற்செய்கையைச் செய்வானாகில் உயர்ந்தவனாவான் சூத்திரனுக்குப் பிராமண ஸ்திரீயிடத்திற் பிறந்தவன் பிரதிலோமசாதிய னாதலால் அவன் சூத்திரசாதிக்குந் தாழ்ந்தவனாவான் இதுசரியான நிச்சயம்.

கூஅ. ஆகிலும் அவ்விருவரில் முன்னவன் விவாகமில்லாமற்பிறந்ததினாலும் பின்னவன் பிரதிலோமசாதிய னாகையாலும் இருவருக்கும் சாதகர்மமுதலிய சமஸ்கார மொன்றுங்கிடையாது. இதுவேசாஸ்திரவிதி.

கூகூ. எப்படி நல்லநிலத்தில் நல்லவித்தை விதைத்தால் நன்றாகமுளைக்குமோ அப்படியே தன்சாதியிற் பிறந்தவனே நல்லபுத்திரன் அவனுக்கே உபநயநமுதலிய சமஸ்காரங்கள் விதித்திருக்கின்றன.

எ0. சிலர் வித்தினையும் சிலர் க்ஷேத்திரத்தினையும் சில ரிரண்டையும் புகழுகிறார்கள். அவ்விஷயத்தில் மேற்சொல்லுவதை முறையென்றறிக.

எக. கெட்டநிலத்தில் விதைத்தவிதை விளைதற்கு முன்னமே அழியும். பயிரிடப்படாத நல்லநிலமும் கரப்பாகிவிடும் ஆதலா விரண்டுஞ் சரியாயிருந்தபோதிலும்.

எஉ. பீஜத்தின் மகிமையினால் மிருகம்முதலிய திரியக்கு யோரிகளில் பிறந்த ருசியிருங்கன் முதலானவர்களும் பெரியோர்களினாற் பூசிக்கப்பட்டு மேலானருஷிகளாக ஆயிருப்பதனால் பீஜமே மேலானதாக விருக்கிறது.

எங. பிராமணன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமணசாதியாக மாட்டான் ஏனென்றால் அவனுக்கு பிராமணசாதித் தொழிலில் அதிகாரமில்லை யல்லவா சூத்திரன் தொழிலைச் செய்தாலும்

பிராமணன் குத்திராஜா தியாபாபட்டான் எனென்றல் அவன் ஹீகத் தொழிலச்செய்காலும் அவன் அநீதமாய்க் கதவல்லா இப்படியே இந் தனிஷயங்களை பிரம்மாஸர் சிபாஞ்சொய்தி துக்கிரா.

பிராமணன் தொழில்.

எஃ. பிரம்மணியாக வேண்டனும் பிராமண ஜாதியெதிரீயினிட த்தில் பிறந்தவனும் தனவந்ததில் தினவெற்றவனும் பிடுக்கிறபிரா மணன் மேற்சொல்லியபொரு ஆறுகர்மங்களி னுஞ் சீவகோபாயண் டியது.

எஃ. அவையாவன ஒதிவைத்தல் ஒதல் யாகஞ்செய்தல்யாகஞ் செய்வித்தல் கொடுத்தல் வாங்குதல் இவ்வாறும் பிராமணன் தொழில்.

எஃ. அவற்றுள் ஒதிவைத்தல் யாகஞ்செய்வித்தல் நல்லோரிட த்தில் தாகம்வாங்குதல் இம்முன்றும் அவனுக்கு சீவகோபாயங்களா னதொழில்கள்.

சூத்திரியன் தொழில்.

எஃ. சூத்திரியனுக்கு பிராமணனுக்குச் சொல்லிய ஆறுகர்மங் களில் ஒதிவைத்தல் யாகஞ்செய்வித்தல் தாகம்வாங்குதல் இம்முன்று லீங்கலாக மற்றவற்றையறிபவெண்டியது.

வைசியன் தொழில்.

எஃ. வைசியனுக்கும் ஒதிவைத்தல் முதலிய முன்றும் கிடையா து எனென்றல் இவ்விருவருக்கும் பிராமணனுக்கு சீவகளித்தியாக விதித்ததொழில்களை மதுப்பிராபதி விதிக்கவில்லைபல்லவா.

சூத்திரியவைசியர்களின் ஜீவநவிர்த்தி.

எஃ. சூத்திரியனுக்கு கத்திராணமுதலிய ஆயுதத்தைத்தரித் து உலகாள்வதும் வைசியனுக்கு வர்த்தகஞ் செய்வது பகவைக்கா ப்பது பசிரியெது இவைகளும் ஜீவகோபாயமாம். மேற்சொல்லிய யா கம்செய்தல் தாகம்கொடுத்தல் ஒதல் இவை தர்மோபாயமாம்.

மூவருக்கும்சிறந்ததொழில்.

அ(1). பிராமணனுக்கு ஒதிவைத்தலும் கூத்திரியனுக்கு உலகாள்வதும் வைசியனுக்கு வர்த்தகஞ் செய்வதும் தத்தந் தொழிலிற் சிறந்தது.

அந்தணன் ஆபத்தருமம்.

அக. பிராமணனுக்கு மேற்சொல்லியபிரகாரமாக தன்றொழிலினால் ஜீவிக்கக்கூடாத சமயத்தில் கிராமாதிகாரந் தேசாதிகாரமுதலிய கூத்திரியன்றொழிலினால் ஜீவிக்கவேண்டியதுஏனென்றால் அது அவனுக்கு அடுத்தஜாதியின்றொழிலல்லவா.

அஉ. தன்ஜாதித்தொழில் கூத்திரியஜாதித் தொழிலிரண்டினாலும் ஜீவிக்கக்கூடாவிடில் வைசியன் றொழிலான பயிரிடுதல் பசுவைக்காப்பாற்றல் வியாபாரஞ்செய்தல் இவைகளாலும் ஜீவிக்கலாம்.

அங. பிராமணனும் கூத்திரியனும் வைசியன் றொழிலினால் ஜீவித்தபோதிலும் அதிகஹிம்சையுள்ளதாயும் பராதிமாயு மிருக்கிறபயிரிடுதலை அகத்தியம் நீக்கவேண்டியது (அதைச்செய்யாவிட்டால் ஜீவநம் நடக்காதகாலத்தில் அதையும் அந்நியனைக்கொண்டு செய்விக்கவேண்டுமென்று முன்சலோகத்திற்குக்கருத்து.

அச. சிலர் பயிரிடுதலை நல்லதொழிலென்று நினைக்கிறார்கள் அந்தப்பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது ஏனெனில் இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியிலுண்டான பலபல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா.

அடு. பிழைப்பில்லாததால் தன் தன் தொழிலைவிட்டு வைசியன் தொழிலான வியாபாரம் செய்கிறபிராமணனும் கூத்திரியனும் மேற் சொல்லியவை நீங்கலாக மற்றச்சரக்கை ஜீவநத்திற்குப் பொருளை விருத்திசெய்வதற்கும் விற்கலாம்.

அசு. சகலமான இரசவஸ்துக்கள் சமைத்த வந்நம் எள்ளு கெம்புமுதலிய கல்லு உப்பு மனிதர் பசுக்கள் இவைகளை விற்கக்கூடாது.

பத்திலும் தனக்குமேலான ஜாதியான் தொழிலைச்செய்ய எண்ணங் கொள்ளக்கூடாது.

கூசு. தாழ்ந்தஜாதியான் பொருளாசையால் தனக்குமேலான ஜாதியான் தொழிலைச்செய்தால் அவன் பொருண்முழுமையும் அரசன் கிரகித்துக்கொண்டு அவனையும் உடனே ஊரைவிட்டோட்டுக.

கூஎ. ஏறக்குறைய நடத்தினாலும் தன்ஜாதிதருமமே மேலானது அந்நியஜாதி தருமத்தை நன்றாக அநுஷ்டித்தாலும் அதுதாழ்ந்தது ஒருஜாதியின் தொழிலாற் பிழைக்கிறவன் உடனே அந்த ஜாதியிலிருந்து பதிதனாவான்.

வைசியரூபத்தருமம்.

கூஅ. வைசியன் தன்ஜாதித்தொழிலால் ஜீவிக்கக்கூடாத சமயத்தில் சூத்திரன் தொழிலினால் ஜீவிக்கலாம் ஆனால் செய்யக்கூடாததான உச்சிஷ்ட போஜநமுதலிய காரியங்களைக் கூடுமானவரையில் நீக்கவேண்டியது கொஞ்சம் செளக்கியமுண்டானவுடனே அவன் தொழிலை விட்டுவிடவேண்டும்.

சூத்திரரூபத்தருமம்.

கூகூ. சூத்திரன் பிராமணனுக்கு பணிவிடைசெய்வதனால் தன் மனையாள் மைந்தன் முதலானவர்களின் பசியைதீர்க்கக் கூடாவிடில் பலகார முதலியவற்றைச்செய்து விற்றும்பிழைக்கலாம்.

கூ. பின்னும் எந்தத்தொழிலினால் துனிஜாதிகள் உபசரிக்கப்படுவார்களோ அவ்விதமான சிற்பவேலை தச்சவேலை இவைகளைச்செய்தும் ஜீவிக்கலாம்.

பிராமணன் ஆபத்தொழில்.

கூகே. ஜீவநமில்லாமல் வருத்தப்படுகிற பிராமணன் கூழ்த்திரிய வைசியஜாதித்தொழிலை யநுசரியாமல் தன்ஜாதித் தொழிலினால் பிழைக்க நினைத்தால் மேற்சொல்லுகிற தருமப்படி நடத்தவேண்டும்.

கூஉ. விருத்தியில்லாமல் துன்பப்படுகிற பிராமணன் சங்கர ஜாதியர்முதலான தகாதவரிடத்திலும் தாநம்வாங்கலாம் அதனால் அ

வனுக்கு தோஷம் யாதும் இராணான் பரிசுத்தமான கங்காசலபு
தலானவற்றில் தெருத்தனம் விதமானது விழுந்தனும் தோஷமுண்
டாகுமென்பது நியாயமாய் ஒப்புக்கொள்ளத்தக்கது (தன்மல்லவா.)

க0ஈ. விருத்தியல்லவா வறுத்தப்பட்டு நிராயணனுக்கு த
காதவனுக்கு ஒதவைத்தல் யாது இவ்வாறு தன்மீது தீர்த்துத் தக்கதான
தானம்வாங்குதல் இவ்வாறான இவ்வாறில் அவன் நீ தெருப்பு
இவைகளைப்பேரில் கயாவத்தில் பரிசுத்தனல்லவா.

க0ச. பிராமணன் பொருள்படிவான ஆதவதானத்தவன் பி
ரதிலோம ஜாதியால்முதலான வவனுடைய அந்தவதர் சாப்பிட்ட
போதிலும் ஆகாசத்திலேநிற்கிற உயிர்ப்பல அவனிடத்திற் பாபமொ
ட்டாது.

உ த ர ஹ ர ண ன ம்.

க0ந. அழித்ததென்னும் முடிபசியினால் வறுத்தப்பட்டு க
நச்சேபன் என்னும் தன்மீது யாது அப்பகனா வாங்கிக்கொண்டு
யக்கியபகனாகத் தொல்லுந்து தானே விற்றார் பரிசுத்தவற்றைச் செய்
தபடியால் அவருக்கு அதனாலபாபமேற்படவில்லை.

க0ஊ. தருமத்தையும், அதருமத்தையும், தன்முதலறிந்த வாம
தேவரும் பசியினால் கெட்டப்பட்டு பிராணனைக் காப்பாற்றுவதொருட்
டு நாயின்மாம்ஸத்தைச் சாப்பிட யத்தகரித்தார் அதனால் அவருக்கு
ப்பாபம்வரவில்லை.

க0எ. தவமிருந்த பரததுவான மஹாமுனி புத்திரனுடன் நி
மாணுஷ்ஷியமான காட்டில் அதிக பதிகொண்டி விருதுவென்னும் தச்
சனிடத்தில் அநேகபகன்களைத் தாகம்வாங்கினார்.

க0ஆ. தருமமா தருமங்களையறிந்த விநவாமித்திரன் பசியினு
ல் துன்பப்பட்டு சண்டாளன் கைபிவிருந்த காரின்முடிங்கால மாம்ஸ
த்தைவாங்கிச் சாப்பிட யத்தகரித்தார் அதனால் அவருக்குப் பாபமு
ண்டாகவில்லை.

க0க. கெட்டவனிடத்தில் தாகம்வாங்குதல் ஒழுக்கமில்லாதவ
னுக்கு யாகஞ்செய்யப்பது ஒதவைப்பது இம்முன்றில் முதற்செய்
லியது. தாழ்ந்தது அது பிராமணனுக்கு கரகவேதுவாகும் ஒன்றா
ம் ஜீவிக்கக்கூடாதபோது அதைச் செய்யலாம்.

கக0. ஏனென்றால் யாகஞ்செய்விப்பதும் ஒதிவைப்பதும் உபநயநமுதலிய சமஸ்கார முள்ளவனுக்கே செய்விக்கப்படும் தாநம்வாங்குவது சமஸ்காரயில்லாத சூத்திரனிடத்திலும் சண்டாள ரிடத்திலும் வாங்கப்படுமாதலால் அதுதாழ்ந்தது.

ககக. தகாதவனுக்குச்செய்துவைத்த எக்கியம் ஒதல் இவைகளாலுண்டான பாபம் ஜபஹோமங்களால் போக்கடிக்கப்படும் தகாதவ்னிடத்தில் தாநம் வாங்கினபாபம் அந்தப்பொருளைத் தாநஞ்செய்தாற்றாண் தீரும்.

ககஉ. பிராமணனொன்றினாலும் ஜீவிக்கக்கூடாதபோது*சிலத்தினாலாவது? உஞ்சத்தினாலாவது ஜீவிக்கலாம் கெட்டதாநம்வாங்குகிறத்தைவிட சிலம் மேலானது அதைவிட உஞ்சம்மேலானது.

ககங. விருத்தியில்லாமல் வருத்தப்படுகிற கர்மமாநுஷ்டாநமுள்ளபிராமணன் தன் குடும்பஜீவநதிற்காக தாநியம் வஸ்திரம் இவைகளையும் யாகத்திற்காக பொருளையும் சாஸ்திரப்படி நீதிசெலுத்தாத அரசனிடத்திலும் வாங்கலாம், அவன் லோபகுணத்தால் அன்போடுகொடாவிடில் அவனையாசிக்கக்கூடாது.

ககச. பயிரிட்டிருக்கிற நிலத்தை தாநம்வாங்குவதைவிட பயிரிடாதநிலத்தை தாநம்வாங்குவதில் றோஷமில்லை இப்படியே பசுவெள்ளாடு சவாநம் தாநியம் அந்நம் இவைகளில்முன்சொல்லப்பட்டது களைவிட பின்சொல்லியவற்றைத்தாநம் வாங்குவதில் அதிகதோஷம்.

ககரு. மேற்சொல்லப்போகிற ஏழுவிதத்தினாலும் சம்பாதித்த பொருள் தோஷமில்லாதது. அதில் பிதூர்தநம் புதையல் கிறையப் பொருள் இம்முன்றும் எல்லாவருணத்தாருக்குஞ்சரி ஜயப்பொருள் கூத்திரியனுக்கும், வட்டிவாங்குதல் வர்த்தகம் அல்லது பயிரிடுதல் இவ்விரண்டும் வைசியனுக்கும் நல்லவனிடத்தில் தாநம்வாங்குவது பிராமணனுக்கு முயர்ந்தது.

ககசு. வயித்தியம் தர்க்கமுதலிய வித்தை சிற்பவேலைசெய்வது அரசனிடத்தில் சேவகாவிர்த்திசெய்வது மற்றும்யாரிடத்திலும் ஏவற்றொழில்செய்வது பசுசவரகூணம் வர்த்தகம் பயிர் தயிரியம்

* சிந்தினை கதிர்நெல்லைப்பொறுக்குவது சிலம்? சிந்தினை தனிநெல்லைப்பொறுக்குவது உஞ்சம்.

கண்டவிடத்திற் பிரைசுநெய்யிற் று வட்டிவாங்குவது இத்தப்பத்து ஆபத்தகாலத்தில் தீவகத்துக்குரியவாணாயி நிற்கின்றன.

ககௌ. முக்கியாய் பிராமணனும் சூத்திரியனும் வட்டிவாங்கக்கூடாது. ஆனால் வட்டிப்பெறவே தராதத்துக்குப் பையோகப்படுத்த கிறவிஷயத்தில் கால்வட்டி அல்லது அளவவட்டிவாங்கலாம்.

[ஆபத்துக்காலத்திற் சூத்திரியனுக்குத் திரிபதா தித்தொழில்]

ககஅ. சூத்திரியன் மீறாத ஆபத்துக்காலத்திலும் பிரணைகளைக்காப்பாற்றுகிறபடியால் கால்வட்டி தரவேத்திறிவை வாங்கிக் கொண்டாலும் தோஷத்தவதாடைபாட்டலாம்.

ககக. அந்த சூத்திரியனுக்குச் சத்தநுமைதரீப்பது ஜாதிருமம். சண்டையில் பயத்தினால் கருப்பியாக்கூடாது. ஆயுதபெடுத்து வைசியரைத் திருடிக் கதிலின்றுல் காப்பாற்றித் தருமப்படி மேற்சொல்லும் விதமாக காப்பாற்றவேண்டும். (பெருக்காலும் வைசியரே பணக்காரராயும், விவாயியாயும் இருப்பார் ஆதலால் இங்கு அவர்களைக்குறித்துக்கூட்டிவதும்.)

கஉ0. தாசிய விவாயாரஞ்செய்திற் வைசியாவிடத்தில் அந்தலாபத்தில் இருபதில் வட்டிப்பாங்காயும் ஒப்பதிலொன்று வாங்கவேண்டிய ரொக்கலாபத்தில் இருபதிலொன்று வாங்கிக்கொள்ளலாம் எப்போதும் தொழில்செய்த சூத்திராவிடத்திலும், தர்சன் கருமன்முதலிய தொழிலாளிக் கிடத்திலும் தீர்வைவாங்கக்கூடாது மேற் சொன்னபடி வேலைவாங்கிக்கொள்ளுதல் தீர்வையாம்.

கஉக. சூத்திரன் பிராமண சிகநுமைதரால் தீவிக்கூடாதபோது சூத்திரியனையாவது, சபிகனான வைசியனையாவது அடுத்து தீவிக் கலாம்.

கஉஉ. சூத்திரன் கவர்ச்சத்திற்காவது, தீவகத்திற்காகவாவது அல்லது இரண்டிற்காவது, பிராமணனை யே தொழிலே ன்டும் இவன் பிராமணனை யடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர்வந்தால் அதே யவனுக்குப்பாக்கியம்.

கஉங. ஆதலால் பிராமணனை யுபசரிப்பதே சூத்திரனுக்கு எல்லாத்தொழிலையும்விட மேலானதருமமென்றும் மற்றவையெல்லாம் பயனில்லாதவை யென்றும் கருமகாண்டத்திற் சொல்லியிருக்கிறது. (ஆனால் இங்கு அவனுக்கு பிராமணசிகநுமையை துதிசெய்தவிஷயமேயன்றி மற்றதை சிந்திக்கிறவிஷயமன்று.)

௧௨௪. பிராமணனும் தனக்குவேலைசெய்கிற சூத்திரன் சகத்தி யையும், அவன்செய்யும் பணிவிடையையும் அவன் காப்பாற்றவேண் டிய குடும்பத்தையும் யோசித்து ஜீவநத்திற்குத் தக்கபடி கூலியேற்ப டுத்தவேண்டும்.

௧௨௫. பின்னும் மிகுந்தவன்னம் பழையவஸ்திரம் நொய்முத லிய ஸாரமில்லாததாநியம் பழையபாத்திரம் இவைமுதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக்கவேண்டும்.

௧௨௬. சூத்திரனுக்கு சாப்பிடத்தகாத முள்ளங்கி முதலியவற் றைச் சாப்பிட்டதனால் தோஷமில்லை. அவனுக்கு உபநயநமுதலிய ச ம்ஸ்காரமும் அக்கிரிஹோத்திர முதலியவும் கிடையாது. ஆனால்பாக எக்கிய முதலிய தருமகாரியங்கள்மாத்திரம் அவனுக்கு நீக்கப்பட வில்லை.

௧௨௭. தன்ஜாதிருமமறிந்த சூத்திரர்கள் துவிஜாதிகளின் த ருமமான பாகயக்கியத்தை அநுஷ்டிக்கும்போது வேதமந்திர மில் லாமல் நமஸ்காரமந்திரத்தால் பஞ்சயக்கியங்களை குலவழக்கப்படி அ நுஷ்டித்தால் உலகத்தாரால் தூஷிக்கப்படாமல் நற்புகழையு மடை வார்கள்.

௧௨௮. சூத்திரன் எப்படி யெப்படி பிறத்தியான் குணத்தைத் தூஷியாமல் துவிஜாதிகளைப்போல தானும் நல்லொழுக்கமாக நடக்கி றானே அப்படியே இம்மையில் புகழப்பட்டவனாய் மறுமையில் நற்க தியையும் அடைகிறான்.

௧௨௯. சூத்திரன் பொருள்சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும் குடும்பத்திற் குபயோகமானதைவிட மிகவுமதிகபொருளைச் சம்பாதி க்கக்கூடாது அப்படி சம்பாதித்தால் தன்னு லுபசரிக்கத்தக்க பிரா மணனையே ஹிம்சைசெய்யவேண்டி வரும்.

௧௩௦. இதுவரையில் நாலுவருணத்தாருக்கும் ஆபத்தருமம் சொல்லிமுடிந்தது. ஆபத்துக்காலத்தில் இந்தத் தருமங்களை சரிபாக நடத்துகிறவர்கள் நற்கதியடைவார்கள்.

௧௩௧. இதுவரையில் நான்குவருணத்தாருக்கும் ஆசாரவிதி யை நன்றாக முழுதுஞ்சொன்னேன் இனி நேரிட்டபாபத்தைப்போக் குவதால் சுபமான பிராயச்சித்தவிதியை சொல்லப்போகிறேன்.

பத்தாவதத்தியாயம்-முற்றிற்று.

ஆக அத்தியாயம் 10-க்கு சுலோகம் ௨௨.௯௩.

அத் த யா யர்.

பிராயசித்தவிதி.

க. சந்ததி விருத்திரிஷிப் பிராயசித்தி மலியாணக் துக் காத யாசிப் பவன் தாகத்தையார், பிராயசித்தமாய் வேதவிதிக்கார்போற்றடியா ல் அந்தத்தாகம் கொடுக்கத்தக்கவர்களை மூன்றுகொண்டுவேறுர் அவசி சிஞ் செய்யவேண்டிய வேதவிதிக்கார்போற்றியாகத்தரிந்தாக யாசிப்ப வன், தீர்த்தயாத் திரை ஸ்தலபாத் திரை கொப்பவன், விசுவாழித்து யா கஞ்செய்யப்போகிறவன், சூத்திரவிதிக்கார்போற்றியாகத்தரிந்தாக யாசிப் பவன், தாகத்தையக் காப்பற்றவும் வேதவிதிக்கார்போற்றியாகத்தரிந்தாக யாசிப்பவர்கள், கோயாளி.

உ. இந்த ஒன்பதுபேர்களையும் ஸ்வாதயப்பிராயசுள்ளேன்றும் தருமத்திற்காகப் பிராயசித்திக்குரியவர்களை மூன்று அறிந்து அவர்க ளுக்குப் பொருளில்லாவிடில் அவர்கள்விரகதந்தந்தக்கடியாகப்பொ ண்முதலிய தாகங்கொடுக்கவேண்டும்.

ங. பிராமண சிரேஷ்டர்களான இந்த ஒன்பதுபேருக்குமாத் திரம் எக்கியம் * வேதவிதிகளில் தக்கவிதிகளையுடைய அக்கம் போடலாம் மற்றவர்களுக்கு வேதவிதிக்கொளியில் அவர்கள் போடவேண்டும். இது சாஸ்திரமரிவாதை.

ச. யாகம்செய்யும்போது அதற்கு உபயோகமான மணிமுத் து முதலிய எல்லா இரத்தங்களையும் யாகத்தக்கவிதிகளுக்குப் போது மான பொருளையும் வேதவிதிக்கார்போற்றியாகத்தரிந்தாக யாசிப்பவன் வாங்கிக்கொள்ளும்படி அரசன் வேண்டுகொள்ளவேண்டியது

ரு. ஒருவன் விவாகஞ் செய்துகொண்டு பிள்ளைபிறந்தபின் கா மத்தினால் ஒருவனிடத்தில் பொருளையாபித்தது மறுபடி விவாகஞ்செ ய்துகொண்டால் அவனுக்கு அந்த ஸ்திரீயிடத்திலே புணர்க்கதுதான் பிரயோசனம் அவனுக்குப்பிறந்த வாகத்தர்களை செய்யும் தருப்பணமு தலிய காரியங்கள் பொருள் கொடுத்தவனை யேசாரும் இவ்வுகாமத்தி னால் யாசித்து மறுபடி விவாகஞ்செய்யக்கூடாதென்பதையும் அவ

* வேதியென்பது - யாகசாலைக்குள் அக்கிரகுண்ட மிருக் கும் இரகம்.

னுக்குப் பொருள் கொடுக்கிறவனுக்கு பலனில்லையென்பதையும் சொன்னதேயன்றி சந்ததிவிஷயமன்று.

௬. பசுபூமி பொன்முதலியவற்றை வேதமோதினவர்களாயும் பிள்ளை மனையாள் முதலானவர்களிடத்தில் அதிகப்பற்றில்லாதவர்களாயும் இருக்கிற பிராமணாளிடத்தில் தன்சக்திக்குத்தக்கபடி தானஞ்செய்தால் சுவர்க்கத்தை யடைவான்.

௭. எவனுக்கு மூன்றுவருஷத்திற்காவது அல்லது அதற்குமேற்பட்டாவது குடும்பசம்ரக்ஷணைக்குப் போதுமான திரவிய மிருக்குமோ அவன் காமியஸோமபாநஞ்செய்யலாம் நித்தியஸோமபாநத்திற்கு இந்தவேற்பாடில்லே.

௮. மேற்சொன்னகணக்குக் குறைந்தபொருளுள்ளவன் காமியஸோமபாநஞ்செய்தால் அவன் அதற்குமுன்செய்த நித்தியஸோமபாநத்தின் பலனையும் அடையமாட்டான்.

௯. அதிகபொருளுள்ள எவன் தன்தாய்தந்தைமுதலிய பந்துக்கள் வறுமையினால் கஷ்டப்படும்போது இம்மையில் புகழுக்காக அந்நியானுக்குத் தானங்கொடுக்கிறானே அந்தத்தானம் தருமமன்று அது முன்னம் தேன்போல் ருசியுள்ளதாயும் பின்பு விஷம்போல்துன்பப்படுத்துகிறதாயுமிருக்கும் அதாவது யேதோபார்க்கச்சே புகழ்வருகிறாப்போலிருந்தாலும் பின்பு நரகமுண்டாகுமென்றுகருத்து.

௧௦. பின்னும் எவன்பிள்ளை மனைவிமுதலிய அவசியம் போஷிக்க வேண்டியவர்களைத் துன்பப்படுத்திப் பரலோகத்திற்காகத்தானஞ்செய்கிறானே அந்தத் தானமும் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் உபத்திரவத்தையே யுண்டிபண்ணும்.

௧௧. யாகஞ்செய்கிற சூத்திரியனுக்கும் அதிலும் விசேஷமாய் பிராமணனுக்கும் யாகத்திற்கு எல்லா அங்கமுமிருந்து யாதாவது ஒரு அங்கங்குறைந்து அப்போது அரசனும், தருமிஷ்டனாகவிருந்தால்,

௧௨. அதிகபசுமுதலியவற்றால் செல்வமுடையவனாயும், யாகஞ்செய்யாதவனாயும், * ஸோமபாநம் பண்ணாதவனாயும் இருக்கிறவை

* ஸோமபாந மென்பது-ஓர் யாகவிசேஷம் அது இருவகைப்படும் நித்தியமென்றும் காமியமென்றும் அதில் சந்தியாவந்தநாதிகளைப்போல் அவசியம் செய்யவேண்டியது. நித்தியம் ஒருபலனை விருப்பிச்செய்வது காமிஷ்டம்.

சியன் வீட்டிலிருந்து வந்திருக்கின்றவர்களை வலிமை செய்தாவது களவு செய்தாவது அந்த யாகத்திற்கு வேண்டிய தீயவிபத்தை யாகஞ்செய்வோன் கொண்டுவரலாம்.

க௩. அவ்வீதனவசிய விட்டவர்களை யாகத்திற்கு இரண்டுமுன்று அல்லது அதிக அல்லது குறைந்தவர்களை வலிமை செய்தாவது வீட்டிலிருந்து யதேந்தவர்களை வலிமை செய்து கொள்ளும் வலிமையினால் கொண்டுவரலாம் எனினும் ஒரு அவனுக்கு ஒரு யாகத்தினால் சம்பந்தமில்லை என்பவா.

க௪. பின்னும் அவ்வீத யாகத்தி விட்டவர்களுக்கும் அக்கிரஹோத்திரஞ்செய்யாத பிராமணன் அதுபாசனமாக காப்பாற்றுகிறவனாகவும் யாகஞ்செய்யாதவன் ஆசிராமபாசனமாக காப்பாற்றுவனாகவும் இருந்தால் அவர்கள் வீட்டிலிருந்து வந்தவர்களை வலிமை செய்தாவது விசாரிக்காமல் கொண்டுவரலாம்.

க௫. தீயத்தோடு தான் தானாக யாகத்தினை நானொருவனுக்குத் தாங்குகொடாதவனும் இருந்தால் மேற்கொள்ளிய யாகத்திற்காக வேண்டிய பொருளைக் கேட்கக் கொடாவிடில் வலிமை செய்தாவது களவு செய்தாவது அவன் வீட்டிலிருந்து கொண்டுவரலாம் இப்படி செய்தால் தருமம் வளரும் (அதாவது அந்தப் பொருளுடையவனுக்கும் நற்கதியுண்டாகுபாதலால் இது தருமவிருத்தி)

க௬. அப்படியே நன்றாகவும் உயவாகியிருந்து அவனுக்கு வலிமையான போசனத்திற்காகப் பொருளில்லாவிடில் தானதருமஞ் செய்தவனிடத்தினின்றும் ஒரு திகத்திற்கும் போதுமான பொருளைக் களவு செய்தாவது கொண்டுவரலாம்.

க௭. யாகஞ்செய்யாதவன் தானியம் களம் கழனி விடு இவற்றுள் எவ்விடத்தில் அகப்படுகிற அவ்விடத்தினின்று மெடுத்துக் கொள்ளலாம் உடையவன் ஏன்றி நடினென்று கேட்டால் தான் செய்யும் யாகாதி தருமகாரியத்தை அவனுக்குச் சொல்லவேண்டும்.

க௮. கூத்திரியனுக்கு இவ்வீத ஆபத்தாகிவிட்டாலும் அவன் ஒருபோதும் பிராமணன் பொருளை யபகரிக்கக்கூடாது. வேறு எந்த விதத்தாலும் பொருளகப்படாததான மிகுந்த ஆபத்து அவனுக்கு வந்தால் சந்தியாவந்தாமுதலிய இருத்தியத்தைச் செய்யாமலும் திரு

தல்முதலிய அகிர்த்தியத்தைச் செய்கிறவனாயும் இருக்கிற பிராமணன் கூத்திரியன் இவர்பொருளை யபகரிக்கலாம்.

௧௯. தான் யாகஞ்செய்யாம லிருந்தாலும் எவன் யாகமுதலிய தருமஞ் செய்பாத அஸத்தினிடத்திலிருந்த பொருளைவாங்கியாவது அபகரித்தாவது யாகஞ்செய்கிற சத்புருஷானுக்குக் கொடுப்பானே அவன் தன்னையோடமாக்கி பொருட்காரனையும் யாகஞ்செய்கிறவனையும் கரையேற்றிவைக்கிறான். (அதாவது பொருள் நல்லவிஷயத்தில் உபயோகமானதாலும் பொருளில்லாததினாலுண்டான துன்பம் நீங்கினதாலும் இருவருக்கும் முறையே சுகமுண்டாகிறது)

௨௦. யாகஞ்செய்கிறவன் பொருளை தேவதைகளின் பொருளென்றும், யாகஞ்செய்யாதவன் பொருளை அசுரர்கள் பொருளென்றும், பெரியோர்கள் சொல்லுகிறார்கள். ஆதலால் ஆசுரப்பொருளை தேவப்பொருளாக்குவது தருமமாகும்.

௨௧. தருமசிந்தையுள்ள அரசன் இவ்விதமாக திருடிவந்துயாக்காரியஞ்செய்கிறபிராமணனை தண்டிக்கக்கூடாது. அரசன் மூடத்தன்மையால் பிராமணன் பசியினால்துன்பத்தையடைகிறான்.

௨௨. ஆதலால் அரசனந்தப் பிராமணன் குடும்பத்தையும் தருமநடையையும் அவன் ஒதினவேதத்தையும் ஒழுக்கத்தையும் பார்க்குதல் தன் அரண்மனையிலிருந்து அவனுக்குப் போதுமான ஜீவநவிருத்தியை ஏற்படுத்தவேண்டும்.

௨௩. அந்தப் பிராமணனுக்கு ஜீவநமுண்டாக்கி நாலுபக்கத்திலும் அவனைக்காத்தால் அவன்செய்கிற தருமத்தில் ஆர்வென்று அரசனுக்குவரும்.

௨௪. யாகஞ்செய்கிறதற்காக பிராமணன் ஒருபோதுஞ் சூத்திரனிடத்தில் பொருளை யாசகம்வாங்கக்கூடாது. வாங்கி யாகஞ்செய்தால் சண்டாளனாகப் பிறப்பான். கேளாம லிருக்கும்போதும் வலுவில் அவன் கொடுத்ததை வாங்கினால் குற்றமில்லை முன்பு யாசகஞ் செய்யும்போது மத்தியில் பொருளில்லாதிருந்தால் சூத்திரன் பொருளை உபயோகப்படுத்தலாமென்று சொல்லியது. இங்கு முக்கியமாய் எல்லாப்பொருளையும் வாங்கக்கூடா தென்பது.

௨.௩. ஒரு பிராமணனாக அந்திராக்ஷ
னை முழுதும் அந்தியாத்திரை நாகனியாய்
ன்பாசப்பகலி அல்லலாக நபவாவது நிக்ந்து

௨.௪. ஆவரணினால் தீதாபை தனதபாவ
னதபாவது அபாசித்தபாபிரானமன் பாறுபிற
ம்ஸாதிசினால் தீவிப்பான்.

௨.௫. வீத்சொல்லியபடி தீதிரமேரமய
யில் அதர்நூர் பிராமற்சிக்காரை வநாகநீதா
ல் ஒருவிதக னபாகவானா வந்துடி வாயாவது

௨.௬ பிராமணனானவன் தனக்கு ஆபத்த
கால தருமத்தை யதவ்ஷித்தால் பாலைகத்தி
மாட்டாவென்று பெரிவேர்கள் சிச்சயந்செய்

௨.௭. விக்ரமதேவர் சாதநியர் பிராமணர்
களனை வருங்கடி ஆத்பாலத்தினால் முக்கிய தரு
ததால் பாணா தேரிநீமெ பென் னாயந்த முக்கிய
ப்பதிலாக வெண்பருமதை ஆபத்திற் தேற்ப
லால் திராதகாலத்திற்ருமாதிரா தேவையில்லை.

௩.௦. ஆகலால் முக்கிய அமல்தானத்துக்
து கௌணாமல்தாநகதைச் செய்தால் அந்தப்பு
மையிற் பலனை யடைநிரு னில்லை.

௩.௧. தருமமறிக்கிராமணன் அரசனிடத்
சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை தனக்கபகார
னையபிகாரமந்திரத்தின் விரியத்தினால் சிஷிர்க்கல
குதனக்கு அந்நியாயம்செய்யவான காணும் சிஷிக்
தேதவிர அரசனிடத்தில் அறிவிப்பதை நித்தித்த

௩.௨. கவாதிராமான தன்சக்தி பராதிநமா
இவ்விரண்டில் தன்னுடையசக்தியே மேலானது
ணன் தன்சகத்தியினாலேயே சதானுக்களை யடக்க
ளின்சக்தியை பின்னால் முறையே காண்க.

௩.௩. அதர்வணவேதத்திற்சொல்லிய ஆங்
சாரமந்திரங்களை யோசியாமற்பிரயோகிக்கலாம்.

வர்க்கே பிராமணனுக்காயுதமாகையால் அதைக்கொண்டே யவன் சத்துருவைஜயிக்கவேண்டும்.

௩௪. க்ஷத்திரியன் தன்புஜபலத்தினுல்தன்னுடைய ஆபத்தை ப்போக்கவேண்டும். வைசிய சூத்திரர்கள் தன்பொருளைக் கொடுத்து தங்கள் ஆபத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும். பிராமணன்மேற் சொன்னபடி அபிசாரமந்திரத்தினுல் செய்யப்படுகிற செபஹோமங்களால் ஆபத்தைப்போக்கிக்கொள்ளவேண்டும்.

௩௫. சாஸ்திரத்தில் விதித்தகர்மங்களை அநுஷ்டிக்கிறவனையும் சிஷ்யபாதிகளை சிஷ்டிக்கிறவனையும் பிராயச்சித்தமுதலிய தருமத்தை விதிக்கிறவனையும் யாவருக்கும் மித்திரனையும் இருக்கிற பிராமணன் மயித்திரப்பிராமணனென்று சொல்லப்படுகிறான் ஆதலால் அவனுக்கு அநிஷ்டமாநத்தைச்சொல்லவும் அவனைத் துச்சமாய்ப் பேசவும் நிந்திக்கவுங்கூடாது.

அக்கினிஹோத்திரவிஷயம்.

௩௬. விவாகமாகாத கந்நிகை யுவதி அற்பவித்தையுள்ளவன் மூடன் அல்லது சிறுவன் துக்கமுள்ளவன் பிணியினன் உபநயநமுதலிய சம்ஸ்காரமில்லாதவன் இவர்கள் ஒருவனுடைய வைதீகாக்கிரியில் அவனுக்காக ஹோமஞ்செய்யக்கூடாது.

௩௭. அவர்கள் ஹோமஞ்செய்தால் அக்கிரிக்குடையவனுடன் நரகத்தையடைவார்கள். ஆகையால் வேதமறிந்தவனையும், அக்கிரிகாரியமறிந்தவனையும் இருக்கிறவனே ஹோமஞ்செய்யவேண்டும். ஆதலால் தனக்கு அஸந்தற்பம்நேரிட்டபோது தக்கவர்களைக்கொண்டேஹோமஞ்செய்யச்சொல்லவேண்டியது.

௩௮. பிராமணன்பொருளுள்ளவனாகவிருந்து அக்கிரி * ஆதாநஞ்செய்துகொள்ளும்போது பிரஜாபதியைத் தேவதையாகவுடைய அசுவத்தைதக்ஷிணையாகக் கொடாவிடில் ஆஹிதாக்கிரியாகமாட்டான். ஆதலால் ஆதாநகாலத்தில் அசுவத்தைதாநம் செய்யவேண்டியது.

௩௯. புண்ணியகாரியத்தில் அன்புள்ளவன் இந்திரியங்களை யடக்கிக்கொண்டு தீர்த்தயாத்திரைமுதலானபுண்ணியங்களை அன்போ

* ஆதாநமென்பது அக்கிரிஹோத்திரி செய்யவேண்டிய ஓர்கருமவிசேஷம்.

சஎ. பிராமணன் முதலியவர்கள் முன்ஜநநத்தில்செய்த வினை யாலாவது இந்தஜநநத்தில் தெய்வசுதியாலாவது பிராயச்சித்தஞ்செய்துகொள்ளும்படியானபாபம் நேரிட்டால் செய்துகொள்ளுகிற வரையில் பெரியோர்களுடன் யஜநயாஜநாதி காரியங்களில் சேராம லிருக்கவேண்டும்.

சஅ. சில தூரத்துமாக்கள் இப்பிறவியின் வினையினாலும் சில தூரத்துமாக்கள் முன்செய்த வினையாலும் விகாரரூபத்தை யடைகிறார்கள்.

பாபசுவரூபம்.

சக. முன்பிறப்பில் சுவர்நந் திருடினவன் கோணநகத்தையும சுராபாநஞ்செய்தவன் சொற்றைப்பல்லையும் பிரம்மஹத்தி செய்தவன் சுஷ்யரோகத்தையும் குருபத்திரியைப் புணர்ந்தவன் பீஜமில்லாமையையும்.

௩௦. ஒருவனிடத்திலிருக்கிற தோஷத்தைச் சொன்னவன் நாற்றமூக்கையும் இல்லாததோஷத்தைச் சொன்னவன் நாற்றவாயையும் தாரியந்திருடினவன் அங்கக்குறையையும் நல்லதாரியத்தில் கெட்டதைக்கலந்து விற்றவன் அதிகவங்கத்தையும்.

௩௧ சோறுதிருடினவன் அக்கிரிபுஷ்ட்டியில்லாமையையும் குருவுக்குத் தெரியாம லோதினவன் ஊமைத் தன்மையையும் வஸ்திரந் திருடினவன் வெண்குஷ்டத்தையும் குதிரை திருடினவன் நொண்டித்தன்மையையும் மறுபிறப்பில் அடைவான்.

௩௨. இவ்விதமான கருமபேதங்களால் ஜடனாயும் ஊமையாயும் குருடனாயும் செவிடனாயும் பிறந்து விகாரமுள்ளவர்களாயும் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டவர்களாயும் முன் அநுபவித்ததுபோக மிகுதி இருக்கிறதை யநுபவிக்கிறார்கள்.

௩௩. ஆகையால் எப்போதும் செய்தபாபங்களுக்குப் பிராயச்சித்தஞ் செய்துகொள்ளவேண்டும். இல்லாவிடில் மறுமையில் நரகத்தை யநுபவித்தும் பழிக்கத்தக்க அடையாளங்களோடும் பிறப்பார்கள்..

௩௪. பிரம்மஹத்தி சுராபாநம் சுவர்நம் திருட்டு குருபத்திரியைப் புணர்ந்தல் இவர்களோடு தனித்தனியே சேர்ந்திருத்தல் ஆக இவ்வைந்தும் மஹாபாதகங்கள்.

௬௪. சமையல் விறகுக்காக பச்சைமரத்தை வெட்டல் தெய்வத்தை குறிக்காமல் தனக்காகச்சமைத்தல் பழிக்கப்பட்ட பதார்த்தம் அந்நம் இவற்றைப்புசித்தல்.

௬௫. சக்தியிருந்து அக்கிரி ஹோத்திரஞ் செய்யாமை பொன்னீங்கலாக மற்றதை திருகிகை கடனைத் தீர்க்காமை கெட்டசாஸ்திரத்தை யோதுதல் கூத்தாடுதல் பாடுதல்.

௬௬. தாபியம் லோகம் பசு இயைவகளைத் திருடுதல் குடிக்கிறமுனையானைப் புணர்தல், ஸ்திரீ சூத்திரன் வைசியன் சூத்திரியன் இவர்களைக் கொல்லுதல். இவையெல்லாம் தனித்தனியே உபபாதகமென்றறிசு.

ஜாதிப்பிரம்சகரம்.

௬௭. பிராமணனுக்கு நோயுண்டாக்குதல் கள்ளு வெங்காயம் மலம் இவைகளை முகருதல் புருஷன்வாயில் மைதுநஞ்செய்தல் இவையெல்லாம் தனித்தனியே ஜாதிப்பிரம்சகரங்களாம்.

ஸங்கரீகரணம்.

௬௮. கழுதை குதிரை ஒட்டகம் மிருகம் யானை வெள்ளாடு செம்மறியாடு மச்சம் பாம்பு எருமைக்கடா இவைகளைக் கொல்லுதல் தனித்தனியே ஸங்கரீகரணமாகும்.

அபாத்திரீகரணம்.

௬௯. நிந்திக்கப்பட்டவ னிடத்துப் பொருள்வாங்குதல் வர்த்தகஞ்செய்தல். சூத்திரசேவை பண்ணுதல் பொய்சொல்லுதல் இவையெல்லாந் தனித்தனியே அபாத்திரீகரணம்.

மலிநீகரணங்கள்.

௭௦. புழு பூச்சி பக்ஷி இவைகளைக் கொல்லுதல், கள்ளுக்கடையில் வைத்துக்கொண்டுவந்த காய்முதலியவற்றைச் சாப்பிடுதல் பழம் விறகு புஷ்பம் இவைகளைத் திருடுதல் சொற்பவிஷயத்தி லதிகமாக வியசநப்படுதல் இவையெல்லாந் தனித்தனியே மலிநீகரணங்கள்.

௭௧. இப்போது சொல்லிவந்த பிரமஹத்திமுதலிய பாபங்களெல்லாம் எந்தெந்தப் பிராயச்சித்தத்தால் போக்கடிக்கப் படுமோ அனை நன்றாகவறியுங்கள்.

பிரமஹத்தி பிராயசுத்தம்.

எஉ. குணமுள்ள பிரமணன் அக்ஞாந்தால் பிரம்மஹத்தி செய்துவிட்டால் அந்தப் பிரமணன் மண்ணையோடு அல்லது மற்றொரு மண்ணையோட்டையாவது கையில் அடையாமாக வைத்துக்கொண்டு காடோடும் எழுந்திடில் பிரமஹத்தித்துப் புசித்துத்தான் பரிசுத்தனாகும் பொருட்கள் புண்ணிரண்டுவருகும் காட்டில் குடிசையோட்டுக்கொண்டு வாசஞ்செய்யவேண்டும்.

எங. ஷத்திரியன் காமபாத்தினாலே பிரம்மஹத்தி செய்தால் தன்னை பிரமஹத்தி செய்தவனென்றதிக்கு ஒருவில்லாளி கொல்லும் படியாக அவன்பாணத்திற்குக் குறியாகக்கடவன். அந்தப்பாணத்தாலடியட்டு இறந்தாலும் பிரமஹத்தாலும் பரிசுத்தனாவான். அல்லது எரிவின்ற பெருப்பில் தலைமீழாக முத்துவிசை விழக்கடவன்.

எச. முன்றுவருணத்தாரும் அக்னியாகத்தால் பிரம்மஹத்தி செய்தால் அகவமேதம் கவர்ஜ்ஜிது கோமேதம் அபிஜித்து விசவஜித்து திரிவிருத்து அக்ஷிந்தித்து இவைகளி லொருபாகத்தையாவது செய்யவேண்டும்.

எஊ. வேதமோதினவர்களையும் அக்ஷி ஹோத்திரிகளையும் இருக்கிற முன்றுவருணத்தாரும் ஒழுக்கில்லாத பிராமணனை அக்னியாகத்தாற் கொன்றுவிட்டால் அந்தத்தேவகீய்ருவதற்காக ஜிதந்திரியாளாய் கொஞ்சமாகப் புசித்துக்கொண்டு எதாவது ஒருவேதத்தை முழுதும் சொல்லிக்கொண்டு தூறுயோசனை தூரம்வரையில் புண்ணியபாத்திரை செய்யவேண்டும்.

எக. ஜாதிமாத்திர பிராமணனை அக்னியாகத்தால் தரிசுனை பிராமணன்கொன்றால் வேதமோதின பிராமணனுக்கு தன்னுடையசகல ஆஸ்தியையும் தாசஞ்செய்யவேணும் அல்லது அவனஜீவரத்துக்குப் போதுமான விருத்தியை கற்பித்து பாத்திரமுதலிய சாமக்கிரியைகளோடு வீட்டையாவது கொடுக்கவேண்டும்.

எஎ. ஜாதிமாத்திரபிராமணனை குணமுள்ள பிராமணன்வேண்டுமென்றகொன்றால் காட்டுகெல்லைப் பொறுக்கிச் சாப்பிட்டுக்கொண்டு சரஸ்வதிநதி கண்ணுக்குத் தெரிவதுதுவக்கி அதனுற்பந்திஸ் தாமம்வரையில் பிரவாகத்திற்குள்ளிராகப்போகவேண்டும். அல்லது

ரியமமாக மேற்சொன்னபடி. புசித்துக்கொண்டு மூன்றுவேதத்தையும் மூன்றுதரம் ஒதவேண்டும்.

எஅ. மேற்சொன்ன பன்னிரண்டு வருஷவரையில் விதிப்படி கூர்வரஞ்செய்துகொண்டு ஊர் ஓரத்திலிருக்கப்பட்ட மாட்டுத்தோழம் அல்லது ருஷிஆசிரமம் மரத்தடி இந்தவிடத்திலிருந்துகொண்டு பசு பிராமணர் இவர்களுக்குபகாரஞ் செய்யவேண்டியது.

எக. அந்தப் பன்னிரண்டு வருஷத்துக்குள் பிராமணனையாவது பசுவையாவது நீர் நெருப்பு இவற்றிலிருந்து காப்பாற்றுவதற்காக தன்பிராமணனை விட்டாலும் அல்லது அவர்களைத் தன்னுயிரைக் கொடுத்து வேறேவிதத்திற் காப்பாற்றினாலும் பிரம்மஹத்தித்தோஷத்தினின்று நீங்குவான்.

அ0. அல்லது ஒருபிராமணனுடைய எல்லாப் பொருளையும் திருடிக்கொண்டுபோகிற திருடனுடன் மூன்றுதரம் சண்டைசெய்து அத்திருடனைப்பிடித்தாலும் பிடியாவிடினும் ஒரேதடவையிலப்பொருளைப் பிடுங்கிவந்து கொடுத்தாலும் பிரம்மஹத்தியினின்று நீங்குவான் அல்லது அந்தப்பிராமணன் அத்திருட்டுப்போனதினால் உயிரைவிட யத்தரித்தால் அந்தப்பிராமணனை தன்பொருளைக்கொடுத்து காப்பாற்றினாலும் பிரம்மஹத்தியினின்று நீங்குவான்.

அக. இவ்விமமாக நானோறும் உறுதியான விரதமுள்ளவனாய் மந்தையடக்கிக்கொண்டு பன்னிரண்டு வருஷம்வரையில் எந்திரீபோகமில்லாமல் பிசைசூயெடுத்து ஜீவித்தால் பிரம்மஹத்தித்தோஷத்தினின்று நீங்குவான்.

அஉ. நற்குணமுள்ள பிராமணன் வேதமோதாத ஒருபிராமணனை அஞ்ஞாநத்தால்கொன்றுவிட்டால் அசுவமேதஞ்செய்கிற அரசன்முன்பாக அந்தயாகத்தில் ரித்துவிக்காகவிருக்கிற அநேகம் பிராமணாளுக்கெதிரில் தான்செய்த பிரம்மஹத்தியைச்சொல்லி அவர்களிடத்தில் ஆஞ்ஞாபெற்றுக்கொண்டு அந்தயாகமுடிவில் அவபிருதஸ் நானஞ்செய்து தன்பாபத்தைப் போக்கடித்துக்கொள்ளலாம்.

அ௩. ஏனென்றால் பிராமணன் தருமத்தை உபதேசிப்பதால் அதற்கு அடியாயும், கூசுத்திரியன் தருமம்கெடாமல் காப்பாற்றுவதால் துனியாயும் இருக்கிறான் ஆதலால். அவ்விருவர் சமூகத்தில்

தன்பாபத்தைத் தெரிவித்து அந்த வேதத்தினும் அவரிருதஸ்காருள் செய்தால் பரிசுத்தனாகியவன் னு சொல்லப்பட்டது.

அ. பிராமணன் பிராபிணியேயே தேவர்களுக்கும் பூசிக்கத் தக்கவனாகியிருக்கிறான். மனிதர்களுக்கும் பிராமண உயர்த்திருக்கிறான் என்பதில் தேவர்க்கு வேண்டியதில்லை. பின்னும் உலகத்தாருக்கு நம்பத்தகுந்த பிராமணமாகியிருக்கிறான் இவ்விவாதத்தில் அவனுபதேசிக்கிற வேதமகந்திர வேதமணம்.

அ. ஆதலால் பிராமணர் எதிரில் தான்செய்த பாபத்தைச் சொல்லிக்கொண்டால் அதற்கு நான் தக்க குறையாதவேதமோதின் பிராமணர் வந்தப்பிராயச்சித்தத்தை விதிப்பார்க்கிறார் அதைச்செய்தால் அந்தப்பாபம் போய்விடும். ஏனென்றால் அவர்கள்வாக்கீக பரிசுத்தமானதல்லவா.

அ. பிராமணத்திசெய்த பிராமணன் இப்போது சொல்லிவந்த பிராயச்சித்தங்களுக்குள் சாதாவதொன்றைப் பரிசுத்தனாய் சாக் பிரதையுடன செய்தால் தோஷத்தினின்றும் தீர்வாகுவான்.

அ. பிராமணருப்பதையறிந்தகாலும், சாக்ஞ்செய்ய யத்தித்திருக்கிற சக்ததிரியன் கையியன் முதல்காசஞ்செய்திருக்கிறபிராமணப்பெண் இவர்களைக் கொன்றாலும் இந்தப் பிராமணத்திக்குவிதித்த பிராயச்சித்தத்தையே செய்யவேண்டும்.

அ. பூரிப்பெண் இவைமுதலியனியைத்ததில் பொய்சாஷிசொன்னவனும் குருவுக்கு அபவாதங்கற்பித்தவனும், தோழனைக்கொன்றவனும், ஆறுதாக்கிரியானபிராமணனுடைய தருமபத்திரியைக்கொன்றவனும், பிராமணத்தி பிராயச்சித்தமே செய்துகொள்ளவேண்டும்.

அ. இதுவரையில் அக்கியாகத்தால் பிராமணவதைசெய்ததற்கு பிராயச்சித்தஞ் சொல்லப்பட்டது. அடத்தினால் வேணுமென்று செய்த பிராமணத்திக்குப்பிராயச்சித்தமே விதிக்கப்படவில்லை. (அதாவது அதற்கு இந்தப் பிராயச்சித்தம்போராது. இதற்கு ரெட்டிப்பாயாவது மூன்றுபங்காயாவது செய்யவேண்டுமென்றுகருத்து.)

சுராபாநப்பிராயச்சித்தம்.

௩௦. துஷ்டிகள் காமகாரத்தால் பைஷ்டியென்னும் சுராயத்தைக் குடித்தால் அதற்குப்பிராயச்சித்தமாக அந்தச்சுராயத்தையே

நெருப்புநிறமாகக்காச்சி குடிக்கக்கடவர். அதனால் அவனுடல்வெந்துபோனால் பரிசுத்தனாவான்

கூக. அல்லது நெருப்புநிறமாகக்காச்சப்பட்ட கோமுகத்திரம் தண்ணீர் பசுவின்நெய் பால் சாணச்சலம் இவற்றிலொன்றைநானிறக்கும்படி ஒருதரமேனும் இரண்டுதரமேனும் சாப்பிடவேண்டும்.

கூஉ. தெரியாமல் சுராபாநஞ்செய்தவன் அந்தப்பாபத்தைப்போக்குகிறதற்காக கந்தைவஸ்திரம்சடை இவைகளைத்தரித்துக்கொண்டு சாராயச்சட்டியை கையில் அடையாளமாக வைத்துக்கொண்டு ஒருவருஷம்வரையில் நொய்யையாவது பிண்ணாக்கையாவது இரவிலொருவேளை சாப்பிட்டுக்கொண்டு இருக்கவேண்டும்.

கூங. பைஷ்டியென்னும் சாராயமானது அரிசியின் மாவினால் செய்யப்படுகிறபடியால் அது அந்நங்களின்மலம் அந்தமலத்திற்கு பாபமென்று பெயர். ஆதலால் மூன்றுவருணத்தாரி லொருவனும் அதைக்குடிக்கக்கூடாது.

கூச. சாராயம் *கொளடி †பைஷ்டி மாத்வி என மூவகைப்படும் இவற்றில் பைஷ்டிக்கும் மற்றவிரண்டுக்கும் ஒன்றுக்கொன்று பேதமில்லை ஆகையால் இவையெல்லாவற்றையும் துவிஜாதிகள் குடிக்கக்கூடாது.

கூரு. அநேசவிதமான கள்ளு மாம்ஸம் மூன்றுவிதசாராயம் ‡ ஆசவம் இவைகள் இராக்கதர் யாக்ஷர் பைசாசர் அசுரர் இவர்களின் உணவு ஆதலால் தேவாந்நமான ஹவிசைப்புசிக்குற அந்தணர் புசிக்கக்கூடாது. (இது பிராமணஸ்திரீகளுக்குந்தான் விதித்தது.)

கூசு. ஏனென்றால் அந்தணன் சாராயங்குடித்து மயக்கத்தை யடைந்தால் மலத்தில் விழுவான். அல்லது வேதமந்திரத்தையாவது தகாதவிடத்திற்குச் சொல்லுவான். அல்லது பிரமஹத்திமுதலிய தகாத காரியங்களையாவது செய்வான். (இது ஆணைவருக்கும் சரியானதாக விருந்தாலும் அந்தணனைக் குறித்தது பிரதானனாகையால் லென்று அறிக)

* கொளடி என்பது வெல்லத்தால்செய்யப்பட்டது, † பைஷ்டி என்பது முன்சுலோகத்திற்குச் சொல்லியாயிற்று, மாத்வி என்பது இஓ ப்பப்பூவினால்செய்யப்பட்டது.

‡ ஆசவம் என்பது புதிதாயிறக்கினை கள்ளு.

௯௭. எவ்விடத்திலும் அந்தரியாயிவான பாய்பிரம்
மாமணது ஓர்நிலைசபாவது சார்புததால் தனக்கொளிமோ அவனுக்
குப் பிராமணத்தன்மைபோலித் ததிகத்தன்மைமும் ஆதலாலொரு
போதுவ் குடிக்கக்கடவது.

௯௮. இப்போது சார்புத்திற்பு பணிகளான பிராயச்சித்த
ஞ் சொல்லப்பட்டது. இனி சொன்னதிதற்குப் பிராயச்சித்தஞ்
சொல்லப்போகின்றான்.

பொன்னிநுடந்திருப் பிராயச்சித்தம்.

௯௯. பொன்னிநுடந்திருபிராமணன் அந்தப் பொன்னியு
டைவான லிட்டத்தல் கொடுத்ததுவிட்டு தனக்கொளிம லக்ஷணையவைத்
துக்கொணர் அரசன் முன்பாகப்போய் தன் குற்றத்தைச் சொல்லி
என்ன நிர் தண்டிக்கக்கடவீரென்று சொல்லவேண்டும்.

௧00. அரசன் தானே அந்தமடிக்கையாவாங்கி அவனை ஒரே
தரமடிக்கவேண்டும். திருடன் அந்தவடிபட்டுச் சொத்தாலும் பிழைத்
தாலும் பரிசுத்தனானான். அந்தத்திருடன் வேதவேதனை பிராமண
னாயிருந்து அவனை அரசன் அடிக்கமாட்டேன்மென்றால் தவத்திறை
பாபத்தைப் போக்கடிக்கவேண்டும்.

௧01. பொன் திருடினதால் வந்தபாபத்தை தவத்தாற்போக்க
மனதுள்ள அந்தணன் காட்டிற் போய் அரசுரி யுதித்திக் கொண்டு ப
ன்னிரண்டுவருஷம் பிரம்மாழ்ந்தகிரு விதித்த விரதத்தைச் செய்யக்
கடவன்.

௧02. பிராமணன் பொன்னிநுடந்திருடினதால்வந்த பாபத்தை
அந்தணனும் மற்றவர்களும் 'இப்போதுசொல்லிய பிராயச்சித்தங்க
ளாற் போக்கடிக்கவேண்டும். குருமனையானைப் புணர்ந்தவன்மேற்சொ
ல்லும் விதிப்படி தன்பாபத்தைப் போக்கக்கடவான்.

குருமனையானைப் புணர்ந்ததற்கு பிராயச்சித்தம்.

௧03. தாய் அல்லது குருபத்தினியைப்புணர்ந்தவன் பிராமண
சபையில் தான்செய்த குற்றத்தைச்சொல்லி காய்ச்சப்பட்ட இருப்பு
ப்பலகைமேல் படுக்கக்கடவன். அல்லது எரிவின்ற ஸ்திரீருபமுள்ள
இருப்புத்துணை தழுவிக்கொள்ள வேண்டும் இவ்விரண்டாலும் இற
ந்தால் பரிசுத்த னாவான்.

௧௦௪. அல்லது தானாகவே சிசுநம் விருஷணம் இவ்விரண்டையுமறுத்து கையிலேந்திக்கொண்டு இறக்கிறவரையில் நிருதிமூலையைப் பார்க்க நேராக ஓடவேண்டும்.

௧௦௫. தன்மனைவியென்று பிரமித்து அக்கியானத்தாற் குருபத்தினியைப் புணர்ந்தவன் மண்டையோட்டை கையிலெடுத்துக்கொண்டு மரவுரிதரித்து சடாதாரியாகி மனதை யடக்கிக்கொண்டு ஒருவருஷம் பிராஜாபத்திய கிரிச்சிரவிரதஞ் செய்யவேண்டும்.

௧௦௬. கற்பில்லாத குருபத்தினியையாவது கூத்திரியஜாதிமுதலிய குருபத்தினியையாவது புணர்ந்ததால் வந்தபாபத்தைப்போக்குவதற்கு மனதையடக்கிக்கொண்டு காட்டு நெல்லரிசிக் கஞ்சியினாலாவது காய் கிழங்கினாலாவது மூன்றுமாதம்வரையில் சாந்திராயணவிரதஞ் செய்யவேண்டும்.

௧௦௭. இப்போது சொன்ன பிராயச்சித்தங்களால் மஹாபாபிகள் பாபத்தைப் போக்கவேண்டும் உபபாதகஞ் செய்தவர்கள்மேற் சொல்லும் நானாவிதமான விரதங்களால் பாபத்தைப் போக்கவேண்டும்.

உபபாதகத்திற்குப் பிராயச்சித்தம்.

௧௦௮. கோஹத்திசெய்தவன் தலையை முண்டநஞ்செய்துகொண்டு அந்தப்பசுவின்னோலை வஸ்திரமாகப் போர்த்துக்கொண்டு நொய்யரிசியை புசித்துக்கொண்டு ஒருமாதம் பசுமாட்டின்னோழத்தில் வாசஞ்செய்யக்கடவன்.

௧௦௯. பின்பு காரம் உப்பில்லாமல் இரண்டுமாதம் அந்நத்தை ஒன்றுவிட்டொருநாள் கொஞ்சமாகப் புசித்துக்கொண்டு அத்தோழத்திலேயே வசிக்கவேண்டும் அந்த விரண்டுமாதமும் இரண்டுகாலத்திலும் ஜிதேந்திரியனாய் கோமூத்திரத்தால் ஸ்நானஞ்செய்யவேண்டும்.

௧௧௦. பின்னும் பசுவில் பசுக்கள் மேயப்போகும்போது பின்பெட்டார்ந்து அதுகளின் காற்குளம்பில்நின்றும் உயரக் கிளம்புகிற தூளியை சாப்பிட்டுக்கொண்டு அந்தப்.பசுக்களுக்குச் சொரிதல்முதலிய வுபசாரத்தையும் வந்தநத்தையுஞ்செய்து இரவில் சுவற்றில் சார்ந்துகொண்டு வீராசநமாக விருக்கவேண்டும்.

௧௩௧. பகக்கம் சிற்சூம்போது கோபரில்லாமல் தானின்றுகொண்டும் நட்சூம்போது தானுட்குதொண்டும் பரிசூம்போது தான் நியமமாக வட்கார்த்துகொண்டும், இருக்கவேண்டும்.

௧௩௨. பகக்கம் கோரினாற் றன்பாயட்டாலும், திருடன் புலி முதலியவற்றாற் றுபத்தப்பட்டாலும், சீமியள்ளமான பூமியில்விழுந்தாலும், சேற்றி லன்பாட்டுக்கொண்டாலும் தன்சத்திக்குத்தக்கபடி எல்லாவிதத்தாலும் அதுகளைக் காப்பாற்றுக.

௧௩௩. உக்கிரமாய் வெய்நீராய்த்தாலும், மழையேய்த்தாலும், குளிர்க்காலும், காற்றடித்தாலும், தன்சத்திக்குத் தக்கபடி பகக்களைக் காப்பாற்றாமல் தன் தேகத்தைமாதிரி காப்பாற்றக்கூடாது.

௧௩௪. தன்னுடையவேனும் அக்கியனுடையவேனும் வீடுகளும் கழனி இத்தவிடங்களில் தாடியம் பாரி இவற்றை பகக்கள் பகித்தாலும் மன்றுக னூட்டினாலும் தானினூட்டாமலும் ஒருவனோடுகொல்லாமலும் இருக்கவேண்டும்.

௧௩௫. கோலாத்திசெய்தவன் இவ்விதமாக மூன்றுமாதம்வரையில் விரதத்தையறுத்துத்தால் அந்தப்பாபம்போல் பரிசுத்தனாவான்.

௧௩௬. பின்பு வேதமோதி கல்லொழுக்கமுள்ள அந்தணனுக்கு ஒரு இடபத்துடன் பத்துப்பகவை தானஞ்செய்யக்கூடவன். அவ்வளவுபொருள் தனக்கில்லாவிடில் தன்பொருண்முழுதையும் அந்தணர்களுக்குக் கொடுக்கக்கூடவன்.

௧௩௭. மேற்சொல்லு மடையாளமுள்ள அவகீர்ணி நீங்கலாகமற்ற உபபாசிக ளனைவரும் பரிசுத்தியின் பொருட்டு கோலாத்திக்குச் சொல்லிய பிராயச்சித்தத்தையேனும் அல்லது அந்தந்தப் பாபத்திற்குத் தக்கபடி சாந்திராயண விரதம்மூன்று செய்பவேண்டும்.

அவகீர்ணி பிராயச்சித்தம்.

௧௩௮. அவகீர்ணியானவன் ஒற்றைக்கண்ணுள்ள கழுதையின் வபையினால் பாக எக்கியவிதிப்படி இரவில் காற்சந்தியில் நிருத்திதேவதையைக்குறித்து ஹோமஞ்செய்யவேண்டும்.

௧௩௯. அக்கியில் விதிப்படி நிருத்திதேவதையைக்குறித்து கழுதையின்வபையினால் ஹோமஞ்செய்து பின்பு வாயு பிரஹர்பதி இந்

திரன் அக்கிநி இவர்களுக்கு வேத இருக்கினால் ஆஜீயஹோமம்செய்யவேண்டும்.

கஉ௦. விரதாநுஷ்டானமுள்ள பிரமசாரிஸ்திரீயோநியில் இரே தஸைவிட்டால் அவன்விரதமழிந்துபோவதால் அவனை அவகீர்ணி யென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

கஉ௧. அந்த அவகீர்ணியின் பிரம்மதேஜசு வாயு பிரகற்பதி இந்திரன் அக்கிநி இவரைச்சாருகிறது ஆதலாலவர்களுக்கு ஹோமஞ்செய்க.

கஉ௨. இவ்விதமாக கர்த்தபயாகத்தால் பிராயச்சித்தஞ்செய்து கொண்டபின்பு அக்கமுதையின்றோலைத் தரித்துக்கொண்டு தன்குற்றத்தையனைவருமறியும்படியாகக் கூவிச்சொல்லிக்கொண்டு ஏழுவிட்டில் அந்நபிக்ஷயெடுக்க.

கஉ௩. அவ்வேழுவிட்டிலெடுத்த பிக்ஷயை ஒருவேளைபுசித்துக்கொண்டு திரிகாலங்களிலும் ஸ்நாநஞ்செய்க இவ்விதமாக ஒரு வருஷஞ்செல்ல பரிசுத்தனாவான்.

(ஜாதிப்பிரம்சகரமுதலியபாபப்பிராயச்சித்தம்.)

கஉ௪. ஜாதிப்பிரம்சகர பாபங்களில் யாதாவதொன்றைவேண்டுமென்றுசெய்தால் சாந்தபநக்கிரச்சிரத்தையும், அக்கியாநத்தாற்செய்தால் பிராஜாபத்திய கிரிச்சிரத்தையும் அநுஷ்டிக்கவேண்டும்.

கஉ௫. சங்கீகரணம் அபாத்திரீகரணம் இவைகளில் எதையாவதொன்றைச் செய்தவனுக்கு ஒருமாதம்சாந்திராயண விரதமிருப்பதும் மலிகீகரணஞ் செய்தவனுக்கு முன்றுநாள் கொதிக்கிற அரிசிக்கஞ்சிரை சாப்பிட்டிருப்பதும் பிராயச்சித்தம்.

(க்ஷத்திரியன் முதலானவரைக்கொன்றதற்குப்பிராயச்சித்தம்)

கஉ௬. ஒருவன் குணமுள்ளக்ஷத்திரியனை தெரிந்துகொன்றால் பிரம்ஹத்திக்குவிதித்த பனிரண்டுவருஷ பிராயச்சித்தத்தில்நாலிலொருபங்கும் குணமுள்ளவைசியனைக்கொன்றால் எட்டிலொன்றும் ஒழுக்கமுள்ள சூத்திரனைக்கொன்றால் பதினொறிலொன்றும் பிராயச்சித்தமாகும்.

கஉ௭. அந்தணன் தெரியாமல் க்ஷத்திரியனைக்கொன்றால் அதற்குப்பிராயச்சித்தமாக ஒரு இடபத்தோடு ஆயிரம்பசுக்களைத் தாநஞ்செய்க.

கஉ௩. அல்லது சண்டை தீர்த்து ஊழல் துன்பளிப்பில் மரத்தடியில்
யாசஞ்சொல்லி யான் தீர்ப்பு காண்பதற்கு நுகரித்த கிரத
தனை தயக்கிட்டு (பண்ணை வேலாந்திரக் வேண்டி யுள்ளியென்பதற்கு
கஉ௩பாடியுள்ளதல்லவது)

கஉ௪. அந்தணன் கவலை யுட்கருவின் வாய்ப்பினைத் தெரியா
மறிக்கலாறுல் மேற்கொள்ளியவது ஊழலாகலாம் இதுக்கவேண்டும்
அல்லது ஒரு இடபத்தினால் தாழ்ப்பாணம் தகராசியெய்த

கஉ௫. அந்தணன் தெரியாமல் ஊழல்களில்லாத நுகரினைக்கொ
ன்றால் மேற்கொள்ளியவது ஊழலாகலாமாயிற் விதமிருக்க அல்
லது ஒரு இடபத்தினால் தாழ்ப்பாணம் தகராசியெய்தலாகலாம்
அந்தண ஊழலாகலாமாயிற்

கஉ௬. புனை ஆணில் காணாதவனை காய் உயிர்பு கோட்டான்
காக்கை இனையகலி கொன்றதற் கொன்றால் காய்காத்தினுல்கொய்த
நுகரிவதைத் துளிநிரத பிராயசினித்தல் செய்யவேண்டியது (அதா
வது முன் உயிராதத்தில் நுகரிவதைத் துளிநிரத பிராயசினித்தமா
ன முன் துயிராதம் அல்லது சாக் திராயணவிரதம் இதைச் செய்
யவேண்டி கொன்ற கருத்து)

கஉ௭. மேற்கொள்ளியவனைத் தெரியாமற்கொன்றால் முன்
துகள் பால்சாப்பிட்டு உயிராச மிருக்கவேண்டும். அதற்குச் சக்தி
வில்லாவிடில் முன்னுதர வளையில் காட்டாமல் ஒருவேளை தூர
டக்கவேண்டும் அதற்குச் சக்திவில்லாவிடில் முன்னுதர புண்ணி
யதிர்த்தத்தில் ஸ்ரீகந்தஞ்செய்யவேண்டும். அதற்குச் சக்திவில்லாவி
டில் முன்னுதர வநுணமக்திரதனை தயாவது செய்கஞ்செய்யவேண்டும்

கஉ௮. பிராமணன் கல்லபாம்பையடித்தால் கரண வேரிருப்
புத்தடியையும் மற்றபாம்பையடித்தால் வாய்க்கால் கமைபையும்
சொற்பனிலையுள்ள சயப்பாத்திரத்தை யுக் தாகஞ்செய்யவேண்டும்.

கஉ௯. பன்றியைப் பிராமணன் கொன்றால் ஒரு குடம் கெய்யை
யும்; ஊர்க்குருகியைக் கொன்றால் காறு * ஆடகம் என்னையும்; கிளி
யைக் கொன்றால் இரண்டு வருஷப் பகலின் கண்ணையும்; கிரௌஞ்சப்

* ஆடகணக்கை-எழுவதத்தியாயத்தில் கஉ௯-வது களேச
த்திற் காண்க.

பக்ஷியைக் கொன்றால் மூன்றுவருஷக் கன்றையும் பிராமணனுக்குத் தானங்கொடுக்க.

க௩௩. அன்னம் கொக்கு நாரை மயில் குரங்கு பரந்து பாசை ப்பக்ஷி இவைகளி லொன்றைக் கொன்றால் பிராமணனுக்கு ஒரு கோ தானஞ் செய்யவேண்டும்.

க௩௪. குதிரையைக் கொன்றால் வஸ்திரதானமும், யானையைக் கொன்றால் ஐந்துகறுப்பு இடபதானமும், வெள்ளாடு அல்லது செம் மறியாடு இவைகளைக் கொன்றால் ஒரு இடபதானமும்; சமுதையைக் கொன்றால் இரண்டு வருஷபசுவின் கன்றுதானமும், செய்யவேண்டும்.

க௩௫. மாம்ஸஞ் சாப்பிடுகிற மிருகங்களை யடித்தால் பாலுள்ள வொருபசுவையும், மாம்சந் தின்னாத மாண்முதலிய மிருகங்களை யடித்தால் ஈனாத ஒருகிடாரியையும், ஒட்டகத்தைக் கொன்றால் ஒரு குன்றியிடை பொன்னையும் தானங்கொடுக்க.

க௩௬. கற்புரிலையில்லாத பிராமணஸ்திரீயைக் கொன்றால் ஒரு சேணத்தையும், அவ்வித சூத்திரிய ஸ்திரீயைக் கொன்றால் வில்லையும், அவ்வித வைசியஸ்திரீயைக் கொன்றால் வரையாட்டையும், அவ்வித சூத்திர ஸ்திரீயைக் கொன்றால் ஒரு செம்மறியாட்டையும், தானங்கொடுக்க.

க௩௭. பாம்புமுதலிய ஜெந்துக்களைக் கொன்றதற்குப் பிராயச்சித்தமாக பொருள் கொடுக்கச் சகத்தியில்லாத பிராமணன் அந்தந்தப் பாபத்தைப் போக்குதற்கு ஒவ்வொரு பிராஜாபத்திய கிரிச்சிரம் செய்யக்கடவன்.

க௩௮. எலும்புள்ள ஒண்ணமுதலிய பிராணிகளை ஆயிரம்வரையில் கொன்றாலும் எலும்பில்லாத ஈ எறும்பு கொசுமுதலிய பிராணிகளை ஒருபண்டி பாரம்வரையில் கொன்றாலும் சூத்திரவதைக்கு விதித்த பிராயச்சித்தஞ் செய்யக்கடவன்.

க௩௯. எலும்புள்ள ஒண்ணமுதலியவற்றில் யாதாவதொன்றைக் கொன்றால் ஒருபணம் பிராமணனுக்குக் கொடுக்கவேண்டும். எலும்பில்லாதவற்றில் ஒன்றைக் கொன்றால் பிராணயாமஞ்செய்தால் பரிசுத்தனாவான்.

கசஉ. பழங்கொடுக்கிறமரம் செடி புதர் மரங்களின்மேற்படர்ந்திருக்குங்கொடி புஷ்ப்பித்திருக்கிற பூசணிமுதலியகொடி இவைகளையொருக்கால் தெரியாயற் சேதித்தால் நூறுகாயத்திரி செபஞ்செய்யவேண்டும்.

கசந. அந்நமுதலானவை வெல்லமுதலிய இரசம் இலுப்பைப்பூமுதலியபலபல புஷ்ப்பங்கள் அத்திமுதலியபழங்கள் இவைகளிலுண்டான ஜெந்துக்களை தெரியாமற்புசித்தவன் நெய்சாப்பிட்டாற் பரிசுத்தனாவான்.

கசச. உமுதவிடத்திலும் காட்டிலும் முளைத்திருக்கிறசெடிகளை வீணாகவெட்டினால் ஒருநிலம் பால்மாத்திரஞ் சாப்பிட்டுக்கொண்டு பசுவைப்பின்றொடர்ந்து செல்லவேண்டும்.

கசரு. தெரிந்துந்தெரியாமலும் செய்யப்பட்டகொலைக்கு இப்போதுசொல்லிய பிராயச்சித்தங்களைச் செய்தால் பரிசுத்தனாவான் இனி அபகூயபகூணத்துக்குப் பிராயச்சித்தஞ் சொல்லுகிறேன்கேளுங்கள்.

அபகூயபகூணப்பிராயச்சித்தம்.

கசசு. அந்தணனறியாமற்களைக்குடித்தால் அப்த்தகிரிச்சிரத்தைச்செய்து புருபநயநஞ்செய்துகொண்டால் பரிசுத்தனாவான். தெரிந்துகுடித்தால் பிராணனிருக்கும்படியான பிராயச்சித்தமில்லையென்பது சாஸ்திரமுறை.

கசஎ. சாராயபரத்திரம் கள்ளுபாத்திரம் இவைகளி லிருக்கிற தண்ணீரைக்குடித்தால் சங்கமலரைப்போட்டுக் காச்சினபாலைமாத்திரம் ஐந்துநாள்குடித்து உபவாசமிருக்கவேண்டும்.

கசஅ. சாராயங் கள்ளு இவைகளைப்பரிசித்தாலும்தாநங்கொடுத்தாலும் வாங்கினாலும் சூத்திரன் குடித்து மிகுந்த தண்ணீரைக்குடித்தாலும் முன்றுநாள் தருப்பைபோட்டு காச்சின கொதிக்கிற தண்ணீரை சாப்பிட்டிருக்கவேண்டும்.

கசக. ஸோமபாநஞ்செய்தபிராமணன் சாராயங்குடித்தவன் முகநாற்றத்தைமோந்தால் ஜலத்துக்குள் மூழ்கிக்கொண்டு மூன்று பிராணயாமஞ்செய்து நெய்யைச்சாப்பிட்டால் பரிசுத்தனாவான்.

கருடு. துவிஜாதிகளான பிரம்ம ஸூத்திரிய வைசியர் மூவரும் அக்கியாநத்தால் மலம். மூத்திரம் கள்ளில் சம்பந்தப்பட்ட வஸ்து இவைகளைச்சாப்பிட்டால் புநருபநயநஞ்செய்யவேண்டும்.

புநருபநயநவிதி.

கருக. புநருபநயநஞ்செய்யும்போது ஸூவரம் முஞ்சி தண்டம் பிசைசூயெடுப்பது அந்தவிரதங்கள்கிடையாது.

கருஉ. தெரியாமையால் சாப்பிடத்தகாதவனந்தம் ஸ்திரீ சூத் திராள்சாப்பிட்டசேஷம் தகாதமாம்ஸம் இவைகளைப்புசித்தால் ஏழு நாள்வரையில் நாடோறும் ஒருதரம் கோதுமைக்கஞ்சி குடித்திருக்கவேண்டும்.

கரு௩. சுத்தமாக விருந்தபோதிலும் புளித்த பதார்த்தங்கள் விபீதக கஷாயங்கள் திரிந்துபோனபால்முதலியவைகள் இவைகளில் யாதாகிலுமொன்றைப் பிராமணன்சாப்பிட்டால் அதுஜீரணமாகிறவ ரையில் பரிசுத்தனாகமாட்டான்.

கரு௪. ஊர்ப்பன்றி கழுதை ஒட்டகம் குள்ளநரி குரங்கு காக்கை இவைகளின் மலமூத்திரங்களை பிராமணன்மெரியாமலொருகால் சாப்பிட்டால் சாந்திராயணவிரதஞ்செய்யவேண்டும்.

கரு௫ உலர்ந்தமாம்ஸம் கரளான் இன்னமாம்ஸமென்றுதெரியாத மாம்ஸம் கசாப்புக்கடையில்விற்பது இவைகளைச்சாப்பிட்டாலும் சாந்திராயணவிரதமேசெய்க.

கரு௬. அரிசி மாம்ஸஞ்சாப்பிடுகிற ஊர்ப்பன்றி ஒட்டகம் ஊர்க்கோழி மனிதன் காகம் கழுதை இவைகளின் மாம்ஸத்தைத் தெரிந்து புசித்தால் தப்தகிரிச்சிரத்தை அதுஷ்டிப்பது பிராயச்சித்தம்.

கரு௭. ஸமாவர்த்தந விரதமாகாத பிரமசாரி சபிண்டகரணத்துக்குமுன் மாசிகசிரார்த்தத்தில் பிராமணார்த்தமிருந்தால் மூன்றுநாளுபவாசமிருந்து அதற்குள் ஒருநாள் ஜலத்தில் வசிக்கவேண்டும்.

கரு௮. மேற்சொன்ன பிரமசாரி தெரியாமலாவது ஆபத்திலாவது மதுமாம்ஸத்தைப் பகிழ்த்தால் பிராஜாபத்திய கிரிச்சிரம்செய்து தன் ஸமாவர்த்தந விரதத்தை முடிக்கவேண்டும்.

கரு௯. பூனை எலி காக்கை நாய் அணில் இவைகள் தின்ற மிகுதியையும் மயிர் புழு இவைகள் சம்பந்தப்பட்டவையும், துளிமண்

போட்டுக் கொள்ளாமற் சாப்பிட்டால் தர்ப்பைபோட்டுக்கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சினஜலத்தை சாப்பிடவேண்டும்.

க௬௦. தன்னொத்மசத்தியை விரும்புகிறவன் மேற்சொல்லப்பட்ட சாப்பிடக்கூடாத அந்நத்தை தெரிந்து சாப்பிடக்கூடாது. தெரியாமற் சாப்பிட்டால் உடளே வாந்திசெய்யவேண்டும். அல்லது விதிப்படியாக பிராயச்சித்தத்தினால் சுத்திசெய்துகொள்ள வேண்டும். வாந்திசெய்தபகூத்தில் லசுவானபிராயச்சித்தஞ் செய்துகொள்ளலாம்.

க௬௧. அபகூழிய பகூணத்திற்கு இதுவரையில் பிராயச்சித்தஞ்சொல்லிமுடிந்தது. இனி பலவிதத் திருட்டிற்கு பிராயச்சித்தஞ்சொல்லுகிறேன்.

பலவிதத் திருட்டிற்குப் பிராயச்சித்தம்.

க௬௨.. பிராமணன் தன்ஜாதியான்வீட்டில் அதிகமான தாபியம் அந்நம் பொருள் இவைகளை வேண்டுமென்று திருடினால் தனித்தனியே ஒருவருஷம்வரையில் அந்தத் திருட்டுக்குத்தக்கபடி பிராஜாபத்திய கிரிச்சிரவிரத மிருக்கவேண்டும்.

க௬௩. புருஷன் ஸ்திரீ சேஷத்திரம் வீடு இவைகளையும் கிணறு தூவு இவைகளின் ஜலத்தையும் திருடினால் தனி தனியே சாந்திராயணவிரதஞ் செய்யவேண்டும்.

க௬௪. சொற்பயிலையுள்ளதகரம் தூராப்துதலிய பொருள்களை திருடினால் அதை உடையவனுக்குக் கொடுத்து பின்பு தனித்தனியே சாந்தபநவிரதம் இருக்கவேண்டும் எல்லாத் திருட்டுவிஷயத்திலும் பொருட்காரனுக்குப் பொருளைக் கொடுத்துத் தான் பிராயச்சித்தஞ் செய்துகொள்ள வேண்டியது.

க௬௫. பலகாரம் பாயசம் வாகநம் படுக்கை ஆசநம் புஷ்பம் பழம் கிழங்கு இவைகளி லொன்றைத்திருடினால் பஞ்சகவியஞ் சாப்பிடுவது பிராயச்சித்தம்.

க௬௬. சுலபமான புல் வைக்கோல் விறகு மரம் அரிசி வெல்லம் வஸ்திரம் தோல் மாம்ஸம் இவற்றி லொன்றைத்திருடினால் மூன்று நாளுபவாச மிருக்கவேண்டும்.

க௬௭. மணி முத்து பவளம் செம்பு வெள்ளி இரும்பு வெண்கலம் கல்லு இவற்றிலொன்றைத் திருடினால் நொய்யரிசியைப் பண்ணி ரண்டுள்ள புசித்திருக்கவேண்டும். இந்தப் பிராயச்சித்தமெல்லாம் ஒ

ருக்கால் செய்தவிஷயம் அல்லது உடையவனைவிட திருடினவன் குணமுள்ளவனாக யிருக்கும்விஷயம்.

க௬௮. பஞ்ச பட்டு நூல் ஆட்டின்மயிர் இரண்டு குளம்புள்ள மாடுமுதலியவை ஒற்றைக்குளம்புள்ள குதிரைமுதலியவை பகூசிசந்த நமுதலிய ஒஷதி கயறு இவற்றிலொன்றைத்திருடினால் மூன்றுநாள் பால்சாப்பிட்டிருக்கவேண்டும். (இதுவரையில் சொல்லியதில் சில உயர்ந்தசரக்காயும், சில தாழ்ந்தசரக்காயும் இருக்கின்றமையால்விலையில் சரியானவையென்று அறியவும்.)

க௬௯. துவிஜன் திருடினபாபத்தை இந்தவிரதங்களால்போக்கவேண்டும். புணரத்தகாதவர்களை புணர்ந்தால் மேற்சொல்லிய விரதங்களால் பாபத்தைப்போக்கவேண்டும்.

(அகம்மியாகமநப்பிராயச்சித்தம்.)

க௭௦. உடன்பிறந்தாள் தோழன்மனையாள் மருமகள் கந்நியாஸ்திரீ சண்டாளஸ்திரீ இவர்களுக்குள் ஒருவரிடத்தில் அடிக்கடி இரேதசைவிட்டால் குருமனையானேப் புணர்ந்தவனுக்கு சொல்லிய பிராயச்சித்தத்தைச்செய்யவேண்டும்.

க௭௧. அத்தைமகள் பிள்ளைதர உடன்பிறந்தாள் தாயுடன் பிறந்தாள்மகள் அம்மான்மகள் இவர்களைப்புணர்ந்தால் தனித்தனியே சாந்திராயணவிரதமிருக்கவேண்டும்.

க௭௨. மேற்சொல்லிய அத்தைப்பெண் அம்மான்பெண்சிறிய தாயின்பெண் அல்லது பெரியதாயின்பெண் இந்தமூவர்களையும் புத்திசாலியாயிருப்பவன் விவாகஞ்செய்யக்கூடாது. செய்தால் இம்மையில்பதிதனாவான். மறுமையில் நரகத்தில்விழுவான். ஏனென்றால் அவர்கள்நாதி ஸ்திரீகளுக்குச் சரியானவர்களல்லவா ஆகையால் விவாகத்திற்குத்தகாதவர்கள்.

க௭௩. மனிதன் பசுஜாதிகளாக மற்ற மிருகஜாதியிலும் தூமையானவள் தனக்குப்பந்துவில்லாதவள் இவர்களையோநியிலும் ஜலத்திலும் இரேதசைவிட்டால் சாந்தபநகிரிச்சிரம் செய்யவேண்டும். பசு யோநியில்விட்டால் அவகீர்ணிக்குவிதித்த பிராயச்சித்தம் செய்யவேண்டியது.

க௭௪. துவிஜன் மாடுகட்டிய பண்டிமுதலிய வாகநத்திலும் ஜலத்திலும் பகலிலும் மனைவியிடத்து மைதுநஞ்செய்தால் ச

குத்திரயஸ்திரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
கந்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
இந்தப் பிராபாசரி தீர்த்தம்

களஞ. புத்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
கந்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
அவர்களிடத்திற் தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
தால் அந்தந்தப் பிராபாசரி தீர்த்தம்

களஞ. புத்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
குத்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
யான புணர்ந்தால் அந்தப் பிராபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம்
வேண்டியது ஒருவாறு விவரிக்கக்கூடிய அந்தந்தப் பிராபாசரி தீர்த்தம்
புத்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி

களஞ. புத்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
கந்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
மும், சாந்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
சொல்லப்பட்டிருக்கிறது

களஞ. புத்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
புணர்ந்தால் அந்தப் பிராபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம்
சாப்பிட்டுக்கொண்டு எப்போதும் கந்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம்
வேண்டும். நில் இது விவரிக்கக்கூடிய அந்தந்தப் பிராபாசரி தீர்த்தம்
புணர்ந்த விஷயமென்று சொல்லுகிறார்கள்.

களஞ. புத்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
வித்திருட்டு அகம்பியாகமனம் இவற்றைச் செய்து மஹா பாபிகளா
ன நாலாயகுப்பாருக்கு பிராபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம்
தர்களோடு கூடினவர்களுக்கு பிராபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம்
ங்கள்.

வம்வர்க்குப் பிராபாசரி தீர்த்தம்.

கஅய. புத்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
ருப்பது ஒருபடுக்கையிற் படுப்பது இவைகளைச் செய்தால் ஒருவரு
த்திற் புத்திரபாபாசரி தீர்த்தம் வசந்தமசந்தம் மந்திரம் புத்திரபாபாசரி
லும் அவனோடு விவாஹசம்பந்தஞ்செய்தாலும் உடனே புத்திரபாபாசரி

கஅக. எவனெவன் எந்தெந்தப் பாபியோடு மேற்சொன்னபடி சேர்வானே அவனவன் அந்தந்தப் பாபிக்குச் சொல்லிய விரதத்தை அவனுடன்சேர்ந்த தோஷநீங்குதற்காக தானுஞ்செய்யவேண்டும்.

கடப்பிரஹாவிதி.

கஅஉ. பதிதன் பிராயச்சித்தம் செய்யாவிடில் அவனுடைய ச பிண்டன் சோதகன் இவர்கள் அவன் தோஷத்தைக் கேட்டவுடனே நவமிதிதியில் சாயங்காலத்தில் அவனுடைய எல்லாப் பங்காளிகளுக்கும், புரோகிதனுக்கும், குருவுக்கும் முன்பாக ஊருக்குவெளியில் தருப்பணஞ் செய்யவேண்டும்.

கஅ௩. அப்போது அந்தநூதிகள் தங்கள் வேலைக்காரியைக் கொண்டு ஜலநிறைந்தவொரு பழையகடத்தை கொண்டுவரச்சொல்லி அதில் அந்தப்பதிதனை ஆவாஹநஞ்செய்து பின்பு அதைப்பிணத்தை ப்போல் தென்முகமாக வுதைத்துத்தள்ளிவிட்டு பந்துக்களோடு ஒரு நாள் தீட்டி.ருக்கவேண்டியது.

கஅ௪. பின்பு அந்தப் பதிதனோடு உளுக்காரவும் பேசவும் கூடாது. அவனுக்கு தகப்பன்பொருளிற் பங்குகொடுக்கக்கூடாது. அவனோடுசேர்ந்து ஹவ்வியகவ்வியங்களை செய்யக்கூடாது. கடன்கொடுக்கவும் அவன்செய்யும் சிரார்த்தத்தில் பிராமணர்த்த மிருக்கவுங்கூடாது.

கஅ௫. அவன் ஜியேஷ்டன் மரியாதைக்கு தக்கவனல்ல அவனுக் கெடுகூறுங் கிடையாது. அவனுக்கடுத்த சகோதரன் குணசாலியாயிருந்தால் அவனுக்கந்தவெடுகூறைக் கொடுக்கவேண்டும்.

கஅ௬. பதிதன் விதிப்படி பிராயச்சித்தஞ் செய்துகொண்டபின்பு புண்ணியதீர்த்தத்தில் அவன்நூதிக ளனைவரும் அவனுடன் ஸ்நானஞ்செய்து ஜலநிறைந்தபுதுக்குடத்தை ஜலத்தில்போடவேண்டும்.

கஅ௭. அக்குடத்தைத் தண்ணீரிற்போட்டபின்பு அந்தப்பிராயச்சித்தஞ்செய்துகொண்டவன் தன்வீட்டிற்குவந்து தான்பிராயச்சித்தஞ் செய்துகொள்ளாததற்குமுன் இறந்துபோன பங்காளிகளுக்குத் தான்செய்யவேண்டிய தருப்பணாதி காரியங்களைச் செய்யவேண்டியது.

௧௨௬. பரிசுத்தான ஸ்திரீயைத் திருக்க விரிவு செய்துவேண்டுக. ஆனால் அந்தஸ்தினை பிராயசித்தம் கொள்ளாவிட்டால் அயர்களுக்கும் விடிக் கொடுக்கி வசகம்படிக்கொடுத்தது அந்தஸ்தினைத் தன்னை இவையங்கொடுத்தவேண்டுக.

௧௨௭. பிராயசித்தம் செய்துகொண்ட பாவிகள் பிரதிக் பிரகாரதரிய கொடுக்காமல் செய்துகொடுத்தல் செய்துகொண்டபின் அயர்களை நன்றி செய்து பாதிக்கவுண்டுக.

௧௨௮. ஆனால் நிகழ்த்தி ஸ்திரீயைத் திருக்கவாண்டவன் சாணாடைத்தவனைக்கொன்றவன் இவர்கள் விதியச் செய்தல் செய்துகொண்டாலும் அயர்களைக் வசகயக்கடாது.

௧௨௯. துலிஜா திருக்கு சொல்லியவாஸத்தில் உபயது காயத்திரியாதேதற்க்காராவிடும் ஏன் துலிஜாயத்திஞ்செய்துவந்து உபயகல் செய்துவாக்கவேண்டுக.

௧௩௦. உபயகமாலிருந்து வேதனைதாராலும் திருக்களைச் செய்யாமலுமிருக்கிற துலிஜன் பிராயசித்தஞ்சொள இச்சித்தால் அயனுக்கும் மேற்கொண்ட ஏன் துலிஜா திரிச்சிரததைபயிக்க.

௧௩௧. பிராயணன் துத்தாய்பிரதிக்கிரததால் பாதித்தால் அதை தால் கொடுத்தவிட்டாலும் ஜெபத செய்தாலும் கத்தனுவான் விர்த்தகாத தடாகம்முதலிற்றாலும் இந்தப்பிராயசித்தமேசெய்துகொள்க.

௧௩௨. துத்தாகப் பிரதிக்கிரதஞ்செய்தவன் அப்தாகக்கொடாவிடில் ஒருமாதம்வரையில் பாலைச்சாப்பிட்டிபசுவின்றோழத்தில் மகம்வேறிடத்திற் செல்லாமல் வதிக் அல்லது அக்ரான்வரையில்கோடா தும் முவாயிரவ்காயத்தி செய்தவேண்டும்.

௧௩௩. மேற்சொல்லியவிரதத்தினால் இளைத்திருக்க துத்தாகம்வாக்கினவனைப்பார்த்து பெரியோர்கள் ள சரியாக விருக்கவேண்டுமென்று நினைக்கிறபா அப்படி

இனிபிவ்விதகாரியம் செய்யாம விருப்பையா வென்றும் கேட்க வேண்டியது.

ககூசு. அவனும் அந்தப்பெரியோர்களிடத்தில் இனி நான்சத் தியமாகச் செய்யவில்லையென்று சொல்லி பசுக்களுக்கு புல்போடவே ண்டியது. அந்தப்புல்லை பசுக்கள் தின்னுப்போது பரிசுத்தமானவிட த்தில் பெரியோர்கள் அவனை தங்கள் கோஷ்ட்டியில் சேர்த்துக்கொள் ளவேண்டியது.

ககூஎ. விராத்தியனுக்கு புரோகிதஞ்செய்துவித்தாலும் தாய் தந்தை குருநீங்கலாக மற்றவர்களுக்குக் கருமஞ்செய்தாலும் அஹீ நமென்னும் அபிசாரமாகஞ்செய்தாலும் மூன்றுபிராஜாபத்தியகிரிச் சிரம் செய்யவேண்டும்.

ககூஅ. சரணமடைந்தவனை சக்தியிருந்து காக்காவிட்டாலும் தகாதவனுக்கு வேதமோதுவித்தாலும் ஒருவருஷகாலம் கோதுமை அரிசியைப் புசித்து அந்தப்பாபத்தைப்போக்கவேண்டும்.

ககூக. துவிஜாதிகளை நாய் குள்ளநரி பூனைமுதலிய செந்து கமுதை மனிதன் குதிரை ஒட்டகம் பன்றி இவைகள் கடித்தால் பிரா ணபாமஞ்செய்தால் பரிசுத்தராவார்.

௨00. பந்திதூஷகாரன திருடன்முதலியபதிதர்கள் ஒருமாதம் வரையில் இவ்விரண்டொருபவாசமிருந்து மூன்றுநாள் சாயங்காலத் தில் புசித்து நாடோறும் வேதஸம்ஹிதாஜெபமும் பிராயச்சித்த ஹோமமுஞ்செய்தால் பரிசுத்தராவார்கள்.

௨0௧. துவிஜன் காமகாரத்தினால் ஒட்டகம் கமுதை இவைகள் கட்டப்பட்டிருக்கிற பண்டிமுதலியவாகநத்தில் ஏறினால் துணியில் லாமல் இருவாணமாய் ஸ்காகஞ்செய்து பிராணபாமஞ் செய்தால்பரி சுத்தனாவான்.

௨0௨. செளசத்துக்குஜலபில்லாதவிடத்திலாவது ஜல மத்தி யிலாவது தேஹோபாதிபாறுக்கக்கூடாததினால் ஜலத்தையேனும், மலத்தையேனும், விஸர்ஜகம்செய்தால் ஊருக்குவெளியிலிருக்கிறநதி ஜலத்தில் கட்டினவஸ்திரத்துடன் ஸ்காகஞ்செய்துபசுவத்தடவிக்க கொடுத்தால் பரிசுத்தனாவான்.

பிராஜாபத்தியமுதலியகிருச்சிரசுவரூபங்கள்.

உகக. பிராஜாபத்தியகிருச்சிரஞ்செய்கிற துவிஜனுவன் மூன்றுநாள் பகலில் ஒவ்வொருவேளை உப்பில்லாத அந்நத்தில் இருபத்தாறு கவளமும், மறு மூன்றுநாள் அப்படியே இரவில்முப்பத்திரண்டுகவளமும், மறு மூன்றுநாள் தான் யாசிக்காம விருக்கும்போதுயாராவது வலுவில்கொடுத்தவந்தத்தில் இருபத்துநாலு கவளமும் புசித்து மறு மூன்றுநாள் சுத்தவுபவாசமு மிருக்கவேண்டியது. (கவளமென்பது கோழிமுட்டை உப்பிரமாணமுள்ளது. அல்லது அவனவன் வாயில்கொள்வப்பட்டவந்ததின் அளவுள்ளது.)

உகஉ. பசுவின்முத்திரம் சாணம் பால் தயிர் நெய் தருப்பை ஜலம் இவ்வாறையும் விதிப்படி ஒன்றாகக்கூட்டுவது பஞ்சகவ்வியமாம் அந்தப்பஞ்சகவ்வியத்தைமாதிரி ஒருநாள்சாப்பிட்டிமறுநாள்சுத்தேதாபவாஸமிருப்பது ஸாந்தபகிருச்சிரமென்று சொல்லப்படும். மேற்சொன்ன ஆறையும்தனித்தனியே ஒவ்வொருநாள் சாப்பிட்டு எழாநாள் சுத்த உபவாசமிருப்பது மஹாசாந்தபனம்.

உக௩. அதிகிருச்சிரம்செய்கிற துவிஜன் மூன்றுநாள் பகலில் ஒவ்வொருகவளமும், மறு மூன்றுநாள் இரவில் ஒவ்வொருகவளமும் மறு மூன்றுநாள் யாசிக்காமல்வந்ததில் ஒவ்வொருகவளமும் மறுமூன்றுநாள் சுத்தேதாபவாஸமு மிருக்கவேண்டியது.

உக௪. தந்த கிருச்சிரஞ்செய்கிற துவிஜன் மூன்றுநாள் ஒவ்வொருவேளை ஆறுபலமுள்ள உஷ்ணைகந்தையும், மறுமூன்றுநாள் மூன்றுபலமுள்ள கடுமையானபலையும், மின் மூன்றுநாள் ஒருபலமுள்ள உஷ்ணமான நெய்யையும், வேறுமூன்றுநாள் உஷ்ணமாக வீசுகிறகாற்றையும் சாப்பிட்டுக் கொண்டு நியமத்தேதாடு ஒரிடத்தில் வசிக்கவேண்டியது. இந்தப் பன்னிரண்டுகாளுக்கும் ஒரேகாலம் ஸ்காநஞ்செய்யவேண்டியது.

உக௫. இந்திரியங்களை யடக்கிக்கொண்டு ஜாக்கிரதையுடன் பன்னிரண்டுகாள் சுத்தேதாபவாஸமிருப்பது சகல பாபத்தையும் போகுறதான பராகிருச்சிரமென்று சொல்லப்படும்.

உக௬. பகலில் மூன்றுகாலத்திலும் ஸ்காநஞ்செய்யணமாவாயில் உப்பில்லாத பதினாந்துகவள அந்நம்புளாகிய இருஷ்ணபகஷ்ப் பிரதமைமுதல் அந்தப் பதினை.

ல் ஒவ்வொரு காலமாகக் குறைத்தவாறு அமாவாசியில் சுத்தோப
 யாசமிருந்து மதுராபயாசாதாரம் ஒவ்வொரு காலமாக வளர்த்திக்கொ
 ண்டுவந்து மதுராபயாசாதாரம் அமாவாசியில் சூரிய உதகவளம் புசிப்பது
 * பிபிலிசாசாந்திராயணமென்பது சொல்லப்படும்.

உ.௩௭. மேற்கொள்ள பிரமத்தேயி மூலபவஷப் பிரதமைமு
 தல் ஒவ்வொரு காலமாக வளர்த்திக்கொண்டிருக்கின்ற அமாவாசியில் பதி
 ணத்துக்களம் சாப்பிட்டி முப்பது நிறுத்தண்பிரதமைமுதல் ஒவ்வொ
 ன்ருகக் குறைத்தவாறு அமாவாசியில் அமாவாசமிருப்பது? யவசாந்
 திராயணமென்பது சொல்லப்படும் (சூரிய உதகவளம் ஒன்றுக் கொன்று
 பேதமில்லை இரண்டிரகர்தான்.)

உ.௩௮. மேற்கொண்டிராயண மதுக்கட்பாவன் கர்நிலபவஷப் பிரத
 மை துவக்கியாவது, சூரியன் உதகவளம் பிரதமை துவக்கியாவது முப்ப
 துகாள்வரைவில் காடோதும் உப்பில்லாத அக்கத்தை எவ்வெட்டுகவ
 ளம் சாப்பிடவேண்டும்.

உ.௩௯. மேற்கொள்ள பிரமத்தேயி முப்பதுகாள்வரைவில் கா
 லையில் காடாகவளமுள், சூரியன் அஸ்தமானமானவுடனே காடாகவள
 முள், சாப்பிட்டி முப்பது நிறுத்திராயணமென்பது சொல்லப்படும்.

உ.௪௦. எவ்விதமாயாவது உப்பில்லாத இருதாற்றுக்காற்பது கவ
 ள அக்கத்தைச் சாப்பிட்டி முப்பதுகாளைப் போக்குகிறவன் பாபத்
 தைப் போக்குவதுமன்றி சந்திரவேகத்தைப் பாடகிருன்.

உ.௪௧. சகலபாபமும் நீங்குவதற்காக இந்த சாந்திராயணவிர
 தங்களை ஏகாதசருத்திராயணம், துவாதச ஆதிதநியாயணம், அஷ்டவச
 க்களும் சப்தமருத்துக்களும், மற்றும் அபேக மஹாருஷிகளும் அறு
 ஷ்டித்தர்கள்.

உ.௪௨. சாந்திராயணவிரத மிருப்பவன் முப்பதுகாள்வரைபிலு
 ம் காடோதும் மஹாவிபாவிருதிகளால் ஆச்சிபஹோமம் செய்யவே
 ண்டும். பின்னும் ஹிம்சைசெய்யாமை கோபங்கொள்ளாமை சூதில்
 லாமை பொய்சொல்லாமை இவைகளுள்ளவனாயிருக்கவேண்டும் (எ

* பிபிலிசாசாந்திராயண மென்பது - எதும்புபோல் முன்னும்
 பின்னும் பெருத்து கடுவில் கிறுத்திருப்பது.
 ? யவசாந்திராயணமென்பது - அரிசிபோல் முன்னும் பின்னுஞ்
 கிறுத்து கடுவில் பெருத்திருப்பது.

ப்படியும் இந்தநான்கும் எக்காலத்திற்கும் வேண்டியதா யிருந்தாலும் முக்கியமாய் விரதகாலத்திற்கு வேண்டியதென்பதற்காகச் சொல்லப்பட்டது.

உஉ௩. பின்னும் விரதம் முகிவாகிறவரையில் ஸ்திரீ சூத்திரன் பதிதன் இவர்களை ஒருபோதும் பேசக்கூடாது. பிபிலிகா சாந்திராயணம், யவசாந்திராயணம் நீங்கலாக மற்றசாந்திராயணவிரதத்தை யறுஷ்டிக்கிறவன் பசுலிலும், இரவிலும், முன்றுகாலத்திலும், ஸ்நானஞ்செய்ய வேண்டியது.

உஉ௪. பசுலிலும் இரவிலும், பின்றுகொண்டாவது அல்லது உட்கார்ந்துகொண்டாவது இருக்கவேண்டும், படுக்கக்கூடாது ஆனால் அதிக இளைப்பாயிருந்தால் தரையில் படுக்கலாம், கட்டிஸ்முதலிய படுக்கையில் படுக்கக்கூடாது. ஸ்திரீஸம்போகம் செய்யாமல் பலாசு தண்டம் முஞ்சி இவைகளைத் தரிக்கிறவனும், சூரு தெய்வம் பிரமாணர் இவர்களை பூசிக்கத்தக்கவனாயு யிருக்கவேண்டியது.

உஉ௫. விரதஸமாப்திவகையில் காடோறும் காயத்தரிசபம்செய்யவேண்டும், பின்னும் பங்கத்தகரங்களான வேதசூத்திரங்களையும் சக்திக்குத் தக்கபடி ஜபிக்கவேண்டும், (இந்தச் சுவாகத்தில் சொல்லிய நியமங்கள் சாந்திராயண விரதத்துக்குமாத்திரமன்று. பிராஜாபத்திய கிருச்சிரமுதலானவைகளை அறுஷ்டிப்பவர்களும் இந்த விரதத்தை அன்போடு நடத்தவேண்டியது.)

உஉ௬. இந்த அத்தியாயத்தில் காற்பத்தொன்பதாவது கலோ கமுதல் சொன்னபடி பிரகாசமான பாபம்செய்தவர்களை இப்போது சொல்லிய பிராயச்சித்தங்களை செய்துகொள்ளுப்படி பரிஷித்தி வீருக்கிற பிராமணர் விதிக்கவேண்டியது. ரஹசியமாய் பாபஞ்செய்தவர்கள் மந்திரஜபத்தினாலும் பிராயச்சித்த ஹோமங்களாலும் பிராயச்சித்தஞ் செய்யவேண்டியது.

உஉ௭ பிரகாசமான பாபஞ்செய்தவன் தான்செய்தபாபத்தை அனைவருக்குந் தெரியும்படி சொல்லதினாலும், அறியாமல் செய்தோமென்று பச்சாதாபப் படுகிறதினாலும், உக்கிரமான தவஞ்செய்வதினாலும் காயத்திரி ஜபத்தினாலும், தபம் ஜபம் செய்யக்கூடாத ஆபத்துக்காலத்தில் தாமக்கொடுக்கிறதினாலும் கத்தனுகொள்.

உஉ௮. பாபஞ்செய்தவன் தான்செய்த பாபத்தை எப்படியெப்படி பலபேருடன் சொல்லுகிறானோ அப்படி யப்படியே பாம்பான

வ தோலிபிநுத்தகிம் துதிசுபாயோக அந்தப் பாயத்திநிநுத்தகிங்கு
விநுத்.

௨௩௩. பாயஞ்செய்தவனுடையவனது அவ்விதமாக அந்தப்பா
பத்தை சிந்தித்துக்கொண்டிருப்பாராத பாயப்போ அவ்விதமாகவே
அந்தப்பாயத் தானத்தொடரவையிட்டு சிந்திக்கும்.

௨௩௪. பாயஞ்செய்தவின் பாயப்பாயம் செய்தோமென்று பச்
சாத்தப்பாயப்போது இனி இவ்விதமாக செய்தாமலிநுத்தகக் கட
யோமென்று வாய்நாடுசெய்து மதுபடிபும் அவ்விதப்பாயஞ்செய்யா
மலிநுத்தாற்றான் அவன் பரிசுத்தனாயான்.

௨௩௫. இவ்விதமாக பாயப்போதத்தில் கத்துக்கவளைக் கொடுக்
கிறதான கப்பாக்கவளை கன்றுக மகதினாலிந்து காலிடாறும் ம
கம் வாக்குசீரம் இவ்வித திரிசாணத்தினாலும் கப்பாருமத்தையே செ
ய்யவேண்டும்.

௨௩௬. அறிந்தாவது, அறியாமலாவது, ஒரு கெட்டகருமத்
தைச் செய்தவன் அந்தப் பாயத்தைப் போக்கடிக்க வேண்டிமென்று
எண்ணங்கொண்டால் மதுபடிபும் அவ்வித கெட்டகருமத்தைச்செய்
யாமலிநுத்தவேண்டும்.

௨௩௭. ஒரு பாயஞ்செய்தவனுக்கு அந்தப் பாயத்துக்குவிதித்
தபிராயச்சித்தம் செய்துகொண்டதினால் மகதிற்ரு பாயப்போனதாக
சந்தோஷமுண்டாகாவிட்டால் அவன் மதுபடிபும் அந்தப்பிராயச்சி
த்தத்தையே மகக்களிப்பாண்டா மறவையால செய்யவேண்டும்.

௨௩௮. தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் உண்டாநிற ககத்து
க்கு தவமே ஆதிபாயும், மதநியமாயும், முடிவாயும், இருக்கிறதென்
று வேதப்பொருளைப்பறிந்த வித்துவான்களான மஹாருஷிகள்சொல்
லுமினூர்கள்.

௨௩௯. ஆனால் அதில் பிராமணனுக்கு வேதவேதாதார்த்தத்
தையறியும்படியான ஞானமும் சூத்திரியனுக்கு பிரஜாஸம்ரஷணை
யும், வைசியனுக்கு பரிசுவர்த்தகங்களும், சூத்திரனுக்கு பிராமண
சினருஷையும் தவமாகும்.

௨௪௦. திரிசாணசத்தியுள்ளவர்களாயும், பிழம்பிழங்குகாற்று
இவைகளை ஆசாரமாகப் புரிக்கிறவர்களாயுமிருக்கிற குடிசுவர்கள்
தவத்தின்பெருமையினால் அடையப்பட்டிருக்கிற ஞானக்கண்ணுலே

பிருதுவி அந்தரிசூழ் சுவர்க்கம் ஆகியமுன்றுலோகத்திலும் இருக்கப்பட்ட ஜங்கமஸ்தாவரங்களை ஒரிடத்திலிருந்துகொண்டே பிரத்தியக்ஷமாப்ப்பார்க்கிறார்கள்.

உ௩௭. ஒளஷதம் நோயில்லாமை பிரமவித்தை கருமாநுஷ்டாநம் சுவர்க்கமுதலிய பலபலபுண்ணியலோகவாஸம் இவைகளெல்லாம் தவத்தினாலேயே சித்தியடைகின்றன. ஏனென்றால் அவைகளுக்கும் தவமே காரணமல்லவா.

உ௩௮. பிரயாசையைக்கொடுக்கிறதானகோஜாரபலனும் கூத்திரியாதிஜாதிகளுக்கு அந்தஜநத்திலேயே அடையவரிதானபிராமணஜநமுதலானவையும், மற்றுமடைய வரிதான தேசங்களும், தநம் தாபிய முதலானவையும், தவத்தினால் சலபமாகச் சாதிக்கப்படும் ஏனென்றால் தபோபலமானது மற்ற ஒன்றாலும் அழிக்கப்படாதல்லவா.

உ௩௯. பிரமஹத்தி செய்தவன்முதலிய பஞ்சமஹாபாதகர்களும், உபபாதகர்கள்முதலிய அகிர்த்தியகரணம் செய்தவர்களும்நன்றாக அநுஷ்டிக்கப்பட்டிருக்கிற தவத்தினாலேயே அந்தப்பாபத்தை விட்டு நீங்குகிறார்கள்.

உ௪௦. உலண்டுப்பூச்சி பாம்பு விளக்கணைப்பூச்சி பசுக்கள் பகழிகள் விருக்ஷமுதலியஸ்தாவரங்கள் இவைகளும் தபோபலத்தினால் சுவர்க்கத்தையடைகின்றன. (இதுபுராணத்தில் பிரசித்தமாயிருக்கிறது.)

உ௪௧. தவத்தைப்பொருளைப்போலச்சம்பாதித்துக் காப்பாற்றுகிறதினால் தபோநனொன்று சொல்லப்பட்ட ருஷிகள் மந்தினாலும், வாக்கினாலும், காயத்தினாலும், ஏந்தப்பாபத்தைச் செய்தாலும் அதையெல்லாம் தவத்தினாலேயே கொளுத்திவிடுகிறார்கள்.

உ௪௨. தவத்தினால் பரிசுத்தனாயிருக்கிற பிராமணன்செய்கிற யாகாதிகிரியைகளில் தேவர்கள் அவன்கொடுக்கிற ஹவிஸைபிரதிக்கிறஹித்துக்கொண்டு அவனபிஷ்டங்களை கொடுக்கிறார்கள்.

உ௪௩. லோகங்களை சிருஷ்டிக்கவல்லமையுள்ள பிரம்மாவானவர் தவத்தினாலேயே பிரபஞ்சத்தை உண்டுபண்ணினார். பின்னும் வசிஷ்டர் முதலியமகாருஷிகளும் தவத்தினாலேயே வேதத்தையும் வேதப்பொருளையும் அறிந்தார்கள்.

௨௩௨. மஹாபாதகங்கள் உபபாதகங்கள் இவைகளைப்போக் கமனமுள்ளவன் அவயென்னும் ருக்கு யதுகிஞ்சுவென்னும் ருக்கு இதிமே என்னும் ஸூக்த்தம் இவைகளை ஒருவருஷவரையில் நாடோ றும் பரிசுத்தனாய் ஒருதரம்ஜபித்தால் பரிசுத்தனாவான்.

௨௩௩. மஹாபாதகர்முதலான தகாதவர்களிடத்தில் தாநம்வா ங்கினாலும், சாப்பிடத்தகாத அந்நத்தை சாப்பிட்டாலும் தரது என் னும் ருக்கை மூன்றுநாள் ஜபித்தால் சுத்தியடைவான்.

௨௩௪. வெகு பாபமுள்ளவனாயிருந்தாலும் ஒருமாதம்வரையி ல் ஒடுகிறநதியில் ஸேமாரெளத்திரம் அரியம்ணம் இந்த ருக்குக்க னைச்சொல்லி நாடோறும் ஸ்நானஞ்செய்தால் சுத்தனாவான்.

௨௩௫. மற்றுஞ் சிலபெரிதான பாபமுள்ளவன் இந்திரமென் னும் துவக்கத்தையுடைய ஏழு ருக்குக்களையும் ஆறுமாதவரையில் நாடோறும் ஜபிக்கவேண்டும். ஜலத்தில் மலமுத்திரத்தை விட்டவன் ஒருமாதவரையில் பிசுஷ்யெடுத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கவேண் டியது.

௨௩௬. துவிஜன் பெரிதான பாபஞ்செய்திருந்தாலும் ஒருவரு ஷவரையில் சாகலஹோம மந்திரங்களால் ஆஜியாஹுதிசெய்தாலும் அல்லது நம: என்னும் ருக்கை அந்த ஒருவருஷம் ஜபித்தாலும் அந் தப்பாபத்திலிருந்து நீங்குவான்.

௨௩௭. மஹாபாதகஞ் செய்ததுவிஜன் ஒருவருஷவரையில் ஜி தேந்திரியனாய் பசுக்களைப் பிண்டொடர்ந்து அநுசரித்து உபசரிக்க வேண்டியது. பின்னும் அப்போதுபவமான ருக்குக்களை ஜபித்துக் கொண்டு பிசுஷ்யெடுத்து புசிக்கவேண்டும் இந்தப் பிரகாரம் கோபூ சைசெய்தால் பரிசுத்தனாவான்.

௨௩௮. மூன்றுபராக்கிருச்சிரவிரதத்தை அநுஷ்டித்து அதனா ல்பரிசுத்தனானபின்பு தபோபவநத்தில் மூன்றுதரம் வேதஸம்ஹி தையை ஜபித்தால் எல்லாப்பாபத்தினின்றும் நீங்குவான்.

௨௩௯. மூன்றுநாள்வரையில் சுத்தோபவாசமிருந்து பரிசுத்த னாய் அந்தநாள்தோறும் திரிகாலத்திலும் அகமருஷண ருக்கைமூன் றுதரம் ஜபித்து ஸ்நானஞ்செய்தால் எல்லாப்பாபத்தினின்றும் நீங்கு வான் இந்தப்பிராயச்சித்தங்களெல்லாம் பாபங்களின் உயர்வுதாழ்வு

பாபம்செய்தவனுடையசர்த்தி இவைகளை யோசித்துப்பார்த்து விதிக்கத்தக்கவைகள்.

உகய. எப்படியானால் அந்நேரத்தையாசானது எல்லாயாகங்களாகும் ராஜாவாயும் சகலபங்களைப்போக்குதேதாயும் இருக்கிறதோ அப்படியே அதானுக்கான சர்த்தும் எப்படியாகத்தாயும்போக்குகிறதினால் குக்குக்கெல்லாம் சிவோஷ்டயாசளிக்குகிறது.

உகக. பூனோகமுதலிய நூற்று வேதத்தை அறிந்தாலும் மஹாபாபம்முதலான தாபமான கந்ததை காப்பிட்டாலும் குக்குவேதத்தை பொருளுடன் அறிந்துகொண்டிருக்கிறவனுக்கு ஒருபாபமும்நேராது.

உகஉ. பின்னும் குக்கா ஹிதைவையாவது வஜுஸம் ஹிதைவையாவது ஸாமவேதையாகிவந்து ஸம்ஹிதைவையாவது அதின் பொருளைக்கருதிக்கொண்டு மூன்றுதரம்ஜித்தால் எல்லாப்பாபத்தில்கின்றும் நீங்குவான்.

உகங். எப்படியானால் ஒருபிரிவானில் ஒருமண்ணுண்டடியைப்போட்டால் அதுதானேதவர்த்துபோளுமோ அப்படியே சகலமானகெட்ட நடத்தையும் மேற்கொள்ளும் வசைணத்தையுடைய வேதத்திருவிருத்தை அறிந்தவனை அவுடந்தால் தானேகருத்துப்போகும்.

உகச. குக்குவேதமந்திரம் வஜுக்வேதமந்திரம் ஸாமவேதமந்திரம் மற்றும்பலபல மந்திரப்பிராணங்கள் இவைகள் எல்லாம் கூடியதற்கு வேதத்திருவிருத்தென்றுபெயர் இத்தவேதத்திருவிருத்தை எவன் அறிந்திருக்கிறானோ அவன வேதத்தையே அறிந்தவனாகச்சொல்லப்படுகிறான்.

உகரு. எல்லாவேதங்களுக்கும் ஆதிரில் சொல்லத்தக்கதாயும் மூன்று எழுத்துள்ளதாயும் இருக்கிற பிரணவத்தையும் ஒருவேதத்திருவிருத்தென்று சொல்லுகிறார்கள் யாதொருபிரணவத்தில் மூன்றுவேதமும் அடங்கியிருக்கின்றனவோயாதொருபிரணவமந்திரமானது ரகசியமாய் ஜபிக்கத்தக்கதோ அந்தப்பிரணவத்தைபொருளுடன் சுரத்தோடு அறிந்தவன் எல்லாவேதத்தையும் அறிந்தவனாகிறான்.

பதினொராவதத்தியாயம்-முற்றிற்று

ஆ அத்தியாயம்-கக-க்கு-கலோகம்-உருஉ.

எ. ஒருவன்பொருளை அநியாயமாய் அபரித்தல் மாகாதிநா ரியமன்றி ஹிர்ஸைவொந்தல் பிறன்பிளவானைப் புணர்தல் இப்புன் றும் சரீரத்தின் அகபகருமம் இத்தற்குள்ளேனது அதன் கபகருமமா கும் ஆக கருமங்கள் பத்துனிதாம்.

அ. மகதினூல் செய்யப்பட்ட புண்ணியாயப் பஞ்சடைய பலனை இப்பிறப்பிலாவது மறுபிறப்பிலாவது மகதினூலைய அனுபவிக்கிறு ன். இப்படியே வாக்கினூல் செய்யப்பட்ட புண்ணியாயப் பஞ்சடைய பலனை வாக்கினூலும் காயத்தினூல் செய்யப்பட்ட புண்ணியாயப் பஞ்ச டைய பலனை காயத்தினூலும் அனுபவிக்கிறுன்.

க ரு ம ப ல ன்.

க. மனிதன் பெரும்பாலும் தேகத்தினூல் அகபகருமத்தைச் செய்தால் ஸ்தாவர ஜகதத்தை அடைகிறுன் வாக்கினூல் பெரும்பாலு ம் அகபகருமத்தைச் செய்தால் பகவி அல்லது மிருகமாய்ப்பிறக்கிறுன் மகதினூல் பெரும்பாலும் அகபகருமத்தைச் செய்தால் சண்டாளன் முதலிய ஹீராஜாதியில் பிறக்கிறுன்.

ட. எவன் மனம் வார்க்கு காயம் இத்தற்குள்ளேயும் அகபகரும ங்களைச் செய்யவொட்டாமல் தன்முத்து தன்புத்தியில் அடக்குகிறு னே அவன்தான் திரிதண்டியென்று சொல்லப்படுகிறுனை அல்லது வெளியில் * திரிதண்டத்தை தரிசிறதினூல்மாத்திரம் திரிதண்டியெ ன்று சொல்லப்படமாட்டான். (ஆதலால் வெளியில் தரிப்பதுபோல உள்ளுந் திரிதண்டமிருக்கவேண்டு மென்றருத்து)

கக. மேற்சொல்லியபடி திரிகரணங்களையுந் தன்முத்து தானு ம் ஸர்வபிராணிக ளிடத்திலும் காமக்குரோதங்களை வைபாமலிருந் தால் மோகசித்தியை யடைவான்.

ஆத் துமகவரூபம்.

கஉ. சரீரமானது பஞ்சமஹாபூதங்களூடைய தன்மாத்திரை களால் ஏற்பட்டிருப்பதால் அதை பூதாத்துமாவென்று சொல்லுகிறு னார்கள். அந்தப்பூதாத்துமாவைக்கொண்டு கபாகபகருமங்களைகடத் திவைக்கிறவனை ஜீவாத்துமாவென்று சொல்லுகிறார்கள்.

* திரிதண்டமென்பது ஸர்வியாதிகையில் தரிக்கிறமுக்கோல்.

௨௫. அந்த ஜீவன்மாவும், ஊய்ந்தபோது தருமத்தையதிக
மாதவும் அதற்குமேல் வேண்டாமாம். சொந்தநகல் மானுட
சீரத்திற்கு அபாயமாயிற்றத அத்தமாவும் மாதநிலைகளால்
எற்பட்டிருக்கிற வந்துவான்பொய்யிப்பித்தது கவர்த்தத்தில் கக
த்தையதாய்க்கிறான்.

௨௬. ஒருநகல் அத்தமாவது அநிலையுந் தாமத்தையகலாய
யும் சொந்தநகல் அநிலையு அத்தமாவது சீரத்தில்தவனாய்
மேற்றொவ்வையு ஒருநிலையையதமாய் சீரத்தில்தவனாய்க்கியம
யாதவைகளை மாதபலிக்கிறான்.

௨௭. அத்தமாவதனைவய அத்தமாவத்தகரின்பு அத்தஜீவனான
வன் பாயில்லாதவனாய்ப் பாஞ்சபென தியானமாவது சீரத்தை
யேயடைகிறான்

௨௮. இத்தஜீவனத்தி இயிப்பதற்குமாதநிலையு, அதற்கு
தினலும் உண்டாகிற தவர்களைவன் அகலாயமாய்க் கத்தர்கங்க
ளை தன்னுடைய அத்தக்கானத்தினலேயே கக ஒருநிலையத்தமாய்ப் பார்
த்து எப்போதும் தருமத்தகலத்திலேயே மாதனைவர்க லெண்டி
யது.

முக்குணலக்ஷணம்.

௨௯. ஸத்தவம் ரஜஸ்ஸம் இத்தமாவதையும் அத்தமருணங்
களென்று அறிபவென்றிவ அத்தமருணங்களின் சம்பந்தத்தினு
லேயே அத்தமாவதமாய்ஸ்தாவரஜஸம் ரூபங்களை அடைத்திருக்கி
ன்றது.

௩௦. இத்தருணங்களுக்கள் எத்தச்சீரத்தில் எத்தக்குணமா
னது எப்போது பெருமாளும் அதிகமாயிருக்கிறதே அப்போது
அத்தச்சீரமுள்ள பிராணியை அத்தக்குணமானது தனக்குக்கவாதி
நப்படுத்திக்கொள்ளுகிறது.

௩௧. ஒருபதார்த்தத்தை வதார்த்தமாவதில் சத்துவருணத்தி
ன்செய்கை இதற்கு வேறானது தமீமருணச்செய்கை இராதத்து
வேஷங்கள் ராஜே குணத்தின் செய்கை இதே முன்றுருணங்களுக்
கும் விசுவாஸம் அனிகவாஸம் விஸவம் இத்த முன்றும் முகறியே
சுவரூபம் இத்தச்செய்கையுடனும் இத்தச் சுவரூபத்துடனும் சகல
பிராணிகளுடைய பாஞ்சபூதிக சீரத்தை விபாபித்திருக்கின்றன.

தோ அது தமோகுணத்தின் காரியமென்று தெரிந்தவன் அறியவேண்டும்.

௩௩. எத்தக்காரியத்தினால் ஸ்வரூபத்தில் போலான ஜகதாரியத்தை விரும்புநிருஷீண எத்தக்காரியமாய் நுபலனுண்டாகா விட்டாலும் வியசகம் கேரிடவில்லைபோல அனைத்து ஜகதானந்தக்காரியமென்று அறியவேண்டியது.

௩௪. எத்தக்காரியத்தை சர்வாரியத்தினத்தினாலும் அறியவிரும்புநிருஷீண பின் ஸ்வரூபத்தெய்வமாய் நுபலனும் ஒன்றுதான் என்கின்ற ஸ்வரூபம் வெற்றக்காரியம் விடவில்லை என்கின்ற காரியமும் இவ்வனைத்தமாவும் சந்தேகாதத்தை யடைநிறுத்தி அனைத்து எத்தக்காரியமென்று சொல்வதற்கு அறியவேண்டும்.

௩௫. பெருமையும் காமத்துக்குச் சுவாசீகர்ப்பட்டிருப்பது தமோகுண வியாபாரம் பெருமையும் பெருகுளானதென்று பெருமையும் ரஜோகுண வியாபாரம் பெருமையும் தநுபலன்வட்டானல் செய்வது ஸத்துவகுண வியாபாரம், இவைகளில் ஒன்றுவிட ஒன்று நிரமமாக நிரேஷ்டமானது.

௩௬. இவைகளுக்கும் எத்தக்ககுணத்தின் காரியத்தினால் எத்தக்ககதிகளை ஜீவன் அடைநிருஷீண அதை நிராயாகச் சநுபலமாய்ச்சொல்லப்போகிறான்.

முக்குணத்தின் பயன்.

௩௭. சத்துவகுணமுள்ளவர்கள் தேவத்தன்மையையும் ரஜோகுணமுள்ளவர்கள் மானுஷத் தன்மையையும், தமோகுணமுள்ளவர்கள் பசு பகழித்தன்மையையும் அடைநிருக்கள். ஆகையால் கதிகள் மூன்றுவகைப்பட்டிருக்கின்றன.

௩௮. இப்போது சொல்லிய முன்றுகுணங்களை யுடைய கதிகளும் தேசம் காலம் கர்மம் இவைகளின் பேதத்தினால் ஒவ்வொன்று உத்தமம் மத்தியமம் அதமமென்று மூவகைப்படும்.

தமோகுணத்தினால்வரும்சநநம்.

௩௯. ஸ்தாவரம் புழு உலண்டுப்பூச்சி மதவியம் ஸர்ப்பம் ஆமை பசு மிருகம் இந்த ஜாதியாகப்பிறத்தல் இது தமோகுணத்தின் அதமகதி.

கருமங்கள் ஸத்தவாஜஸ்தயோ நணாதீஸஸ்ரான் துவிதாய
மத்தியம அநமாதிகளை யும் புழுவாய் தும் கன்ருகச்சொக

௧௦. மேல் இத்திரியங்கள் கசாகலியவாந்தரில் ஸப்ப
வதாலும் அகிர்த்தியந்நைதச்செய்வதாலும் பிரமத்திசுத்த
மத்தை அநுபந்திக்கான பாலும் ஏழாண்டமனிதர்கள் மது
மான ஸம்ஸாரகதிகளை யடைந்ததை சொல்கிறார்கள்.

அகிர்த்தியகாண்டம்.

௧௧. இத்தஜ்ஜனணவன் வந்தெத்தப்பாயகநாத்தினுள்
ந்தப்பிரப்பை பிரமமாத அடைகிறான் அனைத்தபுதும் சிசு

௧௨. பிரமஹத்திசெய்தவன்முதலிய மஹாபாபிகள்
மாயிரம்வநவதர்வரையில் கோபான காகங்களை அநுபந்தி
மேற்சொல்லப்பெற ஜகநங்களை ஏழாண்ட அடைகிறார்கள்

௧௩. நாய் பன்றி சமுதே ஜட்டம் பக வெள்ளாடு
யாடு சிங்கமுதலிய மிருகம் பகி சண்டாளன் புல்களான் இ
நங்களை பிரமஹத்திசெய்தவன் அடைகிறான்.

௧௪. புழு உலன்டுழ்ச்சி விளக்களைபுழ்ச்சி அகிர்திய
ஞ்செய்கிற பகி புலிமுதலிய ஹிப்பைசெய்கிற பஜக்தர்க
ஜகநங்களை கராபாகஞ்செய்த பிரமணன் அடைகிறான்.

௧௫. நூல்நாற்கிறபூச்சி பாம்பு சாட்டிசுணை ஜலத்த
சரிக்கிற திரியக்குஜெத்துக்கள் வெகாரில் விநாபமுள்ள
கள் இத்தஜகநங்களை ஆபிரம்விசை ஸுவர்கதைத் திருடி
அடைகிறான்.

௧௬ புல்லுபுகர் கொடி மானஸம்சாப்பிக்கிற கழுநாய
வை கொடியகாரியஞ்செய்கிற புலிமுதலியவை இடைகளின்
களை அநேகம்விசை குருகாரத்தைப்புணர்ந்தவன் அடைவாக

௧௭. பிராணஹிப்பை செய்கிறவர்கள் பூணயாகப் பிரிப்
சாப்பிடத்தகாததைச் சாப்பிக்கிறவன் புழுவாகப்புழுக்கினுள்
நம் நீங்கலாக மற்றதைத்திருடிவவன் ஒன்றையொன்றொன்
ப்பிக்கிற ஜெத்துக்களா சப்பிறக்கினுள் சண்டாளஸ்திரிபைப்பு
வர்கள் பிரேதகஹமாய்ப்பிறக்கினுர்கள்.

ஹத்துக்காகவைத்திருந்த நீத்தத்தவத்திருடினவன் சாதகபகவியா யும், பண்டி முதலிய வாஹத்தவத்திருடினவன் ஓட்டையாயும் மற் றபகஜாதிகளைத்திருடினவன் வெள்ளையாயும் பிறக்கினான்.

௩௬ அந்நியனுடையபொருளைக் கொஞ்சமாகத் திருடினா ளும் அவராமானவத்திருடினா ளும் தோயத்திருக்க வைத்திருந்தே ஹனிவைச்சாப்பிட்டாலும் அந்நியன் மகஜாதிகளாகப் பிறப்பான் இதில் சந்தேகமில்லை.

௩௭. இப்போதுவெல்லியாய்ப்பயன்னை ஸ்திரீஜாதிகள்செய்தா ளும் மேற்சொன்னமுறைப்படியே அந்தந்தஜாதியில் பெண்ணாகப்பி றந்து அதற்குப்பத்திரியாகிறார்கள்.

தீர்த்தியாகரணியல்.

௩௮. பிராமணம்முதலிய வன்முறையுடையதாயும் ஆபத்திலலா தகாலத்திலும் தகவல் தருமாதுவட்டாகத்தை செய்வாவிட்டால் மே ற்சொல்லுகிற விதமாக சேராமானதுகளைக்கொயெடுத்தது மதுபிறப்பில் தங்கள் சத்தருவுற்று மேல்செய்தபிழைப்பார்கள்.

௩௯. தந்தருமத்தை அறக்கீட்காத பிராமணன் கொள்ளிவா ய்ப்பைசாசாப்பிழந்த வாந்தசெய்த வெந்திகள் சாப்பிடுகிறான் சர் மம்பிரஷ்டனான சஷத்திரியன் மலக பிணம் இவைற்றைச்சாப்பிடுகிற கடபூதமென்னும் பிர்ரதகணமாகப்பிறக்கிறான்

௪௦. கருமப்பிரஷ்டனான வைதியன் சவர்கீரைச் சாப்பிடுகிற * மைத்திராஷ ஐயோதிகமென்னும் பிரேதனிசேஷமாகப் பிறக்கி றான் அவ்விதகுத்திரனிலிப்பேணத்தின் லுகிற பிரேதனிசேஷமாகப் பிறக்கிறான்.

௪௧. விஷயபோகத்தில் விருப்பமுள்ளவர்கள் எப்படியெப்ப டி விஷயங்களிலே மகதை வைக்கிறார்களோ அப்படியப்படியே அவர்களுக்கு அந்தவிஷயங்களில் மோஹ முண்டாகி மயக்கிப்போ கிறார்கள்.

*. கடபூதமென்பது பிணத்தினதலைப்பக்கம் உடைக்கப்படுகி றகுடத்துகீரைச்சாப்பிடுகிறது.

* மைத்திராஷஐயோதிகமென்பது ஆசனத்தில் ஒளிவுள்ளகண் ணுள்ளது.

மோஷோபாயம்.

அக. உயலிசைத் தமுதலிய மோஷத்தங்களை மீள்க்கொண்டவர்களுடைய அ தன்பொருளுடன் அப்பிரிப்பதற்காகத்திலிக்குப்பொருட்டி பிரிதா பத்தியமுதலிய கிருச்சிதைதயதங்க்குமாத பிரிதகருபத்தை யறி வது இத்தியங்களை விசயத்தில் அப்பங்கப்பாடதபடி அடக்குவது ஒருபிராலிஸையும வியிளைசெய்யாமல் கிருப்பது ஆசாரியனுக்கு சிசுருவைதெய்வது இவ்வாகமொல்லாம் மோஷத்தத்துக்கு மோஷானாத நங்கள்.

அச. புருஷனைக்குறித்து விதிக்கப்பட்ட மீற்சொல்லிய கப கருமங்களுக்கும் எந்தக்கருமம் மிகவும் உயர்க்கதாகவிருக்கிறதென் று ஆஷோபயம்வந்தால் மோஷெல்லாம் இவ்வகும்.

அரு. ஸகலமான கபகருமங்களுக்கும் வேதாத்தவாக்கியத்தி னால்வருகிற ஆத்துமங்கியாகமே மோஷானது வினைவரும அது எல் லாவித்தகளுக்கும் மோஷானதல்லவா ஆகையால் அதனிலையேமோ ஷமுண்டாகிறது.

அசு. ஆதலால் மோஷென்ன ஆதுவிதகருமங்களுக்கும் வேத தத்துவார்த்தத்தையறிந்து தேவாத்தபஸுவருபத்தை யறிக்கிறதான யாதொருபாமார்த்தநியாகமுண்டீடா அதே இம்மையிலும்மறுபையி லும் எப்போதும் கருத்தைக்கொடுக்கிறதென்று அறியத்தக்கது.

அச. அந்த ஆத்துமங்கியாகத்தில் மோஷென்ன ஸகலமான கருமங்களும் பிரமோபாஸகைத்திலிசிராமாக அடக்கிவிருக்கின் றன (அதாவது அதற்கு அங்கயாறித்தென்றுகருத்து.)

கருமவிபாகம்.

அஅ. வேதத்திற் சொல்லிய கருமமானது பிரகிருத்தம் என்று ம். நிகிருத்தமென்றும் இருவகையாகும் அதில் கருமகாண்டங்களா ல் ஸுவர்க்காதி சுகழேறதுவான நிவேதித்தீடாமம் முதலிய கரு மத்தை யதுஷ்டிப்பது பிரகிருத்தமாகும் ஸம்ஸார ஸம்பந்தத்தை நீக்கி பிரமகாண்டத்தினால் மோஷேறதுவான ஆத்துமவிசாரம்பன் னுவது நிகிருத்தமாகும்.

அக. அந்தப்பிரகிருத்த கருமமானது இம்மையில்வருஷமு தலிய சுகமுண்டாவதற்காகவும் மறுமையில் தேவாதிசிரம்வருகிற

தாயாவும் செய்யப்படுகின்ற சிவியுத்தகமானது ஸர்ஸார ஆசையேழில்
வாமலிருந்தது அது சீவலம் தத்துவஞான முள்ளவனுக்கே உப
தேசிக்கப்படுகிறது.

௧௦. பிரமியுத்தகமானதை அதுவந்தித்தால் தேவர்களுக்குச்
சமமானான சநிதையும்தத்துவம் எண்ணியதேகாரிகளாகனையும் அடை
பிறுவி பிரமியுத்தகமானதை அதுவந்தித்தால் பாஞ்சபூதிக சரீரத்தை
விட்டு பிரமசுத்தையடைகிறது.

௧௧. எவன் ஜயமான் தாலா நுமான் ஸகலபுத்தங்களித்திலும்
பரமத்துமவாஸத்தையும் அப்பரமத்துமாளினிடத்தில் பரமானு
முதலிய ஸகலசேதகசேதகங்களுடைய வாஸத்தையும் தத்துவஞா
நககாலநிந்து தான்செய்கிற நித்தியவாஸித்திகாதி கருமங்களை பிர
மார்ப்பணம்செய்கிறானே அவன் ஸகலபிரகாசமானமோஷஸாம்
பிராஜியத்தையடைகிறது.

௧௨. பிரமனேந்தானானவன் வேதத்தினால் விதிக்கப்பட்ட
அக்கிரிஷோத்திரமுதலிய கருமங்களைவிட்டாவது பிரமத்தியாகத்தி
லும் இந்தியிதிக்நிகத்திலும் வேதாத்தவிசாரத்திலும் முயற்சிசெர்
யவேண்டியது.

௧௩. மேற்சொல்லிய பிரமத்தியான முதலான ச
னைவருக்கும் ஜயகொடுத்ததற்குப் பலனைக்கொடுக்கும்
மணனுக்கு விசேஷமாய் ஸகலமாக விதிக்கப்படுகிறது துவிஜாதிகள்
இவையதுவந்தித்தால்மாதிரி நிருதகிருத்திய ராவர்களே யல்லது
வேறொரு கருமத்தாலுமாகார்.

வேதப்பிரசம்வை.

௧௪. பிதூர்க்கள் தேவர்மனிதர்கள் இவர்களைசிரார்த்தம்யாகம்
தாகம் இவைகளால் பூசிப்பதற்குவேதமே கண்ணாகவிருக்கிறது. அதா
வது அந்தப்பூசைசெய்வதால் பலன்வருமென்பதை வேதவாக்கியத்
தாலேயே கம்பவேண்டியதாக இருக்கிறதென்று கருத்து. பின்னும்
அந்தவேதசாஸ்திரமானது ஸ்வயம்புவேயல்லது ஒருவரால் செய்யத்
தக்கதன்று. மீமாம்ஸாசாஸ்திர ஞானமில்லாதவனால் அதன்பொருள்
நியத்தக்கதன்று இது அநாதியான ஏற்பாடு.

௧௫. எந்த ஸ்மிருதிகள் வேதார்த்தத்துக்கு விரோதமாகவிரு
க்கின்றனவோ மற்றும்சார்வாக சித்தார்த்தமுதலிய குச்சிதசித்தார்தங்

கள் யாதொன்றும் இடா அமைக்கின்றன. மருதாய்மொழிப் பல்லாபு
ல்லாதவையார் என்னும் அமைக்கின்றன. மருதாய்மொழிப் பல்லாபு
பிரஜாபதி முதலானவர்களைச் சொல்லியுள்ள இவ்வாறு அமைக்கின்றன.

௯௯. வேதத்திற்கு வேதான உபநிஷதம் சாஸ்திரம் என்ற
வல்லாபு உபநிஷதம் என்றும் அமைக்கின்றன. வேதத்தின் அ
ந்துபோதும் பின் னும் அமைக்கின்றன. வேதத்தின் அ
படுத்தப்பட்டபடியால் அமைக்கின்றன. வேதத்தின் அ
து என்னும் அமைக்கின்றன. வேதத்தின் அமைக்கின்றன. வேதத்தின் அமைக்கின்றன.

௧௦௦. பிராமணன் முதலிய வகுப்பினர் சாஸ்திரம் முதலான
வேதங்கள் மூன்று பிராமணியமுதலிய ஆதிபாதிக்கெனவே
வல்லப்பட்ட இவைகளைவல்லாம் வேதத்தினாலேயே ஏற்பட்டிருக்கின்ற
ன. வெருவாய் சொல்லுகிறதினாலேயே, கடக்கதும் கடக்கப்பி
றதும் கடக்கிறதும் வேதத்தினாலேயே ஏற்பட்டிருக்கின்றன.

௧௦௧. சப்தம் ஸ்பரிசம் மும் இரகம் கந்தம் ஆகிய இரக
துவியை கந்தங்களும் வேதத்தில் விதித்திருக்கிற யாதிகாரியங்களை
ச் செய்கிறவர்களுக்கே இன்னாபி னும் மதுகாரி னும் அடையப்படு
ம் அந்தவியைபோகக்கூட வேதத்திற்கையான முக்குணங்களும்
வேதத்தினால் ஏற்பட்டிருக்கின்றன.

௧௦௨. அநாதியான வேதசாஸ்திரமானது ஜங்கமஸ்தாவரூப
மான ஸகலபூதங்களையும் காப்பாற்றுகிறது அதாவது வேதசாஸ்திரத்
தால் விதிப்படி அக்கிரியைச் செய்க வேறாமானது சூரியனை யடைநி
து அவனிடத்திலிருந்து வருஷமுண்டாகிறது அதனால் அக்கமுண்
டாகிறது அதனால் பிரஜைகள் உண்டாகி கற்பாபிடுகிறார்கள். ஆதலால்
இந்த வேதசாஸ்திரத்தை அந்த வேதசாஸ்திரத்தில் விதித்தகருமத்
தில் அதிகாரமுள்ளவனுக்கு கற்பலனை அடையவேண்டிய விஷயத்தி
ல் மேலானஸாதனைமென்று எண்ணுகிறோம்.

௧௦௩. வேதாதிபத்தியம் தேசாதிபத்தியம் நியாயாதிபத்தியம் அ
கண்ட மண்டலாதிபத்தியம் இவைகளுக்கெல்லாம் வேதசாஸ்திரமதி
ந்தவனே தக்கவனாவான்.

௧௦௪. என்னுடைய விருத்தியடைந்திருக்கிற அக்கிரியானது எப்ப
டி தன்னருகிலிருக்கிற பச்சைமரங்களையும் தழிக்கிறதோ அப்படி

யே வேதத்தை பொருளுடன் அறிந்தான் அந்நூத்தியங்களால் கேரி
ட்டபாபத்தைக் கொடுத்ததிலிடுவன்.

302. எவன் வேதத்தை உரத்தோடு பொருளோடும் தத்து
வாயத்திநூத்தினை அவன் பிரசரிப்பதலிய நான் காசிராமத்துக்
குள் வந்த ஆவிராதலி நகரமும் இன்னாபிரியேராமந்தத்தை
அவயிப்பதற்கு அந்நூத்தியம்.

303. சொற்பவேதமே தினமனைவிட வேதத்தை வித்தம்பா
ர்த்துப்படிக்கத்தக்க வல்லவையுள்ளதும் அவனைவிட ஒதினவேத
த்தை வித்தம்பாபால் சொல்லத்தக்கவனும், அவனைவிட அந்தவே
தத்தின் பொருளைப்பற்றியவனும் அவனைவிட அந்தவேதத்தில் விதித்
தபடி அறவந்தியவனும் உயர்ந்தவன்.

304. பிராமணனுக்கு வநுணுரிமத்திற்குத்தக்க நருமாத்
டாகம், பிராமணன் இத்தகியானபின் மோஷைப்பிரித்திற்கு மே
லான சாதகாரியம் அநிலகருமாத் டாகத்தால் பாபத்தைப்போக்
கடிக்கிறான் பிரமக்கிராமத்தால் மோஷைத்தையவனாகிறான்.

305. திவியந்நூல்கள் இது இவையனானுண்டாகி நருமத்
தின் தத்துவத்தை அறிப்பவேண்டிவன நானமுள்ளவனும் பிரத்தி
யசகம் அதுமானம் ஆமாம் என்று சொல்லப்பட்ட முத்துபிராமண
ங்களையும் நகருகப் பொருளுடன் அறிப்பவேண்டியது.

306. நூல்களால் காணப்பட்டிருக்கிற வேதசாஸ்திர அள்களா
ல் சொல்லப்பட்டிருக்கிற ஸ்மிருதி இத்தகியானதையும் வேதசாஸ்த்
திரத்திற்கு விசேதமில்லாத மீமாம்சை முதலிய நியாயத்தினால் எவ
ன் விசரிப்பானே அவன்மாததாம் தருமத்தை அறிவான யல்லது
மற்றவ னறிமமாட்டான்.

307. இதுவகரையில் மோஷைசாதனமான நருமமானது விதிப்
படி முழுதுக்கொல்லியாகிற்று இனி இத்த மதுதர்ம சாஸ்திரத்தி
னுடைப சஹவிரிபாம்சத்தைக் கொல்லப்போகிறேன்.

சாஸ்திராஹஸ்யம்.

308. இத்தசாஸ்திரத்தின் எல்லாத்நருமத்தையும் சொல்லி
யிராததினும் சொல்லப்பட்ட நருமங்களுக்குள் தேசாலபேதத்
தால் பாதாவதொருசத்தேகம் கேரிமாதலும் அந்தவிஷயத்தில்

மேற்சொல்லும் குணமுள்ள பிரமணம் எந்தெந்த குணத்தை ஏற்பிடு
தவார்த்தின அந்நிச்சயமான தருமமாதா

௩௦௩. எவ்வளவு இவ்வாயத்திரமாயத்தின்கொல்லிய தர்மம்
முன்பு நிகழ்வாய முதலானவை யென குணமிடத்தெரியாததை
விருத்தியாகின அந்த பிரமணம் பரிசுத்தமானதும் மேற்பெரு
ணபிரதிபலமுடையாய்தற்கு காரணத்தானாயும் இருக்கிறான்.

௩௦௪. மேற்சொல்லும் பத்தவிதகண்ணமுள்ள பரிசுத்தவது
முத்துவிதகண்ணமுள்ள பரிசுத்தவது எந்தெந்த குணம் அந்த
ரிக்குமே அதையே தருமமாயினதது அதுவுக்கேயென்கிறேன்
லது அதன்மேலே சூட்சுமிக்கடவது.

௩௦௫. முத்துவேதத்தினால் கொல்லப்பட்டிருக்கிற கண்ணை
அத்தியயாதிசெய்தவர் கருகின்பி நுகிசனக்கு விஜயதயில்லாத விப
யசாஸ்திரமறிந்தவர் பிரமணமுமான தாக்காலத்திரமறிந்தவர்
குத்தமென்னும் வேதாங்கமறிந்தவர் மதுபி நுகிமுதலிய தருமசா
ஸ்திரம் வல்லவர் பிரமசரி பிரமணத்தன் வாயிரஸ்தன் இவர்கள்
கடிசிருக்குமிடத்துக்குத்தான் பத்தவித கண்ணமுள்ள பரிசுத்
தென்றுபெயர்.

௩௦௬. குக்குவேதத்தை அதன்பெருகுடனறிந்தவன் இவ்வி
தமாகவே யஜுர்வேதத்தைபறிந்தவன் ஸாமவேதத்தை அறிந்தவன்
இவர்கள் கடிசிருக்குமிடத்துக்குத்தான் முத்துவித கண்ணமுள்ள
பரிசுத்தென்றுபெயர் இவ்விரண்டுபரிசுத்தம் தருமவிஷயத்தில்
ஸத்தேககேரிட்டால் அதைப்போக்குகிறவிஷயத்தில் அதிகாரமுள்ள
னவாக விருக்கின்றன.

௩௦௭. மேற்கொன்ன பரிசுத்தப்பாடகளைத்தில் வேதார்த
தருமத்தை குகுமுலமாக அறிந்திருப்பே ஒரு பிரமணனைனும்
தைதருமமாக நிர்ணயஞ்செய்வானே அதேமேலானதருமென்று அ
றியத்தக்கதேயல்லது வேதார்த்தமறிபாத பதினாறியப்பேர்கடிச்சொ
ன்னாலும் அதுதருமமாகமாட்டாது.

௩௦௮. பிரமசரியமுதலிய விதயில்லாதவர்களையும் கையத்திரி
முதலிய ஜபஞ்சிபாளையும் வேதரோதாதவர்களையும் பிரமணஜாதி
யில்மாத்திரம் பிறந்தவர்களையும் இருப்பெவர்கள் வேகுபர்கள் கடி
யிருந்தாலும் அந்தவிடத்திற்கு பரிசுத்தென்றுபெயர்வரமாட்டாது.

* பரிசுத்தென்பது-ஸகட.

௩௨௫. வேலம் தமோருணமுள்ளவர் ளளாயும் தருமத்திற்குபிராமணமாயிவ வேதப்பொருளை பறியாதவர்களாயும் இன்னபாபத்திற்கு இன்னபிராயச்சித்தமென்று அறிபத்தக்க ஞானமில்லாதவர்களாயும் இருக்கிறவர்கள். எத்தப்பாபத்தைக்குறித்து ஒருபிராயச்சித்தத்தை விதிக்கிறார்களே அத்தப்பாபமானது நூறுபங்கு அதிகமாக விசுத்திபடைத்து அத்தப்பிராயச்சித்தம் விதித்தவர்களை அடையும்.

௩௨௬. இதுவரைவில் உங்களுக்கு மோஷாசாதகமான தருமங்கள் சொல்லப்பட்டன இதைப் பிரகாமல் அதுஷ்டிக்கிற பிராமணன் முதலானவர்கள் கவர்க்கமோஷாசாபமானதற்கதியையடைகின்றார்கள்.

௩௨௭. ஷாட்குண்ணிய பரிபூரணராயும் தோஜோரூபமாயுமிருக்கிற மதுப்பிரஜாபதியானவர் தருமத்தைக்கேட்க மனமுள்ள எல்லாச்சிஷ்யர்களுக்கும் இஷ்டமுண்டாக வேண்டுமென்னும் திருவுள்ளத்தினால் மிகவும் ரஹஸிபமான தருமருஷாமத்தை எனக்குபதேசித்தார்.

பிருகுவாக்கியம்.

தத்துவோபதேசம்.

௩௨௮. கண்ணுக்குத் தெரிகிறதாயும் தெரியாததாயுமிருக்கிற எல்லாப் பதார்த்தமும் பரமாத்மாவினிடத்தில் வாசஞ்செய்கிறதாய் போகதிபாதத்தால்பாத்தது வேறிடத்தில் மநம்வைக்காமல் பிரமஸாதாரம் செய்கிறவன் அதர்மத்தில் மனதைவைக்கமாட்டான் எனென்றால் எல்லாம் பிரமகவருபமென்று அறிந்திருக்கையால் அவனுக்குச் சத்துருமித்திரா ளில்லாததால் இராகத்துவேஷங்களே நேரிடாதல்லவா.

௩௨௯. இந்திராதீதேவர்களானவரும் பரமாத்ம சவருபாள் தான் ஸதஜகத்தும் பரமாத்மாவிடத்திற்குள் நிலைபெற்றிருக்கின்றன பின்னும் அந்தப் பரமாத்மாவே இந்தப் பிராணிகளுக்கு கருமசம்பந்தத்தை யுன்பெண்ணுகிறார்.

அத்தியாத்தம தியாநயோகம்.

௩௩௦. தன்னுடைய தேஹத்திலிருக்கிற ஆகாச தன்மாத்திரையை மஹாகாசத்திலும் சேஷ்டாஸ்பரிச ரூபமாயிருக்கிற தேஹவாயுவை மஹாவாயுவிடத்திலும் மேலானதேஜஸை அக்கிவி சூரியரிடத்திலும் இரத்தரூபமான ஜலதன்மாத்திரையை மஹாஜலத்திலும் பிருதுவிதன்மாத்திரையை மஹா பிருதிவிடத்திலும்.

கஉக. மனதை சந்திரவிடத்தினும் சரோத்திரத்தை நிகரணி
லும் பாநேந்திரியத்தை விஷ்ணுவிடத்தினும் பலத்தை விவனிடத்தி
லும் வாக்கை அக்ஷிவிடத்தினும் ஆசனேந்திரியத்தை சூரிவிடத்தி
லும் உபஸ்தேந்திரியத்தை பிரமவிடத்தினும் விசித்த ஐக்ஷிபத்தை
அடைந்ததாகத் தியாசித்தது.

கஉஉ. பின்பு பிம்மாதி ன்றம்பபரியக்தமான சேதா சேதம்
களை ஆஞ்சைசெய்து ஆஞ்சைவரையும் அணுவக்கு அணுவையும் க
த்தமான தங்கம்பொன்ற கிரமுன்னவரையும் சொப்பக நிகரவிற்சொ
ல கண்முதலிய பிறவித்திரிய விவாபாரமொழிந்து தெளித்திருக்கிற
நதினால் கிரவிக்கத் தக்கவரையும் புருஷோத்தமனையும் இருக்கிற பர
மாத்மாவை தியாசித்தவென்றது.

கஉ௩. இந்தப் பரமாத்மாவை வெஞ்சு தலட்டாகம் செய்கி
ன்ற பெரியோர்கள் அக்ஷிவிடத்தினும் சூரியமும் மந்தகுடில் பெரியோர்க
ள் பிரஜாபதி ஸ்வரூபமாயும் பிஷணும்பெரியோர்கள் இந்திரன்
ரூபமாயும் வேறு விவபெரியோர்கள் பிரமன் ஸ்வரூபமாயும் மந்தகுடி
லபெரியோர்கள் பிதம்பிதம்பத்தான ஆகத்தங்கரூபமுள்ள பரப்பி
ரம்மமாயும் அறித்து உபாஸித்தோர்கள் (இந்த உபாஸை பேதல்களை
சுருதிகளில் விரிவாக்காணவாம்.)

கஉ௪. இந்தப் பரமாத்மாவை அவர் ஸ்வபிரானிகளையும்பஞ்
சுகர்மத்தில் விவாபரிக்கச்செய்து பூர்வஜாதத்தில் செய்திருக்கிற க்
மது குணமாகப் பிதப்பது வளர்வது இறப்பது இவைகளால் மோஷ
த்தை யடைகிறபரிபந்தம் பண்டி சக்கரமேவநச ததும்படி செய்கிறார்.

கஉ௫. இந்தப்பிரகாரம் எய்க் தன்மனதிலும் ஸர்வகத்திரிய
மியான பரமாத்மாவைத் தியாசித்திருக்கிற அயக் ஸர்வபூதங்களு
டைய சாமியத்தையடைத்து பரமபதமான மோஷத்தையடைகிறார்.

கஉ௬. இதுவரையில் பிசுசூரணாருஷிவினும் கங்குக்கொல்
லி முடிக்கப்பட்டிருக்கிற மதுசாஸ்திரத்தை பிரத்தியுடன் படிக்கிற
துவிஜன் எப்போதும் கல்லொழுக்க முன்னவனாகி ருத்து மதுமையில்
தான்கோரிய கவர்க்கப்பொகாதி நித்தியமும் அடைகிறான்.

ஸர்வம் பூதிருய்ஞ்ஞற்பணமன் து.

ஆ அத்தியாயம் உஉ-க்கு கலைகம்-உஉ-௪௪.
மதுதர்மமாதிரம்
முற்றுப் பெற்றது.

இதில் அக்ஷரத்தால் கோரிட்ட ஸகல அபராதத்தையும் சூ
ணைக்கடவான பகவான் கடிக்கவேண்டும்.
குருவேதனை.

